

# து மு தீ பிளகு

(மூலமும்—உரையும்)

வெள்ளை

## ஆரூப் பாகம்.

ஆசிரியர்

## ஜேகவீரபாண்டி பாதுர்.



மதுரை. சி. வி. என். பிரஸில்  
பதிப்பிக்கப் பெற்றன.

1956.

All Rights Reserved.

## உலகளாவிய பொதுக் கள உரிமம் ( CC0 1.0 )

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

### பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

\*\*\*

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



### Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at  
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

#### No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

\*\*\*

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

இதில் அடங்கி யுள்ளவை.

---

அதிகாரம்	பக்கம்
என. அறவு .....	1916
எ. அ. ஆற்றல் .....	1954
எகூ. ஆட்சி .....	1991
அ. மாட்சி .....	2018
அக. வீரம் .....	2049
அ. கொண்ட .....	2085
அ. நீதி .....	2126
அ. பூஷன் .....	2159
அ. புகை .....	2188
அ. தகுமி .....	2221
அ. தாம் .....	2248
அ. உரம் .....	2276

# புகை ரை.

—வோலை—

இது தருமதீபிகையின் ஆரூவது பாகம். அரசதருமங்களை  
மற்றிடுமுறைகளையும் அமைச்சு நிலைகளையும் யூக விவேகங்களை  
மற்றுதனிவாக விளக்கியுள்ளது. அறவு மூதல் உரம் ஈருகப்  
பார்ணிரண்டு அதிகாரங்கள் இதில் அடங்கி யிருக்கின்றன.

சிறந்த அறவு நலங்கள் நிறைந்து உயர்ந்த பெரியோர்களைத்  
நிலைக்கொண்டு உறுதி நிலைகளைக் கருதி ஓர்ந்து மாந்தரை எவ்வளவு  
ஷாக்யம் செவ்வையாகப் பாது காத்து வருவது வேந்தன் கட  
யாயாம். ஒரு நாடு அதில் வாழுகின்ற மக்களாலும் வேந்து  
நிறையாலும் வியாதை விளக்கி வருகிறது. இனிய சூஜாநலங்  
ஈரல் மனிதன் மணம் பெறுகிறான். இதயம் புனிதம் ஆனால்  
ஏங்கே அரிய பல மக்களை உதயம் ஆகின்றன. தரும சிங்  
கோயோடு கருமங்களைக் கருதிச் செய்; வீரம் உடையனைய்  
ஶாக்கி நில்; ஏழூதஞ்சுக்கு இரங்கி இதம் புரிக; உண்மையான  
ஏண்மையால் உயர்ந்த புகழ்கள் விளைந்து வருகின்றன. தீது  
ஈதும் படியாமல் நெறிமுறையே ஒழுகி நீதிமானைய் நிலவுக;  
ஈத்திய அநித்தியங்களை உய்த்தனார்ந்து உத்தம விவேகியாய்  
விபெற்று உயர்க; புனித எண்ணங்கள் புண்ணியங்களை அரு  
ந்தலால் அவ்வழியே பழகி எவ்வழியும் விழுமியனைய் வாழுக;  
ஈழம் பெருகி யூகியாய் வரின் யோகம் பெருகி உன்பால் உள்  
யாயாய் வரும்; உள்ளம் தகுதியாய் உயர்ந்து ஒங்கின் உயர்  
லங்கள் மிகுதியாய் விளைந்து ஒங்கும்; அரிய கருமங்களை  
ஈய்ந்து உரிய கடமைகளை ஒத்து செய்; செய்யும் விளைகளால்  
ஈரப்புகள் சேர்கின்றன; ஒத்த பிறப்பினராயினும் உயர்ந்த  
ஈரியங்களைச் செய்பவர் சிறந்த மேலோராய்ச் சீர்த்தி பெறு  
பார்ணனர். தகவும் தரமும் மிகவும் மேன்மையைத் தருகின்றன.  
மற்று பெருகி வருபவர் உரம்பெருகி உயர்கிறார். இவ்வாறுன  
ர்தமை சீர்மைகள் நன்கு சுரந்து இதில் நிறைந்திருக்கின்றன.

ஏவள்ளுநவர் நிலையம்  
மதுரை.

இங்ஙனம்  
ஜௌகவீரபாண்டியன்

## நாவின் நிலை.

அறிவும் ஆற்றலும் ஆட்சியும் மாட்சியும்  
நெறிசெப்ப வீரமும் வண்மையும் நிதியும்  
உதுதி யூகம் உரம்முதல் யாவுமே  
செறியும் பேரதை தேர்களின் நாலையே.

ஏதுமோட எனிர் தாங்கினன்;  
 பார்மஸைட் புறங் கண்டனன்;  
 பாலாரிய மாக் கடவினன்;  
 பாம்தெதருவில் தேர் வழங்கினன்;  
 பாமியல் களிறு ஊர்ந்தனன்;  
 பாம்செறி தசம்பு தொலைச்சினன்;  
 பான் உவப்பப் பசி தீர்த்தனன்;  
 பாஞ்சுடைய மொழி விடுத்தனன்; ஆங்குச்  
 பாப்பா எல்லாம் செய்தனன் ஆகவின்  
 ஆகூ ஒன்றே சுடுக ஒன்றே  
 பாஹிப் படுகடுப் புகழ்வெய்யோன் தலையே. (புறம், 239)

நன்டிய மன்னன் ஆற்றியுள்ள ஆட்சி முறையும், அது  
 ஒன்னா போக நலங்களும், நடந்து காட்டியுள்ள ஒழுக்க  
 நலங்களும் இதில் வியப்பை விளைத்து நிற்கின்றன. கவியைக்  
 கோக்கிப் பொருள் நிலைகளைக் கூர்ந்து ஓர்ந்து கொள்ள  
 வரும். விழுமிய வாழ்வுகள் விழிதெரிய வந்தன.

ஆரிய பல பண்பாடுகள் அமைந்த இந்த அரசு ஒன்றைய  
 பில் குடிசனங்கள் பெரு மகிழ்ச்சியடைந்து யாண்டும்  
 ஆவாழும் வந்தனர். இந்த மன்னானுடைய அறிவும் சீல  
 நன்னாயிர்க்கு இன்னமிர்தங்களாய் இதம் புரிந்து வந்தன.  
 ஆராணம் நிறைந்த ஒருவன் தலைவருய் வரின் அந்த நாடு  
 கூக்கயிலும் சிறந்து உயர்ந்து விளங்கும் என்பதை இந்தக்  
 கூஞுடைய ஆட்சி உலகம் அறிய நன்கு உணர்த்தி நின்றது.

"Only a philosopher-king is fit to guide a nation." (Plato)

"கலைஞரானமுடைய் அரசனே நாட்டை நல்ல வழியில்  
 கூந்த தகுதியானவன்" என்னும் இது இங்கே அறியவுரியது.  
 அது நிலையையும் ஆட்சி முறை முதலிய அரசியல் துறை  
 முய் குறித்துக் கூறிவரும் போது கிரீஸ் தேசத்துப் பெரியா  
 ராளாட்டோ என்பவர் இவ்வாறு உறுதியாய் உரைத்திருக்  
 கூஞானகிலைம் தோய்ந்துவரின் நன்மைகள் வாய்ந்து வரும்.

கலை கல்வியறிவுக்குப் பயன் நாட்டு மக்களை நன்கு பாது  
 காருவதேயாம்; அந்தக் காப்பு முறையில் தலைசிறந்து  
 அரசன் யாண்டும் மேன்மையாய் கிலை உயர்ந்து விளங்கு

1930

## தாழ தீபி கை

வான். கடமையை யுணர்ந்து காரியம் புரிவதே கரும வீரமாம்.

765. குற்றங்கள் நீக்கிக் குணங்கள் ஆக்கியே

அற்றங்கள் நேரா தயலொதுக்கிப்—பெற்றுள்ள  
ஆட்சியைச் செவ்வையா ஆற்றிவரின் அவ்வரசு  
மாட்சி மிகுந்து வரும்.

(ந)

இ—ள்

மடி முதலிய குற்றங்களை ஒழித்துக் குண நலங்களை  
வளர்த்து இடையூறுகளை எதிரிந்து விலக்கித் தனது ஆட்சியை  
எவ்வழியும் செவ்வையாகச் செய்துவரின் அந்த அரசு அரிய பல  
மாட்சிகளை அடைந்து என்றும் இனிது விளங்கும் என்பதாம்.

இது ஆட்சிக்கு உரிய மாட்சியை உணர்த்துகின்றது.

மனிதன் குணங்களால் உயர்ந்து வருகிறான்; குற்றங்க  
ளால் தாழ்ந்து படுகிறான். உயர்வு தாழ்வுகளுக்கு இயல்புகள்  
மூல காரணமாயுள்ளன. நல்ல இயல்பு மனிதனை நல்லவருக்கை  
நலம் பல புரிகின்றது; தீய இயல்பு தீயவருக்கை அல்லல் பல  
செய்கின்றது. துண்பத் தொடர்புகளும் இழிவுகளும் பழி  
இயல்புகளால் விளைந்து வருதலால் அவை ஒழிந்தது அவை மனிதன்  
இன்ப நலங்களையும் இனிய மேன்மைகளையும் அடைந்து  
கொள்கிறான். அவனோடு சேர்ந்து பழகி வருபவரும் இனிய  
நீர்மைகள் தோய்ந்து விழுமியோராய் உயர்ந்து வருகிறார்.

சார்ந்ததன் வண்ணமாய் நேர்ந்து வருகிற இத்தகைய  
மனித சமுதாயத்தை இனிது ஆளவந்த ஏராசன் அறிவு சிலங்கள்  
நிறைந்து பலவகையிலும் புனிதரையும் உயர்ந்திருக்க வேண்டும்.  
அரசன் இனியனையும் உயர்ந்த போது ஆட்சி எவ்வழியும் செவ்  
வையாய் மாட்சியடைந்து விளங்கிறது. நீர்மை நிறைந்த  
நேர்மையான ஆட்சியில் சீர்மைகள் செறிந்து விளைந்து வரும்  
ஆதலால் அங்கே வாழ்ந்து வருகிற மாந்தர் திவ்விய மகிமைகள்  
தோய்ந்து யாண்டும் இனியராய் மகிழ்ந்து உயர்ந்து வருகின்றார்.

குடி சனங்களை இனிது காக்க நேர்ந்த அரசன் மடி மறதி  
முதலிய கெடுதிகள் தன்பால் நேராபால் தன்னை முதலீல் நன்கு  
பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு காத்த பொழுது

நான் அவன்பால் புகழ் பூத்து வரும். இழவரன் குற்றங்கள் பழி பரவங்கள் போல் அழிவுத்தரும் ஆதலால் விழுமிய நிலையில் சிமியூன்றியுள்ள அரசன் எவ்வழியும் அவற்றை யாதும் அனுநாமல் கிளகி நிற்கின்றுன். குற்றங்கள் நீங்கிய அளவு அங்கே குணங்கள்ஒங்கி வருகின்றன. அவைவர எவையும் இனிமையாம்.

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே  
அற்றம் தரும் பகை.

(குறள், 434)

உலகம் காக்க வரிய அரசன் முன்னதாகத் தன்னை இன்ன வாறு காத்துக் கொள்ள வேண்டும் எனத் தேவர் இவ்வாறு காட்டியிருக்கிறார். கள்வர் முதலாயினோர் கவர்ந்து கொள்ளாத படி அரிய பொருளை உறுதியோடு கருதிப் பாதுகாத்தல் போல் தனது உரிய தலைமையில் குற்றம் புகாமல் வேந்தன் விழிப் போடு ஒழுகிவர வேண்டும் என்பதை இது தெளிவா விளக்கி யுள்ளது. குற்றம் ஒழியின் வெற்றியும் இன்பழும் விளைகின்றன.

அற்றம்=அழிவு, கேடு. பெருப்பையை அறுத்துக் கெடுத் துச் சிறுமையை விளைத்து நிற்பது அற்றம் என வந்தது. குற்றம் அற்றம் தரும் கொடிய பகை ஆதலால் அதனைக் கடிது கடிவது முடிமன்னர்க்கு நெடிய வெற்றியாம்.

இழிந்த புன்மைகள் யாதும் இன்றி உயர்ந்த தன்மைகளோடு ஒழுகி வரும் அரசன் விழுமிய மகிமையாளனுய் விளங்கி வருகிறார்கள். அவனுடைய ஆட்சி நீதிமுறை தழுவி நெறி யே வருதலால் அரிய புகழ்ஷனி வீசிப் பொலிந்து திகழ்கின்றது.

“இறப்பப் பெருகி இசைப்படுவது அல்லால்  
சிறப்பிற் சிறுகுவது உண்டோ? அறக்கோலால்  
ஆர்வமும் செற்றமும் நீக்கிமற்று யார்கண்ணும்  
இன்னத வேண்டா இகல்வேல் மறமன்னர்  
ஒன்னார்க்கு உயர்த்த படை.”

(தகரீ)

செருக்கும் சினமும் சிறுமையும் இன்றி யாண்டும் நேர்மையோடு நின்று நீதிமுறை புரிந்து எவ்வயிர்க்கும் இதம் செய்து வருகிற மன்னன் யாவரும் புகழ்ந்து போற்ற என்றும் இசை மிகுஞ்சு உயர்ந்து விளங்குவான் என் இது உணர்த்துயின்வாது.

நாடு ஆளும் வேந்தர் நாளும் நன்கு நாடிச் செய்ய வேண்டிய காரியங்கள் பல. பொழுது பழுதாகாமல் எவ்வழியும் உலக மக்களுடைய சேமத்தைக் கருதி வருவதே அரசனது உரிய கருமமாம். குடி சனங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு மகிழ்ச்சி அடைந்து வாழுகின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த மன்னென் முடி உயர்ச்சியடைந்து ஒளி மிகுந்து விளங்குகின்றது. உரிய சனம் உள்ளம் உவந்துவரின் அரியாசனம் இன்ப வேள்ளம் மிதந்து வரும் என்பது சினே தேசத்தில் வழங்கி வரும் பழுமொழி. மாந்தர் உவந்து வர வேந்தன் உயர்ந்து வருகிறார்கள்.

சரியான முறையில் தேசத்தைப் பாதுகாத்து வருகிற அரசன் ஈசன் அருளை எய்தி இருமையும் இன்பம் பெறுகின்றன. சீவர்களை ஆதரித்து அருளுவது தேவே தேவனுடைய இயல்பு ஆதலால் அந்த உரிமையைச் செய்து வருபவன் திவ்விய மகிழ்ச்சியை எய்துகின்றார்கள். தனக்கு நேர்ந்த தலைமை தனிமுதல் தலைவனுடைய அருள் நிலைமை என்னும் பொருள் நிலையை உணர்ந்து தெருள் மிகுந்து அரசன் நீதிமுறை செய்யின் அவன் அரிய தத்துவ ஞானியாய் உத்தம நிலையில் உயர்ந்து கொள்கிறார்கள். உண்மையான நல்ல அறிவு அரசனுக்கு எவ்வழியும் நன்கை தருகின்றது. அத்தகைய அறிவு இல்லையாலும் அந்த அரசு ஏத்தகைய செல்வ வளங்களை எய்தியிருந்தாலும் இழிந்து பாழாம். மதிமாண்பு அதிமாண்புகளை அருளுகின்றது.

“Unguided by knowledge, the people are a multitude without order, like desires in disarray.” (Durant)

“நல்ல அறிவோடு முறை செய்து அரசன் காவான் ஆயின் குடி சனங்கள் யாண்டும் ஒழுங்கீனமாய் மனம் போன்படி புரிந்து நிலை குலைந்து உழுலுவர்” என்னும் இது ஈண்டு ஊன்றி உணர வரியது. கடமையைக் கருதி யணர்ந்து உரிமையோடு ஓர்ந்து செய்யும் ஆட்சி யாண்டும் உயர்ந்த மாட்சியாய் ஒங்கி வரும்.

மன்னன் மதிமாண்பு மன்னுயிர்க்கு இன்னமுதாம் அன்றைதின்றேறல் யாவும் அவும்.

இதனை உண்ணி உணர்ந்து உண்மை தெளிக்.

766 கற்றவரைக் கண்ணாகக் கைதழுவி மெய்தெளிந்து  
மற்றவரை எல்லாம் மதித்தறிந்து—உற்ற  
தகுதி யளவாகத் தக்க வகையில்  
பகுதி புரிதல் பயன்.

(க)

இ-ள்.

கல்வியறிவுடைய நல்லோர்களைக் கண் எனக் கைதழுவி  
எண்மை நிலைகளை ஓர்ந்து தெளிந்து எல்லாருடைய இயல்புகளை  
யார் ஆய்ந்து அறிந்து நடுவு நிலைமையோடு அரசு ஆட்சி புரிந்து  
வரின் நிறைந்த பலன்கள் அங்கே விளைந்து வரும் என்பதாம்.

தக்க பக்கத்துணை அரசனுக்கு மிக்க பலமாம்; ஆகவே  
ஏத்தகைய தகுதியாளரை அவன் உறவாத்தழுவிக் கிகாள்ள  
வேண்டும் என அவனது உறுதி நல்லை இது உணர்த்துகின்றது.

அரிய பல காரியங்களைக் கருதிச் செய்ய வேண்டிய கட  
மை அரசனுக்கு உரிமையாய் அமைந்துள்ளது. பருவம் தவறு  
யால் யாவும் ஆராய்ந்து பாதுகாத்து வருபவன் கருபவீரனைய்ப்  
பூருமை பெற்று வருகிறான். தன் ஒடைய ஆட்சியைத் தகுதி  
யா நடத்தக் கூட துணைவரைப் பக்கம் சேர்த்துக் கொண்டு  
எவ்வழியும் செவ்வையாய்க் கூர்ந்து ஓர்ந்து நெற்முறையோடு  
ஏடுகளைப் பாதுகாத்துவரின் அம்மன்னன் முடிவேந்தர் எவரி  
யார் முதன்மை எத்தி யாவரும் அடிஏந்தி வர நிற்கின்றான்.

அரசபாரம்\* தாங்குதல் அரிய செயல் ஆதலால் அதற்கு  
ஏரிய துணைகளை ஓர்ந்து கொள்வது பெரிய சீர்ப்பையாம். நாடு  
ஆறும் காரியங்களை நாடுச்சீசய்து வரும் அளவு அந்த அரச  
நூக்குத் திருவும் கீர்த்தியும் பெருகி வருகின்றன. உரிய கடமை  
யார் ஊன்றி உணர்ந்து புரிந்த பொழுது அங்கே பெரிய மகிழை  
ஈள் ஓங்கி எழுகின்றன. செயல்லவு உயர்வுகள் உளவாகும்.

பொழுதைப் பழுதாக்காமல் எவ்வழியும் விழியுன்றி  
போக்கு வினையாளரை அரசன் ஆள வேண்டும். நாடு முறை  
போய்க் கோடி திரு ஓடிவரும் என்னும் பழ மொழியால் வினை  
யாளரை விந்யமாக்க கருதி இனிது ஆண்டு வரும் ஆட்சியால்  
ஏற்பட்டு வரும் மாட்சிகள் ஈண்டு வெளியாய் நின்றன.

1934

## தரும தீபிகை

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்  
கோடாமை கோடாது உலகு.

(குறள், 520)

அரச காரியங்களைச் செய்து வரும் அதிகாரிகளை அரசன் காரும் நன்கு கவனித்து வந்தால் தேசம் முழுவதும் செம்மையாய் நடந்து வரும் எனத் தேவர் இவ்வாறு உணர்த்தியுள்ளார்.

நுகத்தில் பூட்டிய மாடுகளைக் கவனித்து ஓட்டினால் வண்டி சரியாய் ஒடும்; அது போல் கருமத்தில் நாட்டிய தலைவர்களைக் கருத்தோடு செலுத்தி வந்தால் ஆட்சித்தேர் எவ்வழியும் மாட்சியாய்ச் சிறந்து விளங்கி வரும். தகுதியான அறிஞர்களைத் தேர்ந்து தெளிந்து அவரைத் தழைகள் தோறும் முறையே நிறுவி அரசன் சதாரோடு முறை செய்து வந்தால் அந்த நாடு எந்த வகையிலும் சிறந்து எல்லா வளங்களும் நிறைந்து விளங்கும். கரும வீரர்களான அரசியல் நிபுணர்களைச் சரியாக ஆளுவேண்டியிருத்தலால் அரசன் பெரிய அறிவாளியாயிருக்க வேண்டும். சிறந்த அறிவுதான் மனிதனை உயர்ந்த நிலையில் உயர்த்தியருளுகிறது. அதன் ஒளிவழியேவாழ்வு வளமுறுகிறது.

“ Knowledge has its seat in the head; it is the eye of desire, and can become the pilot of the soul. ”

(Plato)

“ அறவு தலையையாய் நின்று பனித விருப்பத்தை விழுமிதா நிறை வேற்றும் விழி போல் உள்ளது; உயிர் வாழ்வு துயர் உருதபடி நல்ல வழி காட்டியாய் அது அமைந்து நிற்கிறது ” எனப் பிளாட்டோ என்னும் கீரීஸ் தேசத்தைப் பெரியார் இவ்வாறு கூறியிருக்கிறார். அறவு பனிதனுக்குச் செய்து வருகிற மாட்சியைபத்தத்துவநோக்கோடுஇலு உய்த்துணரச் செய்கிறது.

இத்தகைய அறவை அரசன் உரிமையாகப் பெற்றிருந்தால் எத்தகைய நிலையிலும் அவன் உத்தமனுய் உயர்ந்து விளங்குவான். தன் ஆட்சிக்கு உரிய அறிவாளிகளைச் சரியாக அமைத்துக் கொள்வதிலேயே அவனுடைய மாட்சிகள் யாவும் மருவி நிற்கின்றன. உற்ற துணை வெற்றி வினையாகிறது.

கற்றவரைக் கண்ணாகக் கைதழுவி என்றது கல்வியறிவுடைய நல்ல அறிவாளிகளை அருமை பாராட்டி உரிமையோடு தழுவிக் கொண்டால் அந்த அரசு விழுமிய நிலையில் ஒங்கி வரும்

ஆதலால் ஈங்கு அதன் பாங்கு தெரிய வந்தது. காரியசித்திகளை அடைந்து அரசன் சீரிய வெற்றிகளில் விளங்க வேண்டுமாயின் கற்றறிந்த பெரியோர்களை உற்றத்தின்யா அவன் பற்றிக் கொள வேண்டும். பெற்ற துணைகள் பெரு மகிழ்ச்சிகள் புரிகின்றன.

ஓற்றர் தங்களை ஒற்றின் ஆய்தலும்;  
கற்ற மாந்தரைக் கண்ணக் கோடலும்;  
சுற்றம் சூழ்ந்து பெருக்கலும்; சூதரோ  
கொற்றம் கொள்குறிக் கொற்றவர்க்கு என்பவே. (1)

நீதியால் அறுத்து அந்திதி ஈட்டுதல்;  
ஆதியாய அரும்பகை நாட்டுதல்;  
மோதி முள்ளுடு முட்பகை கண்டிடல்;  
பேது செய்து பிளங்திடல் பெட்டதே. (சீவகசிந்தாமணி)

அரசியல் துறைகளையும் முறைகளையும் இவை குறித்து வந்துள்ளன. சீவகமன்னனுக்கு அவன் தாய் இவ்வாறு போதித் திருக்கிறார்கள். அரசு குடியில் பிறந்த மகளிரும் ஆட்சி முறைகளைப்பகு அறிந்துள்ளமை இந்நாட்டின் மாட்சியாய் மருவியுள்ளது. தடாதகைப் பிராட்டியார் மதுரையில் பெண்ணூசியாய் ஏழார்ந்து பேருலகை ஆண்டது பெரு மகிழ்ச்சியாய் நின்டது.

நேர்ந்த உளவுகளை நேரே ஓர்ந்து வரும்படி உய்த்து விடுத்த உற்றர் நிலைகளை மருமமா ஒற்றி உணர்ந்து கொள்; கற்றமாந்தரைக் கண் எனக் கருதி உற்ற துணையா உரிமை செய்து கொள்; கற்றத்தாரை நன்கு பெருக்கி வருக; தரும நீதியோடு பொருளை கட்டுக; பழமையான பகைவர் கிழமையாய்வரினும் அவரை விஷரந்து நம்பாமல் விலகி நில்; மூள்ளை மூள்ளால் களைந்து எடுத்து போல் மூண்ட பகையை வேறு ஓர் நின்ட பகையால் நிக்கிழுமி; நாட்டு மக்களுக்கு எவ்வழியும் ஆக்கமான நிலைகளையே காட்டி செய்; இவ்வாறு செய்துவரின் அரசு என்றும் வெற்றி பாட்டயதாய் விளங்கி வரும் என அரசியல் முறைகளை வரிசைப் படித்து ஆத்தாய் கூறியிருப்பது கூர்ந்து சிந்திக்கத்தக்கது.

தேவ மக்கள் சீர்மையாய் வாழ்ந்து வரும்படி கூர்மையா நிற்கு வருய்வதே அரசனது தேர்ந்த கடமையாம். அந்த உரிமையார் செய்துவரும் அளவு அவன் பெருமை பெற்று வருகிறார், கருங்களைக் கருதிச் செய்யின் தருமங்களாகின்றன.

1936

## தரும தீபிகை

" Labour diligently at your proper callings, in order to give settlement to the aims of the people." (Confucius)

" பொதுசனங்களுடைய நோக்கங்களுக்கு உரிமையாய் உறுதி தரும் பொருட்டு உன் கருமங்களை நீ கவனமாக் கருதிச் செய்" என அரசனை நோக்கிச் சீன தேசத்துப் பெரியார் ஒரு வர் இங்ஙனம் கூறியுள்ளார். உற்ற குடிகளையாண்டும் உவந்து வாழச் செய்து; நீ கொற்றவனுய் நீண்டு உயர்ந்து வாழுவாய்.

767 நாட்டுமக்கள் இன்பமுடன் நன்கமைந்து வாழ்தலும்  
தேட்டில் சிறந்து திகழ்தலும்—நீட்டி நின்ற  
செங்கோல் அரசன் செயலே அயலொன்றும்  
அங்கே இல்லகாண் அறி. (எ)

இ-ள்

ஒரு நாட்டுலாள்ள மக்கள் இன்பமாய் இனிது வாழுதலும், சிறந்த செல்வங்களை நட்டி உயர்ந்து திகழ்தலும் அந்நாட்டை ஆளுகின்ற அரசனது நல்லஆட்சி முறையால் அமைகின்றன; நெறியான அந்த ஆளுகையை நாளும் நன்கு கருதிச் செய்க என்பதாம்.

மக்கள் இன்புற மன்னன் அன்பு புரிந்து ஆட்சி புரிய வேண்டும். சிறந்த அரசனுடைய உயர்ந்த ஆளுகைக்குத் தகுந்த அடையாளம் அந்த நாட்டில் வாழ்ந்து வரும் யாவரும் எந்தக் கேட்டையும் யாதும் காலைமல் யாண்டும் இனியராய் வாழ்வதேயாம். அமைதியான சுக வாழ்வு கருமத்தாலும் தருமத்தாலும் கனிந்து வருகிறது. உரிய தொழில்கள் ஊக்கிச் செய்து குடிகள் குணமுடையராய்வரின் அங்கே பணமுடையாதும் நேராது; எல்லா வளங்களும் நிறைந்து செல்வ நிலைகள் சிறந்து திகழும்.

கருமங்களைக் கருதிச் செய்து பொதுசனங்கள் திருவடைந்துவரினும் அரசன் தருமவானுய் நின்று தன் கடமையை உரிமையோடு செய்யாலேயின் அந்தக் குடிமக்கள் இனிய சுகங்களை அனுபவித்து அமைதியாய் வாழ்முடியாது. செழித்து வளரும் பயிர்களை வேலி பாதுகாத்து வருதல் போல் செல்வமாய்த் தழைத்து வரும் குடிகளை அரசன் பாதுகாத்தருள வேண்டும். மன்னன் காப்பு மாறுபடின் அங்கே இன்னல் நிலைகள் மூப்பா

பச் சீறி எழும். நாடு கேடாய் ணங்குபடி அதனை ஆளும் அரசனையே யாவரும் நின்தனே செய்து கேரே நொந்து பழிப்பர்.

நாட்டு மக்கள் நலமாய் வாழும் நிலைமை நாட்டுத் தலைவனிடமே தகவாய் அமைந்துள்ளது. தன் தகுதியை உணர்ந்து எவ்வழியும் தக்கதைச் செய்து அவன் காத்து வர. வேண்டும்; அவ்வாறு ஆற்றிவரும் அரசனே மிக்க சீர்த்தியையேவிவருகிறார்கள்.

உயர்ந்த அரசு பதவி சிறந்த தருமத்தின் பயனுடையிலைந்து வருதலால் அந்த நிலையை அடைந்தவன் நிலையான சீதி சியமங்களை இயல்பாய் மருவி நிற்கிறார்கள். சீவகோடிகளை ஆதரித்து அருளுவதே தனது உண்மையான சீவியமா அவன் எண்ணே நேர்கின்றார்கள். உலக உயிர்களுக்குச் செய்கிற அன்பும் ஆதரவும் தலைமையான புண்ணியங்களாய்த் தழைத்து வருகின்றன; வரவே அந்த அரசு என்றும் தெய்வ நிலையமாய் நிலைத்து வருகிறது.

கி. பி. இரண்டாயிரத்து நானுற்றாற்பது ஆண்டுகளுக்கு முன் சீன தேசத்தில் ஒரு சக்கரவர்த்தி இருந்தான். அவனுடை பெயர் கு [Kuh] என்று கூறப்படும். அவனது ஆட்சிவழி முறையே அந்நாட்டில் மாட்சிமை அடைந்து வந்துள்ளது. அரசு நியதிகளைக் குறித்து அவன் வரைந்து வைத்துள்ள முறைகளை வியந்து மேல் நாட்டாரும் புகழ்ந்துள்ளனர். அம் மன்னன் மருவி வந்த நீதி முறைகளில் ஒன்று அயலே வருகின்றது.

"No virtue is higher than to love all men, and there is no loftier aim in government than to profit all men." [Kuh]

"எல்லாரும் இன்யமாய் வாழ அன்பு புரிவதே தருமம்; மனித சமுதாயத்துக்கு இனிதா உதவி செய்வதைக் காட்டிலும் அரசாட்சிக்கு உயர்ந்த குறிக்கோள் வேறு யாதும் இல்லை" எனப் பழங்காலத்துச் சீன மன்னன் குறித்திருப்பது ஈண் ① உளங் கூர்ந்து ஓர்ந்து சிந்தித்துத் தேர்ந்து கொள்ளத்தக்கது.

மாந்தர் நன்மையாய் மகிழ்ந்து வாழ ஓர்ந்து புரிபவனே உண்மையான வேந்தன் ஆவான் என்பது ஈண்டு விளங்கி வின்றது. அரசு புரிவது ஆரூயிர்களுக்கு ஆதரவு புரிவதாம்.

தன் நாட்டில் வாழுங்குடிகள் செல்வ வளங்களில் சிறந்து வாங்கும் உள்ளம் உவந்து உயர்ந்து வாழுங்குவரின் அதுவே எல்ல

செங்கோல் ஆட்சியாம். அந்த அரசன் தருமநீதிமானுய்ப் பெருமை பெற்று விளக்குவான். அவனுடைய நாடு பலவகை நலங்களும் மலிந்து யாண்டும் எழில் மிகுந்து இனிது விளங்கும்.

காடும் புனரும் கடல் அன்ன கிடங்கும் மாதர்  
 ஆடும் சூளனும் அருவிச்சூணைக் குன்றும் உம்பர்  
 வீடும் விரவும் மணிப்பந்தரும் வீணை வண்டு  
 பாடும் பொழிலும் மலர்ப் பல்லவப் பள்ளி மன்றே. (1)

தென்வார் மழையும் திரையாழியும் உட்க நானும்  
வன்வார் மிரசம் அதிர்மா நகர் வாழு மாக்கள்  
வன்வார் இலையொமர் பொறுங் காவலும் இல்லை; யாதும்  
வன்வார் இலையொமர் கொடுப்பார்களும் இல்லை மாதோ.  
(இராமாயணம்)

தசூரத மண்ணவூரையாறு பிரதி காலத்தில் கோசலா தேசமும் அயோத்தி நகரமும் இருந்த நிலைத்தனை இவை வரைந்து காட்டியுள்ளன. வானி ஏரி நதி முதலிய நீர் நிலைகளும் பூஞ் சோலைகளும் இனிய கணி நிழல்களை உதவுகிற இளமரக்காவுகளும் யாண்டும் பொங்கிப் பொலிந்து இன்ப நிலையங்களாய் விளங்கியிருக்கின்றன. நிதி வளங்களைக் குடிசனங்கள் யாதும் யாதுகாவாமலே எங்கும் பொங்கி நின்றன. ஈன்ஸர் பயம் என்றுமூறி இல்லை; ஆனால் என்ற போர்டோ அந்தந் தேசத்தில் தெரியாது; என்னிட என்றுமூறி வண்ணல்கள் எல்லாப் பொருள்களைப் பார்த்து அந்தந்த அந்தவிரைப் போர்க்க எதிர் நோக்கி நின்றனர்; அந்தந் பார்த்து எந்து வாங்குவரர் இல்லாம்பால் அங்கே பொருள்வடிவம் போர்க்கப்படும் இல்லாமல் போயின. யாவரும் நிறை பெறுந்திருக்கின்றாய்ப் புனித நீர்மைகள் தோய்ந்து தருமாகிதுகள் வாய்ந்து மனித சமுதாயம் அந்நாட்டில் மகிழ்ந்து வருமாக்குவது வந்துள்ளமையை இதனால் அறிந்து கொள்ளுகிறோம். கள்வார் இல்லை; கோள்வார் இல்லை என்னும் குறிப்பு மொழி கள் கூர்ந்து உணரவுரியன. களவும் யாசகமும் இழிவான பழுவறுமைகளால் விளைவன்; அந்த அழிகேடுகள் அங்கு யாதும் இல்லை; உள்ளம் தூயராய் எல்லாரும் எல்லாச் செல்வங்களையும் எய்தியிருந்தனர். இத்தகைய சமுதாயத்தைத் தன் நாட்டில் உளவாக்கி எத்தகைய தாழ்வும் நேராமல் எவன் ஆட்சி புரிந்த

வருகிறான் அவனே எல்லா மாட்சிகளையும் இனிது அடைங்கு  
த்தம் அரசனைய் ஒளிபெற்று விளங்குகிறான். தன் நிலைமையை  
ஸர்க்கு தலைமையாய் நின்று வேந்தன் நீதி புரிந்து வர வேண்டும்.

768 தந்தைதாய் என்னவே தன்னையே தன் குழுகள்  
சிந்தைசெய்து நிற்கும் செயலினார்—அந்த  
உரிமையை உள்ளத்தில் ஓர்ந்தரசன் என்றும்,  
கருமம் புரிதல் கடன்.

(அ)

இ-ள்

தன்னையே தந்தை தாய் என்று குழுசனங்கள் சிந்தை  
செய்து ஒழுகி வருதலால் அந்த உரிமையை உணர்க்கு எவ்வழியும்  
அவர் இனிது வாழ்ந்து வரச் செவ்வையா ஆராய்ந்து அரிய  
வினை புரிந்து வருவதே அரசனது பெரிய கடமையாம் என்க.

அரசனுக்கும் குழுகளுக்கும் உள்ள உறவுரிமைகள் உயர்  
தர முடையன. ஒரு மகனுக்குத் தாயும் தந்தையும் போல் தேச  
பாக்களுக்கு அரசன் அமைந்திருக்கிறான். தாய் உணவு முதலியன  
ஈட்டித் தன் மைந்தனை இனிது பேணுவள்; தந்தை அறிவு நலங்  
களைப் போதித்து அவனை உயர் நிலையில் நிறுத்துவன்; இந்த இரு  
வகை நலன்களையும் மக்களுக்கு ஒக்கு உதவி அரசன் உரிமை  
யாய் யாண்டும் இனிமை செய்து அருளுவன்.

தடித்த ஓர் மகனைத் தந்தை எண்டு அடித்தால்  
தாயுடன் அணைப்பள்; தாய் அடித்தால்  
பிடித்து ஒரு தந்தை அணைப்பன்; இங்கு எனக்குப்  
பேசிய தந்தையும் தாயும்  
பொடித்திரு மேனி அம்பலீத்து ஆடும்  
புனிதான் ஆதலால் என்னை  
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்  
அம்மையப்பா! இனி ஆற்றேன். (அருட்பா)

கடவுளை நோக்கி இராமவிங்க அடிகள் இவ்வாறு உருகி  
ஏரயாடியிருக்கிறார். எனக்குத் தாயும் தந்தையும் நியே என்று  
உண்டவனை வேண்டி அம்மையப்பா! என அன்போடு அழைத்திரு  
ப்பது அவரது உள்ளத்தின் உருக்கத்தை உணர்த்தி நிற்கிறது.  
எவ்வழியும் இனிய ஆதரவாடுள்ள உண்மை யுறவை உணர்க்கு

கொண்டமையால் அந்தப் பொருளை நினைந்து மகாண்கள் உருகு கிணறனர். தத்துவக் காட்சியில் எழுந்த அந்த உத்தம உருக்கம் உலக உள்ளங்களை உருக்கி உயர் கதிகளை அருளி வருகிறது.

உயிர்க்கு உண்மையான தாயும் தந்தையும் தெய்வமே என்றது போல் அரசனும் அமைந்திருக்கிறார்கள். செய்து வரும் ஆதரவை நோக்கி வீவயம் அவனை வாழ்த்தி வருகிறது. காப்புத் தெய்வம் என மன்னன் மாட்சிமை பெற்றிருப்பது அவனது ஆட்சித்திற்ணையும் அருளி வரும் நலனையும் அறிவுறுத்தி நின்றது.

எல்லாவற்றையும் எங்கும் நன்கு அறிந்து வரும் கடவுள் போல அரசனும் உலகநிலைகளை ஓர்ந்து உணர்ந்து முறை செய்ய வூரியவனுய் மருவியிருக்கிறார்கள். கூரிய அறிவுக் காட்சியால் சீரிய அரசாட்சி சிறந்து வீரிய நிலையில் விளங்கி வருகிறது.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞானநும்

வல்லறிதல் வேந்தன் தொழில். (குறள், 582)

உலக மக்களுடைய நிலைகளையும் நிகழ்ச்சிகளையும் அரசன் நாளும் நாடி அறிந்து கொள்ள வேண்டும்; அவ்வாறு கொண்ட போதுதான் குறைபாடுகளைக் கண்டு குணம் செய்ய முடியும்; அரசின் முறையும் இனிதாம் என இது முடிவு செய்துள்ளது.

தன் நாட்டில் யாதொரு கேடும் நேராமல் நாடிக்காத்து மாந்தர் யாண்டும் மகிழ்ந்து வாழ்ந்து வரும்படி செய்வதே வேந்தன் தொழிலாம்; இந்தக் கடமையைச் செய்து வரும் அளவே அவன் தலைமையாய் நிலைத்து வருவான்; முறைமை தவறின் இறைமை குன்றிச் சிறுமையாய் இழிந்து படுவான்.

தேச மக்கள் இனிது வாழி நீதியோடு பாதுகாக்க வூரிய அரசன் அரிய பல நீர்மைகள் தோய்ந்து நெற்முறையே ஒழுகி வர வேண்டும்; சிறந்த அரசரது உயர்ந்த நிலைமைகளை அயலே வரும் பாடல்களில் காண வருகிறோம்.

ஏடவிழ் பைந்தார் இமையோர் பதம் பெறினும் நாடு நடுங்க நன்கல்லவை புரியார்;

வேடர் பரிவேட்டம் செய்யார்; வினைதருஞ் குது ஆட நினையார்; மட்டு உண்ணார் அரசரே. (1)

குரவர் தமைக் காப்பர் செய்ந்தன்றி கொல்லார் கரவடரைக் காய்வர் பழி கண்ணேட்டம் செய்யார்

இரவலருக்கு ஈவர் எதிர்ந்தோர் முனையின்  
விரவு தமதுயிரும் எண்ணூர்கள் வேந்தரே. (2)

தேவர் நிலைகடவார்; மேலோர் திறம் பிழையார்;  
நாவின் இரண்டுரையார்; நன்கல்லவை புரியார்;  
காவல் முறைதிறம்பார்; காமச்செயல் பெருக்கார்.  
பூவலயம் காவல் புரியும் புரவலரே. (3)

தீழுட்டித் தாம் உண்ணூம் செய் தவத்தோர் ஆனினங்கள்  
நோழுட்டு காயம் இகழ்ந்தியற்று நோன்றினோர்  
வேழுட்டு தோளார் விருத்தர் சிறு பாலர் தமைத்  
தாழுட்டிப் போற்றுதல் போல் தார்வேந்தன் காக்குமால்.  
(பிரமோத்தரகாண்டம்)

உண்மையான அரசனுடைய தன்மைகளை இவை உணர்த்  
தியுள்ளன. பொருள் நிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்ள  
வேண்டும். செருக்கு முதலிய சிறுமைகளின்றி யாண்டும்  
பெருக்தன்மையாளராய் எவ்வுயிரையும் இனிது பேணி வருவதே  
செவ்விய வேந்தர் சீர்மையாம். தாய் ஊட்டிப் போற்றுதல்போல்  
தார்வேந்தன் காக்கும் என்றதனால் மக்கள் பால் அவனுக்கு  
உள்ள உரிமையும் காப்பு முறைமையும் நன்கு தெரிய வந்தன.

தாய் அன்பு தழுவி நிற்பதே தலைமையான அரசின் நிலை  
மையாம். “தாய் ஒக்கும் அன்பின்” எனப் புலவர் பாடும்  
புகழோடு தசரத மன்னன் பொலிந்து நின்றது கண்டு உணர்ந்து  
கொள்ளவரியது. ஆதரித்து வரும் அளவே அரசு சீர்மையுறும்.

இன்னவாறுள் அன்பும் ஆதரவு மின்றிப் பதவி மமதையும்  
பொருளாசையும் பெருகி அரசன் மருள் கொண்டிருப்பின்  
அந்த நாடு நொந்து தலைக்கும் அவனும் அவகேடனைய் இழிந்து  
அழிந்து ஒழிவான். அரசு நீர்மையின்றேல் சீர்மை குன்றும்.

“Ruin comes when the trader, whose heart is lifted up by  
wealth, becomes ruler.” (plato)

“பொருளாசையால் மருள் கொண்டுள்ள வணிகர் அரசு  
ஆள நேரின் நாடு அழிவுற நேரும்.” எனப் பிளாட்டோ என்  
அம் மேல்நாட்டுப் பெரியார் இவ்வாறு கூறியிருக்கிறார். ஆட்ஜி  
புரியவுரியவன் எத்தகைய உத்தம நிலையில் இருக்க வேண்டும்  
என்பதை இதனால் நன்கு உய்த்து உணர்ந்து கொள்ளுகிறோம்.

நாட்டு மாநிலாங்கள் மற்றும் நாட்டு நாடு எவ்வழியும் காலமாகவாய் அதனால்போல் நாடுகளின் நாடுகளைச் சூதனம் என்று கொண்டிருக்கிறார்கள். பூபாலன், காவலன் என்ற அரசர்களுக்கு அதைக் கூற நாடாங்கிர்மைகள் நேரமாய்ச் செந்திக்கவரியன. குடிகள் இன்புறத் கோழிகளைப் புரிவதே முடிமன்னன் கடமையாம். உண்ணமையான அரசன் உயிர்களிடம் தாய்போல் பேரன்பு கொண்டுள்ளமையால் யாதொரு இடதும் சேராதபடி எவ்வழியும் அவற்றை ஆகவோடு பாதுகாத்து வர நேர்ந்தான். காப்பு முறைகள் தருபாந்திகளைத் தழுவி வரலாயின. யசோதரன் என்னும் மன்னன் உஞ்சயினி நகரிலிருந்து அரசு புரிக்கு வந்தான். அவனுடைய தாய் பெயர் சந்திரமதி. தன் மகனுக்கு ஏதோ கிரக பிடை உள்ளது என்று தெரிக்கு அதற்குப் பரிகாரமாகக் காளிகோவிலுக்கு ஒரு கோழிக்கையைப் பலியிடுப்படி கூறினார். அந்தச் சொல்லை கேட்டதும் வேந்தன் உள்ளம் வருந்தினான். பின்னைப்பாசத்தால் பிரியமாய்ச் சொன்ன அவனுக்கு அரிய அரசாநிதியைத் தெரிய உரைத்தான். அம்மன்னன் கூறிய மதிமொழிகள் அதி நயமுடையன; அயலே வருகின்றன.

### யசோதரன் உரைத்தது.

நான் அப்பிரி நீத்துத் தாங்கும் பாய்கள் உயிர்க்கு, உயிர்க்கு குழாது  
நான் அப்பிரி நீத்து நாட்டுத் தாங்கும் பாய்கள், உயிர்க்கு குழாது செய்யின்  
நான் நீத்துத் தாங்கும் பாய்கள் அப்பிரி நீத்துத் தாங்கும் நீத்துயர்!  
நான் அப்பிரி நீத்துத் தாங்கும் பாய்கள் அப்பிரி நீத்துத் தாங்கும் நீத்துயர்!

நான் அப்பிரி நீத்துத் தாங்குமி எனியவர் தம்மைக் கொல்லின்  
நாடுமாய் நீத்துத் தாங்கும் வருந்தெறி திரியும் அன்றி  
நான் அப்பிரி நீத்துத் தாங்குமி எண்ணையிம் மற்று ஒன்றுமின்றி  
நாடுமாய் வாழ்வு மன்னைன் மரித்திடும் இயல்பிற் றன்றே. (2)

அன்றியும் உன்னின் முன்னர் அன்னினின் குலத்துளோர்கள்  
கொன்றுயிர் கண்றும் உள்ளக் கொடுமைசெய் தொழிலர் அல்லர்;  
இன்றுயிர் கொன்ற பாவத்து இடர் பல விளையும் மேலால்  
நன்றி ஒன்று அன்று கண்டாய் நமக்கு சீ அருளிற் றெல்லாம். (3)

(யசோதர காவியம்)

பெற்றதாக்கை நோக்கி யசோதரன் இவ்வாறு பேசியிருக்கிறான். உலகவுயிர்களை உரிமையோடு காப்பது அரசனாது கடமை

யாம்; பிறப்புரிமையான அந்தக் தருமத்தை மறந்து விடுவது பாவமாம்; என்னுயிர் போன்னாலும் எந்த ஒரு பிராணிக்கும் நான் யாதொருதுயரும் புரியேன் என்று அவன் உறுதி கூறியிருப்பது என்று உணரவுறியது. “மண்மேல் மன்னுயிர்க்கு அரணம் மன்னவர் அல்லரோ?” என்று விசயமாட்டு வினவியது தாய் மனம்தெளிந்து சீவத்தையைப் பேணிவர வந்தது. ஆரூயிர்கட்டு ஆதரவு புரிவதே ஆட்சியின் மாட்சியாம். அரணம் பாதுகாப்பு.

சீவகோடிகளைப் பாதுகாத்தருள்வதே செங்கோல் வேங்கின் சீர்மையாம் என்பதை யசோதர மன்னன் இங்கே நன்கு அறிவுறுத்தியருளினான். பிற உயிர்களைப் பேணி வருவதில் தருமம் பெருகி வருகிறது; வரவே அம் மன்னன் புண்ணியவானுயிர்ந்து எண்ணரிய மகிழ்ச்சிகளை அடைந்து கொள்ளுகிறான்.

ஒரு சிறிய பறவைக்காகத் தனது அரிய உயிரை வழங்கிய சிபி மன்னனுடைய சரிதம் அரசுமரபுக் கெல்லாம் வழிசையான பெருமையை அருளிப் பேரோளியோடு நிலவி வருகிறது.

பறவை மன்னுயிர்க்குத் தன் உயிரை வழங்கினான்.

(இராமா, குலமுறை, 7)

விசுவாமித்திராசநகணிடம் இங்ஙனம்வியங்து புகழ்ந்திருக்கிறார்.

புன்னுறு புன்கண் தீர்த்த வெள்வேல்

சினங்கெழு தாணைச் செம்பியன்.

(புறம், 37)

என்னறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புன்னுறு புன்கண் தீர்த்தோன்.

(1)

அறன் அறி செங்கோல் மறநேறி நெடுவாள்

புறவுங்கிற புக்கோன்.

(2)

புறவுங்கிற புக்குப் பொன்னுலகம் ஏத்தக்

குறைவில் உடம்பு அரிந்த கொற்றவன்.

(3)

(சிலப்பதிகாரம், 20, 23, 29)

மஹான் இறைனன்று சரண் அடைந்த வஞ்சப்

புறுங்கிற புக்க புகழோன்.

(இராசசோழன் உலா)

கொலையைறு உடம்படையக் கொய்தாலும் எய்தாத்

துலையைறி வீற்றிருந்த சோழன்.

(குலைரத்துங்கன்உலா)

புறவு ஒன்றின் பொருட்டாகத் துலைபுக்க பெருந்தகை.

(இராமா, திருவவதார 65)

புக்கடைந்த புறவொன்றின் பொருட்டாகத் துலைபுக்க  
மைக்கடங்கார் மதயானை வாள் வேந்தன்.

(இராமா, கும்பகருண, 355)

புறவின் அல்லல் அன்றியும் பிறவும்  
இடுக்கண் பல்லவும் விடுத்தோன்.

(புறம், 46)

பறவையைப் பாதுகாத்தருளிய சிபி மன்னனது பெருந்தன்  
யையை இவ்வாறு பஸ்ரும் புகழ்ந்து போற்றியுள்ளனர். பெற்ற  
தாயினும் பேரன்புடையனுப் பூரிக்களை இவன் பேணி வந்துள்ள  
நிலையும் தீர்மையும் உலக வுள்ளங்களை உருக்கியுள்ளன.

குடிகளிடம் பொருள் வரவையே நாடித் தன்னலமே  
கருதி இன்ப போகங்களை மாந்தித் திளைத்து இறுமாந்து களித்  
திருக்கநேர்ந்தால் அந்த அரசன் இந்தவாறு அருள் நீதிபுடையவ  
னுப் அரிய செயலைச் செய்து பெரிய புகழை அடைய நேர்வலை?

தத்துவ ஞானமும் சித்த சுத்தியுமூடைய உத்தம அரசர்கள்  
இந்காட்டில் முன்னம் வித்தகமாய்ப் பிளங்கியிருந்தனர். அதனால்  
மாந்தர் யாண்டும் சாந்த சீலராய்ச் சுகமே வாழ்ந்து வந்தனர்.  
தேசங்கள் எவ்வழியும் செவ்வையாய்ச் செழித்து வந்தன.

“Until the kings of this world have the spirit and power  
of philosophy and wisdom, cities will never cease from ill, nor  
the human race.”

(Plato)

“இந்த உலகத்தை ஆள நேர்ந்த அரசர் கலைஞரானமும்  
ஆண்மபோதமும் அடைந்திருந்தாலுண்றி மனிதசமூதாயமும் நாடு  
நகரங்களும் தீமைகளிலிருந்து மீள முடியா” என்று கீரීஸ்  
தேசத்துத் தத்துவ ஞானியாகிய பிளாட்டோ இவ்வாறு கூறியிருக்கிறார். அறிவு நலம் சூரத்து தரும நீதிகள் நிறைந்து வேந்தன்  
ஆந்துணையும் ஆதரவு புரிந்து வந்தால் மாந்தர் யாண்டும்மகிழ்ந்து  
வாழ்ந்து மகிழை தோய்ந்து மறுமை நலமும் பெருகி வருவார்.

தன்னுயிர்போல் மன்னுயிரைத் தான்பேணும் மன்னனே  
பொன்னுயிர் ஆவன் பொலிந்து.

இதனை உன்னி யுணர்ந்து வேந்தர் ஒழுகி வர வேண்டும்.

வாசகத்தை நன்கு வருத்துணர்ந்து—மாசு  
படியாமல் மன்னன் படிப்புரந்து வந்தால்  
அடியாம் அனைத்தும் அவன்.

(க)

இ—ள்

அரசனுடைய செங்கோல் சிறந்து வாழ்வது தேசு மக்களுடைய நல்ல வாழ்வினுலேயாம்; ஆகவே தன் ஆட்சியில் மாசு பாரதும் படியாமல் மன்னன் நன்கு பாதுகாத்து வர வேண்டும்; ஆவ்வாறு வரின் அகிலவுலகமும் அவன் வசமாய் வரும் என்க.

அரசு வாழ்வும் குடுவாழ்வும் ஒருங்கே அறிய வந்தன.

தனது தலைமையான நிலைமை யாதும் நிலை குலையாமல் என்றும் நிலைத்து வர வேண்டுமானால் குடி சனங்களுடைய கிலைமையைக் கூர்ந்து நோக்கி அரசன் யான்டும் ஓர்ந்து பேணி வர வேண்டும். வேருக்கு நீர் வார்த்தால் மரத்தின் கிளைகள் கூழித்துத் தழைத்து வரும்; அதுபோல் ஊருக்கு உதவி புரிந்து உரிமையோடு பார்த்துவரின் அரசனது குடி பெருமை மிகப் பெற்று எவ்வழியும் செழுமையாய்ச் செவ்விய நிலையில் விளாங்கு வளர்ந்து தேசு மிகுந்து வரும் என்க.

மாந்தர் மனம் மகிழ்ந்து வரும் அளவு வேந்தர் இனம் உயர்ந்து வருகிறது. தலைமைச் சிறப்பைத் தாங்கியுள்ளவன் ஆக்கு நிலைமைப் பொறுப்பை உணர்ந்து நீர்மையோடு நாட்டுப் பேணி வருவது சீர்மையான ஆட்சியாய்ச் சிறந்து வருகிறது. ஆனால் தகைமை அவனி வாழும் வகைமையில் வந்தது.

நாடு மகிழு நலம் புரிந்து ஜலம் புரந்து வருபவன் நாடிய பொருள்களையெல்லாம் நன்கு எய்தி நீடிய வாழ்வுடன் நிலை வருகிறான். உரிய கடமையை ஓர்ந்து செய்வது அரிய தவம் ஆகிறது; ஆகவே அது பெரிய மகிழமையை அருளிப் பேரின்பம் தருகிறது. நீதி முறையால் ஆதிபகவன் அருள் அமைகிறது.

கோரும் ஜம்பொறி யும்குறை யப்பொருள்  
நானும் கண்டு நடுவுறு நோன்மையின்  
ஆனாலும் அவ் அரசே அரசு; அன்னது  
வாளின் மேல்வரு மாதவம் மன்னனே.

[இராமா, மந்தரை, 13]

பொறி வெறியனுய்ப் போகங்களில் இழிந்து உழலாமல் நாளும் கருமங்களை நன்கு கவனித்துப் பொருளை ஈட்டித் தொகுத்து வகுத்து அருளோடு யாவரையும் இதமாய்ப் பேணி வருபவனே அரசன் ஆவான்; அந்த அரசு கூரிய வாள் மேல் இருந்து செய்யும் சீரிய மாதவமாய்ச் சிறந்து விளங்கி யான் மீம் மகிழை சுரந்து வரும் என இது உணர்த்தியுள்ளது.

தேசத்தை ஆளுவது எவ்வளவு அரிய செயல்! அதனை உரிமையாக உடையவன் எத்துணைப் பொறுப்போடு உத்தமனுய்யர்க்கிருக்க வேண்டும் என்பது ஈண்டு உய்த்துணர வந்தது. மனித சமுதாயம் நெறிமுறை தழுவி இனிது வாழ்ந்து வர உரிமையோடு பாதுகாத்து வருவது அரிய பெரிய அரசு தருமமாய்மருவி வருகிறது. அத்தகைய குலதருமத்தை நலமாகப் பேணி வருபவன் உத்தம அரசனுய் ஒளி மிகுந்து உயர்ந்து திகழ்கிறான்.

தன் கடமையைக் கருதிச் செய்கிறவன் அரிய தவத்தைச் செய்தவனுய்ப் பெரிய மகிழைகளை அடைந்து கொள்கிறான். உலக மாந்தர் உவந்துவர எந்த அரசு முறைபுரிந்து வருகிறதோ அந்த அரசை அமர்கும் புகழ்ந்து வருகின்றனர். அரிய தவத்தை யுடைய முனிவரும் பெரிய பதவியை அடைந்துள்ள அமர்கும் உவந்துபுகழ் ஒருவன் அரசு புரிந்துவரின் அந்த ஆட்சி எத்தனை மாட்சியாய் உயர்க்கிருக்கும்! இராமன் மரபு போல் பரம்பரையாகத் தரும நீதிகள் தழைத்து வந்த அரசரிடமே அத்தகைய உத்தம ஆட்சி காட்சியாய் வந்துள்ளது. சீவகோட்டுகள் இன்புடன் வாழ அன்புடன் அரசு புரிவது அரிய மாதவம் ஆகிறது.

அருந்தவம் அரசபாரம் இரண்டுமே அரிய; தம்மை வருந்தியும் உயிரை ஓம்பி மனத்தினை வணக்கல் வேண்டும்; திருந்திய இரண்டும் தத்தம் செய்கையில் திரியுமாயின் பெருந்துயர் விளைக்கு மன்றே இறங்குதார் நிறங்கொள் வேலோய்ப்

அந்தரம் திரியும் செய்கை அமர்தம் அரசு வேண்டி இந்திர வுலகம் காணும் நெறியவை யாவை? என்னின், மந்திரம் வழாத வாய்மை மாதவம் முயறல் அன்றேல் தந்திரம் தழுவிச் செங்கோல் தளர்விலன் தரித்தல் என்றான்.

(குளாமணி)

ஷாஸ்ம் தவமும் இதில் நேரே வரிசையாய் அறிய வந்துள்ளன. ஏழாகள் மகிழ் அரசுபுரிவது நெடிய தவம்; அங்குனம் புரிபவன் அதிரபதனியை எளிதே அடைந்து கொள்வன் என்பது இங்கே பிரதானிவாய் நின்றது. தான் ஏந்திய செங்கோலின் படி செம்மையாக உயிரினங்களைப் பேணிவரின் அந்த அரசனுக்கு அரிய பல நாள்மைகள் காணியாய் வருகின்றன. தேசத்தைச் செவ்வையாக காத்துவரின் அங்கே ஈசன் அருள் பூத்து வருகிறது.

மாசு படியாமல் மன்னன் படி புரந்துவரின் ஆனைத்துப் பாவன் அடியாம் என்றது ஞாலம் முழுவதும் அவனை கயந்து பிரக்கும் கோலம் காண வந்தது. குடியைத் தழுவி நீ கோல் அந்த வந்தால் உன் அடியைத் தழுவி உலகம் உவந்து வரும் என்ற ஒரு முடிமன்னனுக்கு மனு முனிவர் போதித்தருளினார்.

தன் உயிரைப்போல மன்னுயிரைப் புரந்து வருபவனே நான்மையான மன்னன் ஆகின்றான். இனிய நீர்மை தோய்ந்த அந்த அரசனை மனித சமுதாயம் புனித தெய்வமாப் போற்றி வருகிறது. நான்மைகளை நாடியறிந்த தன்மையாளனே புன்மை களை நீக்கிப் பொதுமக்களைப் பேண வல்லவனுகின்றான்; அத்த நாட்டுப் பூரியவனுக்கிணர். அத்த ஆட்சியே யாவரும் அவாவி மகிழ்கின்றனர்.

“ The people need the guidance of philosophers as desires need the enlightenment of knowledge. ” [Plato]

“ மன விருப்பங்களுக்கு அறிவு விளக்கம் போல் குடிசன படிநூக்குக்குக் கலை ஞானிகளுடைய ஆதரவு அவசியமா அல்லது ” என மேல் நாட்டு அரசியல் அறிஞர் இங்குனம் அறிவுறுத்தியிருக்கின்றார். நல்ல கலையறிவுள்ள அரசனே நாடு அளவு உரியவனுக்கிறான். அத்த ஆட்சியே மாட்சி யுடையதாம்.

770 காசினியைக் கண்ணேடிக் காத்து வருமளவே  
தேசினிமை எல்லாம் செழித்து வரும்—மாசிரிய  
மானவரை ஓம்பிவரின் மற்றவனே மேலாகி  
வானவரை ஓம்ப வரும்.

(ஐ)

இ-ள்

அரசன் உலகத்தை இனிது பாதுகாத்து வரும் அளவே

புகழும் இன்பழும் வளமாய் உளவாம்; குற்றம் குறைகள் நேராமல் மனிதரைப் பேணிவரின் அந்த மன்னன் பின்பு தேவ ரைப் பேணும் திவ்விய நிலைமையை நேரே எய்துவான் என்க.

காசினி=ழுமி. தேசு=கீர்த்தி. ஒளி மிகுந்த புகழ் தேசு என வந்தது. தேசம் பெற்றவன் தேசு பெற வேண்டும்.

பிறக்க மனிதன் எவனும் தனக்கு உரிய கடமையைக் கருதிச் செய்யவே உரிமையாய் மருவியிருக்கிறார்கள். தன் கருமத் தைச் செய்யாமல் ஒருவன் காலத்தைக் கழித்துவரின் அவன் கடையனைய் இழிந்து படுகிறார்கள். காரியங்களைச் செய்து வரும் அளவே கீரும் சிறப்பும் எய்தி வருகின்றார்கள். மனித இனத்துள்ள தனி மகிமை அடைந்துள்ள அரசன் தனது நிலைமையை உணர்ந்து நிலம் புரங்துவரின் அந்தத் தலைமை என்றும் குண்றுமல் வென்று விடுவது விளங்கி யாண்டும் மாண்பு சுரந்து வரும்.

நிரபதி, மகிபதி, தராபதி என அரசனுக்கு அமைந்திருக்கும் பெயர்கள் அவனுடைய நிலைமைகளைத் துவக்கி நிற்கின்றன. மனித சமுதாயம் அமைதியாய் வாழ உலகத்தை இனிது பாது காத்து வருபவனே மன்னன் என்னும் பேர்க்கு உண்மையான உரிமையான்ஆகிறார்கள். சிறந்த புண்ணியத்தினாலேயே ஒருவன் தேசாதிபதியாய்ப் பிறக்க வருகிறார்கள்.

“அறம்புரிந்து அம்ம அரசிற் பிறத்தல்  
துறந்த தொடர்பொடு துண்ணிய கேண்மை  
சிறந்தார்க்கும் பாடு செயலீயார் தத்தம்  
பிறந்தவேல் வென்றிப் பொருட்டு.” (தகடுர்)

புரிந்த அறத்தின் பயனால் ஒருவன் அரசன் ஆகின்றார்கள்; அங்குனம் சிறந்த நிலையில் பிறந்தவன் கரும வீரனைய் உயர்ந்து யாண்டும் வென்றியோடு விளங்க வேண்டும் என இது விளக்கியுள்ளது. ஆரூம் தலைமை அதிசய ஆண்மையாம்.

அரிய நிலையில் வந்துள்ள சரியான ஒரு தலைவனால் உலகம் நெறியே நடந்து வருகிறது; அவனுடைய ஆணை வழியே யாவரும் ஒழுகி விழுமிய நிலையில் விளங்கி வருகின்றனர்.

“ All cannot be rulers, and men are generally best governed by a few. Some born to govern, and others to obey.

(Goldsmith)

“எல்லாரும் அரசராயிருக்க முடியாது; மனித சமூதாயம் வில தலைவரால் நன்கு ஆளப்படுகிறது; சிலர் ஆளப்பிறங் துள்ளார்; பலர் அடங்கி வாழ நேர்ந்துள்ளார்” என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணர வரியது.

தீதி முறைகளை ஓர்ந்து தீதுகள் களைந்து தேசத்தைப் பாது காக்கும் பான்மையில் வந்துள்ளமையால் அரசனிடம் அரியபல மேமன்மைகள் அமைந்திருக்கின்றன. பரிபாலன முறை யாதும் பழுதுபடாமல் நெறியே அமைந்துவரின் நேரே அங்கு தெய்வீக அருள் சேர்ந்து திகழ்கின்றது. தன் பொறுப்பை உணர்ந்து கடமையைச் செய்து வரும் அளவு சிறப்புக்கள் செழித்து வருகின்றன. பருவம் தவறுமல் கருமம் புரிவதே தருமமாப்.

ஆனும் அரசா அடைந்தான் அதையுணர்ந்து  
நாளும் சரியா நடந்துவரின் --- கேளும்  
கிளையும் பெருகிக் கிளரொளிநீர் ஞாலம்  
விளையும் உவகை விரிந்து.

தனது நிலைமையைச் சீர்துக்கி நோக்கித் தகுதியாய் ஒழுகி வுந்தால் அந்த அரசனுடைய ஆட்சி விழுமிய நிலையில் உயர்ந்து என்றும் செழுமையா விளங்கி வரும். ஒரு நாட்டிலுள்ள பல கோடி மக்களுடைய வாழ்வு அரசனுடைய கருமக் காட்சியில் மருவியிருக்கிறது. தன் பொறுப்பை உணர்ந்து உரிமையோடு அரசன் கடமையைச் செய்துவரின் அந்த ஆட்சி எவ்வழியும் செவ்வையாய்ச் சிறந்து சீர்த்தியோடு உயர்ந்து விளங்கும்.

அல்லல் அடையாமல் மக்கள் நல்ல நிலையில் வாழ்ந்து வரச் செய்துவரின் அதுவே நல்ல அரசாம். இளந்திரையன் என்பவன் காஞ்சிபுரத்தில் இருந்து அரசு புரிந்தான். அவன் ஒரு குறுஙில் மன்னனே ஆயினும் அறிவு நலங்களில் பெரியதும் நாட்டை இனிது பேணி வந்தான். மக்கள் எவ்வழியும் மிக்க இன்பமாய் மேணி வாழ்ந்தனர். அவனது ஆட்சிக் காலத்தில் அந்த நாடு இருந்த நிலைமையைக் குறித்து அறிஞர் பலரும் வியந்து புகழ் துள்ளனர். ஒன்று அயலே வருகிறது.

“மலர்தலை உலகத்து மன்னுயிர் காக்கும்  
முரசு முழுங்கு தானை மூவர் உள்ளும்

இலங்குசீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்  
வலம்புரி அன்ன வசைநீங்கு சிறப்பின்  
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்  
பல்வேல் திரையற் படர்குவிர் ஆயின்  
கேள் அவன் நிலையே கெடுக்கனின் அவலம்  
அத்தம் செல்லோர் அலறத் தாக்கிக்  
கைப்பொருள் வெளவும் களவேர் வாழ்க்கைக்  
கொடியோர் இனறவன் கடியடை வியன்புலம்  
உருமும் உரருது; அரவும் தப்பா;  
தாட்டு மாவும் உறுகண் செய்யா; வேட்டாங்கு  
அசைவுழி அசைஇ நசைவுழித் தங்கிச்  
செல்மோ இரவல! சிறக்கனின் உள்ளம்.” (பெரும்பாண்)

திரையனது ஆட்சியின் மாட்சியை இது காட்சிப் படுத்தி  
யுள்ளது. களவு முதலிய இழி தொழில்கள் அவன் நாட்டில்  
ஷிடையா; காட்டுமிருகங்களும் யாருக்கும் இடையூறு செய்யா;  
எந்த நேரமும் யாதொரு பயமுமின்றி யாரும் எவ்வழியிலும்  
ஏதையும் கொண்டு செல்லலாம்; அல்லல் என்பது யாண்டும்  
இல்லாதபடி அவன் ஆண்டு நீண்ட புகழோடு நிலை வந்துள்  
ளான் என்பதை ஈண்டு இதனால் நன்கு அறந்து கொள்கிறோம்;

சீவர்கள் இனிது வாழத் தனி யுரிமையோடு அரசன் பாது  
காவல் செய்து வரின் அங்கே தரும தேவதை நனி மகிழ்ந்து  
வாழும். மழைவளம் சூரங்து நிலம் வளம் நிறைங்து பல வளங்  
களும் அங்காட்டில் மிக விளைந்து மேன்மை மிகுந்து திகழும்.

“ நீதி மன்னர் நெறிமுறை செய்யினே  
மாதம் மும்முறை வானம் வழங்குமே.”

என்றதனால் அரசன் நெறியோடு ஆண்டு வந்தால் அங்காடு  
வளமாய் நீண்டு வரும் என்பது தெரிய வந்தது. பகை, பசி,  
பிணி, துயர் யாதும் இன்றி யாவரும் உவகையாய் வாழ்ந்து வர  
வேந்தன் வகை புரிந்துவரின் அது வானக வாழ்வாய் ஒளி  
புரிந்து தெளிவடைந்து விழுமிய நிலையில் விளங்கி வரும்.

மாந்தாதா என்னுப் வேந்தன் அரசு புரிந்த காலத்தில் புலி  
யும் புல்வாயும் ஒரு துறையில் நேரே நீர் அருந்தி வந்தன; அந்த  
ஆட்சி சீர் அமைந்து திவ்விய நிலையில் உயர்ந்து வந்துள்ளது.

தருதலரும் பெருங்கணத்தோர் இவர் முதலோர் கணக்கிறந்தோர் திரிபுவனம் முழுதாண்டு சுடர்நேமி செல நின்றேர் பொருதுறைசேர் வேலினுய்புவிப் போத்தும் புல்வாயும் முரு துறையில் நீர் உண்ணை உலகாண்டோன் உளன் ஒருவன்.

(இராமா, குலமுறை 5)

இத்தகைய உத்தமமான நீதி மன்னரைப் பாரத மாதா பெற்று வந்துள்ளது. தருமாநீதிகள் தோய்க்கு இங்ஙனம் பெருமை பெற்றிருக்க நாடு இன்று சிறுமை யுற்றிருக்கிறது. புறத்தே சனத்தொகை பெருகியுள்ளது; அகத்தே மட்மையும் புன்மையும் மருவியுள்ளன. ஆகவே வறுமையும் சிறுமையும் மண்டி அல்லவுக்கும் அவக்கவலைக்கும் யாண்டுமிகின்றன.

\* நல்ல அறிவும் சீலமும் இல்லாமையால் மக்கள் அல்லவுகளில் அழுங்கி அவலம் அடைய நேர்ந்தனர். தருமமும் சத்தியமும் அதிசய சத்திகளுடையன; அவற்றை இழுங்க அளவு எவரும் இழிந்தவராகின்றார். சத்திய சீலமுள்ள ஒருவன் எதிரே பத்தாயிரம் பேரும் பணிந்து நிற்பார். அத்தகைய உத்தம ஆத்தும சத்தியை ஒழிய விட்ட சமுதாயம் எதுவாயினும் அது இழிவாய் அழிவு பட்டதேயாம். உயிர்ஒளி குறைய உயர்வு ஒளிகிறது.

A little group of wise hearts is better than a wilderness full of fools; and only that nation gains true territory, which gains itself.”

(Ruskin)

“ மூடக்கூட்டம் பெருங்காடு போல் பெருகியிருப்பதனி அம் ஞான சீலமுள்ள சிறிய குழு மிகவும் நல்லது; அறிவு நலமுடைய அந்தச் சமுதாயமே உண்மையான இராச்சியத்தை உரிமையா அடைகிறது ” என ரஸ்கின் என்னும் ஆங்கில அறிஞர் இங்ஙனம் குறித்திருக்கிறார். குறிப்புகூர்ந்து நோக்கவுரியது.

உள்ளப் பண்புடைய நல்லவர்களாலேயே நாடு நலம் பல அடைகிறது. நல்லோர் இருப்பது பல்லோர்க்கும் இன்பமாம்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு  
எல்லார்க்கும் பெய்யும் மழை.

[ஓள்ளையார்]

நல்லோரால் உலகிற்கு உளவாம் நன்மையை இதனால் உண்கு உணர்ந்துகொள்கிறோம். நல்ல நீர்மைகளால் தருமங்கள்

விளைகளின்றன; அந்தப் புண்ணிய விளைவுகள் எண்ணெயிய மேன் மைகளையும் இன்ப நலங்களையும் விளைத்தருளுகின்றன.

தருமகுணங்கள் அமைந்த இத்தகைய உத்தமர்களை எந்த நாடு உரிமையாப் பெற்றிருக்கிறதோ அந்த நாடு பெருமைகள் யாவும் நிறைந்து புத்தேன் உலகம் போல் பொலிந்து விளங்கும். புனிதமான அந்த மனிதசமூதாயத்தை ஆளாநேர்ந்தவன் அதிசய மகிழ்மைகள் டோய்ந்து உலகம் துதி செய்ய வருகின்றன.

எல்லா உயிர்களையும் இனிது பேணுவதே நல்ல அரசின் சீர்மையாம். அந்சீர்மையாளன் யாண்டும் சீர்மையாளனுய்ச் சிறந்து திகழ்கிறான். இராமன் அரசு முடி சூடு நேர்ந்த போது வையமும் வானமும் ஒருங்கே வாழ்த்தி நின்றன. அப்பொழுது அவனைக் குறித்து வசிட்ட முனிவர் உவந்து புகழ்ந்தார். அறவு நலம் கணித்து அவருடைய உரைகளில் சில அயலே வருகின்றன.

பொன்னுயிர்த்தி மடந்தையும் புவி எனும் திருவும்  
இன்னுயிர்த்துணை இவன் என நினைக்கின்ற இராமன்  
தன்னுயிர்க்கு என்கை புல்லிது தற்பயந்து எடுத்த  
உன்னுயிர்க்கு எனால்லன் மன்னுயிர்க்கெலாம் உரவோய!

மண்ணினும் நல்லன் மலர் மகள் கலைமைகள் கலையூர்  
பெண்ணினும் நல்லன் பெரும்புகழ்ச் சனகியோ நல்லன்  
கண்ணரினும் நல்லன் கற்றவர் கற்றிலா தவரும்  
உண்ணு நீரினும் உயிரினும் அவனையே உவப்பார். [2]

மனிதர் வானவர் மற்றுளார் அறங்கள் காத்து அளிப்பார்  
இனி இம் மன்னுயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை;  
அனையன் ஆதலின் அரசு! நிற்குறு பொருள் அறியின்  
புனித மாதவம் அல்லது ஒன்று இல்லைப் புகன்றுன்.(3)

(இராமாயணம்)

இந்தக் கவிகளைக் கருத்து ஊன்றி நோக்கிப் பொருள்களை  
யும் சுவைகளையும் கூர்ந்து ஓர்ந்து கொள்ள வேண்டும். டூமி  
தேவியும், இராசஸ்தீவியும் இராமனைத் தம் இன்னுயிர்த்துணை  
என எண்ணி மகிழ்த்துள்ளனர். அந்த மகிழ்ச்சி நிலை அவனது  
மகிழ்மையைத் துலக்கியுள்ளது. சீவகோடிகள் யாவும் சிந்தை  
களித்துள்ளமையால் அரசாய் வந்த அவன் எந்த நிலையினன்  
என்பதை எளிது தெளிந்து கொள்ளலாம். இனி இம் மன்னு

யிரக்கு இராமனில் சிறந்தவர் இல்லை என்று முனிவர் துணிந்து கூறியிருப்பது உணர்ந்து கொள்ள உரியது. இராப்பைப் போல் ஒரு அரசனை இனிமேல் இவ்வுலகம் மீண்டும் யாண்டும் அடைந்து கொள்ள முடியாது என்று முடிவு செய்திருக்கிறார். இக் கோமகன் புரிந்து வந்த ஆட்சி நிலையை உவந்து இராமராச்சியம் என மனித சமுதாயம் வழிவழியே புகழ்ந்து வருகிறது. சீதா நெறியான அரசமுறை நிரந்தரமான சீர்த்தியை விளைத்தருளியது.

வானவரை ஓம்ப் வரும் என்றது இங்கே மனித சமுதாயத்தை இனிது பேணி வந்தவன் பின்பு தேவர்க்கு அதிபதியாய்ச் சிறந்து விளங்குவான் என்பது தெரிய வந்தது. உரிய கடமையை ஓர்ந்து செய்தவனுக்குப் பெரிய பதவி கள் நேர்ந்து வருகின்றன. கரும வீரன் தரும நீராலும் உயர்கின்றன.

அரசன் மேலான நிலையினன்; கருவிலே திருவனைய்த் தருமம் தோய்க்கு வந்தவன்; அரியன் ஆய்ந்து செய்பவன்; அவன் புரியும் கருமங்கள் தரும நீதிகளையே தழுவி எழுகின்றன.

“The superior man employs all his power to do that which is just and proper, and for the good of mankind. justice alone is his guide.” [Confucius]

“தலைமையான அரசன் மனித சாதியின் நன்மையை ஓர்ந்து சரியான நீதி முறைகளை எவ்வழியும் நெறியே செய்கிறார்கள்; நீதியே அவனுக்கு யாண்டும் வழி காட்டியாயுள்ளது.” என்னும் இது ஈண்டு ஊன்றி உணர வரியது. தேச நன்மையை நீாடிச்செய்; ஈசன் அருள் உண்ணொடி உரிமையோடு ஒடிவரும்.

இவ் அதிகாரத்தின் தொகைக்குறப்பு.

அரசனது அறிவு அரிய பயனுடையது.

கல்லூரனங்கள் கணிந்து தெளிவது.

அறம் பொருள் பெருக உரமபுரிந்து வருவது.

பெரிய காரியங்களைப் பேணிச் செய்வது.

ஆட்சியில் உயர்ந்து மாட்சி தருவது.

கற்றவரைப் பேணி வெற்றி மிகப் பெறுவது.

மக்கள் இன்புற மாண்பு புரிவது.

தாயன்பு செய்து தழைத்து நிறப்பது

தேசம் செழித்துவரச் சிறந்து திகழ்வது.

தெய்வ ஒளியாய் உய்தி யுறுவது.

எ.வ.வது அறிவு முற்றிற்று.

# எழுபத்தெட்டாவது அதிகாரம்.

ஆற்றல்.

அஃதாவது செய்யவுரிய கருமங்களைச் சீர்மையாச் செய்து வரும் நீர்மை. அரசனுடைய அறிவு வினையாண்மைகளில் வீரிய மாய் மேன்மையடைந்து வர வேண்டும் என உணர்த்துகின்ற மையால் அறிவின் பின் இது உரிமையா வைக்கப்பட்டது.

77.1 சிறந்த திருவடையன் ஏனும் அரசன்

பிறந்த குடியின் பெருமை—ஏற்றநெரியத்

தன்னுடைய ஆற்றலீநேர் தான்காட்டி நில்லானேல்

பின்னடையும் பீழை பெரிது. (க)

இ-ன்

சிறந்த செல்வ வளங்களை அடைந்திருந்தாலும் தான் பிறந்த குடியின் பெருமையை உணர்ந்து அரிய வினையாண்மைகள் புரிந்து யாண்டும் புகழோடு அரசன் உயர்ந்து வரவேண்டும்; அவ்வாறு வரவில்லையானால் எவ்வழியும் அவனுக்கு இழிவே விளையும்; அது வினையாவண்ணம் விரைந்து வினை புரிக என்பதாம்.

ஊக்கி வினைசெய் என்று இது உணர்த்துகின்றது.

பிறந்த மனிதருள் ஒருவன் சிறந்தவருய் உயர்ந்து வருவது அவற்றைய செயல் இயல்களின் உயர்வுகளாலேயாப். கூரிய அறிவு இருந்தாலும் சீரிய செயலோடு சேர்ந்து முயன்ற போது தான் அது சிறந்து திகழ்கிறது. காரியம் தோயாத அறிவு வீரியம் தோயாது என்னும் முது மொழியால் கருமத்தின் உருதி நல்லை உணர்ந்து கொள்கிறோம். அரிய வினைகளைச் செய்பவரே பெரிய மனிதராய்ப் பெருகிப் பேர் பெற்று வருகின்றனர்.

உரிய தொழிலை ஒருவன் ஊக்கிச் செய்துவரின் அது பொருளையும் புகழையும் ஆக்கி அருளுகிறது. கருமம் செய்யாமல் தளர்ந்து நின்றால் பெருமைகள் யாவும் பிறழ்ந்து போம். வினையாண்மையில் மூண்ட அளவு ஆன்ம சத்தி வெளியாய் நீண்டு வருகிறது. சீவ ஓளி செயலிலேதான் தெளிவாய் விளங்குகிறது.

தொழில் புரிவது உயிர்; சோம்பி இருப்பது சாவு.

ஊக்கி முயல்வான் உயிருடைய னுயயர்ந்து  
ஆக்கம் பலவும் அடைகின்றுன---நோக்கி  
முயலா திருந்தான் முழுமடைய னுகி  
அயலே யிழிந்தான் அழிந்து.

முயலாமல் மடி கொண்டிருப்பதால் விளையும் குடி கேடு களை இது குறித்துக் காட்டியுள்ளது. முயன்று வரும் அளவே மனிதன் உயர்ந்து வருகிறான். எங்கே முயற்சி இல்லையோ அங்கே உயர்ச்சியில்லை. கருமங்களைக் கருதிச் செய்வதிலேயே பெருமைகள் உரிமையா மருவி யிருக்கின்றன.

தாதை மூதாதையர் பெரும் பொருளை ஈட்டி வைத்திருந்தாலும் தனது சொந்த முயற்சியால் ஈட்ட வல்லவனே உலகக் காட்சியில் உயர்ந்த மாட்சியை அடைகிறான். முன்னேர் சேர்த்து வைத்ததைக் கண்டு களித்து உண்டு சுகித்து ஊனமாய்த் திரிவது ஈனமே யாம். கிடைத்தது போதும் என்று சோம்பலாய் இருந்து தின்பவன் இழிந்தவனையுக்க் கழிந்தே போவான்.

“Dull content is unworthy of a man.” [Philosophy]

• “மந்தமான மனக் களிப்பு மனிதனை எந்த வகையிலும் இழிந்தவனைக்குகிறது” என்னும் இது இங்கே சிந்திக்கவுரியது. உயர்ந்த நிலைகளையே நினைந்து உள்ளம் துணிந்து எந்தச் சமுதாயம் முயன்று வருகிறதோ அந்த இனம் உலகில் தலை சிறந்து விளங்குகிறது. வினையாண்மைகளால் மேலான மேன்மைகள் மனிதனுக்கு விளைச்சு இனிமைகள் சுரந்து வருகின்றன.

தனி மனிதனைவிட அரசன் மிகவும் பொறுப்புடையவன். நாடு முழுவதும் நலமாய் வாழுப் பாடு படுபவன் ஆதலால் அவனிடம் கூரிய அறிவும் காரிய ஆற்றலும் சீரிய துணிவும் கேரிய ஆண்மையும் எவ்வழியும் செவ்வையாய்ச் சிறந்து நிற்கின்றன.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்முன்றும் நிங்கா நிலன் ஆள் பற்கு. (குறள், 383)

உலகத்தை ஆள நேர்ந்த அரசர் யாண்டும் உரிமையோடு தழுவியிருக்க வேண்டிய விழுமிய நீர்மைகளைத் தேவர் இவ்வாறு விளக்கி யுள்ளார். கல்வி யறிவு காரிய நோக்கு உள்ளத்துணிவு ஆகிய இம் மூன்று தன்மைகளும் வேந்தனிடம் என்றும் நிலை

யாயிருக்க வேண்டும் என்றதனால் அத் தலைவனுடைய கருமத் திறல்களைக் கருதி உணர்ந்து உறுதிகளை ஒர்ந்து கொள்ளுகிறோம்.

தூங்காமை என ஈங்கு வந்துள்ள இம் மொழி பலரைத் தூங்கச் செய்துள்ளது. இக்காலத்து அரசியல் துறையை மரு விப் பெருமை பெற்றுள்ள ஒருவர் ஒரு சபையில் பேசும் பொழுது இந்தக் குறளை எடுத்து வீசினார். அரசன் உறங்கக் கூடாது என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்று விளக்கமும் சொல்லினார். குறளைப் படிக்க வேண்டும் என்ற ஆவஸ் இங் நாளில் பலரிடம் பரவி வருகிறது. அந்த வரவில் இந்த உரை இப்படி வந்துள்ளது. எப்படியாவது வள்ளுவப் பெருமான் வாய்மொழியை வாய்விலாவது பிழையாய்ப் பேசி வருவது சிறிது ஆறு தல் தருகிறது. உரிய பொருளை உணர்ந்து கொள்வது நல்லது.

**தூங்குதல்=சோம்பியிருத்தல்.** தூங்காமை=காரியத்தில் விரைந்து கருத்து ஊன்றி விழிப்போடு வேலை செய்தல். உள்ளம் தளராமல் எவ்வழியும் ஊக்கி முயன்று நாட்டைப் பாதுகாத்து மக்களுக்கு நலம் புரிந்து வருவதே அரசனாது கடமையாம். நீங்காத கருமக் காட்சிக்குத் தூங்காமை உரிய துணையாய் நின்று அரிய பல நன்மைகளை ஆக்கியருளும் ஆதலால் அந்த உறுதியான பெரிய நிலைமை தெரிய அது தலைமையாய் வந்தது.

**தூங்காமை அரணுடைமை படையுடைமை**

**துணிவுடைமை தூய்மை கேண்மை**

**நீங்காமை அறிவுடைமை நாளுடைமை**

**பொறைமை புன்மை நெறிச் செலாமை**

**ழுங்காமை எனக்கொடுக்கும் கொடை மடமை**

**இவை தழுவிப் புரவு ஷண்டோன்**

**தீங்காம் ஜ் வகைப்பயம் தீர்த்து ஆறகற்றி**

**ஏம்நிலம் கோல் செலுத்தா நின்றேன்.**

(திருவாப்பனூர்ப் புராணம்)

அரசனுக்கு அமைந்திருக்க வேண்டிய சூணாலங்களைத் தொடுத்து இது குறித்துள்ளது. குறிப்பு நிலைகளைக் கூர்ந்து ஓர்ந்து கொள்ள வேண்டும். தூங்காமை இதன் கண்ணும் முதலில் வந்துள்ளது. தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவர் யோனிகள்;

ஏன்காமல் கருமங்களில் ஒங்கி உயர்வுறவர் அரசர்கள். கருமானுய் உயர்ந்த போததான் அரசன் தருமலீரன் ஆகின்றுன்.

அரசன் பெருந்திருவடையவன்; அவன் யாதொரு கருமங்கௌயும் கருதிச்செய்ய வேண்டிய அவசியமில்லை; நல்ல சுகபோக்களை அனுபவித்துக் கொண்டு உல்லாசமாய்க் களித்திருக்காம் என்று வெளியே தோன்றும். அவ்வாறு இருந்தால் அந்த அரசு விரைந்து இழிந்து அழிந்தே போம். உற்றதலைமைக்கு ஆழிவு நேராதபடி நிலைமையை உணர்ந்து அரசன் கெறியே முறை செய்யவேண்டும். அதனால்இறைமை இனிமையுறுகிறது.

தன் நாட்டில் விரிந்து பறந்துள்ள மனித சமூதாயத்தின் மாழிக்கை வசதிகள் யாவும் அரசனுடைய கண் காணிப்பிலே யை மருவி யிருக்கின்றன. அந்தக் கருமக் காட்சிகளை உரிமை பொடு கருதிச் செய்து வரும் அளவே அவனது ஆட்சி மாட்சி பாய் நீட்சியடைந்து வரும். குடிகள் சுகமாய் வாழ முறை புரிந்து வருபவனே முடி மன்னாய் முதன்மை பெற்று நிற்கின்றன. அரிய காரியங்களைச் செய்து முடிப்பதிலேயே பெரிய முன்மைகள் மருவிப் பேருதியங்கள் பெருகியுள்ளன.

“Life is not made for happiness, but for achievement.”

[Hegel]

“ உயிர் வாழ்வு சுகத்துக்காகப் படைக்கப் படவில்லை; சிப கருமங்களைச் செய்து முடிக்கவே அது படைக்கப்பட்டுள்ளது ” என ஹீல்ல் என்னும் ஜெர்மன் தேசத்துப் பெரியார் இவ்வாறு கூறியிருக்கிறார். கருமம்கருதாத சுகி கடையன்கிறன்.

வருந்தி முயன்று சிறந்த கருமங்களைச் செய்து முடித்தவன் அறந்த பயனைப் பெற்றவன்களின்றுன்; மற்றவன் குற்றமாய்க் கூறிலைந்து போகின்றுன். உயர்ந்த வேந்தனைய்ப் பிறந்தவன் சிறந்த விதியாளாயைப் பிளங்கி யிருக்க வேண்டும்; அந்த பிளக்கமே அவனுக்கு யாண்டும் மேன்மையாய் நின்ட புகழ் தரும்.

அருந்திறல் அரசனைய் அமைந்து வந்தவன்  
இருந்தலம் புரந்துதன் இசைகள் ஒங்கவே  
பெருந்தகை யாளாயைப் பெருகி நிற்பனேல்  
விருந்தென அமராரும் விழைந்து போற்றுவார்.

இதனை வேந்தன் தெரிந்து தெளிந்து கொள்ள வேண்டும்.

772 வெளியெழுந்த போதுதான் வெய்யோன் கிரணம் ஒளிபரந்து எவ்வுலகும் ஒங்கும்—தெளிவுடைய வேந்தும் துணிந்து வினையாற்றின் அப்பொழுதே போந்து விளங்கும் புகழ்.

(2)

இ-ன்

சூரியன் உதயமாய் மேலே எழுந்த பொழுதுதான் அவனது கிரணங்கள் பரவி யாண்டும் ஒளி வீசி நீண்டு நிலவும்; அது போல் வீரியமுடைய அரசனும் காரியங்களை உறுதியாக்கருதிச் செய்த போதுதான் அவனது புகழ் விரிந்து எங்கும் உயர் நிலையில் ஒங்கி ஒளி மிகுந்து நிற்கும் என்க.

உலக ஒளியாகிய சூரியனுக்கு வெய்யோன் என ஒரு பெயர் மேலி யுள்ளது. வெம்மையான கிரணங்களை யுடையவன், எல்லாராலும் விருப்பிப் போற்றப் படுபவன் என்னும் பொருட்குறிப்போடு அது பொருந்தி எழுந்தது. வையம் தொழுது வருவது வெய்யோன் என வந்தது. வேந்தனாலும் வெய்யோனை இணைத்து வைத்தது மாந்தருக்கு மகிழ்ச்சியாய் உலகத்தை நடாத்தி உறுதி புரிந்து உதவி செய்து வரும் உரிமை நோக்கி.

சூரியன் அரிய பெரிய ஒளியுடையதையினும் ஒதுங்கி மறைந்திருந்தால் அது வெளியே தெரியாது; ஊக்கி மேலே தோன்றிய போதுதான் எங்கும் ஒளி பரந்து பொங்கிப் பொலிந்து விளங்குகிறது. அதுபோல் அறிவு திரு ஆண்மை முதலியவற்றுல் அரசன் பெரிதும் சிறந்திருந்தாலும் கருமம் கருதித் துணியாது நின்றுல் அவை மருமமாய் மழுங்கி மழிந்து கிடக்கும்; வினையாண்மையில் மூண்டு எழுந்தால் எல்லா ஆற்றல்களும் வீரேநு வெளியே விளங்கித் தோன்றும். காரியங்களில் முனைந்த போதுதான் வீரிய ஒளிகள் சீரிய கலைகளை வீசிச்சிறந்து திகழ்கின்றன.

அறிவு இச்சை செயல் என்னும் இவை உயிர் விளக்கங்களாய் முறையே ஒளி வீசி நிற்கின்றன. கண் எதிரே காணப் பட்ட பொருளை பணிதன் ஊன்றிப் பார்க்கிறார்கள். அதன் நிலைமைகளை நேரே ஓர்ந்து அறிகிறார்கள்; இதமானது என்று தெரிந்தால் தனக்கு அது வேண்டும் என்று விருப்புகிறார்கள்; அதன் பின் அதனை அடைய முயல்கின்றார்கள். வினையாண்மையில்

மூண்டு முயன்ற அளவு மனிதன் உயர்ந்து வருகிறான். மானச மருமங்கள் மனித தருமங்களா மருவி நிற்கின்றன. இயல்பும் செயலும் குணமும் குணியுமாய் மணம் புரிந்து வருகின்றன.

செய்கின்ற காரியங்கள் சீரிய பலன்களை நேரே விளைத்து வருதலால் விளையாளன் நினையாமலே நிறைந்த செல்வங்களையும் சிறந்த மேன்மைகளையும் அடைந்து கொள்ளுகிறான். தன் கரு மத்தை உரிமையோடு ஒருவன் கருதிச் செய்யும் பொழுது அங்கே தருமதேவதை தணை புரிகிறத; புரியவே அரிய பெரிய பலன்கள் பெருகி வருகின்றன. வரவே மகிழ்ச்சுகள் விரிகின்றன.

சோம்பல் வறுமைத் துண்பங்களுக்கு உ.ரிமையாயுள்ளது; அதனை மருவி நின்றவன் எவ்வழியும் இழிவே அடைவான். மடி முதேவி; முயற்சி சீதேவி. என்னும் முதுமொழியால் அந்த இரண்டின் நிலைகளையும் நீர்மைகளையும் நன்கு தெரிந்து கொள்ளலாம். படி படியின் முடியும் முடிவாய் முடிந்து போம்.

முயற்சி எல்லாச் செல்வங்களையும் இனிது அருளுகிறது; உயர்ச்சி நிலைகள் யாவும் அதனால் ஒருங்கே உளவாகின்றன. உள்ளக் கிளர்ச்சியோடு ஊக்கி முயன்றவைனை நாடி நல்ல மேன்மைகள் எல்லாம் வெள்ளமாய் விரைந்து ஒடி வருகின்றன.

மடியிலா மன்னவன் எப்தும் அடியளந்தான்  
தாஅய தெல்லாம் ஒருங்கு.

(குறள், 610)

சோம்பல் இல்லாத அரசன் உலகம் முழுவதைபும் தனக்கே தனி உரிமையாக ஒருங்கே அடைவான் என இது உணர்த்தியுள்ளது. அடி அளந்தான் என்றது திருமாலை. அவன் இரண்டு அடியால் அளந்து கொண்ட எல்லா உலகங்களையும் மடிஇல்லாத மன்னன் ஒரே அடியாய் அடைந்து கொள்ளுவன் எனத் தேவர் இவ்வாறு கூறியது அரசன் யாண்டும் அயர்ந்திராமல் எவ்வழியும் செவ்வையாய் முயன்று வர வேண்டும் என்று கருதியோம். பலனைக் காட்டி நலனை ஊட்டினார்.

மடி மிடியை விளைக்கும்; குடியைக் கெடுக்கும்; அதனை அடியோடு ஒழித்து விடுக; அது ஒன்று ஒழியின் அரிய பல செல்வங்களுப் பெரிய மேன்மைகளும் உன் பால் உ.ரிமையாய்;

வந்து சேரும் என வேந்தனுக்கு சியமாப் போதித்திருக்கும் இந்த இனிய போதனையாரும் கருதி உணர வரியது.

ஊக்கி முயல்வதினுலேயே மனிதன் உயர்ந்து கொள்ளுகிறான்; தன் உயர்ச்சிக்குத் தானே பூரண காரணமேயிருக்கிறான்; பெருமைகள் எல்லாம் நல்ல கருமங்களால் உளவாகின்றன.

ஆற்றல், ஊக்கம், உறுதி, துணிவு, முயற்சி என்னும் மொழி கள் வினைபாண்மைகளில் மனிதன் வீறு கொண்டு எழுவதை விளக்கி வந்துள்ளன. உள்ளத்தின் ஊக்கமே மனிதனது உயர்வுக்கு மூலகாரணபாயுள்ளது. “ உள்ளத்து அரையது உயர்வு ” என்பது வள்ளுவப் பெருந்தகை வாக்கு.

“ உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்.” (குறள், 596)

என உயர்ச்சி நிலையை அரசர்க்கு இவ்வாறு அவர் போதித்திருக்கிறார். உயர்ந்த எண்ணம் சிறந்த மனிதனைத் தருகிறது.

ஜூர்மன் தேசத்து பேஷை ஆகிய கேதே (goethe) என் பவர் மனித தத்துவங்களை இனிது விளக்கி யிருக்கிறார். உண் மையான உயர்ந்த மனிதனை ஊக்கமே ஆக்கியருளுகிறது என்று அவர் குறித்துள்ளார். வினையாண்மையை நுனித்து நோக்குப்படி உரைத்துள்ள அவருடைய உரைகளை அயலே காண வருகிறோம்.

“ Energy will do anything that can be done in this world; and no talents, no circumstances, no opportunities will make a man without it.” [Goethe]

“ இந்த உலகத்தில் செய்யக் கூடிய எதையும் ஊக்கம் செய்து மூடிக்கும்; அது ஒன்று இல்லையானால் கல்வியறவு, கால அலுகூலம், பொருள்வசதி முதலை எவையும் மனிதனை உயர்த்த முடியா ” என்று இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். கரும முயற் சியைப் பெருமையா விளக்கியுள்ள இது கருதி உணர வரியது.

ஊக்கம் உடையனும் அரசன் காரியங்களை நோக்கிவரின் ஆட்கி மாட்சியாய் நடந்து வரும்; பொருள் அறம் புகழ் முதலிய உயர்நலங்கள் யாவும் வளமா வளர்ந்து நிலையாய் விளங்கும்.

தேசப் பாதுகாப்பாகிய பெரும் பொறுப்புடையவன் ஆதலால் யாண்டும் தளராமல் நின்று மூண்டு முயன்று வர வேண்டும்; காலம் இடம் வலிகளைச் சாலவுப் கருதி அமைச்சர்

நாகவிய அதிகாரிகளைச் சுரியாக ஏவிக் கரும நிலைகளைக் கூர்ந்து  
உங்கது வந்தால் அந்த வேந்தனை மாந்தர் வணங்கி வாழ் ததி  
ஏருவர், காரியக் காட்சி சீரிய மாட்சியை அருளுகிறது.

ஆற்றும் வினையின் அளவே அரசன்பேர்  
எற்றம் பெறுவன் எதிர்.

வினைமாட்சியே வியஞன மாட்சிகளை எல்லாம் ஒருங்கே  
அருளும் ஆதலால் பெரும் பேருடைய அந்த மாட்சியை எந்த  
ஒக்கயிலும் சொந்தமா அரசன் அடைந்து கொள்ள வேண்டும்.

773 கருதி முயலும் கருத்தின் அளவே  
வருதி உயர்வீன் வளர்ந்து—கருதிவினை  
ஆற்று திருந்தால் அவலமே எவ்வழியும்  
கூற்று யடரும் குவிந்து. (ஏ)

இ-ள்

உறுதியோடு கருதி முயன்றுவரும் அளவே அரசன் பெரிதும் உயர்ந்து வருகின்றான்; அங்ஙனம் உணர்ந்து முயலாமல் அச்சியாய் அயர்ந்திருந்தால் வசையும் துயரங்களும் எவ்வழியும் படர்ந்து தொடர்ந்து அவல நிலையில் தாழ்த்தும் என்க.

இது கருதி முயல்க என உறுதி கூறுகிறது.

கருத்து திருத்தமாக வடைய மனிதனே எங்கும் நன்கு கருத்தியடைந்து விளங்குகிறான். கூரியமன உணர்வு சீரிய மகிழ்ச்சிகளை விளைத் தருகின்றது. கருதி உணர்வது கருத்து என எழுத்து. சிந்தனை, கவனம் என்பன மானச விருத்திகளை விளைக்கி பற்கின்றன. தன் நிலைமையை எண்ணி வரும் அளவு மனிதன் விலைமையை நண்ணி வருகிறான். எண்ணி உணராதவன் மன்னைய் எங்கு போகிறான். எண்ணம் இழுந்தவன் எல்லாம் இழுந்தான்.

கூர்ந்து கவனித்து ஓர்ந்து உணர்ந்தவரே உயர்ந்து திகழ்கின்றார். அங்ஙனம் ஓராதவர் உயர்நிலைகளை இழுந்து விடுகின்றார்; வே இழுந்தவராய்க் கழிந்து நிற்கின்றார். நினைப்பின் அளவே என்றதனால் நினையாமல் அயர்ந்து நிற்பதால் விளையும் புலையும் அழிவுகளையும் நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

1962

## தரும தீபிகை

நல்ல எண்ணெத்தால் மனிதன் எல்லா நலன்களையும் எங்கும் அடைந்து வருகிறான். உயிர் வாழ்க்கைக்கு உரிய உயர் நிலைகள் யாவும் உள்ளத்தின் பரி பாகத்தாலேயே உளவாகி வருவது ஓர்ந்து சிந்திக்க வரியது. உள்ளே உள்ள உள்ளத்தின் படியே வெளியே மனிதன் தெளிவாய் விளங்கி நிற்கின்றான்.

“ Will is the essence of man.”

[Philosophy]

“சித்தம் மனிதனது சத்து” என்னும் இது எண்டு உய்த் துணரத் தக்கது. மனிதனுடைய சாரம் முழுவதும் மன நினைவில் உள்ளமையால் அதன் நிலைமைக்குத் தக்கபடியே அவன் நிலைத்து வருகிறான். நல்ல நினைவால் எல்லா நலன்களும் விளைகின்றன.

மனாலம் மன்னுயிர்க்கு ஆக்கம். (குறள், 457)

என்றதனால் உயிருக்கும் மனதுக்கும் உள்ள உறவுமையும் உறுதி நலனும் உணரலாகும். மனம் செம்மையாலும் இம்பையும் மறுமையும் நன்மையாய் வருகின்றன. அரிய மகிமைகள் யாவும் இனிய மனத்தால் தனியே வந்து அமைகின்றன.

கல்வி யறிவை விட நல்ல மனம் உயர்ந்தது.

மனப் பண்பாடோடு படிந்த பொழுதுதான் அறிவு உயாவாய் மதிப்புறுகிறது. படியாதாயின் அது கடிதாய் அயலே திரிகிறது. இதயம் இனியதானால் இன்ப நலன்கள் எல்லாப் புகை உதயமாகின்றன. மனம் போல வாழ்வு என்னும் படிமொழியால் அதன் விழுவிய நிலை விளங்கி நிற்கிறது. சான்றேர் பெரியோர் என உலகில் ஒளி பெற்றுள்ளவர் எவரும் மன நலத்தாலேயே உயர்ந்திருக்கின்றனர்.

“ Character lies in the will, and not in the intellect.”

(Schopenhauer)

“ ஒழுக்கம் மனத்தில் அமைந்துள்ளது; அறிவில் இல்லை’ என மேல் நாட்டு அறி ஞாம் இங்ஙனம் குறித்திருக்கின்றனர். இனிய மனம் இன்ப நிலையமாய் நிலவுகிறது.

உயர் வாழ்வுக்கு உரிமையாய்கள் இத்தகைய மனத்தை பண்படுத்தி ஆட்சியை மாட்சியாக் கருதி வந்தால் அந்த அரசன் உத்தம நிலையில் உயர்ந்து ஒளி மிகுந்து விளங்குவான்.

உலகப் பாதுகாப்பில் பலவகை நிலைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டியவனைய் வேந்தன் நேர்ந்து நிற்கின்றன. துறவிகள் சித்தர்கள் என உலகவாழ்க்கைகளைக் கடந்தவர்கள் போல் உயர்வேடங்கள் கொண்டுள்ளவர்களையும் அரசன் நாடு அறிந்து உண்மை நெறிகளில் ஒழுகி வரும்படி செம்மையா உறுதிகள் புரிய வேண்டும் ஆதலால் யாண்டும் அவன் ஆராய்ந்து ஓர்ந்து தேர்ந்து வருவது நீண்ட சதுரப்பாடாய் நிலவி வருகிறது.

வேட நெறிநில்லார் வேடம் பூண்டு என்பயன்?

வேட நெறிநிற்போர் வேடம் மெய் வேடமே;

வேட நெறிநில்லார் தம்மை விறல் வேந்தன்

வேட நெறிசெய்தால் வீடது வாகுமே. (1)

மூடம் கெடாதோர் சிகை நூல் முதற் கொள்ளில்

வாடும் புவியும் பெருவாழ்வும் மன்னனும்

பீடுஒன்று இலங்கும் ஆதலால் பேர்த் துணர்ந்து

ஆடம் பரநூல் சிகை யறுத்தால் நன்றே. (2)

ஞானம் இலாதார் சடைசிகை நூல் நண்ணி

ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை

ஞானிக ஓலே நரபதி சோதித்து

ஞானம் உண்டாக்குதல் நலமரகும் நாட்டிற்கே. (3)

(திருமந்திரம்)

குடிசனங்களையே அன்றித் துறவற நிலைகளிலுள்ளவர்களையும் அரசன் கூர்ந்து கவனித்து ஓர்ந்து செய்ய வேண்டிய நீதி முறைகளைக் குறித்துத் திருமூலர் இவ்வாறு உரைத்திருக்கிறார். ஆன்ற உரைக்குறிப்புகள் ஊன்றி உணரவுரியன.

அகத்தே ஞான சீலங்கள் இன்றிப் புறத்தே உயர்ந்த தவவேடங்களைப் புனைந்து கொண்டு பெரிய ஞானிகளைப் போல் திரிகின்ற போனிவேடதாரிகளை அரசன் தண்டித்து அடக்காவிட்டால் நாட்டுமக்கள் அவரை நம்பி ஏமாந்து போவர்; போகவே விவேகங்கள் குன்றித் தீமைகள் பெருகும் ஆதலால் அவை நிகழாதபடி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வேந்தனுக்கு நேர்ந்து நின்றது. அல்லவை களைவது நல்லவை புரிவதாம்.

கபடம் வஞ்சளை பொய் களவு முதலிய இழிநிலைகள் மனிதசமுதாயத்தில் பரவாமல் அரசன் பாதுகாத்துவரின் அந்த நாடு

1964

## தரும தீபிகை

புனித நிலையில் பொலிந்து இனிய பல வளங்களும் நிறைந்து தனி மகிமையோடு தழைத்து யாண்டும் செழித்து விளங்கும்.

நரபதி சோதித்து ஆக்குதல் நாட்டிற்கு நலம் என்றதனால் அரசன் ஆற்றும் செயல்கள் எல்லாம் நாட்டின் நலன் கருதியே வரும் என்பது தெரிய வந்தது. நாடன் என்று அவனுக்குப் பெயர் அமைந்துள்ளது. நாட்டை யுடையவன் என்பது அதன் பொருள். தனது உடைமையை உரிமையோடு கருதிக் காப்பது அவனுடைய இனிய கடமை. உரியது புரிய அரியது வருகிறது.

**774** எங்கிலையை எய்தநீ எண்ணுகின்றூய் இப்பொழுதே  
அங்கிலையில் ஏறநீ ஆண்மையுளாய்—உன்னியுடன்  
உள்ளம் துணிவாய் உயர்வினையை ஆற்றிவரின்  
வெள்ளம் விளையும் வியன். (ச)

இ-ன்

எந்த உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று நீ எண்ணுகின்றூயோ அந்த நிலையை அடைந்து கொள்ளத் தக்க ஆண்மை உண்ணிடம் மேன்மையாய் அமைந்துள்ளது; அதேன் உணர்ந்து துணிந் து வினைபுரியின் உயர்வுகள் வெள்ளமாய் விளைந்து உண்பால் உரிமையோடு விரைந்து வரும் என்பதாம்.

இது உண்ணத நிலையில் மன்னன் உயரவேண்டும் என்கின்றது.

அதிசய ஆற்றல்களும் மதிநலங்களும் மனிதனிடம் இயல்பாய் அமைந்திருக்கின்றன. அரிய பெரிய மிருகங்களும் அவன் எதிரே அஞ்சி நிற்கின்றன; அடங்கி கடக்கின்றன. நெடிய கடல்களை நேரே கடந்து செல்கிறார்கள்; பெரிய மலைகளை எளிதே தாண்டிப் போகிறார்கள்; வான வீதிகளில் மாணமாய் உலாவி வருகிறார்கள். ஆனவரையும்யாண்டும் போய்னதையும் செய்கிறார்கள்.

உள்ளக்கிளர்ச்சிகளோடு துள்ளி எழும்பொழுது மனிதன் நல்ல வளர்ச்சிகளை அடைகிறார்கள். எதையும் அடையலாம் என்ற ஊக்கமும் உறுதியும் எவனிடம் பெருகியுள்ளனவோ அவன் ஒரு அதிசய தீரங்கைம்போற்ற ஒளி செய்து நிற்கின்றார்கள். இடம் பொருள் ஏவல் முதலிய காரிய சாதனங்கள் வெளியே சைகியாய் அமையாது போயினும் மனவுறுதியுடையவன்

நூன்மையோடு முயன்று மேன்மை பெறுகிறேன். உள்ளமே கூண்யாய் ஊக்கி யுள்ளவன் புறத்துஜெகளைப் பெரிதும் எதிர் பாராமல் அறத்திற்கோடே அமைந்து அரியனாற்றி நிற்கிறேன்.

கருதிய எதுவும் உறுதி யுடையவனுக்கு உரிமையாய் வருவாறது. தான் அடையவிரும்பியதைத் தடையின்றி அடைந்து கொள்பவன் தலைமையான ஆண்மையாளரைய் உலகில் உயர்ந்து நிகழ்கின்றேன். காரியங்களைக் கண் நூம் கருத்துபூய் எண்ணி வருபவன் சீரிய பலன்களை நேரே நண்ணி மகிழ்கின்றேன்.

எண்ணிய எண்ணியாங்கு எய் துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின். (குறள், 666)

வினையாண்மையில் மனத்திண்மை யுடையவர் எண்ணிய பொருள்களை எண்ணிய படியே எய்துவர் எனத் தேவர் இவ்வாறு உறுதி கூறியுள்ளார். மனந்தளராமல் துணிந்து மூயல்; நீ நினைந்தன எல்லாம் நேரே வரும் என ஊதியத்தைக் காட்டிப் போதித்திருப்பது மனித சமுதாயத்துக்கு ஊக்கத்தை ஊட்டி ஆக்கத்தை அருளியிருக்கிறது.

“It is never too late to be what you might have been.”

(George Eliot)

“நீ அடைய வேண்டியதை அடைந்து கொள்ளக் காலம் கடந்து போக வில்லை; என்றும் அது உனக்கு இதமாயுள்ளது” என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணர வுறியது.

பருவம் கடந்து போயது என்றே, வசதி இல்லை என்றே மறுகி மயங்காதே; உறுதியாகத் துணிந்து கருமங்களைச் செய்; அது உண்மையான பலன்களை உனக்கு உதவியருளும். உகை வாழ்வு செல்வத்தால் செழித்து வருகிறது; அந்தச் செல்வம் வினையாண்மையால் விளைந்து வருகிறது. எல்லாரும் செல்வத்தை விரும்புவதற்குக் காரணம் வாழ்க்கையை அது வளம் செய்து வருவதைப் பார்த்தேயாம். விளைவு காண விழைவு நின்டது.

வறுமையால் வாடவும், சிறுமையாய் வாழவும் யாரும் விரும்புவதில்லை; பெருமையாய் வாழவே யாவருப் விரும்புகின்றனர். இனிய பெருமைகளை எவ்வழியும் தேடுகின்றனர்.

“Men seek to be great.”

(Emerson)

“ தாம் பெருமையா இருக்கவே மனிதர் நாடுகின்றனர் ”

என மனித இயல்பைக்குறித்து எமர்சன் இவ்வாறு உரைத் திருக்கிறார். செல்வம் அதிகாரம் புகழ் முதலிய உயர் நிலைகளை இங்களும் நாடியழுதும் இயல்பினையுடைய மனிதர் அதற்கு உரிய கருமங்களைக் கருதிச் செய்ய வேண்டியவராயினர். நாளும் கடமைகளை நாடிவரும் அளவே பிடிம் பெருமையும் கூடி வரும் செய்யும் விளைகளே செல்வங்களை அருளுகின்றன.

ஒருவனுடைய சிறந்த அறிவுக்குத் தகுந்த பயன் தனது கருமங்களைப் பருவம் தவறுமல் அவன் கருதிச் செய்து வருவதேயாம். காரிய நோக்கு சீரிய ஆக்கமாகிறது.

“ To know

That which before us lies in daily life,

Is the prime wisdom.”

(Milton)

“ தினசரி வாழ்க்கையில் தன் முன் உள்ள கடமையை அறிந்து கொள்வதே ஒருவனுக்கு முதன்மையான ஞானம் ஆம் ” என ஆங்கிலக்கவிஞராகிய மில்டனார் இங்களும் கூறியிருக்கிறார்.

அறிவு மனிதனுக்குப் பெருமை தரும் ஆயினும் உரிய கருமங்களைக்கருதி முடியாமல் வறிதே மறுகி யிருப்பின் சிறுமையேயாம்; அறிவாளி என்பதை விடக் கருமவீரன் என்பது பெருமை தருவதாம். ஒருவனிடம் கூரிய அறிவு இருந்தாலும் விளையாண் மையில் வீறு கொள்ளவில்லையால்ல வியனை மேன்மையை அவன் அடைய முடியாது. உழைப்பே உயர்வை அருளுகிறது.

அறிவு, ஆற்றல் என்னும் இருமொழிகளும் உறவுமுறையா மருவிக் குறிலும் நெடிலுமாக் கூடிவந்துள்ளன. காரண காரிய நிலையில் கருத நின்றன. அறிவுடைய மனிதன் உள்ளம் துணிந்து ஊக்கி விளை ஆற்றுவது ஆற்றல் என வந்தது. ஆற்றல்=செய்தல். ஆண்மையோடு செய்யும் அரிய செயல் தெரிய நின்றது.

“ செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும்

வெண்திங்களுள் வெயில் வேண்டினும்

வேண்டியது விளைக்கும் ஆற்றலே.”

[புறம், 38]

சோழ மன்னனானது அதிசய ஆற்றலை இது குறித்து வந்துள்ளது. பொருளைக் கூர்ந்து ஓர்ந்து கொள்ள வேண்டும். அரிய

செயல் செய்வதே அரசருக்கு உரிய கடமையாம். நல்ல வசதி கள் அமையாது போயினும் உள்ளமே துணையாய் ஊக்கி விளை செய்யும் மன்னன் மன்னிய புகழூடு மன்னி நிற்கின்றன.

“ மன்னைகன்று தன்கிளையின் நீங்கி வனம்புகுந்து பண்ணும் தவத்திசைந்த பார்த்தன்தான்--- என்னிறந்த மீதண்டர் கோன்குலையும் வெய்யோர் குலம்தொலைத்தான் கோதண்ட மேதுணையாக் கொண்டு.” (தண்ட)

அரசை இழுந்து கிளைகளை நீங்கிக் காடு புகுந்திருந்தும் அருச்சனன் அசுரர்களைத்தொலைத்து அமரர்களைக் காத்தருளினன். யாதொரு துணையும் இல்லாமல் ஒரு வில்லைக் கொண்டு தன் உள்ளமே துணையாச் சென்று அரிய செயல் ஆற்றிப் பெரிய புகழ் பெற்றன. விசயன் என்னும் பேரூக்குத் தக்கபடி அதிசயங்களைப் பெற்று உலகம் துதி செய்ய நின்றன. அரசு குலத்தில் தோன்றிய வேந்தர் யாவரும் அந்த வீரன் போல் விளையாண்மை புரிந்து யாண்டும் மேன்மை அடைய வேண்டும்.



775 முயற்சி யுடையார் முதுநீருலகில்  
உயர்ச்சி அடைவர் ஒழிந்தார்—இகழ்ச்சிமீக்  
கொண்டு பழிவறுமை கூர்ந்து சிறுமைதுயர்  
கண்டு கழிவர் கலும்பந்து. (ஞ)

இ-ள்

முயற்சியுடையவர் உலகில் உயர்ச்சி அடைந்து ஓளி மிகுந்து விளங்குவர்; அதனையிழுந்தவர் இகழ்ச்சி படிந்து இழி வறுமை கள் தொடர்ந்து அழிது யாங்களில் அழுந்தி ஒழிவர் என்க.

உயர்வு இழிவுகள் உணர வந்தன.

உலக மக்கள் பலவகை நிலைகளில் யாண்டும் நிலையுள்ளனர். எல்லாரும் உண்ணுகின்றனர்; உடுக்கின்றனர்; வசிக்கின்றனர். ஆகவே உணவு உடை உறையுள்கள் மனிதசமுதாயத்தின் அவசிய தேவைகளாய் எங்கும் பருவி நின்றன. நிற்கவே யாவரும் அவற்றைத் தேடவும் சுகிக்கவும் ஒடி அலைய நேர்ந்தனர். இயற்கைவிளைவுகள் அதிசயமருமங்களாய் மருவியிருக்கின்றன.

மனிதன் செய்துவரும் விளைக்கு ஆள்விளை என்று பெயர்

அமைக்கிறப்பது ஆய்வால் சிந்திக்கத் தக்கது. ஆள் செய்யும் வினை, ஆளும் வினை, ஆண்மையாளர் செய்யும் வினை என அது மந்து மனிதனது செயல்களையே விளக்கியுள்ளது. பொருள் அனையைச் செய்து வரும் அளவே ஒருவன் ஆளாய் வருகிறான்; அதனை இழந்து நின்றால் அவன் இழிந்தவருகிறான். ஆளும் வினையும் ஆளின் நிலையும் கேள்வும் கிளையுமாய்க் கெழுமி யுள்ளன. உரிமை வினை புரிபவன் பெரிய மனிதனுகிறான்.

**ஆள்விளை** இழந்தவன் ஆள்நிலை இழந்தான்;  
**தாழ்விளை** அடைந்து வாழ்வினை ஒழிந்தான்.

ஆள் விழுக்கும் உயிர் வாழ்வுக்கும் உள்ள உறவுரிமைகளை இதனால் உணர்வாகும். ஊக்கி வினை செய்தவனே உயர்ந்த வீர வையும் உள்ள பெற்றுச் சிறந்த மேன்மைகளை அடைந்து வருகிறான்.

“முடியா ஆள்வினை முடித்தனம் இன்றுள்ள வடியேர் தடங்கண் வாள்ளன மிளிரும் கொடியேர் சாயலைக் குடங்கையில் தழிஇப் பிடிஏற்றினால் பெருந்தகை உவந்து.” (பெருங்கதை, 44)

அரிய ஆள்வினையைச் செய்து முடித்த உதயணமன்ன நது உயர் பெருந்தகைமையை இது உணர்த்தியுள்ளது. தான் செய்து கொண்ட காரிய சித்தியைக் கண்டு அவன் உள்ளம் பூரித்து உவந்துள்ளமை உரையால் உணர வந்தது.

செல்வபூம் சிறப்பும் தருகிற ஆள்வினையை ஒருவன் கை விடின் வறுமையும் சிறுமையும் அவனை மருவிக் கொள்ளுகின் றன. ஈனம் ஆடையாதபடி மானமா மனிதன் வாழுவேண்டுமா றன. அவன் ஆள்வினையை ஞானார் ஆள வேண்டும். உரிய நிலை கூல் அவன் ஆர்ந்து முயற்சியைச் செய்யாது ஒழியின் உயர்ச்சி மையை உணர்ந்து முயற்சியைச் செய்யாது ஒழியின் உயர்ச்சி ஒழிந்துபோம் ஆதலால் அயர்ச்சி இழிந்த பழியாய் நின்றது.

“ ஆள்வினை இன்மை பழி.” (குறள், 618)

தொழில் செய்யாமையே பழி எனத் தேவர் இவ்வாறு விழுது தெரிய விளக்கியிருக்கிறார். பழி படிந்து பாழாகாமல் தொழில் புரிந்து எவ்வபூரியும் சிறந்து விழுமிய நிலையில் உயர்ந்து கொள்க அருமபொறி இன்மை பழி அன்று யார்க்கும். அறிவறிந்து ஆள்வினை இன்மை

பெரும்பழி எனலான் ஒருவன் வீட்டின்பம்  
பெருமை கொண்டு இகழுலர் பெரியோர்;  
விரும்பும் அஃது அடையும் வகை அருட் குருவால்  
விளங்கியும் உளங்கையில் கனிபோல்  
வரும்படி நாளும் முயன்றுரை என் போல்  
மதியிலார் தமையிகழ் வதலால்.

[வைராக்கிய தீபம், 75]

இம்மை வாழ்வுக்கு ஆள்வினை நன்மை தருவது போல் மறுமை வாழ்வுக்கும் உரிமையாய் அது பெருமை தருகிறது எனக் கரும நல்லை இது காட்டியிருக்கிறது. பொய்யா மொழி யைத் தழுவி எழுந்து உயிரினங்களுக்கு அது விந்யமாக உய்தியை உணர்த்தியுள்ள இது ஊன்றி உணரத்தக்கது.

பேரின்ப வீட்டை அடைவது அரிது ஆயினும் அதனை அடைய வேண்டுமே என்ற எண்ணம் கொஞ்சமாவது நெஞ்சில் இருக்கக்கூடாதா? சிறிதும் அது இல்லாது இருப்பது பொல்லாத கொடிய பழியாம் எனச் சாந்தலிங்க சுவாமிகள் வையமாந்தருடைய மையலான மதிகேட்டை நினைந்து மனம் இரங்கி வருந்தியிருக்கிறார். அவரது மனநிலை மகிழை மருவியுளது.

பிறவித் துயரங்கள் எல்லாம் நீங்கிப் பேரின்ப நிலையை அடைதற்கும் ஆள்வினை ஊழ்வினையாய் உதவிபுரிகிறது; அதனைப் புனிதமாச் செய்து வருக என்பது இங்கே இனிது உணரவந்தது.

முயன்று வருபவன் எவ்வழியும் செவ்வையாய் உயர்ந்து வருகிறான்; முயலாமல் அயர்ந்து நின்றவன் யாண்டும் இழிந்து கழிகின்றான். இழிவு நேராமல் உயர்வை நோக்குக.

முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை  
இன்மை புகுத்தி விடும்.

(குறள், 616)

முயற்சி செல்வத்தை ஆக்கி மனிதனை இன்பத்தில் உயர்த்தும்; அயர்ச்சியான சோம்பல் வறுமையுள் புகுத்தித் துன்பத் தில் ஆழ்த்தும் என்னும் இது நாளும் சிந்தித்து உணரத் தக்கது.

செயத்தகு முயற்சி செய்திடின் செயிர்தீர்  
செய்யவள் மனைவனும் இரங்கி  
வியத்தக வேண்டும் யாவையும் அளிப்பன்  
விளம்புறு முயற்சி செய்யானேல்

நயத்தகு போகம் அவித்திடான் என்ன  
நானிலத்து அறிஞர் நன்கு உரைப்பர்  
உயத்தகு நெறிமால் அடியுனல் என்றே  
ரெந்கமா தவப்பெருங் கடலே!

(குசோலோபாக்கியாநம்)

முயற்சி செய்தவனுக்கே திருமகள்கணவன் எல்லா இன்பங்களையும் உவந்து அருளுவன்; அது செய்யாதவனுக்கு அவன் யாதும் செய்யான் என இது குறித்திருக்கிறது. வினையாளைத் தெய்வமும் விழைந்துவரும் என்பது தெளிந்து கொள்ள வந்தது. உரிய வினை செய்ய அரிய பயன்கள் விளைகின்றன.

உலக மக்களுக்குத் தலைமை அதிபதியாய் அரசன் அமைந்திருத்தலால் தன் பொறுப்பை உணர்ந்து கருமங்களைக் குறிப்போடு கூர்ந்து செய்து தேர்ந்து தெளிந்து வர வேண்டும்.

மாந்தர் எங்கும் மகிழ்ந்து வாழ ஓர்ந்து வினை புரிபவனே செங்கோல் வேந்தனுய்ச் சிறந்து திகழ்கிறுன்; அங்ஙனம் செய்யாதவன் வெங்கோலனுய் விளிந்து போகிறுன். உரிய ஆதரவு பிழைபடின் கொடிய வேதனைகள் விளங்து நெடிய பழிகள் நிறைந்து விடுகின்றன. பாதுகாவலே நீதிகளாகிறது.

வேந்தன் உலகை மிகநன்று காப்பது  
வாய்ந்த மனிதர்கள் அவ்வழியா நிற்பர்;  
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாங்கொள்ளப்  
பாய்ந்த புலியன்ன பாவகத்தானே. (திருமந்திரம், 245)

தன் கடமையைச் செய்து காவாமல் வேந்தன் கொடுமை செய்ய நேர்ந்தால் புலியைக்கண்ட புல்வாய்கள் போல் குடிகள் திகில்லைந்து வருந்துவர் எனத், திருமூலர் இவ்வாறு குறித்திருக்கிறார். யாண்டும் ஆள்வினையாளனுய் நின்று ஆட்சியைக் கருதிக் காத்து அரசன் உறுதி செய்து வர வேண்டும் என்பது கருத்து.

776 சிரும் திருவும் சிறப்பும் பிறவுமெலாம்  
நேர நினைந்துநீ நீள்கின்றூய்—சேரும்  
வகையறிந்து செய்யின் வருமே அனைத்தும்  
தொகையாய் முயன்று தொடர்.

(கு)

இ-ள்

சௌவம் கீர்த்தி சிறப்பு முதலிய எல்லா மேன்மைகளும்

யாண்டும் என்று யாண்டும் நீ ஏங்கி நிற்கின்றூய்; அவை உன் பால் வந்துசேரும் வகையை விழியுன்றி உணர்ந்து விளைசெய்து வந்தால் யாவும் ஒருங்கே விரைந்து பெறுவாய் என்பதாம்.

ஆசைகள் மனித சமுதாயத்தை அலைத்து வருகின்றன. அரிய பல பொருள்கள் வேண்டும் என்று யாவரும் யாண்டும் யவானி அலைகின்றனர். கருதிய பொருள் கிடைத்தால் மேலும் அதிகம் பெற விழைந்து சாலவும் தவிக்கின்றனர். பெற்றதில் ஆசை குறைகிறது; பெருததில் ஆசை விரிகிறது. மானச மருபங்கள் அதிசய விசித்திரங்களாய்ப் பெருகி நிற்கின்றன.

மேலான நிலைகளை அடைய வேண்டும் என்று உள்ளத்தில் மூண்டு எழுகின்ற விருப்பங்களே மனிதரை உலகத்தில் உயர்ந்து விளங்கச் செய்கின்றன. கருதிய நிலைவுகள் கரும விளைகளாய் வருகின்றன. அவசிய தேவைகளை நாட நேர்ந்தவன் அதிசய சேவைகளைக் கூட நேர்ந்தான். பசு உணவை நாடச் செய்கிறது; வாறுமை பொருளைத் தேடச் செய்கிறது; வெயில் நிழலைக் கூடச் செய்கிறது; துன்பம் இன்பத்தை அடையச் செய்கிறது.

அவ்வளவான சோதனைகள் மனிதனுடைய வளர்ச்சிக்கு மல்ல சாதனைகளாய் நிற்கின்றன. துயரம் நேர்ந்த போதுதான் உயிர் உயர நேர்கிறது. துன்பம் ஒழிய இன்பம் விழைகிறது.

“ துன்பு உளது எனின் அன்றே சுகம் உளது. ”

(இராமா, கங்கை 69)

குகனுக்கு இராமபிரான் இவ்வாறு போதித்துள்ளார். இத பொருளாள முடையது; கருதி உணரத்தக்கது. புலையான முன்ப நிலைகளைக் கண்டு நொந்தவன் நிலையான இன்பநிலைகளைக் கண்டு விழைந்து வேணவாவோடு விரைந்து முயல்கின்றன.

சுக வாழ்வில் அழுந்திக் கிடப்பவன் நிழலின் கீழுள்ள பயிர்போல் வளர்ச்சிக்கு குன்றி மழுங்கிக் கிடக்கிறான். துயரம் தாய்ந்தால் அந்த மனிதன் துணிந்து எழுந்து எந்த வகையிலும் முயன்று யாண்டும் உயர்ந்து கொள்ளுகிறான்.

“ Struggle is the law of growth. ”

[Philosophy]

“ போராட்டம் வளர்ச்சிக்கு வளமையாயுள்ளது ” என்றால் இது இங்கே அறியவரியது. நெருக்கடிகள் சுறுசுறுப்பு

களை விளைக்கின்றன. நேர்ந்த இன்னல்களால் நெஞ்சம் துணிந்து முயன்று நேரே உள்ளத நிலைகளை அடைந்த மாந்தர் பலர். தயரத் தொடர்பால் மனிதன் உயரத் தொடங்குகிறான்.

“A man reaches his full height only through compulsions, responsibilities, and suffering.” (Hegel)

“காரியப் பொறுப்பு, துன்பம், அவசியம் ஆகிய இவைகள் மூலமாகவே தனது டூரணமான உயர்ச்சியை மனிதன் அடைகிறான்” என ஹீஜல் என்னும் பேரறிஞர் இங்ஙனம் கூறியிருக்கிறார். வருத்தம் வரக் கருத்து விருத்தி பெறுகிறது.

நேர்ந்த அல்லவ்கள் மனிதனை நேரே உந்தித்தள்ளுகின்றன. தள்ளவே அவன் துள்ளி எழுந்து உள்ளி யுணர்ந்து ஊக்கி முயன்று உயர்ந்து செல்லுகின்றன. மூண்ட துயரங்களே பாண்டவர்களை நீண்ட புதோரு நிலைத்திருக்கச் செய்தன.

இராமன் அயோத்தியில் சக்கரவர்த்தியாய் அமர்ந்திருந்தால் அவனது உக்கிர வீர நிலை உலகத்துக்குத் தெரியாமல் போயிருக்கும். அரசு முடி துறந்து அடவி புகுந்து அல்லல் பல அடைந்தமையால் எல்லையில்லாத அதிசயங்களை அவன் செய்ய நேர்ந்தான். வானும் வையமும் வணங்க மான வீரனுய் நின்றன்.

“கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்பக் கோல் துறந்து கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் காத்த கழல் வேந்து.”

எனக் கோதண்ட வீரன் புகழ் ஒங்கி நிற்கின்றான். வேந்து, கழல் வேந்து, கான் கடந்த வேந்து, கடல் கடந்த வேந்து, காத்த வேந்து, இடுக்கண் காத்த வேந்து, இமையோரைக் காத்த வேந்து எனக் கூர்ந்து நோக்கி ஆர்ந்த சுவைகளை ஓர்ந்து உணர்ந்து கொள்ளவேண்டும். உண்மையான வேந்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதை இராமன் ஒழுகிக் காட்டி யிருக்கிறான். விழுமிய ஒழுக்கம் வியப்புகளை விளைத்துள்ளது.

வெய்ய திமைகளை ஒழித்து வையத்தைப் பாதுகாத்து மாந்தர் யாண்டும் மனம் மகிழ்ந்து வாழ்ந்துவரச் செய்வதே வேந்தன் கடமையாம் என எங்கும் விளக்கியுள்ளான். இக் கோமகஞுடைய அறிவும், ஆற்றலும் பரிபாலன முறைக்கே உரிமையாய் நின்று வேந்தருக்கு விரிந்த போதனைகளைச் செய்தன.

வேந்தன் வீயவும் யாய்வரம் மேவவும்  
எந்தல் எம்பி வருந்தவும் என்னகர்  
மாந்தர் வன்துயர் கூரவும் யான் வனம்  
போந்தது என்னுடைப் புண்ணியத்தால் என்றான். (1)

அறம்தவா நெறி அந்தணர் தன்மையை  
மறந்த புல்லர் வலிதொலையேன் எனின்  
இறந்து போகினும் நன்று இதுவல்லது  
பிறந்து யான் பெறும் பேறுளன்பது யாவதே. (2)

(இராமா, அகத்திய, 18, 19)

இராமனுடைய உள்ளக் கிடக்கை இந்தக் கவிப்படங்களில் உள்ள செய்துள்ளது. வனம் போந்தது என்னுடைப் புண்ணியம் என்றது எண்ணியுணர் வந்தது. ஊரில் இருந்தால் உலகில் நிகழ் பான்ற துயரங்கள் தெரியாது போய்விடும்; அடவி புகுந்தனம் யால் யாவும் தெரிய வந்தன; நல்லோர்களுக்கு அல்லவ்கள் பொய்கின்ற பொல்லாதவர்களைத் தொலைத்து ஒழித்து எல்லாரும் ஏனிது வாழ இதம் புரிந்த போதுதான் நான் பிறந்த பயணை ஏடைந்தவன் ஆவேன் என்று இந்த வீர வள்ளல் உரைத்திருப்பது உலகாள்ளங்களை உருக்கி உயர்ச்சிலைகளைவிளக்கியிருக்கிறது.

தனது தனியான அரூந்திறலாண்மையால் திருந்திய பண் பொடு மனித சமூதாயம் இனிது வாழ்ந்து வரும்படி இப்பெருந்தகை புரிந்துள்ளான். காரியத் துணிவு கருமவீரன் தருமவீரன் என்னும் சீரிய புகழைச் சீராமனுக்கு நேரே விளைத்தருளியது.

“Without adventure civilization is in full decay.” [Whitehead]

“துணிவான முயற்சி இல்லையானால் மனித சமூதாயத்தின் காரிகம் முழுதும் அழிந்து போய்” என ஓய்ட்ஹேட் என்னும் பேர்மல் நாட்டு அறிஞர் இவ்வாறு செவ்வையாக் கூறியிருக்கிறார்.

மனிதனது உன்னத நிலைக்கெல்லாம் மூலகாரணமாயிருப்பது முயற்சியே. அந்த உயர்ச்சி நல்லை ஊன்றி உணர்ந்து யான்டும் அயர்ச்சியில்லாமல் மூண்டு முயன்றுவரின் அரிய பல பிழருமைகள் நீண்டு பெருகிவரும். தனக்கு உரிய உள்ளத் துறையிலை உறுதியாகப் பயன் படுத்தி வேந்தன் உயர்ந்து பாகாளவேண்டும். ஊக்கம் உற ஆக்கம் வருகிறது.

777 காலம் கருதிக் கரும நிலையோர்ந்து  
மூலம் தெரிந்து முயன்றக்கால்—ஞாலமெலாம்  
கொள்ள விழைந்தாலும் கூடும் மடியுறிஞே  
என்னிடமும் எஃதாதே என்.

(எ)

இ-ள்

பருவம் அறிந்து உரிமையோடு ஒர்ந்து கரும நிலைகளைக் கருதிச் செய்தால் உலகம் முழுவதும் தலைமையா அடையலாம்; அந் நிலைமைகளை உணராமல் நீ சோம்பி யிருந்தால் என் அளவு இடமும் கிடைக்காமல் என்னல் அடைந்து இழிவாய் என்க.

அறிவு முயற்சி, மனமுயற்சி, தேக முயற்சி என மருவியுள்ள விண்யாண்மைகளே மனிதனுடைய உயர்ச்சிகளைக்கு மூலகாரணங்காலய் முடிந்திருக்கின்றன. செய்யும் செயல் உய்யும் வகையாய் உருவாகித் தெய்வத் திருவா எழுகிறது.

உயர்ந்த நோக்கோடு உள்ளம் துணிந்து கருமத்தை ஒருவன் கருதிச் செய்ய நேரின் இருமையும் பெருமை பெறுதற்கு உரிய தகுதியை அப்பொழுதே அவன் அடைந்து கொள்கின்றான். கருதி முயல்பவன் உறுதி நலங்களை அடைந்து உயர்ந்து வருகிறான். கருத்தோடு கலந்த உள்ளக் கிளர்ச்சி உயிரின் வளர்ச்சியாய் ஒளி புரிகின்றது. உள்ளம் முயன்று வர உயிர் வாழ்வு உயர்ந்து வருகிறது. அறிய பல மேன்மைகள் விளைகின்றன

“Men grow when inspired by a high purpose.

(Alexis Carrel)

“ உயர்ந்த நோக்கோடு கிளர்ந்து எழும்பொழுது மனிதர் உள்ளே சிறந்து வளர்ந்து வருகிறார் ” என அலக்ளீஸ் காரேல் என்னும் பெரிய விஞ்ஞானி இவ்வாறு குறித்திருக்கிறார்.

ஊக்கமான முயற்சி உயிர்க்கு ஆக்கம் ஆகிறது.

பொழுதைப் பழுது படுத்தாமல் விழுமிய நிலையில் அதனைப் பயன்படுத்தி வருகிற மனிதன் எந்த வகையிலும் உயர்ந்தவன் ஆகிறான். கருமம் தோய்ந்து வருகிற நேரம் தருமம் தோய்ந்து வருதலால் அதன் பெருமையும் பேறும் அறியலாகும். காலமும் கருமமும் உறவுரிமைகளாய் மருவி உறுதியருளி வருகின்றன.

வினைனப் படுவது வேற்றுமை கொள்ளது  
நினையும் காலைக் காலமொடு தோன்றும். (தொல்காப்பியம்)

வினை காலத்தோடு கலந்து தோன்றும் என ஆசிரியர்  
பூரால்காப்பியனார் இங்குணம் கூறியிருக்கிறார். ஒரு செயல் நிக  
ழாம்பொழுது அயலுள்ள சார்புகளை இயல் நூலார் இனமா  
யிலாக்கி யுள்ளார். கருமக் கரணங்கள் காண வந்தன.

செய்பவன் கருவி நிலம்செயல் காலம்  
செய்பொருள் ஆறும் தருவது வினையே. (நன்னால்)  
கரும நிகழ்ச்சியின் உரிமைகளை இது காட்டியுள்ளது.

கருவி முதலிய உபகரணங்கள் எவற்றினும் உரிமையான  
காலம் வினைக்குச் சாலவும் துணையாயுள்ளமையான் அது  
மால்லு முதன்மையாய் எண்ண நேர்ந்தது.

காலம் கருதி என்றது பருவம் அறிந்து செய்யும் வினை  
பூருமை பெற்று வரும் ஆதலால் அந்த மூலம் தெரிய வந்தது.

உரிய பொழுதை ஓர்ந்து அரசன் கருமம் செய்ய  
வேண்டும்; அவ்வாறு செய்யின் எவ்வழியும் செவ்வையாய்  
யாவும் இனிது முடிந்து அரிய பலன்கள் மேலி வரும்.

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்  
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (குறள், 481)

பொழுதை ஓர்ந்து வேந்தர் வினை செய்ய வேண்டும் எனத்  
பூவர் இவ்வாறு போதித்திருக்கிறார். காகமும் கூகையும் பற  
ங்கள். பகலில் கூகைக்குக் கண் தெரியாது; ஆகவே அந்  
தோம் பார்த்துக் காக்கை அதனைக் கொத்தி வெல்லும்; தன்னி  
ஆம் வலிய கூகையைக் கால வாய்ப்பிலை காகம் எளிதே  
பொன்று கொள்ளும் ஆதலால் அரசன் இந்தக் காட்சியைக்  
மால்லு தெளிந்து காலம் கருதி வினை செய்ய வேண்டும் என  
நிர்மா விதித்திருப்பது நுனித்துணரத் தக்கது.

ஆட்டதொடு பொழுதும் நாடி எவ்வினைக் கண்ணும் அஞ்சார்  
யாட்படல் இன்றிச் சூழும் மதிவெல்லார்க்கு அரியது உண்டோ?  
ஆட்டதைக் காக்கை ஒன்றே ஆயிரங் கோடி கூகை  
ஆட்டதை அழுங்கச் சென்றுங் கின்னுயிர் செகுத்த தன்றே.

1976

## தாம திபி கை

இழைபொறை ஆற்றகில்லா திட்டிடை தளர நின்ற  
குழைநிற முகத்தி ஞர்போல் குறித்ததே துணிந்து செய்யார்;  
முழையறை சிங்கம் பொங்கி முழங்கிமேல் பாய்ந்து மைதோய்  
வழையறை வனத்து வன்கண் நரிவலைப் பட்ட தன்றே. (2)

(சீவகசிந்தாமணி)

காலம் அறிந்து, இடம் தெரிந்து வினை செய்ய வேண்டும்;  
பருவம் கண்டு சென்றமையால் ஒரு காகம் பல்லாயிரம் கூகை  
களை ஒருங்கே வென்றது; இடம் தெரியாமல் பாய்ந்தமையால்  
ஒரு சிங்கம் நரியின் வலையில் அகப்பட்டு மாய்ந்தது; ஆதலால்  
இடம் காலங்களை இனிது தெரிந்து காரியங்களைச் செய்க எனச்  
சீவக மன்னனுக்கு அவன் தாய் இவ்வாறு கூறி யிருக்கிறார்கள்,  
வரியுடற்பொறி மாசுண் வாய்ப்படு மதம்பாய்  
கரியை மீட்டவன் கைப்படை தொலைந்த காலத்து  
நரியின் வாய்த்தசை மீட்கவும் வலியின்றி நலிவான்  
பரிய கூகையை வெல்லுமே காகமும் பகவில்.

(குற்றுலத்தலபுராணம்)

அரிய வலியுடைய ஒருவேடன் உரிய வில் இல்லாதபொழுது  
சிறிய நரியையும் கொல்ல முடியாமல் நெந்து நின்றுள்ள என இது  
குறித்துள்ளது. காலமும் கருவியும் கருதியுணர வந்தன.

வேலமர் தடக்கை வீரரிப் பாடி வீடுசென் றஜைதலும் புறத்தோர்  
ஆலமர் சினையில் பல்பெருங் காகம் அரும்பகல் அழிந்த கூகையினால்  
சாலவும் இடருற் றலமரக் கண்டு தம்மிலே முகம்முகம் நோக்கிக்  
காலமும் இடனும் அறிந்தமர் செகுத்தல் கடன்னனக்கருதினர் அன்றே.

(பாரதம்)

பகவில் தோல்வி யடைந்து மெலிந்து வருந்தியிருந்த கூகை  
இரவு வரவும் பல காகங்களைத் தொலைத்தது; அந்திலையினை நேரே  
கண்ட பாரதவீரர் காலம் அறிந்தே வினைசெய்ய வேண்டும் எனக்  
கருதியிருந்தனர்; அந்த நிலையை இது இங்ஙனம்காட்டியுள்ளது.

ஞாலம் புரந்தருள நேர்ந்த அரசன் காலம் கருதிக் காரியங்  
களைச் செய்துவரின் மேலான பலன்கள் யாவும் மேவி வரும்.  
உரிய பருவம் தவறின் அரிய கருமங்கள் வழுவாய் அவலமடை  
யும் ஆதலால் தக்க சமையத்தை மிக்க கவனமாப் பயன் படுத்த  
வேண்டும். காலம் அரிய பலனுடையது; உரிமை செய்து வருக.

"Catch the transient hour;  
Improve each moment as it flies."

(Johnson)

"நிலையில்லாத நேரத்தை நிலையாகப் பிடி; அது விரைந்து வருவது போகிறபடியால் ஒவ்வொரு நிமிடத்தையும் சிறந்த வருமானச் செய்து விட வேண்டும்." என ஐராண்சன் என்னும் ஆங்கிலப் புலவர் நேரத்தைக் குறித்து இவ்வாறு கருத்தோடு கூறியிருக்கிறார்.

"Time is a precious gift."

[Time]

"காலம் அரிய தெய்வக்கொடை" என்னும் இது இங்கே ஏற்பாடுவரியது. பொழுதைப் பழுது படுத்தாமல் விழுமிய நிலையில் பார்த்து படுத்தி வருதலால் மேல் நாட்டார் எல்லா வகையிலும் பொலோராய் விளங்கி நிற்கின்றனர். முந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து ராணியாயிருந்த எலிசபெத் அரசு மரணப் பார்க்கையில் இருந்தபொழுது மறுகிப் புலம்பியதை அந்நாட்டு இன்றும் பெருமையாப் போற்றி வருகின்றார்.

"Millions of money for one inch of time!"

[Queen Elizabeth]

"ஒரு நிமிட நேரம் பத்து லட்சம் பவுண்" என அந்த நூல்லின் அரசு உள்ளம் வியந்து உரைத்திருப்பது ஊன்றி உணர்தியாரது. இத்தகைய நேரத்தை வீணே கழித்து வெறுமையாக உருப்பது எத்தகைய கேடு! எத்தனை இழிவு! உய்த்துணர்துவம். அரிய பொழுதை அறிவது பெரிய மதியாம்.

காலத்தை எவன் உரிமையோடு பயன்படுத்துகின்றாலே அத்தை அவன் நன்கு பேணி வருகிறான்; அந்த அரசிடம் ஏற்பாடு பல பெருமைகள் பெறுகி வருகின்றன. பொழுதைப் பழுதாக் கழிய விடுவது உயிர் வாழ்வை இழிவா ஒழிய விடுவதுமாம். வீழ்நாள் விழாது பேணின் வாழ்நாள் வழாது காணும்.

வீணைக்கக் காலத்தை வேந்து விளியவிடுன்.  
நானுண் ஒருசிரும் காண்.

உரிமையா வாய்த்த பொழுதை நல்ல வகையில் உபயோகிக்கவன் செல்வம் புகழ் முதலிய சீர்களைக் காண்கின்றான்; ஆஸானம் ஆற்றுதவன் அல்லலே கண்டு அவலமா யிழிந்து போய்கிறான். நாள் வீண் கழியின் அந்த ஆள் வீணே அழிகிறான்.

1978

## தரும தீபிகை

காலத்தை ஆள நேர்ந்த மன்னன் காலத்தை வரைந்து கொண்டு கருமத்தைச் செய்துவரின் அந்த ஆட்சி அரிய பல மாட்சிகளை அடைந்து விளங்கும். காலம் வறதே கழிய விடின் அவ் வாழ்வு பரிதாபமாய் இழிந்து பழியோடு பாழ்படுவதாம்.

*'Every hour frittered away means unrelieved human misery.'*  
[Kirby page]

“வீணே கழிகிற ஒவ்வொரு கணமும் மனித சமுதாயத் தின் துயரை நீக்காத பழியடையது” என்னும் இது இங்கே கருதி யனர வரியது. அரசனுக்கு அமைந்த நேரம் உலகைப் பாதுகாக்கும் உரிமையடையது. உயிரினங்கள் துயர் உறுதபடி இனிது பேண வரிய அரிய பொழுதை வறதே கழியவிடின் பெரிய பழியாம் ஆதலால் அவ்வாறு கழியாமல் எவ்வழியும் செவ்வையா, அதனைப் பயன் படுத்தி வரவேண்டும்; அவ் வரவால் அரசுக்கு அரிய பெரிய மகிழ்ச்சிகள் யாண்டும் உளவாம்.

778. பொருளும் புகழும் பொருந்த விழைவார்  
மருளும் மடியும் மருவார்—தெருளுளத்தே  
கொண்டு முயல்வார் குலையார் நிலைன்றும்  
கண்டு மகிழ்வார் கதி. (அ)

இ—ள்

பொருள் புகழ் முதலிய உயர் நலங்களை அடைய விரும்பு பவர் மருள் மடி முதலிய இழிவுகளை மருவார்; உள்ளும் தளிந்து ஊக்கி முயன்று உயர்ந்த கதிகளைக் கண்டு மகிழ்வார்.

உயர்வான நிலைகளை அடைய உரியவரது இயல்புகளை இது இனிது விளக்கியுள்ளது. மானச மருமங்கள் மதியுகமாய்க் காண வரியன. மனம் புத்தி சித்தங்கள் வித்தக நிலைகளில் விரிந்து விற்கின்றன. எண்ணம் விளைய எல்லாம் விளைகின்றன.

மனநினைவுகளால் மனித உலகம் யாண்டும் இனிது இயங்கி வருகிறது. வெளியே விரிந்து நிகழுகிற தொழில்கள் எல்லாம் உள்ளே யிருந்து கிளர்ந்த எண்ணங்களாலேயே இசைந்து திகழ்கின்றன. கருதி முயன்ற அளவு உறுதி நலங்களை பணிதன் அடைந்து வருகிறன். தனக்கு வேண்டிய இதங்களை நீண்ட

போக்கோடு முன்னும் பின்னும் எண்ணி அறிந்து யாவும் எய்த பால்கின்றுன். முயன்ற அளவு உயர்ந்து வருகிறுன்.

தனது உயிர் வாழ்க்கைக்குப் போருள் அவசியம் தேவை சூழ்நித்தலால் அதனையே முதன்மையாக விழைந்து திரிகிறுன். பொருளாசையோடு பலவகை ஆசைகளும் மனிதனிடம் போட்டியுள்ளன. ஆராத ஆவல்கள் தீராது திரிகின்றன.

தன்னைக் குறித்து அயலார் புகழுந்து பேசக் கேட்பதில் பலிதனுக்குள்ள பேராசை இயல்பான மயலாய் விரிந்துள்ளது. ஆவல்வாறு விழைவுகளோடு வழிவழியே வந்துள்ளமையால் பலித சமுதாயத்திடம் தொழில்கள் நீண்டு வர நேர்ந்தன. பசிடும் நசையும் பணிகளைச் செய்யத் துண்டி மனிதரை ஆண்டு விடுகின்றன. அவ்வரவு நிலைகள் இயல்பானால் நவரிமைகளாயின.

கருவில் உருவாகி வந்த எவரும் கருமம் செய்வது கடமை யார் வந்தது. செய்ய வுரிய கருமத்தைச் செய்யாமல் நின்றவர் பலோய துயரங்களை அடைய நேர்கின்றார். மடியும் மடமையும் பொக்குகள் உடையன; அவற்றை மருவ நேர்ந்தவர் குடி போட்டாய் இழிந்து அடியோடு அழிந்து போகின்றார்.

காரியங்களை வீரியமாக் கருதிச் செய்பவரிடம் சீரிய மேன் மாகளும் சிறந்த செல்வங்களும் விரைந்து வந்து அடைகின்றன. ஒருவன் உயர்ந்த ஆண்மகன் என்பது அவன் செய்கின்ற பல்லியாண்மையால் விளங்கி வருகின்றது. ஆட்சி புரிய நேர்த ஆறாது மாட்சிகள் யாவும் கரும வீரத்தில் மருமமாய் மருவி விடுகின்றன. கருமங்களைக் கருதிச் செய்பவர் தருபங்களை பலமையாக அடைந்து கோள்கின்றார். அரிய புகழ்களும் பெரிய புல்லியங்களும் அவரிடம் நேரே பெருகி நிற்கின்றன.

பக்ரதன் சிறந்த அரசகுலத் தோன்றல்; திலீபன் என்னும் பார்னனானுடைய அருமைத் திருமகன். அரிய பல குண நலங்கள் யார்ந்தவன்; கருதிய எதையும் கடைபோகச் செய்யும் உறுதி பல்லுடையவன். தனது மூதாதையராகிய சகரர் கபில முனிவர் பாற்தால் இறந்து பட்டதை அறிந்து வருந்தினான்: அவர்க்கு உடல் நீர்க்கடன் செய்ய விரும்பினான்; விண்ணுலகிலுள்ள பலர்வாக கங்கையை இம் மண்ணுலகில் கொண்டு வர முயன்

1980

## தரும தீபிகை

ருன்; பரமனோக்கி அரிய தவத்தைச் செய்தான். கருமமே கண்ணைய் இவன் கருதிச் செய்த தவம் எவரும் செய்ய முடியாத பெரு மகிமையுடையது.

பெருகு நீரோடு பூதியும் வாயுவும் பிறங்கு  
சருகும் வெங்கதிர் ஓளியையும் துய்த்து மற்றதையும்  
பருக வின்றியும் முப்பதி னயிரம் பருவம்  
உருகு காதலின் மன்னவன் அருந்தவம் முயன்றன. (1)

உந்தியம் புயத்து உதித்தவன் உறைதரும் உலகும்  
இந்திராதியர் உலகமும் நடுக்குற இரைத்து  
வந்து தோன்றினன் வரந்தி மலைமகள் கொழுஙன்  
சிந்திடாது ஒரு சடையினில் கரந்தனன் சேர. (2)

புன்னுணித்தரு பனினன வரந்தி புனிதன்  
சென்னியில் கரந்து ஓளிதர வணங்கினன் திகைத்து  
மன்னன் விற்றலும் வருந்தல்நம் சடையள் வானதியின்று  
என்ன விட்டனன் ஒருசிறி து அவனிபோங் திழிந்தாள். (3)

இழிந்த கங்கைமுன் மன்னவன் விரைவொடும் ஏகக்  
கழிந்த மன்னவர் கதிபெற முடுகிய கதியால்  
அழுந்து மாதவச் சன்னுவின் வேள்வியை அழிப்பக்  
கொழுந்து விட்டெரி வெகுளியின் குடங்கையில் கொள்ளா.

உண்டு உவந்தனன் மறைமுனிக் கணங்கள் கண்டுவெப்பக்  
கண்டு வேந்தனும் வணங்கிமுன் நிகழ்ந்தன கழறக்  
கொண்டு போகெனச் செவிவழி கொடுத்தனன் குதித்து  
விண்டு நீங்கினர் உடலுகு பொடியின் மேவினாலோ. (5)

நிரையம் முற்றிய சகரர்கள் நெடுங்கதி செல்ல  
விரைமலர்ப் பொழிந்து ஆர்த்தன விண்ணவர் குழாங்கள்  
முரசம் முற்றிய பல்லியம் முறைமுறை முழங்க  
அரசன் அப்பொழுது அணிமதில் அயோத்தி மீண்டடைந்தான்.  
(இராமாயணம்)

பகீரதன் அருந்தவம் புரிந்து ஆகாய கங்கையை இங்கே  
கொண்டு வந்திருக்கும் காட்சியை இது காட்டியுள்ளது. பிரமனே  
நோக்கியும் கங்கையை நினைந்தும் சிவபெருமானை வண்ணியும்  
அறுபதினையிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து தெய்வ நதியை  
இவ் வையத்தில் வரச் செய்து சகரர் உய்திபெற உதவி யிருக்கி

ஏன். பகீரதன் கொண்டு வந்தமையால் கங்கைக்குப் பாகீரதி என்று ஒரு பெயரும் வந்தது. உள்ளம் தளராமல் ஊக்கி நின்று நெடுங்காலம் நிலைத்து முயன்று காரிய சித்தி அடைந்திருத்தலால் பகீரதப் பிரயத்தனம் என அரிய வினையாற்றலுக்கு உரிய உதாரணமாய் இவ் வேந்தன் என்றும் விளக்கி நின்றுள்ளான்.

கருமங்களைச் செய்வதில் அரசன் எவ்வாறு கருத்துள்ளனர் யிருக்க வேண்டும் என்பதை இவன் சரித்திரப் பாகீரதி விளக்கி நிற்கிறது. பிற உயிர்கள் நலம் அடைந்து வாழ அரசன் முடிபுணந்திருக்கிறான். இந்த முடிவை உணர்ந்து யாண்டும் அயராமல் ஆட்சி புரிந்து வருபவனே உண்மையான அரசன் ஆகிறான். நாடன் என்று அரசனுக்கு ஒரு பெயர். நாடு நன்மை அடையநாடு வருபவன் நாடன் என நேர்ந்தான். தன் பாடும் பதவியும் தெரிந்து அரசன் பீடு பெற ஒழுகி நேரே நீடி வர வேண்டும்.

779. ஊழிருந்தால் எல்லாம் உறுமென் றுரைபிதற்றித்

தாழா மடிதல் தவரூகும்—வாழூம்

இலையிலிட்ட சோறும் எடுத்தயின்றால் அன்றி

இலைகாண் பசிதீர் இடம்.

(க)

இ—ள்

நல்ல ஊழும் இருந்தால் எல்லாம் தாமே வரும் என்று விணே பிதற்றி விருதாவாய்ச் சோம்பி யிருப்பது பெரிய பிழையாம்; எதிரே வாழூயிலையில் இட்ட சோறும் கையால் எடுத்து உண்டால் அன்றி வெய்ய பசி தீராது என்பதாம்.

பசி தீர உண்ண விழைவது மனித இயல்பு; அவன்ஸனியர வேண்டியதை இது இனிது உணர்த்துகின்றது. கடமை உணர்வு மடமை இருளை நீக்கி மகிமைகளை அருளுகின்றது.

உழைப்புகளின் வழியே பிழைப்புகள் யாண்டும் நடந்து வருகின்றன. கருமஷுமி என்று இந்த உலகத்திற்கு ஒரு பெயர் அமைந்துள்ளமையால் பனித வாழ்வின் நிலையை அது மருதா விளக்கி நிற்கிறது. உழையாமல் உண்பவன் பிழையாமல் விழை செய்கின்றான்; கரும தேவதைக்குப் பெரிய கடனளி யாய் வழிமுறையே அவன் பிழைப்பட்டு நிற்கின்றான்.

உண்ணுகின்றமனிதன் தனது உணவுக்கு உரிய கடமையை உணர வேண்டும். சிறந்த அரசன் ஆயினும் உயர்ந்த செல்வன் ஆயினும் உழைப்பை உணர வில்லை ஆயின் பழிப்புடையராய் அவர் பாழ்ப்பட நேர்கின்றார். பணி புரியான் பழி புரிகின்றான்.

யாதும் முயலாமல் சுகமாய் இருந்து சாப்சிடுவது அவமான வாழ்வாம். மானம் அழிய ஈனமா வாழலாகாது.

சோம்பலான பழக்கம் மனிதனைத் தீம்பகுக்கித் தேம்பச் செய்கிறது. முயற்சியை எவன் இழந்து விட்டாலே அன்றே அவன் இறந்து விட்டான். ஊக்கம் உறுதி உணர்ச்சி முதலிய உயர் நிலைகள் எல்லாம் சோப்பேற்றை விட்டு ஒழிந்து போகின்றன; போகவே அவன் சாக நேர்ந்த பழயாய்த் தாழ்ந்து வீழ்கின்றான். உழையாத பழக்கம் மனிதனைப் பிழையாகப் பாழ் படுத்துகிறது. உழைத்து வருவது உயிர் பெற்ற பயனைத் தழைத்து வருதலால் உழைப்பாளி உயர் நிலைகளில் ஒளிர்கிறான்.

உழைத்து உயர்ந்து வாழ உடல் வந்தது.

நினைந்து நீதிதெறியே உயர மனம் வாய்ந்தது.

உணர்ந்து தெளிந்து உய்தி பெற அறிவு அமைந்தது.

அருமையாக அடைந்த இந்தக் கருவி கரணங்களை உரிமையான நெறிகளில் செலுத்துவோர் பிறவிப்பயனைப் பெற்ற பெரியராய் உயர்கின்றார்; இவ்வாறு செய்யாதார் எவ்வழியும் யாதொரு பயனும் காணுமல் அவமே இழிந்து கழிகின்றார்.

உரிமையை உணர்ந்து பழகிய அளவு பெருமைகள் விளைந்து வருகின்றன; பழகாது விடின் சிறுமைகள் தொடர்ந்து கொள்ளுகின்றன. பழகிய பழக்கத்தின்படியே பனிதன் வழக்கமாய் வளர்ந்து வருகிறான். ஒரு நாள் வேலை செய்ய வில்லையாலே மறநாள் அதில் அவனுக்குப் பிரியம் வராது. நாளும் கருத்தோடு வேலை செய்து பழகினவன் ஒரு நாழிகையையும் வீண் ஆக்கமாட்டான். கரும வீணைய் அவன் பெரு மகிழை பெறுகிறான்.

மடியன், சோம்பேறி என இடியுண்டு நிற்பவர் யார்? இளமையிலேயே தொழிலில் பழகாமல் வளமையாய் அலைந்து திரிந்தவரே இழிந்த சோப்பேற்களாய் உலகில் உயர்ந்து நிற்கின்றார்.

பாரதத்தொழிலும் பழகாமல் வராது; நானுமபழகி வந்த பழகக்கத் தான் அளவே கருமம் வழக்கத்துக்கு வருகிறது. தான் தழுவிய பழக்கம் மனிதனை எழுமையும் தொடர்ந்து கொள்கிறது. நல்ல பழக்கம் நலம் பல தருகிறது; கெட்ட பழக்கம் கேடுகளை பழக்கிறது. பழக்கம் மனிதனை ஆண்டு வருதலால் இளமையிடலேயே நல்லவழிகளை அவன் நன்கு பழகிக் கொள்ளவேண்டும்.

“Custom is the principal magistrate of man’s life, let men by all means endeavour to obtain good customs.” (Bacon)

“பழக்கம் மனித வாழ்வின் தலைமை அதிகாரி; ஆதலால் எவ்வகையிலும் நல்ல பழக்கங்களையே நாடு மனிதன் அடைந்து கொள்ள வேண்டும்” என பேச்கன் என்னும் ஆங்கில அறிஞர் பழக்கத்தின்வளமையை இவ்வாறு செவ்வையாக்குறியிருக்கிறார்.

நல்ல தொடர்பு எல்லா வகையிலும் இன்பம் தருகிறது. தொழிலில் பழகி வரின் வாழ்வு விழுமிய நிலையில் விளங்கி வரும் வினையாண்மை வழியே மேன்மைகள் விளைகின்றன. ஊழ் இருந்தால் வரும் என்று உள்ளம் மடந்திருப்பது எள்ளலான சோம் பேறி வாழ்க்கையாம். மடியன் கொடிய மதிகேடன் ஆகிறான்.

ஊழ் என்றால் என்ன? முன்பு செய்த வினையின் விளைவே ஊழ் என உருவாகியுள்ளது. பழைய வினையான அது தப்பாமல் பயன் தருதல் போல் புதிய வினையும் மனிதனுக்கு அதிசய வளன்களை அருளி வரும். அவ்வரவு எவ்வழியும் இனிமையாம்.

பண்டு செய்த பெரிய நல்வினையின் பயலேயே இன்று குருவன் அரசன் ஆய் வந்துள்ளான்; அவ்வாறு வந்தவன் எவ்வழியும் முயன்று குடிகளுக்கு நன்மை செய்து தேசத்தைப் பாதுகாத்து வரவேண்டும். அந்தக் காப்பு முறையின் நிறை அளவே சுராசு மாட்சி மருவி வரும். காவல் கழியின் காவலன் இழியும்.

விதி தரும் என்று வீணே சோம்பி இராதே; மதி வலியால் பழங்கு அதிசய நலங்களை அடைந்து கொள்ளுக. எவ்வளவு பாதிகள் அமைந்திருந்தாலும் மேலும் மேலும் முயற்சி செய்ய வேண்டும். இலையில் இட்ட சோற்றையும் எடுத்து உண்டால் துங்கிப் பசி தீராது; ஆகவே உலையாத முயற்சியை ஊக்கிச் சூடப்பக. ஆற்றும் கருமம் அரிய மேன்மைகளை அகுறுகின்ற து

1984

## தருமதிப்பைக்

முன்புநல் வினைசெய் தவர்முயற் றின்றி  
 முன்னிய எலாம் உண்பர் என்னில்  
 இன்ப வாலரியே முதலுப கரணம் எலாம்  
 இனிது உடையவர் ஏனும்  
 வன்புறும் அடுதல் முயற்சி யில்லாமை  
 வயிற்றெழுப் பசித்தழல் அவிய  
 நன்பதம் ஆமோ மறைமுழுது உணர்ந்த  
 நற்றவக் குணப்பெருங் குன்றே.

(1)

கடவுள் ஈகுவன் என்று எண்ணி நித்தியமும்  
 கருதுறு முயற்சி செய்யானேல்  
 அடலுறு செல்வம் அடைகுவ னேகொல்டீ  
 அருங்கலத் திட்ட பாலடிசில்  
 மிடலுடைக் கரத்தால் எடுத்துஞ்சூது எங்ஙவை  
 வீங்கு வெம்பசிப் பிணி ஒழிப்பன்  
 உடல்பவம் தனக்கு ஓராகரமாகும்  
 உடனணி வாட்டு மெய்த் தவத்தோய!

(2)

முன்பொரு கராவால் மொய்வலி சிதைந்து  
 மும்மதக் கறையடிக் கயமும்  
 வன்புடைப் பொன்னன் புரிகொடு மையினுல்  
 மனமெலி பிரகலா தனஞும்  
 அன்பினேடு ஏத்தி அழைத்தலான் அன்றே  
 அலீகடல் வண்ணன் வந்து ஆண்டான்  
 என்பராதவினுல் முயற்சி செய் பவருக்கு  
 எய்தரும் பொருளும் ஒன்றுள்ளதோ?

(3)

(குசௌலம்)

ஊழி ஊட்டும் எனிஞும் மனிதன் ஒயாது முயற்சி செய்ய  
 வேண்டும்; அவ்வாறு செய்கின்ற கரும வீரனுக்கே தெய்வம்.  
 உரிமையாய்த் துணை செய்யும் என இவை உணர்த்தியுள்ளன.  
 கவிகளின் குறிப்பைக் கருதி உணர்ந்து கொள்ள வேண்டும்.

உள்ளம் தளராமல் முயன்று வருவது உயர்ந்த பண்பா  
 டாய்க் ஜிளர்ந்து வருகிறது. அரிய செல்வங்களும் பெரிய மதிப்  
 புகளும் அதனுல் விளைந்து வருகின்றன. வேந்தனுடைய ஆற்றல்  
 விண்யாண்மையால் ஏற்றம் பெற்று வருதலால் அதனைப்  
 போற்றி வருமளவு புகழ் ஒளிகள் பொலிந்து விளங்குகின்றன.

780. ஒன்றும் முயற்சிசெய் தொண்பொருளை ஈட்டாமல்  
சென்றுபிறர் பாலிரங்கு சீரழிதல்—நின்றதொரு  
வாவியின்கண் நீர்ப்பருகான் வன்கானல் மேலோடி  
ஆவி அழிதல்போல் ஆம். (ii)

இ—ள்

சொந்தமாய்த் தான் முயன்று பொருளை ஈட்டாமல் பிறரிடம் போய் இரங்கு பெறுவது இழிந்த பேரிழவாம்; இனிய நீர்நிறைந்த வாவியில் புகுங்கு நீர் பருகாமல் கொடியகான்கை நாடி ஒடி அழிவது போல் அது நெடிய கேடாம் என்க.

சுகமும் மரியாதையும் மனிதனுக்கு மிகவும் பிரியமானவை. தக்கமும் அவமானமும் தன்பக்கம் அனுகிளும் அச்சமும் அரூவரூப்பும் அடைய நேர்கின்றன. இன்பழுடன் கண்ணியமாய் வாழ விருப்புகிறவன் அதற்குத் தகுதியாகத் தன்னைச் செய்து கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்யானையின் அவ்வாழ்வு அவலமாயிழிந்து வெவ்விய துயர்களை அடையும்.

இந்த உலக வாழ்வு பொருளால் இனிமை யுறுகிறது. ஆகவே அதனை அடைந்து கொள்ள வேண்டியவனைய் மனிதன் அமைந்து நின்றன. உழவு வாணிகம் முதலிய தொழில்களால் பொருள்கள் உளவாகி வருதலால் அவை சீவஞேபாயங்களாய் நேர்ந்தன. உயிர்கள் உண்ணுதற்கு உரிய உணவுகளைப் பயிர்கள் விளைத்தருகிறார்கள் மனித வாழ்வுக்கு உழவு நேரே புனிதமான தொழிலாய் இனிது பேண வந்தது. உழவு உயிர் வாழ்வாயது.

உண்ண நேர்ந்த மனிதன் எவ்வளும் உழைக்க வேண்டும் என்பது இயற்கை நியமமாய். நின்றமையால் அந்த உழைப்பு கருள் உழவு தலைமையாய் அமைந்தது. உழைப்பை யுடையது உழவு எனக் காரணக் குறியாய் வந்திருத்தலால் அதன் சிறப்பையும் சீர்மையையும் ஓர்ந்து உணர்ந்து கொள்ளுகின்றோம்.

சுழன்றும்சர்ப் பின்னது உலகம் அதனால்  
உழந்தும் உழவே தலை.

(குறள், 1031)

உலகம் உழவால் உயிர்த்து வருகிறது எனத் தேவர் இவ்வாறு உணர்த்தி யிருக்கிறார். மெய் வருந்திக் கை முயன்று உழைக்க வேண்டுமே என்று அஞ்சி உழுவத் தொழிலை விட்டு

உத்தியோகம் முதலிய வேறு வழிகளில் மாறிப் போனவரும் உணவுப் பொருளுக்கு உழுவானை நாடியே ஒடி வர வேண்டும் ஆகலால் வருத்தம் மிகுந்திருந்தாலும் உழுவே தலைமையான தொழில் என நிலையான புகழோடு அது நிலவி நின்றது. உரிமையான உழைப்பு ஒழிந்தால் பெருமையாய்ப் பிழைக்க முடியாது; ஆகவே யாவரும் உழைக்க வேண்டும் என்பது உண்மை நியதி யாய் வந்தது. பாடு படுவது பீடு பெறுவதாம்.

“ஒருமாடும் இல்லாமல் மைத்துனரை  
உலகம் எல்லாம் உழுதே உண்டார்;  
நரைமாடோ ஒன்றிருக்க உழுதுண்ண  
மாட்டாமல் நஞ்சை உண்மூர்!

இருநாழி நெல்லிருக்க இரண்டுபிள்ளை  
தாம் இருக்க இரங்தே உண்மூர்!  
திருநாளும் ஆயிற்றே செங்கமலைப்  
பதிவாழும் தியாக ஞரே.”

(காளமேகம்)

காளமேகப் புலவர் ஒருமுறை திருவாளாருக்குப் போயிருந்தார். அப்பொழுது அங்கே திருநாள் நடந்து கொண்டிருந்தது; பிச்சாடனமூர்த்தியாய்ச் சிவபெருமான் எழுந்தருளி வந்தார்; அந்தக் கோலத்தைக் கண்டதும் கவிஞர் இந்தப் பாட்டைப் பாடினார். நகைச் சுவை சுரந்து வந்துள்ள இது உழைப்பின் பெருமையை உலகத்திற்கு நன்கு உணர்த்தி யுள்ளது. “ஐயா! தியாகராசரே! உமது மைத்தனர் நாராயணனுக்கு ஒரு மாடு கூட இல்லை; தம்முடைய கையாலேயே உழைத்துப் பூமியை உழுது சுக சீவியாய் வாழுகின்றார்; உமக்கு நல்ல ஒரு வெள்ளை மாடு இருக்கிறது; தடுக்கான மிள்ளைகள் இருவர் இருக்கின்றனர்; விதையையச் சேகரித்துக் கொடுக்க இதமான பளைவி இருக்கிறன்; இருந்தும் நீர் உழுவுத் தொழிலைச் செய்யாமையால் உணவு கிடையாமல் போயது; போகவே சாகலாம் என்று வேகமா நஞ்சை உண்மூர்; இறப்பு வரவில்லை; ஆகவே இரங்து திரிந்தீர்; உலகம் உமக்குத் திருநாளும் கொண்டாடுகிறது” என அன்புரிமையோடு கவி இறைவனைப் புகழ்ந்து கொண்டாடியிருக்கும் அழகை இதில் உவந்து கண்டு உள்ளம் வியந்து நிற்கிறோம். கடவுள் ஆனதும் முயற்சி செய்ய வேண்டும்; சோப்பி

நிருக்கக் கூடாது என்னும் தத்துவத்தை இது உய்த்துணரச் சொப்புள்ளது. தொழில் செய்பவன் ஒளி செய்கின்றன.

உலக பரிபாலனை அரசன் முயற்சியை உயர்ச்சியாப் போற்றி வரின் சூழனங்கள் உள்ளக்கிளர்ச்சியோடு ஊக்கி உழைத்து வருவார்; பல் வகைச் செல்வங்களுப் போன்ற அங்கே தழைத்து விளங்கும். சீரிய வளங்கள் செங்கோலால் ஒங்கி வருகின்றன.

ஓருபாய் அரவம்; மன்னர் ஆலைபாய் அமலீ; ஆலீச் சாருபாய் ஓசை; வேலீச் சங்குவாய் பொங்கும் ஓதை; ஓருபாய் தமரம்; நீரில் ஏருமைபாய் துழனி; இன்ன மாறுமா ஞகித் தம்மில் மயங்குமா மருத வேலி. (1)

பைடயழ எழுந்த பொன்னும் பணிலங்கள் உயிர்த்த முத்தும் ஓடறிய பரம்பில் காந்தும இனமணித் தொகையும் நெல்லும் பிளடபசுங் கதிரும் மீனும் மென்தழைக் கரும்பும் வண்டும் கூடசியர் முகமும் போதும் கண்மலர்ந்து ஒரிரு மாதோ. (2)

கிரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி தூரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யான் தூரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும் இப்பி பிபாரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை.

ஆலைவாய்க் கரும்பின் தெனும், அரிதலைப் பாளைத் தெனும், பிராலைவரய்க் கனியின் தெனும் தொடையிழி இருவின தெனும் மாலைவாய் உகுத்த தெனும் வரம்பிகந்து ஒடி வங்க பிவலைவாய் மடுப்ப உண்டு மீன்னலாம் களிக்கும் மாதோ. (4)

(இராமாயணம்)

தசரதன் ஆட்சிக் காலதீதில் அவன் நாடு செழித்திருந்த கலைகளை இப் பாடல்கள் நயமாக் காட்டியுள்ளன. கவிகளின் காலவகையும் காட்சி நலங்களையும் கருதி உணர வேண்டும்.

மாந்தர் உவந்து முயன்று வருவதெல்லாம் வேந்தன் விழைத்து பூந்து வரும் நீர்மையில் சீர்பையாய் விளைந்து நிற யின்றன. மீனமா வாழுவதுத் தருள்வது மன்னன் கடமையாம்.

தாங்க உழைத்து உண்டு வாழுவதில் மதிப்பும் இன்பமும் செழித்து வருகின்றன; உழையாமல் பிறருடைய ஆதரவை வாழுப்பார்த்தோ, யாசித்தோ வாழுவது மிகவும் ஈன வாழுவாம்.

Serenity, health, and affluence attend the desire of rising by labour; misery, repentance, and disrespect, that of succeeding by extorted benevolence. [Goldsmith]

“தன் உழைப்பால் உயர விருப்புகிறவனிடம் அமைதி சுகம் செல்வம் முதலிய நலங்கள் இயல்பாய் வருகின்றன; பிறருடைய உதவியை நாடி அபகரித்து வாழ்பவன்பால் துன்பமும் பரிதாபமும் அவமானங்களும் உளவாகின்றன” என்னும் இது இங்கே ஊன்றி உணர்வுரியது. அயலை நாடுவது அழிவை நாடுவதாம்.

தானை முயன்று வாழ் வதில் மானம் மரியாதைகள் நிறைந்து மகிழைச் சுகங்கள் பெருகி நிற்கின்றன; இவ்வாறு முயலாமல் அயலாரை எதிர் பார்த்து யாசித்து வாழ்வதில் ஈன இழிவுகளே யாண்டும் நீண்டு இடர்கள் மூண்டுள்ளன.

தன் முயற்சியால் வருவது இனிய ஊற்று நீர் போல் இன்பம் தருகிறது; பிறர் பால் இரந்து கொள்வது இழிந்த சாக்கடை நீர்போல் துயரமே தரும் ஆதலால் அது எவ்வழியும் இகழ்ந்து வெறுக்கத் தக்கது. ஈனம் ஒழியின் மானம் விளையும்.

அறவோடு முயன்று வருபவன் வாவி நீர் பருகுபவன் போல் ஆவி இன்புற்று வருகிறான்; அயலே யாசிக்கப் போன வன் கானல் நீரை நாடி அலைந்த பேதை போல் புலையா யிழிந்து தொலையாத துயரங்களை நிலையாக அடைந்து உழல்கின்றான்.

பாலைன்று உலர்ந்த செந்நிலங் கானல்  
பரப்பினைப் புனல் என ஓடிச்

சாலவும் இளைத்துத் தவித்துழை யினங்கள்  
தனித்தனி மறுகிய மற்ககம்

மாலுளர்ந்து இருண்ட புன்மனச் சிறியோர்  
மருங்கினில் இரந்திரந்து இடைந்து  
காலறத் தேய்ந்த பலகலை மேலோர்  
கருத்தினில் வருத்தம் ஒத்தனவே.

(சிறுப்புராணம், சுரத்தில் 6)

கானலைப் புனல் என ஓடி இளைத்த மான் இனங்கள் போல் கலை நலமுடைய மேலோர் புலையான புல்லரிடம் பொருளை நாடி அலைந்து வருந்தினார் என இது வரைந்து காட்டியுள்ளது.

ஒருவன் அரிய பல கலைகளைப் பயின்றிருந்தாலும் ஏதேனும் ஒரு தொழிலைச் செய்யவில்லையானால் அவன் வாழ்வு இழிவே அடை வும் என்பதை இதனால் அறிந்து கொள்கிறோம். கலையற்வு தலை மையானது; புனிதமான மகிழ்ச்சையை யுடையது. புலமையை மதித்து மன்னர் முன்னாள் போற்றி வந்தனர்; அரசு குலம் அழியவே அஞ்சிலைமை மாறியது. காலநிலையை ஜாராமல் பெழூயபரப்பரை வாசனையால் புலவர் பலர் செல்வரிடம் சென்று அல்லல் அடைய நேர்ந்தனர். புலமையை அறிவின்பத்துக்கு உரிமையா வைத்துக் கொண்டு உலக நிலையில் கூல வாணிகன் சாத்தனூர் போல் ஒரு தொழிலைத் தழுவி வாழ்க்கையை நடத்த வேண்டும். அவ் வாறின்றிப் புலமையை நேரே சீவஞோபாயமாக்க கொள்ள நேரின் அவ்வாழ்வு அல்லல் அடைய நேரும். வால்டோர் [Voltaire] என் பவர் சிறந்த கலைஞர்; பிரஞ்சு தேசத்து மேதை; பேரறஞர் என்று மேல்நாடு முழுவதும் புகழ்மிகப் பெற்றவர். புலமையை ஒருவன் தொழிலாகக் கொண்டால் அவனுடைய வாழ்க்கை பரிதாபமாம் என்று பரிந்து வரைந்துள்ளார். அனுபவதிலையில் அறிந்ததை மனித சமுதாயம் அறிய அவர் உரைத்திருப்பது காண்க.

“Literature is the profession of the man who wishes to be useless to society and a burden to his relatives, and to die of hunger.”  
[Voltaire]

“சமுதாயத்துக்கு உபயோகம் இல்லாதவனுய்த் தன் உறவினர்க்குப் பாரமாய்ப் பட்டினி கிடந்து சாகத் துணிந்துள்ள வன் எவனே அவனே புலமையைச் சீவஞோபாயமாக்க கொள்ளுவான்” என அப் புலவர் இவ்வாறு குறித்திருக்கிறார்.

உயர்ந்த கல்வியறிவை வயிற்றுப் பிழைப்புக்கு நேரே பயன் படுத்த நேர்ந்த பொழுது அது மாருய்ச் சீரழிய நேர்க்கிறது. சீரிய கூரிய அறிவை ஓர் அனு அளவு உபயோகித்து வேறு ஒரு தொழிலைச் செய்து கொண்டால் வாழ்க்கை சிறந்து நடந்துவரும்.

நல்ல கல்வியறிவுக்குப் பயன் அல்லல் யாதும் நேராமல் மானம் மரியாதைகளுடன் வாழ்வதேயாம். வாழ்க்கைக்கு ஒளி தருவது தொழிலே. தன் இயல்புக்குத் தக்கபடி ஒரு கருமத் தைக்கைக்கொண்டு உரிமையாய் வாழ்ந்துவரின் அது தருமாய் வருகிறது. பிற்றை எதிர் பாராமல் சுயமாய் முயன்று வாழ்

1990

## தரும தீபிகை

பவன் உலகில் உயர்வான மகிழ்ச்சையை அடைந்துகொள்ளுகிறேன்.

யாரிடமும் எதையும் வாங்காதே; நீயாக முயன்று வாழ்; அந்த வாழ்வு அதிசய இன்பம் உடையது எனச் சீன தேசத்து அறிஞன் ஒருவன் தன் மகனுக்குப் போதித்திருக்கிறேன். மானம் மரியாதைகளுடன் வாழுவதைபோதனைகள் அயலே வருகின்றன.

“ A life of independence is a life of virtue. the man who can thank himself alone for the happiness he enjoys is truly blest.”  
[Hoam]

“ பிறரை எதிர் பாராமல் சுயாதீனமாய் வாழ்வது தரும வாழ்வாப்; தான் அனுபவிக்கிற இன்பங்களுக்குத் தானே முயன்று தன்னையே நம்பியிருக்கிற மனிதன் பெரிய பாக்கிய வான் ” என்னும் இந்த அரிய வாக்கியங்கள் ஈண்டு உரிமையோடு ஊன்றிடங்களில் வருகின்றன. விழுமியவாழ்வு விழிதெரியவந்தது.

உன்னுடைய வாழ்வு புனிதமாய் இனிது நடக்க வேண்டுமாலும் நீ அன்னியரை எதிர்பாராதே; நீயே முயன்று வாழ்; தெறிமுறையான அது தூய பேரின்ப வாழ்வாம்.

தனது சூழ்சனங்கள் கரும வீரர்களாய் உயர்ந்து புனித நிலையில் இனிது வாழ்ந்து வரும்படி வேந்தன் ஓர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதே செவ்விய ஆட்சியாம்.

இவ் அதிகாரத்தின் தோகைக் குறிப்பு.

வினை ஆற்றல் வேந்தனுக்கு ஏற்றமாம்.

முயன்ற பொழுதுதான் அவன் உயர்ந்து விளங்குவான்.

கருத்தோடு முயல்பவன் விருத்தி அடைகிறேன்.

எண்ணிய யாவும் இனிது எய்துகிறேன்.

ஊன்றிய முயற்சி ஆன்ற உயர்ச்சியாம்.

சீரும் திருவும் சேர வருகின்றன.

காலம் கருதிச் செய்பவன் ஞாலம் பெறுகிறேன்.

பொருளும் புகழும் அவனிடம் உரிமையா டிருகின்றன.

ஆள்வினையாளன் ஊழுவினையை நினையான்.

உரிய கருமமே பெரிய மகிழ்ச்சாம்.

எ அ-வது ஆற்றல் முற்றிற்று.

# ஏழுபத்தொன்பதாம் அதிகாரம்.

ஆட்சி

அஃதாவது நாட்டை ஆளும் முறை. அரசனுடைய சிறந்த ஆற்றலுக்கு நிறைந்த பயனை ஆட்சித்திறம் அமைந்துள்ளது; அவ்வண்மையை உணர்ந்து கொள்ள அதன்பின் இது வைக்கப் பட்டது. அறிவு ஆற்றல்களோடு தொடர்ந்து ஆட்சி வந்தது.

781 ஆட்சி எனும்சொல் அரசனுயர் ஆளுகையைக் காட்சியுறக் காட்டிக் கதித்தளதால்—மாட்சிபல கண்டு தெளியக் கணிந்திருக்கும் அம்மொழியைக் கொண்டு தெளிக குணம். (க)

இ-ள்

தேசத்தை ஆளுகின்ற அரசனது வினையாண்மை ஆட்சி என அமைந்தது; அரிய பல பொருள்களை அம்மொழி மருவி யுள்ளது; அதன் அருமையை உணர்ந்து பெருமையைத் தெளிந்து உரிமையை உவந்து செய்து கொள்ளுக என்பதாம்.

மனிதனுடைய எண்ணங்கள் வாய் மொழிகளால் வெளி வருகின்றன. வாழ்க்கையில் மருவியுள்ள பொருள்கள் எல்லா வற்றிற்கும் பெயர்கள் அமைந்திருக்கின்றன. யாவும் காரணம் தோய்ந்தே வந்துள்ளன. கூர்ந்து ஓர்ந்து உணரும் அறிவு மனித னிடம் இனிது அமைந்திருத்தலால் அவன் தேர்ந்து சொன்ன மொழிகள் வழி வழியே தெளிவாய் வழங்கி வருகின்றன.

உலகத்தைப் பாதுகாத்துக் குடிசனங்களை ஆதரித்து முறை புரிந்து வரும் இறைமை அரசனுக்கு உரிமையாய் அமைந்திருக்கிறது. அவனது வினையாண்மை ஆட்சி என்னும் சொல்லால் மாட்சியாக் குறிக்கப்பட்டுள்ளது. ஆளும் தன்மை ஆட்சி என நேர்ந்தது. நேரவே ஆளப்படும் உலகம் அறிய வந்தது. யாரும் ஆளாத பேரின்ப நிலையம் ஆட்சியில் உலகம் என நின்றது.

“வரம்பில் இன்பத்து ஆட்சியில் உலகம்.”

(சீவகசிந்தாமணி, 381)

பேரின்ப வீட்டைக் குறித்து வந்துள்ள இது இங்கே கூர்ந்து

ஷந்திக்கத்தக்கது. ஆளுகின்ற தலைமையும் ஆளாத தலைமையும் நேரே தெரிய வந்தன. அரிய செயல் பெரிய பெயர் பெற்றது.

பொதுமக்கள் செய்துவரும் காரியங்கள் கருமம் தொழில் விளை என வந்துள்ளன. அரசன் ஆற்றுவது ஆட்சி என அமைந்தது. ஆண்மைக்குறிப்பு மேன்மையைத் தலக்கினின்றது.

தலைமையாளரைய் நின்று நாட்டை நன்கு பரிபாலித்து மனித சமுதாயத்துக்கு நன்மை புரிய உரிய தன்மை அரசனுக்குச் செம்மையாய் அமைந்திருக்கிறது; அந்த உண்மையை ஆட்சி என்னும் பேர் மாட்சிமையாத் தலக்கி நிற்கிறது.

அரசுக்கும் ஆட்சிக்கும் உள்ள உரிமை கண்ணுக்கும் காட்சிக்கும் உள்ள உறவு போல் மருவியுள்ளது. காட்சி புரியும் அளவே கண் மாட்சி அடைந்து வருகிறது. காட்சி குன்றிலே கண் மாட்சி இழந்து போம்; அதுபோல் ஆட்சி குன்றிலே அரசன் பெருமையிழந்து சிறுமை அடைய நேர்வான். பார்வை அளவே தீர்வை என்பது பழ மொழி. தன் நாட்டை அரசன் நாளும் நாடி நோக்கி முறை புரிந்துவரின் குடிகள் எவ்வழியும் தொழில் புரிந்து செவ்வையாய் வாழ்ந்து வருவர்; தேசமும் வளங்கள் பல மலிந்து செழித்து விளங்கும். அந்த நாட்டின் செழிப்பு அரசனுக்குச் சிறந்த ஈட்டங்களைத் தந்து நிதியறையை கிதி முறையே நிறைந்து வரும் ஆதலால் திறையோடு உலகு இறைஞ்சும் சீர்த்தியாளரைய் அவன் நிலை உயர்ந்து சிறந்து திகழ்வான். காவல் நீதி தேவ நியமமாய் நிலவியுள்ளது.

தன் கருமத்தைச் செம்மையாய்ச் செய்து வருகிற அரசன் செங்கோலனையைச் சிறந்து வாழ்கிறான். கோல் மாறிய பொழுது பால்மாறிய பிள்ளைபோல் அரசு பரிதாபமாய் இழிவுறுகின்றது.

வரன் பொழியாது பொய்ப்பின் வையம் வெய்ய துயர் உறும்; கோன் தொழில் செய்யாது எய்ப்பின் நாடு பிடையாய் மாறிப் பிழைபாடுகள் மிகுந்து அழிகேடுகள் அடைந்து படும்.

"கோத்தொழி லாளரோடு கொற்றவன் கோடி  
வேத்தியல் இழந்த வியனிலம் போல  
வேணில் கிழவுகளை வெங்கதிர் வேந்தன்  
தூணலம் திருகத் தன்மையிற் குன்றி

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து  
நல்லியல்பு இழந்து நடங்கு துயர் உறுத்துப்  
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்.”

(சிலப்பதிகாரம், காடுகாண்காதை)

தன் ஆட்சியைக் கவனியாமல் அரசன் நிலைமாறி நின்றால்  
அந்த நாடு கொடிய பாலைவனம் போல் நெடிய துயரங்களை  
ஏடையும் என இளங்கோவடிகள் இவ்வாறு குறித்திருக்கிறார்.  
அரசு குலத் தோன்றலான இப்புலவர் பெருமான் ஆட்சிமுறை  
களைக் காவியத்தில் நன்கு காட்சிப்படுத்தி நலம் புரிந்திருக்கிறார்.

“ அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றும் ” (இளங்கோ)

தனது அரசு முறையில் சிறிது பிழை செய்தாலும் அந்த  
அரசனைத் தருமதேவதை கொல்லும் என்று இங்ஙனம் சொல்லி  
யிருப்பதைக் கூர்ந்து சிந்திக்க வேண்டும். அரசு ஆளப்பிறந்த  
வன் தன் கருமத்தைக் கருத்தோடு செய்துவரும் அளவே வ  
தருமம் அவனைக் காத்து வருகிறது; அவ்வாறு செய்யாமல்  
பிழை செய்ய நேரின் அவனை விட்டுத் தருமம் விலகி விடுகிறது;  
விடவே அவன் அழிதுயரங்களை நெடிது அடைய நேர்கின்றன.

மனித சமுதாயம் இனிது வாழுச் செய்வதே மன்னனது  
ஆட்சிக்கு மாட்சியாம்; யாதொரு அல்லலும் இல்லாமல் யாவ  
ரும் சுகமாய் எந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனரோ அந்த  
நாடே நீதி முறையான ஆட்சியை யுடையதாம். தன் குடிசனங்  
கள் மன அமைதியுடன் சமமாய் வாழ ஆள்பவன் நீதி மன்ன  
ரைய் நிலவி நிற்கின்றன. நீதி முறை என்பது ஆதி பகவான்  
முறைபோல் துறைதோறும் நிறைபுரிந்து நெறிசெய்தருளுகிறது.

“ Justice is effective coordination. ” (Plato)

“ நீதிமுறை யாவருக்கும் சமநிலையில் ஆதரவு செய்கிறது ”  
என்னும் இது இங்கே அறியத்தக்கது. தன் கருமம் தருமமாய்த்  
தழைத்துவர ஆட்சி புரிபவன் இருமையும் பெருமை பெறுகிறன்.

தான்புரி கருமங்கள் தரும மாய்வர  
வான்புரி மதியுடன் வரைந்து செய்வதே  
கோன்புரி முறை; அது கோடி நின்றதே  
கான்புரி வேடனைய்க் கழிய நேர்வனே.

இதனைக் கருதி உணர்ந்து உறுதி காண வேண்டும்.

782 தேசமக்கள் எவ்வழியும் சீரும் சிறப்புமாய்  
வாசம் புரிய வழிவகுத்து—நீசம்  
அணுவும் அணுகாமல் ஆனும் அரசே  
மனுவின் மனுவாம் மதி.

(2)

இ-ள்

தன்நாட்டில் உள்ள மக்கள் எவ்வழியும் சீரும் சிறப்புமாய் வாழ்ந்து வருதற்கு உரிய வழிகளைத் தகுதியாக ஆய்ந்து வகுத்து அல்லல் யாதும் அணுகாமல் பாதுகாத்து வரும் அரசன் ஆதி மனுவினும் நீதி மனுவாய் நிலை நிறை புகழ் பெறுவன் என்க.

தாம் சுகமாகவும் உயர்வாகவும் வாழுவேண்டும் என்றே யாவரும் இயல்பாய் யாண்டும் முயன்று வருகின்றனர். சீவர்கள் பலவகை நிலைகளில் மருவி வந்திருத்தலால் ஆவலும் தேவை களும் அதிகரித்து நிற்கின்றன. அதனால் மாறுபாடான போராட்டங்கள் மீறி எழுகின்றன. மெலியரை வலியரும், வறியரைச் செல்வரும், அறிவிலிகளை அறிவாளரும் அடக்கி ஆள நேர்கின்றார். தன்னல விழைவு மனிதனிடம் மிகுதியாய் மன்னி இருத்தலால் வாழ்க்கைகளில் இன்னல்கள் பின்னி நிகழுகின்றன.

இன்னவாருண இடையூறுகளைத் தடை செய்து நீக்கிக் குடிசனங்கள் நெறிமுறையே ஒழுகி இனிது வாழும்படி செய்வது அரசனுடைய கடமையாய் அமைந்தது. கடமையைக் கருதிச் செய்பவன் தனது உடைமைக்கு உரியவன் ஆகின்றன.

ஆளப்பிறக்கவன் வாழுப்பிறக்கவர் யாவருக்கும் வாழ்க்கை யை வளம் படுத்தி நிலம் திருத்தி நீதி புரிந்து வர வேண்டும். அவ்வாறு வந்தபோதுதான் அவ்னுடைய பிறப்பு இருப்பு அறவு ஆற்றல்ஆட்சி மாட்சிமை அடைந்து மகிமைகள் பெறுகின்றன.

தனக்கு உரிமையாய் அமைந்த பரிபாலன முறையைச் சரியாகச் செய்துவரின் அந்த அரசன் அரிய பல மேன்மைகளை எளிதே அடைந்து கொள்ளுகிறார்கள். அவ்வாறு கருமம் புரியாமல் நின்றால் தருமம் அவனை விலகி விடும் ஆகலால் சிறுமைகள் சேர நேர்கின்றன. உரிமையை உணராதவன் ஊனம் உறுகின்றார்கள்.

தேசமக்கள் சிறந்து வாழ்வதும் இழிந்து தாழ்வதும் அரசனுடைய கருமக்காட்சியின் சிறப்பாலும் மறப்பாலும் வாய்ந்த

யாருமின்றன. இத்தகைய அரிய பொறுப்பு தன் மேல் அமைந்து உத்தவால் மன்னன் யாண்டும் அயராமல் மூண்டு விளைசெய்ய வியங்கியது நீண்ட விதி நியமமாய் நின்றது. காவல் தெய்வமான திருமால் உறங்கும் போதும் உலக உயிர்களின் நிலைகளை நிறுத்து உறங்குவார். அதனால் அவரது உறக்கம் அறி துயில் என்று நின்றது. அத் துயில் அரசனுக்கும் உரிமையாம்.

அரிதுயில் அறிதுயில் ஆன வாறு போல்  
புரிதினி புரிதுயில் புவனம் யாவையும்  
பரிதிவா னவன்ஒளி பரந்த தென்னவே  
பெரிதுநேர் பேணுக பெருமை காணுக.

அரசே! நீ உறங்கும் போதும் காப்புக் கடவுள் போல் உலக மக்களுடைய சேமத்தைப் பேணி வருக என்று ஒரு வேந்தியோ நோக்கிப் போதித்துள்ள இது ஈண்டு ஊன்றி உணரவுரியது.

தனக்குப் பிறப்புரிமையாய் அமைந்த ஆட்சிப் பொறுப்பை உணர்ந்து நாட்டைப் பாதுகாத்து மக்களுக்கு நன்மை செய்து வரின் அவன் நீதி மன்னையை நிலவி நெடிய புகழ்களை அடைகிறான். உரிய கருமம் அரிய பெருமைகளை அருளுகின்றது.

“Justice is the having and doing what is one's own.” (Plato)

“ஒருவனுடைய சொந்தமான கடமையைச் செய்து உடையாமையை அனுபவிப்பதே நீதி நெறியாம்” எனப் பிளாட்டோ (பூவுலு கூறியிருக்கிறார்). மன்னன் ஆட்சி மன்னுயிர்க் கூகல்லாம் இன்னுயிர்த் துணையாயிருத்தவால் அவன் என்ன வகையிலும் பின்னம் உருமல் பேணிவருவது காணியாய் வந்தது.

பெரும்புண் சிறுதகைப் பெய்ம்மலர்ப் பைந்தார்க் கருங்கழல் வெண்குடையான் காவல்----விரும்பான் ஒருநாள் மடியின் உலகின் மேல் நில்லா திருநால் வகையார் இயல்பு. (வெண்பாமாலை)

அரசன் காவல் ஒருநாள் மடியின் உலகம் பெருநோய் ஆடையும் என இது குறித்திருக்கிறது. குறிப்பைக் கூர்ந்து பிரதிப்பவர் அரசனது பொறுப்பையும் சிறப்பையும் ஓர்ந்து பணர்ந்து ஆட்சி நிலையை நன்கு தேர்ந்து கொள்ளுவார்.

“அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது  
பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது.”

(சிலப்பதிகாரம், 28)

மாதர் கற்பு மன்னர் முறையால் மன்னியுள்ளது என்னும்  
இது உன்னி யுணர வரியது. ஆண்பாலும் பெண்பாலும் மாண்பாய்  
ஒழுகுவது விழுமிய ஆட்சியின் மாட்சியால் விளைவதாம்.

மனித சமூதாயம் புனித நிலையில் இனிது வாழ வேண்டு  
மானல் நீதிமுறை தழுவி அரசன் நெறியே ஆள் வேண்டும்.  
மாந்தர் மகிழ்ந்து வாழ்ந்து வரச்செய்யின் அவ்வேந்தன் மனுவின்  
மனுவாய் உயர்ந்து வானும் வியந்து புகழு விளங்கி மகிழ்வான்.

783 மனமொழி மெய் திமை மருவாமல் பேணி

இனஞும் உயிர்கட் கிதமாய்த்—தனையறிந்து  
வாழ்வானே ஆனாலிம் மன்னும் உயர் விண்ணும்  
ஆள்வானே யாவன் அவன்.

(ஏ)

இ-ள்

உள்ளம் உரை செயல்களில் யாதொரு தீதும் சேராமல்  
உயிர்களுக்கு இதம் புரிந்து உண்மை உணர்வோடு வாழுகின்ற  
அரசன் வையமும் வானமும் ஒருங்கே ஆளும் அதிபதியாய்  
உயர்ந்து யாண்டும் துதிபெற்று விளங்குவான் என்க.

பலவகை நிலைகளில் பிரிந்து பரந்துள்ள மனித சமூதா  
யத்தை ஆள நேர்ந்த அரசன் புனித நிலையில் உயர்ந்திருக்க  
வேண்டும். தலைமை அதிபதி தகுதியாய் அமைந்த போதுதான்  
மக்கள் தக்க வழிகளில் ஒழுகி மிக்க நலன்களை அடைய நேர்வர்.  
குடிகள் பெருந்தகவுடன் பொருந்திச் சிறந்து வாழ்ந்து  
வருவது கோமகன் திருந்தி வாழ்வதால் விளைந்து வருகிறது.

சேர்ந்த இனத்தின் படியே சீவர்கள் நேர்ந்து வருதலால்  
அரசனைச் சார்ந்த குடிகள் அவனுடைய இயல்பினை ஏய்ந்து  
இயங்குகின்றனர். மனம் தூயங்கை மன்னன் மாநிலம் காத்துவ  
ரின் மாந்தர் இனம் தூயராய் இனிது வாழ்கின்றனர். அறிவு  
சிலங்கள் நிறைந்த பெரியோர்களை உறவுரிமையாத் தழுவி  
அரசன் ஆட்சி புரிந்துவரின் அது விழுமிய மாட்சியாய் விளங்கி  
யாண்டும் வியன் பயன்களை விளைத்து எவ்வழியும் சிறந்து வரும்.

பெரியார்சௌற் பேணிப் பிறழாது நின்று  
 பரியா அடியார்ப் பறியான----கரியார் சொல்  
 தேரூன் இயையான் தெளிந்தடிசில் ஈத்துண்பான்  
 மாருன்மண் ஆளுமா மற்று. (எலாதி)

அரசன் இன்னவாடு இனியனுய் வாழு வேண்டும் எனக் கணிமேதயார் இங்ஙனம் குறித்திருக்கிறார். உள்ளம் புனித முடையராய்ச் சீவதயையோடு உயர்ந்திருப்பவர் பெரியர் ஆதலால் அவரை மருவி ஒழுகிவரின் அரசனுக்கு அது மகிழமை தருவதாம். செல்வம் அதிகாரம் முதலிய செருக்குகள் அரசனைச் சிறுமைப் படுத்தும் ஆதலால் அவ்வாறு படாதபடி பெரியோரைப் பேணி ஒழுகுவது அவனுக்குப்பெரிய பேரூய் அமைந்தது.

குணைர்மைகளால் உயர்ந்த வேந்தனை மாந்தர் மனம் உருகி மகிழ்ந்து தொழுகின்றார். இனிது பாதுகாத்து இதம் புரிந்து வருகிற அளவே வேந்தன் தருமானிதமானுய்ப் பெருமை பெற்று வருகிறார்கள். செயல் இனியதாகவே உயர்வுகள் உளவாகின்றன.

தான் மணிமுடி சூடியது சூடிகள் மனம் மகிழ்ந்து வாழு; செங்கோல் ஏந்தியது எங்கும் செவ்விய நீதி புரிய; அரியணையில் அமர்ந்தது அரியேறுபோல் ஹீரகம்பிரேமாய் யாவரையும் அடக்கி ஆள; இத்தகைய நிலைகளை உய்த்தணர்ந்து ஒழு கி வருபவன் உத்தம அரசனுய் ஒளி மிகுந்து நிற்கின்றார்கள். இனிய குணைர்மைகளால் மன்னன் அரியபுகழ்களை உரிமையா அடைகிறார்கள்.

“ மன்னுயிர் அனைத்தும் தன்னுயிர் என்ன  
 மகிழ்வொடு தாங்கி யாரேனும்  
 இன்னலுற்று அயர்ந்தோம் எனக்கலுழுந்திடன் தன்  
 இருவிழி நீரினை உகுப்பான்;  
 அன்னவெந் துயரை நீக்குமுன் தான் ஒன்று  
 அயின்றிடான் துயின்றிடான் எவரும்  
 நன்னகர் எங்கும் உளன்னப் பகர  
 நாடொறும் இயங்குவோன் கோனே. (1)

தான் இனி தியற்றும் மனுநெறிப் படிமுன்  
 தான்டந்து அறவழி காட்டி  
 ஞானநற் குணத்தின் மேன்மையால் எவர்க்கும்  
 நாயகன் தான்னனத் தெரித்துத்

தானமும் தயையும் மெய்மையும் தவமும்  
தற்பரன் வணக்கமும் பொறையும்  
மானமும் மிகுத்து நரர்ஸலாம் செழிக்க  
மகியர சளிப்பவன் மன்னே.

(2)

தன்புகழ் கருதி மருவல ரோடும்  
சமர்புரிந்து உயிர்களை மாய்த்துத்  
துன்பமே செய்ய இயைந் திடான்; முற்போர்  
தொடுத்திடான்; தன்னுயிர் அனைய  
மன்பதைக்கு இடுக்கண் யாவரே செயினும்  
வாளமர் இயற்றி நீக்கிடுவான்;  
இன்பதுன்பங்கள் தனக்கும் மற்றவர்க்கும்  
ஏகம் என்று எண்ணுவோன் வேந்தே.” (நீதிநூல்)

உலகை ஆள நேர்ந்த உண்மையான வேந்தன் எவ்வாறு இருப்பன்? அவனுடைய அறிவும் குண மூம் செயல்களும். எப்படி அமைந்து எவ்வழியில் ஒழுகி வரும்? என்பதைத் தெளிவாக இவை விளக்கியுள்ளன. கனிகளில் கனிந்துள்ள பொருள் களையும் குண நலங்களையும் கூர்ந்து ஓர்ந்து கொள்ள வேண்டும்.

இன்னவாறு இனிய தன்மைகள் நிறைந்தவனே மன்னன் என்றதனால் இங்ஙனம் அமையாதவன் அரசன் ஆகான் என்பது தெரிய நின்றது. உரிய பண்புகள் குறைந்த அளவு அரிய மேன்மைகள் மறைந்து போகின்றன. சிறுமைகள் சேர்கின்றன.

உயர்ந்த தலைமையை அடைந்து கொண்டவன் தனது நிலை மைய உணர்ந்து கடமையைச் செய்துவரின் அது கரும நியதி யாய்ப் பெருமை தருகிறது; தருமமும் அவனிடம் பெருகி வருகிறது. நீதி முறையான பரிபாலனம் அரசனுக்கு நெடிய கீர்த்தியை அருளுதலால் அதனை எவ்வழியும் வழுவாமல் நிலையாக ஆற்றி வருவதை அவன் உரிமையேரு போற்றி வருகிறார்.

“ The superior man places equity and justice above all else.”  
(Confucius)

“ தலைமையான கோமகன் தரும நீதிகளை எவற்றினும் மேலாக மதித்து யாண்டும் தளராமல் நடத்துகிறார் ” என்னும் இது இங்கே அறிய வரியது. சின தேசத்துப் பெரியார் கூறியுள்ள இது அரச மரபுக்கு ஞானபோதமா அமைந்திருக்கி ரது

தருமம் தழுவி அரசன் கருமம் செய்தருளின் அவன் து  
ஷுடி என்றும் நிலைத்து மேலான மாட்சிகளை விளைத்து வரும்;  
ஏந்து விழுமிய வரவை வளமா வளர்த்து நலமாய் வருக.

78.1 குடியாட்சி யெல்லாம் குவிந்து தனது.

முடியாட்சி யுள்ளே முடியப்—படியாட்சி  
ஆற்றி வருகின்ற அவ்வரசை எவ்வரசும்  
போற்றி வருமே புகழ்ந்து. (ச)

இன்

உலகிலுள்ள பலவகை அரசுகளும் வியந்து மகிழ்ந்து  
பணிந்து வரும்படி தன் ஆட்சியை நடத்துகிற அரசன் அரிய  
பல மாட்சிகளை அடைவான்; அவனையாவரும் புகழ்ந்து போற்  
றாவர்: தேவரும் உவந்து கொள்வர் என்க.

ஒருவரோடு ஒருவர் உசாவி அறிந்து உதவி புரிந்து கூடி  
வாழும் இயல்பு மனித இனத்தில் நீடி வந்துள்ளது. வீடு நிலம்  
மாடு மனை முதலிய பலவகை வசதிகளை வரைந்து கொண்டு  
யாந்தர் யாண்டும் வாழ்ந்து வருவதை ஓர்ந்து வருகிறோம். சுக  
ஷ்விகளாய் வாழுவே யாவரும் ஆவலோடு முயன்று வருகின்ற  
யார். மக்கள் வாழ்வு பக்கம் சிதையாமல் தக்க வகையில் நடந்து  
யாத்தகுதியான துணையெந்தவனே வேந்தன் என விளங்கி  
நிர்கின்றன். அவனது நிலை வியனை பயனுடையது.

உடலுக்குக்கை கால் முதலிய உறுப்புகள் அமைந்திருத்தல்  
(பொல் உலகிற்கும் அங்கங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றுல்  
அது நன்கு இயங்கி வருகிறது. தேகத்துக்குத் தலைபோல்  
(நூசத்துக்கு அரசன் அமைந்திருத்தலால் அவனுக்குத் தலைவன்  
என்று ஒரு பெயரும் வந்தது. அப்பெயர் உயர்வு குறித்துள்ளது.

தரை எனும் உடற்கு ஒரு தலைவனே தலை;  
நரர் பல உறுப்புகள் நலங்கொள் மெய்யது  
சிரமுறும் பொறிவழிச் செல்லுங் தன்மை போல்  
உரவரசனுக்கு அமைந்து ஒழுகும் வையமே. (1)

கோ அரிய சீவன் குடிகள் உடல் ஆவார்  
சீவன் சும்மா இருக்கத் தேகம் உழைத்து ஒம்புதல் போல்  
ஷுவலய மீதினில் தம் ஷுட்சிகளி ஞல்லழைத்துக்  
காவலனைக் காக்கக் கடனும் குடிகளுக்கே. (நீதிநூல்)

2000

## தரும தீபிகை

அரசனுக்கும் குடிகளுக்கும் இனிது அமைந்துள்ள உறவுரிமை களையும் தொடர்புகளையும் இவை உணர்த்தியுள்ளன. உருவக உரைகளும் உவமைகளின் குறிப்புகளும் ஊன்றிஉணரத் தக்கன.

சேர்ந்த அங்கங்களால் தேகம் இயங்குதல் போல் நேர்ந்த அரசு முறையால் “தேசம் இயங்கி வருகிறது. கால்கள் நடக்கின்றன; கைகள் வேலை செய்கின்றன; கண்கள் பார்க்கின்றன; காதுகள் கேட்கின்றன; மனமுப் அறிவும் கிணவு கிஂதனை களால் நெறியே செலுத்துகின்றன; இவை யாவும் இனிது இயங்கிவரச் சீவன் தனியே தலைமையில் நின்றுள்ளது. இந்த நிலைமையில் அரசனும் நிலவியுள்ளான். உழுவு வாணிகம் முதலிய தொழில்களைச் செய்து குடிசனங்கள் உலகை வளம் படுத்தி வருகின்றனர்; அவ்வரவு எவ்வழியும் செவ்வையாய் இனி து நடந்து வர அரசன் யாண்டும் நன்கு பாதுகாத்து வருகிறார்.

நீதி முறையான அப் பாதுகாவல் பிழையாய்ப் படுது படின் குடிகள் துயரடைய நேர்கின்றார்; உற்ற துயரங்களை ஒழிக்க மூண்டு நாட்டுமக்கள் புரட்சி செய்ய நேர்ந்த போது தான் மேல் நாடுகளில் குடியாட்சிகள் தோன்றல்லயின. பொது சனங்களால் தேர்ந்து எடுத்த சிலர் ஆளுவதால் சுலைபத்தியம் னன இனவுரிமையோடு அது பெயர் பெற நேர்ந்தது.

இந்த நாட்டு வேந்தர்கள் ஆகிமுதல் நீதிமுறையோடு குடிகளை இனிது பேணி வந்துள்ளமையால் அவர் பால் பேரன்பூண்டு எல்லாரும் ஆர்வமாய்ப் போற்றி வந்துள்ளனர். அரசன் தெய்வத்தின் பிரதி நிதி என்று பெருமகிமையோடு பேண நேர்ந்தமையால் இறை என்னும் கடவுள் நாமத்தை அவன் அடைய நேர்ந்தான். உற்ற பேர் உய்த்தனர்வுடையது.

தருமதெறி தழுவி உயிர்கள் இன்புற ஆட்சி புரிகிற அரசன் என்றும் மாட்சி யடைந்து உயர்ந்து விளங்குகிறார்கள்; அவனைத் தாய் தந்தை தெய்வம் என வையம் வாழ்த்தி வணங்குகிறது.

கோல்வரும் செம்மையும் குடைவரும் தண்மையும் சால்வரும் செல்வம் என்று உணர்பெருங் தாதை போன்று மேல்வரும் தகைமையால் மிக விளங்கினர்கள் தாம் நால்வரும் பொருவில் நான் மறையெனும் நடையினார். (1)

சான்றெனத் தகையசெங் கோலினான் உயிர்கள் தாம் ஈன்றநல் தாய்னாக் கருதுபேர் அருளினான்

ஆன்றிலூசு செல்வமித் தனியும் மொய்த் தருகுறத்  
தோன்றலைக் கொண்டுமுற் செல்கெனச் சொல்லினான். (2)  
(இராமாயணம்)

இங்கு இரண்டு பாடல்களையும் ஊன்றிப் படியுங்கள். தசரத மன்னனையும், அவனுடைய அருமைப் புதல்வர் நால்வரையும் இங்கே ஒருங்கே கண்டு களிக்கிறோம். அரசுக்ல உருவங்கள் தநும் நீதிகளாய் மருவி நின்று இனிய காட்சிகள் தருகின்றன.

கடவுள் சாட்சிப்பால் நடு நால்வரையாய் நன்று யாண்டும் நெறி முறையே நீதி செலுத்தும் செங்கோலினை யுடையவன்; என்ற தாய் என உயிர்கள் கருதும் பேர் அருளினான் எனத் தசரத மன்னனைக் குறித்திருப்பது இங்கே கூர்ந்து சிந்திக்கத் தக்கது.

இத்தகைய உத்தம அரசர் ஆட்சியில் வாழும் குடிகள் எத்தகைய பாக்கியசாலிகள்! இன்னவாறு மன்றுயிர் இன்புற மனுநீதிகள் புரிந்து வந்த வேந்தர்களைப் பெற்று மேலான நிலையில் மேன்மை எதியிருந்த பாரத நாடு கால வேற்றுமையால் மாறு பட்டு மதிமை கெட்டுப் பரிதாப நிலையில் மறுகி யுள்ளது.

தரும குணங்கள் மருஷ்ய அரசை அடைந்த பாதுதான நாடு பெருமை அடைந்து விளங்கும். மாந்தரும் மாண்பு மிகுந்து ரகிமையுடன் வாழுந்து யாண்டும் உயர்ந்து மகிழ்ந்து வருவர்.

785 நாட்டில் குடிசனங்கள் நன்மை யுறநாடித்  
தேட்டின் வழிகள் செழிப்பாக்கி—மூட்டும்  
பகைகோள் படியாமல் பாதுகாத் தாஞும்  
வகையே அரசின் வலி. (ந)

இல்:

தன்து நாட்டில் உள்ள மக்கள் நன்மையாய் வாழுந்து வரும்படி ஆய்ந்து புரிந்து வருவாய்க்கு உரிய வழிகளைப் பெருக்கிப் பதை முதலிய துயர்கள் படியாமல் பாதுகாத்து வரும் யெல்லே அரசுக்கு மேன்மையான உயர் வலியாம் என்க.

இது ஆளும் நிலை வாழும் வகையை உணர்த்துகின்றது.

ஓர் அரசு இனிதாய் நிலைத்து வர வேண்டுமானால் அங்கே குடிகள் வளமாய்ச் செழித்து வர வேண்டும். குடி உயர் முடி

உயரும் என்பது முது மொழி. முடிக்கும் குடிக்கும் அமைங்குள்ள தொடர்பை இப் பழமொழி கிழமையாய் விளக்கியுள்ளது. குடிசனங்கள் மகிழ்ந்து வாழ்ந்துவரின் அரசனது முடிஉயர்ந்து ஒளி வீசி வரும். தலைக்குக் கால் போல் அரசுக்குக் குடி நிலைத்த உறுதியை உதவி வருகிறது. கால் நடந்து வரத் தலை தொடர்ந்து உயர்ந்து திகழ்கிறது. கால் முடமாய் நடக்க வில்லையானால் தலையும் மடமாய் நின்று விடும். குடிகள் செழித்து உவங்து வரும் அளவு அரசு தழைத்து உயர்ந்து வருகிறது; அவை வறுமை முதலிய சிறுமைகளால் தளர்ந்து நின்றால் அரசன் பெருமைகளை இழுந்து பேதயாய் இழிந்து படுவான்.

உயிர் வாழ்வு கெல் புல் முதலிய பொருள்களால் பொலிந்து வருகிறது. சீவ ஆதாரமான அவை எங்கும் பொங்கி வரும்படி உழவு முதலிய தொழில்களை யாவரும் விழைந்து பேணி வர அரசன் உணர்ந்து செய்துவரின் நாடு உயர்ந்து வரும்; மக்களும் மகிழ்ந்து வருவர்; அவ்வாவு அரசுக்கு உரமாய் உறுதி புரிந்து வரும். ஏர் உயர அரசன் சீர் உயர்ந்து திகழ்கின்றது.

சோழ மன்னன் முடி குடிய பொழுது புலவர் பலர் அவனை வாழ்த்தியருளினார். வாழ்த்துப் பாடல்கள் அவனுடைய மாட்சிகளை விளக்கி ஆட்சியைப் புகழ்ந்து நெடிதாய் வந்தன. கலை மணம் கமழுந்து பலவகை நயங்களும் அவை பழந்திருந்தன. அந்தக் கவிஞர் குழுவில் ஒளவையும் கலந்திருந்தான்; செவ்வையாய் ஒன்று பாடியருளினான். அது அயலே வருகிறது.

**வரப்புயர வாழ்க வரைந்து.**

என்ற இந்த வாசகத்தைச் சிறிய முற ஒன்றே ஸ்டாபுதி அரசனிடம் கொடுத்தாள்; அவன் வாங்கிப் படித்தான். ஒளவையை நிமிர்ந்து பார்த்தான்; அந்தப் பார்வை அதன் பொருளை அவாவி நின்றது. வெண்பாவின் ஈற்றடி போல் உள்ளதே; மற்றை மூன்று அடிகளும் தோன்ற வேண்டுமே என்று ஆன்ற ஆவலோடு அவன் கேட்டான். பாட்டி பாட்டை முடித்துக் காட்டினான். அக் காட்சி கலையின் மாட்சியாய் விளங்கியது.

சங்கோல நீர்குழ் தரணிதனில் எவ்வழியும்  
செங்கோல் செலுத்திவரும் தேர்வேந்தே;---எங்கும்

நிரப்புநிலை நீங்க நிறைவளங்கள் ஒங்கும்  
வரப்புயர வாழ்க வரைந்து.

அரசே! உன் நாட்டில் வறுமை யாதும் புகாதபடி வரம்பு  
போட்டு வருக; அவ்வாறுவரின் அறம் பொருள் இன்பம் புகழ்  
ஈராகும் ஒருங்கே உளவாம் என உழவின் உளவு தெரிய இவ்  
வாறு உரைத்தருளினால். உரை நிறைபொருள்யாக நிலவி வந்தது.

வரப்பு என்பது வயல்களில் நீர் தங்கியிருத்தற்கு வேவ விப்பால் சூழ்ந்து நிற்கும் அணை. எல்லைக் கோடாய் நிற்றலால்  
வாம்பு என வந்தது. வரம்பு உயர நீர் உயரும்; நீர் உயர நெல்  
உயரும்; நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோன் உயர்  
ஈன். இந்த உயர் நிலைகளுக்கு எல்லாம் உயிர் நிலையாயுள்ள  
கூம்யால் வரப்பின் உயர்வைச் சிறப்பாக உணர்த்தினால்.

“வார்சான்ற கூந்தல் வரம்புயர வைகலும்  
நீர்சான்று உயரவே நெல்உயரும்---சீர்சான்ற  
தாவாக் குடிஉயரத் தாங்கருஞ்சீர்க் கோ உயரும்  
ஓவாது உரைக்கும் உலகு.” (சிறுபஞ்ச மூலம், 46)

கோவின் உயர்ச்சிக்கு முறையே அமைந்துள்ள மூல கார  
ஈங்களைக் குறித்து காரியாசான் என்னும் சங்கப்புலவரும் இங்  
ங்கம் கூறியிருக்கிறார். குடிகள் உயர்ந்து வாழ யாண்டும் உதனி  
புரிந்து இனி து புரந்து வருபவனே தனி முதல் வேந்தனுய்த்  
தாழுத்து வருகிறான். சேயைப் பாதுகாக்கும் தாயைப் போல  
நாட்டு மக்களைப் பேணி வருபவன் நலம் பல காணுகின்றான்.

நாய் அறியாத சேய் இருந்தாலும் தான் அறியாதவர் இல்லை  
நாதன்மையினால் அறவழி நிற்கும் அறிஞரை அறிந்தவர்க்குஉரிய  
நியா ஆதிக்கம் தந்து நன்னீதி சீலுத்தி எங்கனும் மருந்தினுக்கும்  
நியாவர் இலர்னன்று இசையுற அடக்கும் திறலுளோன் பூதல வேந்தே.  
நாத்திராம் சோலை சாலைகள் குளங்கள் தண்ணீதி மதகொடு ஆலயங்கள்  
நாத்திரியா சாலை மாடகூடங்கள் வேறு வேறுமைத்து வேளாண்மை  
நாத்திரியாம் அகலா வாணிகம் ஆதி சகல நற்கெழில் அவரவர்கள்  
நாத்திரியம் முயல இத்திசை புரக்கும் நிருபனே நிருபனம் அன்றே. (2)  
(நீதிநூல்)

அரசன் செய்ய வேண்டிய முறைகளும் துறைகளும் இவ்  
வாறு அறிய வந்துள்ளன. கரும வீரனுய்த் தரும நலங்களை  
வளர்த்து வருபவன் இருமையும் பெருமைகள் பெறுகின்றான்

தனது ஆளுகையில் வாழுகிற மாந்தர் நல்ல உறுதி ஊக்கங்கள் தோய்ந்து யாண்டும் உழைத்து உயர்ந்து வர வேந்தன் உதவி வர வேண்டும். உள்ளக் கிளர்ச்சியும் உற்சாகமும் மனிதனுக்கு அதிசய ஆற்றல்களை அருளுகின்றன; அந்த உயர் நலங்களை அரசன் அயராமல் ஆதரித்துவரின் அவனது ஆட்சி என்றும் மாட்சியாய் உயர்ந்து மகிழ்ச்சை பல நிறைந்து விளங்கும்.

786 பொங்கோத ஞாலம் புகழ்ந்து மகிழ்ந்துவரச்  
செங்கோல் செலுத்தித் திசைனங்கும்—மங்காத  
கீர்த்தி வளரக் கிளர்ந்து வரும் அரசே  
மூர்த்தி அரசுள் முதல்.

(க)

இ-ள்

கடல் சூழ்ந்த உலகம் உளம் உவந்து புகழ்ந்துவர நெற்றே  
செங்கோலைச் செலுத்திவரின் அந்த அரசு மங்காத கீர்த்தியுடை  
யதாய் எங்கும் முதன்மை எய்தி உயர்ந்து நிற்கும் என்க.

தலைமையான அரசின் நிலைமையை இது உணர்த்துகின்றது.

முன்பு புரிந்த புண்ணிய நிலையில் உயர்ந்து வந்துள்ள அரசன்  
அந்திலைமையை எண்ணி யுணர்ந்து தனக்கு நண்ணியுள்ள கரு  
மங்களைக் கருதிச் செய்து வருவது உறுதியான கடமையாய்  
வந்தது. எந்த மனிதனும் அவனுக்குச் சொந்தமாய் அமைந்த  
காரியத்தைக் கருதிச் செய்துவரின் கருமலீரான அவன்  
உயர்ந்து திகழ்கிறான். பெரியபலன்களும் நிறைந்துவருகின்றன.

வினையாண்மை மனிதனை வியானை நிலையில் உயர்த்துகின்றது. ஆண்மைக்கு மேன்மையாய் அமைந்துள்ள அரசன் ஆட்சியை நீதி முறையில் நெற்றே செலுத்திவரின் அரிய பல செல்  
வங்களும் கீர்த்திகளும் அவனிடம் உரிமையோடு வந்து சேரு  
கின்றன. முறைமை செய்துவருப் பொவு இறைமை எய்துகிறது.

இனிய பாதுகாவலான ஆட்சி முறை குடிகளுக்குச் சுக  
மான வாழ்வுகளை இயல்பா அருளுகின்றது. உயிர் வாழ்வு துயர்  
நீங்கி உயர்கிறது. சீவர்கள் உவந்து வாழ்ந்து வரவே அங்கே  
தெய்வத் திருவருள் சுரந்து வருகிறது; வரவே அந்த மன்னனு  
டைய நாடு மன்னிய வளங்களோடு மகிழ்ச்சை மிகப் பெறுகிறது.

இயல்புளிக் கோல்லுச்சும் மன்னவன் நாட்ட  
பெயலும் விளையுள்ளது.

(குறள், 545)

உரிய நீதிமுறையே செங்கோலைச் செலுத்துகிற அரசனது  
ஏதில் பருவ மழைகளும் பெரிய விளைவுகளும் ஒருங்கே உள்ளன;  
என இது உணர்த்தி யுள்ளது. மன்னன் ஆட்சிக்கும் மாந்தின் மாட்சிக்கும் மருவியுள்ள உரிமை ஸ்ண்டு ஊன் றிருவாரவுரியது. அரச நோக்கு அவனியை உயர்வா ஆக்குகிறது.

குற்றங்களை நீக்கிக் குணங்களை வளர்த்து எவ்வழியும்  
பூர்வவையாய் வேந்தன் பாதுகாத்துவரின் மாந்தர் மனம்;  
பூமியின் வாழுவர்; தருமங்கள் யாண்டும் தழைத்து வரும்;  
நிலங்கள் வரனம் உவந்து காலம் தவறுமல் கனிந்து மழை பொழி  
ஏறும்; வையமும் உவந்து மிகுந்த விளைபொருள்களை வழங்கியரு  
ஏறும். பொருள்கள் பெருகிவர அரசு பெரியமகிமையடையும்.

உலகம் அரசனை இனிய தலையாக வடையது; தலைவரனா  
ஷன் நீர்மையோடு நின்று கூர்மையாக ஓர் ந் து குடிகளைப்  
பூர்த்துவரின் நெடிய பல வளங்கள் எங்கனும் பெருகிப் பொங்கல்  
புகழோடு நாடு பொலிந்து பீடு மிகுந்து விளங்கும்.

“ மழைதொழில் உதவ மாதிரம் கொழுக்கத்  
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளை  
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த  
நோய் இகந்து நோக்கு விளங்க  
பொய் அறியா வாய் மொழியால்  
புகழ்நிறைந்த நன்மாந்தரோடு  
நல்லூழி யடிப்படைப்  
பல்வெள்ளம் மீக்கூற  
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக!” (மதுரைக்காஞ்சி)

நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் ஆண்டு  
யந்த போது நாடு இருந்த நிலையும், அவனது ஆட்சி முறையும்  
பொது நிறையும் இதனால் அறிய வந்தன. போய் அறியா வாய்  
மோழியால் புகழ் நிறைந்த நன் மாந்தரை உரிமையோடு துணை  
மாந்த தழுவி யுள்ளமையால் அவ் வேந்தனுடைய மெய்யான  
ஏ, வாலங்களையும் மேலான நிலைமைகளையும் பரிபாலன நீர்ப்பை  
உயிரியும் தெளிவாக நாம் நன்கு தெரிந்து கொள்ளுகிறோம்.

இத்தகைய விழுமிய வெந்தனைத் தமக்குத் தலைவருகைப் பெற்றுள்ள மாந்தர் எவ்வளவு பாக்கியசாலிகள்; அந்தநாடு எத்தனை உத்தம நிலையில் உயர்ந்திருந்திருக்கும் என்பன் ஈண்டு உய்த்துணரத் தக்கன. இனிய அரசால் பணித இனம் மகிழ்ச்சியும்.

தருமநெறி ஒழுகி உயிரினங்களை உரிமையோடு பாதுகாத்து வரின் அந்த அரசன் அரிய பல மகிழ்ச்சிகளை எளிதே அடைந்து கொள்கிறார்கள். வெற்றியும் புகழும் எவ்வழியும் அவன் பெற்று மகிழ்ச்சிகள். செய்யும் நீதிகள் திவ்விய நிலைகளை அருளுகின்றன.

ஆர்கலி ஞாலத்து அறங்காவ லால்சிறந்த  
பேரருளி ஞற்குப் பெறலருமை யாதரோ?  
வார்திரைய மாமகர வெள்ளத்து நாப்பண்ணும்  
போர்மலைந்து வெல்லும் புகழ். (இரும்பல் காஞ்சி)

அறத்தின் வழியே ஞாலத்தைக் காத்து வருகிற அரசன் அரிய கீர்த்திகளையும் பெரிய வெற்றிகளையும் யாண்டும் பெற்று விளங்குவான் என்னும் இது ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்ள வரியது. உற்ற ஆட்சியை நெறியே செய்க; உயர்ந்த மாட்சி உரிமையாய் வரும். கரும நிலையில் பெருமைகள் விளைகின்றன.

787 குடியை இனிதோம்பிக் கொற்றம் புரிந்து  
படிமுழுதும் இன்பம் பரப்பி—மடியின்றி  
நாடிப் பகையடக்கி நண்ணுனேல் அவ்வேந்தன்  
பேடியே ஆவன் பிழை. (எ)

இ-ள.

தனது குடிகளை இனிது பாதுகாத்து வெற்றி நிலைகளை விளைத்து உலகம் எங்கும் இன்ப நலங்களைப் பறப்பி எதிரிகளை அடக்கி விதி முறையோடு ஆளுகின்றவனே சிறத்த அரசன்; அவ்வாறு ஆளாதவன் இழிந்த பேடியாக் கழிந்து படுவன்னாக.

இது ஆண்மை வழுவின் அவலமாம் என்கின்றது.

உலகம் ஆளும் உரிமையோடு பிறந்து வந்துள்ள அரசன் சிறந்த மேன்மையில் உயர்ந்து நிற்கிறார்கள். அந்த நிலை எந்த வகையிலும் நிலைத்து வர அவன் சொந்த நிலைமையை யுணர்ந்து தொழில் செய்து வர வேண்டும். தன் கடமையைக் கருதி

வின்று கருமங்கள் செய்து வருபவன் எவ்வழியும் பெருமைகள் பெறுகின்றன. உற்றுரிமை உறுதியும் ஒளியும் பெற்றுவர்க்கு வருவது உடையவன் புரியும் விளையாண்மையாலேயாம்.

தன் நாட்டில் வாழும் குடிகளை நாட்டத்தோடு பாதுகாப்ப வனே நலம் பல பெறுகின்றன. காப்பு முறையில் குறை நோராமல் காத்து வரும் அளவே காவலன் என்னும் பேர் அவனுக்கு உரிமையாய்ப் பூத்து வருகிறது. புரப்பது ஆகிய -அச்சிறப்பு நிலை பிழைபடின் அரசனுடைய பிறப்பும் பேரும் பழி படும். மன்னனது சீரும் சிறப்பும் மன்னுயிர் புரக்கும் மாட்சியால் நீட்சியுற்று நிலவுகின்றன. புரப்பவன் பிரபு ஆகிறான்.

“காப்பே அரசுக்குக் கண்” என்பது பழமொழி. குடிசாங்களைப் பாதுகாப்பதில் அரசன் எவ்வளவு விழிப் புடையனுமிருக்க வேண்டும் என்பதை இது நன்கு விளக்கி யுள்ளது.

ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகளுக்கு முன்னர் ஈண்டிய புகழுடன் பாண்டிய மன்னன் ஒருவன் மதுரையிலிருந்து அரசு புரிந்தான். அவன் அருந்திறலாண்மையும் பெருதன்மையும் நிறைந்தவன். நிலம் கீர்தி வளி வான் என்னும் ஜூந்து பூதங்களின் இயல்பும் அவன் பால் அமைந்திருந்தமையால் பூதப் பாண்டியன் எனப் புகழ் பெற்று கின்றன. தேசமக்களை அதிக நேசத்தோடு பாதுகாத்து வந்தான் ஆதலால் முதுநீர் உலகம் அதிசய நிலையில் அவனைத் துதி செய்து வந்தது. அவனுடைய கீர்த்திப் பிரதாபங்களைக் கண்டு பொருமை கொண்ட மறுபுல மன்னர் சிலர் பொருபடை திரட்டிப் போராட நேர்ந்தனர். பகையாய் மூண்டு வந்த அந்த வேந்தர் நிலையை இசூழ்ந்து இவன் வெசுண்டு எழுந்தான். அங்கும் சிறி எழுந்த பொழுது வீர சபதம் கூறினான். அருமையான அவ்வுரைகள் அயலே காண வருகின்றன.

மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து  
அடங்காத் தானை வேந்தர் உடங்கியைந்து  
என்னைடு பொருதும் எனப; அவரை  
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு  
அவர்ப்புறம் காணேன் ஆயின் சிறந்த  
பேரமர் உண்கண் இவளினும் பிரிக;  
அறனிலை திரியா அன்பின் அவையத்துத்

2008

## தரும தீபிகை

திறனில் ஒருவனே நாட்டி முறை திரிந்து  
 மெலிகோல் செய்தேன் ஆகுக; மலிபுகழ்  
 வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்  
 பொய்யாயாணர் மையற் கோமான்  
 மாவனும் மன்னயில் ஆந்தையும் உரைசால்  
 அந்துவம் சாத்தனும், ஆதன் அழிசியும்,  
 வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும்  
 கண்போல் நண்பின் கேளிரோடு கலந்த  
 இங்களி மகிழ்ந்தை இழுக்கியான் ஒன்றே  
 மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த  
 தென்புலம் காவலின் ஓரீஇப் பிறர்  
 வன்புலம் காவலின் மாறியான் பிறக்கே.

(பூதப் பாண்டியன்)

பாண்டிய மன்னன் கூறியுள்ள இச் சீரிய மொழிகளில் நீர்மைகள் நிறைந்துள்ளன; கூர்மையாய் ஓர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். பெரும் படைகள் உடையோம் என்று செருக்கி என்னேடு போருக்கு வந்துள்ள வேந்தறைப் புறங் காட்டி ஒடும்படி பொருது தொலைத்து வெற்றி விருதோடு இன்று மீண்டு வருவேண்; அவ்வாறு செய்யேன் ஆயின் நீதி முறை தவறிக் கொடுங்கோல் புரிந்த கடுங்கேடனைய் நான் நெடும் பழி அடைவேலைக்; உயர்ந்த குடி வளங்கள் நிறைந்த சிறந்த இந்தத் தென்னட்டைப் பாதுகாக்கும் அரசுரிமை நீங்கி இழிந்த ஒரு காடு காக்கும் காவல்காரனைய்ப் பிறந்து போவே வைக் என்று இங்ஙனம் வீரவாதம் கூறிப் போர் மேல் ஏற்யிருக்கிறோன்; கூற்யபடியே காரிய சித்தியை அடைந்து வந்து வீரிய வேந்தனைய் விளங்கி யாண்டும் நீதிமுறைகளை விளக்கி நின்றுள்ளன.

மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த தென்புலம் காவல் என்றதனால் தன் குடிப் பிறப்பையும், குடிகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும், தனது நாட்டின் மேன்மையையும் இவன் கருதிப் போற்றி வந்துள்ள உறுதியும் உரிமையும் உணரலாகும். நாட்டை அரசன் சரியாக்காக்க வில்லையானால் பின்பு காட்டைக் காக்கும் கூலிக்காரனைய்க் கடைப்பட்டுப் போவான் என்று குறித்திருப்பது இங்கே கூர்ந்து சிந்தித்து ஒர்ந்து கொள்ள தத்தக்கது.

ஈடுபை இனிது ஓம்புதல், கொற்றம் கருதல், படிமுழுதும் ஆகியப் பரவப் பண்பு புரிதல், மடியின்றி முயலல், பகையை கூக்கல், உலக நிலை தெரிதல், உறுதி நலம் காணல் முதலிய பார்த்தகைமைகளை இயல்பாக வடையவன் உத்தம அரசனுய் ஸ்ரீ பெற்று நிற்கின்றன. நாடு அரசு புரிபவன் பிடு மிகுந்து ஸ்ரீ. நிலவுகின்றன. இங்ஙனம் செய்யாதவன் பேடியா யிழிந்து போழு படுகின்றன. இழிவு நேராமல் கீழுமிய நிலையில் ஒ மு கீ யர்க. உரிமையை ஓர்ந்து செய்பவன் பெருமை பெறுகிறன.

கண்ணிற் சொலிச்செவியின் நோக்கும் இறைமாட்சி புண்ணியத்தின் பாலதே ஆயினும்---தண்ணீரியால் மன்பதை ஓம்பாதார்க்கு என்னும்? வயப்படை மற்று என்பயக்கும் ஆணல் லவர்க்கு. (நீதிநெறி விளக்கம், 28)

அரசு பதவி அரிய புண்ணியத்தால் வருவது; அங்ஙனம் மகிழ்ச்சியையும் வந்த ஆட்சியைப் பெற்ற அரசன் தன் கடமையை எண்ணர்ந்து கருணையோடு குடிகளைப் பாதுகாக்க வேண்டும்; அவ்வாறு காவானியின் பேடி கைவாள் போல் அந்த அரசு போழுபடும் என இது குறித்துள்ளது. பழி நேராமல் புகழு ஏற்பவண்டுமானால் அரசன் எவ்வழியும் விழியுன்றி உயிர்களையாண் டும் செவ்வையாப் பேணி வரவேண்டும் என்பது காண வந்தது.

—

788 மக்கள் மகிழ்ச்சியே மன்னவன் ஆட்சிக்குத்  
தக்க புகழ்ச்சியைத் தந்தருளும்—மக்களுளம்  
நொந்து படிஞே நொடியின்கண் அவ்வரசு  
வெந்து படுமே விளிந்து. (அ)

இ-ள்.

மக்களுடைய மன மகிழ்ச்சியே மன்னனுடைய ஆட்சிக் குத் தக்க புகழ்ச்சியை அருளிவருப்; மக்கள் மனம் நொந்து புலம்பினால் அந்த அரசு விரைந்து வெந்து அழிந்து போம் என்க.

ஒரு அரசு நெடிது நிலைத்து வருவது அந்த நாட்டில் வாழு டுன்றி குடிசனங்களுடைய உவகை நிலைகளைப் பொறுத்துள்ளது. பயிருக்கு உரம் போல் அரசு தருவக்குத் தருமரும் மக்களுடைய மகிழ்ச்சியும் உறுதி புரிந்து வருகின்றன. வேந்து வேந்து அழி

2010

## தரும தீபிகை

யாமல் ஏந்திய புகழோடு என்றும் இருக்க வேண்டுமானால் மாந்தர் மகிழ்ந்து வர ஓர்ந்து அவன் வினை புரிந்து வர வேண்டும்.

நீதி முறையே அரசு புரியின் ஆதி பகவன் அருள் வருகிறது; அது வரவே அந்த வேந்தன் எவ்வழியும் திவ்விய மகிழ்மை களை அடைந்து திகழ்கின்றன. வலியும் வனப்பும் புகழும் உயர்வும் செங்கோலால் பொங்கிப் பொலிவு மிகுந்து வருகின்றன.

மன்னவன் வலிசெங் கோலினால் அன்றி  
வாளினால் சேனையால் இல்லை;

நன்னெறி வழுவா மன்னவன் தனக்கு  
நாடெல்லாம் பேரரண்; உலகில்

மன்னுயிர் எல்லாம் அவன் படை; அன்னேர்  
மனம்ஸலாம் அவனுறை பிடம்;

இன்ன தன்மையனும் அரசளிப் பவளை  
இகல்செயும் தெறுநரும் உளரோ? (நீதிநூல்.)

அரசன் நல்ல நெறியடையவன் ஆலேல் அவனுக்கு எல்லா மேன்மைகளும் வலிமைகளும் உள்வாகின்றன; மாந்தர் யாவரும் தம் உயிர் என அவனை உரிமையோடு உவந்து போற்றி வருகின்றனர்; தெய்வத் தேசோடு அவன் சிறந்து விளங்குகின்றன; அவனுக்கு மாருத யாரும் நேர்கில்லார்; எல்லாரும் இனியராய் இனைந்து நிற்பர்என்பதை இங்கே உணர்ந்து கொள்கிறோம்.

குழகள் மனம் மகிழ்ந்து வாழக் கோமுறை புரிபவன் நெடிய வலிகளையடையவனும் நிலை பெற்று நிற்கிறோன். நாடு உவந்துவர நாதன் உயர்ந்து வருகிறார்கள் என்பது முதுமொழி. அரசனுடைய உயர்ச்சியும் உறுதியும் குழகளுடைய மகிழ்ச்சியால் விளைந்து மகிழ்மையா வரும் என்பது இதனால் விளங்கி நின்றது.

பெற்ற பிள்ளைகளைப் பெருமையா வளர்த்து வரும் தந்தை போல் உற்ற குழகளை உரிமையாப் பேணி வருகிற அரசன் உயர்ந்த வெற்றிகளையடைந்து ஒளி பெற்று மினிர்கின்றன. மக்களுக்கு நலம் புரிவது மன்னனுக்குக் குல தருமம் ஆதலால் உரிமையான அதனைச் செய்தவன் இருமையும் பெருமைகளைப் பெறுகின்றன. கருமக் காட்சி தரும ஆட்சியாய் வருகின்றது.

“ஏந்தினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்  
ஏந்துகொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும் என்  
மாண்குடன் மாண்டது ஆயினும் மாண்ட  
உறநெறி முதற்றே அரசின் கொற்றம்.” (புறம், 55)

யானை தேர் பரி வீரர் முதலிய படை வலிகள் நிறைந்திருங்  
ாலும் அறநோறியே அரசனுக்குத் திறமான வெற்றியாம் என்  
இப்பு இது எண்டு உய்த்துணரத் தக்கது. தருமமே ஜௌயம் என்  
து வேத மந்திரமாய்ப் பிளங்கி வருகிறது. அதனை உரிமையோடு  
நமுனி வருபவர் உயர் நிலைகளில் ஒளி மிகுந்து வருகின்றார்.

திரண்ட சேனைகள் இருந்தாலும், சிறந்த செல்வங்களும்  
யர்ந்த அரண்களும் நிறைந்து நின்றாலும் அரசன் செங்கோல்  
(ஷ)ழந்து வெங்கோலன் ஆயின் அவை யாவும் விரைந்து அழிந்து  
போம். அரசு கோடிக் கொடியதானால் குடிகளே கூற்றுய்க்  
கோல்ல நேரும். கொடுமை யுடையவன் கடுமையா அழிகிறான்.

“ கொடிய மன்னவர்க்குக் குடிகளே ஒன்றார்;  
கோட்டையே அமர்க்களம்; அவர் தம்  
அடிகள்தோய் நிலம் எங்கனும் படுகுழியாம்,  
அயின்றிடும் அன்னமும் விடமாம்;  
நெடிய ஆசனமே காசனமேடை;  
நிமிர்தழையோர் நமன் தூதர்  
கடிமனை மயானக் காடு எனின் கொடுங்கோல்  
காவலர் உய்யுமாறுளதோ? ”

நீதி முறை துறந்து அரசன் தீது புரிய நேரின் அவன் நீச  
மாய்நாசம் அடையும் நிலைகளை இது நன்கு வரைந்து காட்டி  
உள்ளது. இனிமை மாறிக் கொடுமை மீறிய பொழுது அங்கே  
அழிவு கடுமையாய் வருகிறது. காசனம் = கொலை. கொடிய  
அரசன் வீற்றிருக்கும் சிம்மாசனம் கொலையுண்டு சாகும் தூக்கு  
பீட்டையாம் என்றது எவ்வழியும் அவனுக்கு மூண்டுள்ள அழிவு  
ங்கள் தெளிய வந்தது. தீமை எவனையும் தீய்த்து விடுகிறது.

தலைமையானவன் நிலைமை திரிந்தபோது நெடுந்துயராகின்  
நாறு; ஆகவே உலகம் அவனைப் பல வகையிலும் வெறுத்து விடு  
யிருது. குணமுடையனுய்க் குடிகளைத் திருத்தி இனிது புரந்தருள்  
பயன் மனமுடையனுய்ம் மதிப்படைந்து வருகிறான்; அங்குன

நின்றி அவர்க்கு அல்லல் புரிய நேரின் அவர் உள்ளம் நொந்து அவனை எள்ளி இகழ நேர்வர்; நேரவே அவன் எவ்வழியும் தாழ்த்து இழிவு பல அடைந்து அழிவுற நேர்கின்றன.

குடி நோந்துவரின் முடி சிந்தி விழும் என்னும் பழுமொழி கொடுங்கோல் அரசனுடைய அழிவு நிலையை விழி தெரிய விளக்கியுள்ளது. வேங்கோலன் விரைந்து வெந்து வீழ்கின்றன.

குடியஸ்த்து இரந்துவெங்கோலொடு நின்ற  
முடியுடை இறைவனும் மூர்க்கனும் பதரே. (நறுந்தொகை)

இனிய நீர்மைகுன்றி அரசன் கொடியன் ஆனால் மூர்க்கன், பதர் என இங்ஙனம் இழிந்து படுகிறன். பயனுடையவன் மணி யாய்வூயர்வடைகிறன்; அஃது இல்லாதவன் பதராய் இழிவுறுகிறன். குடி வருந்தினால் முடி அழிந்து விடும்; அது உவந்தால் அது உயர்ந்து ஒளி பெற்று நிற்கும். நிலைமை தெரிந்து நீதி புரிக.

789 தரும நெறிதழுவித் தக்காரைப் பேணிக்  
கருமம் கடைபோகச் செய்து—மருமங்கள்  
யாவும் தெரிந்திங் கவனி புரந்துவரின்  
தேவும் புகழும் தெளிந்து. (க)

இ-ள்.

புண்ணிய வழிகளைப் பொருந்திக் கண்ணியமான மேலோர் களைப் பேணிக் கருமங்களைக் கருதிச் செய்து அரிய மருமங்களை ஆராய்ந்து தெளிந்து உலகைப் பாதுகாத்து வருகிற அரசனைத் தெய்வம் யாண்டும் புகழ்ந்து போற்ற வரும் என்பதாம்.

உலக வாழ்க்கையில் இன்பழும் வெற்றியும் மேன்மையும் தந்து மறுமையிலும் பெருமை தருவது தருமமே. அது மருவி வருகிற அளவு மகிமைகள் பெருகி வருகின்றன; ஒருவிய உடனே யாவும் ஒழிந்துபோகின்றன. போகவே புலைகள் ஆகின்றன.

பிறப்பிலேயே சிறப்பு அடைந்து வந்துள்ள அரசன் தன் மேன்மையான பிறவிக்கு மூலகாரணமாயிருந்தது தருமமே என்பதை உணர்ந்து கொண்டால் மறந்தும் வழுவாமல் அதனை எவ்வழியும் தழுவி ஒழுகி யாண்டும் விழுமியோடும் விளங்கி வருவன். உண்மை நிலையைக் கருதியுணரும் உணர்வால் உறுதி நலன்கள் பெருகி உயர்நிலைகள் ஒங்கி ஒளி மிகுந்து வருகின்றன.

ஈள் உரிமையாச் செய்யும் கருமங்கள் தருமநீதிகள் தோய்ந்து விடன் அந்த வேஞ்சன் தெய்வீக நிலையைச் சேர்ந்து திகழ்கின் பால். எவ்யகமும் வானகமும் பேரன்பு டுண்டு அவனை வாழ்த்தி வானங்குகின்றன. தருமதெறி இருமையும் பெருமை தருகிறது.

தரும நீதியின் தன்பயன் ஆவது உன்  
தருமமே அன்றிக் கண்டிலம் கண்களால்  
. அருமை ஒன்றும் உணர்ந்திலை ஜூயனின்  
பெருமை ஊழி திரியினும் பேருமோ?

(இராமா, மீட்சி, 231)

பரதனை கோக்கிக் கோசலைத் தாய் இவ்வாறு கூறியிருக்கி வான். இக்கோமகனுடைய செயல்கள் யாவும் தருமம் தமு விடை முறைகள் கெழு மிகிகமுறைகள் உண்மையை இங்கே பார்த்து கொள்ளுகிறோம். தருமவானுடைய பெருமை ஊழியும் தேயாமல் ஒளி வீசி நிற்கும் என்பதை இவன் பாரிவாக்கித் தேசு மிகுந்து நிற்கின்றான்.

நன்மையான தன்மைகள் அமைந்த பொழுது அந்த பாரிதன் இம்மையிலேயே சுவர்க்க நிலையைக் காண்கிறான். நல்லவன் என்பதைவிடத் தருமவான் என்பது பெருமகிமையுடையது. அரிய பல மேன்மைகள் அதனால் பெருகி வருகின்றன “Good meant intelligent, and virtue meant wisdom.” [Plato]

“நல்லது அறிவாயுள்ளது; தருமம் ஞானமாய் ஒளிர்க்கிறது” என்னும் இது இங்கே அறிய வரியது. புண்ணிய நீர்மையால் வாய்னரிய சீர்மைகளும் இன்ப நலன்களும் உளவாகின்றன.

மனம் மொழி மெய்கள் புனிதமாய் உயிர்கட்டு இனியனையும் துவரின் அந்த அரசன் தருமலூர்த்தியாய்ப் பெருமை மிகப் பொறுகிறான். அவனுடைய செங்கோல் எங்கும் நீதி ஒளிகளை வாய்க் கொடு நெடிது நிலவுகின்றது. அறம் தழுவிய ஆட்சியே கிறந்த பாட்சிகளை விளைத்து வரும் ஆதலால் அது அதிசய நிலைமாய்த் தூதிசெய்யானின்றது. புண்ணியம் புனித மகிமைகளை அருளுகிறது.

இறந்த நற்குணம் எய்தற்கு அரியவாய்  
உறைந்த தம்மை எல்லாம் உடன் ஆக்குவான்  
பிறந்த மூர்த்தி ஒத்தான் திங்கள் வெண்குடை  
அறங்கோல் கோல் அண்ணல் மும்மத் யானையான். (1.

2014

## தரும தீபிகை

சீற்றம் செற்றுப் பொய் நீக்கிச் செங்கோலினால்  
கூற்றம் காய்ந்து கொடுக்க என்றுந்துணை  
மாற்ற மேநவின் ரூன்தடு மாற்றத்துத்  
தோற்றம் தன்னையும் காழுறத் தோன்றினான். (2)

(குண்டலகேசி)

ஒரு அரசன்துடைய குணை நிலைகளை இவை குறித்துள்ளன. அறங்கோள் கோல் அண்ணல் என்றது தரும நீதிகளை உரிமையோடு தழுவியுள்ள செங்கோல் வேந்தன் என அவனுடைய நெறிமுறைகளை விளக்கி நின்றது. புண்ணியம் பொதிந்து வரும் அளவே ஆட்சி கண்ணியம் பொறுந்து வருகிறது.

மன்னன் நெறியுடையன் ஆனல் மக்கள் யாவரும் திருந்தி வாழுவர்; வாழுவே அந்த நாடு பெருந்தன்மை நிறைந்து பெருவளங்கள் சூரந்து விளங்கும். தக்காரைப் பேணி என்றது தகுதியுடைய பெரியோர்களை மிகுதியும் பேணி ஒழுகி வர வேண்டும் என்றவாறு. அறிவு சீலம் ஆற்றல்களில் சிறந்த மேலோர்களை உரிமையாத் தழுவி ஒழுகிவரின் அந்த அரசு எவ்வழியும் விழுமிய நிலையில் விளக்கி மேலான மகிமைகள் நிறைந்து வரும் என்க.

தக்கார் இனத்தனுய்த் தான்தழுக வல்லானைச்  
செற்றூர் செயக்கிடந்த தில். (குறள், 446)

தக்க பெரியோர்களை உறவா அணைத்து ஒழுகவல்ல அரசன் யாண்டும் வெற்றியுடையனுய் மிக்க மேன்மைகளை அடைந்து வருவன் எனத் தேவர் இவ்வாறு உணர்த்தியுள்ளார். விரிந்த நிலமண்டலத்தை ஆள நேர்ந்த அரசனுக்கு எதிரிகள் நேர்வது இயல்பு ஆதலால் அந்தப் பகைவர் அடங்கி ஒடுங்கும்படி உயர்ந்த மேதைகளைத் துணையாக் கொண்டு அவன் வாழ வேண்டும். மதிமாண்புடைய நல்லோர்களை இனமாத் தழுவி ஒழுகின் அந்த ஆட்சி அதிமாண்புடையதாய் உயர்ந்து வழி முறையே ஒளி செய்து வரும். இனிய சார்புகள் எவ்வழியும் இன்பம் தருதலால் அவை திவ்விய அமுதங்களாய்ச் சிறந்து திகழ்கின்றன.

சேர்ந்தவர் தன்மையாய்ச் செறிந்து மன்பதை  
சார்ந்துநேர் வருதலால் தகுதி யாளரை  
ஓர்ந்துநீ உரிமையா உவந்து கொள்ளுக  
ஆர்ந்தபே ரசசினி தமையும் யாவுமே.

இது இங்கே தேர்ந்து தெளிய வரியது.

700 நீதி முறையில் நிலைத்து வருமாலே  
ஆதி முதல்வன் அருள்புரிவன்—நீதி  
வழுவின் அரசன் வழிவழி என்றும்  
இழவே அடைவன் இழிந்து.

(ii)

இ-ன்.

நல்ல நீதிநெறிகளைத் தழுவி ஒழுகி வருகிற அளவே அரசு யோக்கு ஆதிபகவன் அருள் புரிந்து வருவன்; அம்முறை வழுவில் அவனது மரபு வழி வழியே இழிந்து பழி படிந்து அழிந்து போப்; அவ்வாறு அழியாபல் விழுமிய நிலையில் ஒழுகி உயர்க.

பணித சமுதாயத்தின் தனி அதிபதியாய் மன்னன் வி தி பிரஸரயே வந்துள்ளான். தனது ஆதிபத்தியம் நிலைத்து வருவது ஸ்டி சத்தியாலாம்; அதனை உணர்ந்து வரும் அளவு அவன் உயர்ந்து வருகிறுன். உரிமையான உண்மை உணர்ச்சி அரிய டால் நன்மைகளையும் அதிசய இன்பங்களையும் அருளி வருகிறது.

தானுக உணர்ந்து செய்யும் கருமத்தில் மான வீரங்களும் டாரன் நீர்மைகளும் கமழுந்து திகழ்கின்றன. தன் நிலைமையை படித்து கடமைகளைச் செய்கிற அரசன் தலைமையில் சிறந்து பார்க்கிறுன். அவனிடம் அதிசய ஆற்றல்கள் பெருகி வருகின்றன.

மனச் சாட்சியை எதிரே நிறுத்தி அந்தரங்க ஆத்தமாவை போக்கி ஆட்சி புரிந்து வருகிறவன் பரமாத்துவின் காட்சியையும் டாட்சியையும் நேரே காணுகின்றான். நல்ல நீதி மன்னனுக்கு எல்லா உண்மைகளும் எளிதே விளங்கும் ஆதலால் அவன் ஶயலை நோக்கி அயராமல் தன்னையே நோக்கிச் செயல் புரிகின்றான். அந்த உரிய கருமத்தில் அரிய மகிழை கள் மருவி பிளிர்கின்றன. உரிமையைப் பேணிவரின் பெருமைகள் வரும்.

தனக்கு உரிமையாய் அமைந்த கடமையை உண்மையாக பான்றிச் செய்கிற வேந்தன் உலகத் தலைவருடைய ஒங்கி விளங்கு விண்றான். அற்புத ஆற்றல்கள் அவனிடம் ஓளி வீசி நிற்கின்றன.

“Abide in the simple and noble regions of thy life, obey thy heart, and thou shalt reproduce the Fore-world again.”

[Emerson]

“உனது உயிர் வாழ்வின் உயர் நிலையில் இனிது அமர்ந்து

மனமே சான்றூய் நின்று இனமான நீதி முறைகளைச் செய்து வருக; அவ்வாறுவரின் கடந்துபோன புனித உலகங்களை நீ மறுபடியும் படைத்து விடுவாய!” என்னும் இந்த ஆங்கிலவாச கம் ஈங்கு ஊன்றி நன்கு ஓர்ந்து உணர்ந்து கொள்ளவுரியது.

உறுதியான ஊக்கத்தடன் தனது சூய சிந்தனையை விய ணை நிலையில் செலுத்தி வருகிற அரசன் அதிசய சத்திகள் அடைந்து உலகம் துதி செய்யும் படியான பெரிய சித்திகளைச் செய்து விடுகிறான். புனித நினைவு மனிதனைத் தெய்வமாக்குகிறது.

உலக மக்கள் உள்ளம் உவந்து உயர்ந்து வாழ உறுதி புரி வதே அரசனுக்கு உரிய கடமையாம்; அந்த உரிமையைச் செய்து வருபவன் அரிய பல மகிமைகளை அடைந்து கொள்கிறான். அதிசயமான தெய்வீக ஆற்றல் அவனிடம் சிறந்து திகழ்கிறது. குடியை இனிது காப்பவன் முடியை நெடி து காக்கிறான்.

“குடிபுறங் காத்துழம்பும் செங்கோலான் வியன்தானை விடுவழி விடுவழிச் சென்றங்கு அவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே.”

(கலி, 130)

கணவன் பொருள் தேட அயலே பிரிந்து போனான்; மனைவி தனியே வருந்தியிருந்தாள்; பிரிவின் பரிவினால் உடல் வெளுத்துப் பசலை பூத்திருந்தது; பிரிந்து போயிருந்த நாயகன் மீண்டு வந்தான்; அவனைக் கண்டவுடனே பசப்பு நீங்கியது; வனப்பு ஒங்கியது; செங்கோல் வேந்தன் சேணையைக் கண்டவுடன் பகை வர் நீங்கி ஒடியதுபோல் அவளது பசலை நீங்கிப் போயது என இங்ஙனம் உவமைகூறி அரசின் மாட்சியைத் துலக்கியிருக்கிறார்.

“நாட்டு வாயுளும் காட்டு வாயுளும்  
கரத்தல் இன்றிப் பரத்தல் நன்றுனனத்  
தாழை நாடு நகரமும் தரீஇ  
வாய்முறை வந்த வழக்கியல் வழாமை  
எட்டுமிசை ஏற்றி இயல்பினின் யாப்பு றுத்து  
ஆற்றல் சான்ற அரும்பெறல் சுற்றமொடு  
கூற்றமும் விழையக் கோல் இனிது ஒச்சிக்  
கோட்டம் இன்றிக் குடிபுறம் காத்து  
வாட்டொழில் தானை வத்தவர் பெருமகன்

ஒன்படைத் தோழரோடு இன்பற்று ஒழுகச் சிறந்த திருவொடு செல்வம் பெருக." (பெருங்கதை, 5)

வத்தவ தேசத்து பன்னன் ஆட்சி புரிந்துள்ள மாட்சியை இது உணர்த்தியுள்ளது. பொருள் நிலைகளை ஊன்றி உணர்ந்து பொள்ளுங்கள். கோட்டம் இன்றிக் குடி பறம் காத்து என்றது அவனது செங்கோல் நிலைமையைத் தெளிந்து கோள்ள வந்தது. காக்கு வாய்த்துள்ள நிலைமையை உணர்ந்து தலைமையாளர்கள் மையைச் செய்துவரின் நாடு நலம் பல அடைகிறது; அடையாலே அதனை யுடைய நாடன் பிறு மிகப் பெற்று நீடு காழ்கின்றன. நீதிமுறையே அரசைப் பேணி வருபவன் ஆதிபகவனது அருளைப் பெறுகின்றன; அதிசய மகிமைகள் அவருக்குத் தனி உரிமைகளாய் இனிது பெருகி வருகின்றன.

குன்றென உயரிய குவவுத் தோளினுன்  
வென்றியங் திகிரிவெம் பரிதி யாமென  
ஒன்றென உலகிடை உலாவி மீமிசை  
வின்றுஙின்று உயிர்தொறும் நெடி-து காக்குமே.

(இராமாயணம்)

தசரதன் உலகவுயிர்களைக் காத்து வந்துள்ள நிலைமையை இது உணர்த்தி யுள்ளது. இத்தகைய வரிமையோடு சீவகோடி களைப் பேணி வருபவன் திவ்விய நிலையில் சிறந்து திகழ்கின்றன.

இவ் அதிகாரத்தின் தொகைப் பொருள்.

ஆளும் தன்மை ஆட்சி ஆயது.  
மன்னுயிர் புரப்பவன் மன்னன் ஆனன்.  
புனிதனைய் ஆள்பவன் தனி மகிமையாளன்.  
குடிகள் உயரக் கோன் உயர்வான்.  
நாடு நலமுறின் நாடன் பலமுறும்.  
செங்கோல் அரசே எங்கும் புகழ் பெறும்.  
நாடு ஆளாதவன் பேடி ஆவான்.  
மக்கள் மகிழ்ச்சியே தக்க புகழ்ச்சியாம்.  
தருமம் தழுவிவரின் பெருமை பெருகி வரும்.  
நீதிமுறை செய்யின் ஆதி அருள் பெய்யும்.

எகூ-வது ஆட்சி முற்றற்று.

## எண்பதாம் அதிகாரம்.

மாட்சி

அஃதாவது உயர்ந்த குண மாண்புகளின் நிலைமை. ஆட்சிபுரிய நேர்ந்த அரசன் அரிய இனிய மாட்சிகளோடு மருவி யிருக்க வேண்டும் என உணர்த்துகின்றமையால் அதன்பின் இது வைக்கப்பட்டது. அரச நீர்மைகள் நேரே அறிய வந்தன.

**791** மாந்தர் தமைப்பேணி மாங்லத்தைக் காத்தருளும்  
வேந்தர்க் குயர்குணங்கள் வேண்டுமே—நேர்ந்துள்ள  
சீர்மை மரபில் சேனித்து வரினுமே  
நீர்மை அளவே நிலை.

(க)

இ-ன்.

மனித சமுதாயத்தை இனிது பேணி உலகத்தைப் பாது காக்க நேர்ந்த அரசர் உயர்ந்த குண நலங்களுடையராய்ச் சிறந்திருக்க வேண்டும்; பெரிய அரச குடியில் பிறக்கிருந்தாலும் இனிய நீர்மை அளவே மகிழைகள் மருவி வரும் என்க.

குண நலமே உயர்நிலை என இது உணர்த்துகின்றது.

உலகில் காணும் உயிரினங்களுள் மனித மரபு உயர்ந்து நிற்கிறது. ஓர்ந்து உணரும் திறம் நன்கு அமைந்திருத்தலால் மனிதன் எங்கும் உயர்ந்தவனைய்ச் சிறந்து திகழ்கின்றார்கள். இந்த மனிதக் கூட்டத்துக்குத் தலைமை அதிபதியாய் நேர்ந்தவன் அரசன் என வந்தான். மாந்தர் வணங்கி வாழ்த்த மகிழை தோய்ந்து வந்துள்ளபையால் வேந்தன் யாண்டும் வியனிலையா ளனைய் விளங்கி நின்றார்கள். சிறப்பு நிலை பிறப்புரிமையாய் வந்துள்ளது. சிறந்த குடிப்பிறப்புக்கு உரிய குண நலங்கள் நன்கு அமைந்த போதுதான் அந்த அரசன் உயர்ந்த கோமகளைய் ஒளி பெற்று நிற்கின்றார்கள். இனிய இயல்பு அரிய உயர்வாகின்றது.

இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு.

(குறள், 951)

செம்மையும் நாணமும் சீரிய குடியில் பிறக்தாரிடம் இயல்பாக அமைந்துள்ள நீர்மைகளாம் எனத் தேவர் இவ்வாறு குறித்துள்ளார். மேன்மையான நல்ல குடிப்பிறப்பிற்கு உரிய பான்மைகளை இது நன்கு வரைந்து காட்டி விளக்கியுள்ளது.

பூர்ப்பம் = மனத்தின் செம்மை. மனமும் வாக்கும் செயலும் கம்முள் மாறுபடாமல் ஒருமையாய் மருவி நிற்கும் நேரமை போப்பம் என வந்தது. இந்தச் செவ்விய தன்மை செங்கோண் கொக்கு மூல முதலாம். பழி பாவங்களுக்குக் கூசி விலகும் விழுப்பிய நீர்மை நாண் என நின்றது. செம்மையும் நாணமும் ஏதோயவர் எவ்வழியும் சிறந்த நன்மைசௌயேசெய்து வருவர்; புன்மைகள் யாதும் எவ்வகையிலும் அவர்பால் அனுகா.

இத்தகைய தன்மைகள் அமைந்த மன்னர் உத்தம நிலைகளை வகில் பரப்பி எத்திசையுப் புசழு இதம் புரிந்து வருகின்றனர். உயர் நிலையில் வந்துள்ள அரசரிடம் உயர் குணங்கள் இயல்பாக அமைந்துள்ளன. நீர்மைகளால் வேந்து சீர்மை யுறுகிறது.

“நயனும் வாய்மையும் நன்னர் நடுவும்  
அவனில் தோன்றிய இவைனன இரங்கப்  
புரைதவ நாடிப் பொய்தபுத்து இனிது ஆண்ட  
அரசன்”  
(நெய்தல்கலி)

சத்தியம் முதலிய உத்தம நீர்மைகளோடு உலகை ஆண்ட வாய் என ஓர் அரசனைக் குறித்துச் சங்கப் புலவர் இங்ஙனம் ஸ்ரீயிருக்கிறார். நயன் முதலிய வியனை குணங்கள் அவனிடம் தோன்றின என்றதனால் அவனது தோற்றமும் ஏற்றமும் மூலங்கள் நின்றன. நல்லதியல்புகள் மன்னை மருவி வருகின்றன.

“நயனும் நண்பும் நானுஙன் குடைமையும்  
பயனும் பண்பும் பாடறிந்து ஒழுகலும்  
நும்மினும் உடையேன்”  
(நற்றிணை, 160)

தனது நிலைமை நீர்மைகளைக் குறித்து ஒரு தலைவன் இவ்வாறு உரைத்துள்ளான். நயன் = ஈகை, இரக்கம், நீதி.

உலக மக்களுக்குத் தலைமையாளரைய் அரசன் உயர்ந்து வருதலால் குண நீர்மைகள் அவனிடம் இயல்பாய் அமைந்து வருகின்றன. உருவ அழகும் உள்ளப் பண்பும் விழுமிய மேன் கூமகளும் அரச மரபோடு வழிமுறையே தழுவி மினிர்கின்றன.

“வனப்பும் இளமையும் வரம்பில் கல்வியும்  
தனக்கு நிகரில்லாத் தன்மையன்;  
வென்றியும் விறலும் விழுத்தகு விஞ்சையும்

ஒன்றிய நண்பும் ஊக்கமும் முயற்சியும்  
ஓழுக்கம் நுனித்த உயர்வும் இழுக்கா  
அமைச்சின் அமைதியும் அளியும் அறஞும்  
சிறப்புழிச் சிறத்தலும் சிறந்த ஆற்றலும்  
வெங்கோல் வெறுப்பும் செங்கோல் செல்வமும்  
செருக்கிச் செல்லும் செலவினன்.” (பெருங்கதை)

உதயண மன்னாலுடைய குண மாண்புகள் இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளன. குறிப்புகள் கூர்ந்து சிந்திக்க வரியன.

இனிய பான்மைகள் அரிய மேன்மைகள் ஆகின்றன. மணத்தால் மலர் மாண்புறுகிறது; குணத்தால் மனிதன் மகிமை டிருகிறுன். மனித சமூதாயத்தை இனிது பேண வந்த அரசன் குணங்களால் உயர்ந்த அலவு கோழுறையில்சிறந்து திகழ்கிறுன்.

சத்தியம் கருணை நேர்மை முதலிய உத்தம நீர்மைகள் உயர்ந்த ஆத்தும சத்திகளாய் ஒளி புரிந்துள்ளன. இத்தகைய குண நலங்களை மருவிவருபவர் அரிய பெரியராய் அற்புதங்களைச் செய்கின்றனர். தேவர் முதல் யாவரும் குணம் மருவிய வழியே மணம் பெருகி மகிமை மாண்புகள் ஒங்கி வருகின்றனர்.

உருளு நேமியும் ஒண்கவர் எஃகமும்  
மருவில் வாணியும் வல்லவர் மூவர்க்கும்  
தெருளும் நல்லற மும்மனச் செம்மையும்  
அருளும் நீத்தபின் ஆவதுண்டாகுமோ? (இராமாயணம்)

இதன் பொருள் நிலைகளை ஊன்றி உணர வேண்டுப். அரச தருமங்களைப் போதித்து வரும்போது இராமனை நோக்கி வசிட்டர் இவ்வாறு கூறியிருக்கிறார். திருமால் சிவன் பிரமா மூவரும் தேவதேவர்கள். சீவ கோட்டகளைக் காத்தல் அழித்தல் படைத் தல்களைச் செய்து வருகின்றனர். முதல்வராயுள்ள அவரும் தரும நீதிகளைத் தழுவி நின்றே தம் கருமங்களைப் புரிகின்றனர். அறம், மனச்சேம்மை, அருள் இம் மூன்றும் அம் மூர்த்திகளுக்கு ஊன்று கோல்களாயுள்ளன. இக் குண நீர்மைகளைச் சிறிது நீங்கிலும் அவர் வலியிழுந்து பெரிதும் பிழைப்பட நேர்வர் என முனிவர் மொழிந்துள்ளது நுணுகி உணர்ந்து கொள்ள வரியது.

நல்ல குணங்களினுலோதான் கடவுளும் வல்லவராய் நிலைத்து மகிமையானிற்கிறார்; இந்த உண்மையைழர்ந்து மனிதன் குணவா

நூய் நண்மை அடைந்து கொள்ள வேண்டும். தருமநீதி, மனாலோகம், சீவதயை ஆகிய இவை தெய்வீக சத்திகளாயுள்ளன; ஆகூதுக் குண மாட்சிகளைத் தழுவி ஒழுகி ஆட்சி புரிகிற அரசன் என்றும் வென்று நிலையில் விளங்கி நின்று விழுமிய மகிமைகளை அடைந்து கொள்கிறோன். தன்மை உயரத் தலைமை உயர்கிறது.

702. உண்மை உறுதி உயர்நோக்கம் எவ்வழியும் .

திண்மை தெளிவு திறலுடைமை—நுண்மையாய்

ஆராய்ந் தறியும் அமைதி அரசுக்குச்

சீரேந்து நிற்கும் சிறந்து.

(2)

இ-ள்

சத்தியம் மனவுறுதி உயர்ந்த குறிக்கோள் சிறந்த திண்மை நூர்ந்த தெளிவு ஆர்ந்த திறல் ஆராய்ந்து உணரும் அறிவு அமைதி ஆகிய இந்நீர்மைகள் அரசனுக்கு மிகுந்த சீர்மைகளை விளைத்து எவ்வழியும் உயர்ந்த நண்மைகளை அளித்தருளும் என்க.

இது மெய்யனுய் நின்று வையம் ஆளுக என்கின்றது.

விழுமிய தலைமையில் வழி முறையே சிறந்து நின்று உயிர் களைப் புரந்து வரும் உரிமையை உயர்ந்த கடமையாக அரசன் அடைந்து வந்துள்ளான். இயல்பாகவே அதிபதியாய் வந்துள்ள அனிடம் உயர்வான குண நலங்கள் ஒளிபெற்று வருகின்றன. இனிய பண்புகளை மருஷியுள்ள அளவு அரிய பெரிய மகிமைகளில் பெருகி நின்று அதிசய காரியங்களை அவன் செய்கின்றான்.

உலகத்தை ஆளும் தலைமையும் உயர்ந்த ஆற்றலும் சிறந்த குணங்களால் திகழ்ந்து வருகின்றன. குணங்களுள் சத்தியம் பிகரம் சிறந்தது. புனித பாவனமாய் மனித சமூதாயம் தனிக்லையில் உயர்ந்து உய்யும்படி செய்ய வல்லது மெய்யே. இந்த ஸுங்கர உரிமையோடு பேணிவரின் அந்த பனிதன் அதி பரிசுத் தங்கம் ஒங்கி நின்று அரிய பல மகிமைகளை எதிரே காணுகிறார்.

உண்மை கடவுளின் உருவம். சத்து, சித்து, ஆனந்தம் எனக் கடவுளை வேதங்கள் வருணித்திருக்கின்றன. சத்தியமாய் இருப்பது எதுவோ அது சத்து என வந்தது. சத்தியத்தை உறுதி யாகப் பற்றி நிற்பவன் பரம்பொருளின் உரிமையைப் பெற்றுச்

சத்தயை நறகன்னறஞ். சத்தனை, சுத்தனை எனபன சத்தியவானுக்குப் பெயர்களாய் வந்துள்ளன. உடம்பு நீரால் சுத்தம் ஆதல்போல் உள்ளம் சத்தியத்தால் சுத்தம் ஆகிறது. நீராலன்றவேறுயாதாலும் உடல் சுத்தம் ஆகாது; சத்தியத்தாலன்றி மனிதஉள்ளம் புனிதமாகாது. அகத்துய்மை அதிசய பகிமையாம்.

புறம்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை வாய்மையால் காணப் படும். (குறள், 298)

அகத்தை வாய்மையால் தூய்மை செய்யுங்கள் என்று மனித சமுதாயத்துக்குத் தேவர் இவ்வாறு போதித் திருக்கிறார். மனம் புனிதமான போது மனிதன் மகானுய் விளங்குகிறான். சத்தியம் சித்தத்தைத் சுத்தி செய்கிறது; அந்தச் சித்த சுத்தி அதிசய சத்திகளாய் அரிய சித்திகளைச் செய்கிறது. உள்ளத்தில் மாசு நீங்க உயிர் தேசு உறுகிறது; உறவே அந்த மனிதனிடம் அரிய ஆற்றல்கள் பெருகிப்பெரியமகிமைகள் மருவிவருகின்றன.

My strength is as the strength of ten,

Because my heart is pure.

(Tenneyson

“என் உள்ளம் சுத்தமாயிருத்தலால் எனது பலம் அதிக வலியடைந்துள்ளது” என ஆங்கிலக் கவிஞராகிய டென்னீசன் இவ்வாறு கூறியிருக்கிறார். இது இங்கே நன்கு அறிய வரியது.

உண்மை உள்ளத்தைப் புனிதமாக்கி உயர்ந்த திண்மையை அருளி மனிதனைப் புனிதமான ஒரு தெய்வமாத் திகழுச் செய்கிறது; செய்யவே வையமாந்தர் எவரிலும் மேய்யன் மேலானவையை விளங்கி யாண்டும் மகிமையோடு நீண்டு நிற்கின்றன.

“A devotee of Truth may not do anything in deference to convention.”

“சத்தியத்தை உரிமையோடு பேணி வருகிறவன் யாவருக்கும் அடங்கி ஏதும் செய்ய வேண்டியதில்லை” எனக் காந்தியடிகள் இவ்வாறு உண்மையின் உயர்வை நன்கு குறித்திருக்கிறார்.

உள்ளத்தில் உண்மை யுடையவன் எவ்வழியும் யாதும் பிழையில்லைய் விழுமிய நிலையில் விளங்கி நிற்பன்; திண்மையும் தேசும் அவனிடம் செழித்து ஒங்கும்; தன் கடமைகளைக் கருதி யுணர்ந்து உயிர்களை உரிமையோடு பேணி அருளுவான்; அருள்

“வீரபார்ப்பாருள் அருள் பெருகி வரும்; அதனால் எல்லா நலங்களிடம் ஏனிதே அடைந்து ஒளிமிகுஞ்சு அவ் வேந்தன் உயர்ந்து விளங்குகின்றன. வாய்மையாளன் வையம் யாவும் ஆளுகிறன். “வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு யாவதும் உண்டோ எத்தா அருப்பொருள்.” (சிலப்பதிகாரம்)

சத்தியவானுய் உயிர்களைப் பேணி வருபவனுக்கு உளவாம் பலனை இது உணர்த்தியுள்ளது. யாரும் அடைய முடியாத அரியப்பொருள்கள் எல்லாம் வாய்மையும் கருணையும் உடையவரிடம் வரிமையாய் வந்து சேருகின்றன. இத்தகைய குண நீர்மைகளை எத்தகைய நிலையிலும் இனிது மருவி வருபவர் உத்தம அரசராய் உள்ளிட்சி வருகின்றார். மெய்யனிடப் மேன்மைகள் மேவுகின்றன.

‘பொய்ப்பகையே! மெய்க்கு அணியே! புகழின் வாழ்வே!’  
(இராமாயணம்)

எனத் தசரதன் இப்படித் துதி பெற்றுள்ளான். சத்தியத் தூத அரசன் எப்படிப் பேணி வர வேண்டும் என்பதை இந்தச் சுக்கரவர்த்தி நன்கு ஒழுகிக் காட்டி யிருக்கிறார்கள். பனித சமுதாயம் இனிது திருந்தி வருதற்கு மன்னனது புனிதநிலை இனிய ஸழி காட்டியாடுள்ளது. தலைவனை உலகம் தழுவி வருகிறது.

பெரிய எண்ணங்களையே பேணி ஒழுகி அரிய காரியங்களை ஆற்ற வேண்டும் என்பது உயர் நோக்கம் என்றதனால் உணரவுந்தது. சிறியன சிந்தியாமல் பெரியனவே கருதி அரியன பொய்து உரியன ஓர்ந்து புரிந்து வருவதே அரச இயல்பாம்.

கல்லது என்று ஒரு காரியத்தை எண்ணித் துணிந்த பின் ஒட்டையே நேரும் அல்லவே கண்டு நெஞ்சம் தளராமல் மாலைத்து நிற்பது திண்மை என நின்றது. அஞ்சாத ஆண்மை போடு அமைந்த இந்த நெஞ்சத் திட்பம் அரசுக்கு அதிகசயப்பொன்மைகளை அருளி யாண்டுப் பறுதி நலங்களை உதவி வரும்.

அருச்சுனன் நாடு இழுந்து காடு புகுந்தான். மூண்டுள்ள பக்கமைய வெல்ல வேண்டுமானால் ஆண்டவன் அருளை அடைய வீண்டும் என்று துணிந்தான். இமய மலையை அடைந்தான். பலவெபருமானை நினைந்து அருந்தவும் புரிந்தான். இவன் புரிந்தவு நிலையைக் கண்டு அருந்தவர் யாவரும் வியந்து புகழ்ந்தார்.

2024

## தரும தீபிகை

ஒருதாளின் மிசைஙின்று நின்றதாளின்  
 ஊருவின்மேல் ஒருதாளை ஊன்றி ஒன்றும்  
 கருதாமல் மனம் அடக்கி விசும்பின் ஓடும்  
 கதிரவைனைக் கவர்வான்போல் கரங்கள் நீட்டி  
 இருதரை நெடுங்தடங்கண் இமையாது ஓரா  
 யிரம்கதிரும் தாமரைப்போது என்ன நோக்கி  
 நிருதாதி யரின்மனுவாய்த் தவம்செய் வாரின்  
 நிகர்இவனுக்கு ஆர்கொல்ளன நிலை பெற்றுனே. (1)

கருந்து ருகல் எனக்கருதிப் பிடியும் கன்றும்  
 களிற்றினமும் உடனுரிஞ்சக் கறையான் ஏறிப்  
 பொருந்துமுழைப் புற்றதெனப் புயங்கம் ஊரப்  
 பூங்கொடிகள் மரன்என்று பாங்கே சுற்றப்  
 பரிந்துவெயில் நாள்மழைநாள் பனிநாள் என்று  
 பாராமல் நெடுங்காலம் பயின்றுன் மண்ணில்  
 அருந்தவமுன் புரிந்தோரில் இவைனப் போல்மற்று  
 ஆர்புரிந்தார் சிவசிவ வென்றரிய வாழே. (2)

(பாரதம், அருச்சுனன் தவங்கிலை, 38, 41)

விசயன் புரிந்துள்ள தவங்கிலையை இதில் வியந்து நோக்கி உவந்து நிற்கிறோம். எவ்வளவு மனத்தின்மை யிருந்தால் இவ்வளவு உறுதி யோடு ஒரு முகமாய் ஊன்றி நிற்க முடியும்? என்பதை ஓர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். சத்திரிய வீரு வெற்றியான வினையாண்மைகளோடு ஈண்டு விளங்கி நிற்கிறது.

கலைகள் பல பயின்று உலக நிலைகளை ஓர்ந்து உண்மைகளை ஆராய்ந்து தேர்ந்து தெளிந்து கொள்வது தேவீவு என வந்தது. தலைமை அதிகாரமும் திருவின் போகமும் செல்வ வளங்களும் பெருகியுள்ளமையால் அமைதியும் பணிவும் அரசனிடம் அமைந்து வருதல் அரிதாம். உள்ளத் தூய்மையும் அறிவுத் தெளிவும் அமைதியும் அமையின் அவை பேரின்ப நிலையங்களாம்.

சிறந்த பெருந்தன்மைக்கு அடையாளம் சித்த சாந்தியே. எதையும் நிதானமாக ஆராய்ந்து நிலைமைகளை உணர்ந்து நீதிகளை ஓர்ந்து கொள்வது அரசனுக்கு உயர்ந்த பண்பாடாய் வந்தது.

துடிடேக பாண்டியன் என்னும் இனிய அரசன் மதுரையிலிருந்து அவர் புரிந்து வருங்கால் அங்கே ஒரு சித்தர் தோன்றிப் பல அற்புதங்களைச் செய்தார். நகர மாந்தர் யாவரும் அவரை வியந்து பூர்ண்தார். மன்னன் அவரை நேரே காண விழைந்து மந்திரிகளை தழுப்பினால். தம்மை அரண்மனைக்கு அழைத்து வரும்படி வீவந்தர் அனுப்பினார் என அமைச்சர் வந்து சித்தரிடம் உரைத்து வேண்டினார். அதற்குச் சித்தர் சிரித்தார். “உங்கள் அரசனால் எனக்கு ஆக வேண்டிய காரியம் யாதும் இல்லை; போங்கள்!” என்று அவர் போக்கி விடுத்தார். அவர் மறுத்த நிலையை மன்னன் அறிந்தான்; வருத்தம் அடைய வில்லை; “இறைவன் பூரவருளைப் பெற்றுள்ள ஞான யோகிகள் எவரையும் மதியார்; பூர்ணிய முத்தியில் நிலைத்து நிற்கின்ற அவர் அதித்திய வாழ்வுகளை தழவாவி உழுலுகின்ற நம்மை மதியாமல் இகழுந்து விட்டதே அவரது மாட்சியை விளக்கியுள்ளது” என வியந்து புகழுந்தான். அன்று இக் குரிசில் கூறிய நீர்மைகளை அயலே காணவருகிறோம்.

மன்னன் மோழிந்தது.

மன்னன்முன் அமைச்சர் சித்தர் மறுத்துரை மாற்றம் கூற முன்னவன் அருள்பெற்று இம்மை மறுமையும் முனிந்த யோகர் ஆற்றில் வேந்தர் மட்டோ இந்திரன் அயன்மால் ஏனோர் தூண்ணையும் மதிப்பரோ? என்றிருந்தனான் தரும வேந்தன்.

[திருவிளையாடல்]

காண விழைந்து அழைத்த தன் ஆணையை மறுத்து அவர் ஆற்கிருந்த சித்தரை இவ்வேந்தன் இவ்வாறு உவந்து உரைத்துள்ளான். இவனது மன நிலையும் மதி நலனும் பெருந்தன்மையாக இதனால் தெரிய நேர்ந்தன. தரும வேந்தன் என்றது இவனுடைய புண்ணிய நீர்மைகளை எண்ணி யுணர வந்தது. சிறந்த புண்பாடுகள் நிறைந்துள்ள இடத்தில் செருக்கு சினம் முதலிய பூர்ணமைகள் மறைந்து போகின்றன; போகவே அரிய பெரிய பூர்ணங்களும் அதிசய மகிமைகளும் வளர்ந்து வருகின்றன.

சிறிய புண்மைகள் மருவிய பொழுது மனிதன் சின்னவனை பிரிந்து இன்னலுமாக படுகிறோன். பெரிய நீர்மைகள் பெருகியாறுங்கால் அவன் பெருந்தகையாளனுய் உயர்ந்து அரிய மேன்யாகளை அடைந்து அதிசய கதிகளில் துதிகொண்டு திகழ்கிறோன்.

நல்ல எண்ணங்களால் தன்னை நன்கு உயர்த்திக்கொள்ளுகிறவன் எல்லா நண்மைகளையும் ஒருங்கே அடைந்து ஒளி மிகுந்து நிற கிண்றான். புல்விய மாசுகளை நீக்கி நல்ல தேசுகளை வளர்த்து வருகிற அரசன் தன்னையும்நாட்டையும் தெய்வீகனிலையில்உயர்த்தி வருகிறான். உற்ற ஆட்சி உயர்வதே கொற்றவன் மாட்சியாம்.

உலகத்தை ஆளும் தலைமையோடு உதித்து வந்துள்ளமையால் அறிவு நலங்களையும் நீதி முறைகளையும் நெறியே பயின்று துறைதோறும் தெளிந்து வேந்தன் நேரே உயர்ந்துகொள்கிறான்.

“The superior man raises himself continually in intelligence and in power of judgment.” [Confucius]

“நீதி முறையிலும் அறிவிலும் நாள்தோறும் தன்னை உயர்த்திக் கொள்ளுகிறவன் உயர்ந்த தலைவருகிண்றான்” என்னும் இது இங்கே அறிய வரியது. தலைமை தகுதியால் நிலைபெறுகிறது.

நெறியான நீதி மன்னை எல்லாரும் பிரியமாப் புகழ்ந்து போற்றுவர். சிறந்த கீர்த்திகள் உயர்ந்த தன்மைகளால் உளவாகின்றன. நீர்மையாளை உலகம் உவந்து வாழ்த்தி வருகிறது.

“குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்  
செல்லிசை சிலைஇய பண்பின்  
நல்லியக் கோடன்.” (சிறுபாண்)

பிறரிடம் நில்லாமல் செல்லுகின்ற புகழூத் தண்ணிடம் நிலைத்து நிற்கும்படி செய்த பண்பினன் எனக் கோடன் என்னும் குறு நில மன்னை இது குறித்துள்ளது. நல்ல பண் புகள் தோய்ந்து எல்லாரும் இன்புற ஆய்ந்து புரிந்து நலம் பல பெறுக.

793 கரிபரிதேர் ஊர்ந்துவந்து காட்சி தருதல்  
அரியணையில் வீற்றிருந் தாய்தல்—உரிய  
பருவம் தவருமல் பார்த்துவினை செய்து  
வருவ தரசின் வகை. (ஏ)

இ-ள்

யானை குதிரை தேர்களை ஊர்ந்து சீரோடு உலாவருஷல், குடிகளுக்கு எளிதே காட்சி தருதல், அரியணையில் அமர்ந்து நீதி

ஈராண் புரிதல், பருவம் தவறுமல் கருமம் கருதல், தரும நீதி பூர்வ முதலியன அரசனுக்கு உரிய கடமைகளாம் என்க.

வேந்தர் நிலைகள் விழுமிய கலைகளாய் விளங்கி யுள்ளன.

அரசனைத் தெய்வத்தின் பிரதிநிதி என்று வையம் வணங்கி வாழ்வது பண்டு வழக்கமாய் வந்தது. திருவிழாக் காலங்களில் பூர்வ உருவம் வீதிகளில் உலாவருதல் போல் அரசரும் உரிய தான்களில் பவனி வருதல் அவனி மரபு. அரிய பழுதுகாவலும் பொரிய அரண்மணியில் இருப்பவன் ஆதலால் அரசனை வாலூரும் எளிதே காண முடியாது; பலரும் ஒருங்கே காணுமாலு யானை சிவிகை முதலிய ஊர்திகளில் வெளிவருதல் அளிப்பது காட்சியாய் அமைந்து வந்தது. அரசுகளின் இயல்பான பூரவல் முறைகள் வரிசை மரபுகளாய் பருவி வந்துள்ளன.

அரசு வீற்றிருந்து ஆளவும், ஆய்மணிப் புரைசை யானையின் வீதியில் போகவும்,  
விரைசு கோலங்கள் காண வீதியிலேன்  
உரை செய்து என்னை? என் ஊழ்வினை உன்னுவேன்.

(இராமா, சூளாமணி 36)

சிதை பிரிந்து இலங்கைச் சிறையில் வருந்து யிருந்த போது ஆராமணை நினைந்து இப்படி மறுகி யிருக்கிறார்கள். தன் நாயகன் ஆரார் பெருமானுய் அரியணையில் அமர்ந்திருக்க, யானை மேல் அமர்ந்து வீதிகளில் பவனிவர, அரிய மணி அணிகள் பூண்டு போலு வீற்றிருக்க, இராச கம்பீரமான அந்த அழகிய காட்சி விவைக் கண்டுமகிழும் பாக்கியத்தை இழுந்த பாவி என அத்தேவீ அங்கை நொந்து தவித்திருக்கும் நிலை உண்ணியுணரவுரியது. அரிய நாலு அரசு ஆதலால் உரிய நாயகனை எண்ணி இவ்வாறு உருகி விடக்கிறார்கள். சக்கரவர்த்தி மகனைத் தக்க வகையாக் கருதினார்கள்.

பூர்வாய்ச் செல்கின்றுன் போல் விழித்து இமையாது நின்ற நாதரார் கண்க ஞாடே வாவுமான் தேரில் செல்வான் பூர்த்தியும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே பூர்த்திய பெயர்க்குத் தானே உறுபொருள் உணர்த்தி விட்டான்.

(இராமா, உலாவியல் 6)

மிதிலையில் மணமகனுய் இராமன் உலாவந்த காட்சியை கீழு காட்டியுள்ளது, தேரில் சென்ற இராபனது பேரழகையும்,

வீதிகளில் திரண்டு நின்று கண்ட மங்கையர்களின் மகிழ்ச்சி நிலைகளையும், கவியின் சுவையையும் ஒருங்கே நோக்கி நாப் உவகைமீக் கூர்கின்றோம். வாள் வேல் முதலிய படைக்கலப் பயிற்சி போல் யானை ஏற்றமும் குதிரை ஏற்றமும் அரசர்க்கு உரியன. குடை நிழல் அமர்ந்து குஞ்சரம் ஊர்ந்தோர் என வேந்தர் இவ்வாறு ஏந்திய புகழோடு எழில் தோய்ந்து வந்துள்ளனர்.

பிரச்சோதனை என்பவன் அவந்தி தேசத்து வேந்தன்; உஞ்சையம்பதியிலிருந்து அரசு புரிந்தவன். அவனுடைய பட்டத்து யானைக்கு நளகிரி என்று பெயர். அது சிறந்த அழுகும், உயர்ந்த நிலையும், மிகுந்த வலியும் உடையது. ஒரு நாள் மதம் மீற அது வெளி ஏறியது; நகரவீதிகளை நாசம் செய்தது; மாந்தர் வெருவி மறுகி ஓடினர்; அச்சமும் அல்லலும் உச்ச நிலையில் ஒங்கி நின்றன. அப்பொழுது அங்கே வந்திருந்த உதயனை மன்னன் அதனை அடக்க நேர்ந்தான். யானைச்சாதியின் இயல்புகளை யெல்லாம் நன்கு தெரிந்தவன்; வீணையில் வல்லவன்; நல்ல வாலி பன்; இசை நுனுக்கங்களை இரிது தெளிந்தவன்; உறுதியும் ஊக்கமும் பெரிதும் உடையவன்; வெறி கொண்டு நின்ற அந்த யானை எதிரே நேரே சென்றான்; கொலை நேரக்கோடு குறித்து நின்ற அது இவன் தலையை நோக்கியது; நோக்கவே தன் கையில் இருந்த வீணையில் ஓர் இனிய இசையை எழுப்பினான்; அம் மத கரி அடங்கி வந்து இவன் முன் வணங்கி நின்றது; அதன் மத்தகத்தில் இவன் விரைந்து ஏறினான்; ஏறவே ஊரார் எல்லாரும் ஆனந்தம் மீதூர்ந்து யாண்டும் வியந்து ஆரவாரங்கள் செய்தனர்.

“ வீணை எழி இ வீதியின் நடப்ப  
 ஆணை ஆசாற்கு அடியறை செய்யும்  
 மாணிபோல மதக்களிறு படியத்  
 திருத்தகு மார்வன் ஏருத்தத்து இவர்  
 அண்ணல் மூதூர் ஆர்ப்பொடு கெழுமி  
 மன்னவன் வாழ்க வத்தவன் வாழ்க  
 ஒலிகெழு நகரத்து உறுபிணி நீக்கிய  
 வலி கெழு தடக்கை வயவன் வாழ்க்கெனப்  
 பூத்தூய் வீதிதோறு ஏத்தினர் எதிர்கொள  
 அவந்தி அரசன் உவந்தனன் விரும்பி.” (பெருங்கதை, 2)

யானையை நேரே அடக்கி உதயனை அருந்திறல் புரிந்துள்ளதை

இது வரைந்து காட்டியுள்ளது. ஆட்சி புரிய நேர்ந்த அரசனிடம் எவ்வளவு மாட்சிகள் அமைந்திருக்க வேண்டும் என்பதை இவன் சரிதம் ஒரளவு உணர்த்திப் பேரிசைகளை விளக்கி நின்றது.

கலைகள் பல பயின்று அறிவு நிலைகள் தெளிந்து உலகம் நலமுற உறுதி நலங்கள் புரிந்து வருபவன் உயர்ந்த அரசனைய் ஒளி மிகுந்து திகழ்கிறுன். பருவ காலங்கள் தவறுமல் கருமங்களைக் கருதிச் செய்துவரின் தருமங்கள் பெருகி வருகின்றன. உரிமையை ஓர்ந்து செய்வதில் பெருமைகள் சேர்ந்து விளைகின்றன. விளைவேற்றார்ந்து விதிமுறைதேர்ந்துபுரிந்துவிழுமியன்ஆகுக.

**794 தண்ணிலத்தில் வாழும் தணிக்குடிகள் என்றுமே பொன்னிலத்தில் வாழும் புனிதர்போல்—உன்னியுளம் ஒகை புரிந்துவர ஓர்ந்தரசு செய்துவரின் வாகை வளர்ந்து வரும்.**

(ச)

தண் நாட்டில் வாழும் குடிசனங்கள் யாவரும் பொன் நாட்டில் வாழும் தேவர்கள் போல் உள்ளம் உவந்து வாழ ஓர்ந்து வழி செய்துவரின் அந்த அரசு எந்த வகையிலும் உயர்ந்து அது சய வெற்றியை அடைந்து யாவரும் துதிசெய்ய வரும் என்க.

ஆட்சியிலுள்ள உன் நாட்டைப் பொன் காடாகச் செய்து மாட்சி அடைக என மன்னை தூக்கு இது உணர்த்துகின்றது.

தலைமையாய் ஆளும் உரிமையை அடைந்து வந்துள்ள அரசன் நிலைமையாய் வாழும் உரிமையை மருவி வந்துள்ள மனித சமுதாயத்தின் நலங்களை நாளும் நாடி நயமாய் விளை புரிந்து வருவது வியனை விதி நியமமாய் அமைந்தது. அல்லவ்கள் யாதும் அனுகாமல் நல்ல சுக வாழ்வுகள் நாட்டில் தழைத்து வர உழைத்து வருபவனே உலகத் தலைவரைய் நிலைத்து வருகிறார்கள்.

ஒரு குடியை ஓப்பி வருகிற குடுப்பத் தலைவன் இடும்பைகள் பல அடைய நேர்ந்தாலும் உறுதி ஊக்கங்கள் குன்றுமல் அறிவோடு முயன்று நெற்றே பேணி நெடும் புகழ் அடைகின்றன. தான் பிறந்த குடியைச் சிறந்த நிலையில் செம்மையா உயர்த்தியாள்பவனே உயர்ந்த ஆண் மகன் ஆகின்றார்கள். ஆண்

மை என்னும் சொல் ஆளும் தன்மை என மேன்மையான பொருளை மருவியிருத்தலால் அதன் பான்மையை உணர்பவர் பலவும் தெளிந்து நலமானங்கிலையில் நன்கு உயர்ந்து கொள்ளுவார்.

சிறந்த குடியையும் பெற்ற நாட்டையும் பேணிக் காத்துச் சிறந்ததாகச் செய்து வருபவனே உயர்ந்த ஆண் மகனைய் ஒளி பெற்று நிற்கின்றான். ஆண்மையை மருவி வந்துள்ள தனது மேன்மையை உணர்ந்து கடமையைச் செய்துவரின் அவன் கரும வீரனுய்ப் பெருமைமிகப் பெறுகிறான். வினையாண்மையிலேயே எல்லா ஆண்மைகளும் ஒருங்கே விளைந்து வருகின்றன.

வினைக்கும் செய்பொருட்கும் வெயில் வெஞ்சுரம்  
நினைத்து நீங்குதல் ஆண்கடன்; நீங்கிணால்  
கணைத்து வண்டுலூம் கோதையர் தமகடன்  
மனைக்கண் வைகுதல் மாண்பொடு எனச் சொன்னான்.

(சீவகசிந்தாமணி)

அரிய வினைகளைச் செய்து பெரிய பொருள்களை ஈட்டி உரிய வரை ஆதரிப்பது ஆண்கடன்; மனையுள் வைகி மகிழ்ச்சியோடு இருப்பது பேண்கடன் எனச் சீவக மன்னன் தன் மனைவியிடம் இன்னவாறு இருபாலாரின் கடமைகளை இனிதுகூறியிருக்கிறான்.

ஆளும் தன்மையை உரிமையா அமைந்து வந்துள்ள அரசன் மேன்மையான ஆண்மையாளன் ஆதலால் அவன் நாளும் நன்று ஆற்றியருள்வது வென்றி வீரமாய் வந்தது. வறுமை சிறுமை மட்டமை கொடுமை பகைமை முதலிய துயரி னங்கள் யாதும் காணுமல் கழந்து உயிரினங்களை முறையோடு பேணி வருபவன் உயர்குல அரசனுய்ஒங்கி உலகம் புகழ் நிலவி நிற்கின்றான் இதம் செய்பவன் எவ்வழியும் சிறந்து திகழ்கிறான்.

புரவலன் என அரசனுக்கு உரிமையாய் அமைந்த பெயர் தேசத்தையும் சீவகோடிகளையும் அவன் புரந்துவரும் நீர்மையை விளக்கிச் சீர்மையாய் வந்துள்ளது. தான் புனிதனுய் நின்று மனித சமுதாயத்தை இனிது பேணி வருபவன் மகிழ்ச்சி மாண் புகள் பெருகி மன்னிய புகழோடு யாண்டும் மருவி வருகிறான்.

மன்னிய பகைக்குழாம் ஆறும் வையகம்  
துன்னிய அரும்பகைத் தொகையும் இன்மையால்  
தன்னையும் தரையையும் காக்கும் என்பதம்  
மன்னவன் திறத்தினி மருள வேண்டுமோ?

(1)

நாமவேல் ரைபதி உலகம் காத்த நாள்  
காமவேள் கவர்கணை கலந்த தல்லது  
தாமவேல் வயவர்தம் தழுவங் கொல்படை  
நாமநிர் வரைப்பகம் நலிவ தில்லையே. (2)

ஆற்றில்லன்று அறம்னன அருளின் அல்லது ஒன்று  
ஊறு செய்து உலகினின் உவப்ப தில்லையே;  
மாறி நின்றவரையும் வணக்கின் அல்லது  
சீறி நின்று எவரையும் செகுப்பது இல்லையே\* (3)  
(குளாமணி)

பிரசாபதி என்னும் அரசன் குடிகளை உரிமையோடு ஆத  
மித்து வந்த நிலைகளை இவை உணர்த்தியுள்ளன. கவிகளில் மருவி  
யுள்ள பொருள்கள் கருதி யணர வரியன. சிறந்த குணசாலீ  
யாய் நின்று அரசை ஆண்டு வந்திருத்தலால் பல வகையான  
இன்ப வளங்கள் நாட்டில் நிறைந்து நலம் சுரந்து வந்துள்ளன.

நெறியுடைய நீதிமான் அரசனைய் அமையின் அந்த நாடு  
கல்வி செல்வம் அறிவு அழகு முதலிய நிலைகளில் தலை சிறந்து  
விளங்கும்; இனிய போக பூமிபோல் அது தனி மகிமையாய்த்  
தழைத்து நிற்கும் என உலக சரித்திரங்கள் உரைத்திருக்கின்றன.

உருவில் மைந்தரில் வேணில்வேட்கு உடைகுநர் இல்லை;  
பொருள் இல்லார்களில் தனதனைப் பொருவிலார் இல்லை;  
தெருளில் மாக்களில் சேடனில் தாழ்குநர் இல்லை;  
அருள் இல்லார்களில் ஜூந்தரு நிகர்க்கலார் இல்லை.

(நைட்தம்)

நள மன்னனது ஆட்சிக் காலத்தில் நிடத நாடு இருந்த  
நிலையை இது விளக்கியுள்ளது. மன்மதனிலும் பேரழகினர்,  
குபேரனிலும் பெரு நிதியினர். ஆதிசேடனிலும் சிறந்த அறிவினர்,  
ஜூந்தருக்களிலும் உயர்ந்த கொடையினர் அங்கே நிறைந்  
திருந்தனர் எனக் கவி வரைந்து குறித்திருப்பதை உவந்து நோக்கி  
வியந்து நிற்கிறோம். இன்பக் காட்சி ஆட்சியைக் காட்டியது.

வறியன் ஆவன் வடதிசை மன்னவன்;  
அறிவி லாளன் அனந்தனும் ஆவன்; ஏர்  
சிறியன் ஆவன் சிலைமதன்; பூம் பொழில்  
வெறி யுலாவும் விளவலத்து எய்தினே. (பிரடுவிங்கலீல)

மமகாரன் என்னும் அரசனது ஆட்சிக்காலத்தில் அவனுடைய நாடு இருந்த நிலையை இது காட்டியுள்ளது. நீதி மன்னரது நெறி முறையில் நிலம் அதிசய நிலைகளை அடைந்து அரிய பல வளங்க வோடு விளங்கும் என்பது நன்கு உணர்ந்து கொள்ள வந்தன.

795 தத்தம் தலையில் தனிமுடிபூண் டுள்ளதுபோல்  
ஒத்த குடிகள் உளமகிழு—வித்தகமாய்  
ஆண்டுவரின் அவ்வரசை ஆண்டவனும் மேலாக  
வேண்டி வருவன் விழைந்து. (ஏ)

இ-ன்

தங்கள் தலையிலேயே மணிமுடி சூழியிருப்பதாக மக்கள் எவரும் ஓக்க நினைந்து உளம் மகிழ்ந்து வர அரசை ஆண்டுவரின் அந்த வேந்தனைக் கடவுளும் விழைந்து உவந்து தழுவிக் கொள் வர; ஆகவே சீவர்களுக்கு இதம் செய்து திவ்விய நிலையை அடைக என்பதாம்.

இது குடித் தலையை முடித்தலே ஆக்குக என்கின்றது.

இனிமையான காட்சிகளையும் இன்பமான பொருள்களையும் இதநலங்களையுமே மனிதர் யான்டும் விருப்பி வருகின்றனர். கொடுமைகளையும் கடுமைகளையும் துயரங்களையும் கண்டால் எவரும் அஞ்சி வெறுக்கின்றனர். ஜம்புலன்களும் இன்பநலன் களையே அவாவி அலைகின்றன; ஆகவே துன்பம் தோய்ந்தபோது துடித்து வருந்துகின்றனர். காற்று உயிர் ஆகரமானது; அது இல்லையானால் உயிர் வாழ்வு இல்லை; ஆயினும் அது இதமாய் அமைந்த போதுதான் இன்புறுகின்றனர்; கடுமையாய் மோதி வை பேய்க் காற்று என்று இகழுகின்றனர்; இனிமையாய் வீசிவை இளங்தென்றல் என்று உளம் உவந்து கொள்ளுகின்றனர். மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே என இளங்தென்றலை ஈசனுக உவந்து இராமலிங்க அடிகள் இவ்வாறு பாடி யிருக்கின்றார். உள்ளத்திற்கு இனிமையானதை உயிர்க்கு உயிரான பரமன் எனப் பத்திப் பரவசத்தால் பாராட்டி யுள்ளார். ஆதர வாய் இன்பம் தருவன எல்லாம் ஆதிமூலமே என மேலோர் ஒது உருகுகின்றார். இறைவன் சுக சொல்லுபமாய் மினிர்கின்றன.

சந்திரன் இருளை நீக்கி எங்கும் இதம் செய்தலால் அழுதம் உடையது என மாந்தர் அதனை உவந்து கொண்டாடி வருகின்றார். ஒரு நாள் மது உதயம் ஆயது; கலைகள் நிறையவில்லை; பிறை ஆகவே இருந்தது; குறையா யிருந்தாலும் உலகில் இருளை ஆழித்து ஒளியைப்பறப்படி உயிரினங்களுக்கு அது உதவி புரிந்தது.

நல்ல அரசு குடியில் பிறந்தவர் இளைஞர் ஆயிருந்தாலும் துயர்களை நீக்கித் தன் நாட்டிலுள்ள குடிசனங்களை நன்கு பாதுகாத்து இதம் புரிவர் என்பதை அந்தப் பிறைக் காட்சி எங்கும் தெளிவா உணர்த்தி மன்னர் குல மாட்சியை நன்னயமாகின்கி நின்றது. ஆயலே வருவது இங்கே அறிய வரியது.

“இளையர் ஆயினும் பகை அரசு கடியும் செருமாண் தென்னர் குலமுதல் ஆகவின் அந்தி வானத்து வெண்பிறை தோன்றிப் புன்கண் மாலைக் குறும்புள்ளிந்து ஓட்டிப் பான்மையில் திரியாது பாற்கதிர் பரப்பி மீரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து.” (சிலப்பதிகாரம், 4)

பாண்டிய மன்னருடைய குல முதல்வன் ஆதலால் இளம் நிறையா யிருந்தாலும் சந்திரன் இருளை நீக்கி உலகிற்கு இன்பம் பயந்தான். இந்த அரசர் மரபில் பிறந்தவர் இளையராயிருந்தாலும் ஏரசியல் முறைகள் யாவும் தெரிந்து அவல நிலைகளை நீக்கி நீதிபந்தியே உலகைப் பேணியருளுவர் என்பது இங்கே காண வந்தது. இயற்கைக் காட்சியால் இறைபாட்சி விளங்கியது.

மாந்தர் எவ்வழியும் இனியராய் வாழ வழிகோலி அருளுவதே செங்கோல் வேந்தரின் கீரிய கடமையாம். சுதந்தரவுணர்வு மானம் மரியாதை முதலிய உயர்ந்த பண்பாடுகளோடு யாவரும் உவந்து வாழ்ந்து வர உதவி புரிந்து வரும் அரசை உயிரினும் இளியலை எண்ணி உலக மக்கள் புகழ்ந்து போற்றி வருவர்.

இராமன் அரியணையில் அமர்ந்து மணிமுடி குடியபொழுது அந்தர் யாவரும் அதிசய பரவசராய் மனம் மிக மகிழ்ந்தனர். அந்த மகிழ்ச்சி நிலையைக் கவி அழகாக வரைந்து காட்டியிருக்கிறார். ஆயலே வருவன ஈண்டு உய்த்து நோக்கி உணர வரியன.

ஏதும் ஒத்தனன்னன் ரேதும் திருநகர்த் தெய்வச் செல்வ ஏதுமத்து ஒருவன் சென்னி விளங்கிய உயர்பெரன் மௌலி

ஒத்தலு வலகத் தோர்க்கும் ஓங்கிய உவகை ஓரின்  
தத்தம் உச்சியின்மேல் வைத்தது ஒத்தெனத் தளர்வு தீர்ந்தார்.  
பன்னெடுங் காலம் நோற்றுத் தன்னுடைப் பண்பிற்கு ஏற்ற  
பின்னெடுங் கணவன் தன்னைப் பெற்றிடை பிரிந்து முற்றும்  
தன்னெடும் பிழை நீங்கத் தழுவினாள் தளிர்க்கை நீட்டி  
நன்னெடும் பூமி என்னும் நங்கைதன் கொங்கை ஆர். (2)

(இராமா, திருமுடிசூட்டு படலம்)

இந்தக் கவிகளைக் கருதிக் காணுங்கள்; பொருள் நிலைகளைத்  
துருவி நோக்கி உரிமையேடு ஓர்ந்து உணருங்கள். சமத்துவம்,  
சகோதரத்துவம், பொதுவுடைமை, மக்கள் ஆட்சி, குடியரசு  
என இந்நாளில் பெரிய ஆரவாரமாய்ப் பேசி வருகிற படிநிலைகள்  
எல்லாம் இந்த முடியரசு எதிரே அடிசாய்ந்து வீழ்ந்துள்ளன.

ஒவ்வொரு மனிதனும் மணி மகுடம் தரித்த மன்னனைய்  
மகிழ்ந்து வாழி இராமன் மன்னி இருந்துள்ளதை உண்ணி  
யுணர்ந்து உவகை மீக் கூர்கின்றோம். அந்தப் புண்ணிய மூர்த்தி  
யை எண்ணி வியந்து இன்பம் மீதூர்கின்றோம். மாட்சிமையு  
டைய மகிமையான அந்த இனிய வாழ்வை எந்த ஆட்சியில்  
காண்பது? இதனை என்று நன்கு சிந்தனை செய்ய வேண்டும்.

அரசன் புனிதம் நிறைந்த புண்ணியவானுய் அ ஸ ம ந் த  
பொழுது அந்த நாடு இன்பபோகங்கள் யாவும் சுரந்த புண்ணிய  
லோகமாய்ப் பொலிந்து விளங்குகிறது. அங்கே வாழுகின்றவர்  
சுவர்க்க வாசிகள்போல் எவ்வழியும்சுகமாய்ச் சுகித்து வருகிறார்.

சிறந்த நீதி முறையான உயர்ந்த ஆட்சிக்கு அடையாளம்  
எல்லாரும் இனியராய் உயர்ந்து இன்பமா வாழச் செய்வதே  
யாம். அரசின் அன்பும் ஆதரவும் இன்பவாழ்வை அருளுகின்றன.

“Morality is kindness to the weak.” (Jesus)

“நீதிநெறி என்பது ஏழைகளுக்கு இரங்குவதே” என  
ஏசநாதர் இவ்வாறு செவ்விய அருளோடு கூறியிருக்கிறார்.

“Morality is the bravery of the strong.” (Nietzsche)

“பலசாலிகளுக்குத் தைரியமாயிருப்பதே நீதிமுறை” என  
நீட்சே என்பவர் நியாயநிலைக்கு இங்ஙனம் பொருள்குறித்துளார்.

“Morality is the effective harmony of the whole.” [Plato]

“எல்லாரும் இனியராய் வாழச் செய்வதே நல்ல நீதிமுறை” என போட்டோ என்பவர் இங்ஙனம் உரைத்திருக்கிறார். நியாய கூரியைக் குறித்து மேல் நாட்டு மேதைகள் கூறியுள்ளவைகளை அடிக்க கூர்ந்து பார்க்கிறோம். மெலியர் வலியர் முதலிய எல்லா சூகமா இனிது வாழ இதம் புரிவதே நல்ல அரசாட்சியாம். என்றையைக் கருதி யுணர்ந்து யாண்டும் உதவி புரிந்து உயர்க.

---

१५६) எவ்வுயிரும் காப்பவன் ஈசனே ஆனாலும்

இவ்வுலகம் காக்கும் இறைமையைச்—செவ்வியுடன் நந்தருளி யுள்ளமையால் தார்வேந்தன் சீரோர்ந்து முந்தறிய வுள்ளான் முதல்.

(க)

இ-ன்

எல்லா உயிர்களையும் ஈசனே காக்கின்றன; ஆயினும் இந்த உலகத்தைக் காத்துவரும் உரிமையை அரசனுக்கு அப்பரமன் உயிரியிருக்கிறார்கள்; ஆகவே அந்திலைமையை உணர்ந்து நீதி பொற்று வருவது அரசனுக்குத் தலைமையான கடமையாம் என்க.

தனது தலைமை நிலைமை உரிமை கடமைகளைத் தளிவாக நந்து உணர்ந்த போதுதான் தன் கருமங்களை வேந்தன் சரியாக நிதித்தர்ந்து செய்ய நேர்கின்றன. மனிதசமுதாயம் சுகமாகவும் நாமாகவும் வாழ்ந்து வர வழி கோலித் துறைகள் தோறும் நாங்கு முறை செய்து வருகின்றவன் இறைமையின் பெருமை வைத் தனி யுரிமையாக எய்தி உயர் மகிழை பெறுகின்றன.

இறைமை என்னும் சொல் நிறைந்த பொருளுடையது. உலகமை, தெய்வத்தன்மை, இராச்சியமுறை, அரசாட்சி, பரிசுவான திலை முதலிய பொருள்களை உணர்த்தி வருகிறது. தோன்றுவன்ன மொழி ஆன்ற தலைமையில் தோய்க்குள்ளமையால் நான் இங்கே ஊன்றி உணர்ந்து உரிமை காண வந்தது.

உலகில் நேருகின்ற தீதுகளை நீக்கி உயிரினங்களை இனிது காத்து வரும் அளவே அரசன் உயர் வடைந்து வருகிறார்கள். உயிர்களைக் காப்பது அரசனது கடமை; தன் கடமையைக் காத்தான்றிச் செய்து முடித்து வருபவன் சிறப்புகளை எய்தி பார்க்கின்றார்கள். சீவர்களைக் காத்தருளும் சீர்மை ஈசனுக்கு இயல்

பான் நீர்மையாய் அமைந்துள்ளமையால் அந்தக் காப்பு முறை  
யைப் பிறப்புரிமையாப் பெற்று வந்துள்ள அரசனும் தேய்வீக  
நிலையில் சேர்ந்து தன் சிறப்பானகடமையைச் செய்யானால்தான்.

எவ்வுயிரும் காக்காரு ஈசன்உண்டோ இல்லையோ  
அவ்வுயிரில் யான்ஓருவன் அல்லேலுமே---வவ்வி  
அருகுவது கொண்டிங் கலைவடேதன் அன்னோ  
வருகுவது தானே வரும். (திருவள்ளுவர்)

கருப்பைக்குள் முட்டைக்கும் கல்லினுள் தேரைக்கும்  
விருப்புற்று அழுதளிக்கும் மெய்யன---உருப்பெற்றுள்  
ஊட்டி வளர்க்காலே ஒகெடுவாய் அன்னைய் கேள்  
வர்ட்டம் உன்க்கேன் மகிழ். (அதிகமான்)

இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி  
விட்டசிவ னும்செத்து விட்டாலே---முட்டமுட்டப்  
பஞ்சமே ஆனலும் பாரமவ னுக்கன்னைய!  
நெஞ்சமே அஞ்சாதே டி. [ஓளவையார்]

உலக உயிர்களைக் காத்தருளுவது பரமனே என்பதை இவை  
சுவையாக வரைந்து காட்டியுள்ளன. காவல் உரிமையில் தேவ  
கேடு பங்காளியாய் நேர்ந்துள்ள காவலன் தனது கருமத்தைச்  
சரியாகச் செய்துவரும் அளவு அவனது பிரியத்தைப் பெறுகிறன்.

அரசியல் கோடாது அரண்டியார்ப் பேணும்  
முரசியல் தானைவேல் மன்னர்---பரசோன்  
கழலினை பொதுவில்காப் பாக  
வழி வழி சிறந்து வாழியர் பெரிதே.

(சிதம்பரச் செய்யுட் கோவை)

அரசியல் கோடாமல் நல்லோரைப் பேணிவருகிற அரசன்  
இறைவனுடைய உறவைத் தனி உரிமையாக எய்தி வழி வழியே  
சிறந்து வாழுவான் என இது உணர்த்தியுள்ளது... பரசு=மழு.  
பரசு-பாளியான சிவபெருமான் கருணையை வரிசையோடு அரசு  
புரிபவன் எளிதே அடைந்து கொள்ளுவான் என்றதனால் நல்ல  
ஆட்சியால் வரும் மாட்சியை இங்கே நன்கு அறிந்து கொள்ளு  
கிறோம். சீவர்களை ஆதரிப்பதால் திவ்விய மகிழை விளைகின்றது.

நெறிமுறை ஒழுகி நீதி நிலையாய் உயிர்களை ஒப்பி வருபவ  
னிடம் தருமம் வளர்ந்து வருகிறது; அது வரவே அவன் புண்  
ஸ்ரியவானைய் உயர்ந்து திகழ்கிறன்; ஏன்னிய யாவும் எளிதே

எய்தப் பெறுகிறன்; அவன் நண்ணியுள்ள இடமும் கலம் பல ஈரங்கள் நிறைந்து வாழ்வுகள் உயர்ந்து வருகிறது.

பூமி சந்திரன் என்பவன் சாவக நாட்டு மன்னன்; நாக பூரம் என்னும் ககரிலிருந்து அரசு புரிந்தான். அவனுக்கு ஒரு பூரல்வன் பிறந்தான்; சிறந்த பல குணங்கள் ஆவணிடம் நிறைந்திருந்தன. தரும நீர்மைகள் பெருகி யிருந்தமையால் புண்ணியாசன் எனப் புகழ் மிகுந்து விளங்கினான். அவனுடைய ஆட்சிக் காலத்தில் அந்நாடு செல்வ வளங்கள் மலீந்து பல்வகை நலங்களும் பொலிந்து எவ்வழியும் இன்ப நிலையமாய் விளங்கியது.

“நாக பூரம் இது நன்னகர் ஆள்வோன்  
பூமிசந்திரன் மகன் புண்ணிய ராசன்  
ஈங்கிவன் பிறந்த அந்நாள் தொட்டும்  
ஒங்குயர் வானத்துப் பெயல்பிழைப் பறியாது;  
மண்ணும் மரனும் வளம்பல தருநம்;  
உண்ணின்று உருக்கு நோய்உயிர்க்கு இல்லனத்  
தகைமலர்த் தாரோன் தன்திறம் கூறினான்.”

(மணிமேகலை, 24)

துறவிகளும் முனிவர்களும் இன்னவாறு உவங்கு புகழ் விவன் உயர்ந்திருந்தான். மன்னன் இனிய குண நீர்மைகள் உடையஞைய் மக்களை உரிமையேடு ஆகரித்துவரின் அவன் தனி பாலமையில் உயர்கிறன்; அவனது நாடு பீடும் பெருமையும் பெறுகின்றன; வானம் அங்கே வாரி வழங்குகிறது; வையம் வளம் சூரங்கு அருளுகிறது; தெய்வத் திருவருளும் சிறந்து திகழ் யிறாது என்னும் உண்மையை அவன் சரிதம் இங்கே நன்கு விளக்கியுள்ளது. இறையுரிமையை முறையோடு செய்து துறை தோறும் ஆய்ந்து இதம் புரிந்து நிறைபுகழோடு நிலவி வாழுக.

707 மன்னன் வழிமுறையே மன்னுயிர்கள் வாழ்ந்துவரும் அன்ன இயல்பால் அவன்னன்றும்—தன்னைப் புனித நிலையிலே போற்றிவர நேர்ந்தான் துளிசிறிது நேரின் துயர். (ஏ)

இ-ன்

மாந்தர் யாவரும் வேந்தன் புரிந்த வழியே நடந்து வாழ்ந்து வாழவர்; ஆகவே என்றும் அவன் புனித நிலையில் தோய்ந்து

எவ்வழியும் இனிது இருக்க நேர்ந்தான்; அவனிடம் பிழை சிறிது நேரினும் துயர் மிகவும் பெருகிப் பழிகள் பரவிவிடும் என்க.

ஒருவரோடு ஒருவர் சேர்ந்து அளவளாவி வாழ்ந்து வரும் இயல்பு மனித இனத்திடம் தலைமையாய் அமைந்திருக்கிறது. எறும்பு முதலிய சிறிய பிராணிகளிடமும் இந்த நிலைமை மருவியுள்ளதை யாண்டும் கண்டு வருகிறோம். சுற்றம், உறவு, கிளை என்னும் மொழிகள் மனிதனுடைய பக்கச் சூழல்களை நன்கு விளக்கிவருகின்றன. புடைசூழ்ந்துள்ள தொடர்புகளின்படியே எவ்வனும் நடை தோய்ந்து வெளியே தெளிவோடு திகழ்கிறுன்.

அகம் புறம் என்னும் இருவகை நிலைகளில் சீவர்களுடைய வாழ்வுகள் உருவாகி மினிர்கின்றன. உள்ளே மனம்; வெளியே இனம், புனிதமான இனிய மனம் இருமையும் பெருமையா இன்பம் தருகிறது; அத்தகைய இனமும் அவ்வாறே புரிகிறது. இவை பிழையுடையன வாயின் அந்த மனித வாழ்வு எவ்வழியும் பழி துயரங்களேயாம். இயற்கை செயற்கைகளாய் அமைந்த மனமும் இனமும் நல்லனவாயின் அந்த மனிதன் நல்லவனுய் உயர்ந்து நலம் பல காலங்கிறுன்; அல்லனவாயின் அவலமாய் இழிக்கு தாழ்கின்றுன். மனத்தாலும் இனத்தாலும் மாந்தர் உருவாகி வருவது ஓர்ந்து உணர்ந்து கூர்ந்து தெளிய வரியது.

மனத்தாலும் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தாலும்

இன்னை எனப்படும் சொல்.

(குறள், 453.)

மனம் இனம் என்னும் இருவகைத் தொடர்புகளையும் குறித்து உணர்த்தியுள்ள இதனைக் கூர்ந்து சிந்திக்க வேண்டும். தான் சேர்ந்த இனத்தின் படியே மனிதன் வெளியே தலை நீட்டி வருகிறுன். நல்லவன், தீயவன், பெரியவன், சிறியவன் என இன்ன வாறு உலகில் ஒருவன் உலரவி வருவது அவன் சேர்ந்த இனத்தின் தன்மைகளைப் பொறுத்தே யாண்டும் நிகழ்கின்றது.

நீ நல்லவனுய் உயர வேண்டுமானால் நல்ல இனத்தோடு சேர்ந்து பழகுக என மனித சமூதாயத்துக்குத் தேவர் இவ்வாறு புனித போதனையை அதி விநியமா இனிது செய்திருக்கிறார்.

சார்ந்த சார்பின்படியே மனிதன் நேர்ந்து வருதலால் தான் சாரும் இனத்தின் சீர்மை நீர்மைகளைக் கூர்மையாக ஓர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். செம்மையான இனத்தைச்

ஸ்ரீரங்கதுவரின் யாண்டும் நன்மையே நீண்டு விளைந்து வரும்.

“ I live not in myself, but I become portion of that around me.” [Byron]

“ நான் தனியே இல்லை; என்னைச் சூழ்ந்துள்ள சூழலின் பாகமாகவே ஆகியுள்ளேன்” என பைரன் என்னும் ஆங்கிலக் கவிஞர் இவ்வாறு கூறியிருக்கிறார். சுற்றுச் சார்பு மனிதனைப் பறைத்துவரும் விசித்திர நிலையை இவர் நன்கு விளக்கியுள்ளார்.

“ I am a part of all that I have met.” (Tennyson)

“நான் சந்தித்துள்ள சார்பின் அளவே வாழ்வில் நான் மருவியிருக்கிறேன்” என டென்னிசன் என்னும் கவிஞர் இங்கு எம் குறித்திருக்கிறார். சார்ந்தபடி மாந்தர் நேர்ந்து வருகின்றார்.

மனித இயல்பு இன்னவாறு மன்னி நிற்றலால் அந்த இனத்தை இனிது ஆளவந்த மன்னன் புனித நிலையில் உயர்ந்து இனியனியிருக்க வேண்டும். தலைமையாயுள்ள அரசனது நிலை மையின் படியே உலக மக்கள் ஒழுக நேர்வர் ஆதலால் அவன் விழுமிய நிலையில் இல்லையாயின் அந்நாடு இழிவுகள் பல அடைய விரும்பும். மன்னன் நோக்கே மன்பதை போக்கு என்பதை அறிக.

இகழுன இகழுந்து ஆங்கு இறைமகன் ஓன்று  
புகழினும் ஒக்கப் புகழ்ப---இகல்மனனன்  
சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றெங்செய்யும்  
நீர்வழிப் பட்ட புனை. (நீதிநெறி விளக்கம், 44)

நீர் ஓட்டத்தின் படியேசெல்லுகின்ற தெப்பம் போல அர நுடைய போக்கின் படியே குடிசனங்கள் போவர் என இது குறித்துள்ளது. உவமைக் குறிப்பால் இருவகை நிலைகளையும் உணரலாகும். ஆதாரமும் ஆதேயமும் அறிய வந்தன. அரசு ஆக்கு மாருக யாதும் கூருமல் அவனது போக்கின் படியே மனித சமுதாயம் போகும் ஆதலால் நீரில் மிதந்து செல்லும் மிதவை அதற்கு நேரான உவமையாய் நேர்ந்து வந்தது.

முடி எவ்வழி அவ்வழியே குடி என்பது முதுமொழி.

மாந்தர் இனியராய் மாண்பு மிகுந்து வாழ்வது வேந்தனது ஸிர்மையால் விளைந்து வருகிறது. பலருடைய வாழ்வு நலம் அடைந்துவரத் தான் தலைமையாய் நிலைத்து நிற்றலால் தன்பால்

பிழை புகாதபடி பேப்பி எவ்வழியும் செவ்வியனைய் ஒழுகி வருவது அரசனுக்கு யாண்டும் விழுமிய கடமை ஆயது.

செங்கோலும் வெண்குடையும் செம்மைக்கும் தண்மைக்கும் அடையாளமாக அமைந்துள்ளன; ஆகவே அந்த இராச சின்னங்களை உரிமையாக வுடையவன் செவ்விய நீர்மையும் எவ்வியிர்க்கும் இரங்கி யருஞும் சீர்மையும் தோய்ந்து நிற்பது சிறப்பு நிலையாய் நேர்ந்தது. உரிமை அளவு பெருமை விளைகிறது.

புனிதம்=பரிசுத்தம். மனம் மொழிகள் தூய்மையாயிருப் பவன் புனிதன் என நின்றுன். துனி=குற்றம். மாசு, மறு வின்றித் தேசத்தை ஆண்டு வருபவன் யாண்டும் தேசுமிகப் பெற்றுத் திவ்விய மகிமைகளை அடைந்து திகழ்கின்றுன்.

“தண்வைப்பின் நால் நாடு குழி இ  
மண்மருங்கிணை மறுவின்றி  
ஒரு குடையான் ஒன்று கூறப்  
பெரிது ஆண்ட பெருங்கேண்மை  
அறலெறு புணர்ந்த திறனறி செங்கோல்  
அன்னை வாழி வெல்வேல் குரிசில்.”

(பொருநராற்றுப் படை)

கரிகால்வளவன் என்னும் சேரழ மன்னை இது குறித்துள்ளது. அவனுடைய குண மாட்சியும் ஆட்சியும் இங்கே அறிய வந்தன. தருமானிதிகள் தழுவி உரிமையோடு அரசு புரிந்துள்ளான். குற்றம் இல்லைய்க் குண நலங்கள் பொருங்கி யிருந்தமையால் மறுவின்றி என மகிமை ஒன்றி நின்றுன். நல்ல தண்மைகள் அமைந்தபோது அரசனிடம் அதிசய வண்மைகள் உள்வாகின்றன; ஆகவே சூரியன் ஒளியில் காரியங்கள் நடத்துப்போல் அவன் கருதிய படியே யாவும் எளிதே நடை பெறுகின்றன.

798 மாசு சிறிதும் மருவாமல் மன்னைவன்

தேசு புரந்து சிறந்துவரின்—பேசியஇஞ்சு  
ஞாலம் முழுதும் நலமாய் நடந்துமேல்  
சிலம் திகழும் சிறந்து.

(அ)

இ-ன்

யாதொரு மாசம் மருவாமல் அரசன் புனிதனைய் இனிது நடந்து

யிர்களைப் பாதுகாத்துவரின் உலகம் முழுவதும் நல்ல நிலையில் யர்த்து எவ்வாறு வகையிலும் சிறந்து திகழும் என்க.

அழுக்குப் படிந்த கண்ணுடி ஒளி மழுங்கி இருத்தல்போல் மாசு படிந்த மனம் தெளிவிழுந்து விற்கும். கண்ணில் மாசுபடின் பார்வை மங்கி விடும்; மனத்தில் மாசுபடின் உணர்வுக் காட்சி ஒழிந்து போம். மாசு = அழுக்கு, குற்றம். தேசு = ஒளி, ஞானம்.

தன் உள்ளத்தைத் தூய்மையா வைத்துக் கொள்பவன் எவ்வாறு நிலைகளையும் எளிதே தெளிந்து கொள்கிறான். “சித்தசுத்தி ரில் தெய்வீக சுத்தி விளைகிறது; ஆகவே அதனையடையவன் அரிய பல மனமைகளை அடைக்கு பெரிய கதிகளைப் பெறுகிறான்.

செல்வம் அதிகாரம் சேலுபலம் முதலிய நலங்கள் அமைந்திருந்தாலும் உள்ளம் தூய்கூடும் நல்ல குணங்கள் அமையவில்லையானால் அந்த அரசன் சிறந்த மேன்மையை அடைந்து கொள்ளான். இனிய நீர்மைகளின் வழியே சீர்மைகள் விளங்கு வருகின்றன. ஒரு தேசத்தைத் தேசுபெறுச் செய்ய வரியவன் மாசுயாதும் மருவாமல் தேசடையனுப்சி சிறந்திருக்க வேண்டும்.

மனித சமுதாயம் மன்னன் இயல்பின் படியே மன்னி வருதலால் அவனுடைய குணம் குற்றங்களை இயல்பாகவே அஃது அடைய நேர்கின்றது. அரசன் சிறு தவறு செய்தாலும் அது பெரிதாய் விரிந்து நாடு முழுவதும் பரவிக் கேடு படுகிறது.

நெறி நியமமாய் நின்று நீதி புரிய உரிய அரசன் சிறிய பிழை செய்ய நேர்த்தாலும் பெரிய தெய்வ தன்டனை அவனைச் சேர்ந்து வருத்துகிறது. தலைமை தனி நிலைமையில் நிகழ்கிறது.

நிடத நாட்டு வேந்தன் ஆன நளன் அரிய பல குண நலங்கள் அமைந்தவன்; சிறந்த நீதிமான். நளநீதி என வழுங்கி வரும் பழுமொழியால் இவனது நெறி முறையும் நீதி நிலையும் அறியலாகும். இந்த நல்ல அரசன் மீது பொல்லாத கலிக்குக்குப் பொருமை யுண்டாயது. குரோதம் கொண்ட அவன் இவனை எப்படியாவது கெடுத்துவிட வேண்டும் என்று கடுத்து மாவிந்த புரம் என்னும் இராச தானியை அடைந்தான். எவ்வழியும் யாதொரு பிழையும் காணுமையால் இவன் அருடே அவன் அனுச முடியவில்லை. ஏதாவது சிறு மாசு நேராதா? என்று ஆசையோடு எதிர்பார்த்திருந்தான். யாதும் நிகழுவில்லை; கொடுங் கேட்டுள்ள அவன் நெடுங்காலம் நேர் நேரக்கி நின்றான். பன்னி

ரண்டு வருடங்கள் கழிந்தும் இம் மன்னனிடம் மாசு ஏதும் காணுமையால் அவன் மனம் சலித்து மீள நேர்ந்தான்; அன்று மாலையில் தேவ பூசை செய்ய இவன் கால் முகங்களைக் கழுவி வேண்; அவ்வாறு கழுவும் பொழுது முழுதும் சீரால் நனையாமல் இடது காலில் சிறிது வெளி இருந்தது; அதனின்யே பிழையாக் கொண்டு கவி இவனைக் கதுவிக் கொண்டான். கொள்ளவே உள்ளம் திரிந்து சூதாடி அரசை இழுந்து அடவிப் புகுந்து மனைவி யைப் பிரிந்து அல்லல் பல அடைந்தான்.

ஆண்டுஇரண்டா நெல்லை அளவும் திரிந்தேயும்  
காண்டகைய வெங்கலியும் காண்கிலான்---நீண்ட புகழுச்  
செந்நெறியால் பார்காத்த செங்கோல் நிலவேந்தன்  
தன்நெறியால் வேறேர் தவறு. (1)

சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தான்கண்டு  
புந்து மகிழுப் புகுந்துகலி---சிந்தைதலாம்  
தன்வயமே ஆக்கித் தமைய ஞுடனிருந்தான்  
பொன்னசல மார்பற் புகைந்து. (2)

நாராய ணைய நமன்று அவன்டியில்  
சேராரை வெந்துயரம் சேர்ந்தாற்போல்---பாராளும்  
கொற்றவனைப் பார்மடந்தை கோமானை வாய்மைநெறி  
கற்றவனைச் சேர்ந்தான் கவி. (நளவெண்பா)

நளனைக் கவி தொடர்ந்திருக்கும் நிலையை இவை காட்டி  
ஞுள்ளன. நிகழ்ந்துள்ள நிலைமைகள் நினைந்து சிந்திக்கத்தக்கன.

நிமுலுமிழுந்து உதிரம் காலும் வயிரவாள் நிடதர் கோமான்  
எழுபுவி வேந்தர் யாரும் இதிதிறை கொணர்ந்து எஞ்ஞான்றும்  
தொழுதனர் ஏத்து நிற்பத் தொடுகடல் உடுத்த ஞாலம்  
முழுவதும் ஒருகோல் ஓச்சி முறைவழாதவித்தான்றே. [1]

கோவடு குருதி வேலான் கொழுஞ்சுடர் பட்ட காலைச்  
சேவடி கழுவ வின்றிச் செய்கடன் கழித்தல் நோக்கிக்  
காவலற் சேருங் காலம் கருதுபு பன்றீரான்டு  
மேவரு தான்றி யற்ற வெங்கலி மேயி ஞேன. (நெடதம்) (2)

கவி மேனிய வகையை இவற்றுலும் கண்டு கொள்ளுகிறோம்.

அரசன் எவ்வளவு நெறி நியமமாயிருக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி நன்கு விளக்கியுள்ளது. சிறிய தவறு நேரி

ஷாம் பெரிய துயரங்களை அவன் அனுபவிக்க நேர்கின்றான். அதை உயர்வான மகிழை யுடையது ஆயினும் அவம் புகாஸ் காப்பதில் அஞ்சத் தக்க கவலைகள் மிஞ்சி யிருக்கின்றன.

“ மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்;  
பிழைழுயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்;  
ஞாபுர வண்டும் கொடுங்கோல் அஞ்சி  
மண்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்  
நுண்பம் அல்லது தொழுதகவு இல்.”

(சிலப்பதிகாரம், 25)

அதை ஆரூவதிலுள்ள கவலைகளையும் பொறுப்புகளையும் சேர மன்னன் இவ்வாறு பரிவோடு கூறியிருக்கிறான். குறிப்புகளைக் கூர்ந்து நோக்கி ஒர்ந்து சிந்தித்துக் கொள்ள வேண்டும். பெரிய உயவாசி போல் அரசன் வெளியே தோன்றினாலும் வையம் காக்கும் வகையில் வெய்ய சஞ்சலங்கள் அவன் நெஞ்சில் விரிந்து நிற்கின்றன. கவலைகள் காவலனைக் கதுவிடுவனன.

“ Uneasiness lies the head that wears the crown.”

[Shakespeare]

“ மணி மகுடம் தரித்த மன்னர் தலையில் இன்னல் நிறைங்கிறது” என்னும் இது இங்கே எண்ண வரியது. ஆட்சி புரிவது அருங்க செயல்; அதனை மாட்சியாய் நடத்தின் மகிழை புரையதாம். தெய்வ சாட்சியாச் செங்கோல் செலுத்துக.

709) தன்னை உயர்த்தித் தரணி தனைஆள  
முன்னவன் செய்த முதன்மையை—மன்னவன்  
ரண்ணி உணர்வானேல் எவ்வழியும் புண்ணியமே  
ரண்ணி வருவன் நயந்து. (கூ)

இ.ஸ.

மாந்தருள் தன்னை வேந்தன உயர்த்தி இறைவன் அருளி புள்ள தலைமையை அரசன் உணர்வான் ஆனால் எவ்வழியும் நிருப்பம் தழு விழுமிய நிலையில் ஒழுகி வருவான் என்க.

(ஒ) ஆ தாழமம் கருதுகிக் கருமம் புரிக என்கின்றது.

ஒரு நாட்டை ஆளும் தலைமை அரிய பெரியதவப்பேற்றுவும் அமைகிறது. அகிலேஷாக நாயகன் ஆன ஆண்டவன் அருள் நலனைப் பூண்டவரே ஈண்டு அரசராய் வருகின்றார். தமது தலைமையின் நிலைமையை உணர்ந்து தம் கடமையை உரிமையோடு செய்து வருபவரே பெருமையடைந்து யாண்டும் மகிழமைடுன் மருவி மினிர்கின்றார். உரிய கருமம் உயர் தருமயாய் வருகிறது.

ஒத்து மனிதருள் ஒருவன் தலைமையாய் அரசாளவும் மற்ற வர் அவனுக்கு அடங்கி நடக்கவும் அமைந்திருப்பது சமுதாயத் தின் தியமமாய் கேர்ந்து வந்துள்ளது. அவயவங்கள் கேர்ந்து அங்கம் இயங்குவது போல் சமுதாயம் தொடர்பான உறவுரிமையால் இயங்கி வருகிறது. தொடர்புகள் தொன்மை தோய்ந்தன.

பின்னைக்குத் தந்தை, மனைவிக்கு நாயகன், மாணவனுக்கு ஆசான் அமைந்துள்ளது போல் உலகக் கூட்டத்துக்கு அரசன் தலைவருய் அமைந்திருக்கிறார்கள். உரிமையான நல்ல தலைவன் இல்லையானால் அந்த இனம் ஒழுங்கு முறை சிறைதந்து அல்லவே பல அடையும். ஒரு நாட்டில் அரசு முறை அற்றபோது அந்த நிலை அராசகம் என தின்திக்கப்படும். நாதியற்ற நாடு; கேள்வி கேட்பார் இல்லை என இன்னவரது இன்னனுழுந்து சொல்வதெல்லாம் தலைவன் இல்லாத நிலைமையால் நேர்ந்து வருகின்றன. வேந்தன் இல்லையானால் மாந்தர் வாழ்வு மருண்டு இருண்டு யாண்டும் புலையாய்ப் பொல்லாத நிலைகளில் புரண்டு குலையும்.

வேந்தனே இல்லா விடின் உலகத்து

மேலது கீழதாம்; மணம் செய்

காந்தனுக்கு அடங்கிக் களத்திரம் நடவாள்:

காதலர் தந்தைசொற் கேளார்;

மாந்தர் வேளாண்மை முதல் தமக்குரிய

வளமைகூர் தொழில்களின் முயலார்;

சாந்தரும் தீயர் ஆவரேல் தீயர்

தன்மையைச் சாற்றுமாறு எவ்வே?

(1)

நம்மனை மைந்தர் கிரகவாழ்வு எல்லாம்

நரபதியால் அவன் இலனேல்

அம்மனை தீயர் கைவசம் ஆவன்;

அருங்குதி கொள்ளையாம்; நானும்

வெம்மையோடு ஒருவர் ஒருவரை உண்பார்;  
மேலவர் அசடரால் மெலிவார்;  
ஏப்ரல் தெல்லாம் உணர்ந்து அரசாணைக்கு  
அமைதல் நற்குடிகளின் இயல்பே. (நீதிநூல்) (2)

ஒரு நாட்டில் தலைமையான அரசன் இல்லையானால் அங்கே பல்கள் விலைமை என்றும்? என்பதை இவை தொகையாச்சாட்டுக் காட்டியுள்ளன. பூமிபாலகன் என அரசுனுக்கு ஒரு பெயர் அமைத்துள்ளது; பூமியை அவன் பரிபாலித்து வரும் உண்மையையும் உரிமையையும் இப்பேர் சீராகத் துவக்கி வர்க்கிறது. காப்புத் தெய்வமாய்க் காவலன் காட்சி புரிந்துளான்.

அரசன் நீதி நெறியே ஆண்டுவரின் அந்த நில மண்டலம் அதிசய வளங்களை புடையதாய்ப் பல மண்டலங்களும் தத்துவம்துவ யாண்டும் புகழ் ஒளி வீசிப் பொலிந்து விளங்கும்.

(நூற்று ஐஞ்சலை நீக்கி முனிவழி முனிந்து வொகும் நூற்று உயிர்க்கு நல்கும் இசைகெழு வேந்தன் காக்கப் பாறாற்றவிர்ந்து உயிர்க்குட்ட தூய்வாப் பூதலம் தன்னின் பொன்னின் நூற்றுபதும் சொரிந்து வங்கம் நெடுமுது காற்றும் நெய்தல்.

‘இராமாயணம்’

அரசனுடைய நீர்மை சீர்மைகளையும், அவன்து காப்புத் திறந்தையும், அவனால் பூ மிதி அடைந்து வரும் சேமத்தையும் நீக்கவிசைவையாக உணர்த்தி யுள்ளது. கப்பவின் ஏற்றுமதி கையக் காட்ட வந்த கவி ஆட்சியின் மாட்சியையும் அதிவிநயமாக்காட்டி யருவினார். சிறந்த அரசனுடைய பரிபாலனத்தால் பூத வாப் ஆறுதல்லைந்திருத்தல் போல் சுமங்கு சென்ற பாரத்தை நூற்கிவிட்டுத் துறைமுகத்தில் மரக்கலம் தனியே சுகமாயிருந்தது; அந்த இருப்பை இங்ஙனம் சிறப்பா விளக்கி யிருக்கிறார்.

முறை அறிதல், அவாவை நீக்கல், முனிவழி முனிதல், நூற்று உயிர்க்கு நல்கல் முதலிய குண நலங்கள் அரசனுக்கு மன நலங்களாம். தனக்கு உரிய இறைவரியைத் தவிர அரசன் வேறு பொருளை விரும்பலாகாது; முறை தவறி விரும்பின் குடிகள் அஞ்சுவர்; அஞ்சவே அது கொடுக்கோன் கையாய் விரிந்து கெடும் பழியோடு கடுக்கேடுகளை விளைக்கும்.

வேலொடு நின்றுன் இனென் றதுபோலும்  
கோலொடு நின்றுன் இரவு.

(குறள், 552)

நாட்டிலே அரசன் குடிகளிடம் பொருளை வலிந்து கேட்டால் காட்டிலே வேடன் மக்களை நலிந்து வழிப்பறி செய்வது போலாம் என அதன் கொடுமையை இது உணர்த்தி யுள்ளது.

இறையில் வாளொடு மாவழங் குறுவனத்து ஓடி  
மறவன் ஓர் பொருள் தருகென இரத்தலை மானும்  
இறைவன் வாழ்குடி தன்னில்லை ரூருபொருள் இரத்தல்  
அறவன் ஆகிய நீ இதை அறிந்திலை அந்தோ.

(பிரபுவிங்கலீலை)

குடிகொன்று இறைகொள்ளும் கோமகற்குக் கற்று  
மடிகொன்று பால்கொள்ளு மாண்பே---குடிஓம்பிக்  
கொள்ளுமா கொள்வோற்குக் காண்டுமே மாங்கியம்  
வளளத்தின் மேலும் பல. (நீதிநெறி விளக்கம்)

அரசன் ஆசை மண்டி அநியாயமாய்க் குடிகளிடம் பொருளைக் கேட்கலாகாது; கேட்டால் அது கேடாய் அவனுக்குப் பழியை விளைக்கும் என இவை காட்டியுள்ளன. பசுவுக்குப் பசும் புல்லை வயிறு கிறையலூட்டிப் பாலைக் கறப்பது போல் குடிகளுக்கு இதம் செய்து உதவி அவரிடமிருந்து பருவம் அறிந்து திறை பெறுவதே அரசு முறையாம்; அந்த முறை கடந்து பேராசைப் படுவது பெரிய கொடுமையாம். தன் மேல் அன்பும் பிரியமும் மாந்தரிடமிருந்து நானும் வளர்ந்து வர வேந்தன் முறை புரிந்து வர வேண்டும்; அவர் அஞ்சி அடங்க அதிகாரமாய் ஆள நேரின் அந்த ஆட்சி பரிதாபமாய் வீழ்ச்சியுறும்.

“ He that only rules by terror

Doeth grievous wrong. ”

(Tennyson)

“ குடிகளை அச்சுறுத்தி ஆளுகிற அரசன் கொடிய தீமையைச் செய்தவனுக்கிறுன்” என டென்னிசன் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்ஙனம் கூறியிருக்கிறார். மக்கள் பால் அன்பு பொங்கி வர ஆண்டு வருக; அதுவே அரசுக்கு நீண்ட இன்பமாம்.

நானும் குடிகள் நயந்து மகிழ்ந்துவர  
ஆளும் அரசே அரசு.

இதனை அரசன் நானும் சிந்தித்து வர வேண்டும்.

300 மாந்தர் அமைதியாய் வாழ்ந்து வரினாந்த

வேந்தன் மகிமை விளங்கிவரும்—மாந்தர் தாம்

அல்லலுற நேரினே அவ்வர செவ்வகையும்

புல்லர சாகும் புலை.

(இ)

இ-ள்.

தனது குடிசனங்கள் மன அமைதியுடன் இனிது வாழ்ந்துவரின் அந்த அரசனுடைய மகிமை அதிசய நிலையில் உயர்ந்து விளங்கி வரும்; குடிகள் அல்லவடைய நேர்ந்தால் அவன் புல்லியனு யிழிந்து புலையடைந்து ஒழிந்து போவான் என்க.

ஒருவனுடைய பிறப்பு சிறப்படைந்து வருவது அவனது பிரயல் இயல்களின் உயர்வுகளாலும் இனிமைகளாலுமேயாம். உவைகள் சூரந்து வரும் அளவு கனிகள் சிறந்து உயர்வடைந்து வருகின்றன; மனிதனும் அவ்வாறே இனிய நிலையளவு புனித கூய் உயர்ந்து தனி மகிமை அடைந்து வருகிறான். உள்ளம் இனியதாய் உயராடை செயல்கள் யாவும் இனியனவாய் உயர்தலால் மன நலமுடைய அந்த மனிதன் இனமான பல நலங்களும் உடையனைய் மாநிலத்தில் யாண்டும் மகிமைபெறுகின்றன.

மனிதருள் தலைமையாய் வருகின்ற அரசன் எவ்வழியும் பிரவ்வியனைய் உயர்ந்து வருவது சீரிய நியமமாய் நேர்ந்தது. முதாயத்தைத் தகுதியாகப் பேணிவரும் தகைமை மிகுதியாக அமைந்த போதுதான் அவன் மேன்மை மிகப் பெறுகின்றன. அதன்த அரசனது உயர்ந்த ஆட்சிக்கு அடையாளம் மாந்தர் யாவரும் மகிழ்ந்து வாழ்ந்து வரச் செய்வதேயாம். குடிகளையர்த்திக் குணமா வாழச் செய்பவன் முடி உயர்ந்து முதன் காமயாய் நிலவுகின்றன. உலகம் அவனை உவந்து கொண்டாடுவதால் பூமித்திலகம் எனப் பொலிந்து விளங்குகிறான். மன் ஜூயிர் ஜூரிது வாழ இன்னருள் புரிந்து மன்னி வருகிற மன்னன் வாழ்வை வையழும் வானமும் உன்னி வாழ்த்தி வருகின்றன.

வாழ்கநின் வளனே நின்னுடை வாழ்க்கை

வாய்மொழி வாயர் நின்புகழ் ஏத்தப்

பகைவர் ஆரப் பழங்கண் அருளி

பகைவர் ஆர நன்கலம் சிதறி

ஆன்றவிந்து அடங்கிய செயிர்தீர் செம்மால்!

வான்தோய் நல்லிசை உலகமொடு உயிர்ப்பத்  
 துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்  
 மாயிரும் புடையன் மாக்கழல் புனீந்து  
 மன்னயில் ஏறிந்து மறவர்த் தரீஇத்  
 தொன்னிலைச் சிறப்பின் நின்னிழல் வாழ்ந்தக்கு  
 கோடற வைத்த கோடாக் கொள்கையும்  
 நன்று பெரிது உடையையால் நீயே  
 வெந்திறல் வேந்தே இவ் உலகத் தோர்க்கே. (பதிற்றுப்பத்து)

நார் முடிச் சேரல் என்னும் மன்னனுடைய குண மாண்பு  
 களையும் ஆட்சிமுறைகளையும் அருள் நிலைகளையும் இது உணர்த்தி  
 யுள்ளது. காப்பியனார் என்னும் சங்கப் புலவர் இவ்வேந்தனை  
 வியந்து இங்ஙனம் பாடியிருக்கிறார். ஆன்று ஆவிந்து அடங்கிய  
 சேயிர்தீர் சேம்மால்! என்று நெரே வினித்திருப்பது இவனுடைய  
 சீர்மை நீர்மைகளைத் தெளிவா வெளிப்படுத்தி நிற்கிறது.  
 இவ்வுலகத்தோர் உவந்து வாழும் வகையை இவன் உணர்ந்து  
 செய்திருக்கிறான். உதவி நிலை உள்ளத் தகுதியால் உயர்ந்துள்ளது.

சித்த சாந்தி மனிதனுக்குப் பெரிய பாக்கியம்; தரும  
 நெறி தழுவி ஒழுகி வருகிற புனிதம் உடையார்க்கே அஃது  
 இனிது அமையும். தனது ஆட்சியில் வாழுகின்ற மக்கள் மன  
 அமைதியோடு வாழ்ந்து வரும்படி செய்கிற அரசன் நல்ல  
 நீதிமான் ஆகிறான். அல்லல் அவலங்கள் இல்லாத போது தான்  
 அமைதியான இனிய வாழ்வு யாண்டும் நன்கு சூந்து வருகிறது.

இவ் அதிகாரத்தின் தோகைக் குறிப்பு.

குண நலமே அரசுக்கு உயர் நிலை.  
 உண்மை நேர்மைகள் ஒளி தருகின்றன.  
 காரியம் கருதல் சீரிய பெருமை.  
 மாந்தர் மகிழ்வு வேந்தர்க்கு உயர்வு.  
 மன்னுயிர் இன்புற மன்னன் மாண்புறம்.  
 காப்பு முறை கடவுள் நிலை.  
 புனித நீர்மை புண்ணிய மாசும்.  
 சீலம் உடையான் ஞாலம் உடையான்.  
 கருதி உணர்வது உறுதி தருவதாம்.  
 பல்லுயிரும் வாழ நல்லரசு ஆலுக.

அய-வது மாட்சிமுற்றிற்று.

# எண்பத்தோராம் அதிகாரம்.

வீரம்.

ஒப்பாவது யாண்டும் உள்ளம் தளராத உயர்ந்த உறுதினிலை. ஆகூக்கு உரிய சூணமாண்புகளுள் வீரம் தலைமை ஆனது ஆதலால் அங்கிலைமை தெரிய ஈண்டு முதன்மையா வைக்கப்பட்டது. ஆட்சியின் மாட்சிக்கு வீரம் எவ்வழியும் உரமாய் உதவி பூர்த்து வருகிறது; அவ் வுறவுரிமை இங்கே காட்சியாய் வந்தது.

101. வீரம் அரசுக்கு மேலான நீர்மையாய்த்

தீர்ம் புரிந்து திகழ்தலால்—வீரம்

உடையான் எவையும் உடையான்; இலனேல்

அடையான் மகிழை அவன்.

(க)

இ-ள்

அரிய பல மேன்மைகளை வீரம் ஆற்றி யருஞ்சுதலால் அரசுக்கு அது மேலான பான்மையாய் அமைந்துள்ளது; அதனை உடைமையாக வுடையவன் எல்லா நலன்களும் ஒருங்கே யுடைய உயர்ந்து விளங்கி அரிய மகிழைகள் பெறுகின்றனன்க.

ஆளும் தலைபையில் வழி முறையே தொடர்ந்து வருகிற அரசு மரபிடம் அரிய பல பெரிய சூணங்கள் மருமமாய் மருவி யாற்கின்றன. அந்நீர்மைகளுள் வீரம் பெருவரவாய்ப் பெருகியுள்ளது. உறுதி ஊக்கங்கள் தழுவி உள்ளத்தில் எழுகின்ற உயர்ச்சியான உணர்ச்சி வீரம் என நின்றது. எவ்வழியும் யாண்டும் காலையாத தலைமைத் தன்மையே வீரம் ஆதலால் அதனையுடையார் உயர் புகழாளராய் ஒங்கி ஓளி பெற்று நிற்கின்றார்.

உலகத்தை ஆள நேர்ந்த அரசர் எதிர்கின்ற இடையூறுகளை நீட்டி எழுகின்ற கலகங்களை அடக்கி மனித சமுதாயத்தை ஆய்விது பாதுகாக்க வேண்டியிருத்தலால் அவர்க்கு வீரம் இயலுமோயாய் ஏய்ந்துள்ளது. நீதி முறையை நெறி யே நடத்த வால்லது வீரமே ஆதலால் அது அரசுக்குத் தலைமைத் தன்மையாய்ச் சார்ந்து சாதி நீர்மையாத் தோய்ந்து நின்றது.

நீதியும் வீரமும் கொடையும் மன்னர்க்குச் சாதியின் தருமமாய்ச் சார்ந்து நின்றன;

ஒதிய மூன்றினில் ஒன்று குன்றினும்  
போதிய அரசியல் புகழ்பெறுதரோ.

(1)

வீரமே பகைவரை அடக்கும்; மெய்க்கொடை.  
வாரமே புகழினை வளர்க்கும்; நீதியின்  
சாரமே தரணியைத் தாங்கும்; இந்தமுச்  
சீரமை அரசனே தேவன் ஆவனால்.

(2)

வீரமில் வேந்தனும், விளைவில் பூமியும்,  
நீரமில் குளமும் நல் நிறையில் பெண்மையும்,  
தாரமில் வாழ்க்கையும், தகவில் நெஞ்சமும்,  
நேரென லாயிழி நிலையில் ஆழுமே.

(3)

செயிருறு களைகளைச் செகுத்து நீக்கிநற்  
பயிர்களைக் காத்தல்போல் படுவெம் பாதக  
வயிரரைச் சுட்டற மடித்து மாண்புறும்  
உயிர்களைக் காப்படே உலகம் காப்படே.

(4)

(வீரபாண்டியம்)

இந்தப் பாசுரங்கள் இங்கே நன்கு சிந்திக்கத் தக்கன.

அரசியல் அமைதிகளும் அரசுக்கு வீரம் உறவுரிமையா  
யுறுதி புரிந்துள்ள தகைமையும் உணர வந்தன. ஆண்மை உறுதி  
ளாக்கம் தீர்ம் தைரியம் சூரம் செளரியம் பராக்கிரமம் என்னும்  
மொழிகளில் வீர ஒளி வீசியுள்ளது. தலைமையான உயர்வு  
எங்கே இருக்கிறதோ அங்கே வீரம் இயல்பா நிலை மிளிர்கிறது.

கல்வி ஞானம் தானம் தயை முதலிய நிலைகளில் சிறந்து  
நிற்பவரும் வீரத்தை மருவியே உயர்ந்து ஒளி மிகுந்து வருகின்றார். கல்வி வீரன், ஞான வீரன், தான வீரன், தயா வீரன்  
எனப் புகழ் பெற்று வந்துள்ளவர் வீரத்தின் வியணிலையை  
நயமா விளக்கி நிற்கின்றார். வினையாண்மையில் சதுரங்யம்  
உயர்ந்து வருபவனைக் கரும வீரன் என உலகம் உவந்து கூறுகிறது. தருமத்தை யாண்டும் உறுதியாத் தழுவி வருபவனைத் தரும  
வீரன் என்கின்றார். சத்திய வீரன் என அரிச்சந்திரன் உத்தமமான  
பேர் பெற்று உலக சோதியாய் ஒளி வீசி நிற்கின்றார்.

குண நலங்களுள் வீரம் எத்தகையது? உயர் நிலையிலுள்ள  
அரசர்க்கு அது எவ்வாறு உயிர் நிலையாடுள்ளது? என்பதை

ஷாஸ்திர உய்த்துணர்ந்து கொள்கிறோம். சுத்திரியர்க்கு வீரம் பூர்வானிலையமாய் விளங்கி வித்தக நலங்களை விளைத்து நிற்கிறது.

இராமன் இலங்கை மேல் படை எழுச்சி செய்தபோது அவர்கள் யே கடல் கடக்க நேர்ந்தது. கடலின் அதிதேவதையான வாய்மையை நேரே காண விருப்பினான்; வேத விதி முறையே போது செபம் செய்து அலைவாய்க் கரையில் தவம் புரிந்து இருந்தார்கள்; ஏழு நாள் ஆகியும் அவன் வரவில்லை; ஆகவே கோசலீச் சம்பத்துக்குக் கோபம் மூண்டது; “எனிய பரதேசி என் து வாய்மை இகழ்வா என்னி யுள்ளான்; அவனா து உள்ளச் சம்பத்தை அழித்து ஒழிக்க வேண்டும்” என உருத்து மூண்டார்கள். அப்பொழுது இவ்வீரன் உரைத்த உரைகள் உக்கிர வாய்மைகளாய் ஒளி வீசி எழுந்தன. சில அயலே வருகின்றன.

வாரம் நீங்கிய சிலையினன்; இராவணன் பறிப்பத் தாரம் நீங்கிய தன்மையன்; ஆதலின் தலைகசால் வீரம் நீங்கிய மனிதன்னான் இகழ்ச்சிமேல் விளையாரம் நீங்கியது எறிகடலாமென இசைத்தான். (1)

கானிடைப்புகுந்து அருங்கனி காயோடு நுகர்ந்த அனுடைப்பொறை உடம்பினன் என்று கொண்டுணர்ந்த மீனுடைக் கடற் பெருமையும் வில்லொடு நின்ற மானுடச்சிறு தன்மையும் காண்பரால் வானேர். (2)

(இராமா, வருணனை வழி வேண்டு படலம்)

மானவீரன் கூறியுள்ள இவ்வுரைகளில் இயற்கையான வாய்மைகள் ஒங்கி நிற்கின்றன. உள்ளக்கண்களால் ஊன்றி போக்கி உண்மைகளை உணர வேண்டும். மானச தத்துவங்கள் அடித்து விநியமா விளைந்துள்ளன. யூகமாயுணர்பவர் உயிரின் பொமகளைக் கூர்மையா ஓர்ந்து தேர்ந்து உவந்து கொள்வர்.

வீரம் நீங்கிய மனிதன் எனத் தன்னை எளிதாக எண்ணியதன போதிய வருணன் நேரே வரவில்லை என்று இவ்வீர மூர்த்தி வீரர்களுக்கு வில்லால் வெல்ல முயன்றது சொல்லால் விளங்கி நின்றாரா. வீரம் இல்லையானால் அந்த மனிதன் சாரம் இல்லாதவனையுடத் தாழ்க்கு படுவான் என்பது இங்கே ஓர்ந்து கொள்ள வந்தது. முறைகால் என வீரத்துக்குத் தந்துள்ள அடை கூர்ந்து சிந்திக்கார்த்து. தரும நீதிகளுக்கு உரிமையாய் வருகிற தறுகண்

மையே வீரம் ஆதலால் அதன் வியனை மேன்மை தெளிய லருகும். சுத்த வீரம் உத்தம நீர்ப்பையாய் ஒளி மிகுந்துள்ளது.

அறவு அருள் அமைதி முதலிய இனிய நீர்மைகள் பல இராமனிடம் பெருகியுள்ளன. அவற்றுள் எல்லாம் வீரமே இக்கோமகனை அதிமேன்மையா மகிமைப் படுத்தியுள்ளது. தனது மனைவியைக் கவர்ந்து போன இராவணைனை வென்று அவ்வுத்தமியை மீட்டியருளியது இவனது சுத்தவீரமே. இதனை உய்த்து உணர்பவர் வீரத்தின் உன்னத நிலையை ஓர்ந்து தெளிந்து கொள்வர். வீரச் சேவகன், வீர வில்லி, வீரக் குரிசில், வீரநாயகன் என இந்த ஏந்தல் வீரப் பேரால் விளங்கி நிற்றலால் வீரத்தோடு வேந்தக்குள்ள உரிமை வெளிப்பட்டு நின்றது.

#### 802. உள்ளம் தளரா துறுதி குலையாது

வெள்ளமென அல்லல் மிடைந்தாலும்—தள்ளளிய·

வீரம் உடையான் வீறல்வேந்த ணய்னின்று

தீரமே செய்வன் தெளிந்து. (2)

இ-ள்.

அல்லல் பல அடைந்தாலும் நல்ல வீரம் உடையவன் உள்ளம் தளராமல் உறுதி குலையாமல் அரிய காரியங்களை ஆராய்ந்து செய்து யாண்டும் வெற்றி வேந்தனைய் விளங்கி நிற்பன் என்க.

உயர்ந்த உள்ளத் திண்மை சிறந்த பண்பாடுகளால் அமைந்து வருகிறது. நேர்மை வாய்மை முதலிய புனித நீர்மைகள் உடையவர் நல்ல மனவுறுதி யுடையராய் மகிமை தோய்ந்து வருகின்றார். கள்ளம் கபடு கரவு முதலிய இழுவுகள் உடையவர் எவ்வழியும் கோழூகளாய் இழிந்து நிற்கின்றார். சிறிய இயல்புகள் மருங்கை அளவு மனிதன் பெரிய மேன்மைகளை இழுந்து விடுகின்றன. அச்சமும் திகில்களும் அவனை உச்சமாப் பற்றிக் கொள்ளுகின்றன. கொச்சைகள் பேட்டகள் கோழூகள் என எள்ளி இகழுப் படுபவர் இழிவான பழிகளோடு அழிவுறுகின்றனர். வீர தீ சூர் என்பவர் விழுமியராய் விளங்குகின்றனர்.

ஆண்மை, தீரம், அஞ்சாமை என்னும் மொழிகள் மேன்பையான ஒளிகளை யாண்டும் வீசி நிற்கின்றன. ஆண்டகை

தீரன் அருந்திறலான் என உலகம் உவந்து புகழு நேர்ந்தவர் உயர்ந்த குலவீரராய் ஒளி பெற்று நிற்கின்றார். ஆண்டகை என இராமனைக் காவியப் புலவர்கள் யாவரும் ஆவலோடு கூறி வருவது அவனது அருந்திறலான்மைகளை வியந்து மகிழ்ந்தேயாம். அரிய கடல் கடந்து பெரிய போர் புரிந்து கொடிய நிருதர் குழுவை அடியோடு முடிய நூற்றிலிரும் அவ்வீரனது ஊக்கமும் உறுதியும் உரையிடலரியன. வேந்துக்கு உரிய உயர் நீர்மைகள் யாவும் அவ்வேந்தலிடம் எவ்வழியும் திவ்விய ஒளிகளை வீசுவான்னன. அஞ்சாத ஆண்மை எஞ்சாத மேன்மையாய் நின்றது.

அஞ்சாமை ஈகை அறிவுக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.

(குறள், ५४२)

மன்னனிடம் மன்னியிருக்க வுரிய குண நலங்களைத் தேவர் இன்னவாறு குறித்திருக்கிறார். அஞ்சாமையைத் தலைமையாக முதலில் நிறுத்தியதால் அரசுக்குத் தனி உரிமையான அதன் நிலைமை தெரிய வந்தது. அஞ்சதல்=மனம் கலங்குதல். கலங்கிய நீரில் உருவும் சரியாக் காண இயலாது; அதுபோல் நிலைகுலைந்த நெஞ்சு எதையும் செய்ய இயலாது. மனத்தின்மையோடு மருவி டுள்ளவனே விளைகளைத் தின்மையாச் செய்து வியன் பயன் காண்கிறான். மேன்மையாய் ஆளவுரிய அரசனிடம் அரிய பல பான்மைகள் மருவியிருந்த போதுதான் அந்த ஆட்சி சிறந்து விளங்கி வரும். உரிய நீர்மைகள் உயர் சீர்மைகளாகின்றன.

அனுகிதை என்னும் அரிய நூலில் அரசு நீர்மைகள் வரிசை பாக் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றை மேல் நாட்டாரும் விரும்பி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றனர். வேந்தின் இயல்புகள்விழைந்து கொள்ளவந்தன; சில அயலேவருகின்றன.

“Nobility, enlightenment, courage, forgiveness, truth, equability, absence of fear, absence of stinginess, straightforwardness, purity, dexterity, valour.” (Anugita)

“பெருந்தன்மை, தெளிவு, தைரியம், சகிப்பு, சத்தியம், மோக்கு, அஞ்சாமை, உலோபம் இல்லாமை, நேர்மை நூய்மை, சாதுரிய சாகசம், வீரப்” என்னும் இவை நல்ல அரசுக்கு உரிய தன்மைகளாம். இவை இங்கே கருத வுரியன.

தனக்கு உரிமையான இனிய இயல்புகள் நன்கு அமைந்துள்ள அளவுதான் எந்த வேந்தனும் ஒளி பெற்று உயர்ந்து வருகிறுன். உள்ளம் தளராத உறுதியும் தரும நீதியும் அரசியலுக்கு உயர்மகிழைகளை அருளுகின்றன. அங்கீர்மைகள் தோய்ந்த அரசனை உலகம் உவந்து போற்றிப் புகழ்ந்து கொண்டாடுகின்றது.

“அரசியல் பிழையாது அறநெறி காட்டிப்  
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது  
குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்  
வழிவழிச் சிறக்கனின் வலம்படு கொற்றம்;  
உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்  
பொய்சேண் நீங்கிய வாய்ந்த பினையே!  
முழங்குகடல் ஏணி மலர் தலை உலகமொடு  
உயர்ந்த தேநத்து விழுமியோர் வரினும்  
பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே!  
கெடாது நிலைஇயர்னின் சேண்விளங்கு நல்லிசை.”

(மதுரைக் காஞ்சி)

நெஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னனுடைய நிலைமை நீர்மைகளை இது குறித்துள்ளது. மாங்குடி மருதலூர் என்னும் சங்கப் புலவர் இக்கோமகனுடைய குணங்களையும் அரசியல்முறைகளையும் நெறிகளையும்சுவையாகப்பாடியிருக்கிறார்.

இனிய அமிர்தத்தோடு உயர்ந்த பொன்னுலக வாழ் வுகிடைப்பது ஆயினும் பொய்பேசமாட்டான்; இவ்வுலகத்தோடு சிறந்த தேவர்கள் திரண்டு வந்தாலும் பகைவர்க்கு அஞ்சிப் பணிய மாட்டான் என்றதனால் இவனது சத்திய நிலையையும் சித்தத்தின் திடத்தையும் உத்தம வீரத்தையும் ஓர்ந்து உணர்ந்து கொள்கிறோம். நீதிமன்னர் நித்தியசோதிகளாய் நிலவுகின்றனர்.

இத்தகைய மேலான அரசரை இங்காடு முன்னம் பெற்றிருந்துள்ளதை நினைந்து வியந்து நெஞ்சம் களிக்கின்றோம். பொய்நீசம் என நீங்கியாண்டும் எவ்வழியும் மெய்யே பேசி மேன்மை நீண்ட ஶந்தப் பாண்டியன் ஆண்டு வந்த நாட்டிலே இன்று பொய்பரவியிருக்கும் புலை நிலை சூலை நடுங்கச் செய்கின்றது.

நானுமல் பொய்பேசி நாசமாய்ப்  
போகின்ற நாட்டார் என்று

கோணமல் நிலைதெரிந்து குடுகேட்டின்  
புலீயுணர்ந்து கொள்வார் அம்மா!

என்று பாரத மாதாவிடம் ஈரநெஞ்சினர் இங்ஙனம் இரங்கி முறை யிட்டுக் கரைந்து வருகின்றனர். தகுதியான அரசர் இந்நாளில் இல்லையாயினும் ஒவ்வொருவரும் அரச நீர்மை தோய்ந்து இந்நாட்டு மன்னராகலாப். மேன்மையாய் உயர்வதும் கீழ்ப்பையாய் இழிவதும் அவரவர் இயல்பாலேயாம். நல்ல மனம் கெட்டது ஆனால் பொல்லாத வினை ஓட்டிக் கொல்லும். தன்வினை தன்னைச் சூடும் என்பது நெடிய பழுமொழி. அவனவன் கேட்டுக்கு அவனவனே யாண்டும் பூரணமான காரணன் ஆகின்றுன்.

“Our destiny in our hands. On the new road, we must now go forward. (Alexis carrel)

“நமது விதி நம் கையில் உள்ளது; புனிதமான புதிய வழியில் இனி நாம் மேலே போக வேண்டும்” எனப் பிரஞ்சு தேசத்து குரு விஞ்ஞானி இங்ஙனம் மெய்ஞ்ஞானம் கூறியிருக்கிறார்.

நல்ல வீரம் தோய்க்கு உள்ளம் புனிதமாய் உயர்ந்து கொள்கூட; எல்லா மேன்மைச்சரும் உண்ணை உவந்து கொள்ளும்.

803. சிங்கக் குருளை சிறிதெனினும் திண்டிறல்சேர்  
வெங்கட் கரியும் வெருவுமால்—அங்கதுபோல்  
வீர மரபோன் வெகுண்டால் பெரும்படையும்  
போரில் உடைந்தொழிந்து போம். (ஏ)

இ-ன்

சிங்கக்குட்டி சிறியது ஆனலும் அதனைக் கண்டால் பெரிய தயானையும் அஞ்சி ஓடும்; அதுபோல் வீரமரபோன் இளையன் ஆயினும் அவன் எதிரே பெரிய படைகளும் உடைந்து ஒழிந்து போம் என்க. குருளை என்றது உரிய இளமை தெரிய வந்தது.

உலகம் அரசனைப் பெருமையாக் கருதி வருகிறது. அரியலை குணங்கள் அவனிடம் மருவி வருதலால் பிறப்பிலேயே பிறப்படைய நேர்ந்தான். வயதில் இளைஞன் ஆயினும் முதியரும் துவனை மதித்து வணங்கிப் போற்றுகின்றனர். அருந்திறலான் சூம் அரச மரபிடம் பொருந்தி வருதலால் இளைஞர் எனினும்

அவர் பால் விழுமிய நிலையைக் கருதி மரியாதையாய் யாரும் ஒழுகுகின்றனர். பிறப்புரிமையில்சிறப்புகள்பெருகிவருகின்றன.

அனையறை பாம்பும் அரசும் நெருப்பும்  
முழையறை சீயமும் என்றிவை நான்கும்  
இனைய எளிய பயின்றன என்று எண்ணீ  
இகழின் இழுக்குத் தரும். (ஆசாரக்கோவை)

பாம்பும் சிங்கமும் சூட்டியாயிருந்தாலும், நெருப்புச் சிறிதாயிருந்தாலும் அவற்றை எளிமையா எண்ணீ நெருங்கலாகாது; அதுபோல் அரசையும் கருதி ஒழுக வேண்டும் என இது காட்டியுள்ளது. அரசு நிலையை உணர வரிசை உரிமைகள் வந்தன.

சிங்கம் மிருகங்களுக்குத் தலைமையானது; பெருமிதமும் கம்பீரமும் உடையது; மிருக ராசன் எனப் பேர் பெற்றது. அரசன் மனிதருக்குத் தலைமையானவன்; வீர கப்பீரமுடையவன்; நராதிபன் என்று பேர் பெற்றுள்ளான். இத்தகைய தொகை வகையினால் சிங்கம் அரசருக்கு உவமையாய் வந்தது.

சிங்கக் குருளைக்கு இடும் தீஞ்சவை யூனை நாயின்  
வெங்கட் கடுங்குட்டிக்கு ஊட்ட விரும்பினாலோ?

(இராமா, நகர் 117)

சிங்க ஏறு அனைய வீரன். [இராமா, கங்கை, 43]

இராமனைச் சிங்கக்குரை, சிங்க ஏறு என இவை குறித் துள்ளன. வெல்லும் விறலைக் குறிப்புகள் விளக்கி நின்றன.

கொல்லும் சிங்கக் குட்டியும் போன்றிவ் வலகு ஏத்தச் செல்லும் மன்றே சீவகன் தெய்வப் பகை வென்றே.

[சிந்தாமணி 364]

சிங்கக்குட்டி எனச் சீவகனை இது சூட்டியுள்ளது.

“He was a lion in the fight.” (Roderick)

“போரில் அவன் ஒரு சிங்கப்” என மேல் நாட்டாரும் வீரத்துக்குச் சிங்கத்தை நேரே உவமை கூறியுள்ளனர்.

சின்னக் குட்டியாயிருந்தாலும் சிங்கம் பெரிய மதயானையையும் வெல்ல வல்லது. இளைஞராய் இருந்தாலும் சிறந்த அரசுகுமாரர் எதிர்ந்த பகைவர் எவரையும் வெல்ல வல்லராய் வீரு கொண்டு நிற்கின்றார். அவ் வீர நிலை நேரே தெரிய வந்தது.

நாகால் வளவன் என்பவன் ஒரு சோழ மன்னன். இளஞ்சேட் கண்ணி என்னும் அரசனுடைய அருமைத் திருமகன். இவன் ஆஸ்மையாயிருக்கும் போதே தந்தை இறந்து போனான். தாயா முள்ள அரசுரிமையை வலிந்து கவர்ந்து கொண்டார்; இவனைக் கூடால்ல மூண்டு அல்லல் பல செய்து சிறைப்படுத்தி யிருந்தார். ஆகூதக்கீழை சிறையைக் கடந்து வெளியே வந்து நெடிய பாலகவரை நேரே வென்று தொலைத்துத் தனது அரசை அடைந்து உதிசய நிலையில் இவன் ஆட்சி புரிந்தான். இளம்மையிலேயே ஸ்ரத்திறலில் விளங்கியிருந்த இவனது தீர தைரியங்களை வியந்து யோ வேந்தன் என்று உலகம் புகழ்ந்து போற்றியது.

“கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்  
பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி  
அருங்கரை கவியக் குத்திக் குழி கொன்று  
பெருங்கை யானை பிடிபுக் காங்கு  
நுண்ணிதின் உணர நாடி நண்ணூர்  
செறிவுடைத் திண்காப் பேறிவாள் கழித்து  
உருகெழு தாயம் ஊழின் எய்தி” [பட்டினப்பாலை]

பகைவர் செய்த சதியிலிருந்து தப்பி வெளியேறி அவரை மோடு வென்று இவன் முடி சூடி அரசாண்ட நிலையை இந்தால் விரிவாக விளக்கியுள்ளது. இந்நூலைப் பாடியவர் உருத்திரங்கள்னானார் என்னும் சிறப்பு வரய்க்க சங்கப் புலவர். அக்கவிஞர்களுப் பதினாறு லட்சம் பொன் இவன் உவந்து தந்தான்.

“தாழாசெந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்  
நேரதொடு ஆறுநாறுயிரம் பெறப்  
முன்டு பட்டினப் பாலை கொண்டதும்” (கலிங்கத்துப்பரணி)

இவ்வீரனுடைய கொடை நிலையை இதனால் உணர்ந்து கொள்கிறோம். இவன் அரசு புரிந்து வருங்கால் இரு குறுகில் முன்னாரது பெரிய சூடி வழக்கு ஒன்று நேர்ந்தது. இம்முடி முன்னானிடம் அதனைத் தீர்க்க இசைந்தார்; நேரே வந்தார்; மாற்றல் இனையனுயிருத்தலால் அரிய நீதி முறையை இக்குமரன் மாற்றாறு செய்ய முடியும்? என அவர் திகைத்து நின்றார்; அக்கார்பை இவன் உணர்ந்து கொண்டான்; வழக்கை மறுநாள் மாறிப்பதாக இவன் உரைத்து விடுத்தான்; குறித்தபடி அவர்

வந்தார்; முதிய ஒரு கிழவன் போல் நை ர முடி தரித்துக் கொண்டு அரியணையில் அமர்ந்து யாவும் ஆராய்ந்து நீதி முறையை நேர்மையாக நெறியே செய்தான்; இவனது மதி யூகத்தையும் மனங்வத்தையும் வியந்து புகழ்ந்து அவர் மகிழ்ந்து சென்றார்.

“உரைவுமுடிவு காணுன் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப---நரை முடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமல் பாகம் படும்.” (பழமொழி, 21)

“இளமை நாணி முதுமை எய்தி உரைமுடிவு காட்டிய உரவோன்.” (மணிமேகலை, 4)

இவன் நியாயம் புரிந்துள்ள முறையை இவை வரைந்து காட்டியுள்ளன. வீரம் கொடை நீதிகளில் இவன் தலை சிறந்து விளங்கினான். கொடிய மதயானைகள் போல் செருக்கி நின்ற பெரிய பகைவர் அனைவரையும் அடக்கி ஒடுக்கி இளமையிலேயே இவன் வளமையாய் உயர்ந்து ஆட்சி புரிந்தது அதிசய மாட்சியாய் நின்றது. வீரத் திறலுடையவன் வியனிலையில் விளங்கி நிற்பான் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்றான்.

804. வெற்றி அபிமன்முன் வில்லிமந்தும் வாள்ளுத்துக் கொற்றம் புரிந்து கொடுஞ்சமரில்—சுற்றினின்ற மாற்றலரை வீட்டினான் மாறுவரோ வீரருளம் ஏற்றதுணை இல்லெனினும் எய்த்து. (ச) இ-ள்.

தன் கையில் இருந்த வில்லை இமந்தும் வீர அபிமன் யாதும் தளராமல் மூண்டு போராடி யாண்டும் அதிசய நிலையில் நீண்டு நின்றான்; உற்றதுணைகள் பக்கத்தே இல்லை எனினும் வெற்றி வீரர் எய்த்து மீளார்; வீரேடு பொருது விளங்கி நிற்பர் என்க.

மானம் வீரம் என்னும் இந்த இரண்டு நீர்மைகளும் மானிட சாதிக்கு மேலான சீர்மைகளை அருளுகின்றன. ஈன நிலைகள் யாதும் அனுகாமல் தன்னை இனிது பேணி நிற்பதே மானம் என வந்தது. உயர்ந்த மனிதத்தன்மையை என்றும் நிலை நிறுத்தி வருவது என்னும் குறிப்பை இது குறிப்பாக குறித்துள்ளது.

யிரினும் மானம் பேணத்தக்கது என்றதனால் இதன் உயர் நிலை உணரவாம். விழுமிய மேன்மை யுடையது வியஞைய் நின்றது.

மானமே என்னுயிர் மகிமை வாய்ந்தது  
தானமும் ஞானமும் தவமும் அன்னதே.

அருச்சுனன் கண்ணனிடம் இன்னவாறு கூறியிருக்கிறான்.

நிலையான மகிமையை மனிதனுக்குத் தலைமையா அருளி வருதலால் மானம் உயிரினும் இனியது என மதியுடையார் அதித்து வந்துளார். ஆன்ம ஒளியின் மேன்மை வெளியாயது.

**“Honour is venerable to us because it is no ephemeral.”**  
[Emerson]

“மானம் என்றும் அழியாத மகிமையுடையது; ஆதலால் அது நாம் போற்றத்தக்கது” என அமெரிக்க மேதையான மாமர்கள் மானத்தின் மாட்சியை இவ்வாறு கூறி யிருக்கிறார்.

மானம் உடையவனைக் கவரிமான் கன்று என்று புகழ்கின்றார்; அஃது இல்லாதவனைக் கழுதை என்று இழிவாக எள்ளி கூகழ்கின்றார். உயர்நிலையும் இழிபுலையும் ஒருங்கே உணரவந்தன.

“மானமுள் ஓர்கள் தங்கள் மயிரறின் உயிர்வாழாத நான்று கவரி மான்போல் கனம்பெறு புகழே பூண்பார்;  
மானமில்லோர்கள் எங்கும் மழுங்கலாய்ச் சவங்கலாகி வாமாம் கழுதைக்கு ஒப்பாய் இருப்பர் என்றுரைக்கலாமே.”

(விவேகசிந்தாமணி)

மானம் உடையவனது மேன்மையும் அது இல்லாதவனது பீர்மையும் இதனால் தெளிவாய்த் தெரிய வந்தது. இழி நிலையில் காதும் தாழாமல் எவ்வழியும் உயர் நிலையில் புனிதமாய் வாழ வேத மானமாம். அதனை இனிது பேணி வரும் உறுதி நிலை வீரம் என்று நின்றது. எல்லாக் குண நலங்களும் நிலை குலையாமல் எவ்வழியாம் தலைமையாய் நிலைத்து வருவது வீரத்தாலேயாம்.

அரிய இந்த வீரம் உடையவர் யான்றும் பெரிய மகிமை உடைய அடைந்து வருகின்றார். சிங்கம் குட்டியாயிருந்தாலும் அதும் எதிரே கொடிய மிருகங்களும் குலை நடுங்குகின்றன; அராமாட்டயவன் இளைஞரையிருந்தாலும் அவன் எதிரே ஏவரும்

தலை வணங்குகின்றனர். மணிகளுள் வயிரம்போல் சூணங்களுள் வீரம் உயர்தரமாய் யாண்டும் ஒளி வீசி நிற்கின்றது.

வீரம் எந்த உயிரில் மருஷியுள்ளதோ அந்த மனி தன் இளையன் ஆயினும் தனியனுயினும் அதிசய நிலையில் துதி கொண்டு விளங்குகின்றன. தன்னையடையவனை வீரம் தனி மகிழ்ச்சியில்லயர்த்தி மன்னிய புகழைநன்னயமா அருளுகின்றது.

அபிமன்னன் அருச்சனனுடைய அருமைத் திருமகன். அழகும் வீரமும் விழுமிய நிலையில் இவனிடம் கெழுமிய நின்றன. பெற்ற தந்தையைப் போலவே உற்ற இம்மைந்தனும் வில்லாண் மையில் அதிசயமுடையனுப்பத் துதி கொண்டு நின்றன. பாரதப் போர் மூண்டபோது சமர பூமியில் இவன் புரிந்த அமராடல் களைக் கண்டு அமரரும் அதிசயித்து வியந்தனர். எதிரிகள் நெடிய அரசை அமைத்திருந்த முரணை சக்கர விழுகத்தை உடைத்து உக்கிர வீரமாய்ப் போராட்டன. துரியோதனன் மகன், முதலாக அரசகுமாரர்கள் பலர் மாண்டு மடிந்தனர்; மடியவே கண்ணன் கிருபன் துரோணன் முதலிய பெரிய வில்லாளிகள் மூண்டு பொருதார்; அவர்யாவரும் அஞ்சி அலமர இவன் வெஞ்சமராட்டன; முடிவில் வில் ஒடிந்து போயது; போகவே யாதும் தளராமல் வாளாடல் புரிந்து ஆளரிபோல் அடலாண்மை புரிந்தான். ஏறி யிருந்த தேரும் எடுத்து நின்ற வில்லும் இழுந்து போனேன் என்று கிளர்ந்து வந்து வளைந்த வீரர்கள் எல்லாரும் அழிந்து வீழ இவன் விரைந்து வென்றன.

தேர்போனது பரிபோனது சிலைபோனது சிறுவன்  
போர்போனது இனிச்சென்றமர் புரிவோமனை நினையாக்  
கார்போல்நனி அதிராஇதழ் மடியான்றி கடல்வாய்  
நீர்போலுடன் மொய்த்தார்வெரு வறழிய நிருபர். (1)

துச்சரதனன் மகன்மன்றர் தொழுந்துச்சனி என்னும்  
நச்சாடர வணையான இனி நானேபழி கொள்வேன்  
இச்சாயகம் ஒன்றுல்லன எய்தான் அவன் முடியோடு  
அச்சாயகம் வடிவாள்கொடு அறுத்தான் அடல் அபிமன். (2)

துரியோதனன் மகனும்பொரு துச்சாதனன் மகனும்  
புரியோதன முனைவென்றமை புரிவின்முனி கருதா

வூரியோமெனு மறையாலடல் அம்பாயிரம் னய்தரன்  
வூரியோவிடு கழலான் அவை வாள்கொண்டு துணித்தான். [3]

சௌராரியுங்கணை மழைவு துரோண்றியன் வில்லும்  
பாரியுங்கட வீரதத்தொடு பாகும்பல பலவாய  
மாரியும்படி வடிவாள்கொடு மோதா அமர் காதா  
விரியும்சுடர் எணின்றனன் விசயன் திருஷ்கரணி. [4]

ஏருக்காலழி தேர் அன்றியும் உருள் ஆழிகொள் தேர்மேல்  
ஏருக்கால்வர முக்கால்வர எக்காலும் ஆழித்தே  
ஏருக்காறணை செய்தொத்தவிர் பிள்ளைப்பிழை அனையான்  
செருக்கானகை செய்தான்வரி சிலைஆசிரியனையே. (5)

(பாரதம்.)

துரோணச்சாரியர் முதலை பெரிய போர் வீரர்களோடு  
நனியே நின்று அபிமன்னன் போராடி வென்றிருக்கும் நிலைகளை  
இங்கே கண்டு நாம் வியந்து நிற்கின்றோம். யாதொரு துணையு  
வின்றி வாள் ஒன்றே துணையாக் கொண்டு உறுதியோடு ஊக்கி  
ஏண்டு போராற்றி வந்தவன். இறுதியில் ஒரு தேரள் மெங்கு  
பரிதாபமாய் மடிந்து வீழ்ந்தான். இவன் இறந்ததை அறிந்ததும்  
இருதிறச் சேனைகளும் ஒருங்கே பரிந்து வருந்தின. தருமார்  
ஏருகி அழுது மறுகிப் புலம்பியது பெரிய சோகமாய் நீண்ட கு.

தருமார் நோந்து தவித்தது.

“பிறந்ததினம் முதலாகப் பெற்றெடுத்த  
விடலையினும் பீடும் தேசும்

சிறந்தனைன்று உனைக்கொண்டே தெவ்வரை வென்று  
உலகளாச் சிந்தித்தேதன்யான்

மறந்தனையோ எங்களையும் மாலையினைல்  
வளைப்புண்டு மருவார் போரில்

இறந்தனையோ என்கண்ணே என்னுயிரே  
அபிமானின்று என்செய் தாயே!

(1)

தேனிருக்கு நறுமலர்த்தார்ச் சிலைவிசயன்  
இருக்கவரைத் திண்டோள் வீமன்  
தானிருக்க மாங்குல சாதேவர்  
தாமிருக்கத் தமராய் வந்து  
வானிருக்கின் முடிவான மரகதமா  
மலையிருக்க வாழ்வான் எண்ணி

யானிருக்க வினையறியா இளஞ்சிங்கம்  
இறப்பதே என்னே என்னே!

(2)

நின்றனையே எனைக்காத்து நீரகென்று  
யானுரைப்ப நெடுந்தேர் ஊர்ந்து  
சென்றனையே இமைப்பொழுதில் திகிரியையும்  
உடைத்தனையே தெவ்வர் ஓட  
வென்றனையே சுயோதனன்தன் மகவுடனே  
மகவனைத்தும் விடங்கால் அம்பில்  
கொன்றனையே நின் ஆண்மை மீண்டுரைக்கக்  
கூசினையோ குமரர் ஏறே!

(3)

உனக்குதவி ஒருவர் அற ஒருதனினின்று  
அமர்உடற்றி ஒழிந்த மாற்றம்  
தனக்குஙிகர் தானை தனஞ்சயனும்  
கேட்கினுயிர் தரிக்கு மோதான்  
எனக்கவனி தரவிருந்தது இத்தனையோ?  
மகனே! என்று என்று மாழ்கி  
மனக்கவலை யுடனழிந்து மணித்தேரின்  
மிசைவீழ்ந்தான் மன்னர் கோவே!” (பாரதம்) (4)

போரில் மாண்ட அபிமன்னை நினைந்து தருமர் இவ்வாறு  
மறுகிப் புலம்பி உருகி அழுதிருக்கிறார். இவனுடைய அருந்திற  
லாண்மையும் வீரபாக்கிரமங்களும் வியப்புகளை விளைத்துள்ளன.  
உயிர் அழிய நேர்ந்தாலும் வீரர் உள்ளம் தளராமல் ஊக்கீப்  
பொருவர் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்றான்.  
சுத்த வீரரைக் குறித்துக் கூறுங்கால் இவன் து வீரத்திறல்  
உத்தம உவமையா உரைக்க வருகின்றது.

ஆரமருள் ஆண்டகையும் அன்னவகை வீழும்  
வீரர்ஸ்தி வெம்படைகள் வீழுஇமை யானுய்ப்  
பேரமருள் அன்றுபெருந் தாதையொடும் பேராப்  
போரமருள் நின்ற இளையோனிற் பொலிவற்றான்.

[சீவகசிந்தாமணி, 288]

கன்னலேடு போராடிய அபிமன்னைப் போல் எதிரிகள்  
ஏவிய அம்புகள் எதிரே விழித்த கண் இமையாமல் சச்சங்தன்  
பொருது விளங்கினான் என இது குறித்துள்ளது. பருவம்

நிரம்பாத இனைஞன் தன்னாங் தனியே நின்று பெரிய போர் வீரர் பலரையும் முரிய வென்றது அரிய வென்றியாய்த் தெரியவந்தது.

வீரத்திற்கு அதிசய ஆண்மையாய் அமைந்து வருதலால் அது யாவராலும் துதி செய்யப் பெறுகிறது. தம் நாட்டைப் பாதுகாக்க, நீதியை நிலை நிறுத்த, அரசுக்கு ஆதரவாக, உரிமையை அடைந்து கொள்ள, இன்னவாறு தகுதியான காரணங்களால் ஆடவர் போராடப் போதலால் அவர் வீரக் குரிசில் களாய்விளங்கி மேலான புகழ்களை அடைந்து கொள்கின்றனர்.

தருமமும் ஈதேயாம் தானமும் ஈதேயாம்

கருமமும் கானுங்கால் ஈதாம்---செருமுனையில்

கோள்வாள் மறவர் தலைதுமிய என்மகன்

வாள்வாய் முயங்கப் பெறின். (தகடூர்.)

எதிரிகளுடைய தலைகளைத் தமித்து என் மகன் வாள்வாயில் மாள நேரின் அதுவே தருமம்; தானம்; கருமம் என ஒரு வீரத்தாய் இவ்வாறு கூறியிருக்கிறார்கள். கொடிய படுகொலைகள் நேர்கின்ற போரை இங்ஙனம் உரிமையாக் குறித்தது அதன் அருமையும் பெருமையும் மருமமாய்க் கருதி யுணர வந்தது.

One to destroy, is murder by law;

And gibbets keep the lifted hand in awe;

To murder thousands, takes a specious name,

War's glorious art, and gives immortal fame. (Young)

“ஒருவனைக் கொல்வது சட்டப்படி கொலை ஆகிறது; அங்குங்கும் கொன்றவன் தூக்குமரத்தில் மரண தண்டனை அடையார்கள்; ஆயிரக் கணக்காக் கொல்லுகிறவன் வீரன் என வியன் யாயர் பெறுகிறார்; போரின் மகிழை பொருவரு கலையாய் அழியாத புகழைக் கொடுக்கிறது” என வீரக் கலையை விளக்கி டான்ஸ் இந்த ஆங்கிலக் கவி ஈங்கு ஊன்றி உணர வரியது.

மனிதரிடம் மருவியுள்ள மேன்மைகள் சமையம் நேரும் போதுதான் வெளியே தெரிய வருகின்றன. வீரர் நிலைகளைப் (போர்) களங்கள் நேரே விளக்கிக் காட்டுகின்றன. செருமுகம் ஆல்லையெல் பொருமுகம் தெரியாது. மாந்தருள் மன்னன்போல் மாங்குபுகளுள் வீரம் மகிழை தோய்ந்து உயர்ந்துள்ளது.

805. ஆண்மை அடியாய் அமைந்த பெருவீரம்

ஏண்மையுடன்ஒருவன் எஃதினின்றுல்—மாண்மையிகப்  
பெற்றிந்தப் பேருலகம் பேணி மகிழ்ந்தேத்த  
உற்றுத் திகழ்வன் உயர்ந்து. (ஞ)

இ-ள்.

உயர்ந்த ஆண்மை வழியே சிறந்த வீரம் பிறந்து வந்துள்  
ஊது; அந்த அதிசய தீரத்தை யுடையவன் உலகம் முழுவதும்  
உவங்கு வியங்குபகம்க்கு போற்ற உயர்ந்து திகழ்வான் என்க.

பிறந்த மக்கள்ளவல்லாரும் உலகில் சிறந்த புகழுடையராய்  
உயர்ந்து விளங்குவதில்லை. அரிய நீர்மைகளோடு பெரிய செயல்  
களைச் செய்தவரே பெரும் புகழாளராய் விளங்கி வருகின்றார்.  
உயர்ந்த நிலைகளைக் கண்டபோது மாந்தர் உள்ளும் உவந்து  
புகழுந்து பேசுகின்றார்; அவ்வரை வழிமுறையே புகழ் ஒளியாய்  
நிலவுகின்றது. வீரம் கொடை நீதிகளால் விளங்குவரும் புகழ்  
யாண்டும் வியஞன நிலையில் துலங்கி வருகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தமிழ் நாட்டில்  
ஒரு முதியவள் இருந்தாள். அவளுடைய தந்தை போரில்  
மாண்டு போனேன்; மூன்று ஆண்டுகள் கழிந்தபின் மீண்டும்  
நாட்டில் போர் மூண்டது; தன் அரசனுக்கு உதவியாகத் தனது  
கணவன் போருக்குப் போனேன்; அங்கே அருந்திறலோடு அட<sup>ஷாக்டி</sup>  
வாண்மை புரிந்தான்; எதிரிகள் பலரை வென்றுன்; முடிவில்  
இறந்து விழுந்தான். பெற்ற தந்தையும் கொண்ட கணவனும்  
உற்ற நாட்டின் உரிமைக்காக உயிர் துறந்தனர் என்று பெருமித  
மாய் அவள் உறுதி பூண்டிருந்தாள்; மறுபடியும் போர் நேர்ந்து;  
அக்கிழுவிக்கு ஒரே ஒரு மகன்தான் இருந்தான்; அவனுக்கு  
அப்பொழுது வயது இருபத்தொன்று நடந்து கொண்டிருந்தது.  
போர்ப் பறை கேட்டதும் தன் அருமை மகனை உரிமையோடு  
போர்க் கோலம் செய்து போர்க் களத்துக்கு அனுப்பினான்.  
அவளுடைய மன நிலையையும் வீரப்பான்மையையும் வியந்து  
நாடும் நகரமும் புகழுந்து போற்றின. அயலே வரும் பாடலில்  
அவளது சுசித நிலை மருவியுளது. கருதிக் கானுக.

கெடுக் சிந்தை கடி-து-இவள் துணிவே  
முதில் மகளிர் ஆதல் தகுமே;

மேனாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை  
யானை எறிந்து களத்து ஒழிந்தனனே;  
நெருஙல் உற்ற செருவிற்கு இவள் கொழுஙன்  
பெருங்கிரை விலங்கி யாண்டுப்பட்டனனே;  
இன்றும், செருப்பறைகேட்டு விருப்புற்றுமயங்கி  
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடைப  
பாறுமயிர்க் குடுமி எண்ணேய் நீவி  
ஒருமகன் அல்லது இல்லோள்  
செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே. [புறம், 279]

இந்த வீரத்தாயின் மனநிலையை உணர்ந்து நாம் வியந்து நிற்கின் கீழும். இனிய பெண்மையிடம் அரிய திண்மைகள் உள்ளன.

இத்தகைய உத்தமத் தாய்கள் உதித்திருந்தமையால் நாட்டுல் சுத்த வீரர்கள் யாண்டும் தோன்றி நின்றனர். நிலத்தின் நிலையை விளைவு காட்டுதல் போல் குலத்தின் நிலையைக் குடிப் பறந்தாரது குணமும் செயலும் மணமாக் காட்டுகின்றன.

சிறந்த வீரக் குடியில் பிறந்த ஒரு கிழவி யிருந்தாள். யாரிடமும் வீர வாழ்க்கையைக் குறித்து அவள் விரும்பிப் பேசுவது ஸாக்கம். ஒரு ஆடவன் பிறப்பு சிறப்பு அடைய வேண்டுமானால் ஸாந் நாட்டின் நன்மைக்காக அவன் இறப்படைய வேண்டும் என இன்னவாறு கூறி வருவாள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான்; அரசனுக்கு உதவியாகப் போருக்குப் போனன். வீர பாரக்கிரமத்தோடு போராட்டனே; பாற்றூர்படை ஏற்றம் உற்றி உற்தமையால் ஆற்றல் புரிந்தும் ஈற்றில் இறந்து போனன். பாகன் இறந்த செய்தியைச் சரியாகத் தெரியாமல் சிலர் மாறுபாடாக வந்து அத்தாயிடம் சொன்னார்: “அம்மா! உன் மகன் பாராட முடியாமல் புறங்காட்டி ஓடி உயிர் தப்பிப் பிழைத்தான்” என்று உரைத்தார். அந்தச் சொல்லைக் கேட்டதும் அவள் உள்ளம் கொதித்தாள். என் மகன் பேடி போல் ஓடி மாறுக்க மாட்டான்; நீங்கள் சொல்லுகிறபடி அவன் செய்தி உற்தான் ஆனால் “அவன் பால் உண்டு வளர்தற்கு ஏதுவாயிருந்தான் முலைகளை அறுத்து எறிவேன்” என்று கூரிய ஒரு வாளைக் கூடியில் எடுத்துக் கொண்டு போர்க்களத்துக்கு ஓடினாள்; மாறுத் தேடினாள்; பினங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள். முலைப்பட்டுக் கிடந்த தனது அருமை மகனது உடலைக் கண்

டாள்; பிடித்திருந்த வாளை அயலே கடுத்து வீசினாள்; அந்த உடம்பை எடுத்து மார்பில் அணைத்து மகிழ்ந்தாள்; “நீ பிறந்த குடியை மேன்மைப்படுத்திச் சிறந்த வீரசுவர்க்கத்தை அடைந்த ஒன்றை அருமை மகனே! உண்ணீப் பெற்ற பேற்றை இன்று நான் முற்றவும் பெற்றேன்” என்று உள்ளளம் களித்து உரைத் தாள். இந்த வீரக் கிழவியின் தீரச் செயலை வியங்து நாடும் அரசும் நயங்து புகழ்ந்தன. புலவர் பாடும் புகழூயும் அடைந்தாள். அயலே வருகிற கவியில் இவளது சரிதம் சுவையாக வந்துள்ளது.

“நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென்தோள்  
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்  
படையழிந்து மாறினன் என்றுபலர் கூற  
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டளன்  
முலைஅறுத் திடுவென் யான் எனச் சினைஇக்  
கொண்ட வாளோடு படுபிணம் பெயராச்  
செங்களம் துழுவுவோள் சிதைந்து வேறுகிய  
படுமகன் கிடக்கை கானூா  
என்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே.”

(காக்கைபாடினியார்)

போர்க்களத்தில் இறந்து கிடந்த மகனைக் கண்டதும் அவனீப் பெற்ற பொழுது உண்டான மகிழ்ச்சியினும் அதிக மான உவகையைக் கொண்டாள் என்றதனால் இந்த வீரத் தாயின் உள்ளத் திண்மையையும் உறுதி நிலையையும் நினைந்து வியங்து நெஞ்சம் களிக்கின்றோம். தீரமான பெண்மையிலிருந்து வீரமான ஆண்மைகள் மேன்மையாய் விளைந்து வந்துள்ளன.

பண்டைக் காலத்தில் அரச ஆட்சியோடு சிறந்து இந்நாடு கிடும் பெருமையும் பெற்றிருந்த மாட்சிகளை இவை காட்சியாக் காட்டி நிற்கின்றன. குடி சனங்கள் படை வீரர்களாய் நின்று வேந்தனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தனர்; அவனும் அதிசய வீரனுயே நின்று யாவரையும் உரிமையோடு ஆதரித்து வந்துள்ளன. வீரர் குடி நாட்டுக்கு வெற்றி முடியைச் சூட்டி யுள்ளது. அந்த வுண்மை இந்த வீரக் கிழவிகளின் விழுமிய சரித்திருங்களால் ஈண்டு நன்கு விளங்கி நின்றது.

806. தானம் தயைகல்வி தன்னியுணர் ஞானமென  
ஆனவகை வீரம் அமைவுறினும்—மானமிகு  
போர்வீரம் ஒன்றே புகழ்வீரம்; அன்னதே  
நேர்வீரம் ஆகும் நிலைத்து.

(க)

இ—ள்

தான வீரம், தயா வீரம், கல்வி வீரம், ஞான வீரம் எனப் பலவகை வீரங்கள் உள் எனினும் மானம் மிகுஞ்ச போர்வீரமே யாண்டும் புகழ் வீரமாய் உயர்ந்து நேரேநிலைத்து நிலவுகின்றது.

இது, வியனை வீரத்தின் நயன் அறிய வந்தது

குண நீர்மைகள் வீரத்தால் மணம் அடைந்து வருகின்றன. வீரம் இல்லையானால் சிறந்த தன்மைகளும் சிறைந்து படுகின்றன. மரத்துக்கு ஆணிவேர் போல் மனிதனுக்கு வீரம் உறுதி பயந்துள்ளது. ஊக்கம் உறுதி திடம் திண்மை தைரியம் துணிவு என்பன வீரத்தின் கிளைகளாய் விரிந்து பரந்துள்ளன.

தான் உறுதியாக் கைக்கொண்ட நல்ல ஒழுக்கங்களை எவ்வழியும் செவ்வையாப் பாதுகாத்து நிற்பவர் சிறந்த சீல வீரராய் உயர்ந்து திகழ்கின்றார். பிறர் மனை நோக்காமை பேராண்மை என்று தேவர் கூறியிருத்தலால் ஏக பத்தினி வீரதம் அரிய பெரிய வீரம் என்பது தெரிய வந்தது. பேரின்ப சாதனங்களாய்ப் பெருமை பெற்றுள்ள தவம் யோகம் ஞானம் மோனம் வைராக்கியம் என்பன வீர நீர்மையின் சாரங்களாயுள்ளன.

தனது வண்மை நிலையில் யாண்டும் திண்மையாயிருந்து வந்தமையால் கண்ணன் தானவீரன் என வானமும் வையமும் வாழ்த்த நின்றுன். இவனுடைய கவச குண்டலங்களைக் கவர்ந்து கொள்ள விழைந்து மாயன் இந்திரனை ஏவினான். அவன் ஓர் முதிய வேதியனுய் மருவி வந்தான். வஞ்சமாய் வந்த அவனை இவன் நெஞ்சம் உவந்து உபசரித்து, “பெரியீர! யாது வேண் டப்?” என்றான். கருதி வேண்டியதைத் தர முடியுமா? என்று அவன் கரவோடு கேட்டான்; இவன் உறுதியாய்த் தருகிறேன் என்றான். இவனது உயிர்நிலையமாயிருந்த அந்த அணிகளையே அவன் கேட்டான்; உடனே கொடுத்தான்; அங்ஙனம் கொடுக் கும்போது ஆகாயவாணி தடுத்தது. “வந்துள்ளவன் இந்திரன்;

மாயன் வஞ்சமா ஏவியுள்ளான்; யாதும் கொடாதே” என்று வானம் ஒலித்துத் தடுத்தும் இவன் களித்துக் கொடுத்தான்.

அருத்தி ஈதல்பொற் சுரதருவினுக்குமற்  
றரிதுநீ அளித்தியோ? என்று  
விருத்த வேதியன் மொழிந்திட நகைத்து நீ  
மெய்யுயிர் விழைந்திரங் தாலும்  
கருத்தி ஞேடுனக்கு அளித்திலேன் எனில்லதி  
கறுத்தவர் கண்ணினை சிவப்ப  
உருத்த போரினில் புறந்தரு நிருபர் போய்  
உறுபதம் உறுவன் என்றுரைத்தான். (1)

வந்த அந்தணன் கவசகுண் டலங்களை  
வாங்கிநீ வழங்கெனக்கு என்னத்  
தந்தணன் பெறு கெனஅவன் வழங்கவின்  
தலத்தில்லூர் தனி அசரீரி  
இந்திரன் தனை விரகினால் மாயவன்  
ஏவினை வழங்கல்லீ எனவும்  
சிந்தையின்கண் ஓர் கலக்கமற்று அளித்தணன்  
செஞ்சுடர்த் தினகரன் சிறுவன். (2)

(பாரதம், கிருட்டிணன் 241-242)

கன்னனது மனவுறுதியை இவை காட்டியுள்ளன. இவனுடைய கொடை வீரம் அதிசய நிலையது. போர்வீரமும் நேர்மையோடு மேன்மையாய் மேவியுள்ளது. அருச்சுனன் மீது ஒரு பாணம் தான் தொடுக்க வேண்டும் என்று பெற்ற தாய் வந்து இவனிடம் வரம் வேண்டிய பொழுது இவன் உரைத்த மொழுகள் விழுமிய நிலைகளில் வீர ஒளிகளை வீசி வந்தன.

தெறுகணை ஒன்று தொடுக்கவும் முனைந்து  
செருச்செய்வோன் சென்னியோடு இருந்தால்  
மறுகணை தொடுப்பது ஆண்மையோ?  
வலியோ? மானமோ? மன்னவர்க்கு அறமோ?  
உறுகணை ஒன்றே பார்த்தனமேல் தொடுப்பன்  
ஓழிந்துளோர் உய்வர் என்றுரைத்தான்  
தறுகணர் அலர்க்கும் தறுகணை னவர்க்கும்  
தண்ணைளி நிறைந்தசெங் கண்ணைன்.

(பாரதம், கிருட்டிணன் 259)

கன்னனது தான வீரமும் மான வீரமும் போர் வீரமும் யாரும்வியங்குபுச்சுவியனநிலையில் பொலிந்துவிளங்குகின்றன.

உற்ற இயல்புகள் வீரத்தால் ஒளி மிகுந்து வருகின்றன. தன் கவியில் குற்றம் கூறியதாக இறைவன் நேரே வந்து நெற்றிக் கண்ணெத் திறந்து காட்டி வெருட்டிய போதும் நக்கீரர் யாதும் அஞ்சாமல் எதிர்த்து நின்று “சுவாமி! நெற்றியில் மட்டும் அல்லாமல் உடம்பு முழுவதும் கண்களாக் காட்டினாலும் உங்கள் பாட்டில் குற்றம் உள்ளது; அந்தக் குற்றம் எப்படியும் குற்றமே” என்று வெற்றி வீரேரு கூறினமையால் கல்வி வீரர் என அவர் நல்லிசை பெற்றுப் பல்லோரும் போற்ற நின்றார்.

சீவ கோடிகளுக்கு இரங்கி எவ்வழியும் தயை புரிந்து வந்த மையால் தயா வீரன் எனப் புத்தர் உயர் பேர் பெற்றார். சிறந்த அரச பதவியைத் துறந்து இளமையிலேயே உயர்ந்த போக ஈகங்களையெல்லாம் ஒருங்கே வெறுத்து ஞானதீரனுய்ச்சென்ற இவரது சரிதம் அரிய பல வீரங்களோடு மருவி மினிர்கின்றது.

“அறிவு வறிதாய் உயிர்நிறை காலத்து  
முடிதயங்கு அமரர் முறைமுறை இரப்பத்  
துடித லோகம் ஒழியத் தோன்றிப்  
போதி மூலம் பொருந்தி இருந்து  
மாரணை வென்று வீரன் ஆகிக்  
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்  
வாமன் வாய்மை ஏமக் கட்டுரை.”

(மணிமேகலை, 30)

புத்தரைக் குறித்து வந்துள்ள இது இங்கு உய்த்து உணர்த்தக்கன. மாரணை வென்ற வீரன் என்றது இவரது ஞான தீர்த்தை நன்கு விளக்கி வீரத்தின் பான்மையைத் துலக்கி நின்றது.

“தாமரைங் குழல்மழைக்கண் தளிரியலார் தம்முன்னர்க் காமணையே முனந்தொலைத்தால் கண்ணேட்டம் யாதாம்கொல்ர்  
(வீர சோழியம்)

பேரழகுடைய பெண்களை ஏவிப் புத்தரது ஞான நிலையைக் குறித்தற்கு மன்மதன் பலமுறை முயன்றான். முடியாமல் ஒழிர்தான்; எல்லாரிடமும் கண்ணேடிக் கருணை புரிகிற புண்ணிய மூரத்தி காமனிடம் இரங்காமல் வென்று தொலைத்தார் என ஒரைது நேம நெறியின் தீர்த்தை இது விந்யமாய் உணர்த்தி

யில்லை. ஞானம் தானம் கல்வி முதலிய விழுமிய நிலைகள் பலவும் வீரத்தால்லூளி பெற்று வருவது இங்கே தளிவற்று நின்றது.

807. போராற்றல் நேர்மை பொறுமை தறுகண்மை  
பேராற்றல் மானம் பெருவாய்மை—ஓராற்றும்  
குண்றுமல்லாத்துக்கும் குலவீரர் எஞ்ஞான்றும்  
பொன்றுமல்லாத்துக்கும். (ஏ)

இ—ள்

பேர் ஆற்றும் தீர்ம் பொறுமை நேர்மை வாய்மை மன வறுதி மானம் ஆண்மை முதலிய மேன்மைகள் யாண்டும் குறையாமல் உடையவர் என்றும் அழியாத புகழை அடைந்து எவ்வழியும் ஒளி மிகுந்து உயர்ந்து திகழ்வர் என்க.

அமைதியாகவும் சுகமாகவும் வாழ விரும்புவது மனித இயல்பு ஆயினும் சமையம் நேரும் போது போராடவும் அவன் உரியவன் ஆகின்றன. தாய் தந்தையரைப் போற்ற மனைவி மக்களைப் பேணி ஒக்கல் சுற்றங்களை ஒம்பித் தான் பிறந்த குடியை உயர்ந்த நிலையில் சிறந்து திகழச் செய்வது ஒவ்வொரு பகலுக்கும் தனி உரிமையான இனிய கடமையாம்.

முறையான சிறந்த அறிவுடையனைய் மனிதன் பிறந்திருத்தலால் துறைதோறும் அவனுடைய பொறுப்புகள் தோய்ந்து நிற்கின்றன. உற்ற வீட்டுக்கும் உரிய நாட்டுக்கும் பெற்ற அரசுக்கும் ஆள்விளை ஆற்ற ஆகரவு புரிய அவன் நேர்ந்திருக்கிறான். சமாதான காலத்தில் அமைதியாய் வாழ்ந்தாலும் தன் நாட்டின் மேல் மறுபுலத்தவர் படை எடுத்து வர மூண்டால் அவரைத் தடையற நீக்கித் தனது அரசுக்கு உதவி புரியும் கடமை ஆண்மகனையும் பிறந்த எவனுக்கும் உரிய உடைமையாய் அமைந்துள்ளது. காலம் இடம் பக்கச் சூழல் அரசுமுறை ஆட்சி நிலை முதலியவற்றிற்குத் தக்கபடி ஒக்க இசைந்து ஒழுகுவதே உலக ஒழுக்கமாய் உற்றிருத்தலால் அவ் வழிகளைத் தழுவி வாழ்வது மனிதனுக்கு விழுமிய கடமையாய் யாண்டும் மேனி வந்தனது.

தன் பொறுப்பையும் உறுப்பையும் குறிப்போடு கூர்ந்து செய்து வருபவன் யாண்டுப் பிறப்பெய்தி வருகிறான். தங்கள்

மையை ஒவ்வொருவரும் ஓர்ந்து செய்து வந்தால் அந்த மனித சமூதாயம் மருவியுள்ள நாடு பெருமகிமையுடையதாய்ப் பெருகி விளங்கும். உள்ளப் பண்பாடும் உணர்ச்சியும் உடைய வர் உரிய கடமைகளைத் தாமாகவே உவந்து செய்கின்றார். ஆடவர் போலவே மகளிரும் உரிமையோடு கருதிச் செய்ய அரியது கடன் என வந்து வாழ்வின் நிலைமையைத் துலக்கியது.

சன்று புறந்தருதல் என்தலைக் கடனே;  
சான்றேன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;  
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;  
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;  
ஒளிறுவாள் அருஞ்சம முருக்கிக்  
களிறு ஏறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. (புறம், 312)

வீரக் குடியில் பிறந்த ஒரு தாய் இவ்வாறு கூறியிருக்கிறார்:

உரிய கடப்பாடுகளைக் காட்டி வந்துள்ள இப் பாட்டு அரிய பல உண்மைகளை உணர்த்தி நிற்கிறது. அந்தக் காலத்து நிலைகளும் அரசு முறைகளும் மக்களுடைய உறுதி ஊக்கங்களும் இதனால் அறிய வந்தன. இந்தக் காலத்துத் தாய்மார் இப் பாடி வீரப்பாடுகளை ஆர்வத்தோடு கூற மாட்டார். என் பிள்ளை கல்லை உத்தியோகம் பார்த்து எங்களுக்குச் சோறு போட வேண்டும் என்றே கூற நேர்வார். காலங்கிலை வரழக்கை வகையை வராந்து காட்டி நாட்டின் தகைமையை விளக்குகின்றது.

குடிகளிடம் பேரன்பு புரிந்து அவரை அரசன் நன்கு ஆதாரத்து வந்தமையால் போரில் அவனுக்கு உதவியாகத் தம் ஆரும்பிழையும் அவர் உவந்து வழங்க நேர்ந்தார். தேச வணர்ச்சியாச விசுவாசம் மான வீரம் இந் நாட்டு மக்களிடம் மருவியிருந்துள்ளங்களைப் பழும்பாட்டுகள்நேரே காட்டிநிற்கின்றன.

ஒரு வீர மகன் போரில் மூண்டு பொருது மாண்டு போகான். அவனுடைய உடல் முழுதும் பாணங்கள் ஊடிருவி நின்றார்கள்; தலை வாளால் துணிபட்டுப் போயது; வாய் கண் மூக்கு உங்கும். அம்புகள் தங்கின. அந்த நிலையில் மழங்து கிடந்த நாய்களை அவன் தாய் வந்து கண்டாள் “ஐயோ மகனே! அடையாளம் தெரிய வில்லையே!” என்று அழுது மறுகினாள். அந்த நாய்களை கூறிய இன்னல் உரைகளை அயலே காண வருகிறோம்.

- எற்கண்டு அறிகோ? எற்கண்டு அறிகோ?  
 என்மகன் ஆதல் எற்கண்டு அறிகோ?  
 கண்ணே கண்மூழ் கிணவே; தலையே  
 வண்ண மாலை வாள்விடக் குறைந்தன;
5. வாயே, பொருநுனைப் பகழி மூழ்கலின் புலால் வழிந்து  
 ஆவ நாழிகை அம்புசெறித் தற்றே;  
 நெஞ்சே வெஞ்சரம் கடந்தன; குறங்கே  
 நிறம் கரந்து பல்சரம் நிறைந்தன; அதனால்  
 அவிழ்பு வம்பணைக் கிடந்த காளை
10. கவிழ்புங் கழற்றின் காய்போன் றனனே.” (தகடுர்)

இந்தக் கவியைக் கண் ஊன்றிக் கானுங்கள். போரில் இறந்த ஒரு அதிசய தீரனையும், அவனைப்பெற்ற அருமைத் தாயையும் வியந்து நோக்கி நாம் இரங்கி நிற்கின்றோம். போரில் சாவதை வீரர்கள் ஆர்வமாய்க் கொள்ளுகின்றனர். அந்த வீரமக்களைப் பெற்ற தாயரும் அதனை மதித்து மகிழ்து நிற்கின்றார்.

ஒரு வீரமகன் போரில் தீரமாய்ப் பொருது யானைகளோடு போராட்டனான்; கையில் இருந்த வேல் ஒழிந்து போயது; வேறு ஆடுகம் இல்லாமையால் மாறி வந்தான்; அவனைத் தாய் கண்டாள்; தன் மகன் மீண்டு வந்தது நீண்ட பழி என நெடிது கவன்றான். அவன் கவலையோடு கூறியன அடியில் வருவன.

வாதுவல் வயிரே வாதுவல் வயிரே  
 நோலா அதனகத்து உன் ஈன்றனனே  
 பொருந்தா மன்னார் அருஞ்சம முருக்கி  
 அக்களத்து ஒழிதல் செல்லாய் மிக்க  
 புகர்முகக் குஞ்சரம் ஏறிந்த எஃகம்  
 அதன்முகத்து ஒழிய நீபோந்தனையே  
 எம்மில் செய்யா அரும்பழி செய்த  
 கல்லாக் காளைங்கின் ஈன்ற வயிரே.

(தகடுர்)

போரில் மாளர்மல் மகன் மாறி வந்தது தன் வீரக்குழுக்கு வெய்யபழியாயது என அத்தாய் வருந்தி நொங்திருக்குப் பிலையை இதில் அறிந்து கொள்கிறோம். பின்னைப் பாசத்தையும் கடந்து வீரம் உள்ளத்தைக் கவர்ந்துள்ளது. பெண்டிரும் வீரத்தைப் பெருமையாப் பேணி வந்திருப்பது கருதியுணர வந்தது. வீரநாடு என இப் பாரதம் பாரறிய நின்றதை நேரேபார்த்து மகிழ்கிறோம்.

808. ஊனழிய நேர்ந்தாலும் உள்ளழியார் எவ்வழியும்  
கோனலமே நாடிக் குறிக்கொள்வார்—மானஙலம்  
குன்ற வருவ குறியார் குலவீரர்  
வென்றி விழைவார் வினை. (அ)

இ—ள்

சிறந்த குல வீரர் உடல் அழிய நேர்ந்தாலும் உள்ளம்  
கலங்கார்; எவ்வழியும் தம் அரசனுக்கு நன்மைகளையே நாடி  
நிற்பர்; மான நலங்களை மகிழையோடு பேணி வருவர்; ஈனங்  
களை எண்ணார்; என்றும் வெற்றியே விழைந்து விளங்குவர்என்க.  
புனித நிலைகள் தனி வீரங்கள் ஆகின்றன.

உண்மையான வீரக் குடியில் பிறந்தவர் எவ்வழியும் தின்  
மையாளராய்ச் சிறந்து திகழ்கின்றார். நேர்மையும் மானமும்  
அவரிடம் சீர்மையாய் நிலைத்திருத்தலால் கீழ்மை யாதும் நேரா  
மல் யாண்டும் மேன்மையாகவே விளங்கி நிற்கின்றார். உயர்நிலை  
கள் யாவும் உயர்ந்த நீர்மைகளால் அமைந்து வருகின்றன.  
நல்ல பண்புகளால் உள்ளம் உயர்ந்த போது அந்த மனிதனை  
எல்லாரும் உவந்து போற்றுகின்றார். அவனுடைய பெயரும்  
புகழும் உலகத்தில் ஒங்கி எங்கும் ஒளி வீசி உலாவுகின்றன.

ஈன்ற தாய் தந்தையர் தனக்கு உரிமையா இட்ட பெயரை  
உலகம் உவந்து பேசும்படி எந்த மகன் செய்து வருகிறானே  
அந்த மகனே மகான் ஆகின்றான்; அவன் தோற்றமே ஏற்றம்  
பெறுகின்றது; அவனே தோன்றல் என்னும் ஆன்ற மேன்மை  
யை அடைந்து நிற்கின்றான். அங்குனம் அடையாதவன் தோற்றம்  
கடையாகின்றது. தோன்றலாய்த் தோன்றுதவன் தோன்றுமல்  
தொலைவதே நல்லது என்று தேவர் உள்ளம் வருந்தி உரைத்தி  
ருத்தலால் பிறந்த மனிதன் பெரிய மகிழையோடு பெருகி வர  
வேண்டும் என அவர் உருகி விழைந்துள்ளமை தெரிய வந்தது.

வீரம் கொடை ஞானங்களைத் தழுவி நின்றவரே விழுமிய  
மேலோராய் விளங்கி யுள்ளனர். அவருடைய உருவங்கள்  
மறைந்து போனாலும் பெயர்களை விழைந்து கூறி மாந்தர்  
மகிழ்ந்து வருகின்றனர். வழி முறையே வழங்கி வருதலால்  
அவை யாதும் அழியாமல் ஒளிவீசி என்றும் விளங்கி நிற்கின்றன.  
தோன்றிய யாவும் நிலையின்றி அழிகின்ற உலகிலே அன்றமே

வோர் பெயர் யாண்டும் அழிவின்றி நிலைத்து நிற்பது அதிசய வியப்பை விளைத்து வருகிறது. சத்து நித்தியமாய் நிலவுகிறது.

“Strong towers decay,

But a great name shall never pass away.” (Benjamin)

“வலிய நெடிய கோபுரங்கள் அழிந்து போகின்றன; பெரியோர் பெயர் என்றும் அழியாமல் உள்ளது” என்னும் இது இங்கே அறிய வரியது. புகழ் பெற்ற பெயர் உயர்வுற்றுள்ளது.

இவ்வாறு நிலையான பேராளரே தலையான சீராளராய் நிலவு கின்றனர். சிறந்த பேர் பிறந்த பேரூய் நின்றது. அரிய காரியங்களை ஆற்று வோரே உரிய பேர்களையும் பெரிய சீர்களையும் அடைந்து உலகம் போற்ற ஒளி மிகுந்து நிற்கின்றனர்.

நாகன் என்பவன் சிறந்த போர் ஹீரன். உயர்ந்த குண நலங்கள் அமைந்தவன். பாண்டிய மன்னனிடம் படைத் தலைவரையிருந்தான். அவ்வேந்தன் பால் பேரன்பு டையவன்; எவ்வழியும் செவ்வியலைய் யாண்டும் மாரூமல் அம்மன்னனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தான். இவனுடைய ஹீரம் கேர்மை ஈகை முதலிய நீர்மைகளை வியந்து யாவரும் புகழ்ந்தனர். வட நெடுந்தத்தனார் என்னும் சங்கப் புலவர் இவனை உவந்து பாடினார். குணநலங்கள் மனந்த அப்பாடல் அயலே வருகிறது.

ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென  
ஏலாது கவிழ்ந்தனன் இரவல் மண்டை  
மலர்ப்போர் யார்? என வினாவலின் மலைந்தோர்  
விசிபிணி முரசமொடு மண்பல தந்த

5 திருவீழ் நுண்பூட் பாண்டியன் மறவன்  
படை வேண்டுவழி வாள் உதவியும்  
வினை வேண்டுவழி அறிவு உதவியும்  
வேண்டுப வேண்டுப வேந்தன் தேநத்து  
அசைநுகம் படா அ ஆண்டகை உள்ளத்துத்  
10 தோலா நல்இசை நாலை கழுவன்  
பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்  
திருந்துவேல் நாகற் கூறினர் பலரே. (புறம், 179)

இவனுடைய அறிவு ஹீரம் கொடை நடை முதலிய நிலைகளை இதனால் அறிந்து கொள்ளு கிடௌம். தன் அரசனுக்கு நன்

மையை நாடி யாண்டும் உண்மை யாளனைய் ஒழுகி வண்மை யான பகைவரைப் பொருது தொலைத்து யாவருக்கும் உதவி புரிந்து வந்தமையால் இவனுடைய பேரும் சீரும் பாரெங்கும் பரந்து நின்றன. இனிய உதவி நிலை பெரிய புகழாய் வருகிறது.

குன்ற வருவ குறியார் என்றது குல வீரர்களுடைய குறி தெரிய வந்தது. “குடிப்பிறக்தார் குன்றுவ செய்தல் இலர்” (குறள் 954) என்றார் தேவர். சிறந்த குடியில் பிறந்து உயர்ந்த படிகளில் பழகி வருபவர் இழிந்த நிலைகளை நாணி ஒதுங்குவர் ஆதலால் அவர் யாண்டும் விழுமியோராய் விளங்கி வருகின்றார். எனங்களை நானு வோரே மான வீரராய் மாண் புதுகின்றனர்.

The more things a man is ashamed of, the more respectable he is. (Bernard Shaw)

“இழிந்த கருமங்களை எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவன் நானு கிண்றுதே அவ்வளவுக்கு அவ்வளவு அவன் உயர்ந்த மதிப்பை அடைகிறுன்” என்னும் இது இங்கே சிந்திக்கத் தக்கது.

புனித மான நல்ல பாண்மைகள் மனிதனை மேன்மை ஆக்கித் தனி நிலையில் உயர்ந்து கிண்றன. இனிய குண நீர்மைகள் தோய்ந்த போது அந்த உள்ளத்தில் தீரமும் வீரமும் சேர்ந்து வளர்கின்றன. தூய்மைமருவிய அளவுமேன்மைகள் விரிகின்றன.

நெஞ்சம் சுத்த முடையவன் யாருக்கும் அஞ்ச வேண்டிய தில்லை; எல்லா ஆற்றல்களும் அவனிடம் தஞ்சமா வந்து சேர்கின்றன. இழிவு படியாமல் இருந்து வருபவன் விழுமிய வீராய் விளங்கி வருகிறுன். உள்ளம் தெளிந்து உயர் வீரன் ஆகுக.

809. கொல்லத் துணிந்து கொலைஞர்கை வாளேந்து

ஒல்லென்று வந்தும் உள்கலங்கான்—சொல்லன்று  
கூறினின்றுன் போசன் குலவீரர் அஞ்சவரோ  
சீறிவெங் கூற்றுறினும் சென்று. (க)

இ—ள்

கூற்றுவன் கொதித்து வந்தாலும் உயர்ந்த குல வீரர் உள்ளம் அஞ்சார்; தன்னைக் கொல்லத் துணிந்து கொடிய வாள்க

ஒரூடு சூழ்ந்து நின்ற கொலையாளிகளைக் கண்டும் போசன்யாதும் அஞ்சாமல் அவரை நோக்கி நீதிமொழி கூறினான் என்க.

அஞ்சாமையும் நெஞ்சத் துணிவும் அருந்திறலாண்மையும் வீரத்தின் விளைவுகளாய் விளங்கி நிற்கின்றன. அச்சும் மனிதனைக் கொச்சை ஆக்குகிறது; அஞ்சாமை அவனை உச்ச நிலையில் உயர்த்தியருளுகிறது. ஒச்சங்கள் ஒழிய உச்சங்கள் விளைகின்றன.

உள்ளத்தில் குற்றம் உடையவரே அச்சமும் திகிலும் அடைகின்றனர். கள்ளம் கரவுகள் எள்ளல் இழிவுகளில் தாழ்த் துமே அன்றி ஏற்றம் தரா; கள்ளரிடம் சில சமையம் காணப் படுகிற துணிவு துணிவாகாது. புலி கடுவாய் ஒநாய் முதலிய காட்டு மிருகங்களிடம் தோன்றுகிற திகிலான மூர்க்கம் போல் அவரிடம் கோரக் கொடுமை தோன்றுகிறது. உள்ளம் பழுதாய் இழிந்த பொழுது உயிர்ச்சத்தி ஒழிந்து போகிறது; போகவே விலங்குகள் போல் எவ்வழியும் அவர் கலங்கி உழுலுகின்றனர். பொல்லாத புலைத்துடுக்கை வீரம் என்று கூறலாகாது.

நல்ல தன்மைகளிலிருந்து நேர்மையாய்த் தழைத்து வருகிற உயர்ந்த உள்ளத்துணிவே வீரமாம். தரும நீதிகள் மருவி வரக் கருமம் புரிந்து வருவது ஆதலால் வீரம் தெய்வீக நீர்மையாய் மேவி நின்றது. சீரிய வீரம் தேவான்யத் திகழ்கின்றது.

வீரனை விடம் உண்டனை விண்ணைவர்  
தீரனைத் திருவண்ணை மலையனை  
ஹரனை உணரார் புரம் மூன்றுஎன்த  
ஆரனை அடியேன் மறந்து உய்வுவே? (தேவாரம்)

சிவபெருமானை வீரன் என்று அப்பர் இவ்வாறு குறித்துள்ளார்.  
பேராசை எனும் பிணியிற் பிணிபட்டு  
ஓரா வினையேன் உழலத் தகுமோ?  
வீரா! முதுகூர் படவேல் எறியும்  
குரா! சுரலோக துரந்தரனே. (கந்தர் அநுபூதி)

முருகப் பெருமானை வீரா! என்று அருணகிரிநாதர் இங்ஙனம் ஆர்வமோடு அழைத்திருக்கிறார். “எமனே! வா என்கிட்டே; சத்திவாள் கொண்டு உண்ணை வெட்டி வீழ்த்துவேன்” என்று எமனேடு இவர் வீரவாதம் கூறியிருத்தலால் இவரது ஞான தீரம் தெரிய வந்தது. வீரம் வர வெற்றி விளைகின்றது.

தண்டா யுதமும் திரிகுலமும் விழுத் தாக்கி உன்னைத் திண்டாட வெட்டி விழுவிடுவேன் செந்தில் வேலனுக்குத் தொண்டா கியனன் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டாயடா அந்தகா! வந்துபார் சற்றென் கைக்குளட்டவே.

பட்டிக் கடாவில் வரும் அந்தகா! உனைப் பார் அறிய வெட்டிப் புறங்கண்டலாது விடேன் வெய்ய சூரைப்போய் முட்டிப் பொருத் செவ்வேல் பெருமாள் திரு முன்புநின்றேன் கட்டிப் புறப்படா சத்திவாள் என்றன் கையதுவே.

(கந்தர் அலங்காரம், 25, 64)

வீர மூர்த்தியான முருகக் கடவுளை உபாசித்து வந்துள்ள மையால் அருணகிரியார் நேரே கூற்றுவணையும் போருக்கு அறை கூவி இவ்வாறு வீராவேசமாய் விருது கூறி வீறுடன் நின்றார்.

வீரவேல் தாரைவேல் விண்ணேர் சிறைமீட்ட  
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்---வாரி  
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்  
துளைத்தவேல் உண்டே துணை. (நக்கீரர்)

செருவில் ஒருவ! பொருவிறல் மன்னா!  
குன்றுக் கொற்றத்துக் குறிஞ்சிக் கிழவு!  
போர் மிகு பொருந! (திருமுருகாற்றுப்படை)

முருகநாதனை நக்கீரர் இவ்வாறு வீரப் போல் துதித்திருக்கிறார். வீரம் எவ்வளவு மகிமையுடையது என்பதை இவற்றால் நன்கு உணர்ந்து கொள்ளுகிறோம். தெய்வ பத்தியும் சித்த சுத்தியும் அற்புத சுத்திகளை அருளுகின்றன; அருளவே அவர் யாருக்கும் அஞ்சாமல் ஆண்டவன் போலவே நீண்ட மேன்மையில் நிலவி நிற்கின்றார்.

“நாமார்க்கும் குடி-அல்லோம்; நமனை அஞ்சோம்;  
அஞ்சவதும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.”

திருநாவுக்கரசர் இவ்வாறு உரைத்துள்ளார். பரமவீரனுண இறைவனைப் பரவியுள்ளமையால் இவ்வளவு தீரமாய் வீர வசனங்களை அவர் பேச நேர்ந்தார். ஞான சிலமும் தரும நீர்மையும் மருஷிய போது அங்கே அதிசயமான வீர ஓளி நேரேவீசி எழுகின்றது.

போசன் என்பவன் மாளவு தேசத்து மன்னன் மகன், மதிநலமுடையவன்; இளமையிலேயே தந்தை இறந்து போன

மையால் சிறிய தந்தை அரசைப் பார்த்து வந்தான்; இவன் கலை பயின்று வருங்கால் வயது பதினாறு தொடங்கியது; பருவம் நிரம்பினால் இக் குலமகன் பட்டத்துக்கு வந்து விடுவான் என்று அக் கொடியவன் கெட்ட எண்ணைத்தோடு கேடு சூழ்ந்தான். இவனைக் கொன்று விடும்படி சதி புரிந்தான்; பெரும் பொருள் வருவதை நினைந்து கொலைஞர் நால்வர் இசைந்தார். வேட்டைக் குச் செல்வதாக உல்லாச விழேதமா இரத்தில் ஏற்றி இவனைக் காட்டுக்கு “அழைத்துப் போனார். காட்சிகள் பல கண்டு வந்தான்; மாலை நெருங்கியது; ஒரு சோலையிடையே கொலைசெய்ய மூண்டார். அந் நிலையை உணர்ந்த இவன் யாதும் அஞ்சாமல் அவரை நேரே நோக்கினான். “என் சிறிய தந்தை சொல்லியபடி யே நீங்கள் என்னைக் கொல்லலாம்; ஆனால் அவருடைய வாழ்வு நிலையாகுமா? புலையான பழி சுமந்து தொலையாத துயரடைய நேருமே! என்று வருந்துகிறேன்” என இங்ஙனம் மொழிந்து உறுதியொடு ஒரு கவியும் பாடினான். அது அயலே வருகிறது.

மனுமுதலோர் பலகோடி மன்னர்வந்துஇம்  
மன்றுண்டு மாண்டே போனார்;  
இனிதாக ஒருவரும் இங் கிருந்ததில்லை;  
எந்தைதமட்டும் இருப்பார் ஆனால்,  
மனமார எனதுயிரை வடிவானுக்கு  
இரையிடுங்கள் மகிழ்ந்து நானும்  
தனியாக இறக்கின்றேன் தளராமல்  
எறிமின்என்று சாற்றி நின்றுன். (1)

கொலைபுரிய மூண்டுநின்ற கொடியவர்கள்  
குலமகன்வாய் மொழியைக் கேட்டு  
நிலைகுலைந்து நெஞ்சுருகி நெடியவாள்  
அயல்வீசி நேரே ஊர்போய்த்  
தலைவனிடம் நிலைமையெலாம் தவருமல்  
உரைத்து நின்றூர் சதிபுரிந்த  
புலையவனும் ஓடிவந்து புதல்வனடி  
வீழ்ந்தழுது புகல் அடைந்தான். (போசம்) (2)

நேர்ந்துள்ள திலைகளை நேரே கண்டு ஈண்டு நெஞ்சம் வியந்து நிற்கிறோம். கொலை செய்ய மூண்டு கொடிய வாள்களோடு

“முந்த போதும் இக் குலமகன் யாதும் அஞ்சாமல் நெஞ்சம் யானிந்து நேரே பேசி யிருக்கிறான். இவனது திடதைரியம் கொலைஞரையும் வசப்படுத்தியது; கொடிய சதிகாரனையும் கூறப்படுத்தியது. மனவுறுதி மனிதனை அதிசய நிலையில் உயர்த்தியது. மனதைத்தை தை ரியல்ட்சு மின் என்று முன்னேர் கூற்றுள்ளமையால் உயிர்க்கு அது புரியும் உறுதி நலனை உணவாகும். எதை இழந்தாலும் தைரியத்தை இழக்கலாகாது.

“Wealth lost, something lost; honour lost, much lost;  
Courage lost, all lost.” (Goethe)

“செல்வம் இழந்தால் சிறிது இழந்ததாம்; மானம் இழந்தால் பெரிதும் இழந்ததாம்; தைரியம் இழந்தால் எல்லாம் இழந்ததாம்.” என கேதே என்னும் ஜெர்மன் தேசத்துப் பெரியார் ஸுங்கனம் கூறியிருக்கிறார். உறுதியானதைரியமுடிய்து தருகிறது.

#### 810. இன்றுபோய் நாளைவா என்று ரகுராமன்

அன்று மொழிந்த அருள்மொழியை—என்றுமே  
வீர வுகைம் வியந்து புகழ்ந்துவரும்  
தீர நிலையைத் தெளிந்து. (இ)

இ—ள்

தன்னேடு போராட்ட தோல்வி அடைந்து நின்ற இராவானை நோக்கி ஐயா! படைகளை இழந்து மேலிந்து போனேய! ஆன்று போய்ப் போர்க்கு நாளை வா! என்று இராமன் அருள்நிது மொழிந்த அந்தப் பெருந்தகைமையை நினைந்து வீராளகம் இன்றும் வியந்து புகழ்ந்து உவந்து வருகின்றது என்க.

வீரம் என்று கூறியவுடனே அது போர் புரியும் இயல்பியு; இமிசை நிறைந்தது; கோரமான கொடிய கொலைகள் பல நோர் நேர்வது என யாரும் என்ன நேர்வர். அவ்வாறு என்னி யார். வீரத்தை எவரும் வியந்து போற்றி நயந்து வருகின்றார்.

ஊழிக் காலத்தில் அகில வுகைங்களையும் அழித்து ஒழிக்கப்பல வீரம் உருத்திர மூர்த்தியிடப் பட்டது. பொல்லாரைத் தூரலைத்து நீக்கி கல்லோரைப் பாதுகாக்குப் பீரப் திருமாலிடம் உயிரியிருக்கிறது. உயிர்களை முறையே படைத்து விடும் திறம்

பிரமாணிடம் அமைந்துள்ளது. அரிய கருமங்களைச் செய்து முடிக்கும் உறுதி உயர்ந்த வீரத்தின் பகுதியாய் விளைந்து வருகின்றது.

புலன் ஜூங்தும் வென்றுன்தன் வீரமே வீரம். (ஒளவையார்)

என்றது அந்த வெற்றி நிலையை உய்த்துணர வந்தது. வீரத்தை மேலோர் எவ்வாறு கருதியுள்ளனர் என்பதைக் காவியங்கள் ஒவியங்களாய்க் காட்டி நிற்கின்றன. கருத்துக்கள் கூர்ந்து சிந்திக்கத் தக்கன. தருமமூழ் கருமமூழ் வீரத்தால் வருகின்றன.

களைகளைக் களைந்து பயிர்களை வளர்ப்பது போல் புன்மைகளை நீக்கி நன்மைகளைக் காக்க நேர்ந்த அரசனுக்கு உறுதியுக்கமாய் வீரம் உதவுகின்றது. தரும நீதிகளைத் திடமாய்க் காத்து வரும் கருமமே வீரம் என வெளியே தெளிவாய் விளங்கி யுள்ளது.

வீரம்.

அறங்கெடாமல்நின்று அடலமர் புரிவதே வீரம்;  
மறந்தும் புன்மையும் வஞ்சமும் மருவிடா ததுதான்.

சிறந்த போரிடை இறந்தவர் தேவராய்ச் சிறந்து  
இறந்த பேறெலாம் பெற்றவராய்நலம் பெறுவார். (1)

வீர நிலை.

வீரம் உள்ளவர் தருமமூழ் மெய்ம்மையும் மேவி  
ஈரம் உள்ளவராயிதம் செய்குவர்; வீரம்  
கோர வன்குணம் அன்று; அது தெய்வவான் குணமே;  
சீர்இராமனை, விசயனை நினைந்துண்மை தெளிமின்! (2,

வீர மேன்மை.

உலகில் உள்ளஙல் உயிர்த்தொகை எவற்றினும் உயர்ந்து  
திலக மாய்நின்று தேசொடு தெவ்வரை அடக்கி  
அலகில் சிருடன் ஆளுறும் அரசனுக்கு உயிராய்  
நிலவி யுள்ளஙன் ஸீர்மையே வீரமன்று அறிக. (3)

(வீரபாண்டியம்)

வீரத்தின் நிலைமை தலைமை ஸீர்மைகளை இவை நன்கு  
உணர்த்தி யுள்ளன. பொருள் நயங்களைக் கூர்மையா ஓர்ந்து  
கருமவீரங்களின் மருமங்களைத் தேர்ந்து கொள்ள வேண்டுப்.

உலகநலம் கருதியே வீரம் நேரே ஒளி புரிந்து வருகிறது.

இரக்கம் இன்றி யாண்டும் வலிந்து இடையூறுகள் புரிந்து வந்த அரக்கர் இனத்தை அடக்கி ஒடுக்க வீரவேந்தனாய் இராமன் தோன்றினான். இலங்கை வேந்தன் செய்த மாயவஞ்சனை இத் தூயநெஞ்சனுக்கு மிகுந்த கோபத்தை மூட்டியது. தம்பியோடு வானரங்கள் துணையா இலங்கை புகுந்து வளைந்தான். நீதிமுறைப் படி முதலில் அங்கதனைத் தூது விடுத்தான்; யாதும் இசையா மையால் போர் மூண்டது; அரக்கர் திரள்கள் மாண்டன்; இறுதியில் இராவணன் உறிதியாய் எதிர்ந்து போராடினான். இவ் வீரன் எதிரே யாவும் இழுந்து படுதோல்வி அடைந்து பரிந்து விண்றுன். அவனது நிலைமையை நோக்கி இக்குல வீரன் இரங்கி னான். பொருள் பொதிந்த மொழிகளை அருள்சுரந்து மொழிந்தான்: “ஐயா! உன்னேடு வந்த சேனைகள் யாவும் அடியோடு நாசமாய்ப் போயினே; பிரசண்ட மாருதத்தின் எதிரே அகப்பட்ட செத்தைகளைப் போல் எல்லாம் செத்து ஒழிய நீ ஒற்றை ஒளாய்த் தனியே நிற்கின்றாய்; இன்று உன் ஊருக்குப் போயிருந்து தேகத்தை நன்றாகத் தேற்றிக் கொண்டு உனக்கு வேண்டிய பெரிய பல சேனைகளோடு மீண்டு வந்து நாளை என்னேடு போராடலாம்; இந்த வேளை உனக்குச் சரியில்லை; தோல்வியை கீணந்து வருந்தி நில்லாதே; விரைந்து போ! நாளை வா!” என இவ் வீரக்குரிசில் இவ்வாறு வெற்றி வீரேடு கூறி விடுத்தான்.

இது எவ்வளவு பெருந்தன்மை! எத்துணை உத்தம வீரம்! உய்த்துணர வேண்டும். அமரர் முதல் யாரும் வெல்ல முடியாத பொல்லாத இலங்கை வேந்தன் எல்லாப் படைகளையும் இழுந்து நின்றான். யாண்டும் தோல்வி கண்டு அறியாதவன் ஈண்டுத் தோல் வியடைந்தான்; சமையம் வாய்த்தது என்று உடனே கொன்று விழுத்தாமல் இவ் வென்றி வீரன் நன்று கூறி அவளைத் தேற்றி விழுப்பினான். அந்த அருமைப் பண்பை உலகம் போற்றுகிறது.

வேளைமிக வாய்த்ததென்று வீழ்த்தாமல் மேவலனை நாளைவா என்றருளி நல்கினான்—தோளையே  
இன்றுணையாக் கொண்ட இராமன் கொடைவீரம்  
உன்றுமூல கேத்தும் இசைந்து.

அன்று முதல் இன்று வரை தோன்றியுள்ள வீரர் யாவரும் அவர் வீர வள்ளல் எதிரியிடம் புரிந்துள்ள அரிய அதிசய

நீர்மையை வியந்து துதிசெய்து வருகின்றனர். உத்தம வீரனிடம் உயர்ந்த பல பண்பாடுகள் உன்னத நிலையில் ஒளிபெற்றுள்ளன.

பேராண்மை என்பதறுகண்; ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. (குறள், 773)

“எதிரிகளோடு கடுமையாய்ப் போராடுவதே வீரனுக்கு உயர்ந்த பேராண்மையாம்; அவ்வாறு போராடுங்கால் அவர்க்கு மெலிவோ தாழ்வோ நேர்ந்ததானால் உடனே தன் போரை நிறுத்தி ஆதரவாய் அவரைத் தேற்றிவிடின் அது தன் வீரத்திற் குச்சிறந்த ஏற்றமாம்” எனச் சுத்த வீரத்தின் உத்தம நீர்மையைத்தேவர் இவ்வாறு குறித்திருக்கிறார். ஊராண்மை=உள்ளம் பரிந்து உதவிபுரியும் தன்மை. அபாயகாலத்தில் உபாயமாய் உபகாரம் செய்யும் இனிய நீர்மை ஊராண்மை என வந்தது. எஃகு=கூர்மை. உனது வீரம் ஆகிய வாள் கூர்மை மிகுந்து யாண்டும் எனிதே வெற்றி பெற வேண்டுமானால் ஆனவரையும் எதிரிக்கு ஆதரவு செய்தனனும் ஞானபோதனை இங்கே மோனமாய் அமைந்துள்ளது சுத்த வீரம் உத்தம நிலையமாகின்றது.

இராமனுடைய பேராண்மையையும் ஊராண்மையையும் ஈண்டு ஒருங்கே நோக்கி நாம் உள்ளம் உவந்து கொள்ளுகின்றேம். அரிய பல குண நீர்மைகளும் பெரிய தீரமும் இவ்வீரனிடம் உரிமையாய் மருவியுள்ளன. கொடுமை அடியோடு ஒழிய வும் நன்மை குடியேறி வளரவுமே இக் கோமகன் கடுமையாய் நிருதரைக்கடியநேர்ந்தான். நேர்ந்தநிலையிலும் நீர்மைகள்நிலவினை.

இராச தர்மம்.

கொலையிலே கொடியவரைக் கொன்றெழுத்தல்  
பைங்கூழ்க்குக் களைகளைந்து  
நிலையிலே அதைவளர்க்கும் நீர்மைனன  
அரசுக்கு நேர்மை யாகத்  
தலையிலே அமைந்திருக்கும் தனிநீதி  
தனையுணர்ந்து தறுக ணேடு  
புலையிலே புகுவாரை அடியோடு  
போக்காரேல் பூமி என்னும்? (1)

## இராம நீதி.

நிதிக்கு நிலையமாய் நிறையருளுக்கு  
உறைவிடமாய் நேர்மை வாய்மை  
போதிக்கும் தருமகுண புனிதனும்  
ரகுராமன் போர்வில் வாங்கிப்  
பேதிக்கும் பொல்லாத அரக்கர்க்குலம்  
இல்லாமல் பேர்த்து எறிந்தான்  
மாதிக்கும் புகழ்கிண்ற மகிமையொடு  
நின்றுள்ளான் மன்னர் ஏறே.

(2)

(இந்தியத்தாய் நிலை)

தீயோரைத் தீர்த்து நல்லோரைக் காத்திருத்தலால் வீரவள்ளல் என இராமன் விழுமிய புகழோடு விளங்கி யுள்ளான். வீரமும் கொடையும் மன்னரை பகிமைப்படுத்தி வருகின்றன.

உயிர்போற் றலையே செருவத் தானே;  
கொடைபோற் றலையே இரவலர் நடுவண்;  
பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி!  
நின்வயின் பிரிந்த நல்லிசை கனவினும்  
5 பிறர்நசை அறியா வயங்குசெங் நாவிற்  
படியோர்த் தேய்த்த ஆண்மைத் தொடியோர்  
தோளிடைக் குழைந்த கோதை மார்ப!  
கடவுள் அயிரையின் நிலைஇக்  
9 கேட்டல் வாக பெருமநின் புகழே. (பதிற்றுப்பத்து, 79)

சேரல் இரும் போறை என்னும் மன்னனுடைய வீரம் கொடைமுதலிய நீர்மைகளைக் குறித்து இது விளக்கியிருக்கிறது. அரிசில்கிழார் என்னும் சங்கப்புலவர் இங்ஙனம் பாடியிருக்கிறார். கவியின் பொருள் நிலைகளைக் கருதியுணர்ந்து உறுதி காணுக.

வேந்து முறையில் வீரம் ஏந்திய சீராய் இசைந்துள்ளது.

உயர்ந்த அரசர்கள் பரம்பரையாய் ஒளி புரிந்து வந்துள்ள மையால் சிறந்த வீரர்கள் தோன்றி அருந்திறல்களை ஆற்றி யுள்ளனர். இந்த நாட்டு வீரர்களுடைய போராற்றல்களைக் குறித்து எந்த நாட்டவரும் வியந்திருக்கின்றனர். பெரிய அறி ஞாம் அரிய தளபதியும் ஆன சார் சிரல் என்பவர் எழுதியுள்ள

நாவில் இந்தியரின் வீரம் அதிசயமுடையது என மிகவும் வியந்து புகழ்ந்து வரைந்துள்ளார். ஒன்று அயலே வருகின்றது.

“The Indian army has a fine record for gallantry and it is a great fighting engine.”

“இந்தியப் படை வீரத்தில் உயர்ந்தது; போராடலில் சிறந்த வல்லமை யுடையது” என்னும் இது இங்கே ஊன்றி உணர வரி யது. அங்கிய நாட்டாரும் இந்நாட்டு வீரரைப் போற்றுகின்றார்.

ஜெர்மன் சக்கரவர்த்தியான் கேய்சர் “இந்தியர் சிறந்த போர் வீரர்” எனத் தனது அரசவையில் ஒரு முறை வியந்து பேசி யிருக்கிறார். யாரும் புகழ் வீரநாடாய் இது வீறுகொண்டுள்ளது.

அகில வுலகங்களிலும் தலைசிறந்த வீரரைய் இராமன் நிலவி நிற்கிறான். இவ் வீர வள்ளலின் அருந்திறலும் பெருந்தகைமை யும் அருள்நீர்மையும் எவரும் யாண்டும் துதிசெய்துவரன்றும் ஒளிபுரிந்து வருகின்றன. உத்தம வீரன் உயர்ந்து திகழ்கின்றன.

வீரன் கேண்மை கூர் அம்பு ஆகும். (கொன்றைவேந்தன)

என்று ஒளவையார் இவ்வாறு கூறி யிருப்பது வீரத்தின் மேன்மையை வியந்து சிந்திக்கச் செய்கிறது. நாட்டைப் பாது காக்கும் ஆட்சிக்கு வீரர் உயிராதாரமாயுள்ளமையால் அவரது உயர்நிலை உணரவந்தது. வீரம் பேணி வியன் புகழ் பூணுக.

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு.

வீரம் அரசுக்கு உரிமையான உறுதி.

அரிய வினைகளை ஆற்ற வல்லது.

பெரிய மேன்மைகள் பேணி யருள்வது.

அதிசய ஆற்றல்கள் அமைந்தது.

வீரம் உடையான் வியன் புகழ் அடைவான் போர் வீரமே புகழ் வீரமாம்.

நல்ல வீரரை எல்லாரும் புகழ்வார்.

நாட்டுக்கு வெற்றியை அவர் நாடி வருவார்.

கூற்றுவன் நேரினும் ஆற்றல் குறையார்.

மாற்றுன்பாலும் மனம் இரங்கி யருள்வார்.

அக-வது வீரம் முற்றிற்று.

# எண்பத்திரண்டாம் அதிகாரம்.

## கொடை

அஃதாவது தனக்கு உரிய பொருள்களைப் பிறர்க்கு உவந்து கொடுக்கும் உபகார நீர்மை. உள்ளத் திண்மைபோல் வண்மையும் அரசனுக்கு இயல்பான உயர்ந்த தன்மை ஆதலால் அந்த உண்மை தெரிய வீரத்தின்பின் இது வைக்கப்பட்டது.

**811. ஈகை இயல்பே இருமையும் இன்பமாய்  
வாகை புரிந்து வருதலால்—ஈகையான்  
எவ்வழியும் மேன்மையே எதி மகிழ்ச்சின்றுன்  
செவ்வழிநேர் கண்டு தெளிந்து.** (க)

இ—ள்

ஈகைக் குணம் இம்மையும் மறுமையும் இன்பமாய் நன்மை புரிந்து வருகிறது; ஆகவே ஈகையான் எவ்வழியும் செவ்விய மேன்மைகளை அடைந்து சிறந்து மகிழ்ந்து உயர்ந்து திகழ்கின்றுன்; இந்த உண்மையை உணர்ந்து உவந்து கொடுத்து உயர்க.

இனிய இயல்புகள் இனிது அமைந்தபோதுதான் மனிதன் தனி மகிழ்ச்சியாய் உயர்ந்து வருகிறார்கள். குண நீர்மைகளுள் ஈகை உயர்தரமுடையது. ஈதல், தருதல், கொடுத்தல் என்னும் தொழில்அடிகள் உபகாரங்களை உரிமையா உணர்த்தியுள்ளன.

பிறவுயிர்கள் இன்புற உதவி புரிகிறவன் தன் உயிர்க்குப் பெரிய இன்பங்களை ஆக்கிக் கொள்கிறார்கள். அந்த அதிசய ஆக்கத்தை ஈகை இனிது விளைத்து வருகிறது; வரவே அது ஆன்ம அழுதமாய், அரிய மகிழ்ச்சியாய், யாண்டும் பெரிய மேன்மையாய் மருவி நின்று பேரின்ப நிலைகளை நேரே அருளுகின்றது.

தலைமையான அரசனுக்கு அந்நிலைமையை நன்கு நிலைபெறச் செய்வது ஈகை ஆதலால் அது அரசுக்கு இனிய கடமையாய் இயல் உரிமையாய் இசைந்து நின்றது. வீரமும் ஈகையும் வேந்தனுக்கு வாகையும் ஓகையும் வழங்கி வருகின்றன. அரசுக்கு உரிய குண நலங்களைக் கூறி வருப்பொழுது அஞ்சாமை, ஈகை என வீரத்தையும் கொடையையும் தேவர் சேர

வைத்திருப்பது சிந்திக்கத்தக்கது. இராசகப்பிரமான நீர்மைகள் யாண்டும் உயர்ந்த சீர்மைகளாய்ச் சிறந்து திகழ்கின்றன.

உள்ளத்தின்மை ஒருவளை வீரன் என உயர்த்துகிறது.

உதவியான கொடை வள்ளல் என விளக்குகிறது.

வீரன், வள்ளல் என வியன் பெயர் பெற்றவன் மனித சமுதாயத்துள் தனி நிலையில் உயர்ந்து என்றும் இனியனைய் விளங்குகிறார். பேடி, உலோபி எனப் பிழைபடின் அவன் இழிவாய்க் கழிந்து ஒழிகிறார். இயல்பு குன்ற உயர்வு பொன்றும்.

வள்ளல் என்னும் பெயரைக் கேட்டால் எல்லாரும் உள்ளும் உவந்து கொள்ளுகின்றார்; அதற்கு மாருக உலோபி என்று கூறினால் எவரும் அருவருத்து வெறுத்து இகழ்கின்றார்.

கொடைக்குணம் மனிதனைத் தெய்வம் ஆக்குகிறது. இந்நீர்மை இல்லாதவன் சீர்மையிழுந்து சிறுமையாய் இழிகிறார். நல்ல தன்மை ஒருவிய அளவு பொல்லாத புன்மை மருவிப் புலைப் படுத்துகிறது. இழிப் புலைகள் நீங்கி ஒளிபெற வேண்டுமானால் உபகார நீர்மை ஒங்கி வர வேண்டும் அதுவரின் அதிசய யேன் மைகள் வருகின்றன. ஈகை இருமையும் பெருமை தருகின்றது.

“ஸவானே தெய்வம்” (ஓளவையார்)

என்றதனால் ஈகையின் மகிமையை இனிது தெளிந்து கொள்ளலாம். கொடுப்பது தருமமாய் உயிரை உயர்த்துகிறது.

உருவத்தில் மனிதன் ஆயினும் கொடையாளி உயர்வான தெய்வத்தின் நிலைமையை அடைந்து நிற்கிறார்; பொன்னும் பொருளும் உதவி மன்னுயிரைப் பேணி வருபவன் பொன்னுயிராயிப் பொலிந்து இன்னுயிர் முதல்வரைய் இனிதுதிகழ்கின்றார்.

மின்னும் தமனியமும் வெற்றிரும்பும் ஓர் இனமாப் பொன்னின் பெயர்ப்படைத்தால் போலாதே---கொன்னே ஒளிப்பாரும் மக்களாய் ஒல்லுவது ஆங்கே அளிப்பாரும் மக்களா மாறு. (பெரும்பொருள்)

கொடுப்பவன் தங்கம்; கொடாதவன் இரும்பு என இது குறித்திருக்கிறது. குறிப்பு கூர்ந்துணர வந்தது தமனியம் = பொன். இரும்புக்குக் கரும்பொன் என்று ஒரு பெயர் உண்டு.

ஏழூக்குள்ளும் இரங்கிக் கொடுக்கும் கொடையாளியும், வங்கனம் கொடாத உலோபியும் உருவத்தில் ஒரு நிகராய் மனிதர் எனத் தோன்றினாலும் முன்னவன் பொன்போல் உயர்ந்தவன்; பின்னவன் இரும்புபோல் தாழ்ந்தவன் என்க. கரும்பொன் காக்காப்பொன் போல் இழிந்து போகாமல் செம்பொன்போல் உயர்ந்து கொள்ள வேண்டும். அந்த உயர்வுகொடையால் வரும் ஆதலால் அதனை யுடையன்யும் உயர்க என்பது ஈண்டு உணர வந்தது. தருவது தருமமாய் வருகிறது.

பசு வறுமை முதலிய தயர்களை நீக்கி உயிர்களை மகிழ்வித்தலால் கொடை புக்கழியும் புண்ணியத்தையும் விளைத்து அருளுகின்றது. கொடையாளியை யாவரும் வாயார வாழ்த்துகின்றார்; மாந்தர் மகிழ்ச்சி ஏந்திய புண்ணியமாய் வருகிறது; ஆகவே ஈகையாளன் இப்பையில் இசையும், மறுபையில் மகிழையும் அருங்கே பெறுகின்றன. கொடை அரியமேன்மைகளை அருளும்.

இல்லா இடத்தும் இயைந்த அளவினால்  
உள்ள இடம்போல் பெரிதுவந்து---மெல்லக்  
கொடையோடு பட்ட குணங்குடை மாந்தர்க்கு  
அடையாவாம் ஆண்டைக் கதவு. . . (நாலடியார், 91)

மிகுந்த பொருள் இல்லையானாலும் தன்னால் இயன்ற அளவுறைக்கு உதவுகின்ற இயல்புடையானுக்குச் சுவர்க்கம் உறவுரிமையாம் என இது உணர்த்தியுள்ளது. எனியவர்க்கு இதம் புரிய இங்கே தன் வீட்டைத் திறந்து வைத்திருப்பவனுக்கு அங்கே பேரின்ப வீடு திறந்திருக்கிறது. கொடையால் மானவன் வானவன் ஆகிறான். கோடுத்து வைத்த புண்ணியவான் வன நாட்டில் வழங்கிவரும் முதமொழி கொடையால் அடையும் இன்ப நிலையை எடுத்துக் காட்டி நன்கு விளக்கியுள்ளது.

கடைநின் றவர்உறு கண்கண்டு இரங்கி  
உடையதம் ஆற்றலின் உண்டு கொடுத்தோர்  
படைகெழு தானையர் பல்களி யானைக்  
குடைகெழு வேந்தர்கள் ஆகுவர் கோவே!

(சூளாமணி, துறவு, 158)

பசியால் வருந்தி வந்தவர்க்கு இரங்கி உண்டு கொடுத்தோர் அந்தப் புண்ணியத்தால் மறுபிறப்பில் உயர்ந்த அரசுராய்

அவர் சிறந்து விளங்குவர் என இது உணர்த்தியுள்ளது. தன் ணீத் தழுவி நின்றவனைக் கொடை ஏழுமையும் இன்புறச் செய் கிறது. கொடுப்பவனுக்கே கடவுள் எல்லாம் கொடுக்கின்றார்.

கொடையே எவர்க்கும் எப்பேறும்  
கொடுக்கும்; நெறியிற் பிறழாத  
கொடையே யாரும் தன்வழியின்  
ஓழுகச் செய்யும்; குறைதீர்ந்த  
கொடையே பகையை உறவாக்கும்;  
குலவும் பூதம் அனைத்தினையும்  
கொடையே புரக்கும் என்றுள்ளம்  
கொள்ளப் புகண்றுன் கவுதமனே. (காஞ்சிப்புராணம்)

எல்லா இன்ப நலங்களும் கொடையால் உளவாம் என இது குறித்துள்ளது. தரும விளைவுகளை உடையது ஆதலால் கொடை அரிய பல மகிமைகளை அருளுகின்றது. எண்ணரிய மேன்மைகள் புண்ணியத்தால் விளைகின்றன. அந்தப் புண்ணியம் கொடையால் கண்ணியமாய் விளைந்து வருகின்றது.

Generosity is a virtue of a very different complexion.

[Goldsmith]

“தயாளமான கொடை பல சீர்கள் மருவிய தருமமாயுள்ளது” என்னும் இது இங்கே அறிய வரியது. தருபவன் தரும வானுய இருமையும் பெருமை பெறுகிறான். கொடையால் புகழ் ஒளி பரவுகிறது; புண்ணியம் பெருகுகிறது; எண்ணிய இன்ப நலங்கள் எவ்வழியும் வருகின்றன. ஈந்து பழகி இனிது வாடுக.

812. நீரலைபோல் தோன்றி நிலையாத இவ்வுலகில்

ஓரிரண் டொண்குண்மே ஓங்கினிற்கும்—தேரிலவை வீரம் கொடையாம்; விழைந்திவற்றை மேவாதார் பேரிழந்தார் ஆவர் பிறழ்ந்து. (2)

இ—ள்

கடலில் ஏழுகின்ற அலைகள் போல் உடல்கள் தோன்ற யாவும் விரைந்து மறைந்து போகிற இந்த உலகத்தில் வீரம், கோடை என்னும் இரண்டு நீர்மைகள்தான் நிலைத்து நிற்கின்றன; இவற்றைத் தழுவி நின்றார் விழுமிய புகழோடு விளங்கி நிற்கின்றார்; தழுவாதவர் வழுவாய் ஒழிந்து போகின்றார் என்க.

ந்தும் நிலையில்லாத இவ் உலகத்தில் என்றும் நிலையாய் நிற்பது புகழே. அது அரிய செயல்களாலும் பெரிய பல்புகளாலும் உரியதாய் வருகிறது. கல்வி சீலம் ஞானம் முதலியவற்றுல் புகழே அடையாலும் ஆயினும் கொடை ம் அடைவதே உயர்தரம் உடையதாய் ஒளி வீசி எழுகிறது.

“புரிகின்ற கொடைவழியே புகழ்வெளியாய் எவ்வழியும் விரிகின்ற ஒளிவிசி வியஞேடு விளங்குமால்.”

புகழ் விளையும் வழியை இது தெளிவாக விளக்கியுள்ளது.

ஈவார்மேல் நிற்கும் புகழ். (குறள், 232) என்றார் தேவர்.

எளியவர்க்கு அளிசெய்து உதவும் ஈகையாளரிடமே புகழ் செய்து ஒங்கி நிற்கும் என்றதனால் கொடைக்கும் புகழுக் கூள்ள உறவுரிமை புலனைய் நின்றது. புகழின் தார்யாயுள்ள ஈகைய கொடையை பூடையவரே எத்தகைய நிலையிலும் பெற்ற கீர்த்தியாளராய் உலகில் நிலவி நிற்கின்றார்.

ஆய் என்பவன் குறுஙில பன்னன்; பாண்டி நாட்டின் பாங்பகுதியில் இருந்தவன்; சிறந்த கொடையாளி; இவனது ஈகையிலையை வியந்து அக்காலத்திலிருந்த சங்கப் புலவர் பலரும் பூர்க்கிண்றனர். அவருள் ஏணிச்சேரி முடமோசியார் என்று இவனை நேரே காண வந்தார்; கண்டார்; வந்தவர் எவரை வந்து உபசரித்து இவன் உதவிபுரிகிற நிலைமையையும் நீர்மையும் நோக்கி நெஞ்சம் மகிழ்ந்தார். “தாய் அன்பு புரிகிற யா! நீ உலக சோதியாய் விளங்குவாய்!” என்று இவனை குறுந்து புகழ்ந்தார். அப்பொழுது வானத்தை அண்ணாத்து நாக்கிச் சூரியனைப் பார்த்து இச் சீரியனை வார்த்து ஒருபாட்டுப் பட்டார். அதன் ஒரு பகுதி அயலே வருகிறது.

“விருந்திறை நல்கும் நாடன் எங்கோன்  
கழல்தொடி ஆய் அண்டிரன் போல  
வண்மையும் உடையையோ ஞாயிறு!  
கொன்விளங் குதியால் விசம்பி ஞேனே.” (மோசியார்)

“ஓ சூரியா! நீ உயர்ந்த ஆகாயத்தில் வீஜே ஒளிவீசி உலா ஸ்ரூயே அன்றி எங்கள் ஆயைப்போல் தாயன்போடு விருந்தாயப் புரந்தருளி வருந்தி வந்தவர்க்கு எதையும் வாரிக்கொ

உக்கும் வண்மை உண்ணிடம் இல்லையே; நீ வெயிலைப்பரப்பிச்சுடு கின்றுய்; இவன் கொடையைப் பரப்பி எல்லார் உள்ளங்களையும் குளிரச் செய்கின்றான்; நீ பகலில் மாத்திரம் ஒளி செய்கின்றுய்; இவன் இரவு பகல் என்றும் புகழ் ஒளி வீசிப் பொலிந்து விளங்கிறான்.” எனப் புலவர் உள்ளம் கனிந்து கூறியுள்ளமையால் இவனது இனிய நீர்மைகளையும் ஈகையின் சீர்மைகளையும் நாம் நேரே உணர்ந்து உவந்து நெஞ்சம் தெளிந்து கொள்கின்றோம்.

பொருள் நிறைந்திருந்தாலும் ஈகை இல்லையானால் அந்தச் செல்வன் என்னிடுகழப்படுகிறான்; இயன்ற அளவு கொடுத்து வருபவனை உலகம் உவந்து புகழ்ந்து வருகிறது; கொடையாளி யைப் பகைவனும் மதித்துப் போற்றுகிறான். கொடுப்பது அரிய செயல் ஆதலால் அதனை யுடையவன் அதிசய மேன்மையை அடைந்து கொள்கிறான். அருமை யாண்டும் பெருமை தரும்.

அயலார் வாழுச் செயல் புரிபவன் உயர் மனிதன் ஆகின்றுன். தன்னலமே கருதித் தன்பாடே நோக்கித் தன் வயிற்றையே நிரப்பித் தன்னையே நயந்து வியந்து எவ்வழியும் சுய நோக்கமாய் மயல் மண்டி யழுலுகிற மனித சமூதாயத்துள் பிறர்நலம் கருதிப் பிறர்க்கு இரங்கி உதவுவது அரியபெருமையாய் வந்தது.

பொருளில் பெருமோகம் கொண்டு மருள்மண்டி நிற்பவர் யாதும் ஈயாமல் இருள்ளுடி இழிந்து கழிகின்றார்; பொருளின் நிலைமையை உணர்ந்தவர் அருள் புரிந்து உதவித் தெருள் நிறைந்து தேசு மிகுந்து திகழ்கின்றார். ஈகையால் இகழும் பரமும் இன்பமாகிறது. இருமையும் இனிமையா ஈதல்ளன்றும் என்பதுமறிக. சாதல்வந்து அடுத்த காலும் தனக்கொரு சாதல் இன்றிப் பூதலம் இறக்கும் காறும் புகழுடம்பு இருக்கும்; அந்தக் கோதறு புகழின் யாக்கை கொடையினால் செல்வம் கூரவாழ்தலை யுடையார் அன்றே வானமும் வணங்கு நீரார்.

(விநாயக புராணம்)

கொடையினால் உளவாகும் மகிமை மாண்புகளை இதனால் உணர்ந்து கொள்கிறோம். தன் உயிர்க்கு ஊதியமான உறுதி நலங்களைப் பருவம் உள்ள பொழுதே செய்து கொள்பவர் பிறந்த பிறவியின் பயனை விரைந்து பெற்றவராகின்றார்; அங்கு னம் பெருதவர் பேதைகளாய் இழிந்து ஒழிந்து போகின்றார்.

பிறர்க்கு இதமா உதவுவது புண்ணியமாய் வந்து தன் உயிர்க்கு உறுதியாய் நன்மை புரிகிறது; அந்த உபகார நீர்மையை இழங்கவன் தனக்கே அபகாரம் செய்தவனுக்கிறான். ஈதல் உயிர்க்கு உளதியம் எனத் தேவர் கூறியது பொருள் பொதிந்த அருள் பொழி. இரக்கமுப் ஈகையும் இல்லையானால் அந்த மனித வாழ்க்கை அரக்கத் தன்மையாய் இழிந்து அவலமடைந்து கழிகிறது.

யாகைக்கும் மீண்டு பிறக்கைக்கும் அன்றித் தளர்ந்தவர்க்கு ஒன்று யாகைக்கு எனைவிதித் தாயிலையே இலங்கா புரிக்குப் பிராகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த யாகைச் சிலைவளைத் தோன்மரு காமயில் வாகனனே.

(கந்தர் அலங்காரம் 54)

தளர்ந்தவர்க்கு ஈவது உயர்ந்த பிறவிப்பேறு என்று அருண பரிநாதர் ஆவலோடு மறுகி உருகி ஆண்டவனிடம் இவ்வாறு பேவண்டியிருக்கிறார். கொடுப்பதால் புகழ் வருகிறது; புண்ணியாய் விளைகிறது; உயிர் உயர்க்கி அடைகிறது; ஆகையால் கோடை ஆவித்துணையாய் அதிசய இன்பமாய்க் கருத வந்தது.

ஷகத்தில் நன்கொடைப்பெருமையை அறிந்துளோர் இல்லன்று ஷகத்தின் நாமமும் உரைசெயார்; அவர் அரிதாகத் திராகுத்த ஓர்பொருள் நல்குவர் என்பதுனன் துணிந்து ஷகத்த ஆவியும் கொடுப்பரால் வேண்டுமுன் விரும்பி.

(திருக்கூவப் புராணம்)

கொடை இருமையும் இன்பம் தரும் பெருமையுடையது அந்தலால் அதன் மகிமையை உணர்ந்தவர் இல்லை என்ற சொல்லை பூரந்தும் சொல்லார்; ஈட்டிய பொருளை மாத்திரமா? இனிய உயிரையும் அவர் கொடுக்கத் துணிவர் என இது குறித்துள்ளது. பாட்டுக்கு இல் என்று ஒரு பெயர் உண்டு; நல்ல கொடையாளி என் அந்தப் பேரைக் கூடச் சொல்ல அஞ்சுவர் என உரைத் திருப்பது ஓர்ந்து சிந்திக்க வரியது. யாதும் இல்லை என்று வருடோர்க்கு எல்லாம் உண்டு என்று உள்ளம் உவந்து கொடுப்பது உயர்ந்த வள்ளல்களின் இயல்பு; பழகி வந்துள்ள அந்த நல்ல பூரங்கத்தால் இல்லை என்னும் பொல்லாத சொல்லை அவரது ஆணிய வாய் சொல்லாது; யாண்டும் இதமே சொல்லும் என்க.

எவ்வழியும் கொடுத்துப் பழகுக; அது உனக்குச் செவ்விய புகழைக் கொடுத்துத் திவ்விய பதவியையும் உதவியருளும்.

813. கோடிக்கு ஒருவன் கொடைக்கென்ன ஓளவைபூன்  
பாடி யிருக்கும் படியினால்—நாடிக்  
கொடுத்தான் மனுவின் குலதெய்வம் ஆகி  
ஏடுத்தான் பெரும்பேர் இவண். (ஏ)

இ—ள்

கோடிக் கணக்கான மக்களுள் ஒருவனே கொடையாளி யாய் வரமுடியும் என ஓளவையார் பாடியிருத்தலால் கொடையின் அருமை தெளிவாய் நின்றது; அத்தகைய கொடையை யுடையவன் மனிதருள் தெய்வமாய் மகிழை பெறுகிறான் என்க.

ஈகை இனியது; புகழ் புண்ணியங்களை யுடையது; அரிய மேன்மைகளையும் பெரிய இன்ப நலங்களையும் அருளுவது என இன்னவாறு உன்னத நிலையில் ஒளி செய்திருந்தாலும் கொடையை யாரும் எளிதா அடைய முடியாது. அதனை உரிமையாய்த் தழுவி வருபவர் மிகவும் அருமையாகவே உள்ளனர்.

உயிர் வாழ்க்கைக்க்குப் பொருள் அவசியம் தேவையாயிருத்தலால் மனிதன் எவ்வழியும் அதனை ஆவலோடு தேடுகிறான். அது பெருகி வரும்போது அதன்மேல் ஆசையும் மோசமும் கூடவே மருவி வருகின்றன. வரவே அதனை இறுகப் பற்றியாதும் வெளிவிடாமல் பழியோடு படிந்து கிடக்கின்றான்.

பொருளாசையால் இவ்வாறு மருள் மண்டி உழலுகிற இருளுகத்திலே அருள் கூர்ந்து தெருளோடு பிறர்க்கு உதவி செய்வார் மிகவும் அரியர். ஏதேனும் ஓர் உதவியை நாடி யாரே னும் தன்பால் வந்தால் எந்த பணிதனும் சிந்தை கவல நேர்களை ருண்; வந்தவனை அவமதிப்பாக நடத்துகிறான்; நிந்தை மொழி களை நேரே கூறுகிறான்; வேறே குறிப்பால் இகழுகிறான்.

‘நூற்றுவரில் தொன்றும் தறுகண்ணர்; ஆயிரவர் ஆற்றுளித் தொக்க அவையகத்து மாற்றமான்று ஆற்றக் கொடுக்கும் மகன்தோன்றும்; தேற்றப் பரப்புநீர் வையகம் தேரினும் இல்லை இரப்பாரை எள்ளா மகன்.’

(தகடுர்)

நூறு பேருள் ஒரு வீரனைக் காணலாம்; ஆயிரம் பேருள் ஒரு புலவனைக் காணலாம்; ஏழைகளை என்னி இகழாமல் உள்ளம் உவந்து கொடுக்கும் கெடையாளியை உலசமுழுவதும் தேடினாலும் காணமுடியாது என இது காட்டியுள்ளது.

இரவலரை எள்ளாமல் இனிய மொழி கூறி ஈயும் வள்ளல் எங்கும் இல்லை என்று முடிவு கூறிய இக்கவியை ஒளவையார் பராத்தார்; மனிதனினத்தை அடியோடு மடமைக் கொடுமையில் ரள்ளிவிட அந்தக் கிழவிக்கு மனம் இசையவில்லை; ஆகவே இதனைத் தழுவி ஒரு பாட்டுப் பாடினான். அது அயலே வருகிறது.

“ஆர்த்தசபை நூற்றெருவர்; ஆயிரத்தொன் ரூம்புலவர்;  
வார்த்தை பதினையிரத்துஒருவர்;---பூத்தமலர்த்  
தண்டா மரைத்திருவே! தாதாகோடிக்கு ஒருவர்  
உண்டாயின் உண்டென்றறை.” (ஒளவையார்)

கோடிமக்களுள் கொடையாளி ஒருவன் இருக்கலாம் என அருமை தோன்ற இங்ஙனம் ஜயமாய்க் குறித்திருக்கின்றார்.

சதேஷா ஜாயதே சூர ஸஹஸ்ரேஷா பண்டித:  
வக்தா சதஸஹஸ்ரேஷா தாதா பவதிவா நவா.

சூரன் நூற்றில் ஒருவன்; பண்டிதன் ஆயிரத்தில் ஒருவன்;  
ஈல்ல பேச்சாளி நூறுயிரத்தில் ஒருவன்; கொடையாளி. இருக்கி ரூடே இல்லையோ தெரியாது என இச்சுலோகம் குறித்திருக்கிறது. தருகிறவன் தாதா எனத் தகுதியான பேர் பெற்றுன். கொடுப்பது அரிய செயல்; கொடை மிகவும் அருமையானது; அதிசயமுடையது என்பது இங்கே நன்கு தெரிய வந்தது.

தனது சுகத்தையே கருதி த் தன்னலமே எவ்வழியும் பெரிதும் எண்ணிவருவது மனித இயல்பாய் மருவியுள்ளது. இத்தகைய மனித இனத்தில் பிறர்க்கு இதமாய் இருங்கி ஈபவன் த்தம நிலையனைய் உயர்ந்து ஒளிமிகுந்து விளங்குகின்றன.

இவன்னன்னும் எவ்வம் உரையானம் ஈதல்

குலன்உடையான் கண்ணே உள்.

(குறள், 223)

இல்லை என்னும் இளிவைச் சொல்லாமல் உள்ளம் உவந்து கொடுக்கும் தன்மை உயர்ந்த குல மகனிடத்தேதான் உண்டு என இது உணர்த்தியுள்ளது. ஈகை இருக்கும் நிலையையும் ஈயாமை

உள்ள புலையையும் இங்கே ஒருங்கே உணர்ந்து கொள்கிறோம். கொடுப்பவன் குலமகனுய் உயர்ந்தான்; கொடாதவன் இழி மகனுய்த் தாழ்ந்தான். இழிவு நேராமல் ஈந்த அளவு அவன் விழுமியோனுய் உயர்ந்து மேலே விளங்கி வருகிறான்.

“இல்லது நோக்கி இளிவரவு கூறுமுன்

நல்லது வெஃகி வினைசெய்வார்.”

(பரிபாடல், 10)

வறியவர் வாய்த்திறந்து கேளா முன்னமே அவரது நிலைமை யை உணர்ந்து விரைந்து விழைந்து உதவி புரிவார் என உயர்ந்த மேன்மக்களுடைய நீர்மையை இது உணர்த்தியுள்ளது. இவ்வாறு உதவுகின்றவரை உலகம் எவ்வாறு உவந்து புகழ்ந்து வரும்? இதனை ஈண்டு உணர்ந்து சொள்ள வேண்டும். எளியவர்க்கு இரங்கி ஈபவர் விழுமிய மேலோராய் ஒளிமிகுந்து வருகிறார். உபகார நீர்மை உயர் மகிமையாய் மினிர்கிறது.

தான் ஈட்டியபொருளை நீட்டித் தவுகிறவன் நீண்ட புகழை அடைந்து கொள்கிறான்; நிலையான அக்கீர்த்தி தலையான வரையே சார்ந்து திலவுகிறது. இட்டுவாழ்வதே இனியவாழ்வாம்.

அட்டுநீர் அருவிக் குன்றத்து அல்லது வயிரம் தோன்று; குட்டநீர்க் குளத்தின் அல்லால் குப்பைமேல் குவளை பூவா; விட்டுநீர் வினாவிக் கேள்மின் விழுத்தகை யவர்கள் அல்லால் பட்டது பகுத்துண்பார் இப்பார்மிசை இல்லை கண்ணார்! (1)

கருங்கடல் பிறப்பின் அல்லால் வலம்புரி காணுங் காலைப் பெருங்குளத்து என்றும் தோன்று பிறைநுதற் பிணையனிரே! அருங்கொடைத் தானம் ஆய்ந்த அருந்தவம் தெரியின் மணமேல் மருங்குடை யவர்கட்கு அல்லால் மற்றையர்க்கு ஆவது உண்டே? (2)

[சீவக சிந்தாமணி]

பகுத்து உண்டலும், கொடையும் தோன்றுகின்ற இடங்களை இவை நயமாக் காட்டியுள்ளன. கவிகளைக் கருதியணர்ந்து சூவைகளை நுகர்ந்து கொள்ளவேண்டும். அருவிபாய்கிற பெரிய மலைகளிலேதான் அரிய வயிரங்கள் தோன்றும்; நீர் நிறைந்த ஏரி யிலேதான் சீரிய குவளை மலர்கள் பூக்கும்; கருங்கடலிலேதான் வலம்புரிச் சங்குகள் பிறக்கும்; அது போல் கொடையும் தவழும் உயர்ந்த குல மக்களிடையேதான் நலமான நிலையில் உளவாம் எனச் சீவக மன்னன் இவ்வாறு கூறியுள்ளான்.

"Generosity is the part of a soul raised above the vulgar"  
(Goldsmit)

"உதாரமான கொடை மேலான உயிரின்பாகமாயுள்ளது." என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணவுறியது. ஈகை விழுமியோரிடமே கெழுமியுள்ளது என்பதை இதவும் தெளிவாக்கின்றது. கொடையாளி உயர்ந்த மலையாய் ஒங்கி நிற்கிறுன்; கொடாத உலோபி இழிந்த குப்பையாய்த் தாழ்ந்து கூடக்கிறுன். கழிகுப்பையாய் ஒழியாமல் ஒளிபெற்று உயருக.

கோடுத்தவன் அப்பன்; கோடாதவன் சப்பன்.

என்பது இந்நாட்டில் வழங்கி வரும் பழமொழி. கொடையாளியின் உயர்வையும், கொடாத உலோபியின் இழிவையும் விழி தெரிய இது நேரே விளக்கித் தெளிவாக் காட்டியுள்ளது.

கொடையால் மனிதன் தேவன் ஆய் மகிழை பெறுகிறுன். அந்த அதிசய நீர்மையோடு ஆன வரையும் பழகி மேன்மை அடைக. எளியவர்க்கு இரங்கியருள்; ஒளியும் இன்பழும் வரும்.

814. கொடுத்து மகிழாக் குடிகேடர் பிச்சை  
எடுத்து வருந்தி இழிவார்—கொடுத்துவந்த  
பேராளர் எங்கும் பெருமை மிகப்பெற்றுப்  
பாரானு வார்டின் பதிந்து. (ச)

இ—ஏ

பிறர்க்கு இதமாய்க் கொடுத்து மகிழாதவர் குடிகேடரா யிழிந்து பிச்சை எடுத்து வருந்தி உழல் நேர்கின்றார்; கொடுத்து வந்தவர் உயர்ந்த கீர்த்தியை அடைந்து மிகுந்த இன்ப நலங்கள் நிறைந்து சிறந்த அரசராய் உலகத்தை ஆளுவார் என்க.

இன்பத்தையும் புகழூழும் மனிதன் யாண்டுப் ஆவலோடு விருப்புகிறுன்; ஆனால் அவற்றை அடையவரிய வழியை அறவே மாறந்து விழி கண் குருடனைய் விலகி உழல்கின்றார்கள். மாடு ஆடு முதலீய இழிந்த பிறவிகளில் கழிந்து போகாமல் உயர்ந்த மனிதப்பிறவியை அடைந்திருந்தம் தகுந்த கடமைகளைச் செய்து போலும் மேலான நிலை களை ஆடையாமல் வீரே விளிந்து பொவது வெய்ய மடமையாய் விரிந்து நிற்கிறது. தன் நிலைமை

யெயும் தலைமையெயும் ஊன்றி உணராமையால் மானுடன் ஈனமா யிழிந்து ஊனமாய் ஒழிந்து போகிறுன்.

கருமமும் தருமமும் உடலும் உயிருமாய் மருவியுள்ளன. முன்னது பொருள் முதலிய நலங்களை வளர்த்து வெளியே பெருமைப் படுத்துகிறது; பின்னது அருள் ஈசுக்களாய் மருவி உள்ளே உயிரை மகிமைப் படுத்துகிறது. ஈதல் அறம் என்ற தலை அதன் உரமும் உறுதியும் உணரலாகும். புண்ணியமே எண்ணிய யாவும் உதவி மனிதனைக் கண்ணிய நிலையில் உயர்த்துகிறது. அந்தப்புண்ணியம் கொடையிலிருந்து விளைந்து வருகிறது. ஆகவே அதனையுடையவன் உயர்ந்து உய்தி பெறுகிறுன்.

என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்

பின்னாவது என்று பிடித்திரா---முன்னே

கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்

தொடுத்தாறு செல்லும் சுரம்.

[நாலடியார், 5]

ஏதாவது ஒரு பொருள் கையில்கிடைத்தால் அதனை உடனே ஏழைகளுக்குக் கொடுத்து உதவுங்கள்; அந்த உதவி எம பயத்தை நீக்கி உங்களை இன்பவுலகத்தில் கொண்டு போய் இனிது சேர்க்கும் என மனித சமுதாயத்துக்கு ஒரு ஞான போதனையை முனிவர் ஒருவர் இவ்வாறு போதித் துள்ளார். கொடையால் விளையும் நலங்கள் கூர்ந்து சிந்திக்கத் தக்கன.

பிறர்க்குச் சிறிது உபகாரம் செய்யுப் போது அந்தமனிதன் தனக்கே பெரிய இன்பத்தைச் செய்தவனைகிறுன். இயன்ற அளவு சமுதாயத்திற்கு இதம் செய்கிறவன் உயர்ந்து வருகிறுன். அயல் உவந்து வாழுச் செயல்புரிந்து வருவது உயர் பெருந்தகை மையாய் ஒளிவீசி எவ்வழியும் இனிது மிளிர்கிறது.

தனக்கு என்று ஒன்றானும் உள்ளான்;

பிறர்க்கே உறுதிக்கு உழுந்தான்.

[குண்டலகேசி]

இது கடவுள் வாழ்த்தாக வந்துள்ளது. சீவ கோடி களுக்கு இதம் செய்வது தேவநீர்ப்பையாய்ச் சிறந்து திகழ்கிறது.

தனக்குள்ள வாழாப் பிறர்க்கு உரியாளன். [மணிமேகலை, 5]

தனக்குள்ள ஒன்றானும் உள்ளான்;

பிறர்க்கே உறுதி சூழ்ந்தான்.

[வீர சோழியம்]

தனக்குள்ள வாழாப் பிறர்க்குரியாளன்  
பண்ணேன் சிறுகுடிப் படப்பை.

(அகம் 54)

அரிய பெரிய உபகாரசீலர்களைக் குறித்து வந்துள்ள இவை  
மாற்று சிந்திக்கத்தக்கன. சன சமுதாயத்துக்கு உதவி புரிவது  
மாற்ற மனிதப் பண்பாடாய் ஒளிபுரிந்து சிறந்த சீர்மையோடு  
மாற்றுள்ளமையை இங்கே உணர்ந்து கொள்ளுகிறோம்.

“Man was formed for society.” (Blackstone)

“சமுதாயத்துக்காகவே மனி தன் உருவாகியுள்ளான்”  
என்னும் இது ஈண்டு அறியவுரியது. குண நீர்மைகள் மனிதனை  
மாற்ற பெறச் செய்கின்றன. கருணையும் இதழும் ஈகையில்  
மாற்திருத்தலால் கொடையாளி உயர்நிலைகளை அடைய  
மூற்றான். இம்மையில் புகழும் மறைமயில் இன்பழும்  
மாற்மையும் அவனுக்குத் தனி உரிமையாய் நின்றன.

கொடாத உலோபி பழியும் பாவழும் அடைந்து இருமை  
மாற்றும் சிறுமையாய் இழிந்து போகிறோன். தான் நல்ல சுகங்களை  
ஏற்றுப்பியாப்படும், பிறர்க்கு யாதும் உதவாமலும் பொருளை  
மாற்றுவோடு பற்றி மடிந்து போதலால் உலோபியின் வாழ்வு  
வாழாய்த் தாழ்ந்து பழிபடிந்து இழி துயரோடு ஒழிகின்றது.

“O cursed lust of gold! when, for thy sake,  
The fool throws up his interest in both worlds,  
First starved in this, then damned in that to come.”

(Blair Robert)

“ஓ பொல்லாத பொன்னுசையே! உனக்காகத் தனது இரு  
ஈடு இன்பங்களையும் மூடன் இழுந்து விடுகின்றான்; முதலில்  
இடுங்கே பட்டினி கிடக்கிறான்; பின்பு மறுமையில் இழிவுறுகி  
ஏற்று” என உலோபியின் பரிதாப நிலையைக் குறிக்கு ப்ளேர்  
என்பவர் இவ்வாறு அதினளினமாக் கூறியிருக்கிறார்.

கையில் பெரும் பொருள் இருந்தாலும் உலோபி வறுமை  
மாய்ச் சிறுமையடைகிறான். பழியும் பாவழும் எவ்வழியும்  
அல்லத் தொடர்ந்து படர்ந்து தோய்ந்து கொள்ளுகின்றன.

இராமன் சுவேலமலை மேல் நின்று இலங்காபுரியின் அழு  
யய காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து வரும்போது சோலைகளிடை

யே நீல மணிகளால் செய்திருந்த செய்குன்றுகளைப் பார்த்தான்.  
நெடுமையாய் நிமிர்ந்து நின்ற அவற்றின் நிலைகளை நோக்கிய  
இராமன் இலக்குவனுக்கு இலக்கோடு ஈட்டிக் காட்டினான்.

காவலன் பயந்த வீரக் கார்முகக் களிறே! கற்ற  
தேவர்தம் தச்சன் நீலக் காசினால் திருந்தச் செய்த  
ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த  
பாவ பண்டாரம் அன்ன செய்குன்றம் பலவும் பாராய!

(இராமா, இலங்கை காண், 45)

தன் அருமைத் தம்பியிடம் இராமன் உரிமையுடன் உரை  
யாடி யிருக்கும் அழகை ஊன்றி நோக்கி உவந்து நிற்கிறோம்.  
அழகிய நீல இரத்தினங்களால் எழிலாகச் செய்து வைத்துள்ள  
குன்றுகள் ஒளி வீசி நின்றாலும் அவை பாவம் படிந்தன ஆத  
லால் விரைந்து அழிந்து படும் என மருமமா விளக்கியருளினான்.  
ஈவது தெரியா வுள்ளத்து இராக்கதர் என்றது அரக்கரது இரக்க  
மின்மையையும் கொடுமையையும் சூர்ந்தனை வந்தது. ஈவு  
இரக்கமில்லாதவர் என இழி தீமைகளை விழிதெரிய விரித்தான்.  
ஈகையை இழந்தபோது மனிதன் எவ்வளவு இழிந்து படுகிறான்  
என்பது இங்கே செவ்வையாய்த் தெளிந்து கொள்ள நேர்ந்தது.

815. ஈதலுறு கையே இறைகோல் இனிதேந்தி

ஓதார் சூழலைக ஓம்புமால்—ஈதலிலா  
வன்கை மிடிவாய் மடிந்து தொழுதேற்றுப்  
புன்கையாய்த் தேய்ந்திழிந்து போம். (ஏ)

இ—ள்

ஈகை புரிந்து வந்த கை செங்கோலை ஏந்தித் தலைமையாய்  
நின்று அலைசூழி உலகை நலமாக் காத்து வரும்; ஈயாத வன்கை  
இழிந்த வறுமையில் அழுங்கி எவ்வரயும் தொழுது இரங்து  
எவ்வழியும் தாழ்வாய்க் கழிந்து ஒழிந்து போம் என்க.

உயர்ந்த இன்ப நிலையும், இழிந்த துன்ப வகையும் மன்ப  
தையை மருஷி வருகின்றன; அவ் வரவுக்கு உரிய உறவை இது  
உணர்த்தியுள்ளது. உயர்வு இழிவுகள் அவரவர் விளைகளின் வழி  
யே-விளைந்து யாண்டும் தவறுமல் தொடர்ந்து வருகின்றன.

மனிதன் புண்ணியத்தால் உயர்ந்து வருகிறார்கள்; பாவத்தால் காழ்ந்து போகிறார்கள். புனித நினைவுகளும் இனிய செயல்களும் காரமாய் வருதலால் அவற்றையடையவன் பெருமை பெறுகிறார்; அவ்வாறு இல்லாதவன் எவ்வாறேனும் சிறுமையுறுகிறார்கள்.

ஒத்த மனிதருள் சிலர் செல்வம் கல்வி முதலிய வசதிகள் காய்ந்து சுகமாய் வாழ்வதையும், பலர் வறுமை மட்டமை முதலிய சிறுமைகள் தோய்ந்து துக்கமாய் அலமந்து உழூல்வதையும் உலகத்தில் நேரே காணுகின்றோம். இதற்குக் காரணம் என்ன? பூங்களே நல்ல விளைகளைச் செய்தவர் நலமாய் வாழுகின்றார்; அங்கும் செய்யாதவர் எங்கும் அவலமாய்த் தாழுகின்றார்.

நல்ல கருமங்களுள் கோடை உயர்ந்த தருமமாய் விளைந்து வருகிறது. பிறவுயிர்கள் இன்புற அது இதம் புரிந்து வருதலால் விழுனைச் செய்தவன் எவ்வழியும் இன்பங்களை அனுபவிக்க நேரம் பூங்களுன். சேய்த பலன் சேய்தார்க்கு என்பது பழமொழி. கருமத் தீவிரமான விளைகளை இது உரிமையோடு மருமமாய்க் காட்டியுள்ளது.

பாத்தூண் மரீஇ யவனைப் பசினன்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.

(குறள், 227)

தனக்குக் கிடைத்த உணவை அயலார்க்கும் பகுந்து கொடுத்து உண்ணும் இயல்புடையாளைப் பசி என்னும் தீய கோய் யாதும் அனுகாது எனத் தேவர் இவ்வாறு கூறியிருக்கார். பிறர் பசியை நீக்குபவன் பெரிய பாக்கியவானுய் என்றும் பசியின்றி யாண்டும் இன்ப வாழ்வு வாழ நேர்ந்தான்.

பசிப்பிணி என்னும் பானியது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக்கு என்னா நிமிராது;

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

உயிர்க்கொடை பூண்ட உரவோய!

(மணிமேகலை)

ஏழூகளின் பசியைத் தீர்ப்பவனுடைய கீர்த்தி அளவிட விரியாது; உண்டி கொடுப்பவன் உயிரைக் கொடுத்தவனுகிறார்கள்; ஆகவே அவனது உதவி உயிர்க் கோடை ஆய் ஒளிபெற்று உயர்ந்துள்ளது என்னும் இது ஈண்டு உணர்ந்துகொள்ளவரியது.

அந்றூர் அழிபசி தீர்ப்பதே ஒருவன் அருமையாய்ப் பெற்ற பாருளைப் பத்திரமா வைத்தற்குத் தக்க இடம் என அழியாத

ஒரு நிதி நிலையத்தை விழித் தெரிய நாயகர் விளக்கியுள்ளார். அழியும் பொருளை அழியாமல் பாதுகாத்தற்கு வழிகாட்டியிருப்பது விழுமிய காட்சியாய் வெளியறிய நின்றது.

நரம்பொலி பரந்த கோயில் நன்னுதல் மகளிர் தூவும்  
பெரும்பலிச் சேரற்றின் ஈதல் பெரிதும் தாகும் ஏனும்  
சுரும்பொலி கோதையார்தம் மனைவியின் தூண்தொறுஞ்சும்  
அரும்பலி அனைத்தும் ஈயின் அது பொருட் குன்று கண்மர்.

(சீவக சிந்தாமணி)

அதிகம் கொடுப்பது அரிது; ஆயினும் சிற்து உணவு எவரும் கொடுக்கலாம்; அவ்வாறு கொடுக்கும் சிறுசோறு பெரிய மேரு மலையாய் அரிய மகிமைகளை அருளும் என இது குறித் துள்ளது. குறிப்பைக் கூர்ந்து உணர வேண்டும். பொருட் குன்று=பொன்மலை. ஈகை மகாமேரு போல் மகிமை புரிகிறது.

பிறவுயிர்கள் இன்புற முன்பு ஈந்து வந்தவன் பின்பு தன் உயிர் மாண்புற வேந்தனுய் விளங்கி வருகின்றன; வரவே கோடை பிறவிக் குணமாய் அவனிடம் மருவியிருக்கிறது. தன் பிறப்பின் சிறப்பான கடமையாக அரசன் கொடையைப் பேணி வருதலால் இறைமாட்சியுள் அது உயர்வாய் இடம் பெற்று நின்றது. கோலும் குடையும் கோடையால் உயர்கின்றன.

கோடையளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்  
உடையானும் வேந்தர்க்கு ஒளி. (குறள், 390)

�கை இரக்கம் நேர்மையான நீதிமுறை குடிகளைப் பேணுதல் ஆகிய இந் நான்கு நீர்மைகளும் சீர்மையாக வடையவன் உலக வேந்தர்கள் எவரினும் உயர்ந்த மன்னானுய் ஒளி மிகுந்து விளங்குவன் என இது உணர்த்தியுள்ளது. இதில் கோடையைத் தலைமையாக வைத்திருத்தலால் அதனேடு அரசனுக்கு உள்ள தொடர்பும் உரிமையும் தெரியலாகும். குலக் கடமையாய்க் கோலுக்குக் கொடை அமைந்துள்ளமையால் கோடைக் கடன் என அவனுடைய உண்மை நிலையை அது உணர்த்த நேர்ந்தது.

“படைக்கலக் கரணம் பல்வகை பயிற்றிக்  
கோடைக்கடம் பூண்ட கொள்கையன் ஆகிக்  
குறைவில் செல்வமொடு குமார காலம்  
நிறையுற வுய்த்து நீர்மையின் வழா அ

ஏமம் சான்ற இந்னில வரைப்பில்  
காமன் இவன்னனக் கண்டோர் காமுற.”

(பெருங்கதை 5-8)

நரவாணே தத்தன் என்னும் மன்னைக் குறித்து வந்துள்ள  
இது ஈண்டு உன்னியுணரவுரியது. சிறப்புகள் சிந்திக்க நின்றன.

கோடைக்கடம் பூண்ட கோள்கையன் எனக் குறித்திருத்  
தலால் அவனது ஈகையின் இயல்பு இனிது தெரிய வந்தது.

“ஏந்தே கடந்தான் இரப்போர் கடல்” (இராமாயணம்)

தசரதன் ஈந்து வந்த நிலையை இது உணர்த்தியுள்ளது.

“மங்குவின் எழுமடங்கு உதவும் வண்கையானே” (நெட்டம்)

நள மன்னனுடைய கொடையை இது குறித்திருக்கிறது.

“எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்  
பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும்  
கோடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்  
மன்னுயிர் அழிய யாண்டுபல மாறித்  
தண்ணியல் எழிலி தலையா தாயினும்  
வயிறுபசி கூர ஈயலன்  
வயிறுமா சிலீயர் அவன் ஈன்ற தாயே.”

(பதிற்றுப்பத்து)

சேரலாதன் என்னும் மன்னனது ஈதல் இயல்பை இது குறித்த  
வந்துள்ள குறிப்பு சூர்ந்து சிந்திக்கத் தக்கது. கோடைக் கடன்  
அமர்ந்த கோடா நெஞ்சினன் என்றதனால் கொடையைத் தனது  
உரிமையான கடமையாக அவன் கருதி வந்துள்ளமை காண  
வந்தது. இன்னவாறு கொடுத்து வந்தமையால் குல மன்னா  
நிலையான புகழோடு உலகின் தலைமையில் நிலைத்து நின்றனர்.

ஈந்தவர் உயர்ந்த வேந்தராய் ஒளி மிகுந்து விளங்குகின்  
ரூர். ஈயாதவர் யாண்டும் இழிந்தவராய்த் தாழ்ந்து உழுலுகின்றூர்

மாசித்திங்கள் மாசின சின்னத் துணி முள்ளின்  
ஊசித்துன்ன மூசிய ஆடை யுடையாகப்  
பேசிப் பாவாய்! பிச்சைனனக் கையகல் ஏந்திக்  
கூசிக்கூசி நிற்பர் கொடுத்துண்டு அறியாதார்

‘சீவக சிந்தாமணி’

அழுக்கு நிறைந்த கந்தையை அரையில்லுத்திக் கையிலே ஒட்டை  
ஏந்தி அம்மா! பிச்சை என்று தெருவில் நின்று அலமருகின்றவர்  
யார் தெரியுமா? மூன்பிறப்பில் பிறர்க்கு அன்னம் கொடாதவரே  
இன்னவாறு ஈனமாய் இன்னல்லைய நேர்ந்தார் என இது  
குறித்துள்ளது. உதவிகிலை ஒழியலே பதவிகள் ஒழிந்தன.

ஈகின்ற கை புண்ணியம் உடையதாய்க் கண்ணியம் பெறு  
கின்றது; ஈயாத கை இழிவுடையதாய்ப் பழி அடைகின்றது.

நற்றே ரணவீதி நண்ணுவல்லீக் காளத்தி  
கற்றேர் தமக்களிக்கும் கையேகை---மற்றேர்கை  
வேங்கை அலகைமுகை வேட்கை பலகைநகை  
காங்கை அழுகைவிழு கை. (சொக்கநாதர்)

ஈகையால் உயர்ந்த காளத்தி வள்ளுடைய கையை  
உவந்து புகழுந்து ஈயாத உலோபிகள்கையை இதுஇகழுந்துள்ளது.

நேசித்து வந்த கவிராசர் தங்கட்கு நித்தநித்தம்  
பூசிக்கும் நின்கைப் பொருளே பொருள்மற்றப் புல்லர்பொருள்  
வேசிக்கும் சந்து நடப்பார்க்கும் வேசிக்கு வேலைசெய்யும்  
தாசிக்கும் ஆகும் கண்டாய் சீதக்காதி தயாநிதியே. (1)

ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஓக்கவிற்கும்  
கார்த்தட்டியபஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்  
ஆர்த்தட்டினுமதட்டு வாராம லேறுன்ன தானத்துக்கு  
மார்த்தட்டியதுரை மால்சீதக் காதி வரோதயனே. (2)

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி கலவியிலே  
தோய்ந்து சிவந்தது மின்னூர் நெடுங்கண் தொலைவில்பன்னூல்  
ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம் அனுதினமும்  
ஈந்து சிவந்தது மால்சீதக் காதி இருகரமே. (3)

(படிக்காசுத்தம்பிரான்)

சீதக்காதியின் ஈகை நிலையை உலகம் உணர்ந்து தெளிய  
இவ்வாறு உள்ளம்ம வந்து படிக்காசர் நன்கு விளக்கியிருக்கிறார்.

இரவ ஸாளரே பெருந்திரு வுறுக  
அரவுமிழ் மணியும் அலைகடல் அமிர்தும்  
திங்கட்குழவியும் சிங்கப்பறமும்  
குதிரை மருப்பும் முதிர்ச்சைவச் சுரபியும்  
ஈகென மொழியினும் இல்லன மொழியான்

சடையனை அயன்றைத் தலைவனை நீர்போய்  
உடையது கேண்மின் உறுதியுள்ளோரே. (புகழேந்தி)

சடைய வள்ளலின் கொடைத் திறத்தை இது சூறத்திருக்கிறது. எதைக் கேட்டாலும் இல்லை என்னுமல்ல ஈய வல்லவன் என்னும் இதனால் அவரது வண்மையும் திண்மையும் வாய்மையும் உணரவாங்தன. ஈகையாளன் இருமையும் இனிதுஆர்கிறான்.

கொடுத்து வருகிற கொடை புண்ணியத்தைக் கொடுத்தருகிறது; ஆகவே அதனை யடையவன் உயர் நிலையை அடைந்து கொள்கிறான்; கொடாதவன் யாதொரு பலனும் இலஞ்சியின்து போதலால்ல யிரின்னதியத்தை முழுதும் அவன் இழந்தவருகிறான்.

உயிர்களுக்கு உதவி புரியின் உயிர்க்கு உயிரான பரமன் உவகையுறுகிறான்; ஆகலால் ஈகையாளன் ஈசன் அருளை அடைந்து கொள்கிறான்; ஈயாதவன் அதனை இழுந்து இழுகிறான். இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார் பரப்புநீர் கங்கை தன்னைப் படர்ச்சடைப் பாகம் வைத்தார் அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஜயன் ஜயாற ஞரே.

(தேவாரம்)

ஈகின்றவர் தெய்வத் திருவருளையடைந்து பேரின்ப நிலைக் குச் செல்கின்றார்; ஈயாதவர் இழு நிலைக்குப் போகின்றார் என அப்பார் இப்படிக் குறித்திருக்கிறார். கரப்பவர்க்கு நரகம் என்றத னால் உலோபத்தின்விளைவும் உலோபியின் துயரமும் அறியவாங்தன.

சீவ இதம் தேவ பதமாய்த் திகழ்கிறது. பிறவுயிர்களுக்கு உபகாரம் செய்து வருகிறவன் உயர் கதியாய் உய்தி பெறுகிறான். பகுத்தறிவுடைய மனிதப் பிறவிக்குப் பயன் பகுத்து உண்டு பல்லுயிர் ஒப்பி ஏவ்வழியும் நல்லவருயை வாழுவதேயாம்.

“God divided man into men, that they might help each other  
(Seneca)

ஓருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளவே மனிதருக்குள் மனிதனைக் கடவுள் வகுத்தருளினார் என்னும் இது இங்கே அறிய வரியது. பிறவுயிர்கள்பால் இதம் புரிவது உயர் அறமாய் ஒளிமிகுந்து உறுதிநலங்கள் சுரந்து உய்தி புரிந்து வருகிறது.

816. குற்றங்கள் கோடி யறினும் கொடைஒன்று  
முற்றி ஒருவன்பால் மூண்டுங்கின்றால்—மற்றவேலாம்  
எல்லோனைக் கண்ட இருள்போல் இரிந்தொழியும்  
நல்லோன் அவனேகான் நன்கு. (ச)

இ—ள்

ஒருவனிடம் குற்றங்கள் கோடி யிருந்தாலும் கொடை  
ஒன்றை அவன் பேணி நின்றால் அக்குறைகள் எல்லாம் மறைந்து  
சிறந்த சூணவானுய் உயர்ந்து திகழ்வான்; ஆதவன் எதிரே  
இருள்போல் ஈதல் எதிரே இளிவுகள் ஒழிந்து போம் என்க.  
ஈகை எவ்வகையும் செவ்வையாய் ஒகையே புரிகிறது.

கொடை அரிய பெரிய இனிமையுடையது; அதனையுடைய  
வர் எவ்வழியும் புகழூடியே அடைனின்றார். பிழூகளையும் குறை  
களையும் உலகம் வெறுக்குமாயினும் கொடையாளியிடம் அவற்  
றை எவரும் மறந்து விடுகின்றனர். மாசுகளை யெல்லாம்  
மறைத்து மணத்தையே விரித்தலால் கொடை உயர்ந்த சூண  
மாய்த் தேசு வீசியுள்ளது. தாதா மாதா என்பது வேதமொழி.

குற்றம் என்றது காமம் கோபம் செருக்கு முதலிய சிறு  
மைகளை. மனிதனது பெருமையைக் குறுகச் செய்து சிறுமைப்  
படுத்துவது எதுவோ அது குற்றம் என வந்தது. சார்ந்த அழுக்  
கால் உடப்பு அசுத்தமாம்; சேர்ந்த குற்றத்தால் உயிர் ஊன  
மாம். மாசுபடிய மணியின் தேசு மழுங்குதல் போல்ஆசு படிய  
ஆன்ம ஒளி அழுங்குகின்றது. உயிரைப் பழுதுபடுத்தும் பிழூ  
கள் பல வழிகளில் மருஙி வருதலால் அவற்றிற்கு அரிமையான  
பெயர்கள் பல படிய நேர்ந்தன. சில அயலே வருகின்றன.

“காசம் தவறும் கறையும் களங்கழும்  
மாசம் வசையும் மறுவும் வடுவும்  
ஆசம் புகரும் அரிலும் களையும்  
ஏசம் பழியும் போக்கும் ஏதமும்  
நறையும் வண்டும் கடவையும் நவையும்  
மிறையும் பிழூயும் விடலும் கரிலும்  
தேரமும் தப்பும் துகளும் புரையும்  
கோதும் செயிரும் மையும் குற்றம்.” (பிங்கலங்தை)

குற்றத்தின் பெயர்களாய் இங்கே முப்பத்தொன்று வந்துள்ளன. யாவும் காரணக் குறிப்பாய் அமைந்தன. ஒரு பொருளைக் குறித்து மூல காரணங்களோடு பல பெயர்கள் வந்திருப்பதுஆய்வுக்கு சிந்திக்கத்தக்கது. நம்மக்களுடைய சிந்தனை நிலைகள் சிறைதந்து போயின. நித்தனைகள் நிமிர்ந்து வந்துள்ளன.

தமிழ் மொழியை ஆவலோடு ஆழ்ந்து கல்லாமலும், ஆதரித்துப் போற்றுமலும் தன்னை ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்ளுவது புல்லிப் புண்மையாம். தமிழை அடைப்பணர்த்தி வள்ளல், வேள் என இந்தாளில் வெளியே சிலர் பிலுக்கித்திரிவது இளிவான எள்ளல்களையே விளக்கி யுள்ளது. வீணை வெளிப் பகட்டுகள் இளிப்படைந்து யாண்டும் இழிந்து ஒழிந்து போம்.

உண்மையான தன்மைகளை ஓர்ந்து தேர்ந்த போது தான் நாடு செம்மையாய் நேர்ந்து செழித்து விளங்கும். நல்ல நீர்மைகளால் உள்ளம் உயர்ந்துவரின் அந்த மாந்தரை வையம் ஏந்தி மகிழ்கிறது. இனிய ஈகை தனிமகிழமையாய் மினிர்கிறது.

உள்ளி உள்ளவெல்லாம் உவந்து ஈயும் அவ் வள்ளியோரின் வழங்கின மேகமே. (இராமாயணம்)

உண்மையான வள்ளல்களை இது உணர்த்தியுள்ளது.

உள்ளி என்றது உள்ளத்தில் ஊன்றி உணர்ந்து உதவுகிற அஞ்சிலையை உணர்த்தி நின்றது. உள்ளுகல் = நினைத்தல். எதை நினைப்பது? ஈட்டிய பொருள்நிலை, ஈகின்ற தன்னிலை, ஆகின்ற அறநிலை, அமைகின்ற அருள்நிலை முதலிய பல நிலைகளையும் ஆராய்ந்து எண்ணுதல் ஈதலுக்கு ஏதுவாய் வருதலால் அவ்வுள்ளல்கள் யாவும் உள்ளி என்னும் ஒரு சொல்லால் உணரவுத்து.

பொருள் அனுபவிப்பதால் தேய்கிறது; அனுபவியாமல் வைத்திருந்தால் மாய்கின்றது; ஒரு வேளை மாயாமல் அது மருவியிருந்தாலும் அதனை யுடையவன் மாய்ந்து போகின்றார்; போகவே அது அயலாரிடம் ஒடிப் போகின்றது. பொருள் எவ்வழியும் அழியும் இயல்பினது; அது அழியுமுன்னரே நல்ல வழியில் பயன் படுத்துபவர் நலம் பல காண்கின்றார். நிலையில்லாத பொருளால் நிலையுள்ளதைச் செய்து கொள்ளுகின்றவர் நிலையான புகழூயும் தலையான இன்பத்தையும் நேரே அடைந்து மகிழ்கின்றார். தருபவன் தருமனுய்த் தருநிழல் உறுகின்றார்.

பிறக்க போது மனிதன் இங்கே யாதும் கொண்டு வர வில்லை; இறக்குதொலையும் போதும் எதையும்கொண்டு போகமுடியாது. இடையே சேர்ந்த பொருளை அனுபவிக்க நேர்ந்துள்ளான்; ஜம் புலன்களும் ஆரத்துய்ப்பதால் உடல் கொழுத்து வளருமே அன்றி உயிர் செழித்து வளராது; அருள் சூரந்து பிறர்க்குப் பொருள் உதவினால் அது புண்ணியமாய் வருகிறது; அதனால் கண்ணியங்கள் மிகுந்து உயிர் உயர் கதியை அடைகிறது.

உபகாரமான கொடை உயிர்களை உவகையுறச் செய்தலால் கொடையாளியை உலகம் உவந்து பேரற்றுகிறது. குணங்கள் பல நிறைந்திருந்தாலும் கொடாதவளை ஈயாத உலோபி என்று என்னி இகழ்ந்து தள்ளுகின்றது. “உலோபம் அளப்பரும் குணங்களை அழிக்கும்.” எனக் கோசிக முனிவர் கூறியிருத்தலால் அதன் நீச நிலையை நேரே தெரிந்து கொள்ளுகிறோம்.

உத்தம குணங்கள் எல்லாம் உலோபத்தால் ஒழிந்து போதல் போல் குற்றங்கள் யாவும் கொடையால் மறைந்து போகின்றன. இனிய அழுதாய் ஈகை இன்பம் தருகின்றது.

இடியோ டுறுமல் இசைந்தும் மழையைப்  
படியோர் உவந்து பணிவார---கொடிய  
குறையுடைய ரேணும் கொடைஒன் ருறிஞே  
நிறையுடைய ராவர் நிலைத்து.

கொடிய இடி குழுறல்கள் இருந்தாலும் மழையை உலகம் உவந்து புகழ்ந்து கொள்ளுதல் போல் சில குறைகள் இருந்தாலும் கொடையாளியை எவரும்மகிழ்ந்து போற்றுவர் என்பதை இதனால் உணர்ந்து கொடையின் உயர்வைத் தெளிகின்றோம்.

தாழைமுள் பாம்போடு தானுறினும் அப்டுவைச்  
குழ்மணத்தால் சென்னிமிசைச் சூடுப; ஈகையினான்  
கீழ்குலத்தான் தீயார்க் கெழுமியான் ஆயினும்சீர்  
குழ்தலான் வையம் தொழும். (இன்னிசை)

முள் பாம்புகளோடு கூடி நின்றுலும் தாழும்பூவை யாவரும் உவந்து தலையில் சூடுவர்; கீழான தீயவர்களோடு சேர்ந்திருந்தாலும் ஈகையாளனை வையம் புகழ்ந்து தொழும் என இது உணர்த்தி யுள்ளது. உவமை நயம் ஊன்றி உணரத்தக்கது.

மனிதனுடைய சூற்றும் குறைகளை மறைத்து அவனை மிக மும் மகிழைப் படுத்தியருளும் ஆற்றல் கொடைக்கு அமைந்த ரூப்பது அதிசய வியப்பாயுள்ளது. தன் உயிர்க்கு இனிய பொருளைப் பிறவுயிர்கள் இன்புற உதவுகின்றன ஆதலால் அந்த அறிய தியாகம் பெரிய மேன்மையாய் உயர்ந்து ஒளிவீசிவந்தது.

“Money is blood and life to mortals” (Antphanes)

“பொருள் மக்களுக்கு உதிரமும் உயிருமாயுள்ளது” என்னும் இது இங்கே உணர வரியது. இத்தகைய அருமைப் பொருளை வள்ளல் வாரி வழங்குவதால் அந்த வண்மை அவனைத் தேவன் ஆக்கியருளுகிறது. கொடையைச் சூரியனேடு நேர வைத்தது புகழ் ஒளி வீசும் பொலிவு கருதி. கொடுத்து வாழுக.

817. பேடியரும் வீரர் பெயரா திறந்தக்கால்  
ஒடின்ரேல் வீரருமோர் பேடியரே—கோடி  
இருப்பினும் ஈவில்லார் இல்லாரே என்றும்  
இருப்பவரே ஈவார் இவண். (ஏ)

இ—ள்

மீண்டு திருப்பாமல் போரில் மூண்டு இறந்தால் பேடியரும் வீரராய் விளங்கி நிற்கின்றார்; புறங்காட்டி ஒடினால் வீரரும் பேடிகளாயிழிந்து படுகின்றா; கோடி பொருள் இருந்தாலும் ஈதல் இல்லார் யாதும் இல்லாதவரா யிழிகின்றார்; ஈபவர் எல்லாம் உடையராய் யாண்டும் உயர்ந்து திகழ்கின்றார் என்க.

செய்யும் செயல்களைக் கொண்டே மனிதனை வையம் அறிந்து வருகிறது. பேச்சும் செயலூர் ஒருவனை நிறைதூக்கிக் காட்டும் ஆயினும் முன்னதினும் பின்னதே உண்மையான கருவியாம். சிலர் ஆரவாரமாய்ப் பேசுவர்; அவருடைய பேச்சைக் கேட்டபோது அவரைப் பெரிய கரும வீரர் என்ற இறர் கருத நேரவர்; காரியம் நேருப் போது யாதும் செய்யாமல் அயலே அவர் ஒதுங்கி விடுவர். காரியவாதிகள் வீரியம் பேசார்.

“பேரும் பேச்சு வெறும் வீச்சு” என்பது பழமொழி.

பகட்டான வார்த்தைகளைக் கொண்டு மனிதனை மதிப்பது மட்மையாம் என இது காட்டியுள்ளது. அறவு நலம் சுரந்து

கருமே கண்ணையிருப்பவர் வீணாக எதையும் விரித்துப் பேச மாட்டார். செயல் விளைந்து வரச் சீர்த்தி விரிந்து வருகிறது.

சொல் சுருங்கிப் பயனேடு வரும்பொழுது அந்த மனிதன் நயனுடையன்யீடு உயர்ந்து வருகிறான். உள்ளப்பண்பை உரை உணர்த்தி வருகிறது. நீர்மையான மொழியாளன் சீர்மையாள னய்ச் சிறந்து திகழ்கின்றான். வாய்வளை நோய் வளருகின்றது.

'Men of few words are the best men' (Shakespeare)

"சுருங்கிய சொல்லாளர் சிறந்த மனிதராகின்றார்" என்னும் இது இங்கே அறிய வரியது. வீண் வார்த்தை பேசாமல் சாரமாய்க் காரியம் செய்பவனே யாண்டும் சதுரன் ஆகின்றான்.

ஒரு ஊரில் வாலையன் என்று ஒரு சிறுவன் இருந்தான். யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாய் ஒதுங்கி வாழ்ந்தான். அவனை யாரும் மதிக்க வில்லை. அதே நகரில் காலிங்கன் என்னும் வாலிபன் மிகவும் ஆடம்பரமாய் வாழ்ந்து வந்தான்; சிலம்பம் கத்தி வீச்சு முதலிய படைக் கலங்களைப் பழகிப் பெரிய பலசாலையாய் விளங்கி யிருந்தான். போர் வீரங்களைக் குறித்து ஆரவாரமாய் அவன் பேசுவது வழக்கம் ஆதலால் யாவரும் அவனைப் பெரிய சுத்த வீரன் என்று புகழ்ந்து மிகவும் போற்றி வந்தார்.

நாட்டில் போர் மூண்டது. அரசனுக்கு உதவியாக ஊர்கள் தோறுமிருந்து வாலிபர்கள் போருக்குப் போன்றார்கள். அந்தப் படையில் மேலே குறித்த இருவரும் சேர்ந்து சென்றார். சமர்கடுமையாய் மூண்டது. இருதிறப்படைகளும் கைகலந்து பொருதன்; அதில் வாலையன் மூன்றாம் பொருது எதிரிகள் பலரை வென்று சில யானைகளையும் ஏறிந்து கொண்று முடிவில் இறந்தான்; காலிங்கன் சில காயங்களோடு உயிர் தப்பி வெளியே ஒடிப் போனான். செருமுகத்தில் மாண்டு மடிந்த அந்த வீரமகளைப் பெற்றதாய் மிகவும் வயது முதிர்ந்த கிழவி; தன் மகன் போரில் இறந்து பட்டதை அறிந்ததும் அவள் கண்ணீர் சொரிந்து கரைந்து அழுதாள். தனது மகனுடைய போர் வீரத்தை வியந்து ஊரும் உலகமும் புகழ்ந்து பேசுவதைக் கேட்டு உள்ளம் உவந்தாள் ஆயினும் பிள்ளைப் பாசத்தால் பேதுற்று மறுகினான். அரசன் அவனைத் தனது அரண்மனைக்கு அழைத்து

ஆகரவு செய்து ஆற்றித் தேற்றனன். வீர மகனைப் பெற்றவள் வியன்பேர்பெற்றுள் சுரிதங்கழுச்சியை அயலேகாணவருகிறோம்.

“மீண்டன் கொக்கின் தூவி அன்ன  
வான்ரைக் கூந்தல் முதியோள் சிறுவன்  
களிறுள்ளிந்து பட்டனன் என்னும் உவகை  
என்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்  
நோன்கழை துயல்வரும் வெதிரத்து  
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே (புறம்)

கொக்கின் தூவி போல் வெள்ளையாய் நரைத்த கூந்தலை  
கடையாக்கிழவி தன்மகன் இறந்தமைக்குமருகிஅழுதவகையும்,  
அவன் போரில் வீர வெற்றியோடு மாண்டதை நினைந்து மகிழ்ந்த  
விலையும், அரிய வீரமும் இதனால் நேரே தெரிய வந்தன.

வீரன் போல் ஆரவாரமாய்ப் பினுக்கி நின்றவன் போரில்  
ஷடிப் போனமையால் பேடி என்று இகழுப்பட்டான்; யாதொரு  
ஆடப்பரமுமின்றி அமைதியாயிருந்தவன் அபரில் அதிசயமாய்  
மாண்டமையால் வெற்றி வீரன் என வியன் பெயர் பெற்றுள்ளன.  
வீர வாலையன் என ஒருகல்லில் எழுதி நல்ல ஒருஇடத்தில் நட்டி  
ஊரார் யாவரும் அவனை உரியையோடு வழிபட்டு வரலாயினர்.

ஒருவனிடம் பெரும் பொருள் நிறைந்திருந்தாலும் அவன்  
யாத உலோபியாயின் யாதும் இல்லாத ஏழையினும் இழிவா  
வள்ளி இகழுப்படுகின்றுள்ளன. ஈகையாளனை எவ்வழியும் உலகம்  
நாத்திவருகிறது. உபகாரி உயர் மகிமையாய் ஒளிபெறுகின்றுள்ளன.

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி இருந்தும்  
அறுநீர்ச் சிறுகணற்று ஊறல்பார்த் துண்பர்  
மறுமை அறியாதார் ஆக்கத்திற் சான்றோர்  
கழிநல் குரவே தலை. (நாலடியார்)

கடல் நீர் போல் செல்வம் பெருகியிருந்தாலும் உலோபி  
யாதும் உதவான் ஆகலால் அவன் கடையாயிழுந்து படுவன்;  
ஈகையாளன் வறுமையுறினும் ஊற்று நீர் போல் எவர்க்கும்  
இனிது உதவுவன்; ஆகவே அவனை உலகம் போற்றி வாழ்த்தி  
வரும் என இது உணர்த்தியுள்ளது. ஈகை யுடையான் சீவ  
கீகாடிகளுக்கு இனிய அழுதமாய் இதம்புரிகிறுள்ளன; ஈயாதவன்  
உண்மாயிழுந்து கழிகிறுள்ளன்பது இங்கே தெளிய நேர்ந்தது.

ஈவாரே என்றும் இருப்பவர் என்றது கொடையாளிகள் சிரஞ்சீவிகளாய்ப் புகழ்வங்கி நிலைத்து நிற்கும் நிலைதெரியவந்தது.

பாரி தத்சி பலிகண்ணன் ஆதியோர்

ஓரின் இணையில் வணிகம் உருற்றினார்

நிரின் எழுத்தேர் நிலையாப் பொருள்கொடு இப்

பேரா நிலைப்புகழ் பெற்று

(இன்னிசை)

மாவலி, கண்ணன், தத்சி, பாரி முதலாயினேர் கொடையால் நிலைபெற்ற புகழோடு நிலை நிற்கும் நிலையை இது சுவையாய் விளக்கியுள்ளது. நிலையாத பொருளைக் கொடுத்து என்றும் நிலையான புகழைப் பெற்றுக் கொண்டார் ஆதலால் யாரும் இணையில்லாத அதிசய வணிகர் என இவ்வாறு கவி துதிசெய்து கூறினார். தந்தவன் தரணி ஆள வந்தவன் என்க.

பிறர்க்கு உரிமையோடு உதவிபுரிவதால் உனக்குப் புகழும் புண்ணியமும் வருகின்றன; இம்மையும் மறுமையும் பெருமை ஆகின்றன; ஆதலால் ஈதலை இனிது பேணிஇசையும் இன்பமும் பெறுக. மன்னுயிர்க்கு இதம் செய்து வாழ்வதே மகிழ்ச்சியாம்.

818. வாரி கடந்து வருந்தித் தொகுத்தெவர்க்கும்

மாரினன் சின்று மனமிரங்கிப்—பாரிலென்றும்

ஈந்துவந்தார் அன்றே இருமையிலும் பேரின்பம்

சேர்ந்துவந்தார் ஆவர் சிறந்து.

(அ)

இ—ள்

கடல் கடந்து சென்று உடல் வருந்தி உழைத்துப் பொருளைத் தொகுத்து எவர்க்கும் உளம் இரங்கி மாரிபோல் ஈந்து வந்தவரே உலகில் உயர்ந்து நின்றார்; இம்மை மறுமை என்னும் இருமையிலும் பேரின்பழுடையாய் அவர் பெருகி யுள்ளார்.

அரிதின் முயன்று அரூம்பொருள் ஈட்டிப் பெரிதும் ஈந்து பெரும் புகழ் நாட்டிப் பேரின்பம் கானுக என இது காட்டியுள்ளது. சிறந்த பிறவி பெற்ற பயன் சீவர்களுக்கு இரங்குவதே.

உலக வாழ்வு பொருளால் நடந்து வருதலால் அதனையாவரும் ஆவலோடு தேட நேர்ந்தனர். தேடுகின்ற வழிகளும் துறைகளும் பாடுகளும் பலவாய் விரிந்தன. பிறந்த நாட்டில் பெரும்

பொருளை ஈட்ட இயலவில்லையானால் அயல் நாடுகளை நோக்கித் தேட்டாளர் திரண்டு செல்வது இயல்பாய் அமைந்தது.

அவ்வாறு செல்லுங்கால் இடையே தடையாயுள்ள காடு மலை கடல்களைக் கடந்து போக மூண்டார். கலம் ஏற்க் கடல் கடப்பது பொருள் நாட்டம் உடையார்க்குத் தலைமையாயுள்ள மையால் வாரி கடந்து என்பது முதன்மையாய் வந்தது.

பல நதிகளிலுமிருந்து வந்து பாய்கின்ற நீர்களையெல்லாம் வாரி வைத்துக் கொண்டு ஆழ்ந்து பரந்து நீண்டு நிறைந்துள்ள மையால் கடலுக்கு வாரி என்று ஒரு பெயரூம் வந்தது. போருள் வாரி வர இருள் வாரி ஏறினான் என ஈட்டம் கருதிக் கப்பல் ஏற்ப போன ஒருவனைக் குறித்து இப்படி உரைத்திருக்கின்றார். இருள் வாரி=கருங்கடல். திரைவரை நீந்தல் பொருளை ஓர்ந்தே.

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று ஒளவையார் இவ்வாறு வருவாய்க்குத் தறைவாய் கூறியிருத்தலால் பொருள் ஈட்டத்துக்கும் கடல் ஓட்டத்துக்கும் உள்ள உறவுரிமை உணரலாகும். செழித்த நாட்டை நோக்கிச் செல்வம் ஈட்டச் செல்கிறார்.

பிரிய முடியாத பிரிய பளைவியையும் பிரிந்து பொருளை நாடு மனிதன் அயலே போதலால் அதன் மேலுள்ள ஆசையும் பாசமும் அறிய வந்தன. பெண்ணினும் பொன்மேல் ஆவலாயது.

புதிதாய் மணம் புரிந்த ஒரு மணமகன் தனது அருமை மனைவியோடு உரிமையாய் உரையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது பொருளின் பெருமையைக் குறித்தப் புகழ்ந்து பேச நேர்ந்தது. வாரி கடந்து போபவர் பொருளை வாரி வருகின்றார் என்று உல்லாச விளேதமாக் கூறினான். அவ்வரையைக் கேட்டதும் தனது நாயகன் தன்னைத் தனியே விட்டுப் பிரிந்து போய் விடுவாரோ? என்று அவள் மறுகி மயங்கினாள். அவளது மயக்கத்தை நீக்கி அவன் ஆற்றத் தேற்றினான். அந்த இனிய நிகழ்ச்சியை அயலே வரும் கணி சுவையாய்க் காட்டியுள்ளது.

திரைகடல் ஓடித் திரவியம் தேடென்று செப்பும் ஒளவை உரைபழு தன்றெனச் சோர்ந்தாள் கழுக்குன்றத்து ஓர்மடமான் அரைபனி நீர்ச்சங் தனம்கொண்டு பாங்கியர் ஆற்றியின்

இரைகடல் போய்வர எத்தனை நாள் என்று எழுந்தனனே.

(திருக்கழுக்குன்றக் கோவை)

கடல் கடந்து போயேனும் திரவியம் தேடுவது நல்லது என்று காதலன் சொல்லவே “இவரும் பிரிந்து போவாரோ?” என்று காதலி பரிந்து விழுந்தாள்; தொழியர் தேற்றவே எழுந்தாள்; கடல் பேர்ய் மீண்டு வர இத்தனை நாளா? என்று பேராவலோடு கணவனைத் தழுவிக் கொண்டாள். உழுவலன்பை விழுமிய நிலையில் விளக்கியுள்ள இது பொருள் நிலையையும் நயமானார்த்தியுள்ளது. மனித வாழ்வின் மருமங்கள் தெரிய வந்தன.

இனிய மனையையும் பிரிந்தபோய் வருந்தி நின்று பொருளைத் தேடுவது அறமும் புகழும் இன்பமும் அதனால் அடையலாம் என்று கருதியே. வளங்கொளப் போவது உளங்கொள வந்தது.

தாங்கள் மாத்திரம் சுகமாய் அனுபவிக்க வேண்டும் என்று மேலோர் கருதார்; பிறர்க்கு உபகரிப்பதையே முதன்மையான ஸ்தூவர். உபகார நீர்மை உயர் பெருந்தகைமையாய் ஒளி மிகுந்து மினிர்கிறது. சுயநலம் இயல்பாகவே மனிதனேடு மருவியுள்ளது; அதனைக் கடந்து அயலார்க்கு உதவி செய்ய நேர்ந்த போது அவன் உயர்ந்தவனுய் விளங்கி ஒளிமிகப்பெறுகின்றன.

தன்னைச் சூழ்ந்துள்ள மன்னுயிர்கள் பால் எவன் அங்பும் ஆகரவும் புரிந்து வருகிறாலே அந்த மனிதனுடைய வாழ்வு பண்பும் பயனும் சுரந்து உயர்ந்து வருகிறது. பிறர் இன்புற அங்பு புரிவது பெரு மேன்மையாய்ப் பெருகி எழுகிறது. உள்ளம் கணிந்த உபகார நிலை உம்பரையும் இம்பரையும் ஒருங்கே இன்புறச் செய்கிறது அந்தப் பெருந்தகையால் உலகம் உயர்கிறது.

“உண்டால் அம்மஹிவ் வுலகம் இந்திரர்  
அமிழ்தம் இயைவது ஆயினும் இனி துளனத்  
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;  
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்  
புகழ்னின் உயிரும் கொடுக்குவர்; பழின்னின்  
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;  
அன்ன மாட்சி அனையர் ஆகித்  
தமக்கென முயலா நோன்தாள்  
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.” (புறம், 182)

சிற்த பண்பாடுகள் நிறைந்த உயர்ந்த மேலோர்களின் நிலைய இது உணர்த்தியுள்ளது. எவ்வழியும் செவ்வையான இனிய நீர் மைகளோடு வாழ வேண்டும் என மனித சமூதாயத்துக்கு ஒரு போதனையை இளம்பெருவழுதி என்னும் மன்னன் இன்னவாறு உளம் கனிந்து நன்னயமாய் வரைந்து மொழிந்துள்ளான்.

அரிய தெய்வ அழுதம் பெற்றும் நீ தனியே உண்ணாதே; பிறர்க்குப் பகுந்து கொடு; முனிவு இன்ற இனியனுய் நில்; பிற ரது துயரை நீக்க ஆனவரையும் அவர்க்கு உதவி செய்; புகழூ விரைந்து தேடு; பழியை இகழ்ந்து விடு; அயர்வு நீங்கி உயர்வில் ஓங்குக; தனக்கு என்று குறகிய நோக்கோடு முயலாமல் பிறர் நலமுறப் பேணி முயன்று பெருகி வாழ்; இவ்வாறு வாழின் நீ புண்ணிய மூர்த்தியாய்ப் பொலிந்து விண்ணும் மண்ணும் வியந்து போற்ற விளங்குவாய்! என்று விளக்கியிருச்கும் இக் கவியின் சுவையைக் கருதியுணர்ந்து உளங்கொண்டு நுகர்ந்து உறுதி யோடு ஒழுகிவரின் ஷமுமிய பேண்மைகள் கெழுமி வரும்.

வானம் கைம்மாறு கருதாபல் உலகிற்கு பழையைப் பொழிகிறது; அதுபோல் உதவி புரிபவர் வானவராய் உயர்ந்து திகழ்கின்றார். செய்யும் இதம் தெய்வ அழுதமா உய்தி புரிகிறது.

ஈகையால் உயிர்கள் உவகையுறுகின்றன; சீவர்களுடைய அந்த உள்ளக் களிப்பு தருமமாய்ப் பெருகி ஈந்தவளை நோக்கி வருகின்றன; வாவே இருபையினும் இன்பழூர்த்தியாய் அவன் மருவி மகிழ்கின்றன. அரிய சுகம் இனிய உதவியில் விளைகிறது.

ஈந்து வந்தார் பேரின்பம் சேர்ந்து உவந்தார் என்றது ஈகையால் விளையும் மகிழை மாண்புகளையும் இன்ப நிலைகளையும் ஒருங்கே ஓர்ந்து உணர்ந்து கொள்ள வந்தது. பிறர் உவந்து வர ஒம்பி வருபவன் உயர்ந்த பதவியை விரைந்து அடைந்து கொள்கிறுன். துயர் நீங்க உதவுசலால் உயிர் ஒங்கி உயர்கிறது

இரங்கி உதவின் இமையோர் இறங்கி  
வரம்பெற வைப்பர் வளமாய்---உரப்பெற்றும்  
ஸயா தொழியின் இருமை எதிரிழுந்து  
பேயா யிழிவர் பிறழுந்து.

கருணையோடு உயிர்களைப் பேணிச் சாதுக்களுச்கு உண்டு கொடுத்து வரின் அந்த உபகாரியத் தேவர்கள் கண்டு பகிழ்

கிள்ளூர்; சுவர்க்கத்தின் கதவு அவர்க்கு நன்கு திறந்திருக்கிறது. உள்ளம் இரங்கி உயிர்களை ஓப்பி உதவி புரிந்து பெருந்தன் மையோடு வாழுக; அந்த வாழ்வு புகழும் புண்ணியழும் பொலிந்து உனக்குப் பேரின்ப வெள்ளபாய் விளைந்து வரும்.

819. இரந்துவந்தார்க் கேதேனும் இன்சொல்லோடு ஈக கரந்தொழிதல் அந்தோ கறையாம்—புரந்தருளும் மாதவனும் மண்ணிரந்தான் மாவலியன் ரெண்ணியதென் ஈதலதைச் செய்க இனிது. (கூ)

இ—ஏ்

உன்பால் இரந்து வந்தவர்க்கு அன்போடு இன்சொல்லூடு ஏதேனும் கொடுத்து அருளுக; கொடாமல் மறுத்தால் அது கொடிய பழியாம்; எல்லா வுயிர்களையும் பாதுகாத்து வருகிற திருமாலும் மாவலியிடம் வந்து யாசித்து நின்றுன்; அந்த நிலையை உணர்ந்து யாருக்கும் உவந்து உதவி உயர்ந்து கொள்ளுக. தருவது எதுவோ அது உயர்வாய் உன்பால் வருவது என்க.

அந்தோ! என்றது கரத்தலின் கொடுமையை உணர்த்தியது.

இனிய போகங்களை நூகர்ந்து சுகமாய் வாழ வேண்டும் என்றே மனிதன் பொருளை ஈட்டுகிறுன். அவ்வாறு ஈட்டிய பொருளைத் தன் அளவில் வைத்துக் கொள்பவன் சின்னவளையிழிகின்றுன்; உலோபி வன்கண்ணன் என்று பிறரால் பழிக்கப் படுகின்றுன். நல்ல வழியில் பயன்படாமையால் அவனுடைய செல்வமும் பொல்லாத பழியில் எள்ளி இகழுப் படுகிறது.

அற்றூர்க்குண்று ஆற்றூதான் செல்வம் மிகநலம் பெற்றுள் தமியன்மூத் தற்று. (குறள், 1007)

வற்யவர்க்குக் கொடாதவனது செல்வம் ஆழிய மங்கை மணமாகாமல் தனியே தவித்திருந்து வீணே மூத்து விளிந்தது போலாம் எனத் தேவர் இங்ஙனம் சுற்றுத்துள்ளார். உலோபி பொருள் அலுதையான ஒரு சூப்பிக்கு உவமையாய் வந்தது. தருணமங்கையை உரிய பருவத்தில் ஒருவனுக்கு மணம் முடித் துத் தந்தால் இருவரும் ஒருங்கே இன்புறுகின்றனர்; மக்கட்பேறும் உண்டாகிறது; பெற்ற பொருளைப் பாத்திரம் அறிந்து வறி

யவருக்கு உரிமையோடு கொடுத்தால் அவர் மகிழ்ந்து கொள்கின்றார்; பொருளும் பண்பாய்ப் பயன் அடைகிறது; கொடுத்தவனுக்குப் புண்ணியமும் உண்டாகிறது. ஆகவே ஈசையின் இன்ப நலங்கள் இங்கே நன்கு தெளிவாகின்றன; ஈயாத உலோபி இவ்வளவு பலன்களையும் ஒருங்கே இழுந்து விடுகிறார்கள். பொருளை அடிகீய சூபரியோடு ஒப்புக் கூறி வைத்துள்ள இதில் மருமமாய் மருவி யிருக்கும் அரிய நுட்பங்களை உய்த்தனர்கள்.

பொருளால் அடைய வரிய பயன் இரண்டு; அவை எனவே? அனுபவித்தல், ஈதல். முன்னது உடலை வளர்த்து ஊனமாய் ஒழியிறது; பின்னது உயிரை வளர்த்து ஒளி செய்து வருகிறது. தன்னலம் பேணித் தானே உண்ணுகிறவன் பேரும் சீரும் இழுந்து விரைந்து மறைந்து போகிறார்கள்; பிறர்க்கு உதவுகிற பகாரி பெரும் புகழோடு உயர்ந்து சிறந்து விளங்குகிறார்கள்.

கொடையின்மேலேயே மனிதனுடைய தரமும் மதிப்பும் நன்கு தெரியவருகின்றன. தான் உண்ணுமுன் அயலுக்கு வாட்டு விடுமிகுஷமாவன் உயர் சூல மனிதனுய் ஒளி பெற்று விரும்புவார். புதுமலை தூபாய் வூர் தீர்மை நலமாய் வருகிறது.

புதுமலை உயர்வூர் இயல்பினால் காக்கையும் உயர்ந்தது; அங்காலார் உயர்வூத சிறுமையால் நாய் என்னிடி இகழப்பட்டது. புதுமலையைப் பிலங்கும் ஈகை ஈயாபைகளின் உயர்வு இழிவுகளை புதுமலையே உணர்த்தி பணித இனத்துக்கு மதி யூட்டி யுள்ளன.

புதுமலை உண்ணும் பானமையால் காக்கையை ஞாலம் பிருந்த மகிழ்வோடு பேணுவார் --- இகந்தயலை என்னிடி விழுங்கும் இயல்பினால் நாய்எங்கும் என்னால் அடைந்த திழிந்து.

காவாமல் கணாந்து உண்ணும் நீர்மையால் காக்கையை உயாது அழைத்து முன்னதாக அதற்கு உலகம் உணவு உட்டு வரும்; இதனை உணர்ந்தாவது பகுத்தற்குடைய பணிதன் பகுத்து உண்மை வேண்டும். அவ் உணவு தெய்வ பணமாய்.

உண்மை பெற்றுமினம் பேணுப் பரிசின்நாய், புதுமலை உயம்; காக்கைபல பெர்ல்லாக் குணம்பெற்றும் உயம்பி விலித்துதவும் ஆற்றின் உயர்வுறை உயம்பெற்று பாத்துண் இலார். (இன்னிசை யிருந்தாறு)

ஈயாதவர் இழிவுறுவர் என்பதை நாய்வாழ்வு நன்கு விளக்கியுள்ளது. தாம் உண்ணுவதை விடப் பிறர்க்கு ஊட்டுவதையே மேலாக எண்ணி பேலோர் பொருள் ஈட்ட முயல்வர்.

இல்லன இரங்கேதார்க்குள்ளேன்று ஈயாமை இழிவுள்ளக் கல்இறந்து செயல் சூழ்ந்த பொருள். (கலித்தொகை, 2)

காடு மலைகளைக் கடந்து போய் வருந்திப் பொருள் ஈட்டி வருவது எனியவர்க்கு ஈயவேயாம் என ஒரு குல்பகன் கருதி யிருப்பதை இது காட்டியுள்ளது பிறர்க்கு உதவி புரிய எண்ணு கிறவன் புண்ணிய நீரானுப்பு பொலிக்கு உயர்ந்து திகழ்கிறான்.

சிறந்த புகழையும் உயர்ந்த இன்பத்தையும் ஈகை தந்தருளுதலால் அதனை மேலோர் சாலவும் உவந்து புகழ்ந்து வருகின்றார்.

மாவலி பெரிய கொடை வள்ளல். பிரகலாதன் பேரன். உயர்ந்த சக்கரவர்த்தியாய் உலகம் முழுவதையும் ஒருங்கே ஆண்டு வந்தான்; இவனுடைய ஈகை நிலையை வியந்து திருமால் ஒரு வாமனஞைய் வந்து இவனிடம் மூவடி மண் தானம் கேட்டான். இவன் உவந்து தந்தான்; அவ்வாறு தருங்கால் மந்திரியும் குருவுமாயிருந்த சுக்கிராச்சாரியார் தடுத்தார். “அரசர் பெருமி வந்துள்ளவன் திருமால்; வானவர்க்காகத் தானம் கேட்க வந்திருக்கிறான்; தந்திரமாய் வஞ்சலை புரிய வந்திருத்தலால் நீயாதும் தரவே கூடாது” என்று தடுத்து நிறுத்தினார். அடுத்து நின்று அவர் தடுத்தபோது இவன் அவரைக் கடுத்து மொழிந்து கருதிய படியே கொடுத்து மகிழ்ந்தான். உள்ளம் தணிந்து இவன் உரைத்த மொழிகளைக் கேட்டு மாலும் மகிழ்ச்சி மீக்கூர்ந்தார்.

வெள்ளியை ஆதல் விளம்பினை மேலோர்  
வள்ளியர் ஆக வளங்குவ தல்லால்  
எள்ளுவ என்சிலை இன்னுயிர் ஏனும்  
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால். (இராமாயணம்)

கொடையில் மாவலி மன்னன் கொண்டுள்ள பிரியமும் உறுதியும் இவ்வரைகளால் நன்கு தெரியலாம். இன் உயிர் ஏனும் கோடுப்பது நன்று; கோள்ளுதல் தீது என்றதனால் இவனுடைய வண்மையும் திண்மையும் உண்மையும் உணர வந்தன. தன் கொடையால் என்றும் அழியாத புகழையும் அதிசய ஆனந்த

திலையையும் இவன் அடைந்து நின்றுன். கொடையாளியிடம் தெய்வமும் நேரே வருகிறது; அவன் எதிரே தாழ்ந்து நிற்கிறது என்பதை இவன் சரிதம் ஓர்ந்து உணர்ந்து கொள்ளச் செய்தது. ஈந்து உயர்ந்து இருமையும் பெருமையாய் இன்பம் பெறுக.

---

820. தன்னலமே நாடித் தவிப்போன் உயிர்க்குரிய  
இன்னலங்கள் யாவும் எதிரிழந்தான்—மன்னீலமே  
பேணி அருள்புரிவோன் பேரின்ப முத்தியைக்  
காணியாக் கண்டான் கனிந்து. (2)

இ—ள்

தனது சுயநலமே கருதி உழல்பவன் உயிருக்கு உரிய உயர் நலங்களையெல்லாம் ஒருங்கே இழந்தான்; பிறருடைய நலங்களை நாடி உணர்ந்து பேணி உதவுபவன் நீடிய புகழூடு நிறைந்த பேரின்ப முத்தியை நேரே காணியாக் கொண்டான் என்க

இரக்கம் என்பது குணநலங்களுள் தலை சிறந்தது; அதனை யுடைய பணிதன் வெவ்வுயிர்க்கும் இரங்குகிறுன்; எதனையும் பிறர்க்கு உதவ நேர்கின்றுன். அந்த இனிய நீர்மையில்லாதவன் கொடிய கல் நெஞ்சன் ஆகின்றுன்; ஆகவே யாதும் உதவாமல் அவகேடனைய் நிற்கின்றுன். பிறவுயிர்களின் துயரங்களைக் கண்டால் உள்ளம் கரைந்து உருகின் அந்த உயிர் பேரின்ப வெள் எத்தை அடைய வரியதாகின்றது. சீவர்களுக்கு இரங்கி வரும் அளவு மனிதன் தேவூன்யச் சிறந்து வருகிறுன்.

“Mercifulness makes us equal to the gods” (Claudian)

“இரக்கம் நப்மைத் தெய்வங்களுக்கு நேராக்குகின்றன” என்னும் இது இங்கே நன்கு அறிய வரியது.

தண்ணெளி புண்ணியங்களைப் புரிதலால் அதனை யுடையவர் விண்ணவராய் விளங்கி வருகின்றார். இரக்கம் ஈகைக்குப், இரங்காமை ஈயாமைக்குப் ஏதவாய் நின்றன. இரக்கபூடைய வர் யாதும் இலராயினும் ஆனவரையும் உபகாரப் செய்கின்றார்; பொருள் நிறைய இருந்தாலும் இரக்கம் இல்லாதவர் யாதும் ஈயாமல் இழிந்து நிற்கின்றார். கழிய நெஞ்சு கொடிய நஞ்சாம்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. (குறள், 72)

ஈயாதவரது இயல்பையுப் பகின்றவரது உயர்வையும் இது ஒருங்கே காட்டியுள்ளது. ஒரு புருவுக்காகச் சிபி மன்னன் உடப்பை அறுத்துக் கொடுத்தான். முதகின் எலுப்போடு தத்சி உயிரையும் கொடுத்தார். தன்பால் வந்து இந்திரன் என்ஸப வேண்டிய பொழுது அன்புடைய இப் முனிவர் கூறிய இனிய மொழிகள் அரிய பொருளுடையன; பெரிய உணர்வு நலங்கள் நிறைந்தன; யாவரும் அறிய வரியன; அயலே வருகின்றன.

### தத்சி உரைத்தது.

நாய்நமது என நரிநமது எனப் பிதா  
தாய்நமது என நமன் தனது எனப் பிணி  
பேய் நமது என மனம்மதிக்கும் பெற்றிபோல்  
ஆய்நமது எனப்படும் யாக்கை யாரதே? (1)

விடம்பயில் ஏயிற்றர வரியும் வீருழை  
குடம் பையும் தான் எனுங் கொள்கைத் தேகோலாம்  
நடம்பயில் கூத்தரின் நடிக்கும் ஜவர் வரும்  
உடம்பையும் யான்னன உரைக்கற் பாலதோ? (2)

நடுத்தயா விலார் தமை நலியத் துன்பநோய்  
அடுத்த யாவரும் திரு வடைய யாக்கையைக்  
கொடுத்து ஜயா அறம்புகழ் கொள்வனே எனின்  
எடுத்த யாக்கையின் பயன் இதனின் யாவதே. (3)

(திருவிளையாடல்)

உடம்பு எடுத்த பயன் பிறர்க்கு உதவி புரிவதே; அறமும் புகழும் அழியா இன்பமும் அதனால் உளவாகின்றன என முனிவர் மொழியால் இங்கே தெளிவாய் அறிந்து கொள்கிறோம்.

தன் நலமே கருதி உண்டு களித்து உடலைக் கொழுக்கச் செய்து வருபவன் உயிர்க்கு ஒரு பயனும் காணுமல் ஊனம்மாய் ஒழிந்து போகின்றன்; வளர்த்து வந்த உடல் சுடலைத் தீயில் எரிந்து பிடி சாம்பலாய்க் கடிது மறைகிறது; ஈயாமல் ஈட்டி வைத்த பொருள் அயலாரிடம் சிக்கி மயலாய் மறைந்து போகிறது. போக்கை தோக்கி உணர்பவர் புலைக்கி உயர்கின்றார்.

வாழ்வின் நிலைமையை ஊன்றி உணர்ந்து இயன்றவரையும் பிறர்க்கு மனிதன் உதவிவரின் அது அவன் உயிர்க்கு உறுதி யாய் ஒளியையும் இன்பத்தையும் ஒருங்கேயெருளி உய்தி புரிகிறது. சிறிது சோறு கொடுத்தவனுக்கும் பெரிய பேறு கொடுத்து வருதலால் கொடை அரிய தெய்வத் திருவாய் மருஷி நின்றது. அதன் மகிமை தெரிந்தவர் எவ்வழியும் அதனை உரிமையோடு பேணி வருகின்றார். உதவி புரிவது உத்தமா நிலையாய் ஒளிபுரிகிறது.

கருணை வள்ளலான புத்தர் உயிர்களுக்கு இரங்கி உதவியருளும் கொடையை வியந்து இந்திரன் ஒருமுறை மாறுவேடமாய் அவரிடம் நேரே வந்தான். “ஐயனே! உங்கள் கண்கள் இரண்டும் எனக்கு வேண்டும்” என்றான். உடனே தோண்டிக் கொடுத்தார். “ஞானக் கண்ணையாவருக்கும் உதவி உய்வித்தருளுகிற தெய்வக் கொடை வள்ளலே! எனக்கு இந்த ஊனக்கண் ணையும் கொடுத்தருளினீர்! உமது வள்ளன்மையை உள்ளங்கோறும் என் உள்ளம் உருகுகிறது” என்று தேவர்கோன் உவந்து தொழுத வான்வழியே மறைந்து போனான்; இவர்கண் ஒளி பெற்று மீண்டும் சீவர்களுக்கு ஆதரவு செய்து வந்தார்.

விண்ணவர் நீயகன் வேண்டக்  
கண்ணினிது அளித்த காதற்  
புண்ணியன் இருந்த போது  
நண்ணிட நோய்நலி யாவே.

(வீரசோழியம்)

விண்ணவர் கோனுக்குக் கண் கொடுத்ததை இது காட்டியள்ளது. உயிரின் ஒளியான விழியும் அளித்தது வியத்தகு கொடையாம்.

கண்கொடுத்தான் தடிகொடுத்தான்  
கயப்புலிக்குத் தற்கொடுத்தான்  
பெண்கொடுத்தான் உடப்பிணையும்  
பிளந்திட்டுப் பிறர்க்கு ஈந்தான்  
மண்கொடுத்தான் மகக் கொடுத்தான்  
மன்னுந்தற் சேர்ந்தார்க்கு  
விண்கொடுத்தான் அவன்கொடுத்த  
விரித்துரைப்பன் கேள் என்றான்.

புத்த பெருமான் கொடுத்துள்ள கொடைகளையும் நிலைகளை

யும் இதனால் கூர்ந்து ஓர்ந்து கொள்கிறோம். அருளுடையார் செயல்கள் அதிசயங்களாகின்றன. சரிதங்கள் கருத வரியன.

மிக்கதனங் களைமாரி மூன்றும்பெய்யும்

வெங்களிற்றை மிகுசிந்தா மணியை மேனி  
ஒக்கவரிந்து ஒருகூற்றை இரண்டுகண்ணே

ஒளிதிகழும் திருமுடியை உடம்பில் ஊனை  
எக்கிவிழும் குருதித்தனை அரசுதனை

இனானுயிர்போல் தேவியையன் றெடுத்த செல்வ  
மக்களைவந்து இரந்தவர்க்கு மகிழ்ந்தே ஈயும்  
வானவர்தாம் உறைந்தபதி மானாலூரே.

(புத்ததானம்)

இவ்வாருண ஈகையும் இரக்கழும் எல்லாருக்கும் அபைதல் அரிது; பல்லாயிரம் கோடி மக்களுள்ளும் உண்மையான ஒரு நல்ல கொடையாளியைக் காண முடியாது. எல்லாம் வல்ல கடவுளே எவ்வுயிரையும் ஆதரிக்கும் பெரிய கொடை வள்ளல்.

தாம் செய்த வினைப்பயன்களை அனுபவிக்கவே மாந்தர் இங்கே பல்வேறு திலைகளில் பிறந்திருக்கின்றனர். சிலர் பெரிய செல்வர்களாய் உயர்ந்த மாளிகைகளில் உல்லாசமாய் வாழ்ந்து வருகின்றனர்; வேறு சிலர் நடுத்தரமாய் வாழுகின்றனர்; பின் நும் சிலர் சிறு குழிசைகளில் வசிக்கின்றனர்; பலர் இருக்க வீடின்றி உடுக்க உடையின்றி உண்ண வுணவின்றி எவ்வழியும் தவித்து உழுலுகின்றனர். சிலர் சுகித்துக் களிக்கப் பலர் பசித் துப் பதைக்கக் காரணம் என்ன? என்று கருதி ஆராயுப் போது அவரவர் செய்த வினைப்பயன்களே என விடைகள் வெளிவருகின்றன. மனித வாழ்வுகள் அரிய மருமங்களாயுள்ளன.

அகத்தாரே வாழ்வார்என்று அண்ணாந்து நோக்கிட  
புகத்தாம் பெருஅர் புறங்கடை பற்றி  
மிகத்தாம் வருந்தி இருப்பரே மேலைத்  
தவத்தால் தவஞ்செய்யா தார். (நாலடியார், 31)

தெரு வாசலில் நின்று அம்மா சோறு என்று அலமந்து நிற்பவர் முன்னம் நன்மை யாதும் செய்யாத தீவினையாளரே எனஇதுகுறித்திருக்கிறது. குறிப்புகள் கூர்ந்து சிந்திக்கத்தக்கன.

“மண்ணுல் சட்டி கரத்து ஏந்தி மறநாய் கவ்வும் காலினராய் அண்ணுங்து ஏங்கி இருப்பாரை அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா பண்ணூர் மொழியார் பாலடிசில் பைம்பொற் கலத்தில் பரிந்துட்ட உண்ணு நின்ற போதார்க்கும் உதவா மாந்தர் இவர் தாமே.”

(விவேக சிந்தாமணி)

மண்சட்டியைக் கையில் ஏந்திக் கஞ்சிக்கு ஏங்கித் தெரு வில் கூவித்திரிவார் யார் தெரியுமா? சுவையான பாலமுதைத் தங்கக் கிண்ணத்தில் வைத்து மங்கையர் கொஞ்சி ஊட்ட உண்டு வந்தவரே; அவ்வாறு உண்ணும் போது ஏழைகளுக்கு இரங்கி உதவாத பாவத்தால் இவ்வாறு இழிந்து பிச்சை எடுக்க நேர்ந்தார் என இது விளக்கியுள்ளது. ஈயாமையால் நேரும் இழி பிறவிகளையும் பழி துயரங்களையும் இவற்றுல் உணர்ந்து கொள்ளுகிறோம். தம் அரிய உயிர்க்கு உரிய ஊதியமான ஈதலை இழுங்கு மனிதர் பேதகளாய் இழிந்து போவது பெரிய பரிதாபமாகிறது. செய்த உபகாரமே சீவனைத் தெய்வமாக்குகிறது.

அரசர் சிறந்த மேதைகள் ஆதலால்ஸவழியும்கொடையை அவர் உவந்து பேஸி வருகின்றார். வீரம் போல் கொடையும் வேந்தரிடம் மேன்மையாய் விளக்கி மிகவும் உயர்ந்து நிற்கிறது.

தன் நாட்டில் ஏழைகள் யாரும் இல்லாமையால் கொடுத்து கூடிட முடியவில்லையே என்று மறுகி யிருந்த சேரமன்னன் ஒரு ராள் தனது தேரை அனுப்பி அயலிடங்களிலிருந்து இரவலர் களைக் கொண்டு வந்து உயர்ந்த உண்டி முதலியன ஊட்டி மிகுந்த பொருளும் கொடுத்துத் தகுந்த உபசாரத்தோடு அனுப்பினான்.

“வாரார் ஆயினும் இரவலர் வேண்டித் தேரில் தந்து அவர்க்கு ஆர்பதன் நல்கும் நசைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்.”

(பதிற்றுப்பத்து)

கொடுப்பதில் இம்மன்னன்கொண்டுள்ளதுவலை இதனால் அறிந்து கொள்கிறோம். இரவலர் இலரேல் புரவலருக்கு மதிப்பு இல்லை.

பொன்றும் பொருளைச் சிறிது வாங்கிக் கொண்டு என்றும் பொன்றுத் பெரும்புகழைக் கொடுத்தலால் இரப்போரே சிறப்பான கொடையாளிகளாய் யாண்டும் உயர்ந்துள்ளனர்.

பரப்புநீர் வையகத்துப் பல்லுயிர்கட் கெல்லாம்  
இரப்பாரில் வள்ளல்களும் இல்லை—இரப்பவர்  
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும்  
தம்மைத் தலைப்படுத்த லால். (அறநெறிச்சாரம், 220)

கொடுப்போரையே வள்ளல் என உலகம் சொல்லி வருகிறது;  
கொன்னோரே உண்மையான நல்ல வள்ளல்கள்; அது எவ்வாறு? எனின், தமக்குச் சிறிது உபகாரம் செய்தவர்க்கு இம்மையிலே நிலையான புகழையும் மறுமையிலே தலையான கதியையும் கொடுத் தலால் என்க. முனைப் பாடியார் என்னும் முனிவர் இரப்பாரின் ஈகை நிலையைக் குறித்து இப்படி வியப்பாக விளக்கியிருக்கிறார். வறிய இரவலரைப் பெரிய புரவலர் என்றது உரிய உண்மையை உணரவந்தது. அல்லான செல்வர்க்கு நல்லகீர்த்தியையும் இன் பங்களையும் நல்குதலால் அவரது உபகார நிலை உயர்தரமாயது.

இரப்போரைக் கண்டால் எள்ளி இகழாதே; உனக்குப் புகழும் புண்ணியமும் கொடுக்க வந்த வள்ளல்கள் என்று எண்ணிரி அவருக்கு எவ்வழியும் ஈந்தருள் எனத் தன் மகனை நோக்கி ஒரு மன்னன் முன்னம் சொன்னதும் ஈண்டு எண்ணிரி முணைவுரியது. உண்மை தெளிய நன்மை நன்கு விளைகிறது.

இல்லைன வந்தவருக் கீந்தருளென் றுண்ணிடம்நான்  
சொல்லவில்லை ஒன்றுதான் சொல்லுகின்றேன்—நல்லவனுய  
உன்னுயிரை இன்பழுற ஓம்புவதே எவ்வழியும்  
மன்னுயிரை ஓம்பல் மதி

பிற வுயிர்களுக்கு ஆதரவாய் உதவி செய்கிறவன் தன் உயிர்க்கே மருமமாய் இன்பம் செய்தவனுகிறுன் என இதுவிநய மாயுணர்த்தியுள்ளது. சொல்லின் சுவையையும் பொருள் நயங்களையும் உள்ளம் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

The man who ignores self in a ministry of mercy discovers life indeed. (living)

தன்னை மறந்து பிறர்க்கு இருக்கி உதவுகிற மனிதன் தான் உண்மையான உயிர் வாழ்வைக் காணுகிறுன் என்னும் இது இங்கே காணவுரியது. அருள் சூரந்த உதவி அரிய சுகமாகிறது.

எளியவர்க்கு அளி செய்து கொடு அதனால் ஒளியும் இன்

பழும் உனக்கு ஒருங்கே உளவாம். கொடுப்பதால் கோடி நலங்கள் ஓடி வருதலால் கொடை இன்பமடையாயுள்ளது.

“We enjoy thoroughly only the pleasure that we give” (Dumas)

கொடுப்பதிலேதான் பூரணமான இன்பத்தை நாம் அனுபவிக்கிறோம் என மூஸ் என்னும் அறிஞர் இங்ஙனம் குறித்திருக்கிறார். உண்பது உடலுக்கே; உதவுவது உயிர்க்கே உரமாம்.

“Be charitable before wealth makes thee covetous.” (Browne)

பொருள் ஆசை உண்ணே மருளன் ஆக்கு முன்னமே அருளோடு கொடு என்னும் இது உபகார நிலையை விசியமாய் நன்கு உணர்த்தியுள்ளது. உயிர்க்கு உய்தி தருவது உணர வந்தது.

Beneficence is a duty. (Kant)

பிறர்க்கு உபகாரம் செய்வது மனிதனது கடமையாய்னது என காண்ட என்னும் ஜெர்மன் தேசத்துப் பெரியார் உதவியின் சீரிய நிலையை இவ்வாறு பரிவோடு கூறியுள்ளார்.

தாம் செய்த வினைகளின் பயன்களையே சீவர்கள் ஈண்டு எய்த வருகின்றனர். அவ்வரவில் சிலர் செல்வராகவும் பலர் வறியராகவும் நேர்கின்றனர்; நேரவே ஈதலும் இரத்தலும் மனிதசமூதாயத்தில் இயல்பான உரிமையாய் மருவி வரலாயின.

தானமால் களிறும் மாங்கிக் குவையும்

எணைய பிறவும் ஈருநர் ஈக;

நலம்பா டின்றி நாண்துறந்து ஓரீஇ

இலம்பாடு அலைப்ப ஏற்குநர் ஏற்க;

5. புரவலர் புரத்தலும் இரவலர் இரத்தலும்

இருவேறு இயற்கையும் இவ்வுலகு உடைத்தே;

அதா அன்று

ஒருகா லத்தில் உருவமற்று ஒன்றே

இடப்பால் முப்பத் திரண்டறம் வளர்ப்ப

வலப்பால் இரத்தல் மாங்கிலத் தின்றே

10. விண்தொட நிவந்த வியன்துகில் கொடிகள்

மண்டலம் போழ்ந்து மதியகடு உடைப்ப

வாணிலா அமுதம் வழங்கி அக் கொடிகள்

வேணிலிற் பயின்ற வெப்பமது ஆற்றுபு

கொடியார் எத்துணைக் கொடுமை செய்யினும்

15. மதியார் செய்திடும் உதவியை உணர்த்தும்  
பன்மணி மாடப் பொன்மதிற் கமலீக்  
கழங்கர் வைப்பினில் கண்டேம்  
வடிவ மற்றி து வாழிய பெரிதே.

(திருவாளூர் நான்மணிமாலை 9)

இந்தப் பாசுரத்தைக் கருதிக் கவனியுங்கள். உமாபதியின் கீர்மை நீர்மைகளை இது நேர்மையா உணர்த்தி யிருக்கிறது. அர்த்தநாரீசுரன் என அமைந்திருக்கும் அந்த ஒரே திருவுருவில் ஈதலும் இரத்தலும் இசைந்திருத்தலை அதிசய விசித்திரமாய் விளக்கியுள்ள இதில் அரியபலூண்மைகள்விளங்கியிருக்கின்றன.

இடப்புறம் அம்மை அறம் புரிகிறார்கள்; வலப்புறம் ஜெயன் இரத்தலைச் செய்கிறார்கள். தாய்போல் இரங்கித் தருமம் செய்யுங்கள்; இல்லையேல் என்போல் இறங்கிக் கருமம் செய்ய நேரும் என்று உயிரினங்களுக்கு இறைவன் காட்டுவது போல் அக் காட்சி மாடசியடைந்துள்ளது. உண்மை உய்த்துணர வுற்றது.

கோடியார் எத்துணைக் கோடுமை சேய்யினும், இனிய மதியார் எவ்வழியும் இத்மே சேய்வார் என உரைத்திருக்கும் நயம் ஊன்றி நோக்கி உபகார நிலைகளை ஓர்ந்து கொள்ள வந்தது.

உதவி செய்பவர் உத்தமராய் உயர்ந்து வருகிறார்.

கொடை இவ்வாறு மகிழை யுடையதாயிருந்தாலும் கொள்வது யான்டும் இளிவேயாம். கொடுப்பது எவ்வளவு உயர்வோ அவ்வளவு தாழ்வு எடுப்பதில் உள்ளது. கொடுத்துப் பழக வேண்டும்; எடுத்துப் பழக ஸாகாது. ஈந்து இன்பம் உறுக.

நல்லாறு எனினும் கொள்ள தீது; மேல்உலகம் இல்லெனினும் ஈதலே நன்று. (குறள், 222)

கொள்வது நல்லது; அதனால் உனக்குப்பேரின்ப வீடு கிடைக்கும் என்று யாரே நும் சொன்னாலும் நீ யாரிடமும் வாங்காதே; ஈதல் தீது; அதனால் மேல்உலகம் கிடையாது; நரகம் தான் சேருவாய் என்று கூறினாலும் நீ அஞ்சாமல் யாருக்கும் துணிந்து கொடு என வள்ளுவப் பெருந்தகை இங்ஙனம் மொழிந்துள்ளார். இந்த உறுதி மொழியைக் கருதியுணர்ந்து எவ்வழியும் உதவி புரிந்து இனிது ஒழுகி வரின் வாழ்வு புனிதமாய்க் கெழுமிவரும்.

வறுமை நேர்ந்தால் ஏதேனும் ஒரு தொழிலிச் செய்து பசியைப் போக்கு; யாரிடமும் எதையும் கேளாதே; உழைத்து வாழ்வதே எவ்வழியும் உத்தமம். உழையாமல் ஒதுங்கிப் பிழை யாக இரவில் புகின் அது பழியாகவே முடியும். பிறர் வலிந்து வந்து கொடுத்தாலும் வாங்காதே; அவ்வாறு எலாது நிற்பின் மேலான நிலையை நீ விரைந்து அடைந்து உயர்ந்து திகழ்வாய்.

கொள்ளனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று. (புறம், 204)

ஈவது நன்று; ஈயாமை தீது. (சிறு பஞ்ச மூலம், 101)

கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்று. (இராமா வேள்வி 29)

இவை இங்கே சிந்திக்கத்தக்கன. கொடுப்பது நல்லது; அதனால் பெருமையும் இன்பமும் பெருகி வரும் ஆதலால் அதனையே மருங்கி வாழுக. கொள்ளுவது இழிவு; அதனை என்னி விலகுக.

“To give should be our pleasure, but to receive, our shame.”

(Goldsmith)

“கொடுப்பதை நாம் இன்பமாக் கொள்ள வேண்டும்; கொள்வதை வெட்கித் தள்ள வேண்டும்” என்னும் இது இங்கே சன்னாக உணரத்தக்கது. மனித சமூதாயத்தில் நல்லது பெருகி வரும், அல்லது அருகி மறையவுமே பெரியோர்க்கருதிவருகின்றனர்.

இவ் அதிகாரத்தின் தோகைக் குறிப்பு.

கொடை இருமையும் பெருமை தரும்.

அரசனுக்கு அது அதிசய மகிமையாம்.

கோடியில் ஒருவன் கொடையாளி ஆகிறான்.

கொடையால் புகழும் புண்ணியமும் உளவாம்.

கொடுத்து வந்த கையே கோல்வந்தி ஆளுகிறது.

கொடையாளியை உலகம் உவந்து போற்றுகிறது.

கொடுப்பவன் வீரன்; கொடாதவன் பேடி.

பொருளைக் கொடுப்பவன் புகழ் இன்பங்களை அடைகிறான்.

கொடாதவன் பழிதயரங்களில் படிகின்றான்.

கொடையாளன் புகழோடு உயர்கதி பெறுகிறான்.

அடுவது கொடை முற்றிற்று.

# எண்பத்து மூன்றும் அதிகாரம்.

நீதி

அஃதாவது நெறிமுறையான நியாய நிலை. ஈகைபோல் நீதியும் அரசனுக்குத் தனி உரிமையான தருமம் ஆதலால் கொடையின் பின் இது வைக்கப்பட்டது. சமூதாயத்துக்கு ஆதரவாய் இதும் புரிந்து வருதலால் கொடையும் நீதியும் கோஞுக்குக் குடையும் முடியும் போல் எழில்சூரந்து ஒளிமிகுந்துள்ளன.

821. மக்கள் அமைதியாய் வாழ்ந்துவர மன்னவன் தக்க துணையாகச் சார்ந்துள்ளன்—ஒக்கவே நீதி வரம்பு நெறிமுறையை நேர்ந்துளதால் ஒது ஒழுக உயர்ந்து

(க)

இ—ள்

தன் நாட்டில் உள்ள குடிசனங்கள் எவ்வழியும் அமைதியாய் வாழ்ந்துவர அரசன் ஆதரவாய்த் தோய்ந்துள்ளன்; தலைமையான அந்த ஆகரவு நீதி வரம்போடு நெறிமுறையே நேர்ந்துள்ளது; அதன் நேர்மையைக் கூர்மையர் உணர்ந்து சீர்மையுடன் ஒழுகுக; அது இனிய வாழ்வாய் இன்பம் சுரந்து வரும்.

ஒழுங்கு, முறை, வரம்பு, கட்டுப்பாடு என்பன மனித வாழ்க்கை மாண்போடு நடந்து வரும் வகை நோக்கி வந்துள்ளன. மாந்தர் மதிநலம் உடையவர் ஆதலால் அவர் விதி நியமங்களோடு வாழ நேர்ந்தனர். அந்த வரழ்க்கைக்கு அரசு நீதி உரிமைத் துணையாய் அமைந்தது. நானும் வழக்கமாய் நடந்து வருகிற சீவிய ஒழுக்கு வாழ்வு எனத் தொடர்ந்து வந்தது.

செல்வம் கல்வி முதலிய வசதிகள் வாய்ந்திருந்தாலும் நீதி ஒழுங்கு இல்லையால் அந்த மனித வாழ்வு இனிமையாய் இராது. கொடுமைகள் மலிந்து மட்மைகள் மிகுந்து கடுமைகளே நிறைந்திருக்கும். மன்னன் நீதி புரிய வில்லையால் மக்கள் அங்கே தீது புரிந்து எங்கும் தீயராய்த் திமிரந்து திரிவர்.

வீதி ஒழுங்கே அன்றி நீதி ஒழுங்கு இல்லை எனப் புதுச்சேரி யைக் குறித்து ஆங்கிலேயர் இப்படிச் சொல்லுவது வழக்கம். பிரேஞ்சு தேசத்தார் ஆட்சியில் இருந்தமையால் அவ் ஆரைப்

பற்றி ஆங்கில ஆட்சியாளர் இவ்வாறு தாழ்ச்சியான குறிப்பு டன் கூற நேர்ந்தார். அதற்குச் சில காரணங்களும் இருந்தன.

நீதி பரிபாலனமுறை அரசனுடையது; அதை அவன் சரியாய்ச் செய்ய வில்லையானால் குடி சனங்கள் சுகமாய் வாழ முடியாது. திருடர் முரடர் கொடியர் முதலிய தீய குழுக்கள் யாங்கும் ஒங்கி நின்று தீங்கு புரிவர். புரியவே மக்கள் வெருவி அலமருவர். பொல்லாதார் அல்லல் புரியாவகை ஒல்லையில் அடக்கித் தொல்லையான துயரங்கள் தன் நாட்டின் எல்லையிலும் இல்லாவகை எதிர்நிந்து செய்வதே நல்ல நீதி முறையாம்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. (குறள்-73)

ஒரு நல்ல நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை இது காட்டியுள்ளது. கோளர் குறும்பர் கொடியர் முதலிய பொல்லாக் கூட்டங்கள் இல்லாமல் நீக்கி நாட்டை அரசன் நன்கு பாதுகாத்த போதுதான் மாந்தர் அங்கு மன அமைதியுடன் மகிழ்ந்து வாழ்ந்து வருவர். தீது கணைவதே நல்ல நீதி புரிவதாம்.

அரசன் நீதி செலுத்திவரும் அளவு நாடு செழித்து வரும். அது செழிப்பாய்த் தழைத்துவர யாவரும் யாண்டும் களித்து வாழுவர். நாட்டில் எவ்வளவுக்கு எவ்வளவு மாந்தர் உவந்து வாழுகின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அங்கே வேந்தன் உயர்ந்து திகழ்கின்றார்கள், செல்வம் கீர்த்தி ஆற்றல் வீரம் முதலிய யாவும் நீதியினாலேயே ஏற்றமாய் நிலைத்து வருகின்றன. கொடை வீரங்களின் அடைமொழிகளை விட நீதியின் உரிமையே அரசனுக்கு மிகவும் சிறந்த மேன்மையாம்.

நீதி மன்னன் என உலகம் ஒது வரும்படி அரசன் ஒழுகி வரின் அதுஅவனுக்கு அதிசயமான பெரிய மகிழ்மையாய் வரும்.

மருக்கிளர் தாமரை வாச நாண்மலர்

நெருக்கிடு தடமனை இருந்த நீதியான்.

(இராமா, இலங்கை கேள்வி, 15)

பரிமளம் கமழுகின்ற செந்தாமரை மலர்கள் பல ஆலர்ந்த இனிய தடாகம் போல் இராமன் இருந்தான் என இது சுற்ற யள்ளது. நீதியான் என்றது அவனது தரும நீர்மையும் கருப்பு வளரின் சீர்மையும் இராசமுறைமையும் இனிது தெரிய வந்தது.

“ஆர் அருள் சுரக்கும் நீதி அறம் நிறம் கரிதோ?”

(இராமா, விபிட 137)

நீதியும் தருமமும் பசிய கோலத் திருமேனியாய் மருவியுள் தோ? என இராமன் இவ்வாறு விபிடணன் கருதி உருகி யிருக்கிறான். நீதியின் உருவமாய் இராமன் நிலவியுள்ளான் என்பதை இதனால்இங்கே நன்கு உணர்ந்து நயம் தெளிந்து கொள்கிறோம்.

நீதியும் தருமமும் நிறுவ நீதிது  
கோதறு குணத்தினைய! மனத்துவன் கோடியால்.

(இராமா, ஆறு 5)

அரசு முறை புரியும்படி பரதனை நோக்கி முனிவர்கள் இவ்வாறு வேண்டியுள்ளனர். உரிய அரசன் இல்லாமையால் தேசம் தேசு இழுந்து தியங்கியுள்ளது; மாந்தர் எங்கும் மறுகி மயங்கி நிற்கின்றனர்; ஆதலால் ஆட்சியை ஏற்றறஞ் என்று அந்த விரத சீலனை வேண்டி நின்றனர். நீதியும் தருமமும் நிறுவ என்ற தன்மை அரசு முறைமை அறிய வந்தது. பெஸியரை வலியர் நலியாமலும், பெரியரைச் சிறியர் இகழாமலும், உரிமைகளைப் பிறர் கவராமலும் யாவரும் மரியாதையாக வாழ வேண்டுமானால் அங்கே அரசன் சரியாக ஆள வேண்டும் என்பது இங்கே தெரிய நேர்ந்தது. காப்பு நிலை காவலன் நீதிமுறையால் நிலைத்து வருகிறது. பாதுகாப்பின் திறம் நீதி ஆட்சியின் நிறமாயுள்ளது.

நெறிகடந்து பரந்தன நீத்தமே;  
குறி அழிந்தன குங்குமத் தோள்களே;  
சிறிய மங்கையர் தேயும் மருங்குலே;  
வெறியவும் அவர் மென்மலர்க் கூந்தலே.

(இராமா, நாட்டு, 40)

தசரதனது ஆட்சிக் காலத்தில் கோசலா தேசம் இருந்தனிலையை இது நயமா வரைந்து காட்டியுள்ளது. பொருள் நயங்களைக் கூர்ந்து ஓர்ந்து கொள்ள வேண்டும். நெறி கடவாமலும், குறி அழியாமலும், சிறுமை சேராமலும், வெறி நேராமலும் அந்நாடு விழுமிய, நிலையில் கெழுமி யிருந்தது; அந் நிலையைக் கலையின் சுவைகளியக் கவிதைங்களும் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

நெறி=வரம்பு, சன்மார்க்கம். குறி=குறிப்பு, அடையாளம். வெறி=வாசனை, குழமயக்கம். நீத்தம்=வெள்ளம். நதிகளில்

வெள்ளங்கள் கரை கடந்து சென்றனவே அன்றி அங்கே நெறி கடந்தவர் வேறு யாரும் இல்லை. களங்களில் குவித்த நெல் முதலிய பொதிகளில் அடையாளம் செய்துவைப்பர்; அந்தக் குறி யாதும் குலையாமல் இருக்கும். தேர்ள்களில் தோய்ந்த சந்தனக் குறிகள் மங்கையர் கலவியில் அழிந்தனவேயன்றி வேறு குறியழிவு கிடையாது. பெண்களின் இடைகள் தாம் சுருங்கி யிருந்தன; வேறு சிறுமைகளோ சின்னத் தனங்களோ கிடையா; கூந்தல் தான் வெறிகள் வீசினை; வேறு குடிமயக் கமோ, பைத்தியமோ அந் நாட்டில் இல்லை. மழை வளம், நெல் விளைவு, அழுகிய பொருள்கள், நல்ல வாசனைகள் அத் தேசத்தில் செழித்திருந்தன; விழுமிய அங் நிலைமைகளுக்குக் காரணம் வேந்தன் புரிந்த நீதிமுறையே என்பது தேர்ந்து கொள்ளவந்தது.

பெரும்பொருள் நீதிச்செங்கோல் பெருமகன் ஆக்கம்போலப் பிரந்திடம் இன்றி மேலால் படாமுலை குவிந்த; கீழால் அரும்பொருள் நீதி கேளா அரசனிற் சுருங்கி நந்து மருங்குல் நொந்து ஒழிய வீதி மடங்கைய ரிடங்கொண்டாரே.

(சீவக சிந்தாமணி)

தருண மங்கையின் தனங்களையும், இடைகளையும் குறித்து வந்துள்ள இதன் அழுகுகளை நுனித்து நோக்குக. நீதி மன்ன யூடைய ஆக்கம் போல் மேலே மூலைகள் பணித்து நின்றன; அரிய அந்த நீதிமுறையைக் கேளாத அரசனது நிலைமை போல் இடைகள் சுருங்கி யிருந்தன என்னும் இது நினைந்து சிந்திக்க வரியது. நீதி வழுவாமல் ஒழுகி வரும் அளவே அரசு விழுமி தாய் விளங்கி வரும்; அது வழுவறின் யாவும் பழுதா யிழிவுறும்.

#### 822. உள்ளமே சான்றூய் ஒழுகி வரின் இன்ப

வெள்ளமே எங்கும் விரிந்துவரும்—கள்ளம் படிந்து வரினே படுதுயரே யாண்டும் முடிந்து வருமால் முனைந்து.

(e) இ—ள்

தன் மனமே சாட்சியாய் மனிதன் ஒழுகிவரின் யாண்டும் இன்பநலங்கள் பொங்கி வரும்; உள்ளத்தில் கள்ளம் படிந்தால் என்னல் இழிவுகளும் கொடிய துயரங்களுமே நெடிது ஒங்கி நிற்கும்; நிலைமைகளை உணர்ந்து நெஞ்சம் நேர்மையாய் வாழுக.

மனிதன் அடைகின்ற மகிழைகள் யாவும் மனத்தின் தகைமையுள் மேலியுள்ளன. மனமே சாட்சியாக எவன் ஒழுகி வருகிறானே அவன் மகானுய் வெளியே தெரிய வருகிறான். நேர்சம் கரியாய் வந்தது நீசங்கள் எல்லாம் கரியாய் வேந்தன என்றார் ஒரு பெரியவர். கரி=சாட்சி. அறிக்சியும் ஏரிக்சியும் ஒருங்கேதெரியவந்தன. புனிதமனம் அதிசயநிலைகளை அருளுகிறது.

தன் உள்ளத்தின் எதிரே ஒருவன் வாழ்க்கையை நடத்த நேர்ந்தபோது கள்ளம் கபடு வஞ்சலை பொய் முதலிய நீசங்கள் யாவும் நாசமாய்ப் போகின்றன; போகவே அவன் சத்திய வான் நீதிமான் சௌவியோன் செம்மையாளன் எனச் சிறந்து திகழ்கிறான். “மனமது செம்மையானால் மந்திரம் செயிக்க வேண்டாம்” என்றது அதனால் எல்லா நன்மைகளும் எளிதே உளவாதல் கருதி. சால்புடையவர் சான்றேர் என நின்றார்; மனச்சான்றுடையவர் முனிவர் என முதன்மையாய் வந்தார்.

இத்தகைய புனிதர் எதிரே சட்டம் ஒழுங்கு நீதி என்பன எல்லாம் இனமாய் வந்து தலைவணங்கி நிற்கும். கள்ளம் கரவு கள் இன்றி உள்ளம் செம்மையாய் மருவிய பொழுது அங்கே பேரின்ப வெள்ளம் பெருகி வரும். அத்தகைய மனித இனம் வாழுகின்ற நாடு எத்தகைய மகிழை யுடையதாம்? எவ்வளவு உத்தமங்கிலையமாய்வூளிபெறும்? இதனை என்று உய்த்து உரைவேண்டும்.

உள்ளத்தில் கள்ளம், வாயில்பொய், செயலில் கரவு ஆகிய இப் புலைகளையே மக்கள் நிலையாகத் தழுவி நெடி துத்துத் திரிகின்றார்; புலையான இந்தப் பொல்லாத மாக்கள் உள்ள நாடு நல்ல நாடு ஆகுமா? கொடிய சுடு காட்டினும் இழிவான பழி காடேயாம். பிறக்காடு பெருங்சமடையப் பிழைகள் பெருகின.

குட்டநோய், பெருவியாதி யுடைய உருவங்களைத் தொடக்கூடாது; தொட்டால் ஒட்டுவார் ஒட்டியாய்ப் பற்றிக் கொள்ளும் என்று பலர் அஞ்சிகின்றனர். அந்த நோயரை விட நெஞ்சம் தியரான இந்த வஞ்சகப் பானிகள் மிகவும் அஞ்சத் தக்கவர். குட்ட நோயர் சேர்க்கையால் உடல் மட்டும் கெடும்; கெட்ட தீயர் தொடர்பால் உள்ளம் கெட்டு உணர்வு பாழாய் உயிர் நாசமாம். ஆகவே அந்த நீசத் தொடர்பு எவ்வளவு அழிதுயரப்! எத்தனை பழிகேடுகள்! என்பது இங்கே எளிது தெளிவாம்.

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற  
தீயார்சொற் கேட்பதுவும் தீதே---தீயார்  
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு  
இணங்கி யிருப்பதுவும் தீது.

(முதுரை, 9)

தீயாரைக் காணவே கூடாது என்று ஒள்ளையார் இவ்வாறு கூறி யிருத்தலால் அவரோடு கூடிவாழலாமா? வாழ்ந்தால் அவ்வாழ்வு எவ்வளவு பாழாம்! என்பதை ஓர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். இழி தொடர்பு கொடிய பழிகேடேயாம்.

ஆயிரம் சொன்னாலும் அறியாத வஞ்சனங்சப் பேயரோடு கூடின் பிழைகாண். (தாயுமானவர்)

தீயாரோடு சேராதே எனத் தாயுமானவர் இவ்வாறு கூறி யுள்ளார். மனமே சான்றூய் ஒழுகி வருகிற சான்றேர் இனத்தோடு சேர்ந்திருந்தால் ஆன்ற மதிப்பும் அதிசய இன்பங்களும் உளவாம். மன நலமுடையாரை மருவின் மகிழ்ச்சியாம்.

மனத்தின் போக்கின் படியே மனிதன் ஆக்கப் பட்டு வருகிறன். நல்ல நினைவுக்கோடு பழுகி வந்தால் அந்த மனித இனம் நலமாய் மேன்மை அடைந்து வருகிறது; தீய எண்ணங்கள் தோயின் கீழ்மையாய்த் தாழ்ந்து போகிறது. வெளியே உயர்ந்து திகழ்வதும், இழிந்து கழிவதும் உள்ளத்தின் இயல்பின் வழியே உளவாகின்றன. இனியநினைவால் இன்பநலங்கள் விளைகின்றன.

"Our thoughts are like to tiny seeds  
That soon must blossom into deeds  
Fragrant flowers or noxious weeds."

[Anderson]

"நமது எண்ணங்கள் சிறிய விதைகள் போல் உள்ளன; விழைவில் செயல்களாய் மலர்கின்றன; அவற்றின் இயல்புக்குத் தக்கவாறு இனிய நறு மலர்களாகவும் கொடிய களைகளாகவும் வெளியே தோன்றுகின்றன" என்றும் இந்தஆங்கிலக்கணி ஈங்கு ஈங்கு உள்ளருவியது. மனிதனது மூலநிலைசாலச்சிந்திக்கத்தக்கது.

எண்ணம் ஆகிய வித்திலிருந்தே மனிதன் முளைத்துக் கிளைத்துத் தழைத்து வருகிறார்கள். அதன் தன்மை அளவே அவனிடம் ஏற்கிற தீமைகள் தெரிய நேர்கின்றன. மன நலமுடைய மீமோர் வாழுகின்ற நாடு மேலான சுவர்க்கமாய் மேன்மை

மமகாரன் என்னும் அரசனது ஆட்சிக்காலத்தில் அவனுடைய நாடு இருந்த நிலையை இது காட்டியுள்ளது. நீதி மன்னரது நெறி முறையில் நிலம் அதிசய நிலைகளை அடைந்து அரிய பல வளங்களோடு விளங்கும் என்பது நன்கு உணர்ந்து கொள்ள வந்தன.

---

795 தத்தம் தலையில் தனிமுடிபூண் டுள்ளதுபோல்  
ஒத்த குடிகள் உளமகிழு—வித்தகமாய்  
ஆண்டுவரின் அவ்வரசை ஆண்டவனும் மேலாக  
வேண்டி வருவன் விழைந்து. (ந)

இ-ள்

தங்கள் தலையிலேயே மணிமுடி சூடியிருப்பதாக மக்கள் எவரும் ஒக்க நினைந்து உளம் மகிழ்ந்து வர அரசை ஆண்டுவரின் அந்த வேத்தனைக் கடவுளும் விழைந்து உவந்து தழுவிக் கொள் வர; ஆகவே சீவர்களுக்கு இதம் செய்து திவ்விய நிலையை அடைக என்பதாம்.

இது குடித் தலையை முடித்தலே ஆக்குக என்கின்றது.

இனிமையான காட்சிகளையும் இன்பமான பொருள்களையும் இதநலங்களையுமே மனிதர் யாண்டும் விருப்பி வருகின்றனர். கொடுமைகளையும் கடுமைகளையும் துயரங்களையும் கண்டால் எவரும் அஞ்சி வெறுக்கின்றனர். ஓம்புலன்களும் இன்பநலன் களையே அவாவி அலைகின்றன; ஆகவே துன்பம் தோய்ந்தபோது துடித்து வருந்துகின்றனர். காற்று உயிர் ஆதாரமானது; அது இல்லையானால் உயிர் வாழ்வு இல்லை; ஆயினும் அது இதமாய் அமைந்த போதுதான் இன்புறுகின்றனர்; கடுமையாய் மோதி னால் பேய்க் காற்று என்று இகழுகின்றனர்; இனிமையாய் வீசினால் இளங்தேன்றால் என்று உளம் உவந்து கொள்ளுகின்றனர். மேடையிலே வீசுகின்ற மேல்லிய பூங் காற்றே என இளங்தென்றலை ஈசனுக உவந்து இராமலிங்க அடிகள் இவ்வாறு பாடி யிருக்கின்றார். உள்ளத்திற்கு இனிமையானதை உயிர்க்கு உயிரான பரமன் எனப் பத்திப் பரவசத்தால் பாராட்டியுள்ளார். ஆதரவாய் இன்பம் தருவன எல்லாம் ஆதிமூலமே என மேலோர் ஒதுக்குகளுக்கின்றார். இறைவன் சுக சொருபமாய் மிளிர்க்கின்றன.

சந்திரன் இருளை நீக்கி எங்கும் இதம் செய்தலால் அழுதம் உடையது என மாந்தர் அதனை உவந்து கொண்டாடி வருகின்றார். ஒரு நாள் மதி உதயம் ஆயது; கலைகள் நிறையவில்லை; பிறை ஆகவே இருந்தது; குறையா யிருந்தாலும் உலகில் இருளை ஒழித்து ஒளியைப்பரப்பி உயிரினங்களுக்கு அது உதவி புரிந்தது.

நல்ல அரசு குடியில் பிறந்தவர் இளைஞர் ஆயிருந்தாலும் துயர்களை நீக்கித் தன் நாட்டிலுள்ள குடிசனங்களை நன்கு பாதுகாத்து இதம் புரிவர் என்பதை அந்தப் பிறைக் காட்சி எங்கும் தெளிவா உணர்த்தி மன்னர் குல மாட்சியை நன்னயமாவிளக்கி நின்றது. அயலே வருவது இங்கே அறிய வரியது.

“இளையர் ஆயினும் பகை அரசு கடியும்  
செருமாண் தென்னர் குலமுதல் ஆகவின்  
அந்தி வானத்து வெண்பிறை தோன்றிப்  
புஞ்கண் மாலைக் குறும்புளறிந்து ஓட்டிப்  
பான்மையில் திரியாது பாற்கதிர் பரப்பி  
மீனரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து.” (சிலப்பதிகாரம், 4)

பாண்டிய மன்னருடைய குல முதல்வன் ஆதலால் இளம் பிறையா யிருந்தாலும் சந்திரன் இருளை நீக்கி உலகிற்கு இன்பம் பயந்தான். இந்த அரசர் மரபில் பிறந்தவர் இளையராயிருந்தாலும் ஆரசியல் முறைகள் யாவும் தெரிந்து அவல நிலைகளை நீக்கி நீதி பெற்றியே உலகைப் பேணியருளுவர் என்பது இங்கே காண வந்தது. இயற்கைக் காட்சியால் இறையாட்சி விளங்கியது.

மாந்தர் எவ்வழியும் இனியராய் வாழ வழிகோலி அருளுவதே செங்கோல் வேந்தரின் சீரிய கடமையாம். சுதந்தரவுணர்வு மானம் மரியாதை முதலிய உயர்ந்த பண்பாடுகளோடு யாவரும் உவந்து வாழ்ந்து வர உதவி புரிந்து வரும் அரசை உயிரினும் இரியனு எண்ணி உலக மக்கள் புகழ்ந்து போற்றி வருவர்.

இராமன் அரியணையில் அமர்ந்து மணிமுடி சூடியபொழுது மாந்தர் யாவரும் அதிசய பரவசராய் மனம் மிக மகிழ்ந்தனர். அந்த மகிழ்ச்சி நிலையைக் கணி அழகாக வரைந்து காட்டியிருக்கிறார். அயலே வருவன ஈண்டு உய்த்து நோக்கி உணர வரியன.

ஏதும் ஒத்தனன்னன் ரேதும் திருத்தகர்த் தெய்வச் செல்வ உத்துமத்து ஒருவன் செண்ணி விளங்கிய உயர்பெரன் மெள்வி

ஒத்தமு வுலகத் தோர்க்கும் ஓங்கிய உவகை ஓரின்  
தத்தம் உச்சியின்மேல் வைத்தது ஒத்தெனத் தளர்வு தீர்ந்தார்.  
ரண்ணெடுங் காலம் நோற்றுத் தன்னுடைப் பண்பிற்கு ஏற்ற  
இன்னெடுங் கணவன் தன்னைப் பெற்றிடை பிரிந்து முற்றும்  
தன்னெடும் பீழை நீங்கத் தழுவினான் தளிர்க்கை நீட்டி  
கண்ணெடும் பூமி என்னும் நங்கைதன் கொங்கை ஆர. (2)

(இராமா, திருமுடிகுட்டு படலம்)

இந்தக் கவிகளைக் கருதிக் காணுங்கள்; பொருள் நிலைகளைத்  
துருவி நோக்கி உரிமையேடு ஓர்ந்து உணருங்கள். சமத்துவம்,  
சகோதரத்துவம், பொதுவுடைமை, மக்கள் ஆட்சி, குடியரசு  
என இந்நாளில் பெரிய ஆரவாரமாய்ப் பேசி வருகிற பழநிலைகள்  
எல்லாம் இந்த முடியரசு எதிரே அடிசாய்ந்து வீழ்ந்துள்ளன.

ஒவ்வொரு மனிதனும் மனி மகுடம் தரித்த மன்னனைய்  
மகிழ்ந்து வாழி இராமன் மன்னி இருந்துள்ளதை உண்ணி  
யுணர்ந்து உவகை மீக் கூர்கின்றோம். அந்தப் புண்ணிய மூர்த்தி  
யை எண்ணி வியந்து இன்பம் மீதூர்கின்றோம். மாட்சிமையு  
டைய மகிமையான அந்த இனிய வாழ்வை எந்த ஆட்சியில்  
காண்பது? இதனை எண்டு நன்கு சிந்தனை செய்ய வேண்டும்.

அரசன் புனிதம் நிறைந்த புண்ணியவானைய் அமைந்த  
பொழுது அந்த நாடு இன்பபோகங்கள் யாவும் சுரந்த புண்ணிய  
லோகமாய்ப் பொலிந்து விளங்குகிறது. அங்கே வாழுகின்றவர்  
சுவர்க்க வாசிகள்போல் எவ்வழியும்சுகமாய்ச் சுகித்து வருகிறார்.

சிறந்த நீதி முறையான உயர்ந்த ஆட்சிக்கு அடையாளம்  
எல்லாரும் இனியராய் உயர்ந்து இன்பமா வாழச் செய்வதே  
யாம். அரசின் அன்பும் ஆதரவும் இன்பவாழ்வை அருளுகின்றன.

“Morality is kindness to the weak.” (Jesus)

“நீதிநெறி என்பது ஏழைகளுக்கு இரங்குவதே” என  
ஏசுநாதர் இவ்வாறு சொல்லிய அருளோடு கூறியிருக்கிறார்.

“Morality is the bravery of the strong.” (Nietzsche)

“பலசாலிகளுக்குத் தைரியமாயிருப்பதே நீதிமுறை” என  
நீட்சே என்பவர் நியாயநிலைக்கு இங்ஙனம் பொருள்குறித்துளார்.

“Morality is the effective harmony of the whole.” [Plato]

"எல்லாரும் இனியராய் வாழச் செய்வதே நல்ல நீதிமுறை" என பிளாட்டோ என்பவர் இங்ஙனம் உரைத்திருக்கிறார். நியாய மூலகளைக் குறித்து மேல் நாட்டு மேதைகள் கூறியுள்ளவைகளை ஆஸ்தே கூர்ந்து பார்க்கிறோம். மெலியர் வலியர் முதலிய எல்லா முறை சுகமா இனிது வாழ இதம் புரிவதே நல்ல அரசாட்சியாம். உள்ளெம்மையைக் கருதி யுணர்ந்து யாண்டும் உதவி புரிந்து உயர்க.

---

### 706 எவ்வுயிரும் காப்பவன் ஈசனே ஆனாலும்

இவ்வுலகம் காக்கும் இறைமையைச்—செவ்வியுடன்  
தந்தருளி யுள்ளமையால் தார்வேந்தன் சீரோர்ந்து  
முந்தறிய வுள்ளான் முதல்.

(க)

இ-ள்

எல்லா உயிர்களையும் ஈசனே காக்கின்றன; ஆயினும் இந்த உலகத்தைக் காத்துவரும் உரிமையை அரசனுக்கு அப்பரமன் அருளியிருக்கிறார்கள்; ஆகவே அந்திலைமையை உணர்ந்து நீதி வீசப்பது வருவது அரசனுக்குத் தலைமையான கடமையாம் என்க.

தனது தலைமை நிலைமை உரிமை கடமைகளைத் தளிவாக கூர்ந்து உணர்ந்த போதுதான் தன் கருமங்களை வேந்தன் சரியா கூட தேர்ந்து செய்ய நேர்கின்றன. மனிதசமுதாயம் சுகமாகவும் ஈலாமாகவும் வாழ்ந்து வர வழி கோலித் துறைகள் தோறும் கார்ந்து முறை செய்து வருகின்றவன் இறைமையின் பெருமை வையத் தனி யுரிமையாக எய்தி உயர் மகிழை பெறுகின்றன.

இறைமை என்னும் சொல் நிறைந்த பொருளுடையது. தலைமை, தெய்வத்தன்மை, இராச்சிய முறை, அரசாட்சி, பரிபாலனை திலை முதலிய பொருள்களை உணர்த்தி வருகிறது. தோன்றுபவர்கள் மொழி ஆன்ற தலைமையில் தோய்க்குள்ளமையால் அது இங்கே ஊன்றி உணர்ந்து உரிமை காண வந்தது.

உலகில் நேருகின்ற தீதுகளை நீக்கி உயிரினங்களை இனிது பாதுகாத்து வரும் அளவே அரசன் உயர்வடைந்து வருகிறார்கள். மாழுகளைக் காப்பது அரசனது கடமை; தன் கடமையைக் காக்குதான்றிச் செய்து முடித்து வருபவன் சிறப்புகளை எய்தி உயர்கின்றன. சீவர்களைக் காத்தருஞம் சீர்மை ஈசனுக்கு இயலு

பானநாமையாய் அமைந்துள்ளமையால் அந்தக் காப்பு முறை  
யைப் பிறப்புரிமையாப் பெற்று வந்துள்ள அரசனும் தேய்விக  
நிலையில்சேர்ந்து தன் சிறப்பானகடமையைச் செய்யநேர்ந்தான்.

எவ்வுயிரும் காக்காறு ஈசன்மண்டோ இல்லையோ  
அவ்வுயிரில் யான்ஓருவன் அல்லேனோ---வவ்வி  
அருகுவது கொண்டின் கலைவதே தன் அன்னோ  
வருகுவது தானே வரும். (திருவள்ளுவர்)

கருப்பைக்குள் முட்டைக்கும் கல்லினுள் தேரைக்கும்  
விருப்புற்று அழுதளிக்கும் மெய்யன்---உருப்பெற்றுல்  
ஊட்டி வளர்க்காலே ஒகெடுவாய் அன்னைய் கேள்  
வாட்டம் உனக்கேண் மகிழ். (அதிகமான்)

இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி  
விட்டசிவ ஞம்செத்து விட்டாலே---முட்டமுட்டப்  
பஞ்சமே ஆனாலும் பாரமவ ஞக்கன்னைய்!  
நெஞ்சமே அஞ்சாதே நீ. [ஓளங்கொரை]

உலக உயிர்களைக் காத்தருளுவது பரமனே என்பதை இவை  
சுவையாக வரைந்து காட்டியுள்ளன. காவல் உரிமையில் தேவ  
கேடு பங்காளியாய் நேர்ந்துள்ள காவலன் தனது கருமத்தைச்  
சரியாகச் செய்துவரும் அளவு அவனது பிரியத்தைப் பெறுகிறன்.

அரசியல் கோடாது அரண்டியார்ப் பேணும்  
முரசியல் தானைவேல் மன்னர்---பரசோன்  
கழலினை பொதுவில்காப் பாக  
வழி வழி சிறந்து வாழியர் பெரிதே.

(சிதம்பரச் செய்யுட் கோவை)

அரசியல் கோடாமல் நல்லேரைப் பேணிவருகிற அரசன்  
இறைவனுடைய உறவைத் தனி உரிமையாக எய்தி வழி வழியே  
சிறந்து வாழுவான் என இது உணர்த்தியுள்ளது... பாசு=மழு.  
பரசு பாணியான சிவபெருமான் கருணையை வரிசையோடு அரசு  
புரிபவன் எளிதே அடைந்து கொள்ளுவான் என்றதனால் நல்ல  
ஆட்சியால்வரும் மாட்சியை இங்கே நன்கு அறிந்து கொள்ளு  
கிறோம். சீவர்களை ஆதரிப்பதால் திவ்விய மகிழ்ச்சி விளைகின்றது.

நெறிமுறை ஒழுகி நீதி நிலையாய் உயிர்களை ஒப்பி வருபவ  
னிடம் தருமம் வளர்ந்து வருகிறது; அது வரவே அவன் புண்  
ஸ்திரியவாயைப் பூர்ந்து திடைக்கிறன்; எண்ணிய யாவும் எளிதே

எய்தப் பெறுகிறன்; அவன் நண்ணியுள்ள இடமும் கலம் பல ஈரங்கு வளங்கள் நிறைந்து வாழ்வுகள் உயர்ந்து வருகிறது.

பூமி சந்திரன் என்பவன் சாவக நாட்டு மன்னன்; நாக பூரம் என்னும் நகரிலிருந்து அரசு புரிந்தான். அவனுக்கு ஒரு புகல்வன் பிறந்தான்; சிறந்த பல குணங்கள் ஆவனிடம் நிறைவிருந்தன. தரும நீர்மைகள் பெருகி யிருந்தமையால் புண்ணியாசன் எனப் புகழ் மிகுந்து விளங்கினான். அவனுடைய ஆட்சிக்காலத்தில் அந்நாடு செல்வ வளங்கள் மலிந்து பல்வகை நலங்களும் பொலிந்து எவ்வழியும் இன்ப நிலையமாய் விளங்கியது.-

“நாக பூரம் இது நன்னகர் ஆள்வோன்  
பூமிசந்திரன் மகன் புண்ணிய ராசன்  
ஈங்கிவன் பிறந்த அந்நாள் தொட்டும்  
ஒங்குயர் வானத்துப் பெயல்பிழைப் பறியாது;  
மண்ணும் மரனும் வளம்பல தளூஙம்;  
உண்ணின்று உருக்கு நோய்தயிர்க்கு இல்லனத்  
தகைமலர்த் தாரோன் தன்திறம் கூறினன்.”

(மணிமேகலை, 24)

துறவிகளும் முனிவர்களும் இன்னவராறு உவந்து புகழுவன் உயர்ந்திருந்தான். மன்னன் இனிய குண நீர்மைகள் ஏடையுடைய மக்களை உரிமையோடு ஆதரித்துவரின் அவன் தன் பாக்கிமையில் உயர்கிறன்; அவனது நாடு பிடிம் பெருமையும் பெறுகின்றன; வானம் அங்கே வாரி வழங்குகிறது; வையப் வளம் சூரந்து அருளுகிறது; தெய்வத் திருவருளும் சிறந்து திகழ்கிறது என்னும் உண்மையை அவன் சரிதம் இங்கே நன்கு விளக்கியுள்ளது. இறையுரிமையை முறையோடு செய்து துறைதொறும் ஆய்ந்து இதம் புரிந்து நிறைபுகழோடு நிலவி வாழுக.

707 மன்னன் வழிமுறையே மன்னுயிர்கள் வாழ்ந்துவரும் அன்ன இயல்பால் அவன்னன்றும்—தன்னைப் புனித நிலையிலே போற்றிவர நேர்ந்தான் துளிசிறிது நேரின் துயர். (எ)

இ-ன்

மாந்தர் யாவரும் வேந்தன் புரிந்த வழியே நடந்து வாழ்ந்த மாந்தர்; ஆகவே என்றும் அவன் புனித நிலையில் தோய்ந்த

எவ்வழியும் இனிது இருக்க நேர்ந்தான்; அவனிடம் பிழை சிறிது நேரினும் துயர் மிகவும் பெருகிப் பழிகள் பரவிவிடும் என்க.

இருவரோடு ஒருவர் சேர்ந்து அளவளவில் வாழ்ந்து வரும் இயல்பு மனித இனத்திடம் தலைமையாய் அமைந்திருக்கிறது. எறும்பு முதலிய சிறிய பிராணிகளிடமும் இந்த நிலைமை மருவியுள்ளதை யாண்டும் கண்டு வருகிறோம். சுற்றம், உறவு, கிளை என்னும் மொழிகள் மனிதனுடைய பக்கச் சூழல்களை நன்கு விளக்கிவருகின்றன. புடைசூழ்ந்துள்ள தொடர்புகளின்படியே எவ்வும் நடை தோய்ந்து வெளியே தெளிவோடு திகழ்கிறுன்.

அகம் புறம் என்னும் இருவகை நிலைகளில் சீவர்களுடைய வாழ்வுகள் உருவாகி மிரிர்கின்றன. உள்ளே மனம்; வெளியே இனம், புனிதமான இனிய மனம் இருமையும் பெருமையா இன்பம் தருகிறது; அத்தகைய இனமும் அவ்வாறே புரிகிறது. இவை பிழையுடையன வாயின் அந்த மனித வாழ்வு எவ்வழியும் பழி துயரங்களேயாம். இயற்கை செயற்கைகளாய் அமைந்த மனமும் இனமும் நல்லனவாயின் அந்த மனிதன் நல்லவனுய் உயர்ந்து நலம் பல காலங்களிற்கும்; அல்லனவாயின் அவஸமாய் இழிந்து தாழ்கின்றன. மனத்தாலும் இனத்தாலும் மாந்தர் உருவாகி வருவது ஓர்ந்து உணர்ந்து கூர்ந்து தெளிய வரியது.

மனத்தாலும் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தாலும் இன்னன் எனப்படும் சொல். (குறள், 453.)

மனம் இனம் என்னும் இருவகைத் தொடர்புகளையும் குறித்து உணர்த்தியுள்ள இதனைக் கூர்ந்து சிந்திக்க வேண்டும். தான் சேர்ந்த இனத்தின் படியே மனிதன் வெளியே தலை நீட்டி வருகிறார்கள். நல்லவன், தீயவன், பெரியவன், சிறியவன் என இன்ன வாறு உலகில் ஒருவன் உலரவி வருவது அவன் சேர்ந்த இனத்தின் தன்மைகளைப் பொறுத்தே யாண்டும் நிகழ்கின்றது.

நீ நல்லவனுய் உயர வேண்டுமானால் நல்ல இனத்தோடு சேர்ந்து பழகுக என மனித சமூதாயத்துக்குத் தேவர் இவ்வாறு புனித போதனையை அதி விந்யமா இனிது செய்திருக்கிறார்.

சார்ந்த சார்பின்படியே மனிதன் நேர்ந்து வருதலால் தான் சாரும் இனத்தின் சீர்மை நீர்மைகளைக் கூர்மையாக ஓர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். செம்மையான இனத்தைச்

பூர்ந்துவரின் யாண்டும் நன்மையே நீண்டு விளைந்து வரும்.

“ I live not in myself, but I become portion of that around me.” [Byron]

“ நான் தனியே இல்லை; என்னைச் சூழ்ந்துள்ள சூழலின் பாகமாகவே ஆகியுள்ளேன்” என பைரன் என்னும் ஆங்கிலக் கவிஞர் இவ்வாறு கூறியிருக்கிறார். சுற்றுச் சார்பு மனிதனைப் பாகத்துவரும் விசித்திர நிலையை இவர் நன்கு விளக்கியுள்ளார்.

“ I am a part of all that I have met.” (Tennyson)

“நான் சந்தித்துள்ள சார்பின் அளவே வாழ்வில் நான் மழுஷி யிருக்கிறேன்” என டென்னிசன் என்னும் கவிஞர் இங்கு ஈரம் குறித்திருக்கிறார். சார்ந்தபடி மாந்தர் நேர்ந்து வருகின்றார்.

மனித இயல்பு இன்னவாறு மன்னி நிற்றலால் அந்த முறைத்தை இனிது ஆளவந்த மன்னன் புனித நிலையில் உயர்ந்து ஓரியராயிருக்க வேண்டும். தலைமையாயுள்ள அரசனது நிலையைப் படியே உலக மக்கள் ஒழுக நேர்வர் ஆதலால் அவன் பிழுபிய நிலையில் இல்லையாயின் அந்நாடு இழிவுகள் பல அடைய விரும்புகிறது. மன்னன் நோக்கே மன்பதை போக்கு என்பதை அறிக.

இகழின் இகழ்ந்து ஆங்கு இறைமகன் ஒன்று  
புகழினும் ஒக்கப்புகழ்ப---இகல்மனனன்  
சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செய்யும்  
நீர்வழிப் பட்ட புணை. (நீதிநெறி விளக்கம், 44)

நீர் ஓட்டத்தின் படியேசெல்லுகின்ற தெப்பம் போல அரசுடைய போக்கின் படியே குடிசனங்கள் போவர் என இது ஸ்ரித்துள்ளது. உவமைக் குறிப்பால் இருவகை நிலைகளையும் பண்ரலாகும். ஆதாரமும் ஆதேயமும் அறிய வந்தன. அரசு ஆக்கு மாருக யாதும் கூருமல் அவனது போக்கின் படியே மனித சமுதாயம் போகும் ஆதலால் நீரில் மிதந்து செல்லும் மிதவை அதற்கு நேரான உவமையாய் நேர்ந்து வந்தது.

முடி எவ்வழி அவ்வழியே குடி என்பது முதுமொழி.

மாந்தர் இனியராய் மாண்பு மிகுந்து வாழ்வது வேந்தனது கிர்வையால் விளைந்து வருகிறது. பலருடைய வாழ்வு நலம் அடைந்துவரத் தான் தலைமையாய் நிலைத்து நிற்றலால் தன்பால்

பிழை புகாதபடி பேணி எவ்வழியும் செவ்வியலைய் ஒழுகி வருவது அரசனுக்கு யாண்டும் விழுமிய கடமை ஆயது.

செங்கோலும் வென்குடையும் செம்மைக்கும் தண்மைக்கும் அடையாளமாக அமைந்துள்ளன; ஆகவே அந்த இராச்சின்னங்களை உரிமையாக வடையவன் செவ்விய சீர்மையும் எவ்வயிர்க்கும் இரங்கி யருஞரும் சீர்மையும் தோய்ந்து நிற்பது கிறப்பு நிலையாய் நேர்ந்தது. உரிமைதுவை பெருமை விளைகிறது.

புனிதம்=பரிசுத்தம். மனம் மொழிகள் தூய்மையாயிருப்பவன் புனிதன் என நின்றுன். துனி=குற்றம். மாசு, மறு விண்றித் தேசத்தை ஆண்டு வருபவன் யாண்டும் தேசமிகப் பெற்றுத் திவ்விய மகிழ்மைகளை அடைந்து திகழ்கின்றன.

“தண்வைப்பின் நால் நாடு குழிலி  
மண்மருங்கினுன் மறுவின்றி  
ஒரு குடையான் ஒன்று கூறப்  
பெரிது ஆண்ட பெருங்கேண்மை  
அறதெடு புணர்ந்த திறன்றி செங்கோல்  
அங்கேண் வாழி வெல்வேல் குரிசில்.”

(பொருங்ராற்றுப்படை)

கரிகால்வளவன் என்னும் சோழ மன்னை இது குறித்துள்ளது. அவனுடைய குணமாட்சியும் ஆட்சியும் இங்கே அறிய வந்தன. தருமாநிதிகள் தழுவி உரிமையோடு அரசு புரிந்துள்ளான். குற்றம் இல்லைய்க் குணங்கள் பொருந்தி யிருந்தமையால் மறுவின்றி என மகிழ்மை ஒன்றி நின்றுன். நல்ல தண்மைகள் அமைந்தபோது அரசனிடம் அதிசய வண்மைகள் உளவாகின்றன; ஆகவே சூரியன் ஒளியில் காரியங்கள் நடத்துவதோல் அவன் கருதிய படியே யாவும் எளிதே நடை பெறுகின்றன.

798 மாசு சிறிதும் மருவாமல் மன்னவன்

தேசு புரந்து சிறந்துவரின்—பேசியஇஞ்சு  
ஞாலம் முழுதும் நலமாய் நடந்துமேல்  
சீலம் திகழும் சிறந்து.

(அ)

இ-ள்

யாதொரு மாசும் மருவாமல் அரசன் புனிதனுய் இனிது நடந்து

விரகளைப் பாதுகாத்துவரின் உலகம் முழுவதும் நல்ல நிலையில் பர்க்கு எல்லா வகையிலும் சிறக்கு திகழும் என்க.

அழுக்குப் படிந்த கண்ணுடி ஒளி மழுங்கி இருத்தல்போல் மாசு படிந்த மனம் தெளிவிழுந்து சிற்கும். கண்ணில் மாசுபடின் மார்வை மங்கி விடும்; மனத்தில் மாசுபடின் உணர்வுக் காட்சி வழிந்து போம். மாசு = அழுக்கு, குற்றம். தேசு = ஒளி, ஞானம்.

தன் உள்ளத்தைத் தூய்மையா வைத்துக் கொள்பவன் எல்லா நிலைகளையும் எளிதே தெளிந்து கொள்கிறான். “சித்த சுத்தி” வில் தெய்வீக சுத்தி விளைகிறது; ஆகவே அதனையடையவன் அரிய பல மகிமைகளை அடைந்து பெரிய கதிகளைப் பெறுகிறான்.

செல்வம் அதிகாரம் சேஷபலம் முதலிய நலங்கள் அமைங்கிறுந்தாலும் உள்ளம் தூயங்கை நல்ல குணங்கள் அமையவில்லை யானால் அந்த அரசன் சிறந்த மேன்மையை அடைந்து கொள்ளான். இனிய நீர்மைகளின் வழியே சீர்மைகள் விளங்குவது வருகின்றன. ஒரு தேசத்தைத் தேசுபெறச் செய்ய வரியவன் மாசுபாதும் மருவாமல் தேசடையன்றுப் பிறக்கிறுக்க வேண்டும்.

மனித சமுதாயம் மன்னன் இயல்பின் படியே மன்னி வருதலால் அவனுடைய குணம் குற்றங்களை இயல்பாகவே அஃது அடைய நேர்கின்றது. அரசன் சிறு தவறு செய்தாலும் அது பெரிதாய் விரிந்து நாடு முழுவதும் பரவிக் கேடு படுகிறது.

நெறி நியமமாய் நின்று நீதி புரிய உரிய அரசன் சிறிய பிழை செய்ய நேர்ந்தாலும் பெரிய தெய்வ தண்டனை அவனைச் சேர்ந்து வருத்துகிறது. தலைமை தனி நிலைமையில் நிகழ்கிறது.

நிடத நாட்டு வேந்தன் ஆன நளன் அரிய பல குண நலங்கள் அமைந்தவன்; சிறக்க நீதிமான். நளநீதி என வழங்கி வரும் பழுமையால் இவனது நெறி முறையும் நீதி நிலையும் அறியலாகும். இந்த நல்ல அரசன் மீது பொல்லாத கலிக்குக்குப் பொருமை யுண்டாயது. குரோதம் கொண்ட அவன் இவனை எப்படியாவது கெடுத்துவிட வேண்டும் என்று கடுத்து மாவிந்த புரம் என்னும் இராச தானியை அடைந்தான். எவ்வழியும் யாதொரு பிழையும் காலைமையால் இவன் அருகே அவன் அனுக முடியவில்லை. ஏதாவது சிறு மாசு நேராதா? என்ற ஆசையோடு எதிர்பார்த்திருந்தான். யாதும் நிகழுவில்லை; கொடுங் கீடானுளை அவன் நெங்கங்காலம் நேர் நோக்கி நின்றான். பன்னி

ரண்டு வருடங்கள் கழிந்தும் இம் மன்னனிடம் மாசு ஏதும் காலையையால் அவன் மனம் சலித்து மீள நேர்ந்தான்; அன்று மாலையில் தேவ பூசை செய்ய இவன் கால் முகங்களைக் கழுவி னன்; அவ்வாறு கழுவும் பொழுது முழுதும் ரீரால் நனையாமல் இடது காலில் சிறிது வெளி இருந்தது; அதனிடே பிழையாக் கொண்டு கலி இவனைக் கதுவிக் கொண்டான். கொள்ளவே உள்ளம் திரிந்து சூதாடி அரசை இழுந்து அடவிப் புகுந்து மனைவி யைப் பிரிந்து அல்லல் பல அடைந்தான்.

ஆண்டுஇரண்டா றெல்லை அளவும் திரிந்தேயும்  
காண்டகைய வெங்கலியும் காண்கிலான்---நீண்ட புகழ்  
செந்நெறியால் பார்காத்த செங்கோல் நிலவேந்தன்  
தன்நெறியால் வேறேர் தவறு. (1)

சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தாங்கண்டு  
புந்து மகிழப் புகுந்துகலி---சிந்தைலாம்  
தன்வயமே ஆக்கித் தமைய ஞுடனிருந்தான்  
பொன்னசல மார்பற் புகைந்து. (2)

நாராய ஞைய நமன்று அவனடியில்  
சேராரை வெந்துயரம் சேர்ந்தாற்போல்---பாராஞும்  
கொற்றவனைப் பார்மடந்தை கோமானை வாய்மைநெறி  
கற்றவனைச் சேர்ந்தான் கலி. (நளவெண்பா)

நளைக் கலி தொடர்ந்திருக்கும் நிலையை இவை காட்டி  
யுள்ளன. நிகழ்ந்துள்ள நிலைமைகள் நினைந்து சிந்திக்கத்தக்கன.  
நிழலுமிழுந்து உதிரம் காலும் வயிரவாள் நிடதர் கோமான்  
எழுபவி வேந்தர் யாரும் இதுதிறை கொணர்ந்து எஞ்ஞான்றும்  
தொழுதனர் ஏத்தி நிற்பத் தொடுகடல் உடுத்த ஞாலம்  
முழுவதும் ஒருகோல் ஒச்சி முறைவழாதனித்தான்றே. [1]

கோவடு குருதி வேலான் கொழுஞ்சுடர் பட்ட காலைச்  
சேவடி கழுவ விண்றிச் செய்கடன் கழித்தல் நோக்கிக்  
காவலற் சேருங் காலம் கருதுபு பன்னீராண்டு  
மேவரு தான்றி யுற்ற வெங்கலி மேயி ஞேனே. (நைடதம்) (2)

கலி மேனிய வகையை இவற்றுலும் கண்டு கொள்ளுகிறோம்.

அரசன் எவ்வளவு நெறி நியமமாயிருக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி நன்கு விளக்கியுள்ளது. சிறிய தவறு நேரி

ஆம் பெரிய துயரங்களை அவன் அனுபவிக்க நேர்கின்றன. அரசு பதவி உயர்வான மகிழை யுடையது ஆயினும் அவம் புகாஸ் காப்பதில் அஞ்சத் தக்க கவலைகள் மிஞ்சி யிருக்கின்றன.

“ மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்;  
பிழையுயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்;  
குடிபுர வண்டும் கொடுங்கோல் அஞ்சி  
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்  
துன்பம் அல்லது தொழுதகவு இல்.”

(சிலப்பதிகாரம், 25)

அரசு ஆளுவதிலுள்ள கவலைகளையும் பொறுப்புகளையும் சேர மன்னன் இவ்வாறு பரிவோடு கூறியிருக்கிறார்கள். குறிப்புகளைக் கூர்ந்து நோக்கி ஓர்ந்து சிந்தித்துக் கொள்ள வேண்டும். பெரிய மகவாசி போல் அரசன் வெளியே தோன்றினாலும் வையம் காக்கும் வகையில் வெய்ய சஞ்சலங்கள் அவன் நெஞ்சில் பிரிந்து நிற்கின்றன. கவலைகள் காவலனைக் கதுவியுள்ளன.

Uneasiness lies the head that wears the crown.

[Shakespeare]

“ மணி மகுடம் தரித்த மன்னர் தலையில் இன்னால் நிறைங்கிருக்கிறது” என்னும் இது இங்கே எண்ண வரியது. ஆட்சி புரிவது அருங்க செயல்; அதனை மாட்சியாய் நடத்தின் மகிழை யுடையதாம். தெய்வ சாட்சியாச் செங்கோல் செலுத்துக.

709) தன்னை உயர்த்தித் தரணி தனைஆள  
முன்னவன் செய்த முதன்மையை—மன்னவன்  
எண்ணி உணர்வானேல் எவ்வழியும் புண்ணியமே  
நண்ணி வருவன் நயந்து.

(க.)

இ.ள்.

மாந்தருள் தன்னை வேந்தனு உயர்த்தி இறைவன் அருளி யள்ள தலைமையை அரசன் உணர்வான் ஆனால் எவ்வழியும் திருமே தழுவி விழுமிய நிலையில் ஒழுகி வருவான் என்க.

இது தருமம் கருதிக் கருமம் புரிக என்கின்றது.

ஒரு நாட்டை ஆளும் தலைமை அரிய பெரியதவப்பேற்றுவில் அமைகிறது. அகிலேஷக் நாயகன் ஆன ஆண்டவன் அருள் நலனைப் பூண்டவரே ஈண்டு அரசராய் வருகின்றார். தமது தலைமையின் நிலைமையை உணர்ந்து தம் கடமையை உரிமையோடு செய்து வருபவரே பெருமையடைந்து யாண்டும் மகிழமைடன் மருவி மிளிர்கின்றார். உரிய கருமம் உயர் தருமயாய் வருகிறது.

ஒத்து மனிதருள் ஒருவன் தலைமையாய் அரசாளவும் மற்ற வர் அவனுக்கு அடங்கி நடக்கவும் அமைந்திருப்பது சமுதாயத் தின் நியமமாய் நேர்ந்து வந்துள்ளது. அவயவங்கள் சேர்ந்து அங்கம் இயங்குவது போல் சமுதாயம் தொடர்பான உறவுரிமையால் இயங்கி வருகிறது. தொடர்புகள் தொன்மை தோய்ந்தன.

பின்னோக்குத் தங்கை, மீனோக்கு நாயகன், மாணவனுக்கு ஆசான் அமைந்துள்ளது போல் உலகக் கூட்டத்துக்கு அரசன் தலைவருய் அமைந்திருக்கிறார்கள். உரிமையான நல்ல தலைவன் இல்லையானால் அந்த இனம் ஒழுங்கு முறை சிறைதந்து அல்லவும் பல அடையும். ஒரு நாட்டில் அரசு முறை அற்றபோது அந்த நிலை அராசகம் என நின்திக்கப்படும். நாதியற்ற நாடு; கேள்வி கேட்பார் இல்லை என இன்னவாறு இன்னலுமுந்து சொல்வ தெல்லாம் தலைவன் இல்லாத நிலைமையால் நேர்ந்து வருகின்றன. வேந்தன் இல்லையானால் மாந்தர் வர முவு மருண்டு இருண்டு யாண்டும் புலையாய்ப் பொல்லாத நிலைகளில் புரண்டு குலையும்.

வேந்தனே இல்லா விடின் உலகத்து

மேலது கீழுதாம்; மணம் செய்

காந்தனுக்கு அடங்கிக் கனத்திரம் நடவாள்:

காதலர் தங்கைசொற் கேளார்;

மாந்தர் வேளாண்மை முதல் தமக்குரிய

வளமைகூர் தொழில்களின் முயலார்;

சாந்தரும் தீயர் ஆவரேல் தீயர்

தன்மையைச் சாற்றுமாறு எவ்வே?

(1)

நம்மனை மைந்தர் கிரகவாழ்வு எல்லாம்

நரபதியால் அவன் இலனேல்

அம்மனை தீயர் கைவசம் ஆவள்;

அருங்கு கொள்ளியாம்; நானும்

வெம்மையோடு ஒருவர் ஒருவரை உண்பார்;  
மேலவர் அச்டரால் மெலிவார்;  
ஏம்மத தெல்லாம் உணர்ந்து அரசாணைக்கு  
அமைதல் நற்குடிகளின் இயல்பே. (நீதிநூல்) (2)

ஒரு நாட்டில் தலைமையான அரசன் இல்லையானால் அங்கே  
பங்கள் நிலைமை என்னும்? என்பதை இவை தொகையாச்  
காட்டிக் காட்டியுள்ளன. பூமிபாலகன் என அரசுனுக்கு ஒரு  
பெயர் அபைத்துள்ளது; பூமியை அவன் பரிபாலித்து வரும்  
உண்மையையும் உரிமையையும் இப்பேர் சீராகத் துவக்கி  
கீர்க்கிறது. காப்புத் தெய்வமாய்க் காவலன் காட்சி புரிந்துளான்.

அரசன் நீதி நெறியே ஆண்டுவரின் அந்த நில மண்டலம்  
அதிசய வளங்களை யுடையதாய்ப் பல மண்டலங்களும் துதி  
பார்த்துவர யாண்டும் புகழ் ஒளி வீசிப் பொலிந்து விளங்கும்.

(நீதிரயறிந்து உவாவை நீக்கி முனிவழி முனிந்து வெஃகும்  
இறையறிந்து உயிர்க்கு நல்கும் இசைகெழு வேந்தன் காக்கப்  
பாராறைத்துவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னின் பொன்னின்  
நிறைப்பாரம் சொரிந்து வங்கம் நெடுமுது காற்றும் நெய்தல்.

(இராமாயணம்)

அரசனுடைய நீர்மை சீர்மைகளையும், அவன்து காப்புத்  
நிறத்தையும், அவனால் பூமி அடைந்து வரும் சேமத்தையும்  
இக்கனி சுவையாக உணர்த்தியுள்ளது. கப்பலின் ஏற்றுமதி  
யைக் காட்டி வந்த கனி ஆட்சியின் மாட்சியையும் அதிவிநயமாக்  
காட்டி யருளினார். சிறந்த அரசனுடைய பரிபாலனத்தால் பூத  
லாம் ஆறுதல்லடங்கிருத்தல் போல் சுயந்து சென்ற பாரத்தை  
இறக்கிவிட்டுத் துறைமுகத்தில் மரக்கலம் தனியே சுகமாயிருந்தது;  
அந்த இருப்பை இங்ஙனம் சிறப்பா விளக்கி யிருக்கிறார்.

முறை அறிதல், அவாவை நீக்கல், முனிவழி முனிதல்,  
இறையறிதல், உயிர்க்கு நல்கல் முதலை குண நலங்கள் அரசு  
நிறுக்கு மண நலங்களாம். தனக்கு உரிய இறைவரியைத் தவிர  
அரசன் வேறு பொருளை விரும்பலாகாது; முறை தவறி  
விரும்பின் குடிகள் அஞ்சுவர்; அஞ்சவே அது கொடுங்கோன்  
மையாய் விரிந்து நெடும் பழியோடு கடுங்கேடுகளை விளைக்கும்.

வேலொடு நின்றன் இனென் ரதுபோலும்  
கோலொடு நின்றன் இரவு.

(குறள், 552)

நாட்டிலே அரசன் குடிகளிடம் பொருளை வலிந்து கேட்டால் காட்டிலே வேடன் மக்களை நலிந்து வழிப்பறி செய்வது போலாம் என அதன் கொடுமையை இது உணர்த்தி யுள்ளது.

இறையில் வாளொடு மாவழங் குறுவனத்து ஓடி  
மறவன் ஓர் பொருள் தருகென இரத்தலை மானும்  
இறைவன் வாழ்குடி தன்னில்லன் ஞாருபொருள் இரத்தல்  
அறவன் ஆகிய நீ இதை அறிந்திலை அந்தோ.

(பிரபுவிங்கலீலை)

குடிகொன்று இறைகொள்ளும் கோமகற்குக் கற்று  
மடிகொன்று பால்கொள்ளு மாண்பே---குடிஓம்பிக்  
கொள்ளுமா கொள்வோற்குக் காண்டுமே மாநிதியம்  
வளளத்தின் மேலும் பல. (நீதிநெறி விளக்கம்)

அரசன் ஆசை மண்டி அநியாயமாய்க் குடிகளிடம் பொருளைக் கேட்கலாகாது; கேட்டால் அது கேடாய் அவனுக்குப் பழியை விளைக்கும் என இவை காட்டியுள்ளன. பசுவுக்குப் பசும் புல்லை வயிறு திறையலுட்டிப் பாலைக் கறப்பது போல் குடிகளுக்கு இதம் செய்து உதவி அவரிடமிருந்து பருவம் அறிந்து திறை பெறுவதே அரசு முறையாம்; அந்த முறை கடந்து பேராசைப் படுவது பெரிய கொடுமையாம். தன் மேல் அன்பும் பிரியமும் மாந்தரிடமிருந்து நாளும் வளர்ந்து வர வேந்தன் முறை புரிந்து வர வேண்டும்; அவர் அஞ்சி அடங்க அதி காரமாய் ஆள நேரின் அந்த ஆட்சி பரிதாபமாய் வீழ்ச்சியுறும்.

“He that only rules by terror

Doeth grievous wrong.”

(Tennyson)

“குடிகளை அச்சுறுத்தி ஆளுகிற அரசன் கொடிய தீமையைச் செய்தவனுக்கிறுன்” என டென்னிசன் என்னும் ஆங்கிலக்கவிஞர் இங்ஙனம் கூறியிருக்கிறார். மக்கள் பால் அன்பு பொங்கி வர ஆண்டு வருக; அதுவே அரசுக்கு நீண்ட இன்பமாம்.

நாளும் குடிகள் நயந்து மகிழ்ந்துவர  
ஆளும் அரசே அரசு.

இதனை அரசன் நாளும் சிந்தித்து வர வேண்டும்.

800 மாந்தர் அமைதியாய் வாழ்ந்து வரின்த  
வேந்தன் மகிமை விளக்கிவரும்—மாந்தர் தாம்  
அல்லது நேரினே அவ்வர செவ்வகையும்  
புல்லர சாகும் புலை.

(7)

இ-ள்.

தனது குடிசனங்கள் மன அமைதியுடன் இனிது வாழ்ந்துவரின் அந்த அரசனுடைய மகிமை அதிசய நிலையில் உயர்ந்து விளங்கி வரும்; குடிகள் அல்லது நேர்ந்தால் அவன் புலியனு யிழிந்து புலையடைந்து ஒழிந்து போவான் என்க.

ஒருவனுடைய பிறப்பு சிறப்படைந்து வருவது அவனது செயல் இயல்களின் உயர்வுகளாலும் இனிமைகளாலுமேயாம். சுவைகள் சுரந்து வரும் அளவு கணிகள் சிறந்து உயர்வடைந்து வருகின்றன; மனிதனும் அவ்வாறே இனிய நிலையளவு புனித ஞய் உயர்ந்து தனி மகிமை அடைந்து வருகிறான். உள்ளம் இனியதாய் உயர உரை செயல்கள் யாவும் இனியனவாய் உயர்தலால் மன நலமுடைய அந்த மனிதன் இனமான பல நலங்களும் உடையஞய் மாநிலத்தில் யாண்டும் மகிமைபெறுகின்றான்.

மனிதருள் தலைமையாய் வருகின்ற அரசன் எவ்வழியும் செவ்வியஞய் உயர்ந்து வருவது சீரிய நியமமாய் நேர்ந்தது. ஈழமுதாயத்தைத் தகுதியாகப் பேணிவரும் தகைமை மிகுதியாக அமைந்த போதுதான் அவன் மேன்மை மிகப் பெறுகின்றான். சிறந்த அரசனது உயர்ந்த ஆட்சிக்கு அடையாளம் மாந்தர் யாவரும் மகிழ்து வாழ்ந்து வரச் செய்வதேயாம். குடிகளை உயர்த்திக் குண்மா வாழச் செய்பவன் முடி உயர்ந்து முதன் மையாய் நிலவுகின்றான். உலகம் அவனை உவங்து கொண்டால் வதால் பூமித்திலகம் எனப் பொலிந்து விளங்குகிறான். மன் ஜூயிர் இனிது வாழ இன்னருள் புரிந்து மன்னி வருகிற மன்னன் வாழ்வை வையமும் வானமும் உன்னி வாழ்த்தி வருகின்றன.

வாழ்கநின் வளனே நின்னுடை வாழ்க்கை  
வாய்மொழி வாயர் நின்புகழ் ஏத்தப்  
பகைவர் ஆரப் பழங்கண் அருளி  
நகைவர் ஆர நன்கலம் சிதறி  
ஆன்றவிந்து அடங்கிய செயிர் தீர் செம்மால்!

வான்தோய் நல்லிசை உலகமொடு உயிர்ப்பத்  
 துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்  
 மாயிரும் புடையன் மாக்கழல் புனீந்து  
 மன்னயில் ஏறிந்து மறவர்த் தரீ இத்  
 தொன்னிலைச் சிறப்பின் நின்னிழல் வாழ்ந்துக்குக்  
 கோடற வைத்த கோடரக் கொள்கையும்  
 நன்று பெரிது உடையையால் நீயே  
 வெந்திறல் வேந்தே ஆவ் உலகத் தோர்க்கே. (பதிற்றுப்பத்து)

நார் முடிச் சேரல் என்னும் மன்னனுடைய குணை மாண்பு  
 களையும் ஆட்சிமுறைகளையும் அருள் நிலைகளையும் இது உணர்த்தி  
 யுள்ளது. காப்பியரே என்னும் சங்கப் புவவர் இவ்வேந்தனை  
 யியந்து இங்ஙனம் பாடியிருக்கிறார். ஆன்று ஆவிந்து அடங்கிய  
 செயிர்தீர் சேம்மால்! என்று நெரே வினித்திருப்பது இவனுடைய  
 சீர்மை நீர்மைகளைத் தெளிவார் வெளிப்படுத்தி நிற்கிறது.  
 இவ்வுலகத்தோர் உவந்து வாழும் வகையை இவன் உணர்ந்து  
 செய்திருக்கிறான். உதவி நிலை உள்ளத் தகுதியால் உயர்ந்துள்ளது.

சித்த சாந்தி மனிதனுக்குப் பெரிய பாக்ஞியம்; தரும  
 நெறி தழுவி ஒழுகி வருகிற புனிதம் உடையார்க்கே அஃது  
 இனிது அமையும். தனது ஆட்சியில் வாழுகின்ற மக்கள் மன  
 அமைதியோடு வாழ்ந்து வரும்படி செய்கிற அரசன் நல்ல  
 நீதிமான் ஆகிறான். அல்லல் அவலங்கள் இல்லாத போது தான்  
 அமைதியான இனிய வாழ்வு யாண்டும் ஈன்கு சூந்து வருகிறது.

இவ் அதிகாரத்தின் தோகைக் குறிப்பு.

குண நலமே அரசுக்கு உயர் நிலை.

உண்மை நேர்மைகள் ஒளி தருகின்றன.

காரியம் கருதல் சீரிய பெருமை.

மாந்தர் மகிழ்வு வேந்தர்க்கு உயர்வு.

மன்னுயிர் இன்புற மன்னன் மாண்புறும்.

கரப்பு முறை கடவுள் நிலை.

புனித நீர்மை புண்ணிய மாகும்.

சீலம் உடையான் ஞாலம் உடையான்.

கருதி உணர்வது உறுதி தருவதாம்.

பல்லுயிரும் வாழ நல்லரசு ஆளுக.

அயிவது மாட்சிமுற்றிற்று.

# வண்பத்தோராம் அதிகாரம்.

வீரம்.

ஏங்காவது யாண்டும் உள்ளம் தளராத உயர்ந்த உறுதினிலை. அரசுக்கு உரிய சூணமாண்புகளுள் வீரம் தலைமை ஆனது ஆதலால் அந்திலைமை தெரிய ஈண்டு முதன்மையா வைக்கப்பட்டது. ஆட்சியின் மாட்சிக்கு வீரம் எவ்வழியும் உரமாய் உதவி பூரிந்து வருகிறது; அவ் வறவுரிமை இங்கே காட்சியாய் வந்தது.

801. வீரம் அரசுக்கு மேலான நீர்மையாய்த் தீரம் புரிந்து திகழ்தலால்—வீரம் உடையான் எவையும் உடையான்; இலனேல் அடையான் மகிமை அவன். (க)

இ-ள்

அரிய பல மேன்மைகளை வீரம் ஆற்றி யருஞ்சுதலால் அரசுக்கு அது மேலான பான்மையாய் அமைந்துள்ளது; அதனை பரிமையாக வுடையவன் எல்லா நலன்களும் ஒருங்கே யுடைய உயர்ந்து விளங்கி அரிய மகிமைகள் பெறுகின்றனன்க.

ஆனாலும் தலைபையில் வழி முறையே தொடர்ந்து வருகிற அரசு மாபீடும் அரிய பல பெரிய சூணங்கள் மருமமாய் மருவி வருகின்றன. அந்தீர்மைகளுள் வீரம் பெருவரவாய்ப் பெருகியுள்ளது. உறுதி ஊக்கங்கள் தழுவி உள்ளத்தில் எழுகின்ற உயர்ச்சியான உணர்ச்சி வீரம் என நின்றது. எவ்வழியும் யாண்டும் கிழவுலையாத தலைமைத் தன்மையே வீரம் ஆதலால் அதனையுடைய உயர் புகழாளராய் ஒங்கி ஒளி பெற்று நிற்கின்றார்.

உலகத்தை ஆள நேர்ந்த அரசர் எதிர்கின்ற இடையூறுகளை நித்தி எழுகின்ற கலகங்களை அடக்கி மனித சமுதாயத்தை இல்லாத பாதுகாக்க வேண்டியிருத்தலால் அவர்க்கு வீரம் இயலுமிடையாய் ஏய்ந்துள்ளது. நீதி முறையை நெறி யே நடத்த வள்ளது வீரமே ஆதலால் அது அரசுக்குத் தலைமைத் தன்மை பொருள் சார்ந்து சாதி நீர்ப்பையாத் தோய்ந்து நின்றது.

நிதியும் வீரமும் கொடையும் மன்னர்க்குச் சாதியின் தருமமாய்ச் சார்ந்து நின்றன;

ஒதிய மூன்றினில் ஒன்று குன்றினும்  
போதிய அரசியல் புகழ்பெறுத்தரோ. (1)

வீரமே பகைவரை அடக்கும்; மெய்க்கொடை.  
வாரமே புகழினை வளர்க்கும்; நீதியின்  
சாரமே தரணியைத் தாங்கும்; இந்தமுச்  
சீரமை அரசனே தேவன் ஆவனால். (2)

வீரமில் வேந்தனும், விளைவில் பூமியும்,  
நீரமில் குளமும் நல் நிறையில் பெண்மையும்,  
தாரமில் வாழ்க்கையும், தகவில் நெஞ்சமும்,  
நேரென லாயிழி நிலையில் ஆழுமே. (3)

செயிருறு களைகளைச் செகுத்து நீக்கிநற்  
பயிர்களைக் காத்தல்போல் படுவெம் பாதக  
வயிரரைச் சுட்டற மடித்து மாண்புறும்  
உயிர்களைக் காப்பதே உலகம் காப்பதே. (4)

(வீரபாண்டியம்)

இந்தப் பாசுரங்கள் இங்கே நன்கு சிந்திக்கத் தக்கன.

அரசியல் அமைதிகளும் அரசுக்கு வீரம் உறவுரிமையா  
யுறுதி புரிந்துள்ள தகைமையும் உணர வந்தன. ஆண்மை உறுதி  
ஊக்கம் தீர்ம் தைரியம் சூரம் சௌளியம் பராக்கிரமம் என்னும்  
மொழிகளில் வீர ஒளி வீசியுள்ளது. தலைமையான உயர்வு  
எங்கே இருக்கிறதோ அங்கே வீரம் இயல்பா நிலை மிளிர்கிறது.

கல்வி ஞானம் தானம் தயை முதலிய நிலைகளில் சிறந்து  
நிற்பவரும் வீரத்தை மருவியே உயர்ந்து ஒளி மிகுந்து வருகின்றார். கல்வி வீரன், ஞான வீரன், தான வீரன், தயா வீரன்  
எனப் புகழ் பெற்று வந்துள்ளவர் வீரத்தின் வியணிலையை  
நயமா விளக்கி நிற்கின்றார். வினையாண்மையில் சதுர ஞய  
உயர்ந்து வருபவனைக் கரும வீரன் என உலகம் உவந்து கூறுகிறது. தருமத்தை யாண்டும் உறுதியாத் தழுவிவருபவனைத் தரும  
வீரன் என்கின்றார். சத்திய வீரன் என அரிச்சந்திரன் உத்தமமான  
பேர் பெற்று உலக சேரதியாய் ஒளி வீசி நிற்கின்றார்.

குண நலங்களுள் வீரம் எத்தகையது? உயர் நிலையிலுள்ள  
அரசர்க்கு அது எவ்வாறு உயிர் நிலையாயுள்ளது? என்பதை

ஷ்வரேக உய்த்துணர்ந்து கொள்கிறோம். சத்திரியர்க்கு வீரம் பூர்வி நிலையமாய் விளங்கி வித்தக நலங்களை விளைத்து நிற்கிறது.

இராமன் இலங்கை மேல் படை எழுச்சி செய்தபோது இராம யே கடல் கடக்க நேர்ந்தது. கடலின் அதிதேவதையான ஸ்ரூபனை நேரே காண விருப்பினான்; வேத விதி முறையே பார்த்த செபம் செய்து அலைவாய்க் கரையில் தவம் புரிந்து இருங்கான்; ஏழு நாள் ஆகியும் அவன் வரவில்லை; ஆகவே கோசலீச் சிரங்கத்துக்குக் கோபம் மூண்டது; “எளிய பரதேசி என்று கான்னை இகழ்வா எண்ணி யுள்ளான்; அவனு து உள்ளச் சிரங்ககை அழித்து ஒழிக்க வேண்டும்” என உருத்து மூண்டான். அப்பொழுது இவ்வீரன் உரைத்த உரைகள் உக்கிர ஸ்ரங்களாய் ஒளி வீசி எழுந்தன. சில அயலே வருகின்றன.

பாரம் நீங்கிய சிலையினான்; இராவணன் பறிப்பத் தாரம் நீங்கிய தன்மையன்; ஆதலின் தலைகசால் வீரம் நீங்கிய மனிதன்னாறு இகழ்ச்சிமேல் விளைய ஈரம் நீங்கியது எறிகட லாமென இசைத்தான். (1)

கானிடைப்புகுந்து அருங்கனி காயோடு நுகர்ந்த ஊனுடைப்பொறை உடம்பினான் என்று கெரண்டுணர்ந்த மீனுடைக் கடற் பெருமையும் வில்லொடு நின்ற மானுடச்சிறு தன்மையும் காண்பரால் வானேர். (2)

(இராமா, வருணனை வழி வேண்டு படலம்)

மானவீரன் கூறியுள்ள இவ்வரைகளில் இயற்கையான ஸ்ரங்கர்ச்சிகள் ஒங்கி நிற்கின்றன. உள்ளக்கண்களால் ஊன்றி ஸ்ராக்கி உண்மைகளை உணர வேண்டும். மானச தத்துவங்கள் ஸ்ராக்க விநயமா விளைத்துள்ளன. யூகமாயுணர்பவர் உயிரின் ஸ்ராமகளைக் கூர்மையா ஓர்ந்து தேர்ந்து உவந்து கொள்வார்.

வீரம் நீங்கிய மனிதன் எனத் தன்னை எளிதாக எண்ணியதன ஸ்ரூபே வருணன் நேரே வரவில்லை என்று இவ்வீர மூர்த்தி ஸ்ராட்டு வில்லால் வெல்ல முயன்றது சொல்லால் விளங்கி நின்றது. வீரம் இல்லையானால் அந்த மனிதன் சாரம் இல்லாதவனுய்த் தாழ்ந்து படுவான் என்பது இங்கே ஓர்ந்து கொள்ள வந்தது. நூதாசால் என வீரத்துக்குத் தந்துள்ள அடை கூர்ந்து சிந்திக் கூத்தக்கது. தரும நீதிகளுக்கு உரிமையாய் வருகிற தறுகண்

மையே வீரம் ஆதலால் அதன் வியனை மேன்மை தெளிய வரகும். சுத்த வீரம் உத்தம நீர்ப்பையாய் ஒளி மிகுந்துள்ளது.

அறவு அருள் அமைதி முதலிய இனிய நீர்மைகள் பல இராமனிடம் பெருகியுள்ளன. அவற்றுள் எல்லாம் வீரமே இக்கோமக்னை அதிமேன்மையா மகிழைப் படுத்தியுள்ளது. தனது மனைவியைக் கவர்ந்து போன இராவணைனை வென்று அவ்வுத்தமியை மீட்டியருளியது இவனது சுத்தவீரமே. இதனை உய்த்து உணர்பவர் வீரத்தின் உன்னத நிலையை ஓர்ந்து தெளிந்து கொள்வர். வீரச் சேவகன், வீர வில்லி, வீரக் குரிசில், வீரநாயகன் என இந்த ஏந்தல் வீரப் பேரால் விளங்கி நிற்றலால் வீரத்தோடு வேந்தக்குள்ள உரிமை வெளிப்பட்டு நின்றது.

### 802. உள்ளம் தளரா துறுதி குலையாது

வெள்ளமென அல்லல் மிடைந்தாலும்—தள்ளாரிய

வீரம் உடையான் விறல்வேந்த ஞய்னின்று

தீரமே செய்வன் தெளிந்து.

(2)

இ-ள்.

அல்லல் பல அடைந்தாலும் நல்ல வீரம் உடையவன் உள்ளம் தளராமல் உறுதி குலையாயல் அரிய காரியங்களை ஆராய்ந்து செய்து யாண்டும் வெற்றி வேந்தனுய் விளங்கி நிற்பன் என்க.

உயர்ந்த உள்ளத் திண்மை சிறந்த பண்பாடுகளால் அமைந்து வருகிறது. நேர்மை வாய்மை முதலிய புனித நீர்மைகள் உடையவர் நல்ல மனவுறுதி யுடையராய் மகிழை தோய்ந்து வருகின்றார். கள்ளம் கபடு கரவு முதலிய இழுவுகள் உடையவர் எவ்வழியும் கோழைகளாய் இழிந்து நிற்கின்றார். சிறிய இயல்புகள் மருவிய அளவு மனிதன் பெரிய மேன்மைகளை இழுந்து விடுகின்றன. அச்சமும் திகில்களும் அவனை உச்சமாப் பற்றிக் கொள்ளுகின்றன. கொச்சைகள் பேட்டுகள் கோழைகள் என எள்ளி இகழப் படுபவர் இழிவான பழிகளோடு அழிவுறுகின்றனர். வீர தீர சூர் என்பவர் விழுமியராய் விளங்குகின்றனர்.

ஆண்மை, தீரம், அஞ்சாமை என்னும் மொழிகள் மேன்மையான ஒளிகளை யாண்டும் வீசி நிற்கின்றன. ஆண்டகை

விரன் அருந்திறலாளன் என உகம் உவந்து புகழு நேர்ந்தவர் மயர்ந்த குலவீரராய் ஒளி பெற்று நிற்கின்றார். ஆண்டகை என இராமனைக் காவியப் புலவர்கள் யாவரும் ஆவலோடு கூறி வருவது அவனது அருந்திறலாண்மைகளை வியந்து மகிழ்ந்தேயாம். அரிய கடல் கடந்து பெரிய போர் புரிந்து கொடிய நிருதர் குழுவை அடியோடு முடிய நூற்றிலிரும் அவ்வீரனது ஊக்கமும் உறுதியும் உரையிடலரியன. வேந்துக்கு உரிய உயர் நீர்மைகள் யாவும் அவ்வேந்தலிடம் எவ்வழியும் திவ்விய ஒளிகளை வீசியுள்ளன. அஞ்சாத ஆண்மை எஞ்சாத மேன்மையாய் நின்றது.

அஞ்சாமை ஈகை அறிவுக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.

(குறள், ५४२)

மன்னனிடம் மன்னியிருக்க வரிய குண நலங்களைத் தேவர் இன்னவாறு குறித்திருக்கிறார். அஞ்சாமையைத் தலைமையாக முதலில் நிறுத்தியதால் அரசுக்குத் தனி உரிமையான அதன் நிலைமை தெரிய வந்தது. அஞ்சதல்=மனம் கலங்குதல். கலங்கிய நீரில் உருவும் சரியாக் காண இயலாது; அதுபோல் நிலைகுலைந்த நெஞ்சு எதையும் செய்ய இயலாது. மனத்தின்மையோடு மருவி டுள்ளவனே வினைகளைத் திண்மையாச் செய்து வியன் பயன்தாண்கிறான். மேன்மையாய் ஆளவுரிய அரசனிடம் அரிய பல பான்மைகள் மருவியிருந்த போதுதான் அந்த ஆட்சி சிறந்து விளங்கி வரும். உரிய நீர்மைகள் உயர் சீர்மைகளாகின்றன.

அனுகிதை என்னும் அரிய நூலில் அரச நீர்மைகள் வரிசை பாக் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றை மேல் நாட்டாரும் நிரும்பி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றனர். வேந்தின் இயல்புகள்விழைந்து கொள்ளவந்தன; சில அயலேவருகின்றன.

“Nobility, enlightenment, courage, forgiveness, truth, equability, absence of fear, absence of stinginess, straightforwardness, purity, dexterity, valour.” (Anugita)

“பெருந்தன்மை, தெளிவு, தைவியப், சுகிப்பு, சுத்தியம், மனோக்கு, அஞ்சாமை, உலோபம் இல்லாமை, நேர்மை, நாய்மை, சாதுரிய சாகசப், வீரப்” என்னும் இவை நல்ல அரசுக்கு உரிய தன்மைகளாம். இவை இங்கே கருத வரியன.

தனக்கு உரிமையான இனிய இயல்புகள் நன்கு அமைந்துள்ள அளவுதான் எந்த வேந்தனும் ஒளி பெற்று உயர்ந்து வருகிறன். உள்ளம் தளராத உறுதியும் தரும நீதியும் அரசியலுக்கு உயர் மகிழ்ச்சிகளை அருளுகின்றன. அங்கீர்மைகள் தோய்ந்த அரசனை உலகம் உவந்து போற்றிப் புகழ்ந்து கொண்டாடுகின்றது.

“அரசியல் பிழையாது அறநெறி காட்டிப்  
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது  
குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையில்  
வழிவழிச் சிறக்கனின் வலம்படு கொற்றம்;  
உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெற்றும்  
பொய்சேண் நீங்கிய வாய்ந்த பினேயே!  
முழங்குகடல் ஏணி மலர்தலை உலகமொடு  
உயர்ந்த தேநத்து விழுமியோர் வரினும்  
பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே!  
கெடாது நிலைஇயர்நின் சேண்விளங்கு நல்லிசை.

(மதுரைக் காஞ்சி)

நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னனுடைய நிலைமை நீர்மைகளை இது குறித்துள்ளது. மாங்குடி மருதனூர் என்னும் சங்கப் புலவர் இக்கோமகனுடைய குணங்களையும் அரசியல்முறைகளையும் நெறிகளையும் சுவையாகப்பாடியிருக்கிறார்.

இனிய அமிர்தத்தோடு உயர்ந்த பொன்னுலக வாழ் வகிடப்பது ஓயினும் பொய்பேசு மாட்டான்; இவ்வுலகத்தோடு சிறந்த தேவர்கள் திரண்டு வந்தாலும் பகைவர்க்கு அஞ்சிப் பணிய மாட்டான் என்றதனால் இவனது சத்திய நிலையையும் சித்தத்தின் திடத்தையும் உத்தம வீரத்தையும் ஓர்ந்து உணர்ந்து கொள்கிறோம். நீதிமன்னர் நித்தியசோதிகளாய் நிலவுகின்றனர்.

இத்தகைய மேலான அரசரை இங்காடு முன்னம் பெற்றி ரூந்துள்ளதை நினைந்து வியந்து நெஞ்சம் களிக்கின்றோம். பொய் நீசம் என நீங்கி யாண்டும் எவ்வழியும் மெய்யே பேசி மேன் மை நீண்ட அந்தப் பாண்டியன் ஆண்டு வந்த நாட்டிலே இன்று பொய் பரவியிருக்கும் புலை நிலை குலை நடங்கச் செய்கின்றது.

நானுமல் பொய்பேசி நாசமாய்ப்  
போகின்ற நாட்டார் என்று

கோணமல் நிலைதெரிந்து குடிகேட்டின்  
புலையுணர்ந்து கொள்வார் அம்மா!

என்று பாரத மாதாகிடம் ஈரநெஞ்சினர் இங்ஙனம் இரங்கி முறை யிட்டுக் கரைந்து வருகின்றனர். தகுதியான அரசர் இந்நாளில் இல்லையாயினும் ஒவ்வொருவரும் அரச நீர்மை தோய்ந்து இந்நாட்டு மன்னராகலாம். மேன்மையாய் உயர்வதும் கீழ்ப்பையாய் இழிவதும் அவரவர் இயல்பாலேயாம். நல்ல மனம் கெட்டது ஆனால் பொல்லாத விளை ஒட்டிக் கொல்லும். தன்விளை தன்னைச் சுடும் என்பது நெடிய பழுமொழி. அவனவன் கேட்டுக்கு அவனவனே யாண்டும் பூரணமான காரணன் ஆகின்றுன்.

“Our destiny in our hands. On the new road, we must now go forward. (Alexis carrel)

“நமது விதி நம் கையில் உள்ளது; புனிதமான புதிய வழியில் இனி நாம் மேலே போக வேண்டும்” எனப் பிரஞ்சு தேசத்து ஸ்ரு விஞ்ஞானி இங்ஙனம் மெய்ஞ்ஞானம் கூறியிருக்கிறார்.

நல்ல வீரம் தோய்க்கு உள்ளம் புனிதமாய் உயர்ந்து கொள்க; எல்லா மேன்மைச்சும் உண்ணை உவந்து கொள்ளும்.

803. சிங்கக் குருளை சிறிதெனினும் திண்டிறல்சேர் வெங்கட் காரியும் வெருவுமால்—அங்கதுபோல் வீர மரபோன் வெகுண்டால் பெரும்படையும் போரில் உடைந்தொழிந்து போம். (ஈ)

இ-ன்

சிங்கக்குட்டி சிறியது ஆனதும் அதனைக் கண்டால் பெரிய தயானையும் அஞ்சி ஓடும்; அதுபோல் வீரமரபோன் இளையன் ஆயினும் அவன் எதிரே பெரிய படைகளும் உடைந்து ஒழிந்து போம் என்க. குருளை என்றது உரிய இளமை தெரிய வந்தது.

உலகம் அரசனைப் பெருமையாக் கருதி வருகிறது. அரிய பல குணங்கள் அவனிடம் மருவி வருதலால் பிறப்பிலேயே பிறப்படைய நேர்ந்தான். வயதில் இளைஞன் ஆயினும் முதியரும் அவனை மதித்து வணங்கிப் போற்றுகின்றனர். அருந்திறலான் கூம் அரச மரபிடம் பொருத்தி வருதலால் இளைஞர் எனிலும்

அவர் பால் விழுமிய நிலையைக் கருதி மரியாதையாய் யாரும் ஒழுகுகின்றனர். பிறப்புரிமையில்கிறப்புகள் பெருகிவருகின்றன.

அனையறை பாம்பும் அரசும் நெருப்பும்  
முழையுறை சீயமும் என்றிவை நான்கும்  
இனைய எளிய பயின்றன என்று எண்ணி  
இகழின் இழுக்குத் தரும். (ஆசாரக்கோவை)

பாம்பும் சிங்கமும் சூட்டியாயிருந்தாலும், நெருப்புச் சிறி தாயிருந்தாலும் அவற்றை எளிமையா எண்ணி நெருங்கலாகாது; அதுபோல் அரசையும் கருதி ஒழுக வேண்டும் என இது காட்டியுள்ளது. அரசு நிலையை உணர வரிசை உரிமைகள் வந்தன.

சிங்கம் மிருகங்களுக்குத் தலைமையானது; பெருமிதமும் கம்பீரமும் உடையது; மிருக ராசன் எனப் பேர் பெற்றது. அரசன் மனிதருக்குத் தலைமையானவன்; வீர கம்பீரமுடைய வன்; நராதிபன் என்று பேர் பெற்றுள்ளான். இத்தகைய கொகை வகையினால் சிங்கம் அரசருக்கு உவமையாய் வந்தது.

சிங்கக் குருளைக்கு இடும் தீஞ்சுவை யூனை நாயின்  
வெங்கட கடுங்குட்டிக்கு ஊட்ட விரும்பினாலோ?

(இராமா, நகர் 117)

சிங்க ஏறு அனைய வீரன்.

[இராமா, கங்கை, 43]

இராமனைச் சிங்கக்குருளை, சிங்க ஏறு என இவை குறித் துள்ளன. வெல்லும் விறலைக் குறிப்புகள் விளக்கி நின்றன.

கொல்லும் சிங்கக் குட்டியும் போன்றிவ் வுலகு ஏத்தச் செல்லும் மன்றே சீவகன் தெய்வப் பகை வென்றே.

[சிந்தாமணி 364]

சிங்கக்குட்டி எனச் சீவகனை இது சுட்டியுள்ளது.

'He was a lion in the fight.' (Roderick)

'போரில் அவன் ஒரு சிங்கப்' என மேல் நாட்டாரும் வீரத்துக்குச் சிங்கத்தை நேரே உவமை கூறியுள்ளனர்.

சின்னக் குட்டியாயிருந்தாலும் சிங்கம் பெரிய மதயானை யையும் வெல்ல வல்லது. இளைஞராய் இருந்தாலும் சிறந்த அரசு குமாரர் எதிர்ந்த பகைவர் எவரையும் வெல்ல வல்லராய் வீர கொண்டு நிற்கின்றார். அவ் வீர நிலை நேரே தெரிய வந்தது.

நாகால் வளவன் என்பவன் ஒரு சோழ மன்னன். இளஞ்சேட் சென்னி என்னும் அரசனுடைய அருமைத் திருமகன். இவன் இளமையாயிருக்கும் போதே தந்தை இறந்து போனான். தாயா நிகள் அரசரிமையை வலிந்து சுவர்ந்து கொண்டார்; இவனைக் கொல்ல மூண்டு அல்லல் பல செய்து சிறைப்படுத்தி யிருந்தார். அந்தக் கொடிய சிறையைக் கடந்து வெளியே வந்து நெடிய பகைவரை நேரே வென்று தொலைத்துத் தனது அரசை அடைந்து அதிசய நிலையில் இவன் ஆட்சி புரிந்தான். இளமையிலேயே வீரத்திற்கில் விளங்கியிருந்த இவனது தீர தைரியங்களை வியந்து வீர வெந்தன் என்று உலகம் புகழ்ந்து போற்றியது.

“கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்  
விறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி  
அருங்கரை கவியக் குத்திக் குழி கொன்று  
பெருங்கை யானை பிடிபுக் காங்கு  
நுண்ணிதின் உணர நாடி நண்ணூர்  
செறிவுடைத் திண்காப் பேறிவாள் கழித்து  
உருகெழு தாயம் ஊழின் எய்தி” [பட்டினப்பாலை]

பகைவர் செய்த சதியிலிருந்து தப்பி வெளியேறி அவரை அடியோடு வென்று இவன் முடி சூடி அரசாண்ட நிலையை இந்நால் விரிவாக விளக்கியுள்ளது. இந்நூலைப் பாடியவர் உருத்திரங்கண்ணார் என்னும் சிறப்பு வரய்க்க சங்கப் புலவர். அக்கவிஞருக்குப் பதினாறு லட்சம் பொன் இவன் உவந்து தந்தான்.

“தழைசெந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்  
நாற்றோடு ஆறுநாறுயிரம் பெறப்  
போன்று பட்டினப் பாலை கொண்டதும்” (கலிங்கத்துப்பரணி)

இவ்வீரனுடைய கொடை நிலையை இதனால் உணர்ந்து கொள்கிறோம். இவன் அரசு புரிந்து வருங்கால் இரு குறுஙில் மங்களது பெரிய சூடு வழக்கு ஒன்று நேர்ந்தது. இம்முடி மங்களனிடம் அதனைத் தீர்க்க இசைந்தார்; நேரே வந்தார்; வயதில் இனையனுயிருத்தலால் அரிய நீதி முறையை இக்குமரன் எவ்வளர்ந்து செய்ய முடியும்? என அவர் திகைத்து நின்றார்; அக்குறுஙிலைப் போன்று உணர்ந்து கொண்டான்; வழக்கை மறுநாள் கூராப்பதாக இவன் உரைத்து விடுத்தான்; குறித்தபடி அவர்

வந்தார்; முதிய ஒரு கிழவன் போல் நடை முடி தரித்துக் கொண்டு அரியணையில் அமர்ந்து யாவும் ஆராய்ந்து நீதி முறையை நேர்மையாக நெறியே செய்தான்; இவனது மதி யூகத்தையும் மனங்கள்தையும் வியந்து புகழ்ந்து அவர் மகிழ்ந்து சென்றார்.

“உரைவுமுடிவு காணுன் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப---நரை முடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமல் பாகம் படும்.” (பழமொழி, 21)

“இளமை நாணி முதுமை எய்தி உரைமுடிவு காட்டிய உரவோன்.” (மணிமேகலை, 4)

இவன் நியாயம் புரிந்துள்ள முறையை இவை வரைந்து காட்டியுள்ளன. வீரம் கொடை நீதிகளில் இவன் தலை சிறந்து விளங்கினான். கொடிய மதயானைகள் போல் செருக்கி நின்ற பெரிய பகைவர் அனைவரையும் அடக்கி ஒடுக்கி இளமையிலேயே இவன் வளமையாய் உயர்ந்து ஆட்சி புரிந்தது அதிசய பாட்சியாய் நின்றது. வீரத் திறலுடையவன் வியனிலையில் விளங்கி நிற்பான் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்றான்.

804. வெற்றி அபிமன்முன் வில்லிழந்தும் வாள்ளடுத்துக் கொற்றம் புரிந்து கொடுஞ்சமரில்—சுற்றினின்ற மாற்றலரை வீட்டினான் மாறுவரோ வீரருளம் ஏற்றதுணை இல்லெனினும் எய்த்து. (ச)

இ-ள்.

தன் கையில் இருந்த வில்லை இழந்தும் வீர அபிமன் யாதும் தளராமல் மூண்டு போராடி யாண்டும் அதிசய நிலையில் நீண்டு நின்றான்; உற்றதுணைகள் பக்கத்தே இல்லை எனினும் வெற்றி வீரர் எய்த்து மீளார்; வீரேடு பொருது விளங்கி நிற்பர் என்க.

மானம் வீரம் என்னும் இந்த இரண்டு நீர்மைகளும் மானிடசாதிக்கு மேலான சீர்மைகளை அருளுகின்றன. ஈன நிலைகள் யாதும் அனுகாமல் தன்னை இனிது பேணி நிற்பதே மானம் என வந்தது. உயர்ந்த மனிதத்தன்மையை என்றும் நிலை நிறுத்தி வருவது என்னும் குறிப்பை இது குறிப்பாக் குறித்துள்ளது.

உயிரினும் மானம் பேணத்தக்கது என்றதனால் இதன் உயர் நிலை உணரலாம். விழுமிய மேன்மை யுடையது வியலைய் நின்றது.

மானமே என்னுயிர் மகிமை வாய்ந்தது  
தானமும் ஞானமும் தவமும் அன்னதே.

அருச்சுனன் கண்ணனிடம் இன்னவாறு கூறியிருக்கிறான்.

நிலையான மகிமையை மனிதனுக்குத் தலைமையா அருளி வருதலால் மானம் உயிரினும் இனியது என மதியுடையார் மதித்து வந்துளார். ஆன்ம ஒளியின் மேன்மை வெளியாயது.

**“Honour is venerable to us because it is no ephemeral.”**  
[Emerson]

“மானம் என்றும் அழியாத மகிமையுடையது; ஆதலால் அது நாம் போற்றத்தக்கது” என அமெரிக்க மேதையான எமர்சன் மானத்தின் மாட்சியை இவ்வாறு கூறி யிருக்கிறார்.

மானம் உடையவளைக் கவரிமான் கன்று என்று புகழ்கின்றார்; அஃது இல்லாதவளைக் கழுதை என்று இழிவாக எள்ளி இகழ்கின்றார். உயர்நிலையும் இழிபுலையும் ஒருங்கே உணரவந்தன.

“மானமுள் ஓளர்கள் தங்கள் மயிரறின் உயிர்வாழாத மானுறு கவரி மான்போல் கனம்பெறு புகழே பூண்பார்;  
மாணமில்லோர்கள் எங்கும் மழுங்கலாய்ச் சவங்கலாகி மாமாம் கழுதைக்கு ஒப்பாய் இருப்பர் என்றுரைக்கலாமே.”

(விவேகசிந்தாமணி)

மானம் உடையவனது மேன்மையும் அது இல்லாதவனது ஸ்த்ரைமையும் இதனால் தெளிவாய்த் தெரிய வந்தது. இழி நிலையில் யாதும் தாழாமல் எவ்வழியும் உயர் நிலையில் புனிதமாய் வாழு வாத மானமாம். அதனை இனிது பேணி வரும் உறுதி நிலை வீரம் என்றார்த்தது. எல்லாக் குண நலங்களும் நிலை குலையாமல் எவ்வழியாம் தலைமையாய் நிலைத்து வருவது வீரத்தாலேயாம்.

ஏரிய இந்த வீரம் உடையவர் யாண்றும் பெரிய மகிமை நிலை உடைந்து வருகின்றார். சிங்கம் குட்டியாயிருந்தாலும் அதும் எதிரே கொடிய மிருகங்களும் குலை நடுங்குகின்றன; அாயுதங்கள் இளைஞரையிருந்தாலும் அவன் எதிரே எவரும்

தலை வணக்குகின்றனர். மணிகளுள் வயிரம்போல் குணங்களுள் வீரம் உயர்தரமாய் யாண்டும் ஒளி வீசி நிற்கின்றது.

வீரம் எந்த உயிரில் மருவியுள்ளதோ அந்த மனி தன் இனையன் ஆயினும் தனியனுயினும் அதிசய நிலையில் துதி கொண்டு விளங்குகின்றன. தன்னையடையவளை வீரம் தனி மகிழ்ச்சியில்லையர்த்தி மன்னிய புகழைநன்னயமா அருளுகின்றது.

அபிமன்னன் அருச்சனனுடைய அருமைத் திருமகன். அழகும் வீரமும் விழுமிய நிலையில் இவனிடம் கெழுமினின்றன. பெற்ற தந்தையைப் போலவே உற்ற இம்மைந்தனும் வில்லாண் மையில் அதிசயமுடையனுப்பத் துதி கொண்டு நின்றான். பாரதப் போர் மூண்டபோது சமர பூமியில் இவன் புரிந்த அமராடல் களைக் கண்டு அமரரும் அதிசயித்து வியந்தனர். எதிரிகள் நெடிய அரசை அமைத்திருந்த முரணை சக்கர விழுகத்தை உடைத்து உக்கிர வீரமாய்ப் போராட்டனன். துரியோதனன் மகன் முதலாக அரசகுமாரர்கள் பலர் மாண்டு மடிந்தனர்; மடியவே கண்ணன் கிருபன் துரோணன் முதலிய பெரிய வில்லாளிகள் மூண்டு பொருதார்; அவர் யாவரும் அஞ்சி அலமர இவன் வெஞ்சமராட்டனன்; முடிவில் வில் ஒடிந்து போயது; போகவே யாதும் தளராமல் வாளாடல் புரிந்து ஆளிபோல் அடலாண்மை புரிந்தான். ஏறி யிருந்த தேரும் எடுத்து நின்ற வில்லும் இழுந்து போனேன் என்று கிளர்ந்து வந்து வளைந்த வீரர்கள் எல்லாரும் அழிந்து வீழ இவன் விரைந்து வென்றான்.

தேர்போனது பரிபோனது சிலைபோனது சிறுவன்  
போர்போனது இனிச்சென்றமர் புரிவோம்னை வினையாக்  
கார்போல்நனி அதிராஇதழ் மடியாளறி கடல்வாய்  
நீர்போலுடன் மொய்த்தார்வெரு வுறழுடிய நிருபர். (1)

துச்சரதனன் மகன்மன்றை தொழுந்துச்சனி என்னும்  
நச்சாடர வனையான இனி நானேபழி கொள்வேன்  
இச்சாயகம் ஒன்றுல்லன எய்தான் அவன் முடியோடு  
அச்சாயகம் வடிவாள்கொடு அறுத்தான் அடல் அபிமன். (2)

துரியோதனன் மகனும்பொரு துச்சாதனன் மகனும்  
புரியோதன முளைவென்றமை புரிவின்மனி காக கா

அுரியோமெனு மறையால்டல் அம்பாயிரம் ஸ்தரன்  
வுரியோவிடு கழலான் அவை வாள்கொண்டு துணித்துவான். [3]

சொரியுங்கணை மழைவு துரோனையின் வில்லும்  
பரியுங்கட விரதத்தொடு பாகும்பல பலவாய  
முரியும்படி வடிவாள்கொடு மோதா அமர் காதா  
விரியும்சுடர் எனநின்றனன் விசயன் திருமதுனே [4]

ஒருக்காலழி தேர் அன்றியும் உருள் ஆழிகோள் தேர்மேல்  
இருக்கால்வர முக்கால்வர எக்காலும் அழித்தே  
பெருக்காறணை செய்தொத்தவிர் பிள்ளைப்பிழை அனையான்  
செருக்கானகை செய்தான்வரி சிலைஷுசிரியனையே. (5)

(பாரதம்.)

துரோனைச்சாரியர் முதலிய பெரிய பேர் வீரர்களோடு  
தனியே நின்று அபிமன்னன் போராடி வென்றிருக்கும் நிலைகளை  
இங்கே கண்டு நாம் வியந்து நிற்கின்றோம். யாதெந்தரு துணையு  
ரின்றி வாள் ஒன்றே துணையாக் கொண்டு உறுதியோடு ஊக்கி  
மூண்டு போராற்றி வந்தவன். இறுதியில் ஒரு தோன் இழந்து  
பரிதாபமாய் மடிந்து வீழ்ந்தான். இவன் இறந்ததை அறிந்ததும்  
இருதிறச் சேனைகளும் ஒருங்கே பரிந்து வருந்தின. தருமர்  
உருகி அழுது மறுகிப் புலம்பியது பெரிய சோதமாய் நின்டது.

தருமர் நோந்து தலித்தது.

“இறந்ததினம் முதலாகப் பெற்றெடுத்த  
விடலையினும் பீடும் தேசும்

சிறந்தனைன்று உனைக்கொண்டே தெவ்வறை வென்று  
உலகளாச் சிந்தித்தேன்யான்

மறந்தனையோ எங்களையும் மாலையினால்  
வளைப்புண்டு மருவார் போரில்

இறந்தனையோ என்கண்ணே என்னுயிரே  
அபிமானின்று என்செய் தாயே! (1)

தெனிருக்கு நறுமலர்த்தார்ச் சிலைவிசயன்  
இருக்கவரைத் திண்டோள் வீமன்  
தானிருக்க மாங்குல சாதேவர்  
தாமிருக்கத் தமராய் வந்து  
வானிருக்கின் முடிவான மரகதமா  
மலையிருக்க வாழ்வான் எண்ணி

பானிருக்க வினையறியா இளஞ்சிங்கம்  
இறப்பதே என்னே என்னே!

(2)

நின்றனையே எனைக்காத்து நீரகென்று  
யானுரைப்ப நெடுந்தேர் ஊர்ந்து  
சென்றனையே இமைப்பொழுதில் திகிரியையும்  
உடைத்தனையே தெவ்வர் ஓட  
வென்றனையே சுயோதனன் தன் மகவுடனே  
மகவனைத்தும் விடங்கால் அம்பில்  
கொன்றனையே நின்ஆண்மை மீண்டுரைக்கக்  
கூசினையோ குமர் ஏறே!

(3)

உனக்குதவி ஒருவர் அற ஒருதனின்று  
அமர்உடற்றி ஒழிந்த மாற்றம்  
தனக்குநிகர் தானுன தனஞ்சயனும்  
கேட்கினுயிர் தரிக்கு மோதான்  
எனக்கவனி தரவிருந்தது இத்தனையோ?  
மகனே! என்று என்று மாழ்கி  
மனக்கவலை யுடனழிந்து மணித்தேரின்  
மிசைவீழ்ந்தான் மன்னர் கோவே!" (பாரதம்) (4)

போரில் மாண்ட அபிமன்னை நினைந்து தருமர் இவ்வாறு  
மறுகிப் புல்பி உருகி அழுதிருக்கிறார். இவனுடைய அருந்திற  
லாண்மையும் வீரபாக்கிரமங்களும் வியப்புகளை விளைத்துள்ளன.  
யிர் அழிய நேர்ந்தாலும் வீரர் உள்ளும் தளராமல் ஊக்கி ப்  
பொருவர் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்றுன்.  
சுத்த வீரரைக் குறித்துக் கூறுங்கால் இவன் து வீரத்திற்கு  
உத்தம உவமையா உரைக்க வருகின்றது.

ஆரமருள் ஆண்டகையும் அன்னவகை வீழும்  
வீரர்எறி வெம்படைகள் வீழுஇமையானுய்ப்  
பேரமருள் அன்றுபெருந் தாதையொடும் பேராப்  
போரமருள் நின்ற இளையோனிற் பொலிவுற்றுன்.

[சீவகசிந்தாமணி, 288]

கன்னானேடு போராடிய அபிமன்னைப் போல் எதிரிகள்  
ஏனிய அம்புகள் எதிரே விழித்த கண் இமையாமல் சச்சங்தன்  
பொருது விளங்கினான் என இது குறித்துள்ளது. பருவம்

நிரம்பாத இனிஞன் தன்னாங் தனியே நின்று பெரிய போர் வீரர் பலரையும் முரிய வென்றது அரிய வென்றியாய்த் தெரியவந்தது.

வீரத்திற்கு அதிசய ஆண்மையாய் அமைந்து வருதலால் அது யாவராலும் துதி செய்யப் பெறுகிறது. தம் நாட்டைப் பாதுகாக்க, நீதியை நிலை நிறுத்த, அரசுக்கு ஆதரவாக, உர் மையை அடைந்து கொள்ள, இன்னவாறு தகுதியான காரணங்களால் ஆடவர் போராடப் போதலால் அவர் வீரக் குரிசில் களாய்விளங்கி மேலான புகழ்களை அடைந்து கொள்கின்றனர்.

தருமமும் ஈதேயாம் தானமும் ஈதேயாம்

கருமமும் கானுங்கால் ஈதாம்---செருமுனையில்

கோள்வாள் மறவர் தலைதுமிய என்மகன்

வாள்வாய் முயங்கப் பெறின். (தகரூர்.)

எதிரிகளுடைய தலைகளைத் துமித்து என் மகன் வாள் வாயில் மாள நேரின் அதுவே தருமம்; தானம்; கருமம் என ஒரு வீரத்தாய் இவ்வாறு கூறியிருக்கிறார்கள். கொடிய படுகொலைகள் நேர்கின்ற போரை இங்ஙனம் உரிமையாக்குறித்தது அதன் அருமையும் பெருமையும் மருமமாய்க் கருதி யுணர வந்தது.

One to destroy, is murder by law;

And gibbets keep the lifted hand in awe;

To murder thousands, takes a specious name,

War's glorious art, and gives immortal fame. (Young)

“ஓருவனைக் கொல்வது சட்டப்படி கொலை ஆகிறது; அங்ஙனம் கொன்றவன் தூக்குமரத்தில் மரண தண்டனை அடையிருந்து; ஆயிரக் கணக்காக் கொல்லுகிறவன் வீரன் என வியன் பெயர் பெறுகிறார்கள்; போரின் மகிமை பொருவரு கலையாய் அழியாத புகழைக் கொடுக்கிறது” என வீரக் கலையை விளக்கி டுள்ளள இந்த ஆங்கிலக் கவி ஈங்கு ஊன்றி உணர வரியது.

மனிதரிடம் மருவியுள்ள மேன்மைகள் சமையம் நேரும் போதுதான் வெளியே தெரிய வருகின்றன. வீரர் நிலைகளைப் போர்க் களங்கள் நேரே விளக்கிக் காட்டுகின்றன. செருமுகம் இல்லையேல் பொருமுகம் தெரியாது. மாந்தருள் மன்னன்போல் மாண்புகளாள் வீரம் மகிமை தோய்ந்து உயர்ந்துள்ளது.

805. ஆண்மை அடியாய் அமைந்த பெருவீரம்  
ஏன்னைமடுஞ்ஞருவன் எப்தினின்றுல்—மாண்மையிகப்  
பெற்றிந்தப் பேருலகம் பேணி மகிழ்ந்தேத்த  
உற்றுத் திகழ்வன் உயர்ந்து. (ஞ)

இ-ள்.

உயர்ந்த ஆண்மை வழியே சிறந்த வீரம் பிறந்து வந்துள்ளது; அந்த அதிசய தீர்த்தை யுடையவன் உலகம் முழுவதும்  
உவந்து வியந்துபுகழ்ந்து போற்ற உயர்ந்து திகழ்வான் என்க.

பிறந்த மக்கள் எல்லாரும் உலகில் சிறந்த புகழுடையராய்  
உயர்ந்து விளங்குவதில்லை. அரிய நீர்மைகளோடு பெரிய செயல்  
களைச் செய்தவரே பெரும் புகழாளராய் விளங்கி வருகின்றார்.  
உயர்ந்த நிலைகளைக் கண்டபோது மாந்தர் உள்ளம் உவந்து  
புகழ்ந்து பேசுகின்றார்; அவ்வுரை வழிமுறையே புகழ் ஒளியாய்  
நிலவுகின்றது. வீரம் கொடை நீதிகளால் விளங்துவரும் புகழ்  
மாண்டும் வியனை நிலையில் துலங்கி வருகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தமிழ் நாட்டில்  
ஒரு முதியவள் இருந்தாள். அவளுடைய தந்தை போரில்  
மாண்டு போன்றென்; மூன்று ஆண்டுகள் கழிந்தபின் மீண்டும்  
நாட்டில் போர் மூண்டது; தன் அரசனுக்கு உதவியாகத் தனது  
கணவன் போருக்குப் போன்றென்; அங்கே அருந்திறலோடு அட<sup>குமிழு</sup>  
லாண்மை புரிந்தான்; எதிரிகள் பலரை வென்றுன்; முடிவில்  
இறந்து விழுந்தான். பெற்ற தந்தையும் கொண்ட கணவனும்  
உற்ற நாட்டின் உரிமைக்காக உயிர் துறந்தனர் என்று பெருமித  
மாய் அவள் உறுதி பூண்டிருந்தாள்; மறுபடியும் போர் நேர்ந்  
தது; அக்கிழவிக்கு ஒரே ஒரு மகன்தான் இருந்தான்; அவனுக்கு  
அப்பொழுது வயது இருபத்தொன்று நடந்து கொண்டிருந்தது.  
போர்ப்பறை கேட்டதும் தன் அருமை மகனை உரிமையோடு  
போர்க்கோலம் செய்து போர்க் களத்துக்கு அனுப்பினான்.  
அவளுடைய மன நிலையையும் வீரப்பான்மையையும் வியந்து  
நாடும் நகரமும் புகழ்ந்து போற்றின. அயலே வரும் பாடலில்  
அவளது சுரித சிலை மருவியுள்ளது. கருதிக் கானுக.

கெடுக் சிந்தை கடிது இவள் துணிவே  
முதில் மகளிர் ஆதல் தகுமே;

மேனாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை  
யானை ஏறிந்து களத்து ஒழிந்தனனே;  
நெருஙல் உற்ற செருவிற்கு இவள் கொழுஙன்  
பெருங்கிர விலங்கி யாண்டுப்பட்டனனே.

இன்றும், செருப்பறைகேட்டு விருப்புற்றுமயங்கி  
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடைப்  
பாறுமயிர்க் குடுமி எண்ணேய் நீவி  
ஒருமகன் அல்லது இல்லோள்

செருமுகம் கோக்கிச் செல்கென விடுமே. [புறம், 279]

இந்த வீரத்தாயின் மனநிலையை உணர்ந்து நாம் வியந்து நிற்கின் ரேம். இனிய பெண்மையிடம் அரிய திண்மைகள் உள்ளன.

இத்தகைய உத்தமத் தாய்கள் உதித்திருந்தமையால் நாட்டில் சுத்த வீரர்கள் யாண்டும் தோன்றி நின்றனர். நிலத்தின் நிலையை விளைவு காட்டுதல் போல் குலத்தின் நிலையைக் குடிப்புறந்தாரது குணமும் செயலும் மணமாக் காட்டுகின்றன.

சிறந்த வீரக் குடியில் பிறந்த ஒரு கிழவி யிருந்தாள். யாரிடமும் வீர வாழ்க்கையைக் குறித்து அவள் விரும்பிப் பேசுவது வழக்கம். ஒரு ஆடவன் பிறப்பு சிறப்பு அடைய வேண்டுமாலே தன் நாட்டின் நண்மைக்காக அவன் இறப்படைய வேண்டும் என இன்னவாறு கூறி வருவாள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான்; அரசனுக்கு உதவியாகப் போருக்குப் போனன். வீர பாக்கிரமத்தோடு போராட்டுன; பாற்றூர்படை ஏற்றம் உற்றிருந்தமையால் ஆற்றல் புரிந்தும் ஈற்றில் இறந்து போனன். மகன் இறந்த செய்தியைச் சரியாகத் தெரியாமல் சிலர் மாறுபாடாக வந்து அத்தாயிடம் சொன்னார்: “அம்மா! உன் மகன் போராட முடியாமல் புறங்காட்டி ஒடி உயிர் தப்பிப் பிழைத்தான்” என்று உரைத்தார். அந்தச் சொல்லைக் கேட்டதும் அவள் உள்ளம் கொதித்தாள். என் மகன் பேடி போல் ஒடிவிருக்க மாட்டான்; நீங்கள் சொல்லுகிறபடி அவன் செய்திருந்தான் ஆனால் “அவன் பால் உண்டு வளர்தற்கு ஏதுவாயிருந்தான் முலைகளை அறுத்து ஏறிவேன்” என்று கூரிய ஒரு வாளைக் கையில் எடுத்துக் கொண்டு போர்க்களத்துக்கு ஒடினாள்; மாடித் தேடினாள்; பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள். குலைபட்டுக் கிடந்த தனது அருமை மகனது உடலைக் கண்

டாள்; பிடித்திருந்த வாளை அயலே கடுத்து வீசினாள்; அந்த உடம்பை எடுத்து மார்பில் அணைத்து மகிழ்ந்தாள்; “நீ பிறந்த சூழ்யை மேன்மைப்படுத்திச் சிறந்த வீரசுவர்க்கத்தை அடைந்த ஒன்றை அருமை மகனே! உண்ணெப் பெற்ற பேற்றை இன்று நான் முற்றவும் பெற்றேன்” என்று உள்ளம் களித்து உரைத் தாள். இந்த வீரக் கிழவியின் தீரச் செயலை வியங்து நாடும் அரசும் நயங்து புகழ்ந்தன. புலவர் பாடும் புகழூறும் அடைந்தாள். அயலே வருகிற கவியில் இவளது சரிதம் சுவையாக வந்துள்ளது.

“நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென்தோள்  
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்  
படையழிந்து மாறினன் என்றுபலர் கூற  
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டன்  
முலைஅறுத் திடுவென் யான் எனச் சினைஇக்  
கொண்ட வாளோடு படுபிணம் பெயராச்  
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறுகிய  
படுமகன் கிடக்கை கானூரு  
என்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே.”

(காக்கைபாடினியார்)

போர்க்களத்தில் இறந்து கிடந்த மகனைக் கண்டதும் அவனைப் பெற்ற பொழுது உண்டான மகிழ்ச்சியினும் அதிகமான உவகையைக் கொண்டாள் என்றதனால் இந்த வீரத்தாயின் உள்ளத் திண்மையையும் உறுதி நிலையையும் நினைந்து வியங்து நெஞ்சம் களிக்கின்றோம். தீரமான பெண்மையிலிருந்து வீரமான ஆண்மைகள் மேன்மையாய் விளைந்து வந்துள்ளன.

பண்டைக் காலத்தில் அரச ஆட்சியோடு சிறந்து இந்நாடு மீடும் பெருமையும் பெற்றிருந்த மாட்சிகளை இவை காட்சியாக் காட்டி நிற்கின்றன. சூழ சனங்கள் படை வீரர்களாய் நின்று வேந்தனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தனர்; அவனும் அதிசய வீரனுய் நின்று யாவரையும் உரிமையோடு ஆதரித்து வந்துள்ளன. வீரர் சூழ நாட்டுக்கு வெற்றி முடியைச் சூட்டி யுள்ளது. அந்த வுண்மை இந்த வீரக் கிழவிகளின் விழுமிய சுரித்திருங்களால் ஈண்டு நன்கு விளங்கி நின்றது.

806. தானம் தயைகல்வி தன்னியுணர் ஞானமென  
ஆனவகை வீரம் அமைவறினும்—மானமிகு  
போர்வீரம் ஒன்றே புகழ்வீரம்; அன்னதே  
நேர்வீரம் ஆகும் நிலைத்து.

(க)

இ—ள்

தான வீரம், தயா வீரம், கல்வி வீரம், ஞான வீரம் எனப் பலவகை வீரங்கள் உள் எனினும் மானம் மிகுந்த போர்வீரமே யாண்டும் புகழ் வீரமாய் உயர்ந்து நேரேநிலைத்து நிலவுகின்றது.

இது, வியஞன வீரத்தின் நயன் அறிய வந்தது

குண நீர்மைகள் வீரத்தால் மணம் அடைந்து வருகின்றன. வீரம் இல்லையானால் சிறந்த தன்மைகளும் சிறைந்து படுகின்றன. மரத்துக்கு ஆணிவேர் போல் மனிதனுக்கு வீரம் உறுதி பயந்துள்ளது. ஊக்கம் உறுதி திடம் திண்மை தெரியம் துணிவு என்பன வீரத்தின் கிளைகளாய் விரிந்து பரந்துள்ளன.

தான் உறுதியாக் கைக்கொண்ட நல்ல ஒழுக்கங்களை எவ் வழியும் செவ்வையாப் பாதுகாத்து நிற்பவர் சிறந்த சீல வீரராய் உயர்ந்து திகழ்கின்றார். பிறர் மனை நோக்காமை பேராண்மை என்று தேவர் கூறியிருத்தலால் ஏக பத்தினி வீரதம் அரிய பெரிய வீரம் என்பது தெரிய வந்தது. பேரின்ப சாதனங்களாய்ப் பெருமை பெற்றுள்ள தவம் யோகம் ஞானம் மோனம் வைராக்கியம் என்பன வீர நீர்மையின் சாரங்களாயுள்ளன.

தனது வண்மை நிலையில் யாண்டும் திண்மையாயிருந்து வந்தமையால் கண்ணன் தானவீரன் என வானமும் வையமும் வாழ்த்த நின்றுன். இவனுடைய கவச குண்டலங்களைக் கவர்ந்து கொள்ள விழூந்து மாயன் இந்திரனை ஏனினான். அவன் ஓர் முதிய வேதியனைய் மருவி வந்தான். வஞ்சமாய் வந்த அவனை இவன் நெஞ்சம் உவந்து உபசரித்து, “பெரியீர! யாது வேண் டப்?” என்றுன். கருதி வேண்டியதைத் தர முடியுமா? என்று அவன் கரவோடு கேட்டான்; இவன் உறுதியாய்த் தருகிறேன் என்றுன். இவனது உயிர்நிலையமாயிருந்த அந்த அணிகளையே அவன் கேட்டான்; உடனே கொடுத்தான்; அங்குனம் கொடுக்கும்போது ஆகாயவாணி தடுத்தது. “வந்துள்ளவன் இந்திரன்;

மாயன் வஞ்சமா ஏவியுள்ளான்; யாதும் கொடாதே” என்று வானம் ஒலித்துத் தடுத்தும் இவன் களித்துக் கொடுத்தான்.

அருத்தி ஈதல்பொற் சுரதருவினுக்குமற்  
றரிதுநீ அளித்தியோ? என்று  
விருத்த வேதியன் மொழிந்திட நகைத்து நீ  
மெய்யுயிர் விழைந்திரங் தாலும்  
கருத்தி ஞேடுனக்கு அளித்திலேன் எனில்ளதிர்  
கறுத்தவர் கண்ணினை சிவப்ப  
உருத்த போரினில் புறந்தரு நிருபர் போய்  
உறுபதம் உறுவன் என்றுரைத்தான். (1)

வந்த அந்தணன் கவசகுண் டலங்களை  
வாங்கிநீ வழங்கெனக்கு என்னத்  
தந்தணன் பெறு கெனாவன் வழங்கவின்  
தலத்தில்லூர் தணி அசரீரி  
இந்திரன் தனை விரகினால் மாயவன்  
ஏவினை வழங்கல்லீ எனவும்  
சிந்தையின்கண் ஓர் கலக்கமற்று அளித்தனன்  
செஞ்சுடர்த் தினகரன் சிறுவன். (2)

(பாரதம், கிருட்டிணன் 241-242)

கன்னனது மனவுறுதியை இவை காட்டியுள்ளன. இவனு கைய கொடை வீரம் அதிசய நிலையது. போர்வீரமும் நேர்மை யோடு மேன்மையாய் மேவியுள்ளது. அருச்சுனன் மீது ஒரு பாணம் தான் தொடுக்க வேண்டும் என்று பெற்ற தாய் வந்து இவனிடம் வரம் வேண்டிய பொழுது இவன் உரைத்த மொழி கள் விழுமிய நிலைகளில் வீர ஒளிகளை வீசி வந்தன.

தெறுகணை ஒன்று தொடுக்கவும் முனைந்து  
செருச்செய்வோன் சென்னியோடு இருந்தால்  
மறுகணை தொடுப்பது ஆண்மையோ?  
வலியோ? மானமோ? மன்னவர்க்கு அறமோ?  
உறுகணை ஒன்றே பார்த்தன்மேல் தொடுப்பன்  
ஓழிந்துளோர் உய்வர் என்றுரைத்தான்  
தறுகணர் அலர்க்கும் தறுகணை னவர்க்குப்  
தண்ணைளி நிறைந்தசெங் கண்ணைன்.

(பாரதம், கிருட்டிணன் 259)

கண்ணனது தான வீரமும் மான வீரமும் போர் வீரமும் பாரும்வியங்குபுகழுவியனங்கிலையில் பொலிங் துவிளங்குகின்றன.

உற்ற இயல்புகள் வீரத்தால் ஒனி மிகுந்து வருகின்றன. தன் கவியில் குற்றம் கூறியதாக இறைவன் கேரே வந்து நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டி வெருட்டிய போதும் நக்கீரர் யாதும் அஞ்சாமல் எதிர்த்து நின்று “சுவாமி! நெற்றியில் மட்டும் அல்லாமல் உடம்பு முழுவதும் கண்களாகக் காட்டினாலும் உங்கள் பாட்டில் குற்றம் உள்ளது; அந்தக் குற்றம் ஏப்படியும் குற்றமே” என்று வெற்றி வீரேடு கூறினமையால் கல்வி வீரர் என அவர் நல்லிசை பெற்றுப் பல்லோரும் போற்ற நின்றார்.

சீவ கோடிகளுக்கு இரங்கி எவ்வழியும் தயைபுரிந்து வந்த மையால் தயா வீரன் எனப் புத்தர் உயர் பேர் பெற்றார். சிறந்த அரச பதவியைத் துறந்து இளமையிலேயே உயர்ந்த போக சுகங்களையெல்லாம் ஒருங்கே வெறுத்து ஞானதீரஞ்சிச் சென்ற இவரது சரிதம் அரிய பல வீரங்களோடு மருவி மினிர்கின்றது.

“அறிவு வறிதாய் உயிர்நிறை காலத்து  
முடிதயங்கு அமர் முறைமுறை இரப்பத்  
துடித லோகம் ஒழியத் தோன்றிப்  
போதி மூலம் பொருந்தி இருந்து  
மாரணை வென்று வீரன் ஆகிக்  
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்  
வாமன் வாய்மை ஏமக் கட்டுரை.”

(மணிமேகலை, 30)

புத்தரைக் குறித்து வந்துள்ள இது இங்கு உய்த்து உணரத்தக்கன. மாரணை வென்ற வீரன் என்றது இவரது ஞானதீரத்தை நன்கு விளக்கி வீரத்தின் பான்மையைத் துவக்கி நின்றது.

“தாமநறுங் குழல்மழைக்கண் தளிரியலார் தம்முன்னர்க் காமணையே முனந்தொலைத்தால் கண்ணேட்டம் யாதாம்கொல்?  
(வீர சோழியம்)

பேரழகுடைய பெண்களை ஏவிப் புத்தரது ஞான நிலையைக் குலைத்தற்கு மன்மதன் பலமுறை முயன்றார். முடியாமல் ஒழிந்தான்; எல்லாரிடமும் கண்ணேடிக் கருணை புரிகிற புண்ணிய மூரத்தி காமனிடம் இரங்காமல் வென்று தொலைத்தார் என இவரது நேம நெறியின் தீர்த்தை இது விந்யமாய் உணர்த்தி

யில்லை. சூரணம் தரனம் கல்வி முதலிய விழுமிய நிலைகள் பலவும் வீரத்தால்லூனி பெற்று வருவது இங்கே தெளிவுற்று நின்றது.

**807. போராற்றல் நேர்மை பொறுமை தறுகண்மை  
பேராற்றல் மானம் பெருவாய்மை—ஒராற்றும்  
குன்றுமல் நிற்கும் குலவீரர் எஞ்ஞான்றும்  
பொன்றுமல் நிற்பர் புகழ்.**

(எ)

இ—ள்

பேர் ஆற்றும் தீர்ம் பொறுமை நேர்மை வாய்மை மன வுறுதி மானம் ஆண்மை முதலிய மேன்மைகள் யாண்டும் குறையாமல் உடையவர் என்றும் அழியாத புகழை அடைந்து எவ்வழியும் ஒனி மிகுந்து உயர்ந்து திகழுவர் என்க.

அமைதியாகவும் சுகமாகவும் வாழ விரும்புவது மனித இயல்பு ஆயினும் சமையம் நேரும் போது போராடவும் அவன் உரியவன் ஆகின்றுன். தாய் தந்தையரைப் போற்றி மனைவி மக்களைப் பேணி ஒக்கல் சுற்றங்களை ஓம்பித் தான் பிறந்த குடியை உயர்ந்த நிலையில் சிறந்து திகழுச் செய்வது ஒவ்வொரு பகுக்கும் தனி உரிமையான இனிய கடமையாம்

முறையான சிறந்த அறிவுடையனுப் மனிதன் பிறந்திருத்த லால் துறைதோறும் அவனுடைய பொறுப்புகள் தோய்ந்து நிற்கின்றன. உற்ற வீட்டுக்கும் உரிய நாட்டுக்கும் பெற்ற அரசுக்கும் ஆள்விளை ஆற்ற ஆதாவு புரிய அவன் நேர்ந்திருக்கிறார்கள். சமாதான காலத்தில் அமைதியாய் வாழ்ந்தாலும் தன் நாட்டின் மேல் மறுபுலத்தவர் படை எடுத்து வர மூண்டால் அவரைத் தடையற நீக்கித் தனது அரசுக்கு உதவி புரியும் கடமை ஆண்மகனுப்ப் பிறந்த எவனுக்கும் உரிய உடைமையாய் அமைந்துள்ளது. காலம் இடம் பக்கச் சூழல் அரசுமுறை ஆட்சி நிலை முதலியவற்றிற்குத் தக்கபடி ஒக்க இசைந்து ஒழுகுவதே உலக ஒழுக்கமாய் உற்றிருத்தலால் அவ் வழிகளைத் தழுவி வாழ்வது மனிதனுக்கு விழுமிய கடமையாய் யாண்டும் மேனி வந்துள்ளது.

தன் பொறுப்பையும் உறுப்பையும் சூறப்போடு கூர்ந்து செய்து வருபவன் யாண்டும் சிறப்பெய்து வருகிறார். தங்கள்

கடமையை ஒவ்வொருவரும் ஓர்ந்து செய்து வந்தால் அந்த மனித சமூதாயம் மருவியுள்ள நாடு பெருமகிமையுடையதாய்ப் பெருகி விளங்கும். உள்ளப் பண்பாடும் உணர்ச்சியும் உடைய வர் உரிய கடமைகளைத் தாமாகவே உவந்து செய்கின்றார். ஆடவர் போலவே மகளிரும் உரிமையோடு கருதிச் செய்ய விரியது கடன் என வந்து வாழ்வின் நிலைமையைத் துலக்கியது.

என்று புறந்தருதல் என்தலைக் கடனே,

சான்றேன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;

ஒளிறுவாள் அருஞ்சம முருக்கிக்

களிறு ஏறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே, (புறம், 312)

வீரக் குடியில் பிறந்த ஒரு தாய் இவ்வாறு கூறியிருக்கிறார்.

உரிய கடப்பாடுகளைக் காட்டி வந்துள்ள இப் பாட்டு அரிய பல உண்மைகளை உணர்த்தி நிற்கிறது. அந்தக் காலத்து நிலைகளும் அரசு முறைகளும் மக்களுடைய உறுதி ஊக்கங்களும் இதனால் அறிய வந்தன. இந்தக் காலத்துத் தாய்மார் இப் படி வீரப்பாடுகளை ஆர்வத்தோடு கூற மாட்டார். என் பின்னை ஈல்ல உத்தியோகம் பார்த்து எங்களுக்குச் சோறு போட வேண்டும் என்றே கூற நேர்வார். காலங்கீல வாழ்க்கை வகையை வரைந்து காட்டி நாட்டின் தகைமையை விளக்குகின்றது.

குடிகளிடம் பேரன்பு புரிந்து அவரை அரசன் நன்கு ஆதாரித்து வந்தமையால் போரில் அவனுக்கு உதவியாகத் தம் ஆருமிரையும் அவர் உவந்து வழங்க நேர்ந்தார். தேச வணர்ச்சி ஆரசு விசுவாசம் மான வீரம் இந் நாட்டு மக்களிடம் மருவியிருந்துள்ளங்களைப் பழும்பாட்டுகள் நேரே காட்டிநிற்கின்றன.

ஒரு வீர மகன் போரில் மூண்டு பொருது மாண்டு போறன். அவனுடைய உடல் முழுதும் பாணங்கள் ஊடுருவி நின்றான; தலை வாளால் துணிபட்டுப் போயது; வாய் கண் மூக்கு எங்கும் அம்புகள் தங்கின. அந்த நிலையில் மழந்து கிடந்த மகன் அவன் தாய் வந்து கண்டாள் “ஓயோ மகனே! அடையாளம் தெரிய வில்லையே!” என்று அழுது மறுகினாள். அந்த அண்ணை கூறிய இன்னல் உரைகளை அயலே காண வருகிறோம்.

- எற்கண்டு அறிகோ? எற்கண்டு அறிகோ?  
 என்மகன் ஆதல் எற்கண்டு அறிகோ?  
 கண்ணே கணினமுழ் கிணவே; தலையே  
 வண்ண மாலை வாள்விடக் குறைந்தன;  
 5 வாயே, பொருநுனைப் பகழி முழகவின் புலால் வழிந்து  
 ஆவ நாழிகை அம்புசெறித் தற்றே;  
 நெஞ்சே வெஞ்சரம் கடந்தன; குறங்கே  
 நிறம் கரந்து பல்சரம் நிறைந்தன; அதனால்  
 அவிழ்பு வம்பணைக் கிடந்த காளை  
 10. கவிழ்பூங் கழற்றின் காய்போன் றனனே.” (தகரூர்)

இந்தக் கவியைக் கண் ஊன்றிக் கானுங்கள். போரில் இறந்த ஒரு அதிசய தீரணையும், அவனைப்பெற்ற அருமைத் தாயையும் வியந்து நோக்கி நாம் இரங்கி நிற்கின்றோம். போரில் சாவதை வீரர்கள் ஆர்வமாய்க் கொள்ளுகின்றனர். அந்த வீர மக்களைப் பெற்ற தாயரும் அதனை மதித்து மகிழ்ந்து நிற்கின்றார்.

ஒரு வீரமகன் போரில் தீரமாய்ப் பொருது யானைகளோடு போராட்டுன்; கையில் இருந்த வேல் ஒழிந்து போயது; வேறு ஆடுதம் இல்லாமையால் மாறி வந்தான்; அவனைத் தாய் கண் டாள்; தன் மகன் மீண்டு வந்தது நீண்ட பழி என நெடிது கவன்றுள். அவள் கவலையோடு கூறியன அடியில் வருவன.

வாதுவல் வயிரே வாதுவல் வயிரே  
 நோலா அதனகத்து உன் ஈன்றனனே  
 பொருந்தா மன்னர் அருஞ்சம முருக்கி  
 அக்களத்து ஒழிதல் செல்லாய் மிக்க  
 புகர்முகக் குஞ்சரம் ஏறிந்த எஃகம்  
 அதன்முகத்து ஒழிய நீபோந்தனையே  
 எம்மில் செய்யா அரும்பழி செய்த  
 கல்லாக் காளைநின் ஈன்ற வயிரே. (தகரூர்)

போரில் மாளர்மஸ் மகன் மாறி வந்தது தன் வீரக்குடிக்கு வெய்யபழியாயது எனஅத்தாய் வருந்து நொந்திருக்குப்பிலையை இதில் அறிந்து கொள்கிறோம். பின்னைப் பாசத்தையும் கடந்து வீரம் உள்ளத்தைக் கவர்ந்துள்ளது. பெண்டிரும் வீரத்தைப் பெருமையாப் பேணி வந்திருப்பது கருதியுணர வந்தது. வீரநாடு என இப் பாரதம் பாரதிய நின்றதை நேரேபார்த்து மகிழ்கிறோம்.

808. ஊனழிய நேர்ந்தாலும் உள்ளழியார் எவ்வழியும்  
கோனலமே நாடிக் குறிக்கொள்வார்—மானஙலம்  
குன்ற வருவ குறியார் குலவீரர்  
வென்றி விழைவார் வீஜை.

(ஏ)

இ—ள்

சிறந்த குல வீரர் உடல் அழிய நேர்ந்தாலும் உள்ளம்  
கலங்கார்; எவ்வழியும் தம் அரசனுக்கு நண்மைகளையே நாடி  
நிற்பர்; மான நலங்களை மகிழ்ச்சோடு பேணி வருவர்; ஈனங்  
களை எண்ணார்; என்றும் வெற்றியே விழைந்து விளங்குவர்கள்கூ.

புனித நிலைகள் தனி வீரங்கள் ஆகின்றன.

உண்மையான வீரக் குடியில் பிறந்தவர் எவ்வழியும் தின்மையாளராய்ச் சிறந்து திகழ்கின்றார். நேர்மையும் மானமும்  
அவரிடம் சீர்மையாய் நிலைத்திருத்தலால் கீழ்மை யாதும் நேரா  
மல் யாண்டும் மேன்மையாகவே விளங்கி நிற்கின்றார். உயர்நிலை  
கள் யாவும் உயர்ந்த நீர்மைகளால் அமைந்து வருகின்றன.  
நல்ல பண்புகளால் உள்ளம் உயர்ந்த போது அந்த மனிதனை  
எல்லாரும் உவந்து போற்றுகின்றார். அவனுடைய பெயரும்  
புகழும் உலகத்தில் ஒங்கி எங்கும் ஒளி வீசி உலாவுகின்றன.

ஈன்ற தாய் தந்தையர் தனக்கு உரிமையா இட்ட பெயரை  
உலகம் உவந்து பேசும்படி எந்த மகன் செய்து வருகிறானே  
அந்த மகனே மகான் ஆகின்றான்; அவன் தோற்றமே ஏற்றம்  
பெறுகின்றது; அவனே தோன்றல் என்னும் ஆன்ற மேன்மை  
யை அடைந்து நிற்கின்றான். அங்குனம் அடையாதவன் தோற்றம்  
கடையாகின்றது. தோன்றலாய்த் தோன்றுதவன் தோன்றுமல்  
தொலைவதே நல்லது என்று தேவர் உள்ளம் வருந்தி உரைத்தி  
ருத்தலால் பிறந்த மனிதன் பெரிய மகிழ்ச்சோடு பெருகி வர  
வேண்டும் என அவர் உருகி விழைந்துள்ளமை தெரிய வந்தது.

வீரம் கொடை ஞானங்களைத் தழுவி நின்றவரே விழுமிய  
மேலோராய் விளங்கி யுள்ளனர். அவருடைய உருவங்கள்  
மறைந்து போனாலும் பெயர்களை விழைந்து கூறி மாந்தர்  
மகிழ்ந்து வருகின்றனர். வழி முறையே வழங்கி வருதலால்  
அவையாதும் அழியாமல் ஒளிவீசி என்றும்விளங்கி நிற்கின்றன.  
தோன்றிய யாவும் நிலையின்றி அழிகின்ற உலகிலே ஆன்றமே

லோர் பெயர் யாண்டும் அழிவின்றி நிலைத்து நிற்பது அதிசய வியப்பை விளைத்து வருகிறது. சத்து நித்தியமாய் நிலவுகிறது.

“Strong towers decay,  
But a great name shall never pass away.” (Benjamin)

“வலிய நெடிய கோபுரங்கள் அழிந்து போகின்றன; பெரியோர் பெயர் என்றும் அழியாமல் உள்ளது” என்றும் இது இங்கே அறிய வரியது. புகழ் பெற்ற பெயர் உயர்வுற்றுள்ளது.

இவ்வாறு நிலையான பேராளரே தலையான சீராளராய் நிலவு கின்றனர். சிறந்த பேர் பிறந்த பேரூய் நின்றது. அரிய காரியங்களை ஆற்று வோரே உரிய பேர்களையும் பெரிய சீர்களையும் அடைந்து உலகம் போற்ற ஒளி மிகுந்து நிற்கின்றனர்.

நாகன் என்பவன் சிறந்த போர் ஹீரன். உயர்ந்த குண நலங்கள் அமைந்தவன். பாண்டிய மன்னனிடம் படைத் தலைவரை யிருந்தான். அவ்வேந்தன் பால் பேரன்பு டையவன்; எவ்வழியும் செவ்வியலைய் யாண்டும் மாருமல் அம்மன்னனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தான். இவனுடைய ஹீரம் ரேர்மை ஈகை முதலிய நீர்மைகளை வியந்து யாவரும் புகழ்ந்தனர். வட நேடுந்தத்தனார் என்றும் சங்கப் புலவர் இவனை உவந்து பாடினார். குணநலங்கள் மணந்த அப்பாடல் அயலே வருகிறது.

ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென  
எலாது கவிழ்ந்தன் இரவல் மண்டை  
மலர்ப்போர் யார்? என விளவிலின் மலைந்தோர்  
விசிபிணி முரசமொடு மண்பல தந்த  
5 திருவீழ் நுண்டுட் பாண்டியன் மறவன்  
படை வேண்டுவழி வாள் உதவியும்  
வினை வேண்டுவழி அறிவு உதவியுட..  
வேண்டுப வேண்டுப வேந்தன் தேனத்து  
அசைநுகம் படா அ ஆண்டகை உள்ளத்துத்  
10 தோலா நல்இசை நாலை கிழவன்  
பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்  
திருந்துவேல் நாகற் கூறினர் பலரே. (புறம், 179)

இவனுடைய அறவு ஹீரம் கொடை நடை முதலிய நிலைகளை இதனால் அறிந்து கொள்ள கிடௌம். தன் அரசனுக்கு நன்

கையை நாடி யாண்டும் உண்மை யாளனுய் ஒழுகி வண்மை யான பகைவரைப் பொருது தொலைத்து யாவருக்கும் உதவி புரிந்து வந்தமையால் இவனுடைய பேரும் சீரும் பாரெங்கும் பரந்து நின்றன. இனிய உதவி நிலை பெரிய புகழாய் வருகிறது.

குன்ற வருவ குறியார் என்றது குல வீரர்களுடைய குறி தெரிய வந்தது. “குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்” (குறள் 954)என்றார் தேவர். சிறந்த குடியில் பிறந்து உயர்ந்த படிகளில் பழுகி வருபவர் இழிந்த நிலைகளை நாணி ஒதுங்குவர் ஆதலால் அவர் யாண்டும் விழுமியோராய் விளங்கி வருகின்றார். எனங்களை நானு வோடே மான வீரராய் மாண் புறுகின்றனர்.

The more things a man is ashamed of, the more  
respectable he is. (Bernard Shaw)

“இழிந்த கருமங்களை எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவன் நானு கிண்றுகே அவ்வளவுக்கு அவ்வளவு அவன் உயர்ந்த மதிப்பை அடைகிறான்” என்னும் இது இங்கே சிந்திக்கத் தக்கது.

புனித மான நல்ல பாண்மைகள் மனிதனை மேன்மை ஆக்கித் தனி நிலையில் உயர்த்து கிண்றன. இனிய குண நீர்மைகள் தோய்ந்த போது அந்த உள்ளத்தில் தீரமும் வீரமும் சேர்ந்து வளர்கின்றன. தூய்மைமருஷிய அளவுமேன்மைகள் விரிகின்றன.

நெஞ்சம் சுத்த முடையவன் யாருக்கும் அஞ்ச வேண்டிய தில்லை; எல்லா ஆற்றல்களும் அவனிடம் தஞ்சமா வந்து சேர்கின்றன. இழிவு படியாமல் இருந்து வருபவன் விழுமிய வீராய் விளங்கி வருகிறான். உள்ளம் தெளிந்து உயர் வீரன் ஆகுக.

809. கொல்லத் துணிந்து கொலைஞர்கை வாளேந்தி

ஓல்லென்று வந்தும் உளம்கலங்கான்—சொல்லன்று  
கூறினின்றுன் போசன் குலவீரர் அஞ்சவரோ  
சீறிவெங் கூற்றுறினும் சென்று. (கூ)

இ—ள்

கூற்றுவன் கொதித்து வந்தாலும் உயர்ந்த குல வீரர் உள்ளம் அஞ்சார்; தன்னைக் கொல்லத் துணிந்து கொடிய வாள்க

கோடு சூழ்ந்து நின்ற கொலையாளிகளைக் கண்டும் போசன் யாதும் அஞ்சாமல் அவரை நோக்கி நீதிமொழி கூறினான் என்க.

அஞ்சாமையும் நெஞ்சத் துணிவும் அருந்திறலாண்மையும் வீரத்தின் விளைவுகளாய் விளங்கி நிற்கின்றன. அச்சம் மனிதனைக் கொச்சை ஆக்குகிறது; அஞ்சாமை அவளை உச்ச நிலையில் உயர்த்தியருளுகிறது. ஒச்சங்கள் ஓழிய உச்சங்கள் விளைகின்றன.

உள்ளத்தில் குற்றம் உடையவரே அச்சமும் திகிலும் அடைகின்றனர். கள்ளம் கரவுகள் எள்ளல் ஓழிவுகளில் தாழ்த் துமே அன்றி ஏற்றம் தரா; கள்ளரிடம் சில சமையம் காணப் படுகிற துணிவு துணிவாகாது. புலி கடுவாய் ஒநாய் முதலிய காட்டு மிருகங்களிடம் தோன்றுகிற திகிலான மூர்க்கம் போல் அவரிடம் கோரக் கொடுமை தோன்றுகிறது. உள்ளம் பழுதாய் ஓழிந்த பொழுது உயிர்ச்சத்தி ஒழிந்து போகிறது; போகவே விலங்குகள் போல் எவ்வழியும் அவர் கலங்கி உழுலுகின்றனர். பொல்லாத புலைத்துடுக்கை வீரம் என்று கூறலாகாது.

நல்ல தன்மைகளிலிருந்து நேர்மையாய்த் தழைத்து வருகிற உயர்ந்த உள்ளத்துணிவே வீரமாம். தரும நீதிகள் மருவி வரக் கருமம் புரிந்து வருவது ஆதலால் வீரம் தெய்வீக நீர்மையாய் மேவி நின்றது. சீரிய வீரம் தேவனுய்த் திகழ்கின்றது.

வீரனை விடம் உண்டனை விண்ணைவர்

தீரனைத் திருவண்ணை மலையனை

ஊரனை உணரார் புரம் மூன்றுஎய்த

ஆரனை அடியேன் மறந்து உய்வெனோ? (தேவாரம்)

சிவபெருமானை வீரன் என்று அப்பர் இவ்வாறு குறித்துள்ளார்.

பேராசை எனும் பிணியிற் பிணிபட்டு

ஓரா வினையேன் உழலத் தகுமோ?

வீரா! முதுகூர் படவேல் எறியும்

குரா! சுரலோக துரந்தரனே.

(கந்தர் அநுபுதி)

முருகப் பெருமானை வீரா! என்று அருணகிரிநாதர் இங்ஙனம் ஆர்வமோடு அழைத்திருக்கிறார். “எமனே! வா என்கிட்டே; சத்திவாள் கொண்டு உன்னை வெட்டி வீழ்த்துவேன்” என்று எமனேடு இவர் வீரவாதம் கூறியிருத்தலால் இவரது ஞான தீரம் தெரிய வந்தது. வீரம் வர வெற்றி விளைகின்றது.

உண்டா யுதமும் திரிகுலமும் விழுத் தாக்கி உன்னைத்  
உண்டாட வெட்டி விழுவிடுவேன் செந்தில் வேலனுக்குத்  
தாண்டா கியனன் அவிரோத ஞானச் சுடர்வடிவாள்  
உண்டாயடா அந்தகா! வந்துபார் சற்றென் கைக்குங்கட்டவே.

பட்டிக் கடாவில் வரும் அந்தகா! உனைப் பார்அறிய  
வெட்டிப் புறங்கண்டலாது விடேன் வெய்ய சூரைப்போய்  
முட்டிப் பொருத் செவ்வேல் பெருமாள்திரு முன்புங்கிண்றேன்  
கட்டிப் புறப்பட்டா சத்திவாள் என்றன் கையதுவே.

(கந்தர் அலங்காரம், 25, 64)

வீர மூர்த்தியான முருகக் கடவுளை உபாசித்து வந்தள்ள<sup>1</sup>  
மையால் அருணகிரியார் நேரே கூற்றுவண்யும் போருக்கு அறை  
கூவி இவ்வாறு வீராவேசமாய் கிருது கூறி வீறுடன் நின்றூர்.

வீரவேல் தாரைவேல் விண்ணேர் சிறைமீட்ட  
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்---வாரி  
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்  
துளைத்தவேல் உண்டே துணை. (நக்கீரர்)

செருஷில் ஒருவ! பொருஷிறல் மன்ள!  
குன்றுக் கொற்றத்துக் குறிஞ்சிக் கிழவ!  
போர் மிகு பொருங! (திருமுருகாற்றுப்படை)

முருகநாதனை நக்கீரர் இவ்வாறு வீரப் போல் துதித்திருக்  
கிறூர். வீரம் எவ்வளவு மகிமையுடையது என்பதை இவற்றால்  
நன்கு உணர்ந்து கொள்ளுகிறோம். தெய்வ பத்தியும் சித்த சுத்தி  
யும் அற்புத சத்திகளை அருளுகின்றன; அருளவே அவர் யாருக்  
கும் அஞ்சாமல் ஆண்டவன் போலவே நீண்ட மேன்மையில்  
நிலவி நிற்கின்றூர்.

“நாமார்க்கும் குடிஅல்லோம்; நமனை அஞ்சோம்;  
அஞ்சவதும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.”

திருநாவுக்கரசர் இவ்வாறு உரைத்துள்ளார். பரமவீரனை இறை  
வணைப் பராஷியுள்ளமையால் இவ்வளவு தீரமாய் வீர உசனங்களை  
அவர் பேச நேர்ந்தார். ஞான சிலமும் தரும நீர்மையும் மருஷிய  
போது அங்கே அதிசயமான வீர ஒளி நேரேவீசி எழுகின்றது.

போசன் என்பவன் மாளவ: தேசத்து மன்னன் மகன்,  
மதிநலமுடையவன்; இளமையிலேயே தந்தை இறந்து போன

மையால் சிறிய தந்தை அரசைப் பார்த்து வந்தான்; இவன் கலை பயின்று வருங்கால் வயது பதினாறு தொடங்கியது; பருவம் நிரம்பினால் இக் குலமகன் பட்டத்துக்கு வந்து விடுவான் என்று அக் கொடியவன் கெட்ட எண்ணத்தோடு கேடு சூழ்ந்தான். இவனைக் கொன்று விடும்படி சதி புரிந்தான்; பெரும் பொருள் வருவதை நினைந்து கொலைஞர் நால்வர் இசைந்தார். வேட்டைக் குச் செல்வதாக உல்லாச விளேதமா இரதத்தில் ஏற்றி இவனைக் காட்டுக்கு “அழைத்துப் போனார். காட்சிகள் பல கண்டு வந்தான்; மாலை நெருங்கியது; ஒரு சோலையிடையே கொலைசெய்ய மூண்டார். அங் நிலையை உணர்ந்த இவன் யாதும் அஞ்சாமல் அவரை நேரே நோக்கினான். “என் சிறிய தந்தை சொல்லியபடி யே நீங்கள் என்னைக் கொல்லலாம்; ஆனால் அவருடைய வாழ்வு நிலையாகுமா? புலையான பழி சுமங்கு தொலையாத துயரடைய நேருமே! என்று வருந்துகிறேன்” என இங்ஙனம் மொழிந்து உறுதியொடு ஒரு கவியும் பாடினான். அது அயலே வருகிறது.

மனுமுதலோர் பலகோடி மன்னர்வந்துஇம்

மண்டுண்டு மாண்டே போனார்;

இனிதாக ஒருவரும் இங் கிருந்தத்தில்லை;

எந்தைமட்டும் இருப்பார் ஆனால்,

மனமார என துயிரை வடிவாளுக்கு

இரையிடுங்கள் மகிழ்ந்து நானும்

தனியாக இறக்கின்றேன் தளராமல்

எறிமின்னன்று சாற்றி நின்றுன்.

(1)

கொலைபுரிய மூண்டுநின்ற கொடியவர்கள்

குலமகன்வாய் மொழியைக் கேட்டு

நிலைகுலைந்து நெஞ்சுருகி நெடியவாள்

அயல்வீசி நேரே ஊர்போய்த்

தலைவனிடம் நிலைமையெலாம் தவறுமல்

உரைத்து நின்றுர் சதிபுரிந்த

புலையவனும் ஓடிவந்து புதல்வனடி

வீழ்ந்தழுது புகல் அடைந்தான்.

(போசம்) (2)

நேர்ந்துள்ள நிலைகளை நேரே கண்டு ஈண்டு நெஞ்சம் வியந்து விற்கிறோம். கொலை செய்ய மூண்டு கொடிய வாள்களோடு

அழுங்க போதும் இக் குலமகன் யாதும் அஞ்சாமல் நெஞ்சம் குலவிந்து நேரே பேசி யிருக்கிறான். இவனது திடதைரியம் கொலைஞரையும் வசப்படுத்தியது; கொடிய சதிகாரனையும் ரூணப்படுத்தியது. மனவுறுதி மனிதனை அதிசய நிலையில் உயர்த் தாகிறது. மனதைத்தை தை ரியல்ட் சுமி என்று முன்னேர் குறித்துள்ளமையால் உயிர்க்கு அது புரியும் உறுதி நலனை உண்வாராகும். எதை இழுங்காலும் தைரியத்தை இழுக்கலாகாது.

“Wealth lost, something lost; honour lost, much lost;  
Courage lost, all lost.” (Goethe)

“செல்வம் இழுங்கால் சிறது இழுங்கதாம்; மாணம் இழுங்கால் பெரிதும் இழுங்கதாம்; தைரியம் இழுங்கால் எல்லாம் இழுங்கதாம்.” என கேடே என்னும் ஜெர்மன் தேசத்துப் பெரியார் ஜூங்கங்களும் கூறியிருக்கிறார். உறுதியானதைரியம் உய்தி தருகிறது.

#### 810. இன்றுபோய் நாளைவா என்று ரகுராமன்

அன்று மொழிந்த அருள்மொழியை—என்றுமே  
வீர வுலகம் வியந்து புகழ்ந்துவரும்  
தீர நிலையைத் தெளிந்து. (வ)

இ—ள்

தன்னேடு போராடித் தோல்வி அடைந்து நின்ற இராவானை நோக்கி ஜூயா! படைகளை இழுந்து மேலிந்து போன்றைய்! இன்று போய்ப் போர்க்கு நாளை வா! என்று இராமன் அருள்புரிந்து மொழிந்த அந்தப் பெருந்தகைமையை நினைந்து வீர வுலகம் இன்றும் வியந்து புகழ்ந்து உவந்து வருகின்றது என்க.

வீரம் என்று கூறியவுடனே அது போர் புரியும் இயல்பியாது; இமிசை நிறைந்தது; கோரமான கொடிய கொலைகள் பல நோர் நேர்வது என யாரும் என்ன நேர்வர். அவ்வாறு என்னிடும் வீரத்தை எவரும் வியந்து போற்றி நயந்து வருகின்றார்.

ஊழிக் காலத்தில் அகில வுலகங்களையும் அழித்து ஒழிக்க வில்ல வீரம் உருத்திர மூர்த்தியிடப் பட்டது. பொல்லாரைத் திராலைத்து நீக்கி நல்லோரைப் பாதுகாக்குப் பீரப் திருமாலிடம் ஏற்றுவியிருக்கிறது. உயிர்களை முறையே படைத்து விடும் திறம்

பிரமாவிடம் அமைந்துள்ளது. அரிய கருமங்களைச் செய்து முடிக்கும் உறுதி உயர்ந்த வீரத்தின் பகுதியாய் விளைந்து வருகின்றது.

புலன் ஜூஞ்தும் வென்றுள்ளன் வீரமே வீரம். (ஒளவையார்)

என்றது அந்த வெற்றி நிலையை உய்த்துணர வந்தது. வீரத்தை மேலோர் எவ்வாறு கருதியுள்ளனர் என்பதைக் காவியங்கள் ஒனியங்களாய்க் காட்டி நிற்கின்றன. கருத்துக்கள் கூர்ந்து சிந்திக்கத் தக்கன. தருமமூழ் கருமமூழ் வீரத்தால் வருகின்றன.

களைகளைக் களைந்து பயிர்களை வளர்ப்பது போல் புன்மைகளை நீக்கி நன்மைகளைக் காக்க நேர்ந்த அரசனுக்கு உறுதியூக்கமாய் வீரம் உதவுகின்றது. தரும நீதிகளைத் திடமாய்க் காத்து வரும் கருமமே வீரம் என வெளியே தெளிவாய் விளங்கி யுள்ளது.

வீரம்.

அறங்கெடாமல்நின்று அடலமர் புரிவதே வீரம்;  
மறந்தும் புன்மையும் வஞ்சமும் மருவிடா ததுதான்;  
சிறந்த போரிடை இறந்தவர் தேவராய்ச் சிறந்து  
பிறந்த பேறெலாம் பெற்றவராய்நலம் பெறுவார் (1)

வீர நிலை.

வீரம் உள்ளவர் தருமமூழ் மெய்ம்மையும் மேவி  
ஸரம் உள்ளவராயிதம் செய்குவர்; வீரம்  
கோர வன்குணம் அன்று; அது தெய்வவான் குணமே;  
சீர்இராமனை, விசயனை நினைந்துண்மை தெளிமின்! (2)

வீர மேன்மை.

உலகில் உள்ளஙல் உயிர்த்தொகை எவற்றினும் உயர்ந்து  
திலக மாய்நின்று தேசொடு தெவ்வரை அடக்கி  
அலகில் சிருடன் ஆளுறும் அரசனுக்கு உயிராய்  
நிலவி யுள்ளஙன் ஸீர்மையே வீரமன்று அறிக. (3)

(வீரபாண்டியம்)

வீரத்தின் நிலைமை தலைமை ஸீர்மைகளை இவை நன்கு  
உணர்த்தி யுள்ளன. பொருள் நயங்களைக் கூர்மையா ஓர்ந்து  
கருமவீரங்களின் மருமங்களைத் தேர்ந்து கொள்ள வேண்டுப்.

உலகநலம் கருதியே வீரம் நேரே ஒளி புரிந்து வருகிறது.

இரக்கம் இன்றி யாண்டும் வலிந்து இடையூறுகள் புரிந்து வந்த அரக்கர் இனத்தை அடக்கி ஒடுக்க வீரவேந்தனைய் இராமன் தொன்றினான். இலங்கை வேந்தன் செய்த மாயவஞ்சலை இத் தூயநெஞ்சனுக்கு மிகுந்த கோபத்தை மூட்டியது. தம்பியோடு வானரங்கள் துணையா இலங்கை புகுந்து வளைந்தான். நீதிமுறைப் படி முதலில் அங்கதனைத் தூது விடுத்தான்; யாதும் இசையா மையால் போர் மூண்டது; அரக்கர் திரள்கள் மாண்டன்; இறுதியில் இராவணன் உறிதியாய் எதிர்ந்து போராடினான். இவ் வீரன் எதிரே யாவும் இழுந்து படுதோல்வி அடைந்து பரிந்து நின்றான். அவனது நிலைமையை நோக்கி இக்குல வீரன் இரங்கி னான். பொருள் பொதிந்த மொழிகளை அருள்சுரந்து மொழிந்தான்: “ஐயா! உன்னேநு வந்த சேனைகள் யாவும் அடியோடு நாசமாய்ப் போயின; பிரசண்ட மாருதத்தின் எதிரே அகப் பட்ட செத்தைகளைப் போல் எல்லாம் செத்து ஒழிய நீ ஒற்றை ஆளாய்த் தனியே நிற்கின்றாய்; இன்று உன் ஊருக்குப் போயிருந்து தேகத்தை நன்றாகத் தேற்றிக் கொண்டு உனக்கு வேண்டிய பெரிய பல சேனைகளோடு மீண்டு வந்து நாளை என்னேநு போராடலாம்; இந்த வேளை உனக்குச் சரியில்லை; தோல்வியை நினைந்து வருந்தி நில்லாதே; விரைந்து போ! நாளை வா!” என இவ் வீரக்குரிசில் இவ்வாறு வெற்றி வீரேநு கூறி விடுத்தான்.

இது எவ்வளவு பெருந்தன்மை! எத்துணை உத்தம வீரம்! உய்த்துணர வேண்டும். அமரர் முதல் யாரும் வெல்ல முடியாத பொல்லாத இலங்கை வேந்தன் எல்லாப் படைகளையும் இழுந்து நின்றான். யாண்டும் தோல்வி கண்டு அறியாதவன் ஈண்டுத் தோல் வியடைந்தான்; சமையம் வாய்த்தது என்று உடனே கொன்று வீழ்த்தாமல் இவ் வென்ற வீரன் நன்று கூறி அவளைத் தேற்றி அனுப்பினான். அந்த அருமைப் பண்பை உலகம் போற்றுகிறது.

வேளைமிக வாய்த்ததென்று வீழ்த்தாமல் மேவலனை நாளைவா என்றருளி நல்கினான்—தோளையே  
இன்றுணையாக் கொண்ட இராமன் கொடைவீரம்  
என்றுமூல கேத்தும் இசைந்து.

அன்று முதல் இன்று வரை தோன்றியுள்ள வீரர் யாவரும் இவ் வீர வள்ளல் எதிரியிடம் புரிந்துள்ள அரிய அதிசய

நீர்மையை வியங்து துதிசெய்து வருகின்றனர். உத்தம வீரனிடம் உயர்ந்த பல பண்பாடுகள் உன்னத நிலையில் ஒளிபெற்றுள்ளன.

பேராண்மை என்ப தறுகண்டுண் ரூற்றக்கால்  
ஊராண்மை மற்றதன் எஃகு. (குறள், 773)

“எதிரிகளோடு கடுமையாய்ப் போராடுவதே வீரனுக்கு உயர்ந்த பேராண்மையாம்; அவ்வாறு போராடுங்கால் அவர்க்கு மெலிவேர் தாழ்வோ நேர்ந்ததாலுல் உடனே தன் போரை நிறுத்தி ஆதரவாய் அவரைத் தேற்றிவிடின் அது தன் வீரத்திற்குச் சிறந்த ஏற்றமாம்” எனச் சுத்த வீரத்தின் உத்தம நீர்மையைத்தேவர் இவ்வாறு குறித்திருக்கிறார். ஊராண்மை=உள்ளம் பரிந்து உதவிபுரியும் தன்மை. அபாயகாலத்தில் உபாயமாய் உபகாரம் செய்யும் இனிய நீர்மை ஊராண்மை என வந்தது. எஃகு=கூர்மை. உனது வீரம் ஆகிய வாள் கூர்மை மிகுந்து யாண்டும் எளிதே வெற்றி பெற வேண்டுமாலுல் ஆனவரையும் எதிரிக்கு ஆதரவு செய் என்னும் ஞானபோதனை இங்கே மோனமாய் அமைந்துள்ளது சுத்த வீரம் உத்தம நிலையமாகின்றது.

இராமனுடைய பேராண்மையையும் ஊராண்மையையும் ஈண்டு ஒருங்கே நோக்கி நாம் உள்ளம் உவந்து கொள்ளுகின்றேம். அரிய பல குண நீர்மைகளும் பெரிய தீரமும் இவ் வீரனிடம் உரிமையாய் மருவியுள்ளன. கொடுமை அடியோடு ஒழிய வும் நன்மை குடியேறி வளரவுமே இக் கோமகன் கடுமையாய் நிருதரைக்கடியானேர்ந்தான். நேர்ந்தநிலையிலும் நீர்மைகள்நிலவின.

இராச தர்மம்.

கொலையிலே கொடியவரைக் கொன்றெழுழித்தல்  
பைங்கூழ்க்குக் களீகளீந்து

நிலையிலே அதைவளர்க்கும் நீர்மைனன  
அரசுக்கு நேர்மை யாகத்

தலையிலே அமைந்திருக்கும் தனிநீதி  
தனையுணர்ந்து தறுக ணேடு

புலையிலே புகுவாரை அடியோடு  
போக்காரேல் பூமி என்றும்?

(1)

## இராம நீதி.

நீதிக்கு நிலையமாய் நிறையருளுக்கு  
உறைவிடமாய் நேர்மை வாய்மை  
போதிக்கும் தருமகுண புனிதமை  
ரகுராமன் போர்வில் வாங்கிப்  
பேதிக்கும் பொல்லாத அரக்கர்க்குலம்  
இல்லாமல் பேர்த்து எறிந்தான்  
மாதிக்கும் புகழ்கின்ற மகிழையொடு  
நின்றுள்ளான் மன்னர் ஏறே.

(2)

(இந்தியத்தாய் நிலை)

தீயோரைத் தீர்த்து நல்லோரைக் காத்திருத்தலால் வீர  
வள்ளல் என இராமன் விழுமிய புகழோடு விளங்கி யுள்ளான்.  
வீரமும் கொடையும் மன்னரை பகிழைப்படுத்தி வருகின்றன.

உயிர்போற் றலையே செருவத் தானே;  
கொடைபோற் றலையே இரவலர் நடுவண்;  
பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி!  
நின்வயின் பிரிந்த நல்லிசை கனவினும்  
5 பிறர்நசை அறியா வயங்குசெங் நாவிற்  
படியோர்த் தேய்த்த ஆண்மைத் தொடியோர்  
தோளிடைக் குழைந்த கோதை மார்ப!  
கடவுள் அயிரையின் நிலைஇக்  
9 கேடில் வாக பெருமங்கின் புகழே. (பதிற்றுப்பத்து, 79)

சேரல் இரும் போறை என்னும் மன்னனுடைய வீரம்  
கொடைமுதலிய நீர்மைகளைக் குறித்து இது விளக்கியிருக்கிறது.  
அரிசில்கிழார் என்னும் சங்கப்புலவர் இங்ஙனம் பாடியிருக்கிறார்.  
கவியின் பொருள் நிலைகளைக் கருதியுணர்ந்து உறுதி காணுக.

வேந்து முறையில் வீரம் ஏந்திய சீராய் இசைந்துள்ளது.

உயர்ந்த அரசர்கள் பரம்பரையாய் ஒளி புரிந்து வந்துள்ள  
மையால் சிறந்த வீரர்கள் தோன்றி அருந்திறல்களை ஆற்ற  
யுள்ளனர். இந்த நாட்டு வீரர்களுடைய போராற்றல்களைக்  
குறித்து எந்த நாட்டவரும் வியந்திருக்கின்றனர். பெரிய அற்  
ஞரும் அரிய தளபதியும் ஆன சர் சிரல் என்பவர் எழுதியுள்ள

நாவில் இந்தியரின் வீரம் அதிசயமுடையது என மிகவும் வியந்து புகழ்ந்து வரைந்துள்ளார். ஒன்று அயலே வருகின்றது.

“The Indian army has a fine record for gallantry and it is a great fighting engine.”

“இந்தியப் படை வீரத்தில் உயர்ந்தது; போராடலில் சிறந்த வல்லமை யுடையது” என்னும் இது இங்கே ஊன்றி உணர வரி யது. அங்கிய நாட்டாரும் இந்நாட்டு வீரரைப் போற்றுகின்றார்.

ஜெர்மன் சக்கரவர்த்தியான கேய்சர் “இந்தியர் சிறந்த போர் வீரர்” எனத் தனது அரசவையில் ஒரு முறை வியந்து பேசி யிருக்கிறார். யாரும் புகழ் வீரநாடாய் இது வீறுகொண்டுள்ளது.

அகில வுலகங்களிலும் தலைசிறந்த வீரரைய் இராமன் நிலவி நிற்கிறான். இவ் வீர வள்ளின் அருந்திறலும் பெருந்தகைமை யும் அருள்நீர்மையும் எவரும் யாண்டும் துதிசெய்துவரனன்றும் ஒளிபுரிந்து வருகின்றன. உத்தம வீரன் உயர்ந்து திகழ்கின்றான்.

வீரன் கேண்மை கூர் அம்பு ஆகும். (கொன்றைவேந்தன்)

என்று ஒளவையார் இவ்வாறு கூறி யிருப்பது வீரத்தின் மேன்மையை வியந்து சிந்திக்கச் செய்கிறது. நாட்டைப் பாது காக்கும் ஆட்சிக்கு வீரர் உயிராதாரமாயுள்ளமையால் அவரது உயர்நிலை உணரவந்தது. வீரம் பேணி வியன் புகழ் பூனைக

இவ் அதிகாரத்தின் தோகைக் குறிப்பு.

வீரம் அரசுக்கு உரிமையான உறுதி.

அரிய வினைகளை ஆற்ற வல்லது.

பெரிய மேன்மைகள் பேணி யருள்வது.

அதிசய ஆற்றல்கள் அமைந்தது.

வீரம் உடையான் வியன் புகழ் அடைவான்  
போர் வீரமே புகழ் வீரமாம்.

நல்ல வீரரை எல்லாரும் புகழ்வார்.

நாட்டுக்கு வெற்றியை அவர் நாடி வருவார்.

கூற்றுவன் நேரினும் ஆற்றல் குறையார்.

மாற்றுன்பாலும் மனம் இரங்கி யருள்வார்.

அக-வது வீரம் முற்றிற்று.

# எண்பத்திரண்டாம் அதிகாரம்.

## கொடை

அஃதாவது தனக்கு உரிய பொருள்களைப் பிறர்க்கு உவந்து கொடுக்கும் உபகார நீர்மை. உள்ளத் திண்மைபோல் வண்மையும் அரசனுக்கு இயல்பான உயர்ந்த தன்மை ஆதலால் அந்த உண்மை தெரிய வீரத்தின்பின் இது வைக்கப்பட்டது.

811. ஈகை இயல்பே இருமையும் இன்பமாய்  
வாகை புரிந்து வருதலால்—�கையான்  
எவ்வழியும் மேன்மையே எதிர் மகிழ்ச்சின்றுன்  
செவ்வழிநேர் கண்டு தெளிந்து. (க)

இ—ள்

�கைக் குணம் இம்மையும் மறுமையும் இன்பமாய் நன்மை புரிந்து வருகிறது; ஆகவே ஈகையான் எவ்வழியும் செவ்விய மேன்மைகளை அடைந்து சிறந்து மகிழ்ந்து உயர்ந்து திகழ்கின்றன; இந்த உண்மையை உணர்ந்து உவந்து கொடுத்து உயர்க.

இனிய இயல்புகள் இனிது அமைந்தபோதுதான் மனிதன் தனி மகிழ்ச்சியாய் உயர்ந்து வருகிறார்கள். குண நீர்மைகளுள் ஈகை உயர்தரமுடையது. ஈதல், தருதல், கொடுத்தல் என்னும் தொழில்அடிகள் உபகாரநிலைகளை உரிமையா உணர்த்தியுள்ளன.

பிறவியிர்கள் இன்புற உதவி புரிகிறவன் தன் உயிர்க்குப் பெரிய இன்பங்களை ஆக்கிக் கொள்கிறார்கள். அந்த அதிசய ஆக்கத்தை ஈகை இனிது விளைத்து வருகிறது; வரவே அது ஆன்ம அழுதமாய், அரிய மகிழ்ச்சியாய், யாண்டும் பெரிய மேன்மையாய் மருவி நின்று பேரின்ப நிலைகளை நேரே அருளுகின்றது.

தலைமையான அரசனுக்கு அந்நிலைமையை நன்கு நிலைபெறச் செய்வது ஈகை ஆதலால் அது அரசுக்கு இனிய கடமையாய் இயல் உரிமையாய் இசைந்து நின்றது. வீரமும் ஈகையும் வேந்தனுக்கு வாகையும் ஒகையும் வழங்கி வருகின்றன. அரசுக்கு உரிய குண நலங்களைக் கூறி வருப்பொழுது அஞ்சாமை, ஈகை என வீரத்தையும் கொடையையும் தேவர் சேர

வைத்திருப்பது சிந்திக்கத்தக்கது. இராசகப் பிரமான நீர்மைகள் யாண்டும் உயர்ந்த சீர்மைகளாய்ச் சிறந்து திகழ்கின்றன.

உள்ளத்தின்மை ஒருவளை வீரன் என உயர்த்துகிறது.

உதவியான கொடை வள்ளல் என விளக்குகிறது.

வீரன், வள்ளல் என வியன் பெயர் பெற்றவன் மனித சமூதாயத்துள் தனி நிலையில் உயர்ந்து என்றும் இனியனுய் விளங்குகிறார்கள். பேடி, உலோடி எனப் பிழைப்பதின் அவன் இழி வாய்க் கழிந்து ஒழிகிறார்கள். இயல்பு குன்ற உயர்வு பொன்றும்.

வள்ளல் என்னும் பெயரைக் கேட்டால் எல்லாரும் உள்ள எம் உவந்து கொள்ளுகின்றார்; அதற்கு மாருக உலோடி என்று கூறினால் எவரும் அருவருத்து வெறுத்து இகழ்கின்றார்.

கொடைக்குணம் மனிதனைத் தெய்வம் ஆக்குகிறது. இத் நீர்மை இல்லாதவன் சீர்மையிழந்து சிறுமையாய் இழிகிறார்கள். நல்ல தன்மை ஒருஷிய அளவு பொல்லாத புன்மை மருஷிப் புலைப் படுத்துகிறது. இழி புலைகள் நீங்கி ஒளிபெற வேண்டுமானால் உபகார நீர்மை ஒங்கி வர வேண்டும் அதுவரின் அதிசய யேன் மைகள் வருகின்றன. ஈகை இருமையும் பெருமை தருகின்றது.

“ஈவானே தெய்வம்” (ஒளவையார்)

என்றதனால் ஈகையின் மகிமையை இனிது தெளிந்து கொள்ளலாம். கொடுப்பது தருமமாய் உயிரை உயர்த்துகிறது.

உருவத்தில் மனிதன் ஆயினும் கொடையாளி உயர்வான தெய்வத்தின் நிலைமையை அடைந்து நிற்கிறார்கள்; பொன்னும் பொருளும் உதவி மன்னுயிரைப் பேணி வருபவன் பொன்னுயிராய்ப் பொலிந்து இன்னுயிர் முதல்வருயை இனிதுதிகழ்கின்றார்கள்.

மின்னும் தமனியமும் வெற்றிரும்பும் ஓர் இனமாப் பொன்னின் பெயர்ப்படைத்தால் போலாதே---கொன்னே ஒளிப்பாரும் மக்களாய் ஒல்லுவது ஆங்கே அளிப்பாரும் மக்களா மாறு. (பெரும்பொருள்)

கொடுப்பவன் தங்கம்; கொடாதவன் இரும்பு என இது குறித்திருக்கிறது. குறிப்பு கூர்ந்துணர வந்தது தமனியம் பொன். இரும்புக்குக் கரும்பொன் என்று ஒரு பெயர் உண்டு.

ஏழூகளுக்கு உள்ள இரங்கிக் கொடுக்கும் கொடையாளியும், அங்ஙனம் கொடாத உலோபியும் உருவத்தில் ஒரு நிகராய் மனிதர் எனத் தோன்றினாலும் முன்னவன் பொன்போல் உயர்ந்தவன்; பின்னவன் இருப்புபோல் தாழ்ந்தவன் என்க. கரும்பொன் காக்காப்பொன் போல் இழிந்து போகர்மல் செம்பொன்போல் உயர்ந்து கொள்ள வேண்டும். அந்த உயர்வுகொடையால் வரும் ஆதலால் அதனை யுடையனுய் உயர்க என்பது ஈண்டு உணர வந்தது. தருவது தருமபாய் வருகிறது.

பசி வறுமை முதலிய துயர்களை நீக்கி உயிர்களை மகிழ்வித்தலால் கொடை புகணமுயும் புண்ணியத்தையும் விளைத்து அருளுகின்றது. கொடையாளியை யாவரும் வாயார வாழ்த்துகின்றார்; மாந்தர் மகிழ்ச்சி ஏந்திய புண்ணியமாய் வருகிறது; ஆகவே ஈக்காயாளன் இப்பையில் இசையுப், மறுபையில் மகிழையும் உருங்கே பெறுகின்றார். கொடை அரியமேன்மைகளை அருளும்.

இல்லா இடத்தும் இயைந்த அளவினால்  
உள்ள இடம்போல் பெரிதுவந்து---மெல்லக்  
கொடையோடு பட்ட குணங்குடை மாந்தர்க்கு  
அடையாவாம் ஆண்டைக் கதவு. . . (நாலடியார், 91)

மிகுந்த பொருள் இல்லையானாலும் தன்னால் இயன்ற அளவு பிறர்க்கு உதவுகின்ற இயல்புடையானுக்குச் சுவர்க்கம் உறவுறிமையாம் என இது உணர்த்தியுள்ளது. எளியவர்க்கு இதம் புரிய இங்கே தன் வீட்டைத் திறந்து வைத்திருப்பவானுக்கு அங்கே பேரின்ப வீடு திறந்திருக்கிறது. கொடையால் மானவன் வானவன் ஆகிறான். கோடுத்து வைத்த புண்ணியவான் என நாட்டில் வழங்கிவரும் முதமொழி கொடையால் அடையும் இன்ப நிலையை எடுத்துக் காட்டி நன்கு விளக்கியுள்ளது.

கடைநின் றவர்உறு கண்கண்டு இரங்கி  
உடையதம் ஆற்றலின் உண்டி கொடுத்தோர்  
படைகெழு தானையர் பல்களி யானைக்  
குடைகெழு வேந்தர்கள் ஆகுவர் கோவே!

(குளாமணி, துறவு, 158)

பசியால் வருந்தி வந்தவர்க்கு இரங்கி உண்டி கொடுத்தோர் அந்தப் புண்ணியத்தால் மறுபிறப்பில் உயர்ந்த அரசாய்

ஆவர்சிறந்து விளங்குவர் என இது உணர்த்தியுள்ளது. தன் ணைத் தழுவி நின்றவனைக் கொடை எழுமையும் இன்புறச் செய்கிறது. கொடுப்பவனுக்கே கடவுள் எல்லாம் கொடுக்கின்றார்.

கொடையே எவர்க்கும் எப்பேறும்  
கொடுக்கும்; நெறியிற் பிறழாத  
கொடையே யாரும் தன்வழியின்  
ஓழுகச் செய்யும்; குறைதீர்ந்த  
கொடையே பகையை உறவாக்கும்;  
குலவும் பூதம் அனைத்தினையும்  
கொடையே புரக்கும் என்றுள்ளம்  
கொள்ளப் புகண்றுன் கவுதமனே. (காஞ்சிப்புராணம்)

எல்லா இன்ப நலங்களும் கொடையால் உளவாம் என இது குறித்துள்ளது. தரும விளைவுகளை உடையது ஆதலால் கொடை அரிய பல மகிழைகளை அருளுகின்றது. எண்ணரிய மேன்மைகள் புண்ணியத்தால் விளைகின்றன. அந்தப் புண்ணியம் கொடையால் கண்ணியமாய் விளைந்து வருகின்றது.

Generosity is a virtue of a very different complexion.

[Goldsmith]

“தயாளமான கொடை பல சீர்கள் மருவிய தருமமாயுள்ளது” என்னும் இது இங்கே அறிய வரியது. தருபவன் தரும வராயை இருமையும் பெருமை பெறுகிறான். கொடையால் புகழ் ஒளி பரவுகிறது; புண்ணியம் பெருகுகிறது; எண்ணிய இன்ப நலங்கள் எவ்வழியும் வருகின்றன. ஈந்து பழகி இனிது வாழுக.

812. நீரலைபோல் தோன்றி நிலையாத இவ்வுலகில்  
ஓரிரண் டொண்குண்மே ஓங்கிணிற்கும்—தேரிலவை  
வீரம் கொடையாம்; விழைந்திவற்றை மேவாதார்  
பேரிழுந்தார் ஆவர் பிறழுந்து. (2)

இ—ள்

கடவில் எழுகின்ற அலைகள் போல் உடல்கள் தோன்ற யாவும் விரைந்து மறைந்து போகிற இந்த உலகத்தில் வீரம், கொடை என்னும் இரண்டு நீர்மைகள்தான் நிலைத்து நிற்கின்றன; இவற்றைச் சமூவி நின்றார் விழுமிய புகழே॥ 2. விளங்கி நிற்கின்றார்; தழுவாதவர் வழுவாய் ஒழிந்து போகின்றார் என்க.

உன்றும் நிலையில்லாத இவ் வகைத்தில் என்றும் நிலையாய் காலைத்து நிற்பது புகழே. அது அரிய செயல்களாலும் பெரிய ஒயல்புகளாலும் உரியதாய் வருகிறது. கல்வி சீலம் ஞானம் மற்றும் முதலியவற்றுல் புகழே அடையலாம் ஆயினும் கொடை பால் அடைவதே உயர்தரம் உடையதாய் ஒளி வீசி எழுகிறது.

“புரிகின்ற கொடைவழியே புகழுவெளியாய் எவ்வழியும் விரிகின்ற ஒளிவீசி வியானேடு விளங்குமால்.”

புகழு விளையும் வழியை இது தெளிவாக விளக்கீட்டுத் தாவார்மேல் நிற்கும் புகழ். (குறள், 232) என்றார் தேவர்.

எளியவர்க்கு அளிசெய்து உதவும் ஈகையாளரிடமே புகழு விசெய்து ஒங்கி நிற்கும் என்றதனால் கொடைக்கும் புகழுக்கும் உள்ள உறவுரிமை புலனுய் நின்றது. புகழின் தாயாயுள்ள முத்தகைய கொடையை புடையவரே எத்தகைய நிலையிலும் நாலைபெற்ற கீர்த்தியாளராய் உலகில் நிலவி நிற்கின்றார்.

ஆய் என்பவன் குறுநில பண்ணன்; பாண்டி நாட்டின் பதன்பகுதியில் இருந்தவன்; சிறந்த கொடையாளி; இவனது ஈகைநிலைய வியந்து அக்காலத்திலிருந்த சங்கப் புலவர் பலரும் புப்புந்திருக்கின்றனர். அவருள் ஏணிச்சேரி முடமோசியார் என்பவர் இவனை நேரே காண வந்தார்; கண்டார்; வந்தவர் எவரை முடியும் நோக்கி நெஞ்சம் மகிழ்ந்தார். “தாய் அன்பு புரிகிற ஆயீ! நீ உலக சோதியாய் விளங்குவாய்!” என்று இவனை மாலைந்து புகழுந்தார். அப்பொழுது வானத்தை அண்ணாந்து போக்கிச் சூரியனைப் பார்த்து இச் சீரியனை வார்த்து ஒருபாட்டுப் பாடனார். அதன் ஒரு பகுதி அயலே வருகிறது.

விருந்திறை நல்கும் நாடன் எங்கோன்  
கழல்தொடி ஆய் அண்டிரன் போல  
வண்மையும் உடையையோ ஞாயிறு!

கொன்விளங் குதியால் விசும்பி ஞேனே.” (மோசியார்)

“ஓ சூரியா! நீ உயர்ந்த ஆகாயத்தில் வீணே ஒளிவீசி உலா விளங்குயே அன்றி எங்கள் ஆயைப்போல் தாயன்போடு சிருங் பார்வைப் புரந்தருளி வருந்தி வந்தவர்க்கு எதையும் வாரிக்கொ

உக்கும் வண்மை உண்ணிடம் இல்லையே; நீ வெயிலைப்பரப்பிச்சுடு கின்றுய்; இவன் கொடையைப் பரப்பி எல்லார் உள்ளங்களையும் குளிரச் செய்கின்றுன்; நீ பகலில் மாத்திரம் ஒளி செய்கின்றுய்; இவன் இரவு பகல் என்றும் புகழ் ஒளி வீசிப் பொலிந்து விளங்குகிறுன்.' எனப் புலவர் உள்ளம் கனிந்து கூறியுள்ளமையால் இவனது இனிய நீர்மைகளையும் ஈகையின் சீர்மைகளையும் நாம் நேரே உணர்ந்து உவந்து நெஞ்சம் தெளிந்து கொள்கின்றோம்.

பொருள் நிறைந்திருந்தாலும் ஈகை இல்லையானால் அந்தச் செல்வன் எள்ளிடுகழுப்படுகிறுன்; இயன்ற அளவு கொடுத்து வருபவனை உலகம் உவந்து புகழ்ந்து வருகிறது; கொடையாளி யைப் பகைவனும் மதித்துப் போற்றுகிறுன். கொடுப்பது அரிய செயல் ஆதலால் அதனை யுடையவன் அதிசய மேன்மையை அடைந்து கொள்கிறுன். அருமை யாண்டும் பெருமை தரும்.

அயலார் வாழுச் செயல் புரிபவன் உயர் மனிதன் ஆகின்றுன். தன்னலமே கருதித் தன்பாடே நோக்கித் தன் வயிற்றையே நிரப்பித் தன்னையே நயந்து வியந்து எவ்வழியும் சுய நோக்கமாய் மயல் மண்டி யழுலுகிற மனித சமுதாயத்துள் பிறர்நலம் கருதிப் பிறர்க்கு இரங்கி உதவுவது அரியபெருமையாய் வந்தது.

பொருளில் பெருமோகம் கொண்டு மருள்மண்டி நிற்பவர் யாதும் ஈயாமல் இருள்ளுடி இழிந்து கழிகின்றார்; பொருளின் நிலைமையை உணர்ந்தவர் அருள் புரிந்து உதவித் தெருள் நிறைந்து தேசு மிகுந்து திகழ்கின்றார். ஈகையால் இகழும் பரமும் இன்பமாகிறது. இருமையும் இனிமையா சாதல்னய்துமே என்பதுமறிக. சாதல்வந்து அடுத்த காலும் தனக்கொரு சாதல் இன்றிப் பூதலம் இறக்கும் காறும் புகழுடம்பு இருக்கும்; அந்தக் கோதறு புகழின் யாக்கை கொடையினால் செல்வம் கூரவாழ்தலை யுடையார் அன்றே வானமும் வணங்கு நீரார்.

(விநாயக புராணம்)

கொடையினால் உளவாகும் மகிமை மாண்புகளை இதனால் உணர்ந்து கொள்கிறோம். தன் உயிர்க்கு ஊதியமான உறுதி நலங்களைப் பருவம் உள்ள பொழுதே செய்து கொள்பவர் பிறந்த பிறவியின் பயனை விரைந்து பெற்றவராகின்றார்; அங்கு னம் பெருதவர் பேதைகளாய் இழிந்து ஒழிந்து போகின்றார்.

பிரக்கு இதமா உதவுவது புண்ணியமாய் வந்து தன் உயிர்க்கு உறுதியாய் நன்மை புரிகிறது; அந்த உபகார நீர்மையை இழுங்கவன் தனக்கே அபகாரம் செய்தவனுக்கிறுன். ஈதல் உயிர்க்கு உடையிம் எனத் தேவர் கூறியது பொருள் பொதிந்த அருள் போழி. இரக்கமுப் ஸகையும் இல்லையானால் அந்த மனித வாழ்க்கை அரக்கத் தன்மையாய் இழிந்து அவலமடைந்து கழிகிறது.

பாகைக்கும் மீண்டு பிறக்கைக்கும் அன்றித் தளர்ந்தவர்க்கு ஒன்று பாகக்கு எண்விதித் தாயிலையே இலங்கா புரிக்குப் பிராகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொனுந்த பாகைச் சிலைவளைத் தோன்மரு காமயில் வாகனனே,

(கந்தர் அலங்காரம் 54)

தளர்ந்தவர்க்கு ஈவது உயர்ந்த பிறவிப்பேறு என்று அருண பரிநாதர் ஆவலோடு மறுகி உருகி ஆண்டவனிடம் இவ்வாறு பெண்டியிருக்கிறார். கொடுப்பதால் புகழ் வருகிறது; புண்ணியார் சிளைகிறது; உயிர் உயர்கதி அடைகிறது; ஆகையால் கொடை ஆவித்துணையாய் அதிசய இன்பமாய்க் கருத வந்தது.

ஏதுத்தில் நன்கொடைப்பெருமையை அறிந்துளோர் இல்லன்று ஏகத்தின் நாமமும் உரைசெய்யார்; அவர் அரிதாகத் தாராகுத்த ஓர்பொருள் நல்குவர் என்பதுள்ள துணிந்து ஏதுத்த ஆவியும் கொடுப்பரால் வேண்டுமுன் விரும்பி.

(திருக்கூவப் புராணம்)

கொடை இருமையும் இன்பம் தரும் பெருமையடையது ஆகலால் அதன் மகிமையை உணர்ந்தவர் இல்லை என்ற சொல்லை பறந்தும் சொல்லார்; ஈட்டிய பொருளை மாத்திரமா? இனிய பரிசையும் அவர் கொடுக்கத் துணிவர் என இது குறித்துள்ளது. கொடுக்கு இல் என்று ஒரு பெயர் உண்டு; நல்ல கொடையாளி மன் அந்தப் பேரைக் கூடச் சொல்ல அஞ்சுவர் என உரைத் திருப்பது ஓர்ந்து சிந்திக்க வரியது. யாதும் இல்லை என்று வருப்போர்க்கு எல்லாம் உண்டு என்று உள்ளம் உவந்து கொடுப்பது பயரங்த வள்ளல்களின் இயல்பு; பழகி வந்துள்ள அந்த நல்ல பயங்கத்தால் இல்லை என்னும் பொல்லாத சொல்லை அவரது ஆஸிய வாய் சொல்லாது; யாண்டும் இதமே சொல்லும் என்க.

எவ்வழியும் கொடுத்துப் பழகுக; அது உனக்குச் செவ்  
விய புகழைக் கொடுத்துத் திவ்விய பதவியையும் உதவியாறாரும்.

**813.** கோடிக்கு ஒருவன் கொடைக்கென்ன ஒளவைபூன்  
பாடி யிருக்கும் படியினால்—நாடிக்  
கொடுத்தான் மனுவின் குலதெய்வம் ஆகி  
எடுத்தான் பெரும்பேர் இவண். (ஏ)

இ—ள்

கோடிக் கணக்கான மக்களுள் ஒருவனே கொடையாளி  
யாய் வரமுடியும் என ஒளவையார் பாடியிருத்தலால் கொடை  
யின் அருமை தெளிவாய் நின்றது; அத்தகைய கொடையை  
யுடையவன் மனிதருள் தெய்வமாய் மகிழை பெறுகிறான் என்க.

ஈகை இனியது; புகழ் புண்ணியங்களை யுடையது; அரிய  
மேன்மைகளையும் பெரிய இன்ப நலங்களையும் அருளுவது என  
இன்னவாறு உன்னத நிலையில் ஒளி செய்திருந்தாலும் கொடை  
யையாரும் எளிதா அடைய முடியாது. அதனை உரிமையாய்த்  
தழுவி வருபவர் மிகவும் அருமையாகவே உள்ளனர்.

உயிர் வாழ்க்கைக்குப் பொருள் அவசியம் தேவையாயிருத்  
தலால் மனிதன் எவ்வழியும் அதனை ஆவலோடு தேடுகிறான்.  
அது பெருகி வரும்போது அதன்மேல் ஆசையும் மோசமும்  
கூடவே மருவி வருகின்றன. வரவே அதனை இறுகப் பற்ற  
யாதும் வெளிவிடாமல் பழியோடு படிந்து கிடக்கின்றான்.

பொருளாசையால் இவ்வாறு மருள் மண்டி உழலுகிற  
இருளுவகத்திலே அருள் கூர்ந்து தெருளோடு பிறர்க்கு உதவி  
செய்வார் மிகவும் அரியர். ஏதேனும் ஓர் உதவியை நாடி யாரே  
னும் தன்பால் வந்தால் எந்த மனிதனும் சிந்தை கவல நேர்கின்  
ருன்; வந்தவனை அவமதிப்பாக நடத்துகிறான்; நிந்தை மொழி  
களை நேரே கூறுகிறான்; வேறே குறிப்பால் இகழுகிறான்.

“நூற்றுவரில் தொன்றும் தறுகண்ணர்; ஆயிரவர்  
ஆற்றுளித் தொக்க அவையகத்து மாற்றமான்று  
ஆற்றக் கொடுக்கும் மகன்தோன்றும்; தேற்றப்  
பரப்புநீர் வையகம் தெரினும் இல்லை  
இரப்பாரை எள்ளா மகன்.” (தகடுர்)

நூறு பேருள் ஒரு வீரனைக் காணலாம்; ஆயிரம் பேருள் ஸ்ரூபுவனைக் காணலாம்; ஏழைகளை என்னி இகழாமல் உள்ளம் உவந்து கொடுக்கும் கெடையாளியை உலசமுழுவதும் சீதாஞ்ஜலும் காணமுடியாது என இது காட்டியுள்ளது.

இரவலரை என்னாமல் இனிய மொழி கூறி ஈடும் வள்ளல் எங்கும் இல்லை என்று முடிவு கூறிய இக்கவியை ஓளவையார் பார்த்தார்; மனிதனினத்தை அடியோடு மடமைக் கொடுமையில் ரள்ளிவிட அந்தக் கிழவிக்கு மனம் இசையவில்லை; ஆகவே இதனைத் தழுவி ஒரு பாட்டுப் பாடினான். அது அயலே வருகிறது.

“ஆர்த்தசபை நூற்றெருவர்; ஆயிரத்தொன் ரூம்புலவர்;  
வார்த்தை பதினு யிரத்துஒருவர்;—பூத்தமலர்த்  
தண்டா மரைத்திருவே! தாதாகோடிக்கு ஒருவர்  
உண்டாயின் உண்டென்றறை.” (ஓளவையார்)

கோடிமக்களுள் கொடையாளி ஒருவன் இருக்கலாம் என அருமை தோன்ற இங்குனம் ஜயமாய்க் குறித்திருக்கின்றார்.

சுதேஷா ஜாயதே சூர ஸஹஸ்ரேஷாச பண்டித:  
வக்தா சதஸஹஸ்ரேஷா தாதா பவதிவா நவா.

சூரன் நூற்றில் ஒருவன்; பண்டிதன் ஆயிரத்தில் ஒருவன்;  
ஸல்ல பேச்சாளி நூற்றியிரத்தில் ஒருவன்; கொடையாளி. இருக்கிறேனே இல்லையோ தெரியாது என இச்சுலோகம் குறித்திருக்கிறது. தருகிறவன் தாதா எனத் தகுதியான பேர் பெற்றுன். கொடுப்பது அரிய செயல்; கொடை மிகவும் அருமையானது; அதிசயமுடையது என்பது இங்கே நன்கு தெரிய வந்தது.

தனது சுகத்தையே கருதி தத்தன்னலமே எவ்வழியும் பெரிதும் எண்ணிவருவது மனித இயல்பாய் மருவியுள்ளது. இத்தகைய மனித இனத்தில் பிறர்க்கு இதமாய் இருக்கி ஈபவன் த்தம் நிலையனைய் உயர்ந்து ஒளிமிகுந்து விளங்குகின்றன.

இலன்னன்னும் எவ்வம் உரையானம் ஈதல்  
குலன்உடையான் கண்ணே உள்.

(குறள், 223)

இல்லை என்னும் இளிவைச் சொல்லாமல் உள்ளம் உவந்து கொடுக்கும் தன்மை உயர்ந்த குல மகனிடத்தேதான் உண்டு என இது உணர்த்தியுள்ளது. ஈகை இருக்கும் நிலையையும் ஈயாமை

உள்ள புலையையும் இங்கே ஒருங்கே உணர்ந்து கொள்கிறோம். கொடுப்பவன் குலமகனைய் உயர்ந்தான்; கொடாதவன் இழி மகனுய்த் தாழ்ந்தான். இழிவு நேராமல் ஈந்த அளவு அவன் விழுமியோனைய் உயர்ந்து மேலே விளங்கி வருகிறான்.

“இல்லது நோக்கி இளிவரவு கூறுமுன்

நல்லது வெஃகி வினைசெய்வார்.”

(பரிபாடல், 10)

வறியவர் வாய்த்திறந்து கேளா முன்னமே அவரது நிலைமை யை உணர்ந்து விரைந்து உதவி புரிவார் என உயர்ந்த மேன்மக்களுடைய நீர்மையை இது உணர்த்தியுள்ளது. இவ் வாறு உதவுகின்றவரை உலகம் எவ்வாறு உவந்து புகழ்ந்து வரும்? இதனை ஈண்டு உணர்ந்து கொள்ள வேண்டும். எனியவர்க்கு இரங்கி ஈபவர் விழுமிய மேலோராய் ஒளிமிகுந்து வருகிறார். உபகார நீர்மை உயர் மகிமையாய் மிரிவிகிறது.

தான் ஈட்டியபொருளை நீட்டிடுதவுகிறவன் நீண்ட புகழூ அடைந்து கொள்கிறான்; நிலையான அக்கீர்த்தி தலையான வரையே சார்ந்து திலவுகிறது. இட்டுவாழ்வதே இனியவாழ்வாம்.

அட்டுநீர் அருவிக் குன்றத்து அல்லது வயிரம் தோன்று; குட்டநீர்க் குளத்தின் அல்லால் குப்பைமேல் குவளை டூவா; விட்டுநீர் வினவிக் கேள்மின் விழுத்தகை யவர்கள் அல்லால் பட்டது பகுத்துண்பார் இப்பார்மிசை இல்லை கண்ணார்! (1)

கருங்கடல் பிறப்பின் அல்லால் வலம்புரி காணுங் காலைப் பெருங்குளத்து என்றும் தோன்று பிறைநுதற் பிணையனீரே! அருங்கொடைத் தானம் ஆய்ந்த அருந்தவம் தெரியின் மண்மேல் மருங்குடை யவர்கட்கு அல்லால் மற்றையர்க்கு ஆவது உண்டே? (2)

[சீவக சிந்தாமணி]

பகுத்து உண்டலும், கொடையும் தோன்றுகின்ற இடங்களை இவை நயமாக் காட்டியுள்ளன. கவிகளைக் கருதியணர்ந்து சூவைகளை நுகர்ந்து கொள்ள வேண்டும். அருவிபாய்கிற பெரிய மலைகளிலேதான் அரிய வயிரங்கள் தோன்றும்; நீர் நிறைந்த ஏரியிலேதான் சீரிய குவளை மலர்கள் டூக்கும்; கருங்கடலிலேதான் வலம்புரிச் சங்குகள் பிறக்கும்; அது போல் கொடையும் தவழும் உயர்ந்த சூல மக்களிடையேதான் நலமான நிலையில் உள்வாம் எனச் சீவக மன்னன் இவ்வாறு சுற்றியளான்.

"Generosity is the part of a soul raised above the vulgar"  
(Goldsmith)

"உதாரமான கொடை மேலான உயிரின்பாகமாயுள்ளது." என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணரவுறியது. ஈகை விழுமியோரிடமே கெழுமியுள்ளது என்பதை இதவும் தெளிவாக்கினின்றது. கொடையாளி உயர்ந்த பாலையாய் ஒங்கி நிற்கிறுன்; கொடாத உலோபி இழிந்த குப்பையாய்த் தாழ்ந்து கிடக்கிறுன். கழிகுப்பையாய் ஒழியாமல் ஒளிபெற்று உயருக.

கோடுத்தவன் அப்பன்; கோடாதவன் சப்பன்.

என்பது இந்நாட்டில் வழங்கி வரும் பழமொழி. கொடையாளியின் உயர்வையும், கொடாத உலோபியின் இழிவையும் விழி தெரிய இது நேரே விளக்கித் தெளிவாக் காட்டியுள்ளது.

கொடையால் மனிதன் தேவன் ஆய் மகிழை பெறுகிறுன். அந்த அதிசய நீர்மையோடு ஆன வரையும் பழகி மேன்மை அடைக. எளியவர்க்கு இரங்கியருள்; ஒளியும் இன்பழும் வரும்.

#### 814. கொடுத்து மகிழாக் குடிகேடர் பிச்சை

எடுத்து வருந்தி இழிவார்—கொடுத்துவந்த பேராளர் எங்கும் பெருமை மிகப்பெற்றுப் பாரானு வார்டின் பதிந்து.

(ச)

இ—ஸ்

பிறர்க்கு இதமாய்க் கொடுத்து மகிழாதவர் குடிகேடரா யிழிந்து பிச்சை எடுத்து வருந்தி உழல் நேர்கின்றார்; கொடுத்து வந்தவர் உயர்ந்த கீர்த்தியை அடைந்து மிகுந்த இன்ப நலங்கள் பிறைந்து கிறந்த அரசாராய் உலகத்தை ஆளுவார் என்க.

இன்பத்தையும் புகழூடும் மனிதன் யாண்டும் ஆவலோடு விருப்புகிறுன்; ஆனால் அவற்றை அடையவரிய வழியை அறவே டாராந்து விழி கண் குருட்டைய் விலகி உழல்கின்றார்கள். மாடு ஆடு முதலையை இழிந்த பிறவிகளில் கழிந்து போகாமல் உயர்ந்த மனிதப்பிறவியை அடைந்திருந்தும் தகுந்த கடமைகளைச் செய்து போலும் மேலான நிலை களை உடையாமல் வீணே விளிந்து போவது வெய்ய மடமையாய் விரிந்து நிற்கிறது. தன் நிலைமை

யையும் தலைமையையும் ஊன்றி உணராமையால் மானுடன் ஈனமா யிழிந்து ஊனமாய் ஒழிந்து போகிறுன்.

கருமமும் தருமமும் உடலும் உயிருமாய் மருவியுள்ளன. முன்னது பொருள் முதலிய நலங்களை வளர்த்து வெளியே பெருமைப் படுத்துகிறது; பின்னது அருள் ஈனக்களாய் மருவி உள்ளே உயிரை மகிமைப் படுத்துகிறது. ஈதல் அறம் என்ற தலை அதன் உரமும் உறுதியும் உணரலாகும். புண்ணியமே எண்ணிய யாவும் உதவி மனிதனைக் கண்ணிய நிலையில் உயர்த்துகிறது. அந்தப்புண்ணியம் கொடையிலிருந்து விளைந்து வருகிறது. ஆகவே அதனையுடையவன் உயர்ந்து உய்தி பெறகிறுன்.

என்னும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்

பின்னவது என்று பிடித்திரா---முன்னே

கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்

தொடுத்தாறு செல்லும் சுரம்.

[நாலடியார், 5]

ஏதாவது ஒரு பொருள் கையில்கிடைத்தால் அதனை உடனே ஏழைகளுக்குக் கொடுத்து உதவுங்கள்; அந்த உதவி எம்பயத்தை நீக்கி உங்களை இன்பவுலகத்தில் கொண்டு போய் இனிது சேர்க்கும் என மனித சமுதாயத்துக்கு ஒரு ஞான போதனையை முனிவர் ஒருவர் இவ்வாறு போதித் துள்ளார். கொடையால் விளையும் நலங்கள் கூர்ந்து சிந்திக்கத் தக்கன.

பிறர்க்குச் சிறிது உபகாரம் செய்யுப் போது அந்தமனிதன் தனக்கே பெரிய இன்பத்தைச் செய்தவனுகிறுன். இயன்ற அளவு சமுதாயத்திற்கு இதம் செய்கிறவன் உயர்ந்து வருகிறுன். அயல் உவந்து வாழுச் செயல்புரிந்து வருவது உயர் பெருந்தகை மையாய் ஒளிவீசி எவ்வழியும் இனிது மிளிர்கிறது.

தனக்கு என்று ஒன்றுனும் உள்ளான்;

பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்.

[குண்டலகேசி]

இது கடவுள் வாழ்த்தாக வந்துள்ளது. சீவ கோடி களுக்கு இதம் செய்வது தேவநீர்மையாய்ச் சிறிது திகழ்கிறது.

தனக்குளன வாழாப் பிறர்க்கு உரியாளன். [மணிமேகலை, 5]

தனக்குளன்று ஒன்றுனும் உள்ளான்;

பிறர்க்கே உறுதி சூழ்ந்தான்.

[வீர சௌழியம்]

தனக்குள்ள வாழப் பிறர்க்குரியாளன்  
பண்ணன் சிறுகுடிப் படப்பை.

(அகம் 54)

அரிய பெரிய உபகாரசீலர்களைக் குறித்து வந்துள்ள இவை  
மாற்று சிந்திக்கத்தக்கன. சன சமுதாயத்துக்கு உதவி புரிவது  
மாற்ற மனிதப் பண்பாடாய் ஒளிபுரிந்து சிறந்த சீர்மையோடு  
ஈர்துள்ளமையை இங்கே உணர்ந்து கொள்ளுகிறோம்.

‘Man was formed for society.’ (Blackstone)

“சமுதாயத்துக்காகவே மனி தன் உருவாகியுள்ளான்”  
என்னும் இது என்டு அறியவுரியது. குண நீர்மைகள் மனிதனை  
மாற்ற பெறச் செய்கின்றன. கருணையும் இதமும் ஈகையில்  
மாற்திருத்தலால் கொடையாளி உயர்நிலைகளை அடைய  
மாற்றான். இம்மையில் புகழும் மறுமையில் இன்பழும்  
மாற்றமையும் அவனுக்குத் தனி உரிமையாய் நின்றன.

கொடாத உலோடி பழியும் பாவழும் அடைந்து இருமை  
மாற்றும் சிறுமையாய் இழிந்து போகிறான். தான் நல்ல சுகங்களை  
ஏற்றுபவியாப்பலும், பிறர்க்கு யாதும் உதவாமலும் பொருளை  
மாற்றுமோடு பற்றி மடிந்து போதலால் உலோடியின் வாழ்வு  
மாற்றாய்த் தாழ்ந்து பழிபடிந்து இழி துயரோடு ஒழிகின்றது.

“O cursed lust of gold! when, for thy sake,  
The fool throws up his interest in both worlds,  
First starved in this, then damned in that to come.”

(Blair Robert)

“ஓ பொல்லாத பொன்னைசையே! உனக்காகத் தனது இரு  
ஷாம் இன்பங்களையும் மூடன் இழந்து விடுகின்றான்; முதலில்  
இங்கே பட்டினி கிடக்கிறான்; பின்பு மறுமையில் இழிவுறுகி  
ஏற்று” என உலோடியின் பரிதாப நிலையைக் குறிக்கு ப்ளேர்  
என்பவர் இவ்வாறு அதினளினமாக் கூறியிருக்கிறார்.

கையில் பொரும் பொருள் இருந்தாலும் உலோடி வறுமை  
மாற்ச் சிறுமையடைகிறான். பழியும் பாவழும் எவ்வழியும்  
ஏவனைத் தொடர்ந்து படர்ந்து தோய்ந்து கொள்ளுகின்றன.

இராபன் சுவேலமலை மேல் நின்று இலங்காபுரியின் அழியா  
காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து வரும்போது சோலைகளிடை

யே நீல மணிகளால் செய்திருந்த செய்குன்றுகளைப் பார்த்தான்.  
நெடுமையாய் நிமிர்ந்து நின்ற அவற்றின் நிலைகளை நோக்கிய  
இராமன் இலக்குவனுக்கு இலக்கோடு சுட்டிக் காட்டினான்.

காவலன் பயந்த வீரக் கார்முகக் களிறே! கற்ற  
தேவர்தம் தச்சன் நீலக் காசினால் திருந்தச் செய்த  
ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த  
பாவ பண்டாரம் அன்ன செய்குன்றம் பலவும் பாராய!

(இராமா, இலங்கை காண், 45)

தன் அருமைத் தம்பியிடம் இராமன் உரிமையுடன் உரை  
யாடி யிருக்கும் அழுகை ஊன்றி நோக்கி உவந்து நிற்கிறோம்.  
அழுகிய நீல இரத்தினங்களால் எழிலாகச் செய்து வைத்துள்ள  
குன்றுகள் ஒளி வீசி நின்றாலும் அவை பாவம் படிந்தன ஆத  
லால் விரைந்து அழிந்து படும் என மருமமா விளக்கியருளினான்.  
ஈவது தெரியா வுள்ளத்து இராக்கதர் என்றது அரக்கரது இரக்க  
மின்மையையும் கொடுமையையும் கூர்ந்துணர வந்தது. ஈவு  
இரக்கமில்லாதவர் என இழி தீமைகளை விழிதெரிய விரித்தான்.  
ஈகையை இழுந்தபோது மனிதன் எவ்வளவு இழிந்து படுகிறான்  
என்பது இங்கே செவ்வையாய்த் தெளிந்து கொள்ள நேர்ந்தது.

815. ஈதலுறு கையே இறைகோல் இனிதேந்தி

ஓதாரீர் சூழலகை ஓம்புமால்—�தலீலா

வன்கை மிடிவாய் மடிந்து தொழுதேற்றுப்

புன்கையாய்த் தேய்ந்திழிந்து போம்.

(ந)

இ—ள்

ஈகை புரிந்து வந்த கை செங்கோலை ஏந்தித் தலைமையாய்  
நின்று அலைசூழி உலகை நலமாக் காத்து வரும்; ஈயாத வன்கை  
இழிந்த வறுமையில் அழுந்தி எவ்வரையும் தொழுது இரங்து  
எவ்வழியும் தாழ்வாய்க் கழிந்து ஒழிந்து போம் என்க.

உயர்ந்த இன்ப நிலையும், இழிந்த துன்ப வகையும் முன்ப  
தையை மருவி வருகின்றன; அவ் வரவுக்கு உரிய உறவை இது  
உணர்த்தியுள்ளது. உயர்வு இழிவுகள் அவரவர் விளைகளின் வழி  
யே விளைந்து யாண்டும் தவறுமல் தொடர்ந்து வருகின்றன.

மனிதன் புண்ணியத்தால் உயர்ந்து வருகிறார்; பாவத்தால் காழ்ந்து போகிறார். புனித நினைவுகளும் இனிய செயல்களும் காமமாய் வருதலால் அவற்றையடையவன் பெருமை பெறுகிறார்; அவ்வாறு இல்லாதவன் எவ்வாறேனும் சிறுமையுறுகிறார்.

இத்த மனிதருள் சிலர் செல்வம் கல்வி முதலிய வசதிகள் காய்ந்து சுகமாய் வாழ்வதையும், பலர் வறுமை மட்டமை முதலிருப்பு சிறுமைகள் தோய்ந்து துக்கமாய் அலமந்து உழுல்வதையும் உலகத்தில் நேரே காணுகின்றோம். இதற்குக் காரணம் என்ன? முன்னே நல்ல விளைகளைச் செய்தவர் நலமாய் வாழுகின்றார்; அங்கும் செய்யாதவர் எங்கும் அவலமாய்த் தாழுகின்றார்.

நல்ல கருமங்களுள் கோடை உயர்ந்த தருமமாய் விளைந்து வாழுகிறது. பிறவுயிர்கள் இன்புற அது இதம் புரிந்து வருதலால் நிறுத்தினைச் செய்தவன் எவ்வழியும் இன்பங்களை அனுபவிக்க நேர் முன்றான். சேய்த பலன் சேய்தார்க்கு என்பது பழுமொழி. கருமத் துப்புள் விளைவுகளை இது உரிமையோடு மருமமாய்க் காட்டியுள்ளது.

பாத்துரண் மரீஇ யவனைப் பசினன்றும்

தீப்பிணி தீண்டல் அரிது.

(குறள், 227)

தனக்குக் கிடைத்த உணவை அயலார்க்கும் பகுந்து கொடுத்து உண்ணும் இயல்புடையானைப் பசி என்றும் தீய கோய் யாதும் அனுகாது எனத் தேவர் இவ்வாறு கூறியிருக்கார். பிறர் பசியை நீக்குபவன் பெரிய பாக்கியவானைய் என்றும் பசியின்றி யாண்டும் இன்ப வாழ்வு வாழ நேர்ந்தான்.

பசிப்பிணி என்றும் பாவியது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக்கு என்றா நிமிராது;

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

உயிர்க்கொடை பூண்ட உரவோய! (மணிமேகலை)

ஏழைகளின் பசியைத் தீர்ப்பவனுடைய கீர்த்தி அளவிட விரியது; உண்டி கொடுப்பவன் உயிரைக் கொடுத்தவனுகிறார்; ஒருவே அவனது உதவி உயிர்க் கோடை ஆய் ஒளிபெற்று உயர்ந்துள்ளது என்றும் இது உண்டு உணர்ந்துகொள்ளவரியது.

அந்றார் அழிபசி தீர்ப்பதே ஒருவன் அருமையாய்ப் பெற்ற பொருளைப் பத்திரமா வைத்தற்குத் தக்க இடம் என அழியாத

ஒரு நிதி நிலையத்தை விழி தெரிய நாயனர் விளக்கியுள்ளார். அழியும் பொருளை அழியாமல் பாதுகாத்தற்கு வழிகாட்டியிருப்பது விழுமிய காட்சியாய் வெளியறிய நின்றது.

நரம்பொலி பரந்த கோயில் நன்னுதல் மகளிர் தூவும்  
பெரும்பலிச் சோற்றின் ஈதல் பெரிதுரி தாகும் ஏனும்  
சுரும்பொலி கோதையார்தம் மனைவயின் தூண்தொறுஞ்சும்  
அரும்பலி ஆனைத்தும் ஈயின் அது பொருட் குன்று கண்ணர்.

(சீவக சிந்தாமணி)

அதிகம் கொடுப்பது அரிது; ஆயினும் சிற்து உணவு எவரும் கொடுக்கலாம்; அவ்வாறு கொடுக்கும் சிறுசோறு பெரிய மேரு மலையாய் அரிய மகிமைகளை அருளும் என இது குறித் துள்ளது. குறிப்பைக் கூர்ந்து உணர வேண்டும். பொருட் குன்று=பொன்மலை. ஈகை மகாமேரு போல் மகிமை பூரிகிறது.

பிறவுயிர்கள் இன்புற முன்பு ஈந்து வந்தவன் பின்பு தன் உயிர் மாண்புற வேந்தனைய் விளங்கி வருகின்றார்கள்; வரவே கொடை பிறவிக் குணமாய் அவனிடம் மருவியிருக்கிறது. தன் பிறப்பின் சிறப்பான கடமையாக அரசன் கொடையைப் பேணி வருதலால் இறைமாட்சியுள் அது உயர்வாய் இடம் பெற்று நின்றது. கோலும் குடையும் கொடையால் உயர்கின்றன.

கொடையளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்  
உடையானும் வேந்தர்க்கு ஒளி. (குறள், 390)

�கை இரக்கம் நேரமையான நீதிமுறை குடிகளைப் பேணுதல் ஆகிய இந் நான்கு நீர்மைகளும் சீர்மையாக வுடையவன் உலக வேந்தர்கள் எவரினும் உயர்ந்த மன்னாய் ஒளி மிகுந்து விளங்குவன் என இது உணர்த்தியுள்ளது. இதில் கொடையைத் தலைமையாக வைத்திருத்தலால் அதனேடு அரசனுக்கு உள்ள தொடர்பும் உரிமையும் தெரியலாகும். குலக் கடமையாய்க் கோனுக்குக் கொடை அமைந்துள்ளமையால் கொடைக் கடன் என அவனுடைய உண்மை நிலையை அது உணர்த்த நேர்ந்தது.

“படைக்கலங் கரணம் பல்வகை பயிற்றிக்  
கொடைக்கடம் பூண்ட கொள்கையன் ஆகிக்  
குறைவில் செல்வமொடு குமார காலம்  
நிறையுற வய்த்து நீர்மையின் வழா அ

எம் சான்ற இந்னில வரைப்பில்  
காமன் இவன்னனக் கண்டோர் காழுற.”

(பெருங்குதை 5-8)

நரவாணே தத்தன் என்னும் மன்னைக் குறித்து வந்துள்ள  
இது ஈண்டு உன்னியுணரவுரியது. சிறப்புகள் சிந்திக்க நின்றன.

கோடைக்கடம் பூண்ட கோள்கையன் எனக் குறித்திருத்  
கலால் அவனது ஈகையின் இயல்பு இனிது தெரிய வந்தது.

“ஏந்தே கடந்தான் இரப்போர் கடல்” (இராமாயணம்)

தசரதன் ஈந்து வந்த நிலையை இது உணர்த்தியுள்ளது.

“மங்குவின் எழுமடங்கு உதவும் வண்கையான்” (நெடதும்)

நள மன்னுடைய கோடையை இது குறித்திருக்கிறது.

“எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்

பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும்

கோடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்

மன்னுயிர் அழிய யாண்டுபல மாறித்

தண்ணியல் எழிலி தலையா தாயினும்

வயிறுபசி கூர ஈயலன்

வயிறுமா சிலீயர் அவன் ஈன்ற தாயே.”

(பதிற்றுப்பத்து)

சேரலாதன் என்னும் மன்னனது ஈதல் இயல்பை இது குறித்து  
வந்துள்ள குறிப்பு கூர்ந்து சிந்திக்கத் தக்கது. கோடைக் கடன்  
அமர்ந்த கோடா நெஞ்சினன் என்றதலை கோடையைத் தனது  
உரிமையான கடமையாக அவன் கருதி வந்துள்ளமை காண  
வந்தது. இன்னவாறு கொடுத்து வந்தமையால் குல மன்னர்  
நிலையான புகழோடு உலகின் தலைமையில் நிலைத்து நின்றனர்.

ஈந்தவர் உயர்ந்த வேந்தராய் ஒளி மிகுந்து விளங்குகின்  
ரூர். ஈயாதவர் யாண்டும் இழிந்தவராய்த் தாழ்ந்து உழலுகின்றூர்.

மாசித்திங்கள் மாசின சின்னத் துணி முள்ளின்

ஊசித்துன்ன மூசிய ஆடை யுடையாகப்

பேசிப் பாவாய்! பிச்சைனனக் கையகல் ஏந்திக்

கூசிக்கூசி நிற்பர் கொடுத்துண்டு அறியாதார்.

(சீவக சிந்தாமணி)

அழுக்கு நிறைந்த கந்தையை அரையில்லடுத்திக் கையிலே ஒட்டை  
ஏந்தி அம்மா! பிச்சை என்று தெருவில் நின்று அலமருகின்றவர்  
யார் தெரியுமா? முன்பிறப்பில் பிறர்க்கு அன்னம் கொடாதவரோ  
இன்னவாறு ஈனமாய் இன்னலைடய நேர்ந்தார் என இது  
குறித்துள்ளது. உதவித்திலை ஒழியவே பதவிகள் ஒழிந்தன.

ஈகின்ற கை புண்ணியம் உடையதாய்க் கண்ணியம் பெறு  
கின்றது; ஈயாத கை இழிவுடையதாய்ப் பழி அடைகின்றது.

நற்றேரு ரணவீதி நண்ணுவல்லைக் காளத்தி  
கற்றேர் தமக்களிக்கும் கையேகை---மற்றேர்கை  
வேங்கை அலகைமுகை வேட்கை பலகைநகை  
காங்கை அழுகைவிழு கை. (சொக்கநாதர்)

ஈகையால் உயர்ந்த காளத்தி வள்ளலுடைய கையை  
உவங்து புகழுந்து ஈயாத உலோபிகள்கையை இதுஇகழுந்துள்ளது.

நேசித்து வந்த கவிராசர் தங்கட்கு நித்தநித்தம்  
பூசிக்கும் நின்கைப் பொருளே பொருள்மற்றப் புல்லர்பொருள்  
வேசிக்கும் சந்து நடப்பார்க்கும் வேசிக்கு வேலைசெய்யும்  
தாசிக்கும் ஆகும் கண்டாய் சீதக்காதி தயாநிதியே. (1)

ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்  
கார்த்தட்டியபஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்  
ஆர்த்தட்டினுமதட்டு வாராம லேஅன்ன தானத்துக்கு  
மார்த்தட்டியதுரை மால்சீதக் காதி வரோதயனே. (2)

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி கலவியிலே  
தோய்ந்து சிவந்தது மின்னூர் நெஞுங்கண் தொலைவில்பன்னால்  
ஆய்ந்து சிவந்தது பாவரணர் நெஞ்சம் அனுதினமும்  
நந்து சிவந்தது மால்சீதக் காதி இருகரமே. (3)

(படிக்காசத்தம்பிரான்)

சீதக்காதியின் ஈகை நிலையை உலகம் உணர்ந்து தெளிய  
இவ்வாறு உள்ளம்முவங்து படிக்காசர் நன்கு விளக்கியிருக்கிறார்.

இரவ ஸாளரே பெருந்திரு வுறுக  
அரவுமிழ் மணியும் அலைகடல் அமிர்தும்  
திங்கட் குழவியும் சிங்கப் பறமும்  
குதிரை மருப்பும் முதிர்ச்சுவைச் சுரபியும்  
ஈகைன மொழியினும் இல்லன மொழியான்

சடையனை அயன்றைத் தலைவனை நீர்போய்

உடையது கேண்மின் உறுதியுள்ளோரே. (புகழேந்தி)

சடைய வள்ளலின் கொடைத் திறத்தை இது சூறத்திருக்கிறது. எதைக் கேட்டாலும் இல்லை என்னமல் ஈய வல்லவன் என்னும் இதனால் அவரது வண்மையும் திண்மையும் வாய்மையும் உணர வந்தன. ஈகையாளன் இருமையும் இனிதுஆளுகிறன்.

கொடுத்து வருகிற கொடை புண்ணியத்தைக் கொடுத்தருளுகிறது; ஆகவே அதனை யடையவன் உயர் நிலையை அடைந்து கொள்கிறன்; கொடாதவன் யாதொருபலனும் இல்லைய்திடிந்து போதலால்யிரின்னதியத்தமுழுதும் அவன் இழந்தவனுகிறன்.

உயிர்களுக்கு உதவி புரியின் உயிர்க்கு உயிரான பரமன் உவகையுறுகிறன்; ஆகலால் ஈகையாளன் ஈசன் அருளை அடைந்து கொள்கிறன்; ஈயாதவன் அதனை இழந்து இழுகிறன். இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார் பரப்புநீர் கங்கை தன்னைப் படர்ச்சடைப் பாகம் வைத்தார் அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஜயன் ஜயாற ஞரே.

(தேவாரம்)

ஈகின்றவர் தெய்வத் திருவருளையடைந்து பேரின்ப நிலைக் குச் செல்கின்றார்; ஈயாதவர் இழு நிலைக்குப் போகின்றார் என அப்பர் இப்படிக் குறித்திருக்கிறார். கரப்பவர்க்கு நரகம் என்றத னால் உலோபத்தின்விளைவும் உலோபயின் துயரமும் அறியவந்தன.

இவை இதம் தேவ பதமாய்த் திகழ்கிறது. பிறவுயிர்களுக்கு உபகாரம் செய்து வருகிறவன் உயர் கதியாய் உய்தி பெறுகிறன். பகுத்தறிவுடைய மனிதப் பிறவிக்குப் பயன் பகுத்து உண்டு பல்லுயிர் ஓப்பி எவ்வழியும் நல்லவனுய் வாழுவதேயாம்.

“God divided man into men, that they might help each other  
(Seneca)

ஓருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளவே மனிதருக்குள் மனிதனைக் கடவுள் வகுத்தருளினார் என்னும் இது இங்கே அறிய வரியது. பிறவுயிர்கள்பால் இதம் புரிவது உயர் அறமாய் ஒளிமிகுந்து உறுதிநலங்கள் சுரந்து உய்தி புரிந்து வருகிறது.

816. குற்றங்கள் கோடி யுறினும் கொடைஒன்று  
முற்றி ஒருவன்பால் முண்டுங்கின்றால்—மற்றவேலாம்  
எல்லோனைக் கண்ட இருள்போல் இரிந்தொழியும்  
நல்லோன் அவனேகாண் நன்கு. (கு)

இ—ள்

ஒருவனிடம் குற்றங்கள் கோடி யிருந்தாலும் கொடை  
ஒன்றை அவன் பேணி நின்றால் அக்குறைகள் எல்லாம் மறைந்து  
சிறந்த சூணவானுய் உயர்ந்து திகழ்வான்; ஆதவன் எதிரே  
இருள்போல் ஈதல்எதிரே இனிவுகள் ஒழிந்து போம் என்க.

ஈகை எவ்வகையும் செவ்வையாய் ஒகையே புரிகிறது.

கொடை அரிய பெரிய இனிமையுடையது; அதனையுடைய  
வர் எவ்வழியும் புகழையே அடைகின்றார். பிழைகளையும் குறை  
களையும் உலகம் வெறுக்குமாயினும் கொடையாளியிடம் அவற்  
றை எவரும் மறந்து விடுகின்றனர். மாசுகளை யெல்லாம்  
மறைத்து மணத்தையே விரித்தலால் கொடை உயர்ந்த சூண  
மாய்த் தேசு வீசியுள்ளது. தாதா மாதா என்பது வேதமொழி.

குற்றம் என்றது காமம் கோபம் செருக்கு முதலிய சிறு  
மைகளை. மனிதனது பெருமையைக் குறுகச் செய்து சிறுமைப்  
படுத்துவது எதுவோ அது குற்றம் என வந்தது. சார்ந்த அழுக்  
கால் உடப்பு அசுத்தமாம்; சேர்ந்த குற்றத்தால் உயிர் ஊன  
மாம். மாசுபடிய மனியின் தேசு மழுங்குதல் போல் ஆசு படிய  
ஆன்ம ஒளி அழுங்குகின்றது. உயிரைப் பழுதுபடுத்தும் பிழை  
கள் பல வழிகளில் மருவி வருதலால் அவற்றிற்கு உரிமையான  
பெயர்கள் பல படிய நேர்ந்தன. சில அயலே வருகின்றன.

‘காசும் தவறும் கறையும் களங்கழும்  
மாசும் வசையும் மறுவும் வடுவும்  
ஆசும் புகரும் அரிலும் களையும்  
ஏசும் பழியும் போக்கும் ஏதமும்  
நறையும் வண்டும் கடவையும் நவையும்  
மிறையும் பிழையும் விடலும் கரிலும்  
தோழும் தப்பும் துகளும் புரையும்  
கோதும் செயிரும் மையும் குற்றம்.’

(பிங்கலங்கை)

குற்றத்தின் பெயர்களாய் இங்கே முப்பத்தொன்று வந்துள்ளன. யாவும் காரணக் குறிப்பாய் அமைந்தன. ஒரு பொருளைக் குறித்து மூல காரணங்களோடு பல பெயர்கள் வந்திருப்பதுஆகியது சிந்திக்கத்தக்கது. நம்மக்களுடைய சிந்தனை நிலைகள் சிதைந்து போயின. நிச்தனைகள் நிமிர்ந்து வந்துள்ளன.

தமிழ் மொழியை ஆவலோடு ஆழ்து கல்லாமலும், ஆதிரத்துப் போற்றுமலும் தன்னை ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்ளுவது புல்லிப் புன்மையாம். தமிழை அடைப்பனர்த்தி வள்ளல், வேள் என இந்தாளில் வெளியே சிலர் பிலுக்கித்திரிவது இளிவான எள்ளல்களையே விளக்கி யுள்ளது. வீணை வெளிப் பகட்டுகள் இளிப்படைந்து யாண்டும் இழிந்து ஒழிந்து போம்.

உண்மையான தன்மைகளை ஒருந்து தேர்ந்த போது தான் நாடு செம்மையாய் நேர்ந்து செழித்து விளங்கும். நல்ல நீர்மைகளால் உள்ளம் உயர்ந்துவரின் அந்த மாந்தரை வையம் ஏந்து மகிழ்கிறது. இனிய ஈகை தனிமகிழமையாய் மினிர்கிறது.

உள்ளிருப்பதை உவந்து ஈயும் அவ் வள்ளியோரின் வழங்கின மேகமே. (இராமாயணம்)  
உண்மையான வள்ளல்களை இது உணர்த்தியுள்ளது.

உள்ளி என்றது உள்ளத்தில் ஊன்றி உணர்ந்து உதவுகிற அஞ்சிலையை உணர்த்தி கின்றது. உள்ளுகல் = கிணைத்தல். எதை கிணைப்பது? ஈட்டிய பொருள்களை, ஈகின்ற தன்னிலை, ஆகின்ற அறகிலை, அமைகின்ற அரூள்களை முதலிய பல நிலைகளையும் ஆராய்ந்து எண்ணுதல் ஈதலுக்கு ஏதுவாய் வருதலால் அவ்வுள்ளல்கள் யாவும் உள்ளிருப்பதை ஒரு சொல்லால் உணரவுத்து.

பொருள் அனுபவிப்பதால் தேய்கிறது; அனுபவியாபல் வைத்திருந்தால் மாய்கின்றது; ஒரு வேளை மாயாபல் அது பருவியிருந்தாலும் அதனை யுடையவன் மாய்ந்து போகின்றார்; போகவே அது அயலாரிடம் ஒடிப் போகின்றது. பொருள் எவ்வழியும் அழியும் இயல்பினது; அது அழியுமுன்னரே நல்ல வழியில் பயன் படுத்துபவர் நலம் பல காண்கின்றார். நிலையில்லாத பொருளால் நிலையுள்ளதைச் செய்து கொள்ளுகின்றவர் நிலையான புகழையும் தலையான இன்பத்தையும் நேரே அடைந்து மகிழ்கின்றார். தருபவன் தருமானுய்த் தருநிழல் உறுகின்றார்.

புறந்த போது மனிதன் இங்கே யாதும் கொண்டு வர வில்லை; இறந்துதொலையும் போதும் எதையும் கொண்டு போகமுடியாது. இடையே சேர்ந்த பொருளை அனுபவிக்க நேர்ந்துள்ளான்; ஜம் புலன்களும் ஆத்துய்ப்பதால் உடல் கொழுத்து வளருமே அன்றி உயிர் செழித்து வளராது; அருள் சூரந்து பிறர்க்குப் பொருள் உதவினால் அது புண்ணியமாய் வருகிறது; அதனால் கண்ணியங்கள் மிகுந்து உயிர் உயர் கதியை அடைகிறது.

உபகாரமான கொடை உயிர்களை உவகையுறச் செய்தவால் கொடையாளியை உலகம் உவந்து பேர்ந்துகிறது. குணங்கள் பல நிறைந்திருந்தாலும் கொடாதவைனை ஈயாத உலோபி என்று என்னி இகழ்ந்து தன்றுகின்றது. “உலோபம் அளப்பரும் குணங்களை அழிக்கும்.” எனக் கோசிக முனிவர் கூறியிருத்த வால் அதன் நீச நிலையை நேரே தெரிந்து கொள்ளுகிறோம்.

உத்தம குணங்கள் எல்லாம் உலோபத்தால் ஒழிந்து போதல் போல் குற்றங்கள் யாவும் கொடையால் மறைந்து போகின்றன. இனிய அமுதாய் ஈகை இன்பம் தருகின்றது.

இடியோ டிருமல் இசைந்தும் மழையைப்  
படியோர் உவந்து பணிவார்ச்—கொடிய  
குறையுடைய ரேனும் கொடைஞ் ருறிஞே  
நிறையுடைய ராவர் நிலைத்து.

கொடிய இடி குழந்தைகள் இருந்தாலும் மழையை உலகம் உவந்து புகழ்ந்து கொள்ளுதல் போல் சில குறைகள் இருந்தாலும் கொடையாளியை எவரும்மகிழ்ந்து போற்றுவர் என்பதை இதனால் உணர்ந்து கொடையின் உயர்வைத் தெளிகின்றோம்.

தாழைமுள் பாம்போடு தானுறினும் அப்புவைச்  
குழ்மண்த்தால் சென்னிமிசைச் சூடுபெ; ஈகையினான்  
கீழ்குலத்தான் தீயார்க் கெழுமியான் ஆயினும்சீர்  
குழ்தலான் வையம் தொழும். (இன்னிசை)

மூன் பாப்புகளோடு கூடி நின்றுலும் தாழும்பூவை யாவ ரும் உவந்து தலையில் சூடுவர்; கீழான தீயவர்களோடு சேர்ந்திருந்தாலும் ஈகையாளனை வையம் புகழ்ந்து தொழும் என இது உணர்த்தி யுள்ளது. உவமை நயம் ஊன்றி உணரக்கக்கூடுதல்.

மனிதனுடைய குற்றம் குறைகளை மறைத்து அவனை மிக வும் மகிமைப் படுத்தியருளும் ஆற்றல் கொடைக்கு அமைந்தி ரூப்பது அதிசய வியப்பாயுள்ளது. தன் உயிர்க்கு இனிய பொருளைப் பிறவுயிர்கள் இன்புற உதவுகின்றன ஆதலால் அந்த அரிய தியாகம் பெரிய மேன்மையாய் உயர்ந்து ஒளிவீசிவந்தது.

“Money is blood and life to mortals” (Antphanes)

“பொருள் மக்களுக்கு உதிரமும் உயிருமாயுள்ளது” என்னும் இது இங்கே உணர வரியது. இத்தகைய அருமைப் பொருளை வள்ளல் வாரி வழங்குவதால் அந்த வண்மை அவனைத் தேவன் ஆக்கியருளுகிறது. கொடையைச் சூரியனேரு நேர் வைத்தது புகழ் ஒளி வீசும் பொலிவு கருதி. கொடுத்து வாழுக.

817. பேடியரும் வீரர் பெயரா திறந்தக்கால்

ஓடின்ரேல் வீரருமோர் பேடியரே—கோடி

இருப்பினும் ஈவில்லார் இல்லாரே என்றும்

இருப்பவரே ஈவார் இவண்.

(ஏ)

இ—ள்

மீண்டு திருப்பாமல் போரில் மூண்டு இறந்தால் பேடியரும் வீரராய் விளங்கி நிற்கின்றார்; புறங்காட்டி ஓடினால் வீரரும் பேடிகளாயிழிந்து படுகின்றார்; கோடி பொருள் இருந்தாலும் ஈதல் இல்லார் யாதும் இல்லாதவரா யிழிகின்றார்; ஈபவர் எல்லாம் உடையராய் யாண்டும் உயர்ந்து திகழ்கின்றார் என்க.

செய்யும் செயல்களைக் கொண்டே மனிதனை வையம் அறிந்து வருகிறது. பேச்சும் செயலூர் ஒருவனை நிறைதூக்கிக் காட்டும் ஆயினும் முன்னதினும் பின்னதே உண்மையான கருவியாம். சிலர் ஆரவாரமாய்ப் பேசுவர்; அவருடைய பேச்சைக் கேட்டபோது அவரைப் பெரிய கரும வீரர் என்று பிறர் கருத நேரவர்; காரியம் நேருப் போது யாதும் செய்யாமல் அயலே அவர் ஒதுங்கி விடுவர். காரியவாதிகள் வீரியம் பேசார்.

“பேரும் பேச்சு வெறும் வீச்சு” என்பது பழமொழி.

பகட்டான வார்த்தைகளைக் கொண்டு மனிதனை மதிப்பது மட்மையாம் என இது காட்டியுள்ளது. அறிவு நலம் சூரந்து

கருமேமே கண்ணேயிருப்பவர் வீணை எதையும் விரித்துப் பேச மாட்டார். செயல் விளைந்து வரச் சீர்த்தி விரிந்து வருகிறது.

சொல் சுருங்கிப் பயனேடு வரும்பொழுது அந்த பனிதன் நயனுடையனைய் உயர்ந்து வருகிறான். உள்ளப்பண்பை உரை உணர்த்தி வருகிறது. நீர்மையான மொழியான் சீர்மையாள ணய்ச் சிறந்து திகழ்கின்றான். வாய்வளர் நோய் வளருகின்றது.

“Men of few words are the best men” (Shakespeare)

“சுருங்கிய சொல்லாளர் சிறந்த மனிதராகின்றார்” என்னும் இது இங்கே அற்ய வுரியது. வீண் வார்த்தை பேசாமல் சாரமாய்க் காரியம் செய்பவனே யாண்டும் சதுரன்ஆகின்றான்.

ஒரு ஊரில் வாலையன் என்று ஒரு சிறுவன் இருந்தான். யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாய் ஒதுங்கி வாழ்ந்தான். அவனை யாரும் மதிக்க வில்லை. அதே நகரில் காலிங்கன் என்னும் வாலிபன் மிகவும் ஆடம்பரமாய் வாழ்ந்து வந்தான்; சிலம்பம் கத்தி வீச்சு முதலிய படைக் கலங்களைப் பழகிப் பெரிய பலசாலியாய் விளங்கி யிருந்தான். போர் வீரங்களைக் குறித்து ஆரவாரமாய் அவன் பேசுவது வழக்கம் ஆகலால் யாவரும் அவனைப் பெரிய சுத்த வீரன் என்று புகழ்ந்து மிகவும் போற்றி வந்தார்.

நாட்டில் போர் மூண்டது. அரசனுக்கு உதவியாக ஊர்கள் தோறுமிருந்து வாலிபர்கள் போருக்குப் போன்றார்கள். அந்தப் படையில் மேலே குறித்த இருவரும் சேர்ந்து சென்றார். சமர்கடுமையாய் மூண்டது. இருதிறப்படைகளும் கைகலந்து பொருதன; அதில் வாலைபன் முனைந்து பொருது எதிரிகள் பலரை வென்று சில யானைகளையும் ஏற்கிறது கொன்று மூடிவில் இறந்தான்; காலிங்கன் சில காயங்களோடு உயிர் தப்பி வெளியே ஒடிப் போனார். செருமுகத்தில் மாண்டு மாடிந்த அந்த வீரமகளைப் பெற்றதாய் மிகவும் வயது முதிர்ந்த கிழவி; தன் மகன் போரில் இறந்து பட்டதை அறிந்ததும் அவள் கண்ணீர் சொரிந்து கரைந்து அழுதாள். தனது மகனுடைய போர் வீரத்தை வியந்து ஊரும் உலகமும் புகழ்ந்து பேசுவதைக் கேட்டு உள்ளம் உவந்தாள் ஆயினும் இள்ளைப் பாசத்தால் பேதுற்று மறுகினாள். அரசன் அவனைத் தனது அரண்மனைக்கு அழைத்து

ஆகரவு செய்து ஆற்றித் தேற்றனேன். வீர மகளைப் பெற்றவன் வியன்பேர்பெற்றுள் சரிதாகமுச்சியை அயலேகாணவருகிறோம்.

“மீன்உண் கொக்கின் தூவி அன்ன  
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்  
களிறுன்றிந்து பட்டனை என்னும் உவகை  
என்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்  
நோன்கழை துயல்வரும் வெதிரத்து  
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.” (புறம்)

கொக்கின் தூவி போல் வெள்ளையாய் நரைத்த கூந்தலை “கடையாக்கிழவி தன்மகன் இறந்தமைக்குமறுகி அழுதவகையும், அவன் போரில் வீர வெற்றியோடு மாண்டதை நினைந்து மகிழ்ந்த விலையும், அரிய வீரமும் இதனால் நேரே தெரிய வந்தன.

வீரன் போல் ஆரவாரமாய்ப் பினுக்கி நின்றவன் போரில் ஆடப் போனமையால் பேடி என்று இகழப்பட்டான்; யாதொரு ஆடப் பரமுமின்றி அமைதியாயிருந்தவன் அபரில் அதிசயமாய் மாண்டமையால் வெற்றி வீரன் என வியன் பெயர் பெற்றுன். வீர வாலையன் என ஒருகல்லில் எழுதி நல்ல ஒருஇடத்தில் நட்டி ஈரார் யாவரும் அவனை உரிமையோடு வழிபட்டு வரலாயினர்.

ஒருவனிடம் பெரும் பொருள் நிறைந்திருந்தாலும் அவன் ஈயாத உலோபியாயின் யாதும் இல்லாத ஏழையினும் இழிவா வாள்ளி இகழப்படுகின்றன. ஈகையாளனை எவ்வழியும் உலகம் வாத்திவருகிறது. உபகாரி உயர் மகிழ்மையாய் ஓளிபெறுகின்றன.

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி இருந்தும்  
அறுநீர்ச் சிறுகணற்று ஊறல்பார்த் துண்பர்  
மறுமை அறியாதார் ஆக்கத்திற் சான்றேர்  
கழிநல் குரவே தலை. (நாலடியார்)

கடல் நீர் போல் செல்வம் பெருகியிருந்தாலும் உலோபி யாதும் உதவான் ஆகலால் அவன் கடையாயிழிந்து படுவன்; ஈகையாளன் வறுமையுற்றும் ஊற்று நீர் போல் வர்க்கும் இனிது உதவுவன்; ஆகவே அவனை உலகம் போற்றி வாழ்த்தி வரும் என இது உணர்த்தியுள்ளது. ஈகை யுடையான் சீவ (கோடிகளுக்கு இனிய அழுதமாய் இதம்புரிகிறன்; ஈயாதவன் என்மாயிழிந்து கழிகிறன் என்பது இங்கே தெளிய நேர்ந்தது.

ஈவாரே என்றும் இருப்பவர் என்றது கொடையாளிகள் சிரஞ்சீகிகளாய்ப் புகழ்வூங்கி நிலைத்து நிற்கும் நிலைதெரியவந்தது.

பாரி ததீசி பலிகண்ணன் ஆதியோர்  
 ஓரின் இணையில் வணிகம் உருற்றினார்  
 நிரின் ஏழுத்தேர் நிலையாப் பொருள்கொடுஇப்  
 பேரா நிலைப்புகழ் பெற்று (இன்னிசை)

மாவலி, கண்ணன், ததீசி, பாரி முதலாயினேர் கொடையால் நிலைபெற்ற புகழோடு சிலவி நிற்கும் நிலையை இது சுவையாய் விளக்கியுள்ளது. நிலையாத பொருளைக் கொடுத்து என்றும் நிலையான புகழைப் பெற்றுக் கொண்டார் ஆதலால் யாரும் இணையில்லாத அதிசய வணிகர் என இவ்வாறு கவி துதிசெய்து கூறினார். தந்தவன் தரணி ஆள வந்தவன் என்க.

ஏற்க்கு உரிமையோடு உதவிபுரிவதால் உனக்குப் புகழும் புண்ணியழும் வருகின்றன; இப்பையும் மறுமையும் பெருமை ஆகின்றன; ஆதலால் ஈதலை இனிது பேணி இசையும் இன்பழும் பெறுக. மன்னுயிர்க்கு இதம் செய்து வாழ்வதே மகிமையாம்.

818. வாரி கடந்து வருந்தித் தொகுத்தெவர்க்கும்  
 மாரினன் நின்று மனமிரங்கிப்—பாரிலென்றும்  
 சந்துவந்தார் அன்றே இருமையிலும் பேரின்பம்  
 சேர்ந்துவந்தார் ஆவர் சிறந்து. (அ)

இ—ள்

கடல் கடந்து சென்று உடல் வருந்தி உழைத்துப் பொருளைத் தொகுத்து எவர்க்கும் உளம் இரங்கி மாரிபோல் ஈந்து வந்தவரே உலகில் உயர்ந்து நின்றார்; இப்பை மறுமை என்னும் இருமையிலும் பேரின்பழுடையராய் அவர் பெருகி யுள்ளார்.

அரிதின் முயன்று அருட்பொருள் ஈட்டிப் பெரிதும் ஈந்து பெரும் புகழ் நாட்டிப் பேரின்பம் காணுக என இது காட்டியுள்ளது. சிறந்த பிறவி பெற்ற பயன் சீவர்களுக்கு இரங்குவதே.

உலக வாழ்வு பொருளால் நடந்து வருதலால் அதனையாவரும் ஆவலோடு தேட நேர்ந்தனர். தேடுகின்ற வழிகளும் துறைகளும் பாடுகளும் பலவாய் விரிந்தன. பிறந்த நாட்டில் பெரும்

பொருளீஸ் ஈட்ட இயலவில்லையானால் அயல் நாடுகளை நோக்கித் தீட்டாளர் திரண்டு செல்வது இயல்பாய் அமைந்தது.

அவ்வாறு செல்லுங்கால் இடையே தடையாயுள்ள காடு மலை கடல்களைக் கடந்து போக முண்டார். கலம் ஏற்க கடல் கடப்பது பொருள் நாட்டம் உடையார்க்குத் தலைமையாயுள்ள மையால் வாரி கடந்து என்பது முதன்மையாய் வந்தது.

பல நதிகளிலுமிருந்து வந்து பாய்கின்ற நீர்களை பெல்லாம் வாரி வைத்துக் கொண்டு ஆழிந்து பரந்து நீண்டு நிறைந்துள்ள மையால் கடலுக்கு வாரி என்று ஒரு பெயரும் வந்தது. போருள் வாரி வர இருள் வாரி ஏறினான் என ஈட்டம் கருதிக் கப்பல் ஏறிப் போன ஒருவனைக் குறித்து இப்படி உரைத்திருக்கின்றார். இருள் வாரி=கருங்கடல். திரைவரை நீங்தல் பொருளை ஓர்ந்தே.

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று ஒளவையார் இவ்வாறு வருவாய்க்குத் தறைவாய் சூறியிருத்தலால் பொருள் ஈட்டத்துக்கும் கடல் ஓட்டத்துக்கும் உள்ள உறவுரிமை உணர்லாகும். செழித்த நாட்டை நோக்கிச் செல்வம் ஈட்டச் செல்கிறார்.

பிரிய முடியாத பிரிய பலைவியையும் பிரிந்து பொருளீஸ் நாடு மனிதன் அயலே போதலால் அதன் மேலுள்ள ஆசையும் பாசமும் அறிய வந்தன. பெண்ணிலும் பொன்மேல் ஆவலாயது.

புதிதாய் மணம் புரிந்த ஒரு மணமகன் தனது அருடை மனைவியோடு உரிமையாய் உரையாடிக் கொண்டிருந்தான். அட்பொழுது பொருளின் பெருமையைக் குறித்தப் புகழ்ந்த பேச நேர்ந்தது. வாரி கடந்து போபவர் போருளீஸ் வாரி வருகின்றார் என்று உல்லாச வினாதமாக் கூறினான். அவ்வுரையைக் கேட்டதும் தனது நாயகன் தன்னைத் தனியே விட்டுப் பிரிந்த போய் விடுவாரோ? என்று அவள் மறுகி மயங்கினாள். அவளது மயக்கத்தை நீக்கி அவன் ஆற்றத் தேற்றினான். அந்த இனிய கிழுச்சியை அயலே வரும் கவி சுவையாய்க் காட்டியுள்ளது.

திரைகடல் ஓடித் திரவியம் தேடென்று செப்பும் ஒளவை உரைபழு தன்றெனச் சோர்ந்தாள் கழுக்குன்றத்து ஓர்மடமால் அரைபனி நீர்ச்சங் தனம்கொண்டு பாங்கியர் ஆற்றியபின்

இரைகடல் போய்வர எத்தனை நாள் என்று எழுந்தனனே.

(திருக்கழுக்குன்றக் கோவை)

கடல் கடந்து போயேனும் திருவியம் தேடுவது நல்லது என்று காதலன் சொல்லவே “இவரும் பிரிந்து போவாரோ?” என்று காதலி பரிந்து வீழ்ந்தாள்; தொழியர் தேற்றவே எழுந்தாள்; கடல் போய் மீண்டு வர இத்தனை நாளா? என்று பேராவலோடு கணவனைத் தழுவிக் கொண்டாள். உழுவலன்பை விழுமிய நிலையில் விளக்கியுள்ள இது பொருள் நிலையையும் நயமானார்த்தியுள்ளது. மனித வாழ்வின் மருமங்கள் தெரிய வந்தன.

இனிய மனைவியையும் பிரிந்துபோய் வருந்தி நின்று பொருளைத் தேடுவது அறமும் புகழும் இன்பமும் அதனால் அடையலாம் என்று கருதியே. வளங்கொளப் போவது உளங்கொள வந்தது.

தாங்கள் மாத்திரம் சுகமாய் அனுபவிக்க வேண்டும்என்று மேலோர் கருதார்; பிறர்க்கு உபகரிப்பதையே முதன்மையான ஒன்றுவர். உபகார நீர்மை உயர் பெருந்தகைமையாய் ஒளி மிகுந்து மிளிர்கிறது. சுயங்கம் இயல்பாகவே பனிதலேடு மருவியுள்ளது; அதனைக் கடந்து அயலார்க்கு உதவி செய்ய நேர்ந்த போது அவன் உயர்ந்தவனுய் விளங்கி ஒளிமிகப்பெறுகின்றன.

தன்னைச் சூழ்ந்துள்ள மன்னுயிர்கள் பால் எவன் அஞ்பும் ஆதரவும் புரிந்து வருகிறாலே அந்த மனிதனுடைய வாழ்வு பண்பும் பயனும் சுரந்து உயர்ந்து வருகிறது. பிறர் இன்பும் அஞ்புபுரிவது பெரு மேன்மையாய்ப் பெருகி எழுகிறது. உள்ளம்கனிந்த உபகார நிலை உம்பரையும் இப்பரையும் ஒருங்கே இன்புறச் செய்கிறது அந்தப் பெருந்தகையால் உலகம் உயர்கிறது.

“உண்டால் அம்மஹிவ வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும் இனி துளனத்  
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்பிறர் அஞ்சவது அஞ்சிப்  
புகழ்னின் உயிரும் கொடுக்குவர்; பழின்னின்  
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்  
அன்ன மாட்சி அனையர் ஆகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.” (புறம், 182)

சிறந்த பண்பாடுகள் நிறைந்த உயர்ந்த மேலோர்களின் நிலைய இது உணர்த்தியுள்ளது. எவ்வழியும் செவ்வையான இனிய நீர் மைகளோடு வாழ வேண்டும் என மனித சமுதாயத்துக்கு ஒரு போதனையை இளம்பேருவமுதி என்னும் மன்னன் இன்னவாறு உளம் கனிந்து நன்னயமாய் வரைந்து மொழிந்துள்ளான்.

அரிய தெய்வ அமுதம் பெற்றும் கீ தனியே உண்ணதே; பிறர்க்குப் பகுந்து கொடு; முனிவு இன்றி இனியனுய் நில்; பிற ரது துயரை நீக்க ஆனவரையும் அவர்க்கு உதவி செய்; புகழு விரைந்து தேடு; பழியை இகழ்ந்து விடு; அயர்வு நீங்கி உயர்வில் ஒங்குக; தனக்கு என்று குறுகிய நோக்கோடு முயலாமல் பிறர் நலமுறப் பேணி முயன்று பெருகி வாழ்; இவ்வாறு வாழின் நீ புண்ணிய மூர்த்தியாய்ப் பொலிந்து விண்ணும் மண்ணும் வியந்து போற்ற விளங்குவாய்! என்று விளக்கியிருக்கும் இக் கவியின் சுவையைக் கருதியுணர்ந்து உளங்கொண்டு நுகர்ந்து உறுதி யோடு ஒழுகிவரின் விழுமிய பேண்மைகள் கெழுமி வரும்.

வானம் கைம்மாறு கருதாபல் உலகிற்கு மழையைப் பொழிகிறது; அதுபோல் உதவி புரிபவர் வானவராய் உயர்ந்து திகழ்கின்றார். செய்யும் இதம் தெய்வ அமுதமா உய்தி புரிகிறது.

ஈதகயால் உயிர்கள் உவகைபுறுகின்றன; சீவர்களுடைய அந்த உள்ளக் களிப்பு தருமமாய்ப் பெருகி ஈந்தவளை நோக்கி வருகின்றன; வாவே இருபையினும் இன்பமூர்த்தியாய் அவன் மருவி மகிழ்கின்றன. அரிய சுகம் இனிய உதவியில் விளைகிறது.

ஈந்து வந்தார் பேரின்பம் சேர்ந்து உவந்தார் என்றது ஈகையால் விளையும் மகிழை மாண்புகளையும் இன்ப நிலைகளையும் ஒருங்கே ஓர்ந்து உணர்ந்து கொள்ள வந்தது. பிற உவந்து வர ஒம்பி வருபவன் உயர்ந்த பதவியை விரைந்து அடைந்து கொள்கிறுன். துயர் நீங்க உதவுஷலால் உயிர் ஒங்கி உயர்கிறது.

இரங்கி உதவின் இமையோர் இறங்கி  
வரம்பெற வைப்பர் வளமாய்---உரம்பெற்றும்  
சயா தொழியின் இருமை எதிரிழுந்து  
பேயா யிழிவர் பிறழ்ந்து.

கருணையோடு உயிர்களைப் பேணிச் சாதுக்களுக்கு உண்டி கொடுத்து வரின் அந்த உபகாரியத் தேவர்கள் கண்டு பகிழ்

கிள்ளூர்; சுவர்க்கத்தின் கதவு அவர்க்கு நன்கு திறந்திருக்கிறது. உள்ளம் இரங்கி உயிர்களை ஒப்பி உதவி புரிந்து பெருந்தன் மையோடு வாழுக; அந்த வாழ்வு புகழும் புண்ணியமுப் பொலிந்து உனக்குப் பேரின்ப வெள்ளபாய் விளைந்து வரும்.

819. இரந்துவந்தார்க் கேதேனும் இன்சொல்லோடு சுக கரந்தெழுமிதல் அந்தோ கறையாம்—புரந்தருளும் மாதவனும் மண்ணிரந்தான் மாவலியன் றெண்ணியதென் ஈதலதைச் செய்க இனிது. (க)

இ—எ

உன்பால் இரந்து வந்தவர்க்கு அன்போடு இன்சொல்லூடு சுடு ஏதேனும் கொடுத்து அருளுக; கொடாமல் மறுத்தால் அது கொடிய பழியாம்; எல்லா வுயிர்களையும் பாதுகாத்து வருகிற திருமாலும் மாவலியிடம் வந்து யாசித்து நின்றுன்; அந்த நிலையை உணர்ந்து யாருக்கும் உவந்து உதவி உயர்ந்து கொள்ளுக. தருவது எதுவோ அது உயர்வாய் உன்பால் வருவது என்க.

அந்தோ! என்றது கரத்தலின் கொடுமையை உணர்த்தியது.

இனிய போகங்களை நுகர்ந்து சுகமாய் வாழ வேண்டும் என்றே மனிதன் பொருளை ஈட்டுகிறுன். அவ்வாறு ஈட்டிய பொருளைத் தன் அளவில் வைத்துக் கொள்பவன் சின்னவளையிழிகின்றுன்; உலோபி வன்கண்ணன் என்று பிறரால் பழிக்கப் படுகின்றுன். நல்ல வழியில் பயன்படாமையால் அவனுடைய செல்வமும் பொல்லாத பழியில் எள்ளி இகழப் படுகிறது.

அற்றூர்க்குஞ்று ஆற்றூதான் செல்வம் மிகநலம் பெற்றுள் தமியன்மூத் தற்று. (குறள், 1007)

வறியவர்க்குக் கொடாதவனது செல்வம் ஆழிய மங்கை மணமாகாமல் தனியே தவித்திருந்து வினே மூத்து விளிந்தது போலாம் எனத் தேவர் இங்ஙனப் குறித்துள்ளார். உலோபி பொருள் அனுதையான ஒரு குமரிக்கு உவமையாய் வந்தது. தருணமங்கையை உரிய பருவத்தில் ஒருவனுக்கு மணம் முடித் துத் தங்தால் இருவரும் ஒருங்கே இன்புறுகின்றனர்; மக்கட்பேரும் உண்டாகிறது; பெற்ற பொருளைப் பாத்திரம் அறிந்து வறி

யவருக்கு உரிமையோடு கொடுத்தால் அவர் மகிழ்ந்து கொள்கின்றார்; பொருளும் பண்பாய்ப் பயன் அடைகிறது; கொடுத்தவனுக்குப் புண்ணியமும் உண்டாகிறது. ஆகவே ஈசையின் இன்ப நலங்கள் இங்கே நன்கு தெளிவாகின்றன; ஈயாத உலோபி இவ்வளவு பலன்களையும் ஒருங்கே இழுந்து விடுகிறார்கள். பொருளீள் அடிக்கிய சூபரியோடு ஒப்புக் கூறி வைத்தால்லோ இதில் மருமமாய் மருவி யிருக்கும் அரிய நுட்பங்களை உய்த்தனர்கள்.

பொருளால் அடைய வரிய பயன் இரண்டு; அவை எனவே? அஹுபவித்தல், ஈதல். முன்னது உடலை வளர்த்து ஊனமாய் ஒழியிறது; பின்னது உயிரை வளர்த்து ஒளி செய்து வருகிறது. தன்னலம் பேணித் தானே உண்ணுகிறவன் பேரும் சீரும் இழுந்து விரைந்து மறைந்து போகிறார்கள்; பிறர்க்கு உதவுகிற பகாரி பேரும் புகழோடு உயர்ந்து சிறந்து விளங்குகிறார்கள்.

கொடையினுலேயே மனிதனுடைய தரமும் மதிப்பும் நன்கு தெரியவருகின்றன. தான் உண்ணுமுன் அயலுக்கு உடல் விழுப்புறவும் உயர்க்குல மனிதனுய் ஒளி பெற்று கூறுவதும், பொய்க்கால் உயர்க்கு சீர்க்கால நலமாய் வருகிறது.

ஏதுந்து உருண்டோம் இயல்பினால் காக்கையும் உயர்ந்தது; அங்காலாம் உருண்டோத சிறுமையால் நாய் எள்ளி இகழுப்பட்டது. பூரவையுப் பிலங்கும் ஈகை ஈயாபைசளின் உயர்வு இழிவுகளை ஏற்றுவதே உணர்த்தி பணித இனத்துக்கு மதி யூட்டி யுள்ளன.

ஏதுந்து உண்ணும் பான்னமயால் காக்கையை ஞாலம் பிழுந்த மகிழ்வோடு பேணும் ---இகந்தயலை எள்ளி விழுங்கும் இயல்பினால் நாய்னங்கும் எள்ளல் அடைந்த திழிந்து.

கரவாமல் கரைந்து உண்ணும் நீர்ன்மயால் காக்கையை உடைத் து அழைத்து முன்னதாக அதற்கு உலகம் உணவு ஊட்டுவது; இதனை உணர்ந்தாவது பகுத்தற்குடைய பணிதன் பகுத்து உடைவதை வேண்டும். அவ் உணவு தெய்வ பணமாம்.

உண்டால பெற்றுமினம் பேணுப் பரிசின்நாய் ,  
உண்டாலும்; காக்கைபல பெர்ல்லாக் குணம்பெற்றும்.  
உண்டா விளித்துதவும் ஆற்றின் உயர்வுறைஞம்  
உண்டபெற்ற பாத்தாண் இலார். (இன்னிசை யிருந்தாறா)

ஈயாதவர் இழிவுறுவர் என்பதை நாய்வாழ்வு நன்கு விளக்கியுள்ளது. தாம் உண்ணுவதை விடப் பிறர்க்கு ஊட்டுவதையே மேலாக எண்ணி பேலோர் பொருள் ஈட்ட முயல்வர்.

இல்லை இரங்கேதார்க்குண்று ஈயாமை இழிவுள்ளைக் கல்லிறங்கு செயல் சூழ்ந்த பொருள். (கலித்தொகை, 2)

காடு மலைகளைக் கடந்து போய் வருந்திப் பொருள் ஈட்டி வருவது எளியவர்க்கு ஈயவேயாம் என ஒரு குலபகன் கருதி யிருப்பதை இது காட்டியுள்ளது பிறர்க்கு உதவி புரிய எண்ணு கிறவன் புண்ணிய நீரஞ்சிப் பொலிக்கு உயர்ந்து திகழ்கிறான்.

சிறந்த புகழையும் உயர்ந்த இன்பத்தையும் ஈகை தந்தருளுதலால் அதனை மேலோர் சாலவும் உவந்து புகழ்ந்து வருகின்றார்.

மாவலி பெரிய கொடை வள்ளல். பிரகலாதன் பேரன். உயர்ந்த சக்கரவர்த்தியாய் உலகம் முழுவதையும் ஒருங்கே ஆண்டு வந்தான்; இவனுடைய ஈகை நிலையை வியந்து திருமால் ஒரு வாமனனுய் வந்து இவனிடம் மூவடி மண் தானம் கேட்டான். இவன் உவந்து தந்தான்; அவ்வாறு தருங்கால் மந்திரியும் குருவுமாயிருந்த சுக்கிராச்சாரியார் தடுத்தார். “அரசர் பெருமி வந்துள்ளவன் திருமால்; வானவர்க்காகத் தானம் கேட்க வந்திருக்கிறான்; தந்திரமாய் வஞ்சலை புரிய வந்திருத்தலால் நீயாதும் தரவே கூடாது” என்று தடுத்து நிறுத்தினார். அடுத்து நின்று அவர் தடுத்தபோது இவன் அவரைக் கடுத்து மொழிந்து கருதிய படியே கொடுத்து மகிழ்ந்தான். உள்ளம் தணிந்து இவன் உரைத்த மொழிகளைக் கேட்டு மாலும் மகிழ்ச்சி மீக்கூர்ந்தார்.

வெள்ளியை ஆதல் விளம்பினை மேலோர்  
வள்ளியர் ஆக வளங்குவ தல்லால்  
எள்ளுவ என்கிலை இன்னுயிர் ஏனும்  
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால். (இராமாயணம்)

கொடையில் மாவலி மன்னன் கொண்டுள்ள பிரியமும் உறுதியும் இவ்வரைகளால் நன்கு தெரியலாம். இன் உயிர் ஏனும் கோடுப்பது நன்று; கொள்ளுதல் தீது என்றதனால் இவனுடைய வண்மையும் திண்மையும் உண்மையும் உணர வந்தன. தன் கொடையால் என்றும் அழியாத புகழையும் அதிசய ஆனந்த

நிலையையும் இவன் அடைந்து நின்றுன். கொடையாளியிடம் தெய்வமும் நேரே வருகிறது; அவன் எதிரே தாழ்ந்து நிற்கிறது என்பதை இவன் சரிதம் ஓர்ந்து உணர்ந்து கொள்ளச் செய்தது.

நான்து உயர்ந்து இருமையும் பெருமையாய் இன்பம் பெறுக.

820. தன்னலமே நாடித் தவிப்போன் உயிர்க்குரிய  
இன்னலங்கள் யாவும் எதிரிழந்தான்—மன்னலமே  
பேணி அருள்புரிவோன் பேரின்ப முத்தியைக்  
காணியாக் கண்டான் கனிந்து. (ஷ)

இ—ள்

தனது சூயங்களமே கருதி உழல்பவன் உயிருக்கு உரிய உயர் நலங்களையெல்லாம் ஒருங்கே இழந்தான்; பிறருடைய நலங்களை நாடி உணர்ந்து பேணி உதவுபவன் நீடிய புகழோடு நிறைந்த பேரின்ப முத்தியை நேரே காணியாக் கொண்டான் என்க

இரக்கம் என்பது குணங்களுள் தலை சிறந்தது; அதனை யுடைய பணிதன் • எவ்வுயிர்க்கும் இரங்குகிறுன்; எதனையும் பிறர்க்கு உதவ நேர்கின்றுன். அந்த இனிய நீர்மையில்லாதவன் கொடிய கல் நெஞ்சன் ஆகின்றுன்; ஆகவே யாதும் உதவாமல் அவகேடனைய் நிற்கின்றுன். பிறவுயிர்களின் துயரங்களைக் கண்டால் உள்ளம் கரைந்து உருகின் அந்த உயிர் பேரின்ப வெள் எத்தை அடைய வரியதாகின்றது. சீவர்களுக்கு இரங்கி வரும் அளவு பணிதன் தேவனுய்ச் சிறந்து வருகிறுன்.

“Mercifulness makes us equal to the gods” (Claudian)

“இரக்கம் நப்பமத் தெய்வங்களுக்கு நேராக்குகின்றன” என்னும் இது இங்கே நன்கு அறிய வரியது.

தண்ணோளி புண்ணியங்களைப் புரிதலால் அதனை யுடையவர் விண்ணைவராய் விளங்கி வருகின்றார். இரக்கம் ஈசைக்குப், இரங்காமை ஈயாமைக்குப் ஏதவாய் நின்றன. இரக்கப்படைய வர் யாதும் இலராயினும் ஆனவரையும் உபகாரப் செய்கின்றார்; பொருள் நிறைய இருந்தாலும் இரக்கம் இல்லாதவர் யாதும் உயராமல் இழிந்து நிற்கின்றார். கடிய நெஞ்ச கொடிய நஞ்சாம்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. (குறள், 72)

ஸயாதவரது இயல்பையுப் பகின்றவரது உயர்வையும் இது ஒருங்கே காட்டியுள்ளது. ஒரு புருவுக்காகச் சிபி மன்னன் உடம்பை அறுத்துக் கொடுத்தான். முதகின் எலும்போடு தத்சீ உயிரையும் கொடுத்தார். தன்பால் வந்து இந்திரன் என்பை வேண்டிய பொழுது அன்புடைய இப் முனிவர் கூற்று இனிய மொழிகள் அரிய பொருளுடையன; பெரிய உணர்வு நலங்கள் நிறைந்தன; யாவரும் அற்ற வரியன; அயலே வருகின்றன.

### தத்சீ உரைத்தது.

நாய்நமது என நரிநமது எனப் பிதா  
தாய்நமது என நமன் தனது எனப் பிணி  
பேய் நமது என மனம்மதிக்கும் பெற்றிபோல்  
ஆய்நமது எனப்படும் யாக்கை யாரதே? (1)

விடம்பயில் எயிற்றர வரியும் வீருழை  
குடம் பையும் தான் எனுங் கொள்கைத் தேகோலாம்  
நடம்பயில் கூத்தரின் நடிக்கும் ஜூவர் வரழு  
உடம்பையும் யான்னன உரைக்கற் பாலதோ? (2)

நடுத்தயா விலார் தமை நலியத் துன்பநோய்  
அடுத்த யாவரும் திரு வடைய யாக்கையைக்  
கொடுத்து ஜூயா அறம்புகழு கொள்வனே எனின்  
எடுத்த யாக்கையின் பயன் இதனின் யாவதே. (3)

(திருவிளையாடல்)

உடம்பு எடுத்த பயன் பிறர்க்கு உதவி புரிவதே; அறமும் புகழும் அழியா இன்பமும் அதனால் உளவாகின்றன என முனிவர் மொழியால் இங்கே தெளிவாய் அறிந்து கொள்கிறோம்.

தன் நலமே கருதி உண்டு களித்து உடலைக் கொழுக்கச் செய்து வருபவன் உயிர்க்கு ஒரு பயனும் காணுமல் ஊனம்ராய் ஒழிந்து போகின்றன; வளர்த்து வந்த உடல் சுடலைத் தீயில் எரிந்து பிடி சாம்பலாய்க் கடிது மறைகிறது; ஸயாமல் ஸட்டி வைத்த பொருள் அயலாரிடம் சிக்கி மயலாய் மறைந்து போகிறது. போக்கை ஞோக்கி உணர்பவர் பலைநீங்கி உயர்கின்றார்.

வாழ்வின் நிலைமையை ஊன்று உணர்ந்து இயன்றவரையும் பிறர்க்கு மனிதன் உதவிவரின் அது அவன் உயிர்க்கு உறுதி யாய் ஒளியையும் இன்பத்தையும் ஒருங்கேயெருளி உய்தி புரிகிறது. சிறது சோறு கொடுத்தவனுக்கும் பெரிய பேறு கொடுத்து வருதலால் கொடை அரிய தெய்வத் திருவாய் மருவி நின்றது. அதன் மகிமை தெரிந்தவர் எவ்வழியும் அதனை உரிமையோடு பேணி வருகின்றார். உதவி புரிவது உத்தமானிலையாய் ஒளிபுரிகிறது.

கருணை வள்ளலான புத்தர் உயிர்களுக்கு இரங்கி உதவியருளும் கொடையை வியந்து இந்திரன் ஒருமுறை மாறுவேடமாய் அவரிடம் நேரே வந்தான். “ஹ்யனே! உங்கள் கண்கள் இரண்டும் எனக்கு வேண்டும்” என்றார். உடனே தோண்டிக் கொடுத்தார். “ஞானக் கண்ணையாவருக்கும் உதவி உய்வித்தருவாகிற தெய்வக் கொடை வள்ளலே! எனக்கு இந்த ஊனக்கண் கீணயும் கொடுத்தருளினீர்! உமது வள்ளன்மையை உள்ளங்கோறும் என் உள்ளம் உருகுகிறது” என்று தேவர்கோன் உவந்து தொழுது வான்வழியே மறைந்து போனான்; இவர்கண் மூளி பெற்று மீண்டும் சீவர்களுக்கு ஆதரவு செய்து வந்தார்.

விண்ணவர் நாயகன் வேண்டக்  
கண்ணினிது அளித்த காதற்  
புண்ணியன் இருந்த போது  
நண்ணிட நோய்நலி யாவே.

(வீரசோழியம்)

விண்ணவர் கோனுக்குக் கண் கொடுத்ததை இது காட்டியுள்ளது.  
“யிரின் ஒளியான விழியும் அளித்தது வியத்தகு கொடையாம்.

கண்கொடுத்தான் தடிகொடுத்தான்  
கயப்புவிக்குத் தற்கொடுத்தான்  
பெண்கொடுத்தான் உடப்பினையும்  
பிளந்திட்டுப் பிறர்க்கு ஈந்தான்  
மண்கொடுத்தான் மகக் கொடுத்தான்  
மன்னுந்தற் சேர்ந்தார்க்கு  
விண்கொடுத்தான் அவன்கொடுத்த  
விரித்துரைப்பன் கேள் என்றான்.

புத்த பெருமான் கொடுத்துள்ள கொடைகளையும் நிலைகளை

யும் இதனால் கூர்ந்து ஓர்ந்து கொள்கிறோம். அருளடையார் செயல்கள் அதிசயங்களாகின்றன. சரிதங்கள் கருத வரியன.

மிக்கதனங் களைமாரி மூன்றும்பெய்யும்

வெங்களிற்றை மிகுசிந்தா மணியை மேனி

ஒக்கவரிந்து ஒருகூற்றை இரண்டுகண்ணை

ஒளிதிகழும் திருமுடியை உடம்பில் ஊனை

எக்கிவிழும் குருதிதனை அரசுதன்னை

இனஞுயிர்போல் தேவியையன் ரெடுத்த செல்வ

மக்களைவந்து இரந்தவர்க்கு மகிழ்ந்தே ஈயும்

வானவர்தாம் உறைந்தபதி மானுலூரே.

(புத்ததானம்)

இவ்வாருண ஈகையும் இரக்கழும் எல்லாருக்கும் அபைதல் அரிது; பல்லாயிரம் கோடி மக்களுள்ளும் உண்மையான ஒரு நல்ல கொடையாளியைக் காண முடியாது. எல்லாம் வல்ல கடவுளே எவ்வுயிரையும் ஆதரிக்கும் பெரிய கொடை வள்ளல்.

தாம் செய்த வினைப்பயன்களை அனுபவிக்கவே மாந்தர் இங்கே பல்வேறு நிலைகளில் பிறந்திருக்கின்றனர். சிலர் பெரிய செல்வர்களாய் உயர்ந்த மாளிகைகளில் உல்லாசமாய் வாழ்ந்து வருகின்றனர்; வேறு சிலர் நடுத்தரமாய் வாழுகின்றனர்; பின் னும் சிலர் சிறு சூழ்சைகளில் வசிக்கின்றனர்; பலர் இருக்க வீடின்றி உடுக்க உடையின்றி உண்ண வுணவின்றி எவ்வழியும் தவித்து உழுலுகின்றனர். சிலர் சுகித்துக் களிக்கப் பலர் பசித் துப் பதைக்கக் காரணம் என்ன? என்று கருதி ஆராயுப்போது அவரவர் செய்த வினைப்பயன்களே என விடைகள் வெளிவருகின்றன. மனித வாழ்வுகள் அரிய மருமங்களாயுள்ளன.

அகத்தாரே வாழ்வார்என்று அண்ணாந்து நோக்கிப் புகத்தாம் பெறுவர் புறங்கடை பற்றி  
மிகத்தாம் வருந்தி இருப்பரே மேலைத்  
தவத்தால் தவஞ்செய்யா தார். (நாலடியார், 31)

தெரு வாசலில் நின்று அம்மா சோறு என்று அலமங்து நிற்பவர் முன்னம் நன்மை யாதும் செய்யாத தீவினையாளரே எனஇதுகுறித்திருக்கிறது. குறிப்புகள் கூர்ந்துசிந்திக்கத்தக்கன.

“மண்ணல் சட்டி கரத்து ஏந்தி மறநாய் கவ்வும் காவினராய் அண்ணாந்து ஏங்கி இருப்பாரை அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா பண்ணூர் மொழியார் பாலடிசில் பைம்பொற் கலத்தில் பரிந்துட்ட உண்ணு நின்ற போதார்க்கும் உதவா மாந்தர் இவர் தாமே.”

(விவேக சிந்தாமணி)

மண்சட்டியைக் கையில் ஏந்திக் கஞ்சிக்கு ஏங்கித் தெரு வில் சூவித்திரிவார் யார் தெரியுமா? சுவையான பாலமுதைத் தங்கக் கிண்ணத்தில் வைத்து மங்கையர் கொஞ்சி ஊட்ட உண்டு வந்தவரே; அவ்வாறு உண்ணும் போது ஏழைகளுக்கு இரங்கி உதவாத பாவத்தால் இவ்வாறு இழிந்து பிச்சை எடுக்க நேர்ந்தார் என இது விளக்கியுள்ளது. ஈயாமையால் நேரும் இழி பிறவிகளையும் பழி துயரங்களையும் இவற்றால் உணர்ந்து கொள்ளுகிறோம். தம் அரிய உயிர்க்கு உரிய ஊதியமான ஈதலை இழுந்து மனிதர் பேதைகளாய் இழிந்து போவது பெரிய பரிதாபமாகிறது. செய்த உபகாரமே சீவனைத் தெய்வமாக்குகிறது.

அரசர் சிறந்த மேதைகள் ஆதலால்ஸவழியும்கொடையை அவர் உவந்து பேணி வருகின்றார். வீரம் போல் கொடையும் வேந்தரிடம் மேன்மையாய் விளங்கி மிகவும் உயர்ந்து நிற்கிறது.

தன் நாட்டில் ஏழைகள் யாரும் இல்லாமையால் கொடுத்து மகிழு முடியவில்லையே என்று மறுகி யிருந்த சேரமன்னன் ஒரு நாள் தனது தேரை அனுப்பி அயலிடங்களிலிருந்து இரவலர்களைக் கொண்டு வந்து உயர்ந்த உண்டு முதலியன ஊட்டி மிகுந்த பொருளும் கொடுத்துத் தகுந்த உபசாரத்தோடு அனுப்பினான்.

“வாரார் ஆயினும் இரவலர் வேண்டித்  
தேரில் தந்துஅவர்க்கு ஆர்பதன் நல்கும்  
நசைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்.”

(பதிற்றுப்பத்து)

கொடுப்பதில் இம்மன்னன்கொண்டுள்ள ஆவலை இதனால் அறிந்து கொள்கிறோம். இரவலர் இலரேல் புரவலருக்கு மதிப்பு இல்லை.

பொன்றும் பொருளைச் சிறிது வாங்கிக் கொண்டு என்றும் பொன்றுத் பெரும்புகழைக் கொடுத்தலால் இரப்போடே சிறப்பான கொடையாளிகளாய் யாண்டும் உயர்ந்துள்ளனர்.

பரப்புநீர் வையகத்துப் பல்லுயிர்கட் கெல்லாம்  
இரப்பாரில் வள்ளல்களும் இல்லை—இரப்பவர்  
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும்  
தம்மைத் தலைப்படுத்த லால். (அறநெறிச்சாரம், 220)

கொடுப்போரையே வள்ளல் என உலகம் சொல்லி வருகிறது;  
கொள்வோரே உண்மையான நல்ல வள்ளல்கள்; அது எவ்வாறு?  
எனின், தமக்குச் சிறிது உபகாரம் செய்தவர்க்கு இம்மையிலே  
நிலையான புகழையும் மறுமையிலே தலையான கதியையும் கொடுத்  
தலால் என்க. முனைப் பாடியார் என்னும் முனிவர் இரப்பாரின்  
ஈகை நிலையைக் குறித்து இப்படி வியப்பாக விளக்கியிருக்கிறார்.  
வறிய இரவலரைப் பெரிய புரவலர் என்றது உரிய உண்மையை  
உணரவந்தது. அல்லான செல்வர்க்கு நல்லகீர்த்தியையும் இன்  
பங்களையும் நல்குதலால் அவரது உபகார நிலை உயர்தரமாயது.

இரப்போரைக் கண்டால் எள்ளி இகழாதே; உனக்குப்  
புகழும் புண்ணியமும் கொடுக்க வந்த வள்ளல்கள் என்று  
எண்ணி அவருக்கு எவ்வழியும் ஈந்தருள் எனத் தன் மகனை  
நோக்கி ஒரு மன்னன் முன்னம் சொன்னதும் ஈண்டு எண்ணி  
யுணரவுரியது. உண்மை தெளிய நன்மை நன்கு விளக்கிறது.

இல்லைன வந்தவருக் கீந்தருளன் றுன்னிடம்நான்  
சொல்லவில்லை ஒன்றுதான் சொல்லுகின்றேன்—நல்லவனுய்  
உன்னுயிரை இன்பமுற ஓம்புவதே எவ்வழியும்  
மன்னுயிரை ஓம்பல் மதி

பிற வுயிர்களுக்கு ஆதரவாய் உதவி செய்கிறவன் தன்  
உயிர்க்கே மருமமாய் இன்பம் செய்தவனுகிறுன் என இதுவிநய  
மாயுணர்த்தியுள்ளது. சொல்லின் சுவையையும் பொருள் நயங்  
களையும் உள்ளம் கூர்ந்து ஓர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

The man who ignores self in a ministry of mercy discovers life indeed. (living)

தன்னை மறந்து பிறர்க்கு இருக்கி உதவுகிற மனிதன் தான்  
உண்மையான உயிர் வாழ்வைக் காணுகிறுன் என்னும் இது  
இங்கே காணவுரியது. அருள் சுரந்த உதவி அரிய சுகமாகிறது.  
எளியவர்க்கு அளி செய்து கொடு! அதனால் ஒளியும் இன்

பழும் உனக்கு ஒருங்கே உளவாம். கொடுப்பதால் கோடி நலங்கள் ஓடி வருதலால் கொடை இன்பமடையாயுள்ளது.

“We enjoy thoroughly only the pleasure that we give” (Dumas)

கொடுப்பதிலேதான் பூரணமான இன்பத்தை நாம் அனுபவிக்கிறோம் என மொஸ் என்னும் அறிஞர் இங்ஙனம் குறித்திருக்கிறார். உண்பது உடலுக்கே; உதவுவது உயிர்க்கே உரமாம்.

“Be charitable before wealth makes thee covetous.” (Browne)

பொருள் ஆசை உண்ணீர் மருளன் ஆக்கு முன்னமே அருளோடு கொடு என்னும் இது உபகார நிலையை விசயமாய் நன்கு உணர்த்தியுள்ளது. உயிர்க்கு உய்தி தருவது உணர வந்தது.

Beneficence is a duty. (Kant)

பிறர்க்கு உபகாரம் செய்வது மனிதனது கடமையாயுள்ளது என காண்ட என்னும் ஜெர்மன் தேசத்துப் பெரியார் உதவியின் சீரிய நிலையை இவ்வாறு பரிவோடு கூறியுள்ளார்.

தாம் செய்த வினைகளின் பயன்களையே சீவர்கள் ஈண்டு எய்த வருகின்றனர். அவ்வரவில் சிலர் செல்வராகவும் பலர் வறியராகவும் நேர்கின்றனர்; நேரவே ஈதலும் இரத்தலும் மனிதசமுதாயத்தில் இயல்பான உரிமையாய் மருவி வரலாயின.

தானமால் களிறும் மாநிதிக் குவையும்  
எணைய பிறவும் ஈசுநர் ஈக;

நலம்பாடு தின்றி நாண்துறந்து ஒரீஇ  
இலம்பாடு அலைப்ப ஏற்குநர் ஏற்க;

5. புரவலர் புரத்தலும் இரவலர் இரத்தலும்

இருவேறு இயற்கையும் இவ்வுலகு உடைத்தே  
அதா அன்று

ஒருகாலத்தில் உருவமற்று ஒன்றே

இடப்பால் முப்பத் திரண்டறம் வளர்ப்ப  
வலப்பால் இரத்தல் மாநிலத் தின்றே

10. விண்தொட விவந்த வியன் துகில் கொடிகள்

மண்டலம் போழ்ந்து மதியகடு உடைப்ப

வாணிலா அழுதம் வழங்கி அக் கொடிகள்

வேணிலிற் பயின்ற வெப்பமது ஆற்றுபு

கொடும்பார் எத் துணைக் கொடுமை செய்யினும்

15. மதியார் செய்திடும் உதவியை உணர்த்தும்  
பன்மணி மாடப் பொன்மதிற் கமலீக்  
கழங்கர் வைப்பினில் கண்டேம்  
வடிவ மற்றிது வாழிய பெரிதே.

(திருவாளூர் நான்மணிமாலை 9)

இந்தப் பாசுரத்தைக் கருதிக் கவனியுங்கள். உமாபதியின் சீர்மை நீர்மைகளை இது நேர்மையா உணர்த்தி யிருக்கிறது. அர்த்தநாரீசுரன் என அமைந்திருக்கும் அந்த ஒரே திருவுருவில் ஈதலும் இரத்தலும் இசைந்திருத்தலை அதிசய விசித்திரமாய் விளக்கியுள்ள இதில் அரியபலூண்மைகள்விளங்கியிருக்கின்றன.

இடப்புறம் அம்மை அறம் புரிகிறார்கள்; வலப்புறம் ஜூயன் இரத்தலைச் செய்கிறார்கள். தாய்போல் இரங்கித் தருமம் செய்யுங்கள்; இல்லையேல் என்போல் இறங்கிக் கருமம் செய்ய நேரும் என்று உயிரினங்களுக்கு இறைவன் காட்டுவது போல் அக் காட்சி மாட்சியடைந்துள்ளது. உண்மை உய்த்துணர வுற்றது.

கோடியார் எத்துணைக் கோடுமை சேய்யினும், இனிய மதியார் எவ்வழியும் இத்மே சேய்வார் என உரைத்திருக்கும் நயம் ஊன்றி நோக்கி உபகார நிலைகளை ஒர்ந்து கொள்ள வந்தது.

உதவி செய்பவர் உத்தமராய் உயர்ந்து வருகிறார்.

கொடை இவ்வாறு மகிமை யுடையதாயிருந்தாலும் கொள்வது யாண்டும் இளிவேயாம். கொடுப்பது எவ்வளவு உயர்வோ அவ்வளவு தாழ்வு எடுப்பதில் உள்ளது. கொடுத்துப் பழக வேண்டும்; எடுத்துப் பழக வாகாது. ஈந்து இன்பம் உறுக.

நல்லாறு எனினும் கொள்ள தீது; மேல்உலகம் இல்லைனினும் ஈதலே நன்று. (குறள், 222)

கொள்வது நல்லது; அதனால் உனக்குப்பேரின்ப வீடு கிடைக்கும் என்று யாரேனும் சொன்னதுமும் நீ யாரிடமும் வாங்காதே; ஈதல் தீது; அதனால் மேல்உலகம் கிடையாது; நரகம் தான் சேருவாய் என்று கூறினதுமும் நீ அஞ்சாமல் யாருக்கும் துணிந்து கொடு என வள்ளுவப் பெருந்தகை இங்ஙனம்மொழிந்துள்ளார். இந்த உறுதி மொழியைக் கருதியுணர்ந்து எவ்வழியும் உதவி புரிந்து இனிது ஒழுகி வரின் வாழ்வு புனிதமாய்க் கெழுமி வரும்.

வறுமை நேர்ந்தால் வதேனும் ஒரு தொழிலைச் செய்து பசியைப் போக்கு; யாரிடமும் எதையும் கேள்வே; உழைத்து வாழ்வதே எவ்வழியும் உத்தமம். உழையாமல் ஒதுங்கிப் பிழை யாக இரவில் புகின் அது பழியாகவே முடியும். பிறர் வலிந்து வந்து கொடுத்தாலும் வாங்காதே; அவ்வாறு ஏலாது நிற்பின் மேலான நிலையை நீ விரைந்து அடைந்து உயர்ந்து திகழ்வாய்.

கொள்ளனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று. (புறம், 204)

ஈவது நன்று; ஈயாமை தீது. (சிறு பஞ்ச மூலம், 101)

கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்று. (இராமா வேள்வி 29)

இவை இங்கே சிந்திக்கத்தக்கன. கொடுப்பது நல்லது; அதனால் பெருமையும் இன்பமும் பெருகி வரும் ஆதலால் அதனையே மருஙி வாழுக. கொள்ளுவது இழிவு; அதனை எள்ளி விலகுக.

“To give should be our pleasure, but to receive, our shame.”  
(Goldsmith)

“கொடுப்பதை நாம் இன்பமாக் கொள்ள வேண்டும்;  
கொள்வதை வெட்கித் தள்ள வேண்டும்” என்னும் இது இங்கே நன்கு உணரத்தக்கது. மனித சமூதாயத்தில் நல்லது பெருகி வர வரும், அல்லது அருகி மறையவுமே பெரியோர்க்கருதிவருகின்றனர்.

இவ் அதிகாரத்தின் தோகைக் குறிப்பு.

கொடை இருமையும் பெருமை தரும்.

அரசனுக்கு அது அதிசய மகிமையாம்.

கோடியில் ஒருவன் கொடையாளி ஆகிறான்.

கொடையால் புகழும் புண்ணியமும் உளவாம்.

கொடுத்து வந்த கையே கோல்வந்தி ஆளுகிறது.

கொடையாளியை உலகம் உவந்து போற்றுகிறது.

கொடுப்பவன் வீரன்; கொடாதவன் பேடி.

பொருளைக் கொடுப்பவன் புகழ் இன்பங்களை அடைகிறான்.

கொடாதவன் பழித்தயரங்களில் படிகின்றான்.

கொடையாளன் புகழோடு உயர்கதி பெறுகிறான்.

அடுவது கொடை முற்றிற்று.

# எண்பத்து மூன்றும் அதிகாரம்.

## நீதி

அஃதாவது நெறிமுறையான நியாய நிலை. ஈகைபோல் நீதியும் அரசனுக்குத் தனி உரிமையான தருமம் ஆதலால் கொடையின் பின் இது வைக்கப்பட்டது. சமூதாயத்துக்கு ஆதரவாய். இத்ம் புரிந்து வருதலால் கொடையும் நீதியும் கோனுக்குக் குடையும் முடியும் போல் எழில்சுரங்து ஒளிமிகுஞ்துள்ளன.

821. மக்கள் அமைதியாய் வாழ்ந்துவர மன்னவன் தக்க துணையாகச் சார்ந்துள்ளன்—ஒக்கவே நீதி வரம்பு நெறிமுறையாய் நேர்ந்துள்ளது  
இது ஒழுக உயர்ந்து (க)

இ—ள்

தன் நாட்டில் உள்ள குழிசனங்கள் எவ்வழியும் அமைதியாய் வாழ்ந்துவர அரசன் ஆதரவாய்த் தோய்ந்துள்ளன்; தலைமையான அந்த ஆகரவு நீதி வரம்போடு நெறிமுறையே நேர்ந்துள்ளது; அதன் நேர்மையைக் கூர்மையர் உணர்ந்து சீர்மையுடன் ஒழுகுக; அது இனிய வாழ்வாய் இன்பம் சூரந்து வரும்.

ஒழுங்கு, முறை, வரம்பு, கட்டுப்பாடு என்பன மனித வாழ்க்கை மாண்போடு நடந்து வரும் வகை நோக்கி வந்துள்ளன. மாந்தர் மதிநலம் உடையவர் ஆதலால் அவர் விதி நியமங்களோடு வாழ நேர்ந்தனர். அந்த வாழ்க்கைக்கு அரச நீதி உரிமைத் துணையாய் அமைந்தது. நாளூம் வழக்கமாய் நடந்து வருகிற சீவிய ஒழுக்கு வாழ்வு எனத் தொடர்ந்து வந்தது.

செல்வம் கல்வி முதலிய வசதிகள் வாய்ந்திருந்தாலும் நீதி ஒழுங்கு இல்லையானால் அந்த மனித வாழ்வு இனிமையாய் இராது. கொடுமைகள் மலிந்து மட்மைகள் மிகுஞ்து கடுமைகளே நிறைந்திருக்கும். மன்னன் நீதி புரிய வில்லையால்ல மக்கள் அங்கே தீது புரிந்து எங்கும் தீயராய்த் திமிர்ந்து திரிவர்.

வீதி ஒழுங்கே அன்றி நீதி ஒழுங்கு இல்லை எனப் பதுச்சேரி யைக் குறித்து ஆங்கலேயர் இப்படிச் சொல்லுவது வழக்கம். பிரேஞ்சு தேசத்தார் ஆட்சியில் இருந்தமையால் அவ் ஆரைப்

பற்றி ஆங்கில ஆட்சியாளர் இவ்வாறு தாழ்ச்சியான குறிப்பு என்கூற நேர்ந்தார். அதற்குச் சில காரணங்களும் இருந்தன.

நீதி பரிபாலனமுறை அரசனுடையது; அதை அவன் சரிபாய்ச் செய்ய வில்லையானால் குடி சனங்கள் சுகமாய் வாழ முடியாது. திருடர் முரடர் கொடியர் முதலிய தீய குழுக்கள் யான்கும் ஒங்கி நின்று தீங்கு புரிவர். புரியவே மக்கள் வெருவி அலமருவர். பொல்லாதார் அல்லல் புரியாவகை ஒல்லையில் அடக்கித் தொல்லையான துயரங்கள் தன் நாட்டின் எல்லையிலும் இல்லாவகை எதிர்நித்து செய்வதே நல்ல நீதி முறையாம்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. (குறள்-73)

இரு நல்ல நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை இது காட்டியுள்ளது. கோளர் குறும்பர் கொடியர் முதலிய பொல்லாக் கூட்டங்கள் இல்லாமல் நீக்கி நாட்டை அரசன் நன்கு பாதுகாத்த போதுதான் மாந்தர் அங்கு மன அமைதியுடன் மகிழ்ந்து வாழ்ந்து வருவர். தீது களைவதே நல்ல நீதி புரிவதாம்.

அரசன் நீதி செலுத்திவரும் அளவு நாடு செழித்து வரும். அது செழிப்பாய்த் தழைத்துவர யாவரும் யாண்டும் களித்து வாழுவர். நாட்டில் எவ்வளவுக்கு எவ்வளவு மாந்தர் உவங்து வாழுகின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அங்கே வேந்தன் உயர்ந்து திகழ்கின்றார்களோ செல்வம் கீர்த்தி ஆற்றல் வீரம் முதலிய யாவும் நீதியினாலேயே ஏற்றமாய் நிலைத்து வருகின்றன. கொடை வீரங்களின் அடைமொழிகளை விட நீதியின் விமையே அரசனுக்கு மிகவும் சிறந்த மேன்மையாம்.

நீதி மன்னன் என உலகம் ஒது வரும்படி அரசன் ஒழுகீரின் அதுஅவனுக்கு அதிசயமான பெரிய மகிமையாய் வரும்.

மருக்கிளர் தாமரை வாச நாண்மலர்

நெருக்கிடு தடம்னன இருந்த நீதியான்.

(இராமா, இலங்கை கேள்வி, 15)

பரிமளம் கமழுகின்ற செந்தாமரை மலர்கள் பல அலர்ந்த விவரிய தடாகம் போல் இராமன் இருந்தான் என இது குறித் தாள்ளது. நீதியான் என்றது அவனது தரும நீர்மையும் கருமங்கிளம் சீர்மையும் இராசமுறைமையும் இனிது தெரிய வந்தது.

'ஆர் அருள் சுரக்கும் நீதி அறம் நிறம் கரிதோ?"

(இராமா, விபீட 137)

நீதியும் தருமமும் பசிய கோலத் திருமேனியாய் மருவியுள் தோ? என இராமன் இவ்வாறு விபீடனென் கருதி உருகி யிருக்கிறோன். நீதியின் உருவமாய் இராமன் நிலவியுள்ளான் என்பதை இதனால்இங்கே நன்கு உணர்ந்து நயம் தெளிந்து கொள்கிறோம்.

நீதியும் தருமமும் நிறுவ நீதியிது

கோதறு குணத்தினைய! மனத்துள் கோடியால்.

(இராமா, ஆறு 5)

அரசு முறை புரியும்படி பரதனை நோக்கி முனிவர்கள் இவ்வாறு வேண்டியுள்ளனர். உரிய அரசன் இல்லாமையால் தேசம் தேசு இழந்து தியங்கியுள்ளது; மாந்தர் எங்கும் மறுகி மயங்கி நிற்கின்றனர்; ஆதலால் ஆட்சியை ஏற்றறாள் என்று அந்த விரத சிலை வேண்டி நின்றனர். நீதியும் தருமமும் நிறுவ என்ற தன்மை அரசு முறைமை அறிய வந்தது. பெலியரை வலியர் நலியாமலும், பெரியரைச் சிறியர் இகழாமலும், உள்ளெல்லைப் பிறர் கவராமலும் யாவரும் மரியாதையாக வாழ வேண்டுமா எல் அங்கே அரசன் சரியாக ஆள வேண்டும் என்பது இங்கே தெரிய நேர்ந்தது. காப்பு நிலை காவலன் நீதிமுறையால் நிலைத்து வருகிறது. பாதுகாப்பின் திறம் நீதி ஆட்சியின் நிறமாயுள்ளது.

நெறிகடந்து பரந்தன நீத்தமே;

குறி அழிந்தன குங்குமத் தோள்களே;

சிறிய மங்கையர் தேயும் மருங்குலே;

வெறியவும் அவர் மென்மலர்க் கூந்தலே.

(இராமா, நாட்டு, 40)

தசரதனது ஆட்சிக் காலத்தில் கோசலா தேசம் இருந்தனிலையை இது நயமா வரைந்து காட்டியுள்ளது. பொருள் நயங்களைக் கூர்ந்து ஓர்ந்து கொள்ள வேண்டும். நெறி கடவாமலும், குறி அழியாமலும், சிறுமை சேராமலும், வெறி நேராமலும் அந்நாடு விழுமிய, நிலையில் கெழுமி யிருந்தது; அந் நிலையைக் கலையின் சுவைகளியக் கவுனிஞ்வனம் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

நெறி=வரம்பு, சன்மார்க்கம். குறி=குறிப்பு, அடையாளம்.

வெறி=வாசனை, குழமயக்கம். நீத்தம்=வெள்ளம். நதிகளில்

வெள்ளங்கள் கரை கடந்து சென்றனவே அன்றி அங்கே நெறி கடந்தவர் வேறு யாரும் இல்லை. களங்களில் குவித்த நெல் முதலிய பொதிகளில் அடையாளம் செய்துவைப்பர்; அந்தக் குறியாதும் குலையாமல் இருக்கும். தோள்களில் தோய்ந்த சந்தனக் குறிகள் மங்கையர் கலவியில் அழிந்தனவேயன்றி வேறு குறியழிவு கிடையாது. பெண்களின் இடைகள் தாம் சுருங்கி யிருந்தன; வேறு சிறுமைகளோ சின்னத் தனங்களோ கிடையா; கூந்தல் தான் வெறிகள் வீசினை; வேறு குடிமயக் கமோ, பைத்தியமோ அந்நாட்டில் இல்லை. மழுவளம், நெல் விளைவு, அழிய பொருள்கள், நல்ல வாசனைகள் அத் தேசத்தில் செழித்திருந்தன; விழுமிய அங்நிலைமைகளுக்குக் காரணம் வேந்தன் புரிந்த நீதிமுறையே என்பது தேர்ந்து கொள்ளவந்தது.

பெரும்பொருள் நீதிச்செங்கோல் பெருமகன் ஆக்கம்போலப் பரந்திடம் இன்றி மேலால் படாமுலை குவிந்த; கீழால் அரும்பொருள் நீதி கேளா அரசனிற் சுருங்கி நந்து மருங்குல் நொந்து ஒழிய வீதி மடங்கைய ரிடங்கொண்டாரோ.

(சீவக சிந்தாமணி)

தருண மங்கையின் தனங்களையும், இடைகளையும் குறித்து வந்துள்ள இதன் அழிக்களை நுனித்து நோக்குக. நீதி மன்ன யூடைய ஆக்கம் போல் மேலே மூலைகள் பணித்து நின்றன; அரிய அந்த நீதிமுறையைக் கேளாத அரசனது நிலைமை போல் இடைகள் சுருங்கி யிருந்தன என்னும் இது நினைந்து சிந்திக்க வரியது. நீதி வழுவாமல் ஒழுகி வரும் அளவே அரசு விழுமிதாய் விளங்கி வரும்; அது வழுவறின் யாவும் பழுதா யிழிவுறும்.

822. உள்ளமே சான்றூய் ஒழுகி வரின் இன்ப  
வெள்ளமே எங்கும் விரிந்துவரும்—கள்ளம்  
படிந்து வரினே படுதுயரே யாண்டும்  
முடிந்து வருமால் முனைந்து.

(2)

இ—ள்

தன் மனமே சாட்சியாய் மனிதன் ஒழுகிவரின் யாண்டும் இன்பநலங்கள் பொங்கி வரும்; உள்ளத்தில் கள்ளம் படிந்தால் வள்ளல் இழிவுகளும் கொடிய துயரங்களுமே நெடிது ஒங்கி விர்க்கம்: நிலைமைகளை உணர்ந்து நெஞ்சம் நேர்மையாய் வாழுக.

மனிதன் அடைகின்ற மகிழ்ச்சியாவும் மனத்தின் தகைமையுள் மேனியுள்ளன. மனமே சாட்சியாக எவன் ஒழுகி வருகிறாலே அவன் மகானுய் வெளியே தெரிய வருகிறான். நேஞ்சம் கரியாய் வந்தது நீசங்கள் எல்லாம் கரியாய் வேந்தன என்றார் ஒரு பெரியவர். கரி=சாட்சி. அறிகரியும் ஏரிகரியும் ஒருங்கேதெரியவந்தன. புனிதமனம் அதிசயங்கிலைகளை அருளுகிறது.

தன் உள்ளத்தின் எதிரே ஒருவன் வாழ்க்கையை நடத்த நேர்ந்தபோது கள்ளம் கபடு வஞ்சலை பொய் முதலை நீசங்கள் யாவும் நாசமாய்ப் போகின்றன; போகவே அவன் சத்திய வான் நீதிமான் செவ்வியோன் செம்மையாளன் எனச் சிறந்து திகழ்கிறான். “மனமது செம்மையானால் மந்திரம் செயிக்க வேண்டாம்” என்றது அதனால் எல்லா நன்மைகளும் எளிதே உளவாதல் கருதி. சால்புடையவர் சான்றேர் என நின்றார்; மனச்சான்றுடையவர் முனிவர் என முதன்மையாய் வந்தார்.

இத்தகைய புனிதர் எதிரே சட்டம் ஒழுங்கு நீதி என்பன எல்லாம் இனமாய் வந்து தலைவனங்கள் நிற்கும். கள்ளம் கரவு கள் இன்றி உள்ளம் செம்மையாய் மருஷிய பொழுது அங்கே பேரின்ப வெள்ளம் பெருகி வரும். அத்தகைய மனித இனம் வாழுகின்ற நாடு எத்தகைய மகிழ்ச்சியடையதாம்? எவ்வளவு உத்தமங்கிலையமாய்வுள்ளிபெறும்? இதனை என்று உய்த்து உணரவேண்டும்.

உள்ளத்தில் கள்ளம், வாயில்பொய், செயலில் கரவு ஆகிய இப் புலைகளையே மக்கள் நிலையாகத் தழுவிக் கொடுத்து களித்துத் திரிகின்றார்; புலையான இந்தப் பொல்லாத மாக்கள் உள்ள நாடு நல்ல நாடு ஆகுமா? கொடிய சுடு காட்டினும் இழிவான பழி காடேயாம். பிறக்கநாடு பெருங்சமடையப் பிழைகள் பெருகின.

குட்டநோய், பெருஷியாதி யடைய உருவங்களைத் தொடக்கூடாது; தொட்டால் ஒட்டுவார் ஒட்டியாய்ப் பற்றிக் கொள்ளும் என்று பலர் அஞ்சுகின்றனர். அந்த நோயரை விட நெஞ்சம் தீயரான இந்த வஞ்சகப் பாவிகள் மிகவும் அஞ்சத் தக்கவர். குட்ட நோயர் சேர்க்கையால் உடல் மட்டும் கெடும்; கெட்ட தீயர் தொடர்பால் உள்ளம் கெட்டு உணர்வு பாழாய் உயிர் நாசமாம். ஆகவே அந்த நீசத் தொடர்பு எவ்வளவு அழிதுயரப்! எத்தனை பழிக்கெடுகள்! என்பது இங்கே எளிது தெளிவாம்.

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற  
தீயார்சொற் கேட்பதுவும் தீதே---தீயார்  
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு  
இனங்கி யிருப்பதுவும் தீது.

(முதுரை, 9)

தீயாரைக் காணவே கூடாது என்று ஒள்ளையார் இவ்வாறு கூறி யிருத்தலால் அவரோடு கூடிவாழலாமா? வாழ்ந்தால் அவ்வாழு எவ்வளவு பாழாம்! என்பதை ஓர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். இழி தொடர்பு கொடிய பழகேடேயாம்.

ஆயிரம் சொன்னாலும் அறியாத வஞ்சளங்கூப்பேயரோடு கூடின் பிழைகாண். (தாயுமானவர்)

தீயாரோடு சேராதே எனத் தாயுமானவர் இவ்வாறு கூறி யுள்ளார். மனமே சான்றூய் ஒழுகி வருகிற சான்றேர் இனத்தோடு சேர்ந்திருந்தால் ஆன்ற மதிப்பும் அதிசய இன்பங்களும் உளவாம். மன நலமுடையாரை மருவின் மகிழ்ச்சியாம்.

மனத்தின் போக்கின் படியே மனிதன் ஆக்கப் பட்டு வருகிறான். நல்ல நினைவுக்கோடு பழகி வந்தால் அந்த மனித இனம் நலமாய் மேன்மை அடைந்து வருகிறது; தீய எண்ணங்கள் தோயின் கீழ்மையாய்த் தாழ்ந்து போகிறது. வெளியே உயர்ந்து திகழ்வதும், இழிந்து கழிவதும் உள்ளத்தின் இயல்பின் வழியே உளவாகின்றன. இனியானினைவால் இன்பநலங்கள் விளைகின்றன.

“Our thoughts are like to tiny seeds  
That soon must blossom into deeds  
Fragrant flowers or noxious weeds.”

[Anderson]

“நமது எண்ணங்கள் சிறிய விதைகள் போல் உள்ளன; விரைவில் செயல்களாய் மலர்கின்றன; அவற்றின் இயல்புக்குத் தக்கவாறு இனிய நறு மலர்களாகவும் கொடிய களைகளாகவும் வெளியே தோன்றுகின்றன” என்னும் இந்தஆங்கிலக்கவி ஈங்கு ஸான்றிழைவுரியது. மனிதனது மூலநிலைசாலச்சிந்திக்கத்தக்கது.

எண்ணம் ஆகிய வித்திலிருந்தே மனிதன் முளைத்துக் கிளைத் துற தழைத்து வருகிறான். அதன் தன்மை அளவே அவனிடம் நால்மை தீமைகள் தெரிய நேர்கின்றன. மன நலமுடைய பீமேலோர் வாழுகின்ற நாடு மேலான சுவர்க்கமாய் மேன்மை

மிகுந்து விளங்கும். அவரை ஆளுகின்ற வேந்தனும் சிறந்த நீதி மானுப் பயர்ந்து நிறைந்த புகழோடு நிலைத்து விளங்குவான்.

பிசிராந்தையார் என்பவர் பெரிய புலவர்; அரிய பல குண நலங்கள் அமைந்தவர். பாண்டிய நாட்டிலே பிசிர் என்னும் ஊரில் இருந்தவர். மூவேந்தரும் இப் பாவேந்தர் பால் ஆர்வம் மீதூர்ந்து வந்தனர். அவருள் சோழ மன்னன் இவர் பால் ஆழ மான அன்பு பூண்டு நின்றன். “பிசிரோன் என் உயிரோன்” என அப் பேரரசன் யாரிடமுப் கூறுவது வழக்கம். நேரில் காலைத் தூந்தும் நெஞ்சில் பேரன்பு பேணி யிருந்தான். முடிவில் ஒரு முறை அவனை இவர் காணச் சென்றார். அப்பொழுது இவருக்கு வயது எண்பது. மிகவும் முதியவர் ஆதலால் நரைத்த தலையரா யிருப்பர் என்று பலரும் கருதி யிருந்தனர். யாதொரு நரையு மின்றி மூப்பு திலையும் தெரியாமல் வாலிபப் பொலிவோடு இவர் விளங்கி யிருந்ததைக் கண்டதும் அரசன் முதல் யாவரும் வியந்தனர். கூழமை நீங்கியுள்ள வளமையைச் சிலர் கூழமை யோடு நேரே கேட்டனர். அதற்கு இவர் உடனே பதில் கூறினார். புலவர் ஆதலால் பாட்டாலேயே விடை பகர்ந்தனர். சுவையான அக் கணி அரிய பல பொருள்களை மருவியது அயலே வருகிறது.

“யாண்டு பல வாக நரையில வாகுதல்  
யாங்காகியர்? என வினவுதிர் ஆயின்  
மாண்டன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்;  
யான்கண் டனையர்ன் இளையரும் வேந்தனுப்  
அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை  
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்  
சான்றேர் பலர்யான் வாழும் ஊரே.” (பிசிராந்தையார்)

வயது அதிகம் ஆகியும் நரை யில்லாமைக்குக் காரணம் என்ன? என்று அவையோர் கேட்ட போது இவர் இவ்வாறு சுவையாகப் பதில் சொல்லி யிருக்கிறார். “எனது மனைவியும் மக்களும் நல்ல குணசாலிகள்; என் இளையரும் ஏவலரும் நான் கருதியபடியே காரியம் செய்வார்; யாண்டும் யாதொரு தீதும் நேராமல் வேந்தன் இனிது பாதுகாத்தருளவன்; உள்ளே சான்றும் ஒழுகி வருகிற விழுமிய சான்றேர் பலர் நான் வாழும் ஊரில் உள்ளனர்; ஆதலால் இன்னவாறு நரை திரை மூப்பு இல்லைய்

நான் செழுமையோடு இருக்கின்றேன்” என்று புலவர் உரைத் துள்ள இதில் உறைந்துள்ள நயங்கள் ஊன்றி உணரத்தக்கன.

நெஞ்சம் தூயராய் நீதிநெறி தோய்ந்து ஒழுகின் நிறைந்த இன்பங்களும் சிறந்தமேன்மைகளும் நேரே செழித்து உளவராம்.

**823. மதியுடைய மாந்தர் மகிழ்ந்தினிது வாழு  
விதியுடைய நீதி விரித்தே—அதிபதியாய்  
வேந்தன் விழைந்து வருகின்றன் அவ்வழியே  
ஆந்துணையும் செல்க அமைந்து.** (ஏ)

இ—ள்

நல்ல அறிவுடைய மக்கள் எவ்வழியும் செல்லமாய் உவந்து வாழு வேந்தன் விதிமுறையே நீதி புரிந்து வருகிறான்; அதிபதி யான அவனுடைய விதிவழி நடந்து இனிது வாழுக என்பதாம்.

தலைமையான நிலைபையில் அரசன் நெறியே வந்துள்ளனம் யால் உயர்ந்த நீதி முறைகளை உணர்ந்து உயிரினங்களை நேரே பேண நேர்ந்தான். தன் செங்கோவின் கீழ் வாழுகின்றமக்கள் எவ்வழியும் செவ்வியராய் அமர்ந்து இனிது வாழ்ந்து வரச் செய்கின்றவனே சிறந்த வேந்தனுய் நன்று விளங்கி வருகிறான்.

மனித சமுதாயம் யாண்டும் சுகமாய் வாழ்ந்து வரும்படி ஓர்ந்து செய்துள்ள திட்டமே சட்டம் என வந்தது. சட்டம் என்னும் சொல் நியாய வரப்பு, நெறிமுறை, நீதி ஒழுங்கு, திருந்திய நேர்மை, தேர்ந்த செப்பம் எனப் பல பொருள்களை உணர்த்தி வரும். செம்மையாய் வாழுச் செய்வதே நீதியாம்.

குடி சனங்கள் அமைதியாகவும் சேமமாகவும் எங்கே வாழ்ந்து வருகிறார்களோ அங்கே தான் உயர்ந்த இராச நீதி உலாவி வருகிறது. அந்த ஆட்சிதான் யாண்டும் மாட்சிமையாம்.

“The good of the people is the chief law.” (Cicero)

“சனங்களுடைய நன்மைதான் சிறந்த நீதியாயுள்ளது” என்னும் இது ஈண்டு நினைந்து கொள்ள வரியது. பொதுமக்கள் எல்லாவழிகளிலும் சிறந்து நல்லவராய் இனிது வாழுச் செய்யின் அதுதான் அரசனது புனிதமான உயர்ந்த நீதி அட்சியாம்.

சிறந்த செல்வச் செழிப்பு மாத்திரம் இருந்தால் போதாது; நல்ல குணங்களும் மக்களிடம் மருவியிருக்க வேண்டும்; அவை அமைந்த பொழுதுதான் அரிய பல நலங்கள் அங்கே பெருகி வரும். சால்புட்டமையால் சால வடைமைகளும் சார்கின்றன.

(1)

கலம் சுரக்கும் நிதியம்; கணக்கிலா  
நிலம் சுரக்கும் நிறைவளம்; நன்மணி  
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரியதம்  
குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம்.

கூற்றம் இல்லைஓர் குற்றம் இலாமையால்;  
சீற்றம் இல்லைதம் சிந்தையின் செம்மையால்;  
ஆற்றல் நல்லறம் அல்லது இலாமையால்  
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே. (இராமாயணம்)

கோசல நாட்டு மக்களுடைய குணங்களையும் செல்வ நிலைகளையும் வாழ்க்கை வகைகளையும் இவை சுவையாக உணர்த் தியுள்ளன. பொருள் நயங்களைக் கூர்ந்து கவனியுங்கள். ஒரு தேசமும் அதில் வாழ்ந்து வருகிற மாந்தரும் எவ்வாறு செவ்வையாயிருக்க வேண்டும் என்பதை இங்கே ஒர்ந்து உவந்து கொள்ளுகிறோம். நிலம் முதலியன பல வளங்கள் சுரந்து தந்துள்ளன; சனங்களுடைய உள்ளம் உரை செயல்கள் எல்லாம் இனிய தரும நீர்மைகள் மருவி வரப் புனித போகங்களை அவர் அனுபவித்துள்ளனர். குடிகள் இவ்வாறு இனிய சூகவாசிகளாயிருப்பது கோனின் உயர்ந்த நீதிமுறையை உணர்த்தி நின்றது.

உயிர்களின் சேமத்தையே நாடி நேம நியமமாய் அரசன் ஒழுகி வருதலால் தெய்வமும் அவனுக்குத் துணை செய்து வருகிறது. தருமவானிடம் தேவதைகள் உரிமையாய் உதவுகின்றன.

முசுகுந்த மன்னனது வீரம் கொடை நீதிகளை வியந்து இந்திரன் ஜூந்து மந்திர தேவதைகளை அவனுக்கு உரிமையோடு உதவியிருந்தான். அவை புகார் என்னும் நகரில் மேவி நின்றன. அந்நாட்டில் தீயோர்கள் தோன்றினும், தீது நேரினும் அவை வெளியே தெளிவாக் காட்டி விடும். அதிசயமான அந்த நிலைகளுள் மூன்றை இங்கே முறையே காண வருகிறோம்.

சேம நிலையம்.

வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த

கண்ணமுத்துப் படுத்த எண்ணுப் பலபொதி  
கடைமுக வாயிலும் கருந்தாழுக் காவலும்  
உடையோர் காவலும் ஓரீஇய வாகிக்  
கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக்  
கொட்டின் அல்லது கொடுத்தல் ஈயாது  
உள்ளுநர்ப் பணிக்கும் வெள்ளிடை மன்றமும்

பூத சதுக்கம்.

தவமறைந்து ஒழுகும் தன்மையி லாளர்;  
அவமறைந்து ஒழுகும் அலவைப் பெண்டிர்;  
அறைபோகு அமைச்சர்; பிறர்மனை நயப்போர்;  
பொய்க்கரி யாளர்; புறங்கூற் றுளர்; என்  
கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனிக்  
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்  
பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும்;  
பாவை மன்றம்.

அரசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து  
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்  
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்  
பாவை நின்றழூஷம் பாவை மன்றமும். (சிலப்பதிகாரம், 5)

இந்த மூன்று மன்றங்களையும் ஊன்றி நோக்கி நாம் உவப்  
பும் வியப்பும் உறுகின்றேம். அரிய பல பண்டங்கள் அந்நகருள்  
எங்கும் காவலின்றிப் பொதிகளாய்க் குனிந்து கிடக்கும்; அய-  
டிடங்களிலிருந்து புதியாய் அங்கு வருபவர் களவு செய்ய  
நேரின் களவாடிய பொருளைத் தலையில் சுமத்தி ஊரைச் சுற்றிச்  
சுற்றிவர அவரை ஒரு தெய்வம் எற்றி அடிக்கும். பொய்க்கரி  
புகல்வோர், புறங்கூறுவோர், பிறர் பணிவியரை விருப்புவோர்,  
ஈஞ்சம் புரிவோர் முசலை நெற்கேட்ரைப் பாசத்தால் பினித்து  
வர்து நநு வீதியில் நின்று ஊரெல்லாம் கேட்க நெடிய ஒலமிட்  
போர் பெரிய ஒரு பூதம் புடைத்துக் கொல்லும். அரசன் நீதி  
பூஶை தவற்னும் அவையோர் நவை கூற நேரினும் கண்ணீர்  
போரிக்கு பெண்ணீர்மையோடு ஒரு பாவை அழுது காட்டும்.

இச்தகைய பாதுகாப்புகள் அந்த மன்னன் ஆட்சியில்  
மாறுவின்றன. தன் நாட்டில் தீமை யாதும் புகாமல் நீக்கி

மக்கள்யாவரும் இன்புற்றுவாழ அன்பு கூர்ந்து ஆட்சி புரிவதே அரசனது மாட்சியாம். அந்த வேந்தனுடைய நீதி முறைகளை ஒர்ந்து யாண்டும் நல்ல நீர்மைகள் தோய்ந்து சீர்மை யோடு மாந்தர் வாழ்ந்து வரவேண்டும். சுக வாழ்வே சுவர்க்க வாழ்வு என்பது முதுமொழி. இனிமையான அவ் வாழ்வு புனிதமான எண்ணங்களால் பொலிந்து போக நலங்கள் மலிந்து வருகிறது.

#### 824. பெற்ற மகனே எனினும் பிழைபுரியீன்

குற்றமறத் தண்டித்துக் கோழுறையை—எற்றும் வழுமாமல் செய்துவரும் மன்னவனைத் தெய்வம் நழுவாமல் காத்துவரும் நன்கு. (ஐ)

இ—ள்

தான் பெற்ற அருமை மகனே ஆனாலும் பிழை செய்தால் அவனை உடனே தண்டித்து அடக்கி அரசுழுறைபுரியும் விழுமிய வேந்தனைத் தெய்வம் எவ்வழியும் செவ்வையாக் காத்து வருப்; அந்த ஆட்சி அதிசய மாட்சியாய் உயர்ந்து விளங்கும் என்க.

நாடு காக்க நேர்ந்தவன் யாண்டும் நடவு நிலைமை யோடு நீதி புரிய வேண்டும் என்பதை இது ஈண்டு உணர்த்தி யுள்ளது. உயர்ந்த மேன்மைகள் யாவும் சிறந்த செயல்களால் விளைந்து வருகின்றன. ஒருவனுடையதன்மையைக்கொண்டேநன்மைகள் அளக்கப் படுகின்றன. தனது கருமம் தருமநீதிகள் தழுவிவரின் அவன் ஏவனு யிருந்தாலும் உலகம் அவனை உயர் குல வேந்தனு உவந்து புகழ்ந்து யாண்டும் வியந்து கொண்டாடுகின்றது.

ககந்தன் என்பவன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து அரசு புரிந்தான். அரசுக்கு இவன் நேரான வாரிசு அல்லன்; ஆயினும் நாட்டை மிகவும் நீதிமுறையோடு பாதுகாத்து வந்தான். இராச தானியான அந்த நகரம் இவனுடைய பெயர் உரிமை யோடு காகந்தி என வழங்க நேர்ந்தது. இவனது ஆட்சித் திறம் மாட்சி மிகுந்து நின்றது. குற்றம் குறைகள் யாண்டும் யாரிடமும் நேராதவாறு ஒர்ந்து இவன் ஆண்டு வந்தமையால் உயர் புகழ் நீண்டு வந்தது. அவ்வாறு வருங்கால் மருதி என்னும் ஒரு தருண மங்கையை இவனுடைய மகன் காதலித்தான்; சமையம் பார்த்

திருந்து தனியே அவளைச் சந்தித்துக் கலவிக்கு அழைத்தான். அவள் கலங்கி வருந்தி அயலே ஒதுங்கி விரைந்து பூத சதுக்கம் புகுந்து தெய்வ சந்திதியில் நின்று அழுது முறை யிட்டாள். நீதி முறை செய்கிற அந்தத் தேவதை நேரே தோன்றி “நீ நல்ல பதி விரதைதான்; ஆனாலும் உன்னிடம் சில குறைகள் உள்ளன; நாடகம், கூத்து முதலிய போலிக் காட்சிகளைக் காண விழைந்த மையால் உயர்ந்த உத்தம பத்தினிகளுக்கு உரிய சிறந்த மகிமை குறைந்து போயது; ஆதலால் நான் யாதும் செய்ய முடியாது; காம இச்சையால் உன்பால் பிழை செய்தவளை இவ்வூர் அரசன் தண்டிப்பான்; நீ நெஞ்சம் திருந்து நேர்மையாய் வாழுக” எனக் கூறி விடுத்தது. அந்தத் தெய்வம் கூறியபடியே ககந்தன் நீதி விசாரணை செய்தான். தீது புரிந்தமை தெரிந்தது; உடனே தன் மகனுக்கு மரணதண்டனை விதித்தான். பேண்ணின் கற்பு உயிரி னும் சிறந்தது; அதனை நீ அழிக்க முயன்றுய்; ஆதலால் நீ அழிந்து ஒழிய வேண்டும்” என்று தீர்ப்புக் கூறி அவளைக் கொன்று தொலைத்தான். அயலே வருவது இங்கு அறிய வரியது.

பார்ப்பனி மருதியைப் பாங்கோர் இன்மையின்  
யாப்பறை என்றே எண்ணினன் ஆகிக்  
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்  
நீவா என்ன நேரிழை கலங்கி

5. மண்டிணி ஞாலத்து மழைவளம் தளூஉம்  
பெண்டிர் ஆயின் பிறர்நெஞ்சு புகாஅர்;  
புக்கேன் பிறங்களம்; புரிஞால் மார்பன்  
முத்தீப் பேனும் முறைனங்கு இல்லன  
மாதுயர் எவ்வமொடு மனையகம் புகாஅள்

10. பூத சதுக்கம் புக்களன் மயங்கிக்  
கொண்டோற் பிழைத்த குற்றம் தானிலேன்  
கண்டோர் நெஞ்சில் காப்பெளி தாயினேன்  
வான்தரு கற்பின் மனையறம் பட்டேன்  
யான்செய் குற்றம் யான் அறி கில்லேன்

15. பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத்  
தெய்வம் நீஎனச் சேயிழை அரற்றலும்  
மாபெரும் பூதம் தோன்றி மடக்கொடு  
நீகேள் என்றே நேரிழைக்கு உரைக்கும்;  
தெய்வம் தொழாஅள் கொழுநற் றேழுதெழுவாள்

20. பெய்யெனப் பெய்யும் பெருமழு என்ற அப்  
பொய்யில் புலவன் பொருளுரை தேரூய்  
பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு  
விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக்  
கடவுட் பேணல் கடவியை ஆகவின்
25. மடவரல் ஏவ மழையும் பெய்யாது;  
நிறையுடைப் பெண்டிர் தம்மே போலப்  
பிறர்நெஞ்சு சுடுஉம் பெற்றியும் இல்லை;  
யாங்கவை ஒழிகுவை யாயின் ஆயிமை  
ஒங்கிரு வானத்து மழையும்னின் மொழியது;
30. பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக்  
கட்டா துன்னைன் கடுந்தொழிற் பாசம்;  
மன்முறை எழுநாள் வைத்தவன் வழூஉம்  
பின்முறை அல்லது என்முறை இல்லை;  
ஈங்கெழு நாளில் இளங்கொடி நின்பால்
35. வாங்கா நெஞ்சின் மயாரியை வாளால்  
ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டுள்ள  
இகந்த பூதம் எடுத்துரை செய்தது.” (மணிமேகலை, 22)

அங்கே நடந்த நிகழ்ச்சிகளை இது வரைந்து காட்டியுள்ளது. பொருள் நிலைகளைக் கண்ணுணர்திக் காண்பவர் அரிய பல உண் மைகளை உணர்ந்து கொள்வார். மருதி என்னும் பார்ப்பன மங்கையை மாரதன் காதலித்து அழைத்ததும், அவள் மன்றம் புகுந்து பூதத்தை நோக்கி முறையிட்டதும், அந்தக் காவல் தெய்வம் தோன்றி யாவும் கெளிவாக விளக்கித் “தீது செய்தவனை அரசன் தண்டிப்பான், நீ போ!” என்று அவளை தேற்றி விடுத்ததும் இது னல் தெரியவந்தன. தெய்வம் குறித்தபடியே ககந்தன் செய்து முடித்தான். குற்றவாளி என்று கண்டவுடனே தனது மகன் என்றும் பாராமல் அவளை மன்னார் கொன்று ஒழித்தான். இது எவ்வளவு அதிசயம்! எத்துணை நீதி முறை! உய்த்துணர வேண்டும். சிறந்த ஆட்சிநிலைக்கு உயர்ந்த சாட்சியாய் நின்றுன்.

யாண்டும் யாதும் அநியாயங்கள் புகாமல் எவ்வழியும் நியாயங்கள் நிலவிவர ஆண்டு வருவதே அரச தருமம் என்பது எண்டு அறியவந்தது. பெற்றமகனே ஆனதும் பிழை செய்தால் அவளை உடன் கழந்து நிக்கி மாந்தரை மரணபோடு பேணுவதே

வேந்தன் கடமையாம் என்பதை இவன் விளக்கி நின்றுள்ளார்: அரிய நீதியை உரிமை யோடு செய்து வந்தான் ஆதலால் இவனுடைய புகழ் உலகம் எங்கும் ஒளி பெற்று நின்றது. இவன் பெயரை மருவி ஊரும் நாடும் உறையாட நேர்ந்தன. ககந்தன் காத்தலின் காகந்தி எனக் காவிரிப்பதி ஒரு காரணப் பெயரைப் பூண்டு நின்றது. நீதி நெறியால் உலக சோதியாய் உலாவு நேர்ந்தான்.

ஆட்சி முறையில் இவன் புரிந்த நீதி அரசு குலத்துக்கு ஒரு மாட்சியாய் வந்தது. மாசு களைந்து தேசத்தை ஆள்பவன் அசன் அருள் அடைந்து தேசு மிகப் பெறுகின்றார். அந்த அரிய பேற்றை இவன் உரிமையாப் பெற்று ஒளிமிகுந்து விளங்கினான்.

825. அன்றரசன் கேட்பான் அயலமர்ந்து தெய்வமோ  
நின்றுதான் கேட்குமெனும் நீள்மொழியை—ஒன்றி  
உணரின் அரசன் உறுதி நிலையை  
உணரும் உலகம் உவந்து. (ஞ)

இ—ள்

அரசன் அன்று கேட்பான்; தெய்வம் நின்று கேட்கும் என்னும் நெடிய முதுமொழியை உலகம் ஓர்ந்து உணரின் அவனது மகிழை மாண்புகளைத் தேர்ந்து தெளிந்து கொள்ளும்னன்க.

ஒரு தேசத்தை ஆளுகின்றவன் அரசன் என அமைந்தான். அகில வுலகங்களையும் அளவிடலரிய அண்ட கோடிகளையும் என்றும் நிலையாய் ஆண்டு வருபவன் ஆண்டவன் என நீண்ட பெயரோடு நிலவி நின்றார். உயிரினங்கள் இனிது வாழும்படி பாதுகாத்து ஆதரவு புரிவதால் தெய்வத்தோடு அரசன் நேர்என நேர்ந்தான். சீவாதாரங்கள் தெய்ணிக்கங்களாய் நிலவின.

சூரியன் சந்திரன் என்னும் இரு பேர் ஒளிகளும் அந்த இறைவனுக்கு ஸிழிகளாய் அமைந்தன; இந்த இறைவனுக்கு அவை சக்கரமும் குடையுமாய் முறையே நேர்ந்தன. பெரிய மனித சமுதாயத்தை இனிது ஆளுகின்ற தேசத் தலைவனது பெருமை தெரிய உரிமையான சின்னங்கள் மருவி வந்தன.

படையும் கொடியும் குடையும் முரசும்  
நடைநவில் புரவியும் களிறும் தேரும்

தாருமமுடியும் நேர்வன பிறவும்

தெரிவுகொள் செங்கொல் அரசர்க்குரிய. (தொல்காப்பியம்)

மன்னலுக்கு உரிய மரியாதை அடையாளங்கள் இன்ன வாறு இசைந்து நின்றன. இந்த இராச சின்னங்கள் யாவும் காரணங்களோடு அமைந்துள்ளன. சீவர்களுக்கு இதமாய் வெண்ணிலவை விரித்துச் சந்திரன்தண்ணளிசெய்தல்போல் தன் நாட்டில் வாழும் சூழகளுக்கு நலமாய் அருள் சூரந்து அரசன் யாண்டும் ஆதரவு புரிபவன் என்பதைக் குடை விளக்கி நின்றது.

“உயர்ந்து ஓங்கு உச்சி உவாமதி போல

நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம்நிழற்செய்

வேலும் கோலும் அருட்கண் விழிக்க

தீதின்று உருள்கநீ ஏந்திய திகிரி

நினக்கென வரைந்த ஆண்டுகள் எல்லாம்

மனக்கினி தாக வாழிய வேந்தே!” (மணிமேகலை, 22)

நேமேடிக்கிளி என்னும் மன்னை நோக்கி முனிவர் இன்னவாறு துதித்துள்ளார். வேந்தே நின் குடை பூரணசந்திரன் போல் உலகம் மகிழ நிழல் செய்க என அவர் வாழ்த்து யிருப்பது குடையின் இனிய இயல்பை உணர்த்தி நின்றது.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

கொங்கலர் தார்ச் சென்னிகுளிர்வெண்குடைபோன்று இவ் அங்கண் உலகு அளித்தலான். (சிலப்பதிகாரம்)

சோழ மன்னன் குடைபோல் உலகுக்கு இதம் செய்தலால் திங்களையாம் போற்றுதும் என இளங்கோவடிகள் இங்ஙனம் பாடியிருக்கிறார். அரசின் தண்ணளி அறிய வந்தது.

உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடைக்

கடல்போல் தானைக் கலிமா வழுதி. (அகம, 204)

நின்குடை வெயில்மறைக் கொண்டன்றே வருந்திய

சூழ மறைப்பதுவே கூர்வேல் வளவு! (புறம், 35)

வெயிலழல் கவியாது வியலக வரைப்பின்

உயிரழல் கவிக்கும் உயர்ச்சித் தாகிப்

பூந்தார் அணிந்த ஏந்தல் வெண்குடை. (பெருங்கதை 1-42)

அரசர் குடை வெயிலுக்காக அன்று; உயிர்கள் துயர் உருவகை காத்தருளுவதற்கு அறுகுறியாகவே அமைந்தது என்ப

தை இங்கே அறிந்து கொள்கிறோம். அஸிபுரின்து ஆனால் அரசு ஒளி மிகுந்து வரும் ஆதலால் அங்கிலை தெரிய விண்மதி நேர் வந்தது. மண்ணை மதியோடு ஆள்பவன் விண்மதியாய் நின்றுன்.

மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து தேய்வின்றித் தண்ணிழல் பரப்பவும் இருளைத் தள்ளவும்  
அண்ணல்தன் குடைமதி அமையும் ஆதலான்  
விண்ணிடை மதியினை மிகையி தென்னவே.

(இராமாயணம்)

தசரதனது வெண் கொற்றக் குடை மண்ணுலகில் துயர இருளை நீக்கி எவ்வழியும் உயிர்களை இனிது பேணி வருகிறது; ஆகவே விண்ணிலுள்ள வெண்மதி வீணே வேண்டியதில்லை என நயமாய் இது குறித்துள்ள அழகைக் கூர்ந்து நோக்குக.

வெண்கொடை, செங்கோல், அரியஜை முதலிய அரச மாட்சிகள் உயிர்களை அவன் நீதியோடு பாதுகாத்து வரும் ஆட்சி நிலைகளைக் காட்சிப் படுத்தியுள்ளன. பொல்லாத புலை களில் புகாமல் நல்ல வழிகளிலேயே பழகி மாந்தர் யாண்டும் சுகமாய் வாழ்ந்து வர நயமா ஆண்டு வருபவனே உயர் வேந்தன் ஆகின்றுன். மன்னுயிர் புரப்பதே மன்னன் சிறப்பாம்.

நீதிமுறையான பரிபாலனத்துக்குச் சரியான சான்று நாட்டில் யாதொரு தீதும் நேராபல் செய்வதேயாம். எங்கே குற்றம் தோன்றினும் விரைந்து கண்டு அதனை உடனே கடிந்து ஒழிப்பது அரச தருமம் ஆதலால் அரசன் அன்று கேட்பான் என்னும் முதுமொழியும் வந்தது. தெய்வம் அவ்வாறு தண்டியாது; குற்றவாளி பழியும் பாலும் சுபந்தபின் இழி தயரிலும் அழிநரனிலும் தள்ளி அவனை வருத்தித் திருத்தும்; ஆகவே தெய்வம் நின்று கேட்கும் என நேர்ந்தது. அரச நீதியின் அரிய தண்டனையும், தெய்வநீதியின் பெரிய தண்டனையும் இங்கு ஒருங்கே தெரிய வந்தன. அரச தண்டனைக்குத் தப்பினும் தெய்வ தண்டனைக்குத் தப்ப முடியாத; எப்படியும் தப்பாயல் அது தண்டித்தே விடும்.

“God's mill grinds slow but sure.” [God]

கடவுளின் யந்திரம் மெதவாய் அரைக்கிறது; ஆனால் தப்பாமல் அது தூள் ஆக்கி விடும் என்னும் இது ஈண்டு அறியத்

தக்கது. மில் என்னும் ஆங்கிலமொழி திரிகையை நேரே குறிக்குமாயினும் தரும சக்கரத்தை மருமமாய் அது உணர்த்தி நின்றது. செம்மையான நீதி நன்மையான அரசாம்.

தீமையாதும் படியாமல் எவ்வழியும் நன்மையே படிந்து சீவர்கள் சுகமாய் வாழ வேண்டும் என்றே ஆனாலும் அதிகாரத்தைத் தந்து அரசனைக் கடவுள் ஈண்டு உரிமையோடு அனுப்பி யிருக்கிறார்; தனது நிலைமையை உணர்ந்து நெற்முறையே நீர்மையோடு அவன் நீதி புரிய வேண்டும்; அவனது தலைமையைத் தெளிந்து மாந்தர் சாந்தராய் நெறியோடு வாழ்ந்து வரவேண்டும்

826. மனித சமுதாயம் மாண்புபெற ஆய்வு

புனித நிலையில் புரிந்த—மனுவின்

நெற்முறையே நீதியேன நேர்ந்துள்ளது வேந்தன்  
அறிகரியாய் நின்றுள்ள அதற்கு. (கர)

இ—ள்

மனித சமுதாயம் மகிமை மாண்புகளோடு இனிது வாழ்ந்து புனித நிலையில் உயருப்படி மனு புரிந்த முறையே நீதிநெறி என நேர்ந்துள்ளது; நேரே உரிமையாய் வாய்ந்த அரசன் அதற்கு ஆன்ற சான்றூய் யாண்டும் அமைந்து நிற்கின்றுள்ள என்க.

தரும நீதிகள் தழுவி மாந்தர் வழிமுறையே வாழ்ந்து வரவழிசெய்த அருளவே வேந்தன் விதிபுறையாய் நேர்ந்து வந்துள்ளன. பிறர் எவ்வரையும் நேர்ப்பையா நடத்த வரியவன் ஆதலால் அரசன் எவ்வழியும் சீர்மையும் செப்மையுமாய் இருக்க வேண்டிய சிறப்போடு சேர்ந்து நின்றுள்ள குற்றம் இன்றிக் குணங்கள் நிறைக்க அளவுதான் காரியங்களில் வெற்றிகண்டு சீரிய கொற்றவனும் உலகில் அவன் குலாவி நிற்க நேர்ந்தான்.

நாட்டுக்குத் தான் விதித்த நீதியின்படி தன்னை முன்னதாக் காட்டி ஒழுகுவோனே மன்னர் மன்னவனும் மகிமைபெற்று வருகின்றன. சத்தியம் தோய்ந்தவன் உத்தமனுகிறன்.

குலசேகர பாண்டியன் மதுரையிலிருந்து அரசு புரிந்தான். கோற்கை நகரமும் பக்கக் கிளையாயிருந்தது இவன் நல்ல நீதிமான். நெற்முறையே குழக்களைப் பேணி வந்தான். தன் அட்

சியின் நிலைமையை நேரே அறியச் சில சமையங்களில் மாறு வேடம் பூண்டு இரவில் நகர சோதனை செய்வது இக் கோமக னது வழக்கம். அவ்வாறு செய்து வருங்கால் ஒருநாள் யாமத் தில் ஒரு வீட்டில் ஓர் இளமங்கை மறுகி மொழிந்த உரைகள் கேட்டன. அம் மாதின் பேர் மாலதி; கணவன் கீரந்தை என் னும் பேரினன். அவன் காசி யாத்திரை போக விருப்பினென்; தான் தனியே இருக்க நேர்ந்ததை நினைந்து மனைவி வருந்தவே அவன் இனிது தேற்றினான்: “நம் மண்ணர் பெருமான் பாது காப்பில் யாதோரு தீதும் நேராது; நீ சும்மா தெரியமாயிரு!” என்று ஆறுதல் கூறிப் போனான். அவ்வுரையைக் கேட்டு வேந்தன் அரண்மனை புகுந்தான். மறுநாள் முதல் அம் மனையைப் புனிதமாக் கவனித்தான்; முதிய கிழவிகளை இடையிடையே பாதுகாப்பிற்கு அனுப்பி அதி விந்யபாய் ஆதரித்து வந்தான்; கங்கையாடப் போன கணவன் மீண்டு வந்து சேர்ந்தான்; அவன் வந்தது வேந்தலுக்குத் தெரியாது; அன்று இரவும் நகர சோதனைக்குச் சென்றுள்ளன; அவ் வீட்டு அருகே செல்லுங்கால் உள்ளே ஓர் ஆண்குரல் கேட்டது. நீட்டிய வாளோடு விரைந்து சென்று அக் கதவைத் தட்டினான்; “யார் அது?” என்று உள்ளிருந்து ஓர் உரை வந்தது. உரிய கொழுநனே வந்துள்ளான் என்று தெரிந்தது; தெரியவே அரசன் உள்ளம் வருந்தினான். தான் கதவைத் தட்டியது அவனுக்கு விபரீதமான சந்தேகத்தை விளைத்து விடுமே! என்று மறுகி நொந்த மன்னன் விரைந்து அந்தத் தெருவிலிருந்த கதவுகளை யெல்லாம் தட்டி விட்டுத் தானிப் போனான். மறுநாள் அத் தெருவினர் யாவரும் இரவு நடந்ததைக் குறித்து அரசனிடம் முறையிட வந்தனர். அரசன் அரியணையில் அமர்ந்தான்; மந்திரிகள் வந்து நின்றனர்; நீதி விசாரணை பூரிந்தான்: “இரவு கரவாய்ப் போய் ஒரு இள மங்கை யிருந்த வீட்டின் கதவைத் தட்டினா கள்வனைக் கண்டு பிடித்தால் என்ன தஸ்டனை கொடுக்கலாப்?” என்று மன்னன் கேட்டான். “அந்தக் கையைத் துண்டிக்க வேண்டும் மகாராஜா!” என்று அந்ததெருவிலிருந்து வந்த ஒருவன் துணிந்து சொன்னான். சொல்லவே உடைவானை உடனே உருவி எடுத்து “அந்தத் தீமையைச் செய்தது இந்தக் கைதான்; இதோ துண்டிக்கப் படுகிறது” என்று துண்டாக வெட்டி வீழ்த்தினான். கை தரையில் துள்ளி

வீழ்ந்து துழத்தது. எல்லாரும் ஜயகோ! என்று அலறி அடுதார். பின்பு நடந்த வரலாறுகளை யெல்லாம் நன்கு தெரிந்து நாடும் நகரமும் வருந்தி நொந்தன. என்ன நீதி! என்ன நெறி! என்ன தருமம்! என மாதவரும் மறுபுலங்களின் மன்னவரும் வியந்து புகழ்ந்தனர். இழந்து போன கை தெய்வத்திருவருளால் பொன் கையாய் வளர்ந்து விளங்கியது. அதனால் போற்கைப் பாண்டியன் எனப் புகழ் பெற்று நின்றான். இந்த அதிசய சரித் திரத்தை மதுரையின் அதி தேவதை கண்ணகியிடம் துதிசெய்து சொல்லி அரசைப் புகழ்ந்துள்ளது. அயலே வருவது காண்க.

“உதவா வாழ்க்கைக் கிரந்தை மனைவி  
ஏதவக் கதவம் புடைத்தனன் ஓர்நாள்  
அரசு வேலி அல்லது யாவதும்  
புரைதீர் வேலி இல்லென மொழிந்து  
மன்றத் திருத்திச் சென்றீர் அவ்வழி  
இன்றவ் வேலி காவாதோ? எனச்  
செவிச்சுட் டாணியிற் புகையழல் பொத்தி  
நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று  
வச்சிரத் தடக்கை அமரர் கோமான்  
உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை  
குறைத்த செங்கோற் குறையாக் கொற்றத்து  
இறைக்குடிப் பிறந்தோர்.” (சிலப்பதிகாரம் 23)

கோமுறை கோடாக் கொற்றவர் ஏறே முறை யேயோ  
தாமரையாள்வாழ் தண்கடி மார்பா முறை யேயோ  
மாமதி வாளேன் வழிவரு மைந்தா முறையேயோ  
தீமைசெய்தாய்போல்செங்கைகுறைத்தாய்முறையேயோ?

(திருவிளையாடல்)

எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித்  
தனக்குக் கரியாவான் தானுய்த் தவற்றை  
நினைத்துத்தன கைகுறைத்தான் தென்னவனும் கானூர்  
எனச் செய்யார் மானு வினை. (பழமொழி 102)

ஆதிச் செழியற்கு ஒருகைம் மலர் பொன்  
அடைய. (தக்கயாகப்பரணி)

நாடுவிளங்கு ஒண்புகழ் நடுதல் வேண்டித்தன்  
ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த  
பொற்கை நறுந்தாரப் புனைதாரப் பாண்டியன். (குணாற்பது)

கையரிந்தான் மாறன் கதவிடித்த குற்றத்தால்  
எய்யும் சிலைக்கை இரங்கேசா. (இரங்கேச வெண்பா)

மையிலாள் கட்டைதொட்டு உயர்கரம் குறைத்த  
மாசறு தேசுடை நீதி ஜூயனே! (திருவாலவாய்)

தன்மனமே சான்றூகத் தான்ஒழுகின் மேலான  
பொன்மகன் ஆகிப் பொலிகுவான்----மன்மகனுய்  
ஆண்டுவந்த பாண்டியன்முன் அவ்வா ஞோழுகியதால்  
பூண்டுவந்தான் கையெல்லாம் பொன். (இதயாலி)

இம்மன்னது நீதி முறையை இவ்வாறு பலரும் புகழ்ந்துள்ளனர். உயர்ந்த இராச தருமத்திற்கு உலகறிந்த சான்றூய் இவன் ஒளி செய்து நின்றமையால் அறிகிற என நேர்ந்தான். தன் உள்ளமே சாட்சியாய் நேர்மையோடு ஒழுகி நீதி புரிந்து வந்த இவனது அரிய சீர்த்தி யாண்டும் நெடிது நிலவி நீண்டது.

கம்பர் ஒரு நாள் தனது அருமை மனைவியோடு உல்லாசமாய் உரையாடுக் கொண்டிருந்தார். வசந்த காலம்; இரவு கேரம்; நிலவெவாளி எங்கும் பரந்து நின்றது; தென்றலாகிய இளக்காறு, ரூபால்லி யிலியது; அதனால் கதவு இதமாய்அசைந்து திறந்தது; யாரோ வந்துள்ளார் என்று விரைந்து எழுந்து வந்து வெளியே பார்த்தார்; யாரும் காலேஷம்; காற்றின் வேலை என்று தெரிந்து கொண்டார். தென்றலை நேர்க்கி ஒரு பாட்டுப் பாடினார். சுவையான அந்த அழகிய கலி அயலே வருகிறது.

கொற்கையான் மாறன் குலசே கரப்பெருமான்  
பொற்கையான் ஆனகதை போதாதோ---நற்கமல்  
மன்றலே வாரி மணிவா சலையசைசக்கத்  
தென்றலே ஏன்வந்தாய் செப்பு? (கம்பர்)

தென்னட்டு மன்னன் பொன்னட்டிய கையை எடுத்துக் காட்டித் தென்றலோடு கவிஞர் இவ்வாறு விந்யமாய் வினையிருக்கிறார். பாண்டிய அரசன் செய்துள்ள நீதி உலக வள்ளங்களை உருக்கியுள்ளது. நெஞ்சமே சான்றூய் நெற்முறையில் ஒழுகி வருவோன் திலையான மகிழ்ச்சையை நேரே பெறுகின்றன்.

உண்மை வழியில் ஒழுகுவோன் உலக ஒளியாகின்றன்.

827. முறைவேண்டி ஞாக்கு முறைசெய்து நெஞ்சின்  
குறைவேண்டி ஞாக்குக் கொடுத்துப்—பொறையோடு  
நின்று குடிகளுக்கு நீதி புரிந்துவரின்  
வென்று விளைந்து வரும்.

(ஏ)

இ—ள்

குடிகளுடையமுறைகளையும் குறைகளையும் பொறையோடு  
கேட்டு நெறி முறையே அரசன் நீதி புரிந்துவரின் அரிய பல  
வெற்றிகள் உறுதியாய் அவனுக்கு விளைந்து வரும் என்க.

மனித வாழ்வு பல இடையூறுகளை யுடையது; குறை  
பாடுகள் நிறைந்தது; வெவ்வேறுன நிலையிலுள்ளவர் ஒருங்கே  
கூடி வாழ்தலால் நாட்டில் மாறுபாடான வழக்கங்களும் வேறு  
பாடான குழப்பங்களும் தோன்றுவது இயல்பு.

பொது மக்களிடையே கலகங்கள் நேர்ந்த பொழுது  
அவற்றைத் தீர்க்க அரசனை நாடி அவர் வருகின்றனர்; அவ்  
வாறு வருங்கால் அவர்க்கு விரைந்து காட்சி தந்து முறையீடு  
களை முறையே பொறுமையோடு கேட்டு நேர்மையாய்த் தீர்ந்து  
நெறி செய்துவரின் அதுவே சீர்மையான நீதி முறையாம்.

முறை வலியோர் வகையாய் வந்தது.

குறை எளியோர் வழியாய் இசைந்தது.

பொருளின் வரவு செலவுகளால் வளர்ந்து வருகிற வழக்கு  
களின் முறையீடுகளையும், வறுமை காரணமாகக் கருமங்கள்  
கருதி வருகிற குறை பாடுகளையும் நேரே குறைதோறும்  
ஆராய்ந்து இதம்புரிந்து தன்னாட்டு மக்கள் வைத்தியும் சுகமாய்  
வாழ்ந்துவர வேந்தன் நீதி முறைகளைச் செய்து வருவது நித்திய  
நியமமாய் நின்றது. மாந்தர் மகிழுவாழ்வதேவேந்தின் வாழ்வாம்.

“குணகடல் வரைப்பின் முங்கீர் நாப்பன்  
பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு  
முறைவேண்டு நர்க்கும் குறைவேண்டு நர்க்கும்  
வேண்டுப வேண்டுப வேண்டனர்க்கு அருளி  
இடைத்தெரிந்து உணரும் இருள்தீர் காட்சிக்  
கொடைக்கடன் இறுத்த கூம்பா உள்ளத்து  
உரும்பில் சுற்றமோடு இருந்தோன்.” (பெரும்பாண்)

தோண்டைமான் இளந்திரையன் நீதிமுறை புரிந்திருந்த நிலையை இது வரைந்து காட்டி யுள்ளது. கடலிடையே தோன்றி இருளை நீக்கி ஒளி செய்கின்ற கதிரவன்போல் பருவம் தவறுமல் அவையிடையே தோன்றி யிருந்து மக்களுடைய மருளை நீக்கித் தெளிவுசெய்து யாண்டும் உவகைஞ்சிவர அம்மன்னன் ஆண்டு வந்துள்ள நீதி முறையை ஈண்டு உணர்ந்து கொள்கிறோம். முறை வேண்டியும் குறை வேண்டியும் வந்தவர் தாம் கருதி வேண்டியதை விரைந்து பெற்று நிறை வோடு மீண்டுள்ளனர். வேண்டுப் பேண்டுப் பேண்டினர்க்கு அருளி என்றதனால் அவனாது கொடையும் அளியும் செங்கோல் முறையும் முறையே தெரியவந்தன. உரும்பு இல் சுற்றும் என்றது அவனுடைய உறவினங்களின் இனிய குண நீர்மைகளை உணர்த்தி நின்றது. உரும்பு=கொடுமை. எல்லார்க்கும் நல்லவனைய் நின்று குடிகளை நன்கு ஒழிபி வந்தமையால் அவனுடைய புகழ் உலகம் எங்கும் ஒங்கி எவ்வழியும் தலைமையோடு நிலவி நின்றது.

குடிசனங்கள் உவகையாய் வாழ்ந்துவர எவ்வழியும் செவ்வையாய் ஓர்ந்து செய்பவனே உண்மையான வேந்தன் ஆகின்றன. நீதிமுறை என்பது யாரும் யாதும் தீது புரியாவகை தேர்ந்து காத்து மாந்தரை ஓர்ந்து உரிமையுடன் ஆதரிப்பதேயாம்.

நீதி என்பது சீவர்கள் ஒழுங்காய் வாழ நேர்ந்த நெறி முறை. அந்த முறையை அரசன் சரியாகச் செய்துவரின் தெய்வ அருள் அவன்பால் நேரே சுரந்து வரும். அவ்வாறு செய்யாதுவிடின் தேவகோபமும் பாபமும் ஆம்; ஆகவே அல்ல ஆம் பழியும் அடைய நேர்கின்றன; ஆட்சியும் கடையாய் அழிய நேர்கின்றது. அரசாங்கம் குலையின் யாவும் குலைகின்றன.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி  
ஒல்லாது வானம் பெயல். (குறள், 559)

மன்னவன் முறை கோடினால் வானம் அவன் நாட்டில் மழை பெய்யாது என இது காட்டியுள்ளது. உறை=மழை. அரசன் உரிமையோடு நீதி முறை செய்யவில்லையானால் பருவமழை அங்கே பெய்யாது என்றது வெய்ய தீமையை விளக்கி நின்றது முறைக்கும் உறைக்கும் உள்ள உறவுரிமையை ஈண்டு ஊன்றிஉணர்ந்து உண்மை தெளிந்துகொள்ளவேண்டும்.

“முறைவேண்டு பொழுதில் பதன்னளியோர் ஈண்டு  
உறைவேண்டு பொழுதில் பெயல் பெற்றேரே”. (புறம், 35)

நீதி முறையை எவ்வழியும் நீ செவ்வியனுய் நெறியே  
செய்ய வேண்டும்; அப்பொழுது தான் உன் நாட்டில் நீ கரு  
திய போதெல்லாம் சரியான பருவ மழை உரிமையோடு பெய்  
யும் என நாகனார் என்னும் கணிவேந்தர் புகிவேந்தனுக்கு இவ்  
வாறுபோதித்திருக்கிறார். முறைசெய்யும் ஆளவுறைபெய்கிறது.

செங்கீ முதல்வர் அறம்னினைந்து வாழ்தலும்  
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்  
பெண்பால் கொழுஙன் வழிச்செலவும் இம்முன்றும்  
திங்கள்மும் மாரிக்கு வித்து. (திரிகடுகம், 98)

மாதம் மூன்று மழை பொழியும் வழியை இது குறித்  
துள்ளது. அரசு நீதியின் தரும நிலை மருமமா அறிய வந்தது.

வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை;  
நீதி மன்னர் நெறியினுக்கு ஓர் மழை;  
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர் மழை;  
மாதம் மூன்று மழைங்கப் பெய்யுமே. (1)

அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர் மழை;  
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை;  
புருடனைக் கொன்ற பூணவேயர்க்கு ஓர் மழை;  
வருடம் மூன்று மழைங்கப் பெய்யுமே. (2)

விவேகசிங்தாமணி)

மன்னன் முறை கோடிலை் வானம் பெயல் ஒல்லாது  
என்ற தேவர் கருத்தை இவை விரித்து வந்துள்ளன. அந்தணன்  
அறமே கருதி இகலோக இச்சையின்றிப் பரமே நோக்கி வாழ  
வேண்டும்; அதுவழுவின், பழியும் பாவழும் விளையும். அரசன்  
நீதி முறை தவறலாகாது; தவறின் வசையாம். மாதர் கற்பைப்  
பேணி ஒழுக வேண்டும்; நழுவின் இழிவாம். மன்னனது நீதி  
யை நடுவில் வைத்து முன்னும் பின்னும் அறமும் கற்பும் வைத்  
தது உய்த்துணரத்தக்கது. அசன் நீதி முறையைச் சரியாய்ச்  
செய்தால் யாவும் நெறியே ஆமையும் என்பதை இந்த வைப்பு  
முறை நுட்பமா உணர்த்தி நின்றது. நாட்டு மக்கள் நலமாய்  
வாழ வழிகோலி வருகின்றவனே நிலையான நீதி மன்னனுய்

யாண்டும் ஒளி மிகுங்கு உயர்ந்து நீண்டு விளங்குகின்றன.

“The noblest motive is the public good” (Steele)

பொதுசன நன்மையே அரசனுக்கு உயர்தர நோக்கமாம் என்னும் இது இங்கே உணரத்தக்கது. பிறர்நலமுற எண்ணி வருகின்றவன் பெரிய புண்ணிய மன்னாய் நண்ணி வருகிறான்.

### 828. நல்ல பயிருள் நவையா யிடைநுழைந்த

பொல்லாக் களைகளைப் போக்கியே—வல்லோன்  
புலம்புரங்கு போற்றல்போல் போந்தமுடி வேந்தன்  
நிலம்புரங்கு போற்றும் நிலைத்து. (ஏ)

இ—ள்

நல்ல பயிர்கள் இடையே நுழைந்த பொல்லாத களைகளை அகழ்ந்து நீக்கி விளை புலத்தை இனிது பேணி வரும் உழவன் போலத் தியோரை அழித்து ஒழித்து நல்லோரைப் போற்றி உலகத்தை அரசன் யாண்டும் நன்கு புரங்கு வருவன் என்க.

நெல் முதலிய நல்ல உணவைப் பொருள்களை உளவாக்கி நாட்டுக்கு நலம்பலைபுரிந்து தனது குழுத்தனத்தை இனிதுபேணி வருபவன் உழவன் என நின்றான். அவனுடைய உழைப்பு உறுதி ஊக்கம் காப்பு முதலிய நிலைகளைக் கருதி நோக்கி அரசன் உலகத்தைப் பேண வேண்டும் என்றது இருவகை இனங்களையும் ஒருங்கே கூர்ந்து ஓர்ந்து உண்மை காண வந்தது.

பூமிபாலகன் என்பது அரசனுக்கு ஒரு பெயர். அது உழவனுக்கும் உரிமையாய் அமைந்தது. உழவன் இல்லையானால் பூமிபாலைவனம் போல் பாழ்ப்பட்டுப் போம். அதனை உழுது பண்படுத்தி அரிய பல வளங்களை விளைத்து உயிரினங்கள் யாவும் உரிமைத் தாய் என்று உவந்து போற்றப் பூமிதேவி என்னும் அருமைப் பேரோடு பெருமையாய் விளங்கச் செய்தவன் உழவனே ஆதலால் அவனது கிழுமிய நிலை தெளிவாய் நின்றது. நிலத்தின் கிழுவன் என உழவன் உரிமை பூண்டுள்ளதும் ஈண்டு உணர வரியது. அவன் வளம் செய்ய வையம் நலம் செய்கிறது.

புல்லும் நெல்லும் விளைந்து வருகிற புன்செயும் நன்செயும் புலம் என வந்தன. புலம் புரங்கு வருகிற ஏர் உழவன் நிலம்புரங்கு

வருகிற பேருழவனுக்கு என்றும் நிலையான துணையாய் நின்று வருதலால் இங்கே அவன் தலையான உவமையாய் வந்தான்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழுக் காண்பர்  
அலகுடை நீழ வைர். (குறள், 1034)

உழவரது பெருமையைக் குறித்து வந்துள்ள இந்த அரூமைத் திருக்குறள் ஆன்ற பொருளுடையது. ஓர்க்கு சிந்திக்கத் தக்கது. வெண் கொற்றக் குடைகளையுடைய பல நாட்டு அரசர்களின் நிலம் மூழுவனும் தன் நாட்டு அரசைவுடைய குடை நீழ வில் வந்து நிற்கும்படி உழவர் செய்வர் எனத் தேவர் இவ்வாறு அழகாக உணர்த்தியுள்ளார். அலகு—பயிர்க்குறிர்.

பலவகைப் பண்டங்களையும் விளைத்து உழவர் நில வளங்களைப் பெருக்கி வருவர்; வரவே அந்நாடு செல்வங்கள் கொழித் துச் செழித்து விளக்குப்; விளங்கவே அந்நாட்டு வேந்தன் எந்நாட்டு மன்னரினும் உயர்ந்து திகழுவன்; திகழுவே பல அரசர்களும் அவனிடம் வந்து தலைவணங்க நேர்வர்; தலையையான அந்த நிலைமைக்கு உழவர் மூலகாரணமாயுள்ளமையால் அவரது மேலான சீர்மையும் நீர்மையும் இங்கே ஞாலும் அறிய வந்தன.

பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்  
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்  
உழவிடை விளைப்போர். [சிலப்பதிகாரம், 10]

உலகத்தை ஆரூகிற அரசரது வெற்றி உழவரால் நிலைத்து வருகிறது என இளங்கோவடிகள் இங்ஙனம் வழங்கியுள்ளார். இவலையும் புரவலையும் உழவர் இனிது புரந்து வரும் திறம் உணர்ந்து கொள்ள வந்தது. உடல் எடுத்த உயிர்கள் எல்லாம் குடல் எடுத்த பசியோடு வந்துள்ளன; அந்தப் பசிப்பினியை நீக்கி எவர்க்கும் உறுதியும் ஊக்கமும் தருபவர் உழவர் ஆதலால் அவர் உலகிற்கு உயிர் என ஒளி மிகுந்து நின்றார்.

உழவார் உலகத்தார்க்கு ஆணி அஃ தாற்றுது  
எழுவாரை எல்லாம் பொறுத்து. (குறள், 1032)

மூவரும் நெஞ்சமர முற்றி அவரவர்  
ஏவல் எதிர்கொண்டு மீண்டுரையான்—ஏவல்  
வழுவான் வழிநின்று வண்டார் வயலுள்  
உழுவான் உலகுக்கு உயிர். (புறப்பொருள்)

வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்  
பொருபடை தலூம் கொற்றமும் உழுபடை  
ஊன் ருசால் மருங்கின் ஈன்றதன் பயனே. (புறம், 35)

உழுவரது உதவி நிலைகளை இவை உணர்த்தியுள்ளன. உழுவார் உலகத்தார்க்கு ஆணி, உயிர் என்றது அவருடைய உறுதியான ஆதரவுகளை ஆய்வுக்கு காண. அரசனுடைய படைகள் வெற்றி பெற்று வருவது உழுபடையாலேயாம்.. உணவுகளை உளவாக்கி உழுவர் ஊட்டி வருதலால் மன்னன் படைகள் யாண்டும் மூண்டு பொருது மன்னிய வெற்றியோடு மீண்டு வருகின்றன. வேந்தன் கொற்றம் வேளாண்மையால்மேவியது.

மனித வாழ்வு இனிதாய் நடந்துவர உழுவர் உழைத்து வருகின்றார்; அவருடைய உதவிகள் எவ்வழியும் உயிராதாரமாய்ச் செழித்து உறுதிநலங்களை விளைத்து உயர் நிலையில் உள்ளன.

**“The farmers are the founders of civilization and prosperity”.**  
[D. Webster]

மனித சமூதாயத்தின் சீர்க்கைக்கும் செழிப்புக்கும் உழுவர்கள் மூலகாரணமாயுள்ளனர் என மேல்சாட்டு அறிஞரும் இங்குனம் குறித்திருக்கின்றனர். உழுது பயிர் செய்து விளைவுகளைக் காண நேர்ந்ததிலிருந்துதான் மனிதன் நாகரிக வாழ்வை அடைய நேர்ந்தான். உழுவின் வழியே உலகம் ஓளிசெய்து வந்துள்ளது.

நிலத்தை நன்கு பண்படுத்தி விதைத்து இடையே தோன்றுகின்ற தீப்பூடுகளைக் களைந்து நீக்கி நல்ல பயிர்களை நாடுக்காத்துப் பல்வகை விளைவுகளையும் உளவாக்கித் தனக்கும் பிறர்க்கும் உதவியாயிருந்து வருதலால் குடித்தலைவனை உழுவன் முடித்தலைவனை மன்னாலுக்கு முறையே உவமையாய் வந்தான்.

**“வறிஞன் ஓம்பும் ஓர் சேய் என  
வையகம் முழுவதும் காத்து இனிது அரசு சேய்கின்றன்”**

ஊனத் தசாதனது ஆட்சி முறைக்கு உழுவனை இவ்வாறு முன்மாதிரியாகக் கப்பர் குறித்துக்காட்டியிருக்கிறார். அரியதிருவன் வறிய ஒருவன் போல் மருவி நின்று கருமம் செய்ய வேண்டும் ஊன்றது காப்பின் பொறுப்பையும் குறிப்பையும் கூர்ந்து ஓர்ந்து ஆட்சியின் அமைநியை ஆய்வுக்கு கொள்ள வந்தது.

“அந்தமில் சிறப்பின் மந்தர அரசன் உயர்ந்த ஒழுக்கோடு உத்தரம் நாடி பயந்த புதல்வரைப் படுதுகம் பூட்டி விளைவித்து ஓம்புதும் வேண்டிய தாமென ஒடுக்கி வைக்கும் உழவன் போல மோக்கம் உண்ணிய முயற்சியேன்.” (பெருங்கதை, 4, 15)

தனது அரசரிமையைத் தன் மகனுக்குக் கொடுத்துவிட்டுத் தவத்தை நாடி நின்ற ஓர் அரசன் உழவனை ஒப்புக்கூறியுள்ள மையை இதில் உணர்ந்து உறுதியைத்தெளிந்துகொள்ளுகிறோம்.

பயிர்களை எவ்வழியும் நலமாகப்போனி நிலத்தைக்காத்து வரும் உழவன் போல் உயிர்களை யாண்டும் உரிமையோடு ஆதரித்து உலகத்தைப் பாதுகாத்துவரின் அந்த அரசன் அரிய பல நலங்களை அடைந்து பெரிய புகழோடு பெருகி விளங்குவான். நீதிமுறை புரிந்து நிலம்புரங்து ஆதிமுதல்வன் அருளை அடைக.

829. புன்மைகளை எவ்வழியும் போக்கிப், புனிதமாம் நன்மைகளை எங்குமே நன்காற்றி—தன்மையுடன் தானும் நடந்து தகைபுரிந்து வந்தானேல் வானும் அவன்பால் வரும்.

(க)

இ. ஸ்.

புலையான தீமைகளை யாண்டும் தலைகாட்டாதபடி தடிந்து நீக்கிப் புனிதமான நன்மைகளை எங்கும் நன்கு வளர்த்து இனிய நேர்மையோடு அரசன் ஒழுகிவரின் வானமும் அவனுக்குத் தனி உரிமையாய் இனிமை சுரங்து வரும் என்க.

சிறுமையான சின்ன இயல்புகள் ஒருமையாய் மருவிய வழி அது புன்மை என நின்றது. பெருங்தன்மைக்கு இது நேரமாறுந்து, புன்மைதோய்ந்த பொழுது அந்த மனிதர் புல்லர், அற்பர், இழிஞர், கீழோர் என இழிவுறுகின்றனர். பெரிய தன்மைகள் அரிய நன்மைகளாய் வருகின்றன; சிறிய புன்மைகள் வெறிய தீமைகளாய் விரிந்து மனிதரைத் தாழ்த்துகின்றன.

தம் பின்னைகளிடம் நல்ல குணங்களும் கல்வியறிவும் வளர்ந்து வர வளர்த்து வருவது தாய் தந்தையர்க்கு முறையே

உரிமையான கடமையாம். அத்தகைய மக்கள் வாழுகின்ற நாடே தக்க பான்மைகள் சுரந்து மிக்க மேன்மைகள் அடையும்.

இழிநிலைகள் யாண்டும் புகாமல் உயர்குணங்கிலைகளே எவ்வழியும் பரவி வரும்படி அரசன் பேணிவரின் அந்த ஆட்சி திவியமாட்சியாய்ச் சிறந்து விளங்கும். மனித சமுதாயத்தை ஆள நேர்ந்தவன் முதலில் தன் பொறிகளை அடக்கி ஆளுவேண்டும். புலன்களை அடக்கிப் புனிதநெறியில் ஒழுகிவருபவனிடம் விழுமிய மேன்மைகள் எவ்வழியும் பெருகி வருகின்றன.

தன்னுடைய ஆட்சிக்கும் மாட்சிக்கும் தாழ்ச்சி தருவது எதையும் மன்னன் காட்சியிலும் காணலாகாது. கருமங்கள் யாவும் தரும நீதிகள் தோய்ந்து வர வாழ்ந்து வருபவனே விழுமிய வேந்தனுய் விளங்கி யாண்டும் உயர்ந்து வருகிறான்

“சினனே காமம் கழிகண் ஞேட்டம்  
அச்சம் பொய்ச்சொல் அன்புமிக வுடைமை  
தெறல்கடு மையொடு பிறவும்இவ் வுலகத்து  
அறந்தெரி திகிரிக்கு வழியடை ஆகும்  
தீதுசேண் இகந்து நன்றுமிகப் புரிந்து  
கடலும் கானமும் பலபயம் உதவப்  
பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது  
மையில் அறிவினர் செவ்விதின் நடந்துதம்  
அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள்  
மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய  
ஊழி உய்த்த உரவோர் உம்பல்!” (பதிற்றுப்பத்து, 22)

சேர மன்னுடைய குணங்களையும் பரிபாலன நிலைகளையும் இது உரைத்துள்ளது. தரும சக்கரமான நீதிமுறைக் குத்தடைகளாயுள்ளவைகளை இதில் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத்தக்கது. கண்ஞேட்டம் = இரக்கம், தாட்சணியம்.

இது நல்ல குணமே ஆயினும் பொல்லாதவர்களிடம் இதனைக்காட்டலாகாது; அவரைக் கடுமையாய்த் தண்டித்து ஒழுக்க வேண்டும்; அங்குனம் ஒழுக்காமல் இத்தண்ணளியை மன்னன் மழுவி நின்றால் நீதிமுறை நிலைக்குலைந்து போம்; ஆதலால் ஒழுகண்ஞேட்டம் அறம்தெரி திகிரிக்கு வழியடை என வந்தது,

ஓர்ந்துகண் கேட்டாது இறைபுரிந்து யார் மாட்டும்  
தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள், 541)

செய்த குற்றங்களை நன்கு ஆராய்ந்து நடவு நிலைமையுடன்  
நின்று யோசித்து குற்றவாளி யாராயிருந்தாலும் இரங்கி விடா  
மல் தகுந்தபடி தண்டிப்பதே அரசனுக்குச் சிறந்த நீதிமுறை  
யாம் எனத் தேவர் இவ்வாறு கூறியிருக்கிறார். பெற்றபிள்ளையா  
யிருந்தாலும் குற்றம் செய்தால் அவனை உடனே தண்டிக்கவே  
வேண்டும் என்பார் யார் மாட்டும் என எல்லை காட்டி நின்றார்.

தீமை செய்தவரைத் தண்டிக்காமல் இரங்கிவிடின் அது  
நன்மையைக் கொன்றபடியாம். தண்டனை யில்லையானால்  
தீயோர் மிஞ்சிவருவர்; அதனால் நல்லோர் அஞ்சி அலமருவர்;  
அரசும் நீதி முறை அற்றதாய் நிலை குலைந்து இழிந்துபோம்.

“Mercy to the criminal may be cruelty to the people.”  
(Crime)

குற்றவாளிகளுக்கு இரக்கம் காட்டுவது பொதுமக்க  
ளுக்குக் கொடுமை செய்தபடியாம் என்னும் இது இங்கே அறி  
யவுரியது. ஆட்சியில் அவலம் நேராமல் ஆப்ந்து புரிக.

“In the public administration of justice, mercy to one  
may be cruelty to others.” (Addison)

நீதி முறையான ஆட்சியில் ஒருவனுக்கு இரங்குவது பல  
பேர்க்கு இடர் செய்வதாம் என அடிசன் என்பவர் இவ்வாறு  
குறித்திருக்கிறார். ஏதம் படியாமல் நீதம் புரிக.

“He threatens the innocent who spares the guilty.” (Coke)

குற்றமுடையார்க்கு இடம் கொடுப்பவன் குணமுள்ள  
நல்லவர்களை அச்சுறுத்தி அல்லல் செய்கிறுன் என இது உரைத்  
துளது. குற்றம் களைந்து குணம் பேணிக் கொழுறை டுனுக.

தீய காரியங்களைச் செய்கிற தீவினை யாளரை அடக்கி  
இழிப்பதே உயர்ந்த அரச நீதியாம்; அவ்வாறு செய்யாது விடின்  
நல்லவர்கள் அங்கே சுகமாய் வாழ முடியாது; ஆகவே அந்த  
ஆட்சி அவலமுடையதாய் இழிந்து ஒழிந்துபோம். தீயோர்க்குத்  
தீ; நல்லோர்க்கு அழுதம் என உயர்ந்தோர் புகழ்ந்துவர அரசன்  
ஒழுகிவரின் அவன் விழுமிய நீதிபதியாய் விளங்கி வருகின்றன.

தன் நாட்டு மக்கள் நல்லவர்களாய் உயர்ந்து வாழ வேண்டுமானால் முதலில் அரசன் நல்லவனையீத் திருந்தி ஆளவேண்டும். தலைமையான சிறந்த பதவியை அடைந்தவன் தனது நிலைமையை உணர்ந்து எவ் வழியும் செவ்வியனைய் நீதி முறைகளைச் செய்து வரின் ஆதியிறைவன் அருளையடைந்து மேலும் திவ்விய கதிகளையீதி மகிழ்ச்சின்றுன். இறைமுறை புரிந்து இன்பம் பெறுக.

---

830. நீதி சிறிது நிலைதவறின் அவ்வரசு  
பாதி அழிந்து படுதுயராம்—நீதி  
திரியாது நின்றுவரும் சீரின் அளவே  
மரியாதை யாகும் மதி.

(இ)

இ—ள்

நீதிமுறை சிறிது தவறினும் அந்த அரசு பாதிக்குமேல் அழிந்து படுதுயரங்களை அடையும்; நீதி வழுவாமல் நின்று வரும் அளவே அரசு விழுமிய நிலையில் விளங்கி எவ்வழியும் உயர்ந்து மரியாதை மாண்புகளை அடைந்து வரும் என்க.

உலகத்தை ஆளும் அரசுபதவி அரியபெரிய மகிழ்ச்சியடைது. தெய்வீகம் தோய்ந்தது. மிகுந்த பொறுப்பு வாய்ந்தது. மனித சமுதாயத்தை நெறியே நடத்த நேர்ந்தவன் ஆதலால் முதலில் தான் புனிதமாய் நடக்க வேண்டியது அரசனுக்குத் தலைமையான கடமையாய் அமைந்தது. உரிய ஒழுக்கம் அரிய விழுப்பமாகிறது; ஆகவே அவ்வேந்தன் மேலான நீதிமானைய் நெடிது நிலைத்து ஞாவும் முழுவதையும் வழிமுறையே ஆள நேருகிறுன்.

தரும நீதியே அரசை மருமமாய் நடத்தியருகிறது. உடலுக்குறித்து குருதி; அரசுக்கு உறுதி நீதி என்பது ஆதிமனு மொழி. இரத்த ஒட்டம் சரியாகவும் ஒழுங்காகவும் இருந்தால் தேகம் சுகமாகவும் பலமாகவும் இருக்கும்; அது பழுதாய்ச் சீர் குலைந்தால் தேகம் பிழையாய்ப் பிழையுறும். உயிர் வாழ்வு செந்திரால் இயங்குவருதல் போல் அரசவாழ்வு செங்கோலால் நடந்து வருகிறது. கோல் கோடாத வரையும் அரசு வாடாது வளமையாய்வளர்ந்து வருப்; அது கோடின் யாவும் அவலமாய் அழிந்தே போம்.

ஆதிபகவன் அருள் நீதி வழியே வருதலால் அதனையடைய அரசன் அதிசய நிலையில் ஒளியீசி மினிர்கிழுன். நீதியடையா ஸிடம் அரியபல குணநீர்மைகள் நேரே உளிமையாய் வருகின்றன.

ஆதி மதியும் அருளும் அறஞும் அமைவும்  
ஏதில் மிடல்வீரமும் ஈகையும் எண்ணில்யாவும்  
நீதி நிலையும் இவை நேமியி ஞேர்க்கு நின்ற  
பாதி முழுதும் இவற்கே பணிகேட்ப மன்றே.

(இராமா, அரசியல் 2)

தசரத மன்னனிடம் மருவியிருந்த குணநலங்களை இது குறித்துள்ளது. பொருள் நயங்களைக் கருதி யுணரவேண்டும். “மன்னர் பெரும! இன்று என்ன பணிசெய்ய வேண்டும்?” என நீதி முகவியன இந்த அரசனிடம் ஏவல் கேட்கும் என்றதனால் இவனது பரிபாலன முறை அறியலாகும். இவ்வளவு நீதிமான் கைகேசியிடம் அளவு கடந்த காதல் கொண்டமையால் தீது அடைய நேர்க்காண்; ஆயினும் சொன்ன மொழி மாருமல் இன் அபிரை ஈந்து எவ்வுலகும் புகழ் இசை மிகப்பெற்றுன்.

நீதி முறை அரசனுக்கு உயிர்; அதனை எவ்வழியும் செவ்வையாக அவன் பேணி வரவேண்டும். நாட்டு மக்கள் சுகமாய் வாழ்வது அரசன் நடத்தும் நீதி நெறியால் ஆதலால் அதனை உரிமையோடு கருதிச்செய்வது அரிய பெரிய தருமமாய் வந்தது.

“One hour in the execution of justice is worth  
seventy years of prayer.” (Justice)

நீதி முறை செலுத்துவதிலுள்ள ஒருமணி நேரம் கடவுளைத் துதிக்கின்ற எழுபது வருடங்களுக்குச் சமம் என்னும் இது இங்கே அறிய வரியது. மனித சமூதாயத்துக்குத் திணையளவு இதம் செய்தாலும் அது கடவுளுக்குப் பலை அளவு பூசனை செய்வதினும் மேலாம் என்பதை இது சால்பாக உணர்த்தி யுள்ளது. இராச நீதியை எவ்வழியும் செவ்வையாகச் செய்து வருவோர் திவ்விய மக்கமையை அடைகின்றார். பாரபட்சம் பாராமல் நியாய முறையை யாரிடமும் நேர்மையாய்ச் செய் வதே விட்டிய சீர்மையாம்; அதனால் அரியமேன்மைகள் உளவாம்.

“Let justice be done though heaven should fall.”

தெய்வம் தவறு செய்தாலும் நீதி தவறுமல் செய்யப் படும் என்னும் இது இங்கே அறிய வரியது. யாராயிருஞ்தாலும் பிழை காண்சேர்ந்தால் தண்டிப்பதே நீதி மன்னர் சிறப்பாம். தீது களைவதால் நீதி வளர்ந்து நெடிது நிலவுகின்றது.

தான் தவறியதாகக் கண்டபோது தன் இன்னுயிர் போன மன்னவனையும் இங்காடு முன்னம் பெற்றிருஞ்தது. கோவலைக் கள்ளன் என்று வருஞ்சித்துக் கொண்டு வந்த கொடிய வருசகள் சொல்லை நம்பி நேருஞ்சேழியன் என்னும் பாண்டிய மன்னன் அவனுக்கு மரணதண்டனை விதித்தான். கண்ணைக் கேரே வந்து உண்மையை உரைத்தாள்: “என் கணவன் நல்லவன்; கள்வன் அல்லவன்” என்று அக் கற்புடையாள் காட்டவே உண்மை தெளிந்த மன்னன் உள்ளம் பதைத்து உயிர் துடித்து அரியனை யிலிருஞ்து கீழே வீழ்ந்து உடனே இறந்து போனான். அவன் தேவியும் கூடவே ஆவி நீங்கினான்.

மன்னன் மறுகி மாண்டது.

பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட  
யானே அரசன்? யானே கள்வன்;  
மன்பதை காக்கும் தென்புலம் காவல்  
என்முதல் பிழைத்தது; கெடுகளன் ஆயுள்ளன  
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே; தென்னவன்  
கோப்பெருங் தேவி குலைந்தனள் நடுங்கிக்  
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று  
இணையடி தொழுது வீழ்ந்தனனே மடமொழி.

(சிலப்பதிகாரம், 20)

தான்செய்தது பிழைன்று தெரிந்தவுடன் யானே அரசன்? யானே கள்வன் என்று உள்ளம் துடித்து அலறியிருக்கிறான். துயரம் தாங்கமாட்டாமல் உயிர் நீங்கிப்போயது. நாயகன் பிரிவைச் சுகிக்க முடியாமல் தேவியும் உடனே மாண்டாள். இது எவ்வளவு அதிசயம்! எத்தனைப் பரிதாபம்! உய்த்தனை வேண்டும். உத்தம நீதிமான் என்று அரசகுலம் முழுவதும் அதிசயம் மீதார்ந்து பரிவோடு இவைனைப் பரசியுள்ளது.

“வல்வினை வளைத்த கோலை மன்னவன்  
செல்லுயயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது”

கொடிய விதி கடிதுவனைத்துக் கொடுங்கோல் செய்தது; அதனைத் தன் உயிரைக் கொடுத்து நேரே நிமிர்த்திச்செங்கோல் ஆக்கினேன் என இவ் வேந்தனை வியந்து மறுபுல மன்னரும் இன்னவாறு புகழ்ந்துள்ளனர். தரும நீதியைத் தம் உயிரினும் அருமையாக் கருதி அரசர் பேணியருள்வர் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி யருளினேன். இவனது நீதி முறையை ஒது உணருங் தோறும் உலக உள்ளங்கள் மிகவும் உருகிவருகின்றன.

தருமநீதியாய் ஒழுகிவரும் அளவுதான் அரசன் எவ்வழியும் பெருமை மிகப்பெறுகிறுன்; அது வழுவின் இழிவுகள் பல எத்து அழிதுயரங்களை அவன் அடைய நேர்கின்றன.

“Nothing can be honourable where there is no justice.”(Cicero)

எங்கே நீதி இல்லையோ அங்கே கண்ணியமான மகிமை இருக்க முடியாது என்று சிலரோ என்பவர் இவ்வாறு குறித் திருக்கிறார். நேர்மையான நீதி அளவே அரசு சீர்மையாம்.

எங்கண் அனையர் எனக்கருதின் ஏதமால்;  
தங்கண்ணே யானும் தகவில கண்டக்கால்  
வன்கண்ணை ஆகி ஒறுக்க ஒறுக்கல்லா  
மென்கண்ணை ஆளான் அரசு. (பழமொழி)

தன்கண் தவறு செய்தாலும் மன்னன் அதனைத் தண்டித்து நீதி முறை புரியவேண்டும் என இது ஒது உணர்த்தியுள்ளது.

இவ் அதிகாரத்தின் தோகைக் குறிப்பு.

நீதிமுறையே அரசின் நியம நெறி.  
உள்ளமே சான்றூய் ஒழுகிவருக.  
வேந்தன் விதி மாந்தர்க்கு மதி.  
குற்றம் களையின் குணம் விளையும்.  
அரசநீதி அன்றே கேட்கும்.  
மனுவின் முறையே மன்னன் துறை.  
முறை புரிந்துவரின் இறை உயர்ந்துவருப்  
தீது நீங்க நீதி ஒங்கும்.  
வழுவாது ஒழுகின் வானும் வாழ்த்தும்.  
இழிவு நேரின் அழிவு நேரும்.

அந் வது நீதி முற்றிற்று.

# எண்பத்து நான்காம் அதிகாரம்.

யூகம்.

அஃதாவது கூர்ந்து ஆராய்ந்து ஓர்ந்து உணரும் விவேகம். அரச நீதி எவ்வழியும் செவ்வையாய் இனிது நடைபெற உறுதி யோடு உதவிபுரிவது ஆதலால் நீதியின்பின் இதுவைக்கப்பட்டது.

**831. மதியூகம் வாய்ந்து மரபோ டெதையும்**

அதியூக மாகவே ஆய்ந்து—விதியூகம்  
கண்டு தெளிந்து கருமம் புரியிலே  
விண்டு விளங்கும் விறல்.

(க)

இ—ள்

கூரிய அறிவு அமைந்து சீரிய நெறி முறைகளை ஆராய்ந்து கேரிய விதி நியமங்களின் படி காரியங்கள் புரிந்துவரின் அந்த ஆட்சி வெற்றியும் திருவும் நிறைந்து கீழுமியநிலையில் விளங்கும்; அவ்வாறு செய்து வருவதே செவ்விய அரச நீதியாம் என்க.

சிந்தனை செய்து எதையும் ஓர்ந்து உணர்ந்து தெளிந்து கொள்ளும் திறம் மனிதனுக்குத் தனியுரிமையாய் அமைந்துள்ளது. இந்த உணர்வின் தெளிவை எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவன் அடைந்திருக்கிறானே அவ்வளவுக்கு அவ்வளவு அவன் உயர்ந்து நிற்கின்றான். நிலையுயர்வு தலையுணர்வால் நிலைத்து வருகிறது. உணர்ச்சி வளர உயர்ச்சிகள் வளர்ந்து வருகின்றன.

நேர்ந்த பொருளை நிறை தூக்கி மதித்து அறிவது மதி என அமைந்தது. நேர்ந்ததைக் கொண்டு நேராததையும் ஊகமாய் ஓர்ந்து உணர்வது யூகம் என வந்தது. இந்த மதியும் யூகமும் மருளிய பொழுது அந்த மனிதன் அதிசய மேதையாய் ஒளி செய்து திகழ்கின்றான். யூகவான் யோகவான் ஆகின்றான்.

உண்மையான உயர்ந்த யூகத்திற்குப் பயன் புண்மையான சோஷமோகங்கள் யாண்டும் தீண்டாத ஏகமான இன்பங்கிலையை வேதாய் அடைந்து கொள்வதேயாம். பனிதப் பிறவி மதிநலம் உண்மையது; சிறந்த அறிவு அமைந்த இந்தப் பிறவியைப் பெற்ற வன் ஈஸ்டு விரைந்து பெற வரியது மீண்டும் பிறவாமையே.

பிறவி எவ்வழியும் தன்பமே ஆதலால் அதனை நீக்கி உய்ய நேர்ந்தவர் ஞானிகள் என நேர்ந்தார். கருப்ப வாசம் முதல் உயிரடையும் துயர நிலைகளை யூக விவேகமாய் உணர்ந்து தெளிந்தவர் ஆதலால் உலகப் பற்றுக்களை யெல்லாம் ஒருங்கே துறந்து பிறவியை நீக்க விரைந்தார். அவ்வாறு யூகமாய் உணராதவர் மோகமாயிழிந்து யாண்டும் கொடிய பிறவித்துயரில் ஆழந்தார்.

ஊகமில் மூகர்க்கு எல்லாம் ஊழிவெங் கடலாம் சென்மம்; மோகமில் ஊகத் தோர்க்கு முன்னுறு கோவின் தாளாம்; சோகமில் ஞானி நெஞ்சில் தொடர்ந்தசிற் றின்பம் பற்று; போகமில் சிற்றூர்ப் புன்பெண் பொலிநகர் விடலைக்கு என்னும்.

(ஞானவா சிட்டம்)

யூகமுள்ள ஞானிகள் பிறவியை எவிதே நீங்கிப் பேரின்ப நிலையை அடைகின்றார்; அத்தகைய யூகமில்லாத மூகர்கள் பிறவிக் கடலுள் வீழ்ந்து பெருந்துயருறுகின்றார் என இது வரைந்து காட்டியுள்ளது. ஞானக்காட்சி நன்கு காணத்தக்கது.

உற்றுள்ள நிலைகளை உய்த்தனர்ந்து ஊறுநேராவகை உய்தி பெறுகின்றவன் உயர்ந்த விவேகி ஆகின்றார்; அவ்வாறு பெரு தவன் அவிவேகியாய் அலமருகின்றார். வாழ்க்கையில் ஏச்சரிக்கையாய் முன் ஏறுகின்றவனை யூகசாலி என்று உலகம் புகழ் கின்றது; அங்ஙனம் செல்லாமல் அயர்ந்து நிற்பவனை அசடன் என்று என்னி இகழ்ந்து அவலமாத் தள்ளி விடுகின்றது.

பறவைகளுள் காகம் மிகவும் யூகம் உடையது. குறிப்பைக் கூர்ந்து நோக்குவது. கல்லோ கோலோ இல்லாமல் வெறுங்கையை ஒங்கினால் அது அஞ்சாயல் நிற்கும். “கையில் ஒன்றும் இல்லை; இந்த மனிதன் நப்பை என்ன செய்ய முடியும்?” என்னும் தணிவு அதனிடம் மன்னி உள்ளதை அதன் வெருவா நிலை தெளிவா விளக்கின்றுவகை உறுதியை மருமமாத் துலக்கியுள்ளது.

“வெருவா வாய் வன்காக்கை” (புறம் 238) எனப் பெருஞ் சித்திராரீ அதனை இங்ஙனம் சித்திரித்துக் காட்டியுள்ளார். வெரு வுதல் = அஞ்சுதல். அஞ்சாமையும் யூகமும் அதனிடம் உள்ள மையால் யாண்டும் எஞ்சாமல் அது இரை ஆர்ந்து செல்கிறது. காக்கை நோக்குமுன் அறியும்; கோக்கு தாக்கியடின்தெரியும்

எனபது பழமொழி. வெடியைக் கண்ட வடனே காக்கை விரைந்து பறந்து போம்; கொக்கு மக்காய்ப் பட்டு மடியும்.

பட்டால் அறியும் படுமுட்டாள் எவ்வழியும்  
தொட்டால் அறியும் துவக்கயலே---கிட்டாமல்  
கண்ட அளவிலே கண்ணுணரும் காட்சிபோல்  
கொண்டறியும் மேதை குறித்து.

கிட்டவந்து தொட்டபோதுதான் உடல் அந்தப் பரிசத்தை அறியும்; யாரேனும் தூரவருப்போதே கண்தெரிந்து கொள்ளும்; அது போல் அல்லல் அடைந்த போது தான் மூடன் அறிந்து வருந்துவான்; அது அடையுமுன்னரே அறிஞன் அறிந்து விலகிக் கொள்வான் என இது உணர்த்தியுள்ளது. முட்டிக் குனிபவன் முட்டாள் என நேர்ந்தான். துவக்கு=தோல், உடல். மூடனுக் குச் சடமும், மேதைக்குக் கண்ணும்ஒப்பாம். உவமை நயங்கள் ஊன்றி உணரவுரியன. மேதை கண் போல் கண்ணியம் பெறு கிறுன்; பேதை சடமாய் இழிந்து கழிந்து ஒழிகிறுன்.

அல்லல் அனுகாமல் காத்தருளுவது யூகம். அல்லல் அடைந்து அலமருவ்து மூகம். மூடம் பிடையேதரும் ஆதலால் அது மூடாதபடி நாடி யுணர்பவன் நலம் பல காண்கிறுன். பற வைக்கு இரு சிறகுகள் போல் மனிதனுக்கு அறிவும் ஆற்றலும் உயர் நிலைகளை உதவி உறுதி நலங்களை அருளுகின்றன.

ஊன்றி யுணரும் யூகமும், உணர்ந்ததை உறுதியாய்ச் செய் யும் தீரமும் உடையவன் உலகில் உயர்ந்த நிலைகளை அடைந்து கொள்கிறுன். மதியும் விதியும் அதிசயங்களைத் தருகின்றன.

“Discretion and valour are the twins of honour” (Bonduca)

“விவேகமும் வீரமும் கீர்த்தியின் இரட்டைக்குழந்தைகள்” என்னும் இது இங்கே அறியவுரியது. மதிப்பும் மரியாதையும் மாசியும் ஆட்சியும் மதிநலத்தால் உளவாகின்றன.

விரிந்த தேசத்தை ஆளாநேர்ந்த அரசன் சிறந்த யூகியாய் அஸாங்த பொழுதுதான் உலகம் புகழ்ந்து போற்ற உயர்ந்து விளங்குகிறுன். மிகுந்த செல்வ வளத்தோடு தகுந்த விவேகம் அஸாவது அரிது ஆதலால் அரிய அந்த அருமைப்பேறு உரிமையாக மருவிய போது பெருமைகள் பெருகி வருகின்றன. அவ்

வகையான அரிய மதிநலம் வாய்ந்து பெரிய செயல்களை ஆற்றிப் பேர்பெற்ற வேந்தன் ஒருவனை இங்கே காண வருகின்றோம்.

“எண்ணியல் முற்றி ஈர் அறிவு புரிந்து  
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்  
காவற்கு அநெந்த அரசுதுறை போகிய  
வீறுசால் புதல்வற் பெற்றனை இவணர்க்கு  
அருங்கடன் இறுத்த செருப்புகல் முன்ப!  
அன்னவை மருண்டனென் அல்லேன் நின்வயின்  
முழுதுணர்ந்து ஒழுகும் நரைமு தாளனை  
வண்மையும் மாண்பும் வளனும் ஏச்சமும்  
தெய்வமும் யாவதும் தவமுடை யோர்க்குளன  
வேறுபடு நனந்தலைப் பெயரக்  
கூறினை பெருமநின் படிமையானே.” (பதிற்றுப்பத்து, 74)

சேரமன்னலுடைய சீர்மை நீர்மைகளை இதுகுறித்துள்ளது. இவனது யூக் விவேகமும் குண நலங்களும் அறிவு முதிர்ந்த மேலோர்க்கும் ஞான ஒளிகாட்டி விழுமிய நிலையில் விளங்கி யிருந்தன; அவ்வண்மையை இதில் உணர்ந்து கொள்ளுகிறோம்.

மதியூகம் வாய்ந்து விதிமுறை ஆய்ந்து அதிநயமாய் வினைகள் புரிந்து உயிர்களை ஓம்பிவருகிற அரசன் உயர்நலங்கள் தோய்ந்து எவ்வழியும் புகழ் ஒளி வீசிப் பொலிந்து திகழ்கிறுன். கூரிய மேதயாய் நின்று காரியம் புரிந்து சீரிய மேன்மைகள் பெறுக.

832 கூர்ந்து குறிப்பறிந்து கோடாமல் நாடியே  
ஒர்ந்து புரிவார் உயருவார்—தேர்ந்துவினை  
செய்யும் அளவே சிறந்த மகிமைகள்  
வையம் புகழ் வரும்.

(2)

இ-ள்.

செய்ய நேர்ந்துள்ள வினைகளைக் குறிப்போடு கூர்ந்து கேரே ஆராய்ந்து ஒர்ந்து உணர்ந்து செய்பவர் உயர்ந்து வருவார்; தேர்ந்து வினை செய்கின்ற அளவே சிறந்த மகிமைகள் தோய்ந்து உலகம் வியந்து புகழ் நிலைமை விளைந்து வரும் என்க.

கூரிய அறிவும் குணநலங்களும் அமைந்த அளவு மனிதன்

சீரியனுய்ச் சிறந்து வருகிறான். கூர்ந்து அறிதலாவது பொருள் களை நுணுகி நோக்கி நிலைமைகளை ஒர்ந்து கொள்ளுதல். கூர்மையும் குறிப்பும் உயர்ந்த அறிவின் சிறந்த நீர்மைகளாய் அமைந்துள்ளன. கருதி உணர்வதில் உறுதிகள் பெருகி வருகின்றன.

எதையும் நுணுகி உணருந்திறம் ஒரு வ னு க் கு இனிது அமையின் அரிய பலங்களை அவன் எளிதே அடைந்து கொள்கின்றன. கூர்ந்த நோக்கு ஆர்ந்த ஆக்கமாய் நேர்ந்து வருகிறது.

மனம் ஒரு முகமாய்க் குவிந்து கூர்ந்து நோக்கும் போது அங்கே ஆன்ம ஒளி வீசுகிறது; வீசவே யாவும் தெளிவாய்த் தெரிய வருகின்றன. யோகக் காட்சி, ஞானப்பார்வை என்பன எல்லாம் மன ஒருமையிலேயே மருமமாய் மருவியிருக்கின்றன. மனிதன் மேலாய் உயர்வதும் கீழாய்த் தாழ்வதும் மானசக் காட்சியால் வாய்ந்து வருதலால் மனக் கூர்மையின் ஆட்சியையும் மாட்சியையும் நேரே ஓர்ந்து உணர்ந்து கொள்ளலாம்.

“Compare the lowest with the highest man. The difference is in the degree of concentration.” (Vivekananda)

“உயர்ந்த மனிதனையும் தாழ்ந்தவனையும் நேரே சீர்தூக்கிப் பார்; மனக்கூர்மையின் அளவிலே தான் வேறுபாடாம்” என விவேகானந்தர் இவ்வாறு கூறியிருக்கிறார். மன ஒருமையோடு கூர்ந்து உணர்பவன் உயர்ந்த மனிதனைய் ஒளி மிகுந்து திகழ்கிறான்; அங்ஙனம் உணராத வன் மட்மையாய்த் தாழ்ந்து நிற்கிறான். உயர்வும் தாழ்வும் உணர்வின் அளவே உளவாம்.

கூர்மையான அறிவுகுன்றிய அளவு சீர்மைக்குன்றிச்சிறுமை பறுகின்றன. நுணுகி உணர்வதில் பெருமைகள் பெருகிவருகின்றன. நேரே கண்டதைக் கொண்டு காணுத்தையும் கருதிய ணர்ந்து உறுதி காணும் திறம் மருவிவரின் அந்த மனிதன் உயர்ந்த மதியுகியாய் ஒளி பெற்று வருகிறான். அங்கிலையில் வந்துள்ளவனை உலகமாந்தர் உவந்து புகழ்ந்து தலைமையாளனுத் தழுவித்தொழுது உரிமை கூர்ந்து உறவாய் வருகின்றனர்.

கூருமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞானரும் மாருடீர் வையக் கணி.

(குறள், 701)

பிறருடைய உள்ளம் கருதியுள்ளதை அவர் வாய் திறந்து சொல்லாமலே அவரது முகக்குறிப்பால் ஓர்ந்து உணர்ந்து கொள்பவன் இந்த உலகத்திற்கு ஓர் உயர்ந்த மணியணியாய் எழில் புரிந்து ஒளி மிகுஞ்சுள்ளான் எனத் தேவர் இங்ஙனம் உணர்த்தியுள்ளார். மதியூகத்தின் மாட்சி காட்சிக்கு வந்தது.

அறிவின் கூர்மை அளவுதான் மனிதன் சீர்மை மிகுஞ்சு திகழ்கின்றன. உலக நிலைகளையும் கலைகளையும் பொதுவாகத்தெரி கின்ற அறிவினும் குறிப்பாக ஓர்ந்து கூர்ந்து தேர்ந்து எதையும் யூகமாய் உணரும் விவேகம் மிகவும் உயர்ந்தது.

அறவு விளக்கின் ஒளிபோல் விளங்கி நிற்கிறது.

யூகம் கதிரின் ஒளிபோல் வேகமாய்ப் பாய்கிறது.

அறவாளி என்பதை விட்டிகி என்பது உயர்தரமுடையது. அறிஞன் செய்ய முடியாத அதிசய காரியங்களை யூகி விநயமாய்ச் செய்துவிடுகிறான். எதையும் கூர்ந்து ஓர்ந்து கவனமாய்க் கருதி நோக்குவதால் கருமங்களின் மருமங்களையெல்லாம் தெளி வாக யூகி விரைந்து தெரிந்து கொள்கிறான்; கொள்ளவே எல்லாம் எளிதாய் முடிகிறது. அதிமதி நுட்பம் என யூகம் அதிசய நிலையில் துதிகொண்டு யாண்டும் மகிழை மிகுஞ்சுள்ளது.

எண்ணாறு ஆண்டுகளுக்கு முன் ரோமாபுரியிலிருந்த ஒரு பெரியவரிடம் போய் அறவுக்கும் விவேகத்துக்கும் என்னவேற்றுபை? என அறிஞர் சிலர் வினாவினர். அதற்கு அந்த யூகி அதி விதயமாய்ப் பதில் கூற்றது அயலே வருகிறது.

An ounce of discretion is worth more than a pound of knowledge.  
[Ital]

ஒரு ராத்தல் அறவை விட ஒரு அவுன்ஸ் யூகம் அதிகமகிழையுடையது என அவர் இவ்வாறு உரைத்திருக்கிறார்.

Discretion of speech is more than eloquence. (Bacon)

யூகமான ஒருவார்த்தை பெரிய பிரசங்கத்தினும் உயர்ந்தது என்னும் இது இங்கே உணர்ந்து கொள்ளவியது. சிறந்து முதிர்ந்த அறிவின் சாரமாய் விவேகம் விளைந்து வருதலால் அது உணர்வின் முடிவான எல்லையில் தனியே ஒளிசெய்துகிற்கின்றது.

இத்தகைய விவேகத்தோடு வினைகளைச் செய்துவரின் அந்த மனிதன் அதிசய நிலைகளை விரைந்து அடைந்து கொள்ளுகிறான்.

யூகமாய்ச் சிந்தித்துக் கருமங்களைப் புரிந்து வருவது அரசு தருமங்களாய் நிறைந்து வருகிறது. விவேகமும் வினையாண்மையும் வேந்தனை மேலான நிலையில் நன்கு விளக்கி வருகின்றன.

சிறந்த மதியூகம் அமைந்திருந்தாலும் காலம் கருதி இடம் நோக்கித் தகுந்த காரியங்களைச் செய்ய வில்லை யானால் அது மழுங்கி விடும் ஆதலால் யான்டும் அயராமல் செயலோடு தோய்ந்து வரவேண்டும். தீட்டத் தீட்ட வாள் கூர்மை ஆகும்; செயலில் நாட்ட நாட்ட யூகம் சீர்மையாய்ச் சிறந்து விளங்கும். காரியத்தைவுழியும் செவ்வையாக் கருதிச் செய்; சீரியமேன் மைகள் யாவும் உண்ணை நோக்கி வீரியமாய் விரைந்து வரும்.

833 தகுதி நிலைதீரிது தக்காரை நாடிப்

பகுதி வகையைப் பகுத்துத்—தொகுதிதொறும்  
நாடி வினைசெய்யின் நாடும் அரசுமே  
பீடும் திருவும் பெறும்.

(ஏ)

இ. ஓ.

நேர்மையான குணங்களை அறிந்து தகுதியான நல்லோரை ஆராய்ந்து வினைவகைகளில் இனமாக விடுத்து எல்லாத் தொகுதி களையும் நாடும் நன்கு நோக்கிவரின் அந்த அரசு அரிய பல செல்வங்களை அடைந்து பெரிய மேன்மைகள் பெற்று விளங்கும்; அந்தப் பேற்றை விரைந்து பெறுக என்பதாம்.

அறிவும் அவாவும் ஆற்றல்களும் சீவர்களிடம் இயல்பாகவே மருவியுள்ளன. பழக்க வழக்கங்களின் வகைகளாலும் பயிற்சி முயற்சிகளின் தொகைகளாலும் அவை உயர்ச்சி தாழ்ச்சிகளை அடைந்து உரிமையான பலன்களைப் பயந்து வருகின்றன.

ஒருவன் எதலேடு பழகிப்பயின்று வருகின்றாலே அவன் அந்த வகையில் சிறந்து திகழ்கின்றன; தொழில்கள் பல்வேறு நிலைகளில் பரவியிருக்கின்றன. தான் பழகித் தெளிந்ததன் கண் ரேணுயே எவ்வும் வளமையாய் உயர்ந்து நிற்கின்றன. செய்ய

னேர்ந்த கருமங்களைக் கருதியுணர்ந்து உறுதியாகச் செய்து வருபவரே உயர்ந்த வினையாளராய் ஒளிபெற்று வருகின்றார்.

அந்த நிலையில் வந்துள்ள கரும வீரர்களை எந்த அரசன் உரிமையாகத் தேர்ந்து கொள்ளுகின்றுமே அந்த அரச ஆட்சி அரிய பல நிலைகளில் உயர்ந்து பெரிய மாட்சியோடு பெருகி விளங்கும். தக்க துணைகள் அமைந்த அளவே அரசன் மிக்க மேன்மைகளை அடையாளமாக்கின்றன.

பகுதி தோறும் தகுதியாளரை உறுதியாக நிறுவின் அரசு எவ்வழியும் செவ்வையாய் இனிது இயங்கி நன்கு விளங்கி வரும். தக்கவரைத் தழுவிக் கொள்வதே மிக்க விவேகமாம். அத்தகைய விவேகி எத்தகைய விணைகளிலும் வெற்றி மிகப் பெற்று யாண்டும் உத்தம வேந்தனைய் ஒளிமிகுஞ்சு நிற்கின்றுன்.

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு  
அரும்பொருள் யாதொன் ரும் இல். (குறள், 462)

காரியங்களைக் கருதிச் செய்ய வரியவர்களைத் தேர்ந்து தெளிந்து, அவரோடு ஓர்ந்து வினை செய்பவர் எதையும் எனிடே முடித்துக் கொள்வர்; அவர்க்கு முடியாத பொருள்யாதும் இல்லை எனத் தேவர் இவ்வாறு முடிவு செய்து கூறியுள்ளார். தக்க இனத்தைத் தழுவிக் கொள்ளின் விழிபெற்ற முகம்போல் ஆட்சி எவ்வழியும் மிக்க ஒளி பெற்று விளங்கும்.

மனமாட்சியும் வினையாட்சியும் ஒருங்கே வாய்ந்துள்ள விதத்தக்கரை உய்த்துணர்ந்து உரிமை செய்து ஆட்சிக் குழுவில் வைத்துக் கொண்டால் அந்த அரசு சரியாய் இயங்கி நெறியே நடந்து வரும். சீரிய காரியக்குழுவால் சிறப்புகள் விளைகின்றன.

நல்ல இயல்புகள் தோய்க்கு யாண்டும் தீர்மாய்க் கருமங்கள் செய்ய வல்லவரே நாட்டுக்கும் மக்களுக்கும் நலம் புரிய உரியராய்த் துலங்கிவருவர். அத்தகைய தகுதியாளரத்தமராக மருவிவரின் அரசு மிகுதியான மேன்மைகளை அடைந்து திகழும். சார்ந்த இனம் சீர்மையுடையதாயின் யாண்டும் ஆர் ந்த மகிமை நீண்டு ஆட்சி மாட்சியாய் நிலைத்து நிலவும்.

நல்ல குடியில் பிறந்தாறு நவையும்  
மறப்பு மடி பின்மூப்பென் ரூ

அல்ல ஹுறுக்கும் இவை முதலாம்  
 அனைத்தும் நீக்கிப் பழிக்கு அஞ்சி  
 ஓல்ல ஹுறுநாண் உடையானே  
 ஓர்ந்து தெளியப் படுமைந்தா!  
 வீல்ல கலைதேர்ந்து ஆசற்றூர்  
 மாட்டும் வெளிறு மருவிடுமே. (வினாயக புராணம்)

தனது ஆட்சிக்கு உறுதித்துணையாகத் தெளிந்து தேர்ந்து கொள்ளவுரியவரைத் தன் மகனுக்கு ஓர் அரசன் இவ்வாறு உணர்த்தியுள்ளான். குற்றங்கள் நீங்கிக் குணங்கள் ஒங்கியுள்ளவரையே கூர்ந்து கொள்ளும்படி குறித்திருக்கிறான்.

அரசனது சிறந்த யூகத்திற்குப் பயன் தகுந்த விவேக களைத் தெளிந்து தழுவிக் கொள்வதேயாம். தக்க அறிவாளிகளே காரியங்களை நன்கு சாதிக்க வல்லவர். அறிவு பெருகிய அளவு ஒளி பெற்ற மணி போல் மனிதன் உயர்ந்து திகழ்கின்றான்; அது குறைந்து விடின் எவ்வழியும் அவன் இழிந்து படுகின்றான்.

மடமை மருவினவன் மடையன் என வருகிறான்; அவனை உயர்ந்த காரியங்கள் யாதும் செய்ய முடியாது; ஆகவே கடையனையிழிந்து அவன் கழிந்து போகின்றான். அறிவு ஒளியாய் உயர்ந்து உய்தி தருகிறது; அறியாமை இருளாய் இழிகிறது.

Ignorance is the curse of God,  
 Knowledge the wing wherewith we fly to heaven.

(Shakespeare)

அறியாமை தேவகோபமான சாபமாயுள்ளது; அறிவு தெய்வவுக்கத்திற்கு விரைந்து செல்லும் திவ்விய சிறகாய்த்திகழுகிறது என்னும் இது இங்கே நன்கு கருதியுணரவுரியது.

தேசத்தைப் பாதுகாத்து வரும் பொறுப்பினையுடைய அரசன் சிறந்த மதிமான்களைத் தகுந்த ஆலோசனையாளராகச் சீர்த்துக் கொண்டு காரியங்களை நடத்திவரின் அந்த ஆட்சியாண்டும் சீரும் சிறப்புமுடையதாய்ச் செழித்து விளங்கும்.

நல்லாரை நாடி நலம்புரியின் நாடாட்சி  
 எல்லா வகையும் இனிது.

இதனை வேந்தன் ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும்.

834 உள்ளம் பகையா யுறுவாரைக் கல்விநலம்

உள்ளமையால் தேறி உருதொழிக—வெள்ளமென  
நீறுபுறம் புத்து நெருப்பிருத்தல் போலவருட்  
சீறி யிருப்பர் தெளி.

(ச)

இ-ள்.

தம் உள்ளத்தில் பகையாயுள்ளவர் கல்வி முதலிய நலங்களை அடைச் சிறுந்தாலும் அவரை நல்லவர் என்று நம்பிச் சேராதே; அகத்தே கொடிய நெருப்பு மண்டிப் புறத்தே இனிய நீறுபுத்துள்ளது போல் அவர் சீறி நின்று தீமையே புரிவர்; அதனைத் தெளிந்து தேர்ந்து பாதுகாத்துக் கொள்க என்பதாம்.

குணங்கள் மனிதனை இனிமை செய்து உயர்த்துகின்றன; குற்றங்கள் அவனை இழிவாக்கித் தாழ்த்துகின்றன. நல்லதன்மைகளை விடப் பொல்லாத புன்மைகளே மனிதனிடம் எங்கும் பொங்கி வளர்கின்றன. கெட்ட பழக்கங்களையே மனிதன் விழூந்து தழுவிக்கொள்ளுதலால் கேடுகளே யாண்டும் நீண்டு வர நேர்ந்தன. தீமைகள் எவ்வழியும் தீளாய் விளைகின்றன.

கோள் வஞ்சம் குரோதம் பொருமை பகைமை முதலிய தீமைகள் மனித இனத்தைப் பாழ்படுத்தியிருக்கின்றன. உள்ளம் தூய்மையான நல்ல ஒருவனைக் காண்பது மிகவும் அருமையாயுள்ளது. இந்த நிலையில் வளர்ந்து நிற்கின்ற சமுதாயத்துள் மாறு பாடு மண்டியுள்ள பகையாளியை எந்த வகையிலும் நம் பலாகாது. நம்பினால் நாசங்கள் விளைந்து விடும்.

நெஞ்சில் பகையிருந்தால் அது வஞ்சகமாய் வதை செய்யும் வழிகளையே தொகையாய் நாடி வரும். பாம்பை நம்பினாலும் பகையை நம்பாதே என்பது பழமொழி. இதனால் அதன் ஆழிவை நிலைகளைத் தெளிவா அறிந்து கொள்ளலாம்.

பகைவர் உள்ளமும் பாம்பின் படர்ச்சியும்  
வகைகொள் மேகலை மங்கையர் நெஞ்சமும்  
மிகைசெல் மேகத்து மின்னும் செங்கில்லை,  
புகைசெய் வேவினீர் போற்றுபு சென்மினே.

(சீவகசிந்தாமணி

ஏமாங்கத நாட்டு அரசு இன்னவாறு புத்தி போதித்திருக்கிறார்கள். தன் மகனான சீவக மன்னன் பகைவருடைய சூழ்ச்சி

களில் அகப்படாமல் சுகமாய் வாழ வேண்டும் என்று அத்தாய் பேரன் போடு கூறியிருக்கும் நீதி மொழிகள் நினைந்து சிந்திக்கத் தக்கன. உற்ற அறிவுக்குப் பயன் ஊறு நேராமல் ஓர்வதாம்

பகை நோக்கு பாம்பின் போக்கு மங்கையர்மனம் ஒரு நிலையில் நில்லா; அவற்றை நம்பலாகாது; நம்பி அனுகினால் நாசமே கேரும் என்று ஏச்சரிக்கை செய்து உச்ச நிலையில் போதித்திருக்கிறான். கேடு சூழும் கெடு நிலை காலன் பகையை முன் வைத்தது அதன் இயல்பான கொடுமையைக் கூர்ந்து தெரிய.

பாம்பை அனுகினால் அபாயம்; மகளிரை நனுகினால் நாசம்; பகையை அனுகாமல் அயலே விலகியிருந்தாலும் அவன் கேடே சூழுந்து அழிதுயரயே கருதி நிற்பன் ஆதலால் கொடிய பாம்பினும் அவன் கடியத்தக்கவன். நஞ்சிருக்கும் பாம்பினும் பகையிருக்கும் நெஞ்சு படுதுயர் புரியும். பாம்பு கடித்தால் கடிபட்ட ஒருவனே சாவன்; பகைவனை அடுத்தால் பலவகை இடர்களை விளைத்துக் கூடியை அடியோடு அவன் கெடுத்து விடுவான்

இனியவனைய் நடித்தாலும், இதமுடையவனைய் அடுத்தாலும் பகைவனை உரிமையாய்ச் சேர்க்கலாகாது. தன்னை நம்புதற்கு உரிய வழிகளை யெல்லாம் ஸ்திரி தெரியச் செய்து பகைவன் நல்லவன் போல் ஒட்டவருவன்; வரினும் உள்ளம் ஒட்டாமல் கள்ளமாய் எட்ட நில். வஞ்சப்பகை நஞ்சினும் கொடியது.

கல்வி குற்றங்களை நீக்கி க்குணங்களை ஆக்கும் ஆயினும் உள்ளத்தில் செற்றம் உள்ளவரை அது நல்லவர் ஆக்காது.

பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்

ஆகுதல் மானுர்க்கு அரிது.

(குறள், 823)

நல்ல பல நூல்களை நன்கு கற்றாலும் உள்ளம் பகையாயுள் வாவர் ஒழுங்காய்த் திருந்தி நல்லவராக மாட்டார் எனத் தேவர் ஒங்ஙனம் பகைமையின் கொடுமையைக் கடுமையாக் காட்டி விருக்கிறார். மானுர் = பகைவர்.

தரும நீதிகள் தழுவிய அரிய பல கலைகளைப் பயின்று பிடிநித்து பெரிய மேதைகளாய் வெளியே விளங்கியிருந்தாலும் உள்ளே பகைமையிருக்குமாயின் அவர் தகைமையோடு நடக்க

முடியாது; ஆகவே அவரை நல்லவர் என்று நப்பி நெருங்கலாகாது. நெருங்கினால் நெடுங்கேடு நேரே விளைந்து விடும்.

உள்ளே கட்டையில் தீ ஏரிந்து கொண்டிருக்கும்; வெளியே நீறு வெள்ளையாய்ப் பூத்திருக்கும்; புறத்தோற்றத்தைக் கண்டு திருநீறு என்று அதனை எடுக்க நேர்ந்தால் தீ கையைச் சூட்டுவிடும். பொல்லாத பகையாளியை நல்ல கல்விமான் என்று நம்பி அடுத்தால் அல்லலே விளைந்து அவலமேயாம். எதிரியிடம் எச்சரிக்கையாயுள்ளவன் யாண்டும் அச்சமின்றி உச்சமாய் வாழுகின்றன. நல்ல அறவு அல்லலை அறந்து விலகுகிறது.

“மெளநிந்கலலோ நரஸ்தி ந பயம் சாஸ்தி ஜாக்ரத:”

மவுனம் கலகத்தை ஒழிக்கிறது; எச்சரிக்கை பயத்தை நீக்குகிறது என்னும் இது இங்கே அறியவரியது. நெஞ்சம் திகிலடைபாமல் நிப்மதியாய் வாழ் வதே திறைந்த மதியின் சிறந்த பயனும். துயர் அனுகாமல் உயர் நிலையில் வாழுக.

பகைவருடைய நிலைகளை அறிந்து வகை புரிந்து தகையாய், ஒழுகிவருபவன் விழுமிய விவேகியாகின்றன. பல வகையான சூழ்ச்சிகளும் படிப்பினைகளும் எதிரிகளிடமிருந்து அறிய வருகின்றன. அந்த வரவு சிந்தை தெளியச் செய்கிறது.

The wise learn many things from their foes. [Aristophanes]

தங்கள் பகைவரிடமிருந்து பல நிலைகளை அறிவாளிகள் தெரிந்து கொள்ளுகிறார்கள் என்னும் இது இங்கே அறிந்து கொள்ளவரியது. அல்லது குறையும் வாழ்வதே நல்ல யூகமாம்.

835 கல்வியிக வல்லராய்க் காட்சிதனில் நல்லராய்ச்

சொல்லில் இனியராய்த் தோன்றிடினும்—புல்லர்தாம் உள்ளம் நலமாய் உரிமையுரூர் நட்பாகக்  
கொள்ளலோ தீதாம் குறி. (ஞ)

இ-ன்.

அரிய கல்வியில் தேர்ந்து இனிய மொழிகள் பேசி வெளியே நல்லவர் போல தோன்றினாலும் புல்லர்கள் உள்ளம் திருந்து உயர்வாய் நில்லார்; அவரோடு உறவு கொள்ளலாகாது; கொண்டால் அல்லலே விளையும்; அதனை ஒல்லையில் உணர்க என்பதாம்.

நல்ல நூல்களின் அறி வரேய கல்வி என்று உலகம் சொல்லி வருகிறது. குற்றங்களை நீக்கிக் குணங்களை ஆக்கியருள வல்லது ஆதலால் கல்வியாளர் நல்லார் எனப்பொதுவாகன என்ன நேர்ந்தார். மாசு களைந்து மதி யருள்வதே கல்வி என வந்தது.

இத்தகைய கல்வியை நன்கு கற்றுலும் இயல்பாகவே உள்ளம். தீயராயுள்ள புல்லியர் உணரவு தெளிந்து நல்லவராய் உயர்ந்து நில்லார். இழிபழுக்கங்களில் இழிந்து போயுள்ளவர் அவ்வழிகளிலேயே ஆழ்ந்து களித்து அகம் செருக்கி நிற்கின்றார். ஈனமாய் இளிந்து போனவர் பின்பு ஞானமாய்த் தெளிந்து வருவது மிகவும் அரிதாகின்றது. மருஷிய சுபாவத் தின்படியே மனிதன் எவ்வழியும் வெளியே பெருகி வருகிறான்.

தன் உள்ளத்தில் நல்ல நீர்மையில்லையால் அந்த மனிதனை எந்த விதமான கல்வியும் நல்லவன் ஆக்காது. மேலும் பொல்லாங்கு செய்யவே அதனை அவன் உபயோகிக்கிறான். நல்ல ஞானமும் பொல்லாதவனைத் திருத்தாது என்றதனால் அவனது புலைநிலையும் போக்கும் நன்கு புலன்றும் நின்றன.

இடம்பட மெய்ஞானம் கற்பினும் என்றும்

அடங்காதார் என்றும் அடங்கார்—தடங்கண்ணைய்

உபபொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும்

கைப்பறை பேய்ச்சுரையின் காய்:

(நாலடியா)

உயர்ந்த ஞான நூல்களைக் கற்றுலும் உள்ளம் இளிவாய்த் தாழ்ந்தவர் தெளிந்து உயரார் என இது தெளித்திருக்கிறது. பேய்ச்சுரைக்காய் மிகுந்த கசப்புடையது; எவ்வளவு இனிய பக்குவங்களைச் செய்தாலும் அதன் கசப்பை நீக்க முடியாது; அது போல் பொல்லாதவரையும் கல்விகளால் நல்லவராக்க இயலாது என்க. இதில் வந்தன் உவமைக் குறிப்பை ஊன் ற உணர்ந்து கொள்க. எட்டி இனிக்காது; பட்டி பழக்காது.

மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்

உபபொழிதல் செல்லா ஒலிகடல்போல்---மிக்க

இனங்கலம் நன்குடைய ராயினும் என்றும்

மனங்கலம் ஆகாவாம் கீழ்.

(பழமொழி)

மேலான நல்லோர்களைச் சேர்ந்தாலும் கீழ்மக்கள் உள்ளம் திருந்து நல்லவராகார் என இது குற்றதுள்ளது. பல நதி

களிலிருந்து பெருகி வருகிற இனிய ஸீர்களாலும் கடல் இனிமையாகாது; தன்பால் வந்த நீரை யெல்லாம் அது உப்பாக்கியே கொள்ளுகிறது; அது போல் எவ்வளவு நல்ல நூல் களைப்படித்தாலும் எத்தனை மேலோர்களைச் சேர்ந்தாலும்ஹள்ளம் பள்ளமாயிழிந்தவர் உயர்ந்து திருந்தார்; தம் இயல்பின்படியே வளர்ந்துவருவார் என வலைந்து காட்டியிருக்கும் இது நினைந்து சிந்திக்கத் தக்கது. இயற்கைஇளிவு யாண்டும் நீண்டு வருகிறது.

பாதமண்றவெவ் அரவினுக்குப் பாலும் நெய்யும் புகட்டிடனும் வாதைசெய்யும் வல்விடமே வளரு மாபோல் மனுநூலும் வேதமணவழூர் ஆயிரமும் விளங்கும் கலையும் தசக்கிரிவன் ஒத்துப் போதம்கெட்டு அபோத மானது ஒங்கியதே.

(இராமா-உத்தரகாண்டம்)

வேதம் ஒதி அரிய பல கலைகளைக்கற்றும் இராவணன் உள்ளம் தெளிந்து நல்லவனுய் உயர்ந்து கொள்ளவில்லை; பொல் லாதவனுகவே பொங்கி நின்றுன் என்று இது குறித்திருக்கிறது.

பாம்பு நல்ல பாலைப் பருகி வந்தாலும் உள்ளே நஞ்சு வளர்ந்தே வரும்; அவ்வாறே வெளியே நல்ல நூல்களைப் படித்து வந்தாலும் பொல்லாதவர் நெஞ்சம் கொடியராய் நெடிதோங்கி நீண்டே நிற்பர் என்பதை ஈண்டு உணர்ந்து கொள்கிறோம்.

“உபதேசோஹி மூர்க்காணம் ப்ரகோபாய ந சாந்தயே பயோதாநம் புஜங்காநாம் கேவலம் விஷவர்த்தநம்.”

மூர்க்கர்களுக்கு அரிய உபதேசங்களைச் செய்தாலும் அவர் இனியராகர்; கொடியரே யாவர்; பாம்புகளுக்குப் பால் வார்த்தாலும் விஷமே விருத்தியாம் என்னும் இது இங்கே அறியவுரியது.

புன்மையான நிலைகளிலேயே பழகியுள்ளவர் புல்லர் என நேர்ந்தார். அவர் உள்ளம் தூய்மையடைந்து நல்லவராய் உயர்ந்து வருதல் அரிது ஆதலால் அவரை நண்பராக நம்பி நலுகலாகாது. துன்பமே என்று தொலையில் ஒதுங்க வேண்டும்.

மனிதர்களுடைய தராதரங்களைச் சரியாகத் தெரிந்து பழகு வதே சிறந்த விவேகமாம். தன் வாழ்வில் அல்லல் யாதும் நேராமல் ஆராய்ந்து தெளிந்து நல்லவரோடு பழகிவரின் அந்த மனி தன் எந்த வகையிலும் நன்மைகளை அடைந்து கொள்ளுகிறேன்.

பொல்லாத சூழல் புடைப்பாந்து நின்றாலும்  
நல்லார் தெடர்பை நனிநயந்து---எல்லாரும்  
ஓராந்து தெளிந்துள் உவந்துவர வாழ்வதே  
தேராந்த அறிவின் திறம்.

மாந்தருடைய நிலைகளைக் கூராந்து அறிந்து குணமாய் வாழ்  
வதே மணமான வாழ்வாம். காண நேராந்த மனிதரைக் கருதி  
புணராந்து உருதி காண்பவன் அரிய மதியூகியாய் உயராந்து  
கிகழ்க்கிறான். ஊன்றி உணர்வதில் உய்திகள் தோன்றுகின்றன.

The proper study of mankind is man. [Pope]

மனித இனத்தைச் சரியாய் அறிந்து கொள்பவனே சிறந்த  
மனிதன் ஆகிறான் என்னும் இது ஈண்டு ஊன்றி உணர வுரியது.

எவருடைய இயல்புகளையும் இனிதுஅறிந்து தவறுநேராமல்  
தன்வாழ்வை நடத்திவரின் அவன் உயர்வுடையனுய் ஒளிபெற்று  
வருகிறான். நல்லவிவேகத்தால்லாநன்மைகளும்விளைகின்றன.

836. நேராந்த பகைவர் நிலைதளராந்து நீள்வறுமை  
சார்ந்தெளியராய்வரினும் சாரற்க—காய்ந்துலர்ந்த  
வித்துமழை வீழ்ந்தவுடன் விம்முதல்போல் வேறுதுணை  
ஒத்தவுடன் ஒங்குவார் உள். (அ)

இ-ள்

முதலில் பகையாய் நேராந்தவர் கால வேற்றுமையால் நிலை  
குலைந்து வறுமையடைந்து எளியராய் வந்து இனியர் போல்  
உண்ணைச் சாரவரினும் நீ அவரைச் சேராதே; காய்ந்து உலர்ந்து  
ஷடந்த விதை சிறிது மழை பெய்தவுடன் முளைத்துக் கிளைத்தல்  
போல் வேறு துணை கிடைத்தவுடன் உள்ளே சீறி உனக்கு அவர்  
கோடுபுரிய மூளைவர்; அதனை நாடி உணர்ந்து நலம் தெளிக.

உறவு பகை நட்பு என்பன உலக வாழ்வில் உலாவி வரு  
ஷன்றன. மாந்தர் யாண்டும் சேராந்து வாழும் இயல்பினர்  
நூகலால் செயல் நிலைகளின் மாறுபாடுகளால் வேறு பாடுகள்  
ஏவரிடையே விளைந்து விரிந்துவிபரீதமாய்வளர்ந்து விடுகின்றன.

ஙிருப்பு வெறுப்புகள் சீவ சுபாவங்களாய் மேவியுள்ளன.  
நூறுவனிடம் சிலர் பிரியமாய் நண்பு பூண்டிருக்கின்றார்; சிலர்

வெறுப்பாய் விரோதம் கொண்டு நிற்கின்றார்; பலர் பொதுவா யிருக்கின்றனர். இந்த மூவகை நிலைகள் யாண்டும் நீண்டன.

பொருமை பொருளாசை தகாதசெயல் வாக்கு வாதம் முதலிய சூரோதங்களால் விரோதங்கள் விரிந்து வருகின்றன. வழிமுறையே தொடர்ந்து வரும் பகைமை பரம்பரை விரோதம் என வரும். அந்த விரோதியை எந்தவகையிலும் அனுகாமல் விலக்கிவிட வேண்டும். அனுகினால் அல்லதும் அவைங்களுமாம்.

உள்ளத்தில் பகைமை டுள்ளவன் வெளியில் நல்லவனைப் போல் நடித்து உறவு கொள்ளவருவன்; அவனை உரிமையாளரு நம்பலாகது; நம்பித் தழுவிக் கொண்டால் சமையம் பார்த்து நாசம் செய்து விடுவான். நீசம் நேராமல் நினைந்து விலகுக.

பகையாளி குடியை உறவாடிக் கேடு என்பது பழமொழி வழக்காய் வந்துள்ளது. பகைவரை வெல்லும்வகையினர் குழு வுக்குஇது ஒரு தொகையான மந்திரமாய்த்தோன்றியிருக்கிறது.

எதிரி படைமுதலிய நிலைகளில் வலியுடையஞின் அவனை நேரே எதிர்த்து வெல்ல முடியாது; ஆகூவே வஞ்சகமாய் அவனுக்குக் கேடு சூழ நெஞ்சம் தணிகின்றனர். அவ்வாறு கரவு நிலையில் உறவாட வருகின்றவரிடம் மிகவும் ஏச்சரிக்கை யாயிருக்கவேண்டும். குறி தவறினால் கொலை நிகழ்ந்து விடும்.

எளியராய் அழுதாலும், மெலியராய்த் தொழுதாலும், இனியராய் இதமொழிகள் பேசினாலும் பகைவரை உரிமையா மருவலாகாது. அழுகள்ளன், தோழுகள்ளன், ஆசாரக்கள்ளன் என்னும் களவு நிலைகள் எல்லாம் ஒன்றைரின் உளவு வழிகளாய் வந்துள்ளன. எவ்வழியும் விழியூன்றிச் செவ்வையாப் பேனுக.

வஞ்சக நடிப்புகள் நஞ்சகம் பொருந்தி வரும் ஆகலால் இவற்றை யூகமாய் நெஞ்சம் தெளிந்து கொள்ள வேண்டும்.

தொழுகை யுள்ளும் படைஞ்சுங்கும் ஒன்றை  
அழுதகண் ஸீரும் அனைத்து.

(குறள், 828)

பகைவர் நல்ல நண்பர் போல் மெல்ல வந்து தொழுதாலும் அழுதாலும் அவரை நம்பாதே; வணக்கமாய்த் தொழுகின்ற அக்கையுள்ளேயே உண்ணைக் கொல்லவல்ல கொலைக் கருவி

மறைத்திருக்கும்; அதனை யூகமாய் உணர்ந்து உறுதி சூழ்ந்து கொள்க எனத் தேவர் இங்ஙன்ம் நன்கு உணர்த்தியிருக்கிறார்.

தொழுத்தம் கையின் உள்ளும் துறுமுடி யகத்தும் சோர் அழுதகண் ணீரி ஞுள்ளும் அணிகலத்து அகத்தும் ஆய்ந்து பழுதுகண் ணைரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும் பற்றுது ஒழிகயார் கண்ணும் தேற்றம்; தெளிகுற்றூர் விளிகுற்றூரே.

(சீவகசிந்தாமணி, 1891)

தொழுத கையுள்ளும் அழுத கண்ணீர் உள்ளும். அணிகலங்களுள்ளும் உண்ணீக் கொல்லும் கருவி ஒடுங்கி யிருக்கும்; ஆதலால் எதிரிகளை இனியரா எண்ணதே; யாரையும் எளிதே நம்பிச் சோரதே; சேர்ந்தால் அழிவே விளையும் எனதிது குற்றத்துள்ளது. குற்பெபக் கூர்ந்து நோக்கி ஓர்ந்து சிந்திக்க வேண்டும். தேவர் வாய் மொழியை வரைந்து கொண்டு தெளிவானாலீலைகளைக்கி இதுவிரிந்துவந்துள்ளமையை இங்கேநாம்தெரிந்து கொள்கிறோம்.

காய்ந்து உலர்ந்த வித்து என்றது பகைவரது நிலையை உய்த்து ணைரவந்தது. வறுமையால்வாடி அல்லவால் நொந்து யாதொரு ஆதரவும் இன்றி எளிமையாய் வர்தாலும் பகைமையாளரை உரிமையா நம்பல்காது என்பதை நன்கு தெளிய அது உவமையாய் நேர்ந்தது. வித்துள் விளைவதை உய்த்து உணருக.

பகையற்று நிலத்தில் கிடந்த வறிய வித்து சில மழைத் துளிகள் வீழ்ந்தவுடனே கிளைத்து எழும்; அது போல் மெலிந்து கிடந்த பகையும் அயலே சார்பு சிற்கு பெற்றன உடனே பெருகி எழுந்து கொடிய அழிவுகளை அதி விரைவில் செய்ய நேரும்; ஆதலால் அதனை எவ்வழியும் எத்துணையும் சேரலாகாது.

தனக்கு அல்லல் நேராமல் பாதுகாத்துக் கொள்வதே ஒரு வனுடைய நல்ல அறிவுக்குப்பயனும். யூகம், விவேகம் என்பன உணர்வின் உயர்ந்த பாகங்களாய் ஒளி தோய்ந்து ஒங்கியுள்ளன.

எத்தகைய நிலையிலும் தன்னை உத்தமமாக உயர்த்தி வாழ்க்கையில் வெற்றி பெற்று வருபவனே வித்தக விவேகியாய் விளங்கி வருகிறார்கள். எதிரியின் மருமங்களை எதிர்நிந்து விலக்கிக் கருமங்களைக் கருதிச் செய்து வரின் அவனுடைய வாழ்வு எவ்வழியும் செவ்வையாய்ச் சிறந்து திகழும். நேர்ந்த எதனையும்

நிதானமாய்க் கூர்ந்து ஓர்ந்து நிலைமையைத்தேர்ந்து கொள்வதே தலைமையான யூகமாம். உணர்வின் அளவு உயர்வுகள் உளவாம்.

போகம் பொருளுயர்வு பொங்கிவரும் எங்குமே யூகம் உடையான உழை.

இதனை இங்கே நன்கு மனனம் செய்து கொள்ளுக.

837 ஏற்ற பகைவர் எழுகோடி ஆனாலும் ஊற்றமுற விண்ணூருகால் உய்யலாம்—தோற்றமுரு உட்பகைதான் ஒன்றேனும் உய்தலரி தையகோ மட்பகைபோல் கொய்யும் மதி. (எ)

இ—ள்

எதிரே தோன்றிய பகைவர் ஏழு கோடி ஆனாலும் யாதொரு கேடும் இன்றி இனிது வாழுவார்; உள்ளே மூண்டுள்ள வஞ்சப்பகைவன் ஒரு சிறியனே எனினும் உய்ய முடியாது; மண்பாண்டத்தைக் கொய்து நீக்கும் வெய்ய துரும்பு போல் விளிவை விரைந்து செய்து விடுவன் என்க.

பகைமை எவ்வகையிலும் இட்ரே புரிவது; புறப்பகை அகப்பகை உட்பகை என அது மூவகை நிலையில் மேனியுள்ளது. அயலே பகிரங்கமாய் மாறுபட்டிருப்பவர் புறப்பகைவர்; உள்ளே உரிமையாய் மருஷிக் கரவாய்க் கேடு புரிபவர் உட்பகைவர்; அகத்தே அமைந்த காமம் வெசுளி மதம் மாச்சரியம் முதலியன அகப்பகை. இந்த மூவகைப் பகையும் ஒன்றை விட ஒன்று அஞ்சிக்காக்கத்தக்க நிலையினவாய் நிலைத்து நிற்கின்றன.

பகை விளைவதற்கு மூலகாரணம் பழக்கமான தொடர்பே. நெருங்கிப் பழக நேர்ந்தவர்தாம் பெரும்பாலும் பகைவராய் நேருகின்றனர். தாயாதிப்பகை, பங்காளிப்பகை, இனப்பகை, ஊர்ப்பகை என வருவன பகை விளைந்து வரும் நிலைகளைத் தெளிவாகிளக்கி நிற்கின்றன. தாயாதி முறையினாலேயே தருமரோடு மாறுபட்டுத் துரியோதனன் கொடிய பகைவனைய் நின்றுன்; நெடிய துயரங்களைக் கடுமையாய்க் கருதிச் செய்தான்.

கேவலந்தீர் வலியபகை கிடக்கமுதற்  
கிளர்மழுக்குக் கிரிழன்று ஏந்து  
கோவலன்போய் உரைத்தாலும் குருநாடும்  
அரசும் அவன் கொடுக்க மாட்டான்

நாவலம்பூ தலத்தரசர் நாடிரந்தோம்  
எனாநம்மை நகையா வண்ணம்

காவலன்றன் படைவலியும் எமதுதடம்  
புயவலியும் காண ஸாமே.

(பாரதம்)

இக் கவியின் சுவைகளையும் நயங்களையும் நயங்து காணுக.

வலிய பகை நெஞ்சில் மண்டியிருத்தலால் தாயபாகத்தைத் துரியோதனன் கொடுக்க மாட்டான்; கண்ணனை அவனிடம் தூது அனுப்ப வேண்டாம்; பொருது வென்றே அரசுரிமையை நாம் அடைய வேண்டும் என்று நகுலன் இவ்வாறு மான வீரேடு கூறியிருக்கிறான். கொடிய பகைமை கொண்டுள்ள எதிரியை அடியோடு தொலைப்பதே தகைமையாம் என வகைமையான தறுகண்மைகூர்ந்து அவன்கருதியிருப்பது இங்கேதரியவந்தது.

வளிப்படையாய் நின்ற இத்தகைய புறப்பகையினும் அகப்பகை மிகவும் அஞ்சத் தக்கது. இந்தப் பகைவகையுள் காமமும் கோபமும் கொடியன; எவரையும் அடியோடு கெடுக்க வல்லன. அசுரர் எவரையும் வென்று உயர்ந்த வெற்றி விரண்யச்சிறந்த நிலையில் விளங்கியிருந்த இந்திரனைக் காமம் ஒரு நொடியில் கெடுத்து விட்டது; பெரிய தவசியாய்ப் பேர் பெற்ற நின்ற விசுவாமித்திரரைக் கோபம் நிலை குலைத்து வீழ்த்தியது; இவ்வாறு உள்ளேயே பதுங்கியிருந்து பொல்லாத அழிதுயரங்களைச் செய்தலால் காமம் முதலியன அகப்பகை என வந்தன. நித்திய சத்துருக்களாய் நிலைத்து வருகிற இவற்றை அடியோடு தொலைத்தவரே அற்புத ஞானிகளாய் அதிசய ஆனந்தங்களை அடைகின்றனர். புலன்களை வென்றவர் புனிதராய் நின்றனர்.

புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார்  
அகப்பகை ஒன்றஞ்சிக் காப்ப அனைத்துலகும்  
சொல்லன்றின் யாப்பார் பரிந்தோம்பிக் காப்பவே  
பல்காலும் காமப் பகை. (நீதி நெறி விளக்கம், 55)

ஒரு சொல்லால் உலகையெல்லாய் வெல்ல வல்ல த வசீ காஸும் அகப்பகையை வெல்ல முடியாமல் நாளும் விழிப்போடு கூற்றைமக்காத்து வருகின்றனர் என்னும் இது கருதியுணரவுரியது.

புறப்பகைதான் எவ்வளவும் போக்கலாம் பொல்லா அகப்பகையேல் அந்தோ அழிவாம்—புறத்தமைந்த கண்ணிமைமேல் புண்ணன்னில் காக்கலாம் கண்ணுள்ளே நண்ணிவிடின் என்னுமோ நாடு.

புறப்பகையினும் அகப்பகை அழிதயருடையத; கண்ணுள்ள நுழைந்த புண் போல் எண்ணரிய வேதனைகளை இழைத்து விடும் என இது உணர்த்தியுள்ளது. இந்த இருவகைப் பகைகளோடு இடை மருவியுள்ள உட்பகையையும் ஓர்ந்து விரைந்து கடிய வேண்டும். கடியாது கழிய விடின் குடியை அடியோடு அது கெடுத்துவிடும். கேடு விளையுமுன் நாடிக் களைந்து விடுக.

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாம் கேடு.

[குறள், 889]

உட்பகை எள் அளவே ஆயினும் அது மலையளவு கேட்டை விளைத்து விடும் என இது குறித்திருக்கிறது. அதனைச் சிறிது என்று எண்ணி ஏமாந்து நில்லாதே; ஒல்லையில் களைந்து ஒழித்து விடு என விழிப்பூட்டி விரைவு படுத்தித் தேவர் இவ்வாறு விளக்கியிருக்கிறார். அழிவுங்கிலை தெளிவாய் விழிதெறிய நேர்ந்தது.

மட்பகை போல் கோய்யும் என்றது உட்பகை செய்யும் அழிவு நிலையை நுட்பமா உணரவந்தது. குயவன் சக்கரத்தின் மீது மண்ணை வைத்துப் பாளை வளைகிறுன்; அது உருவாகி வருகிறது; அவ்வாறு வரும் போதே ஒரு துரும்பை அடியில் அணைத்து அதனை அடியோடு துணித்து விடுவன். உட்பகைவரும் இப்படி உறவுபோல் அனுகி உயிர்க்கேடு செய்து விடுவர்.

தாயோடு பிள்ளை தலைக்கூட விடாமல் குடியைக் குலைத்து உட்பகை கொடுங்கேடு விளைத்து விடும் என்பதை உவமைக் குறிப்பால் ஊன்றி நோக்கி உணர்ந்து கொள்கின்றோம்.

புறத்தே இனிய உறவு போல் தோன்றி அகத்தே கொடிய இறவு சூழும் இந்த வஞ்சப் பகை நஞ்சி னும் கொடியது; நாசம் புரிகின்ற இந்நீசத்தை அஞ்சி நீக்குக.

புறமநட்டு அகமவேர்ப்பார் நச்சப் பகைமை வெளியிட்டு வேறுதல் வேண்டும் கழிபெரும்

கண்ணேட்டு செய்யார் கருவியிட்டு ஆற்றுவார்  
புண்வைத்து மூடார் பொதிந்து.

(நீதி நெறி விளக்கம்)

புண்ணை மூடுவைத்தால் புழுமலிந்து உடல் நாசமாம்; உட்பகையைப் பொதிந்திருந்தால் தயர் மிகுங்கு உயிர்க்கு அழிவாம். நண்ணிய புண்ணை அறுத்து ஆற்றுதல் போல் அண்ணிய உட்பகையைக் கடுத்து வெளிப்படுத்தி விரைந்து ஒழித்து விடுக எனத் தெளித்திருக்கும் இதை விழித்து நோக்குக.

பொருமை குரோதம் முதலிய சிறுமைகள் மனிதரைப் புலைப்படுத்தியுள்ளன; ஆகவே எவரையும் எளிதில் நம்பலாகாது; யாரிடமும் எவ்வழியும் மிக எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

“Man is daily in danger from man.”

[Seneca]

மனிதனிடத்திலிருந்து விளையும் அபாயத்தில் தான் மனிதன் நாளும் இருந்து வருகிறான் என்னும் இது இங்கே உணர்ந்து கொள்ளவரியது. பொல்லாதவரின் அல்லல்கள் அனுகாமல் யாண்டும் ஓல்லையில் ஓர்ந்து விலகி நல்ல மதியூகமாய் வாழுக.

838. ஊடங்கின்ற உட்பகைதான் ஓரளுவே ஆனாலும்  
கோடியினும் மிக்கதுயர் கூட்டுமே—கோடியடுன்  
கூனியால் சீராமன் கோவிழுந்து கொண்டதுயர்  
வானினும் நீண்டதே வந்து. (அ)

இ. ள.

மாறுப்பட்ட உட்பகை ஒரு அனுவே ஆனாலும் அளவிடலரிய அழிகேடுகளை விரைவில் விளைத்துவிடும்; நெஞ்சம் கோடிய ஒரு கூனக்கிழவி செய்த வஞ்சத்தால் அரச திருவை இழுந்து அடிவிபுகுந்து இராமன் அடைந்த துயரங்கள் நெடியவானினும் நீண்டு நின்றன; அந்திலையை நினைந்து புலைகளைந்து நலமாய்வாழுக.

ஒரு சிறு தீப்பொறி ஊரை ஏரித்து விடும்; தளி அளவு நாட்கா உயிரை வதைத்து விடும்; அதுபோல் அனு அளவு பகையார் காலம் நேரும் போது யாரும் மீளமுடியாதபடி கொடிய துயரங்களைச் செய்து குடிகேடுகள் புரிந்து விடும்.

அயோத்தி நகரில் கைகேசி மாளிகையில் மந்தரை என்னும் பேருடைய ஒரு கிழவி இருந்தாள். அதிசயமான சாதுரிய சாக சம் உடையவள்; பேசுவதில் வல்லவள். முதுகில் சிறிது கூன் இருந்தமையால் கூனி என்றே அவளை யாவரும் அழைத்தனர்.

இராமன் இளமையில் ஒரு நாள் அந்தப் புரத்துப் பூஞ் சோலையுள் சிறியவில்லோடு உல்லாசமா உலாவி வந்தான். அங்கே கூனியைக் கண்டான். கிழவியின் வளைந்த முதுகு அந்த அழகஞ்சையை இளங்கண்களுக்கு வியப்பாய்த் தோன்றியது; தோன்றவே கையிலிருந்த மண் உருண்டையை வில்லீல் வைத்து அந்தக் கூனை நோக்கி எய்தான்; குறிதவழுமல் பாய்ந்தது; கிழவி திரும்பிப் பார்த்தாள்; குழுகன் புன்னைக் குரிந்தான். தன் கூனை இகழ்ந்து கேளி செய்தான் என்று கூனி சினந்தாள். சக்கரவர்த் தித் திருமகன் ஆகலால் யாதும் பேசாமல் அடங்கிப் போனன். ஆண்டுகள் பல கழிந்தன; பருவம் எய்திய போது தனது அருமைத் திருமகஞ்சை மணிமுடி சூட்ட வேண்டும் என்று தசரதன் விரும்பினான். வேண்டிய ஆய்த்தங்களை விரைந்து செய்தான். கூனி தெரிந்தாள்; முடிசூட்டு விழா முடியாதபடி செய்ய மூண்டு எழுந்தாள். என் கூனில் தேரித்தவளைக் கானில் தூரத்து வேன் என்று கடுத்து விரைந்து கைகேசியிடம் போனன்; கடுங்கோள் மூட்டினன்; இராமன்பால் பேரன்புடைய அவள் முதலில் கிழவியை இகழ்ந்து வெறுத்தாள்; பின்பு அவள் பேச்சில் மயங்கி உள்ளம் திரிந்து உறுதியாய் மூண்டு இராமனைக் காட்டுக்கு ஓட்டினன். மனையும் தம்பியும் தொடர்ந்து வர அடவியில் அலைந்து அல்லவ் பல அடைந்தான். அற்பமான ஓர் உட்பகையால் அளவிடலிய துயரங்களைத் தான் அடைய நேர்ந்ததை நினைந்த போதெல்லாம் சீவசபாவங்களை இராமன் வியங்து வந்தான். அரசன் என்ற மமதையால் யாரையும் எளிதாக எண்ணி இகழலாகாது எனத்தெளிவாய் எவர்க்கும் சொல்ல நேர்ந்தான். அரசியல் முறைகளைச் சுக்கிரீவனுக்கு உரைக்கும் போது அவ்வீரக்குரிசில் கூறியிருப்பது வித்தக போதனையாய் வினைந்து உலகம் யாண்டும் உய்த்துணர்நின்றது. ஒன்று அயலே வருகின்றது.

சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்றின் நெறியிகழ்ந்து யானேர் தீமை. இழைத்தால் உணர்ச்சி நீண்டு

குறியதா மேனியாய கூனியால் குவவுத் தோளாய!

வெறியன எய்தி நொய்தின் வெந்துயர்க் கடலில் வீழ்ந்தேன்.

(இராமா, கிட்கிந்தா, அரசியல் 32)

சிறியர் என்று எவ்வரையும் இகழாதே; எவ்வுயிர்க்கும் தயர் செய்யாதே; அவ்வாறு செய்யின் வெவ்விய துயரங்கள் விளைந்து விடும் எனத் தனது அனுபவத்தை விளக்கித் தன்னையே சான்றூக எடுத்துக் காட்டிக் கோதண்ட வீரன் இவ்வாறு குறித்திருக்கிறான். குறிப்புகளைக் கூர்ந்து சிந்திக்க வேண்டும். கூனியால் வெந்துயர்க் கடலில் வீழ்ந்தேன் என்றது ஆழந்த பரிதாபமாய் நீண்டு நின்று உலக உள்ளங்களை என்றும் உருக்கியுள்ளது.

சிறுபிள்ளைத்தனமாய் இளையையில் செய்த ஒரு சிறு பிழை அளவிடலரிய துன்பங்களை விளைந்து விட்டதே! என்று உள்ளும் பதைத்து உலகம் அறிய உரைத்தது யாருக்கும் யாதொரு தீமையும் செய்யாமல் மனிதர் உய்ய வேண்டும் என்று கருதியேயாம்.

அரசு குமாரன் என்ற இறுமாப்பே அந்தக் கிழு விஷை எனிதா எண்ணிப் பிழை புரியச் செய்தத; அதனால் முடிதுறந்தேன்; முடிவில்லாத கொடிய துயரங்களை அடைந்தேன்; நீ இப்போது புதிதாய் அரசுதிருவை அடைந்திருக்கிறோய்; அந்தச் செல்வச்செருக்கால் யாரையும் அவமதியாடே; எவருக்கும் இடர் செய்யாதே; எவ்வழியும் இதமே செய்! என்று வான்றவேந்த னுக்கு இம்மான வீரன் மதிநலம் கூர்ந்து போதித்திருக்கிறான். இது உலகிற்கு ஒரு ஞானபோதனையாய் வந்துள்ளது.

சாதித்திமிர், செல்வத்திமிர், கல்வித்திமிர், முதலிய. இந்தப் பொல்லாத்திமிர்களே எல்லாத்துயரங்களுக்கும் ஏதுவாயுள்ளன. அகங்காரம் கருவும் செருக்கு மேட்டிமை என்னும் மொழிகள் அவற்றின் தீமைகளைத் தெளிவாக வெளியே காட்டிக் கொண்டு விற்கின்றன. இழி செருக்கே அழிகேடான பழிதயரங்களுக்கெல்லாம் யாண்டும் காரணமாய் வருவது கருதியுணரவுரியது.

Pride is at the bottom of all great mistakes. (Ruskin)

பெரிய பிழைகளுக்கெல்லாம் மூலமாயிருப்பது செருக்கே என்றால்கின் என்னும் ஆங்கில அறிஞர் இங்ஙனம் குறித் திருக்கிறார். உள்ளத் தருக்கால் அல்லல்களே உளவாம்.

உள்ளே இருந்து கொண்டே எல்லையில்லாத அல்லவ்களை விளைப்பது ஆதலால் இது பொல்லாத பகை என மேலோர் எல்லாரும் எள்ளியுள்ளனர். புறப்பகையிலும் உட்பகையிலும் இந்த அகப்பகை மிகவும் கொடியது. இதனை அடக்கின் அதிசயமாம்.

சுனியைக் கொடிய பகை ஆக்கி இராமனது குடியைக் கெடுத்தது ஆதலால் இதன் கொடுமையும் கடலை மயும் காணலாகும். அல்லது ஒழிந்து விடின் நல்லது விளைந்து வரும்.

பொல்லாப் பகைகள் எல்லாவற்றுள்ளும் இந்த உட்பகை எவ்வழியும் தீயது; இதனைக் கடிந்து ஒழுகுக என அந்தக் கவி அரசனுக்கு இக்கோமகன் சுவையாக அறிவுறுத்தியருளினான்.

839. உள்ளே பகைகொண் டுறவினன்போல் வந்துங்கிற  
கள்ளமுறும் விச்சுவனைக் கண்டவுடன்-பொள்ளனவே  
வெட்டி அமரர்கோன் வீட்டினுண் உட்பகையை  
இட்டியறல் தீதாம் ஒழி. (க)

இ-ள்.

உள்ளே கொடிய பகை கொண்டு வெளியே இனிய உறவினன் போல் கள்ளமாய்வந்த விச்சுவனை இந்திரன் உணர்ந்து உடனே அழித்து ஒழித்தான்; உட்பகை யாண்டும் தீயது; அதனை யாதும் அனுகாமல் அயலே அகற்ற விடுக என்பதாம்.

தனது குடிவாழ்க்கை எவ்வழியும் செவ்வையாய் நடந்து வர யாண்டும் விழிப்போடு பேணி வருபவனே மேலான குலமகனுய் விளங்கி வருகின்றன. சாதாரணமான குடி வாழ்வை விட அரச வாழ்வு அரிய பல கவலைகளையடையது. சிறந்த செல்வங்கள் பெருகி வருந்தோறும் நிறைந்த கவலைகளும் நெடிய பகைமைகளும் நேரே தொடர்ந்து வருகின்றன.

பரந்த தேசத்தின் பாதுகாப்பு அவனிடம் உரிமையாய் அமைந்துள்ளமையால் எங்கும் நன்கு நாடிக் காக்கும் பொறுப்பு அவனுக்குக் கடுமையாய் நீண்டு நின்றது. மதியுகமான ஏச்சரிக்கையோடு மருவிவரும் அளவே அவனது ஆட்சிமாட்சியாய்ப் பெருகி வருகிறது. எவ்வகையிலும் பகைவிளக்கில் விவேகமாயிருப்பவன் வெற்றி நிலையில் விளங்கி நிற்கின்றன.

விச்சுவவுருவன் என்பவன் சிறந்த மதிமான்; அரிய பல கலைகள் பயின்றவன். அசுரகுருவான் சுக்கிரன் போல் இராச தங்திரங்களில் இவன் உயர்ந்திருந்தான். இவனுடைய அறவின் திறத்தை வியந்து தனக்கு மந்திரியாகவும் குருவாகவும் சிந்தனை செய்து இந்திரன் இவனை மருவிக்கொண்டான். அசுரர் மரபினன் ஆகலால் அமரர்பால் இயல் பாகவே பகைமை கொண்டிருந்தான்; அந்த வஞ்சங்கிலையைத் தேவராசன் அறிந்து கொள்ள வில்லை. தன் அரசு நலமுற ஒரு வேள்வி செய்ய விழைந்தான்; மந்திர முறையோடு அதனை விச்சுவனே செய்ய நேர்ந்தான். உள்ளம் கள்ளமாய் ஊறு செய்ய விரைந்தான். தானவர் வரழுவும் வானவர் தாழுவும் கரவாகஅவன் உருச் செபித்து வந்தான். அந்த வஞ்சங்கிலையை இந்திரன் யூகமாயுணர்ந்தான்; உணரவே ஒல்லையில் விரைந்து அவனை உடனே வெட்டி வீழ்த்தினார்.

கைதவக் குரவன் மாயம் கருதிலன் வேள்வி ஒன்று  
செய்திடல் அடிகள் என்னத் தேவர்கட்கு ஆக்கம் கூறி  
வெய்தழுல் வளர்ப்பான் உள்ளம் வேறுபட்டு அவணர்க்கு எல்லாம்  
உய்திறம் நினைந்து வேட்டான் தனக்குமே ஒறுவது ஓரான். (1)

வாக்கினால் மனத்தால் வேறுய் மகம்செய்வான் செயலை யாக்கை  
நோக்கினை ஒதி தன்னால் நோக்கினை குலிச வேலால்  
தாக்கினை தலைகள் மூன்றும் தனித்தனி பறவை யாகப்  
போக்கினை அலகை வாயில் புகட்டினை புலவுச் சோரி. (2)

(திருவிளையாடல்)

நெஞ்சில் பகைமைமண்டி வெளியே நல்லவன் போல் நனு  
கியிருந்த நயவஞ்சகளை அமரர் கோன் அழித்து ஒழித்திருப்  
பதை இவை உணர்த்தி யுள்ளன. கபடமாய்ச் செய்கின்ற  
அவனது செயல் இயல்களைக் குற்போடு கூர்ந்து ஒர்ந்து  
கொண்டான் ஆதலால் ஒதிதன்னால் நோக்கினை என்றார்.  
ஒதினானம். அரியமறைகளை ஒதியுணர்ந்ததனால் விளைந்த யூகம்  
ஒதிஎன வந்தது. யாகத்தில் பகைவனால் நேர்ந்த அபாயத்தைத்  
தனது யூகத்தால் கடந்து மகவான் உய்தி பெற்றிருக்கிறார்.

உய்த்து உணர்கிற புத்திமான் எத்தகைய இடர்களையும்  
விரைந்து நீக்கி வெற்றி பெற்று வருகிறார். கூரிய அறிவு சீரிய

தெய்வீகமுடையது ஆகலால் அதனை யுடையவன் அல்லவ் யாதும் நேராமல் நல்ல சுகத்தை நேரே நன்கு காண்கின்றுன்.

எதிரதாக்காக்கும் அறிவினார்க்கு இல்லை  
அதிரவருவதோர் நோய். (குறள், 429)

பின்னே வருகிற அபாயத்தை முன்னதாகவே யூகமாய் அறிந்து காக்க வல்ல விவேகமுடையவர்க்கு நடுங்கத் தக்க தன் பம்யாதும் நேராது எனத் தேவர் இவ்வாறு குறித்திருக்கிறார்.

எவ்வகையிலும் இடர் நேராமல் செவ்வையாகப் பாதுகாத் துத் தன் சீவியத்தை இனிது நடத்துகின்றவன் எவ்வேறு அவனே யாண்டும் சிறந்த மேதையாய் உயர்ந்து திகழ்கின்றுன்.

மதியூகம் அதியோகம் என்பது பழமொழி. சித்த சுத்தியும் தெளிந்த புத்தியும் தெய்வத்தின் நிலையங்களாயுள்ளன. ஆகவே அவை அமைந்த போது அங்கே அதிசய மகிமைகள் தோன்றுகின்றன. ஞானம் தெய்வத்தின் தானமா யுள்ளது.

“No divinity is absent if prudence is present.”

(Juvenal)

யூகம் உள்ள இடத்தில் தெய்வீகம் உள்ளது என்னும் இது இங்கே உணரவுறியது. அரியமதி பெரிய விதியாய்ப் பேராண்மை புரிகிறது. நல்ல அறிவால் நலம் பல விளைகின்றன.

தனது மேதையால் இந்திரன் ஏதம் நீங்கினான். பகைவகையினரை எவ்வகையிலும் நம்பலாகாது என்று அன்று முதல் அவன் நன்கு தெரிந்து கொண்டான். மயிரை ஒட்ட மழித்தாலும் மறுநாள் அது தலை நீட்டும்; உள்ளத்தின் செயிரும் அவ்வாறே உருத்துவரும். அகத்தில் செயிரோடு தோய்ந்தள்ளபகைவனை முகத்தின் மயிரோடு ஒப்பக் காட்டியது இகலமுண்டு நீண்டு வரும் நிலைமையை நேரே தெரிய என்க.

உள்ள மயிரை ஒழித்தாலும் ஒல்லையது  
மெள்ள முளைத்து மிகுதல்போல்---உள்ளம்  
பகையானார் வஞ்சம் பறித்தாலும் உள்ளே  
தொகையாமே நம்பல் துயர்.

பகைவன் எவ்வளவு பணிந்து தணிந்தாலும் அவனைத் தண்டு வகை நினைந்து நம்பாதே; தகுதியாக உணர்ந்து ஒழுகுக.

840. கல்வி அறிவு கருதும் மதியூகம்

எல்லாம் இனிதா இசையினும்—வல்லவினை  
ஆற்றிவரும் அவ்வளவே அவ்வரசை யாவரும்  
போற்றி வருவர் புகழ்ந்து. (இ)

இ-ள்.

அறந்த கல்வியும் உயர்ந்த அறிவும் தேர்ந்த மதியூகமும் நிறைந்திருந்தாலும் கருமங்களை உரிமையோடு செவ்வையாய்ச் செய்து வருகிற அரசே எவ்வழியும் சிறந்து வரும்; யாவரும் அதனை உரிமையோடு புகழ்ந்து போற்றி உவந்து வருவர் என்க.

அறிவுக்கு உரிய பயன் அறிய வேண்டியதைத் தெளிவாக அறிந்து கொள்வதே உலகவாழ்வில் பல வகை நிலைகள் அறிய வரியனவாய் மருக்கியிருக்கின்றன. அகமுகமாய் உயிரை நோக்கி உண்மையை உணர்வது ஆன்ம ஞானமாய் மேன்மை மிகுந்துள்ளது. வெளிமுகமாய்க் கருமங்களைக் கருதி நோக்கி உறுதி காண்பது உலக ஞானமாய் ஒளி புரிந்து விளங்குகின்றது.

உலக நிலைகளை ஓர்ந்து உறுதி நலங்களை உணர்ந்து தன் வாழ்வை நெறியே நடத்தி வருபவன் நிறைந்த மதியடையலையும் சிறந்து திகழ்கின்றன. கூர்ந்து உணருந்திறம் அறிய பல மனிமைகளை அருளி வருகின்றது. கூர்மையான சிந்தனையளவு மனிதன் சீர்மையானசிறப்புகளைச் செவ்வையா அடைந்துகொள்ளுகிறன.

இயற்கையான யூகம் பயிற்சியால் உயர்ந்து வருகிறது.

கண் எதிரே காண நேர்ந்த பொருள்களை யெல்லாம் ஓர்ந்து நீராக்கி அவற்றின் உண்மையான இயல்புகளைத் தேர்ந்து கொள்வது சிறந்த விவேகமாம். காவியங்களைக் கருதியுணர்வது போல் சிவாசுபாவங்களையும் சீர்மை நீர்மைகளையும் கூர்மையாத் துருவி பறியின் அது அதிசய மதியாய்த் துதி செய்யப் பெறும்.

ஏப்பொருள் எத்தனமைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள், 355)

உயர்ந்த அறிவுக்கு இலக்கணத்தைத் தேவர் இவ்வாறு உயர்த்தியிருக்கிறார். காணநேர்ந்த பொருள் வெளியேனவ்வாறு பற்றால் ரினும் சாரமான அதன் மூலவுண்மையைத் தெளிவாக

அறிந்து கொள்வதே விழுமிய மெய்யறிவாம் எனத் தெளி வு படுத்தியிருக்கிறார். கருதி நோக்குவதில் உறுதி காண வருகிறது.

நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களின் கலவையால் உலகம் அமைந்திருக்கிறது. அகிலவுலகங்களுக்கும் ஆதாரமாய் ஒர் நித்தியப் பொருள் நிலைத்துள்ளது. அந்த உண் மைப்பொருளையே கடவுள் என்று நாம் சொல்லி வருகிறோம். அது எங்கும் நிறைந்துள்ளமையால் மெய்யறிவாளர் எந்தப் பொருளிலும் அதன் இருப்பை அறிந்து கொள்ளுகின்றனர்.

கண்ட இடம்ஸல்லாம் கடவுள்மயம் என்றறிந்து  
கொண்ட நெஞ்சர் நேயம் நெஞ்சில் கொண்டிருப்பது எந்நானோ?  
(தாயுமானவர்)

ஞானிகள் காணும் காட்சியைத் தாயுமானவர் இவ்வாறு காட்டியிருக்கிறார். இது உயர்ந்த தத்துவக் காட்சியாம்; இத்த கைய நிலையை அடையாது போயினும் எப்பொருளையும் நுண் மையா நோக்கி அதன் உண்மையை உணர்ந்து கொள்பவன் உயர்ந்த புத்தி சாலியாய் ஒளிபெற்றுச் சிறந்து விளங்குகிறான்.

The wisest man may always learn something from the humblest peasant. (Senn)

தாழ்ந்த உழவனிடமிருந்தும் சில உண்மைகளை உயர்ந்த அறிஞர் எப்பொழுதும் அறியலாம் என்னும் இது இங்கு அறியவுரியது. நல்ல அறிவு நயங்களை நாடி அறிகிறது.

அறிவு எல்லையில்லாதது; எங்கும் எவ்வழியும் கருதியுணர்ந்து உறுதிகாணவுரியது. இந்தகைய அறிவும் செயலால் உயர் வடைந்து வருகிறது. கண் கண்டது கை செய்யும் என்பது பழமொழி. அறிவும் செயலும் கண்ணும் கையும் போல் மருவியுள்ளன. இரண்டும் கலந்தால் உயர்ந்தபலன்கள் விளைகின்றன.

தொழில் செய்து வரும் அளவுதான் வரம்வு ஒளி மிகுந்து வருகிறது. தன் வாழ்க்கைக்கணையச் சீர்மையாய்ச் செய்து வருவதே ஒருவனது கூர்மையான் அறிவுக்குப் பயனும். கல்வி கற்பது அறிவு வளர; அந்த அறிவு வளர்ச்சி ஆன்ம வளர்ச்சிக்கு அனுசூலமாய் மேன்மை புரிக்கு வர வேண்டும். சீவியத்தை அல்லலுருமல் செய்து கொள்வதே நல்ல கல்வியாம்.

The best education in the world is that got by struggling to get a living. (Wendell philips)

வாழ்க்கை வசதி பெற வருந்தி உழைப்பதால் பெறுவதே இவ்வுலகத்தில் உயர்ந்த கல்வியாம் என்னும் இது ஈண்டு உணர்ந்து கொள்ளத்தக்கது. முயற்சி செய்; அதுதான் உயர்ச்சியான கல்வி; உண்மையான படிப்பு என்று உணர்த்தியிருக்கிறார்.

வினை ஆற்று என்றது அதனால் வினைக்குவரும் மேன்மைகளை நினைவுட்டி நின்றது. அரிய மதியுகம் உரிய கருமங்களோடு ஊன்றிவரின் அது பெரிய யோகமாய்ப் பெருகி இனிய போகங்களை ஊட்டியருஞ்சிறது. காரியம் புரிவதே சீரிய விவேகமாம்.

மதியுகமாய்வினை செய்பவன் அதியுகியாய்உயர்கின்றன்; உயரவே யாவரும் அவனை உரிமையோடு துதி செய்து வருகின்றார். தொழிலில் யூகம் தோய எழிலும் இன்பமும் எப்துகின்றன.

சாண்யில் தீட்டிய கத்தி கூர்மை ஆதல்போல் செயலில் நாட்டிய அறிவு சீர்மையாய்ச் சிறந்து திசழ்கின்றது. அரிய கருமங்களை ஆற்றுபவன் பெரிய அறிஞனைய்ப் பேர் பெறுகிறன்.

"Action is the proper fruit of knowledge" (Thomas)

அறிவின் சரியான கணி கருமே என்னும் இது இங்கே கருதியுணர வரியது. வினையாண்மை வித்தக விவேகமாகின்றது.

The great end of life is not knowledge, but action. [Huxley]

வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள் அறிவு அன்று; செய்கையே எனச் சீவிய நிலையை இது குற்றதுள்ளது.

இவ் அதிகாரத்தின் தோகைக் குறிப்பு.

யூகம் அறிவின் தெளிவாய் அமைந்தது.

அது அரிய காரியங்களை எளிதே செய்கிறது.

தகுதிகளை நாட்டத் தகைமை புரிகிறது.

பகைவகை தெரிந்து நயமாய் ஒழுகுகிறது.

வெளிவேடங்களைத் தெளிவா அறிகிறது.

இகல் களைந்து இனிது வாழ்கிறது.

எதிரிக்கு இடங்கொடாமல் ஏற்றம் புரிகிறது.

உட்பகையை நுட்பமாய் ஓர்ந்து கொள்கிறது.

அல்லல்களை ஒல்லையில் ஒழிக்கிறது.

சீர்மையோடு சிறந்து வாழ்கிறது.

அச-வது யூகம் முற்றிற்று,

# எண்பத்தைந்தாம் ஆதிகராம்.

யு.கி.

அஃதாவது மதியுகம் வாய்ந்த மந்திரியின் நீர்மை. அரிய பல அரசுகாரியங்களை அதியுகமாய் ஆராய்ந்து ஆற்றவல்லவனது ஏற்றம் கூறுகின்றமையின் இஃது எண்டு வைக்கப்பட்டது.

841. கண்போல் அரசுக்குக் காட்சி புரிந்தமைச்சு  
மண்பால் அமைந்து மதிசுரந்து—நண்பால்  
அரிய வினைகளை ஆற்றி நெறியே  
உரியவனைய் நிற்பன் உயர்ந்து. (க)

இ-ள்.

அமைச்சன் அரசனுக்குக் கண்போல் அமைந்து காட்சி கள்புரிந்து அறிவு நலங்கள் சூரந்து உரிமையோடு அரிய கருமங்களை ஆக்கியருளி உலகிற்கு உயர்ந்த நன்மைகளை உதவி நிற்பன்.

மந்திரியின் மாண்புகள் சிந்தனை செய்ய வந்தன.

ஒரு நிலமண்டலத்தை நெறிமுறையே பாதுகாத்து ஆண்டு வருபவன் அரசன் என அமைந்தான். அவனுக்கு எவ்வழியும் உறுதித்தணையாய் நின்று அறிவு நலங்கள் கூறி ஆதரவு புரிந்து நீதி தெரிந்து நெறியே வருபவன் அமைச்சன் என வந்தான்.

மதிநலம் அமைந்து விதிமுறை தெளிந்து ஆட்சி நிலைக்கு உரிய துறைகளை உணர்ந்து மன்னனுக்கு அண்மையில் அமர்ந்து உண்மையாக உதவி புரிபவன் என்னும் குறிப்புகளை அமைச்சன் என்னும் பெயர் உணர்த்தி நிற்கிறது. அரசனுக்கு உரிமையாய் யாண்டும் உதவிபுரிய அமைந்தவன் அமைச்சன் என நேர்ந்தான்.

மந்திரி, அமாத்தியன், உழையன், சூழ்வோன், முன்னேன் எண்ணேன், நூலோன், தேர்ச்சித்தணைவன் முதலிய பல பெயர்கள் அமைச்சனுக்கு அமைந்திருக்கின்றன. யாவும் காரணக்குறிகளால் வந்து அவனது கரும நிலைகளை உணர்த்தி நின்றன.

எண்ணேர் நூலோர் அமைச்சர் மந்திரியர். (பின்கலங்தை)

இங்கல முனிவர் மந்திரிகளை இங்கனம் குறித்திருக்கிறார்.

உறைந்திடு நூலோர் சூழ்வோர் உழையர் மந்திரரே நீதி  
அறிந்திடு முதுவர் முன்னேர் அமாத்தியர் அமைச்சர் நாமம்  
(நிகண்டு)

குறித்துள்ள பெயர்களால் அமைச்சனுடைய குணங்களுக்களையும் அறிவு நிலைகளையும் கூர்ந்து ஓர்ந்து கொள்ளுகிறோம். செய்யும் செயல்களை நோக்கிப் பெயர்கள் பெருஷி வந்துள்ளன.

பெரிய தேச ஆட்சிக்கு உரிய உசாத்தஜையாய் அமைகின்றவனிடம் அரிய பல நீர்மைகளும் சீர்மைகளும் நன்கு அமைந்திருக்கவேண்டும். மதிநுட்பமும் விலைத்திட்பமும் மந்திரியின் சொந்த இயல்புகளாய் வந்த அளவுதான் அந்தநிரசு எந்த வகையிலும் உயர்ந்து யாண்டும் மேன்மையாய் விளங்கும்.

காலம் இடம் வலி முதலிய நிலைகளைக் கருதியுணர்ந்து உறுதி தெளிந்து நாட்டுக்கும் அரசுக்கும் நலம் புரிந்து நெறிமுறை களோடு நீர்மையாய்ச் சீர்மை செய்துவருபவனே சிறந்த மந்திரியாய்த் திகழ்ந்து எவ்வழியும் சீர்த்தியோடு துவங்கிவருகிறான் கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மொண்டது அமைச்சு. (குறள், 631)

இன்ன சீர்மைகள் அமைந்திருப்பவனே மன்னனுக்கு மந்திரியாய் வர வரியவன் எனத் தேவர் இவ்வாறு குறித்திருக்கிறார். அரசுகாரியங்களைக் கருதி ஆராய்ந்து பருவம் தவறுமல்ல முதியோடு ஆற்றவல்லவனே அமைச்சன் என்றதனால் அவருடைய அறிவும் செயலும் நெறியும் நிலையும் அறிய வந்தன.

விதிமுறை தழுவி வினையாண்மையில் வீறு கொண்டபோது தான் அவன் மதிமந்திரியாய் மாண்புறுதின்றன. கண்ணுக்கு அழகு காட்சியில் தெளிவு; எண்ணுக்கு அழகு ஆட்சியில் மாட்சி. மண்ணுக்கு அழகு மன்னவன் மாண்பு.

மந்திரியைக் கண் என்ற மன்னனுக்கு எவ்வழியும் பிசுவ்வையாத் தெளிவுறுத்தி ஒளி செய்து வரும் உரிமை தெரிய வந்தது. கண் ஒளியுடையதாயின் அந்த பணிதன் எதையும் உர்ந்து நோக்கி ஓர்ந்து உணர்ந்து உவந்து வாழுவான்; மந்திரிப்பதிலிடையனையின் அந்த மன்னன் எந்த நிலையையும் எதிர்க்குற்று இனிதுநடந்து தனியுரிமையோடு இன்டமாய் ஆளுவான்.

எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம் என்பது பழுமொழி.

இந்த முதுமொழி பிரதானிக்கும் பொருந்தி வந்துள்ளது உடலுக்குத் தலைபோல் உலகுக்கு பண்ணன் தலைவனுயிருக்கிறார்கள். அந்தத் தலைக்குக் கண்போல் இந்தத் தலைவனுக்கு மந்திரி மருவி யிருக்கிறார்கள். மந்திரி இல்லையானால் அந்த அரசு கண் இழுந்த குருடு போல் கழிந்துபடும் என்பது இங்கே தெளிந்து கொள்ள வந்தது. மதி யூகமுடைய மந்திரிகளைத் தன் கண்களாப் பேணிக் காரியம் புரிந்து வருகிற மன்னன் சீரிய மேன்மைகளோடு சிறந்து யாண்டும் உயர்ந்து திகழ்கின்றார்கள்.

மந்திரக் கிழவர் கண்ணு மக்கள் தன் தாள்கள் ஆகச் சுந்தர் வயிரத் திண்டோள் தோழராச் செவிகள் ஒற்றூ அந்தர உணர்வு நூலா அரசுள்ளும் உருவு கொண்ட எந்திரம் இதற்கு வாயாத் தூதுவர் இயற்றப் பட்டார்.

(சூளாமணி)

அரசுனுக்குக் கண் கால் தோள் செவி வாய் அறிவு இவையாம் என இது சுவையாய்க் குறித்துள்ளது. உருவக சிலைகளை ஊன்றி உணர்ந்து பொருள் நயங்களை ஒர்ர் து கொள்ளுங்கள்.

நல்ல வழி காட்டியா யுள்ள விழிபோல் மந்திரி அமைந்துள்ளதையால் அவனுடைய மதிமொழிக்குச் செவிசாய்த்து மன்னன் விதிமுறையே ஒழுகி வரவேண்டும்; அங்கிலைவழுவின் புலை படிந்து அரசு பல துயாங்களை அடைந்து வருந்த நேரும்.

“கற்ற மந்திரி காட்டவும் காணுது  
பெட்டாங்கு ஒழுகும் பெருமகன் போலவும்  
முறைமையில் தேயும் நிறைமதி நீர்மை.”

(பெருங்கதை, 1-46)

மந்திரியின் மதிமொழியைக் கேளாமல் மனம் போன்படி நடக்கும் மன்னவன் ஆட்சி சந்திரன் தேய்வது போல் தேய்ந்து போம் என இது குறித்திருக்கிறது. ஆட்சி மாட்சியும் வேண்டுமாயின் அமைச்சின் காட்சியை யாண்டும் கருதிலூழுகவேண்டும்.

உள்ளத் தெளிவும் நல்ல நீர்மையும் உள்ளவர் அமைச்சராக அமையின் ஒளி மிகுந்த விழிபோல் அந்த அரசு எந்த வழி யும் இனிதுஇயங்கும்; அங்குனம் இல்லாதது அல்லவாய்மயங்கும்.

கற்றூர் பலரைத்தன் கண்ணைக் இல்லாதான்  
உற்றிடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்  
மரையா துணைபயிரும் மாமலை நாட  
சுரையாழ் நரம்பறுத் தற்று. (பழமொழி)

கல்வியறிவுடைய நல்லமந்திரி இல்லாத அரசு நரம்பு அற்ற  
யாழ்போல் இழிந்து படும் என இது குறித்துள்ளது. கற்றூரைக்  
கண்ணைக் உள்ளவன் உற்ற நிலையில் உயர்ந்து திகழ்கின்றன.

கண் முகத்துக்கு அழுகு; முகம் கண் னுக்கு ஆதாரம். ஒளி  
அமைந்த கண்போல் தெளிவுமைந்த மந்திரி அமையின் மன்னன்  
ஏழில் மிகுந்து விளங்குவான்; அவ்வாறு அமைய வில்லையானால்  
கண் இழந்த முகம் போல் அவன் பொலிசிழந்து மெலிவான்.

கண்னும் முகமும்போல் காட்சி யுயர் அமைச்சம்  
அண்ணல் அரசும் அமைந்துள்காண்டான்னீயதில்  
ஒன்று பழுதுறினும் ஊனமா யீனமுறும்  
நின்று தெளிக நிலை.

இதனை ஈண்டு நன்கு தெளிந்து கொள்ள வேண்டும்.

உவமான உவமேயங்களின் பொருள் நயங்கள் கூர்ந்து  
ஒரந்து கொள்ளவுரியன. ஒளி இல்லாத கண்போல், கண் இல்  
லாத முகம்போல் அமைச்சில்லாத அரசு அவ்வமா யிழிவுறும்.

சந்திரன் இல்லா வானம், தாமரை இல்லாப் பொய்கை,  
மந்திரி இல்லா வேந்தன், மதகரி இல்லாச் சேனை,  
சுந்தரப் புலவர் இல்லாத் தொல்சபை, சுதரில் வாழ்வு  
தந்திகள் இல்லா வீணை, தனம் இல்லா மங்கை போலாம்.

(விவேக சிந்தாமணி)

வானத்துக்குச் சந்திரன், தடாகத்துக்குத் தாமரை,  
வீணைக்கு யானை, சபைக்குப் புலவர், மனைக்குப்புதல்வர், வீணைக்  
அத் தந்தி, மங்கைக்குக் கொங்கை போல் மன்னனுக்கு மந்திரி  
யாம் என்க. எனவே அவனது நீர்மை சீர்மைகள் தெரியலாம்.

ஒளியும் அழுகும் வளியும் மதிப்பும் வாழ்வும் இசையும் இன்  
பழும் ஏற்றமும் முறையே இங்கு நன்கு தெரிய வக்தன.

அரசனது நிலை முழுதும் அமைச்சரால் ஒளி பெற்று வரலால்  
அவர் கண் என எண்ணே நேர்ந்தார். உடம்பு விழியால் ஒளி பெறு  
ங்கிறது; அரசு அமைச்சால் தெளிவுற்று ஏழில்மிகப் பெறுகிறது.

"The light of the body is the eye: if therefore thine eye be single, thy whole body shall be full of light." (Bible)

கண் உடலின் ஒளி; ஆகவே உன் கண் தெளிவாயிருந்தால் உனது தேகம் முழுவதும் ஒளி நிறைந்திருக்கும் என ஏசுநாதர் கூறியிருக்கிறார். உடலுக்குக் கண்போல் அரசுக்கு அமைச்சு.

கண்வழி யாக்கை நடக்கிறது; அதுபோல் அமைச்சுவழி ஆட்சி நடக்கிறது. ஒளி நிறைந்த கண்போல் தெளிவமைந்த அமைச்சரை உரிமை செய்து கொண்டால் அந்த அரசனது ஆட்சி எவ்வழியும் சிறப்பாய் நடந்து இன்பங்களையும் விளக்கும்.

**842. மன்னவன் என்ன மதியுடையன் ஆயினும்**

**அன்னவளேர் மந்திரியை ஆய்ந்துகொளின்—தன்னரசு  
நன்னயமாய் ஒங்கி நலம்பலவும் காணுமே  
பன்னரிய மேன்மை படிந்து.** (2)

இ-ன்.

அரசன் எவ்வளவு அறிவுடையனுயிருந்தாலும் நல்ல மந்திரி ஒருவனை உரிமைத்துணையாக ஆய்ந்து கொள்ளவேண்டும்; அவ்வாறு கொள்ளின் அந்த அரசு அரிய பல நலங்களையடைந்து பெரிய வளங்களோடு உயர்ந்து விளக்கும் என்க.

விரிந்து பரந்துள்ள தேசத்தைச் சிறந்த முறையில் பேணி வருவது அரசனுக்குக் காணியாய் அமைந்தது. அந்தப் பாது காப்புக்கு உரிமையான உறுதித்துணவர்கள் மிகவும் தேவை. அரசியல் முறைகளை நன்கு தெரிந்த உயர்ந்த அறிவாளிகளே அதற்குத் தகுந்தவர்கள் ஆதலால் அவ்வாருண தகுதியாளரைத் தேர்ந்து எடுத்து வேந்தன் பகுதி தோறும் பண்பாற்றிவரின் அந்த அரசாட்சி எவ்வழியும் செவ்வையாய்ச் சிறந்து தேசு மிகுந்து வரும். உரிய வினையாளால் அரிய ஆளுகை நிகழ்கிறது.

அரசியல் அமைச்சனால் அரிய மேன்மையாய்ப் பரசிட வரும் அவன் பான்மை காணுக.

என்றதனால் ஆட்சிக்கும் அமைச்சுக்கும் உள்ள உறவுரிமை உணரலாம். மந்திரியின் தகைமையே மகிபதியின் மகிமையாம்.

ஒரு நாட்டின் ஆட்சி நலமாய் நடந்து வருவது அங்கே வாய்த்துள்ள மந்திரியின் மாட்சியாலேயாம். அலைகடலில் ஒரு கிணறு தோணிக்குக் காற்று எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் நிலவுலகில் நிகழுகின்ற ஆட்சிக்கு மந்திரி. தோணியை இயக்குகின்றவன் சிறந்த திண்ணீயனையிருந்தாலும் உரிமையான காற்று வீசவில்லையானால் அது சரியாய் இயங்காமல் தத்தளித்து நிற்கும்; அதுபோல் அரசை நடத்துகிற மன்னன் வல்லவனு யிருந்தாலும் நல்ல அமைச்சன் இல்லை ஆனால் அந்த ஆட்சி நன்கு சொல்லாமல் அல்லல் அடைந்து அலமந்து மயங்கும்.

மாலமர் நெடுங்கடல் மதலை மாசிலாக்  
காலமைந்து ஒழுகுமேல் கரையும் காணுமே  
நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல்  
வேலவர் ஒழுக்கமும் வேலை காணுமே. (1)

தண்ணீய தடத்தவே எனினும் தாமரை  
விண்ணீயல் கதிரினால் விரியும் வேந்தனும்  
புண்ணீயப் பொதும்பரே புரிந்து வைகினும்  
கண்ணீய புலவரால் அலர்தல் காண்டுமே. (2)

ஒன்றுநன் றெனவுணர்ந்து ஒருவன் கொள்ளுமேல்  
அன்றென ஒருவனுக்கு அறிவு தோன்றுமே  
ஙின்றதொன் றுண்டினி நீதி நூலினால்  
ஒன்றினின் றவருரை உலகம் ஓட்டுமே. (3)

அந்தணர் ஒழுக்கமும் அரசர் வாழ்க்கையும்  
மந்திரம் இல்லையேல் மலரும் மாண்பில  
இந்திரன் இறைமையும் ஈரைஞ் தூற்றுவர்  
தந்திரக் கிழவர்கள் தாங்கச் செல்லுமே. (4)

(குளாமணி)

மந்திரிகளைக் குறித்து வந்துள்ள இவை இங்கே நன்கு சிங்குக்கவுரியன. காயத்திரி முதலிய மந்திரங்களைச் செயித்து நெறி யோடு ஒழுகி வரவில்லையானால் அந்தணர் அவலமாய் அழிந்து போகவர்; அரசியல் மருமங்களைத் தெளிவா அறிந்துள்ள மந்திரி பள்ளாடு அளவளாவி ஆலோசனைகள் செய்யாது ஒழியின் அரசை மாற்றி பாழாம். பேரறிவுடைய இந்திரனும் ஆயிரம் மந்திரிகளைத் தயவிண்யாக்கொண்டு விண்ணுலக ஆட்சியை வியன்து நடத்தி வருபவர்கள்; ஆதலால் மன்னுளும் வேந்தர் சிறந்த மதிமாண்புடைய

ராயினும் தகுந்த மந்திரிகளைத் தக்கதுணையாகப் பக்கம் வைத்துப் பாராள வேண்டும்; அவ்வாறு ஆண்டபோதுதான் அரசு நீண்ட மகிழ்ச்சோடு நிலவிவரும் என்பதை ஈண்டு நாம் உணர்ந்து கொள்கிறோம். மன் அரசோடு விண் அரசு மதிதெளிய வந்தது.

ஆயிரம் கதிருடை அருக்கன் பாம்பினால்  
ஆயிரம் கதிரோடும் அழுங்கக் கண்டுகொல்  
ஆயிரம் கண்ணுடை அமரர் கோனுமாலர்  
ஆயிரம் அமைச்சர்சொல் வழியின் ஆயதே. (சாந்திபுராணம்)

தேவராசனுக்கு ஆயிரம் மந்திரிகள் அமைந்திருந்தனர்; அவர் சொல்வழியே அவன் நல்வழியாய் ஒழுகி வந்தான் என இது உணர்த்தியுள்ளது. நீதிமுறைகளை நெறியே உணர்ந்த அறி வாளிகள் ஆதலால் அமைச்சர் மொழி அரசனுக்கு ஒளி விழியாய் உறுதி பயந்து எவ்வழியும் தெளிவுகளை அருளுகிறது.

நல்ல குடியில் பிறந்து கிலைகள் பல கற்று நிலைவழுவாமல் ஒழுகி வருகிற விழுமியோடையே அரசியல் முறையில் வேந்தன் தழுவி வரவேண்டும். அவ்வாறு வரின் அந்த ஆளுகை எந்த நாளும் செய்வியல் செழித்து எவ்வழியும் சிறந்து விளங்கிவரும். உரிய துணை அரிய மகிழ்ச்சைளை அருளுகிறது.

“பா அல் புளிப்பினும் பகல் இருளினும்  
நா அல் வேதம் நெறி திரியினும்  
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி  
நடக்கின்றி நிலியரோ” (புறம், 2)

பால் புளித்தாலும் பகல் இருண்டாலும் வேதம் ஏதமாய் நிலை திரிந்தாலும் நீதிமுறை பிறழாத மந்திரச் சுற்றத்தோடு மருவி என்றும் நீ இனிது வாழுக எனச் சேரமன்னை நோக்கி முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் பெருமான் இவ்வாறு வாழ்த்தியிருக்கிறார். உயர்ந்த அமைச்சர்களுடைய உண்மை நிலைகள் ஈண்டு உணரவந்துள்ளன. அரிய நீர்மைகள் அமையின் அங்கே அதிசய மேன்மைகள் துதி கொண்டு திகழ்கின்றன.

சிந்தனை உயரின் சீவன் சீருறும்;  
தந்திரி உயரின் தானை தாருறும்;  
மந்திரி உயரின் மன்னன் மாண்புறும்.

இவை இங்கே உண்ணி உணர வரியன.

843. எதிர்வருவ தோர்தல் இறையுயர்வு நாடல்  
முதிர்ப்பயன்கள் ஒங்க முயறல்—மதியுடையார்  
சூழ்ந்துகொள நீதி துணிந்துசொல்ல மந்திரியாய்  
வாழ்ந்துகொள்வார் மாண்பாகு மால். (ந.)

இ-ள்.

பின்னே திகழ்வதை யூகித்து அறிதல், எவ்வழியும் அரசு வைக்கு நன்மையை நாடுதல், சிறந்த வளங்கள் பல நாட்டில் விளைந்து வர முயலுதல், அறிஞர் எவரும் வியக்கு கொள்ளும்படி நீதிகளை ஆராய்ந்து கூறுதல், தீதுகள் நேராயல் செவ்வையாய்ப் பேணுதல் முதலிய சீர்மைகள் மந்திரியின் நீர்மைகளாம் என்க.

மன்னனுக்கு உண்மைத் துணையாய் நின்று ஆட்சியை மாட்சியா நடத்த வரிய அமைச்சன் இன்ன தன்மைகளோடு இசைந்திருக்க வேண்டும்; இவ்வாறு இசைந்த போது தான் அந்த அரசு எந்த வகையும் இசைமிகப்பெற்று இனிது விளக்கும். நல்ல அமைச்சு அமைந்தால் நாடாட்சி எல்லாவழியும் எழிலாய் யாண்டும் தெளிவோடு ஒளிமிகுந்து உயர்ந்து திகழும்.

ஒரு வீட்டுக்குத் தலைவன் போல் நாட்டுக்கு அரசன் அமைந்திருக்கிறான்; அந்தத் தலைவனுக்குத் தலைவிபோல் மன்ன ஊக்கு மந்திரி. மனையாட்டையவள்மனைவி; மந்திரமாட்டையவன் மந்திரி. மந்திரம்=மறைமுறை, ஆலோசனை. பெர் அறிய முடியாத அரிய மறைகளை முறையே அறிந்து சொல்பவன் எவ்வே அவன் மந்திரி என வக்தான். அந்த மதி யூகியால் அரசுமறையாண்டும் பரசு முறையில் வரிசையோடு ஸ்ளங்கி வருகிறது.

மனைக்கு விளக்கம் மனைவி; அரசுக்கு விளக்கம் அமைச்சன். என்பது முதலொழி. இதனால் அவனது அமைதி அறியலாம்.

குடித்தனமும் துரைத்தனமும் ஒழுங்கே உணரவந்தன.

ஒருவனுக்கு எவ்வளவு செல்வங்கள் அமைந்திருந்தாலும் நல்ல மனைவி இல்லையானால் அவனை தாழ்வாம்; அது போல் அரிய பல வளங்கள் நிறைந்திருந்தாலும் உரிய மந்திரி இல்லையானால் அந்த அரசு எந்தவழியும் இழிந்து அவலமாம்.

அரசனுக்குச் சேவி கண் என்பது பழுமொழி.

மதி யூகியான மந்திரியின் அறிவுரைகளைக் கேட்டுப் பருவம் தவருமல் கருமங்களைக் கருதிக் கடைமைகளைச் செய்துவரின் அந்த அரசனது ஆட்சி அதிசய மாட்சிகளை அடைந்து வரும்.

நிகழ்கால நிலைகளையும், வருங்கால வகைகளையும் ஒருங்கே கூர்ந்து உணர்ந்து காரியங்களை ஓர்ந்து செய்வது மந்திரியின் கடமையாய் வந்தது. உறுவதை உணர்வது யூகியின் இயல்பாம்.

மந்திரிக்கு அழகு வருபொருள் உரைத்தல்.

தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை. [நறுந்தோகை]

மந்திரிக்கும் தந்திரிக்கும் உரிய தன்மைகளை ஒரு மன்னன் இன்னவாறு குறித்திருக்கிறான். தந்திரி=சேனித்தலைவன். எதையும் முன்னதாக யூகித்து அறிந்து மன்னனுக்கு நன்னய மாகக் கருமம் புரிவதே மந்திரியின் தருமமாம்; ஆகவே அவனது அதிசய அறிவும் ஆலோசனை நெறியும் குறிப்பும் பொறுப்பும் கெரியலாகும். கூரிய சிந்தனையாளன் சீரிய மந்திரியாகின்றன.

வேந்தன் உளம் அறிந்து வேற்றேர் திறமறிந்து  
ஏந்து குடிகள் இயல்பறிந்து---சார்ந்ததிறம்  
எல்லாம் எதிருணர்ந்து என்றும் இறைக்கிதம் செய்  
நல்லானே மந்திரியாம் நன்கு.

இந்தவாறு மந்திரி மதிக்கப்பட்டுள்ளன்.

நீதிமுறை கோடாமல் நெடியபுகழோடு வேந்தன் நிலைத்து வருவது அமைச்சன் ஆட்சி செலுத்திவரும் அமைதியாலேயாம். அவனது கல்வியறிவு பல்வகை நெறிகளிலும் பரவி நல்ல பலன்களை ஆற்றி வருகின்றது. ஆகவே உலகம் அவனைப்போற்றுகிறது.

வத்தவ தேசத்து மன்னனுடைய முதல் மந்திரி சிறந்த மதி மான். பகைவர்களால் நேர்ந்த அரிய பல அல்லவ்களை எல்லாம் தனது அறிவின் திறத்தால் நீக்கி அரசை எவ்வழியும் செவ்வையாய்ப் பேணி வந்தமையால் அவனை அதிசய மதியூகி என்று உலகம் துதி செய்து வந்தது. உயர்ந்த யூகி என்று சிறந்த பெயரைத் தனி உரிமையாக அவன் இனிது அடைந்து நின்றன். அவனுடைய குணாநீர்மைகளையும் வினையாண்மைகளையும் விநாயங்களையும் வேந்தன் நினைந்து நினைந்து வியங்து மஜிழ்ந்துள்ளன்.

“பொன்று இயற்கைப் புகழுது பெருமையும்  
ஆன்முலைப் பிறந்த வால்நிற அமிர்தம்  
மலைப்பெய் நெய்யொடு தலைப்பெய் தாங்கு  
வீவறுபட்டு ஏகினும் கூறுபட்டு யலா  
அண்பின் அளைஇய நண்பின் அமைதியும்  
அசைவில் தாளை விசைய வெண்குடைப்  
பெருங்கில மன்னர் கருமம் காழ்த்த  
அருமதி நுனித்த அமைச்சின் ஆற்றலும்  
இன்னவை பிறவும் தன்வயின் தாங்கி.”[பெருங்கதை, 2-8]

யூகியைக் குறித்து வந்துள்ள இவை இங்கே யூ.கி த் து  
உணர்ந்து கொள்ளவரியன. தேனும் பாலும் கலந்தது போலக்  
கோனும் இவனும் கலந்து மகிழ்ந்து உலகம் உவந்து வர ஒழுகி  
வந்துள்ளான். இவனுடைய மேதையால் மேதினி பல மேன்மை  
ஈளை அடைந்துவந்தது. வேந்தனுப்பேலானபுகழே மேலினான்.

அரசன் வீர தீரங்களால் விளங்குகிறான்.

அமைச்சன் புத்தி யுத்திகளால் துலங்குகிறான்.

அறிவு தெய்வ ஒனியாடுள்ளமையால் அதனை யுடையவளை  
வையம் வாழ்த்தி வருகிறது. யாவும் அவன்வசமாய் வருகின்றன.

“All countries are a wise man's home,  
And so are governments to some.” (Butler)

“எல்லா நாடுகளும் ஒரு ஞானியினுடைய வீடு ஆகின்றன;  
ஏது போல் அரச ஆட்சிகளும் சில அறிஞர்களுக்கு உரிமையா  
டுள்ளன” என்னும் இது ஈண்டு உணரவுரியது. அரசன் தேசத்  
ருக்கு அதிபதியா யிருந்தாலும் மதியுடைய மந்திரியினுலேயே  
ஏது மாண்படைந்து வருகிறது. யூகம் மருவி வர யோகம் பெரு  
ந்துமிறகு. தக்க அமைச்சைத் தழுவி மிக்க மேன்மை பெறுக.

8.14 உற்ற அரசுக் குறுதுணையாய் ஓர்ந்துலகம்  
சுற்றி அறிந்து தொழில்செய்து—பற்றினின்ற  
நாட்டிலுள்ளார் எல்லாரும் நன்கு பயன்காணக்  
காட்டல் அமைச்சன் கடன். (ச)

இ-ள்.

கன்னுடைய அரசனுக்கு உறுதித்துணையாய் அமர்ந்து,

எகையும் கூர்ந்து ஓர்ந்து, உலகத்தை சுற்றி உணர்ந்து, காட்டி வூள்ள குடசனங்கள் யாவரும் சுகமே வாழ்ந்துவரத் தேர்ந்து செய்து வருவது அமைச்சின் உரிமையான கடமையாம் என்க.

தன்னிலைமையையும் கடமையையும் கவனமாக் கருதிச் செய்து வரும் அளவே ஒருவன் தலைமையுடையனுப்த் தழைத்து வருகிறுன். உயர்ந்த பதனியில் உள்ளவன் தனது உரிமையைக் கருதிச் செய்யவில்லையானால் இழிந்துபட நேர்கின்றான். அவ்வாறு இழிவுநேராமல் தெளிவோடு விணைபுரிந்து வருபவன் தேசத்துணை வனுப்ச் சிறந்து உயர்ந்து யாண்டும் தேசு மிகப் பெறுகின்றான்.

அரசு காரியங்கள் பலவகையிலும் பரந்து விரிந்தன; யாவும் பருவம் அறிந்து செவ்வையாய்ச் செய்யவுரியன; எவ்வழியும் விழிப்போடு பேணத் தக்கன; அத்தகைய விணைகளுக்கு உத்தமத்துணையாய் அமைந்துள்ளவனே வித்தக மந்திரியாய் விளங்கி விற்கின்றான். கூரிய அறிவு காரிய விளைவைக் காட்டி வருகிறது.

தேச மக்களுடைய வாழ்வு முழுவதும் ஆட்சி முறையில் அமைந்துள்ளமையால் அந்தக் கருமங்களின் காட்சியில் மிகவும் தேர்ச்சி அடைந்து அமைச்சன் யாண்டும் தெளிவு கொண்டு நிற்க வேண்டும். விணைத்திட்பம் விவேகத்தின் நுட்பமாம்.

நேர்ந்த விணைகளை எல்லாம் நேரே நுனுகி அறிதல், விணையாளரை ஏனி எகையும் கூர்ந்து செய்தல், ஓர்ந்து உணர்ந்ததை அரசனிடம் உறுதியாயுரைத்தல், கருமமே கண்ணைய் எவ்வழியும் கவனித்து வருதல் அமைச்சின் தருமங்களாய் மருவியுள்ளன. அறிவின் தெளிவு அரிய பல விணைகளை ஆற்றியருளுதலால் அது மந்திரிக்குச் சொந்தவுரிமையாய் முந்து வந்து முதன்மை தந்தது.

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்

சொல்லலும் வல்ல தமைச்சு. (குறள், 634)

அமைச்சனுக்கு உரிய செயல் இயல்களைத் தேவர் இவ்வாறு குறித்திருக்கிறார். தெரிதல் தேர்தல் செய்தல் சொல்லல் என்றது யுத்தியும் யூகமும் விணையாண்மையும் சொல்வன்மையும் உய்த்துணை வந்தது. அறிவுஆற்றல்கள் அரசை ஆளுகின்றன.

தன் அரசனுக்கும் குடிகளுக்கும் நாட்டுக்கும் நன்மை யான வழிகளையே யாண்டும் நாடுச் செய்யும் தன்மையும் வன்

கொமயும் உண்மையான அமைச்சனிடம் ஒளி வீசி வருகின்றன.

அறிவதும் செயலும் மொழிவதும் அரசர்க்கு  
ஆக்கமே குறித்தன வாகும்

திறமைநன் றறியா அரசருக்கு உறுதி  
செப்பலும் செய்வன வேனும்

உறுமல கியற்கைக் கொத்திடின் செயலும்  
ஒருவினைக்கு இயைந்தபல் செயலுள்

நிறுவுவது ஒன்றால் வாய்ப்பளஞ் ஞான்றும்  
நிகழ்த்தலும் அமைச்சருக்கு இயல்பாம். [1]

மிகைவினை வரினும் அசைவுறு வன்கண்  
விழுக்குடி காத்தல் ஆள் வினை நூல்

வகையுறச் சூழ்ந்து விடுவன விடுத்து  
வகுப்பன வகுத்திடல் வேண்டின்

பகைவர்தம் துணையைப் பிரித்தல்தம் மிடத்துப்  
பயின்றவர் பகைவர்பால் புகாமல்

தகையுறச் செய்தல் பிரிந்தவர் தம்மைத்  
தம்மொடு பொருத்தலும் அமைச்சாம். [2]

சுருக்கிமெய் விளக்கி இனிமையும் பயனும்  
தொகுத்துஅய லார்மொழிக்கு இடையாத்  
ஒருக்கிளர் மொழியைச் சோர்வற அவைக்கண்  
செல்லுமாறு அஞ்சதல் இன்றி

புரைக்கவல் லவரே அமைச்சர்கள் ஆவர்  
உறுமறை பிறழ்தசப் பலவாய்

பிரிக்கவல் லவரும் கற்றது விளங்க  
விரிக்கமாட்டாரும் மெல்லியரே. [3]

(அ) பொருள்பயங் திடினும் அறம்புகழ் பயவாப்  
புரைபடு வினைன்றும் புரியார்;

(ஆ) மருளின்மற்று ஒருகால் புரியினும் இரங்கார்;  
வையகத்து ஏனையோர் போல

(இ) முழுது குரவர் கற்புடை மகளிர்  
இளமகவு இவர்பசித் திடினும்

(ஈ) பொருமிதப் படாத வினைசெயார் உலகு  
பேணுஙர்க்கு ஏமஞ்செய் அமைச்சர். [4]

துணிவுறும் அளவும் சூழ்ந்துபின் இராது  
 சூழ்வினை பொருந்தும்வாய் எல்லாம்  
 தணிவற முடித்தல் அதுதகா தாயின்  
 தருபொருள் வினையிடம் காலம்  
 அணியுறு கருவி ஐந்தும் ஆய்ந்து இகலை  
 அடர்த்தல் ஒட்டலர்க்கழி வுறுங்கால்  
 பணிவுசெய் தேனும் காத்தல்முத் தொழிலும்  
 பண்புடை அமைச்சர்தம் தொழிலே.

[5]

(விநாயகபுராணம்)

உயர்ந்த மந்திரிகளுடைய குணங்வங்களையும் செயல்நிலை களையும் இவை வரைந்து குறித்துள்ளன. பொருள் வகைகளைக் கூர்ந்து உணர்ந்து அறிவுமைதிகளைத் தேர்ந்துகொள்ளவேண்டும்.

கல்வியறிவோடு அரிய பல பண்பாடுகளும் இயல்பாக அமைந்தவரே பெரிய இராச தந்திரிகளாய்ப் பேர் பெற்று வருகின்றனர். சுமந்திரன், சுத்திய கீர்த்தி, தருமதத்தன், யூகி, உருமண்ணுவா, வயந்தகன், சேமன், சுச்சுதன், கருணாகரன், பட்டி, சந்தகன், சாமந்தகன், சுமதி முதலிய மந்திரிகள் எல்லாரும் உத்தம குணசிலர்களாய் ஒளி பெற்றுள்ளனர். புகழ் எல்லாம் புண்ணிய நீர்மைகளில் கண்ணியமாய்ப் பொலிந்து விளைந்தன.

தன்னலம் கருதாமல் மன்னனுடைய ஆட்சிக்கு மாட்சிமை புரிந்து மாநிலத்தைப் பேணி வந்தவரே மகிமையாளராய்க் காணவந்தனர். தரும நீதிகள் தழுவி வந்தமையால் பெருமைகள் பெருகி வந்தன. நெறிமுறைகளின் அளவே நிலை உயர்கின்றது.

ஆங்கில அறிஞரான பர்க்(Burke)என்பவர் சிறந்த அரசியல் நிபுணர்; உயர்ந்த பேச்சாளி. இராச சபையில் ஒருமுறை அவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது “உண்மையான மந்திரிக்கு அழகு என்ன?” என்று சிலர் நன்னயமாய் வினாகினர். அதற்கு அவர் உடனே பதில் சொல்லியது அயலே வருகிறது.

“What morality requires, true statesmanship should accept.” [Burke]

“நீதிமுறையின் நெறியை உரிமையோடு உவந்து கொள் வதே உண்மையான அமைச்சரம்” என இவ்வாறு அவர் உரைத்தருளினார். நியாயம் நிலைத்துவர அரசு செழித்து வருகிறது.

845. மதங்கொண்ட மால்கரியை வன்பாகன் நோக்கி  
இதங்கொண் டியற்றும் இயல்பே—கதம்கொண்ட  
வேந்தை அணைத்து விறல்மங் திரியுலகம்  
ஏந்த நடத்தும் இனிது. (ஞ)

இ-ன்.

மதம் கொண்ட பெரிய மதயானையைப் பாகன் இதமா அடக்கி நடத்தல் போல் சினம் கொண்ட வேந்தனை நயமா ஶ ணைத் து இணக்கி ஆட்சியை மாட்சியோடு மந்திரி நன்கு செலுத்தி எங்கும் இதம் புரிந்து வருவன் என்க.

அமைச்சத் தொழில் அரிய பல பொறுப்புகள் உடையது. அரசனுக்கும் குடிகளுக்கும் நடுவு நின்று எவ்வழியும் செவ்விய ணய் அவன் வினைகள் புரிய வேண்டும். உலகத்தலைவன் என்ற பெருமிதம் அரசனிடம் இயல்பாகவே பெருகியிருத்தலால் அவ ஹ்ரூ அனுகியிருந்து கருமங்களை இனிமையாக நடத்துவது மிகவும் கருமையான நிலையாம்; கரும வீரம் அதில் மருவியுளது.

குலச்செருக்கு, செல்வச்செருக்கு, அதிகாரச்செருக்கு வீரச்செருக்கு முதலிய செருக்குகள் எல்லாம் பெருக்கமாயுள்ள ணன்னன் பால் மன்னியிருந்து வினைகள் புரிந்து வருவது மந்திரி யின் இங்கிதமான சாதுரிய சாகசங்களை நன்கு விளக்கிவரும்.

யானை மதம் கொண்டு மருண்டு வெருண்டு இடர் செய்ய ஹ்நர்ந்த போது கைதேர்ந்த பாகன் அதனை அடக்கி மடக்கி ஹந்தியே நடத்துவன்; அதுபோல் அரசன் களிப்பு மீதுர்ந்து முறை கடந்து சென்றால் இடி த் து அறிவு கூறி அமைச்சன் அவனை வசப்படுத்தி ஆட்சியை நடத்தியருளுவான்.

செவிசுடச் சென்றாங்கு இடித்தறிவு மூட்டி  
வெகுளினும் வாய்வெரி இப் பேரா---கவிழ்மதத்த  
கைம்மா வயத்தே பாகுமற்று எத்திறத்தும்  
அம்மாண் பினவே அமைச்ச. (நீதிநெறி விளக்கம்)

மதயானையைப் பாகன் வசப்படுத்தல் போல் மன்னை ஹந்திரி இணக்கி நடத்துவன் என இது உணர்த்தியுள்ளது.

அரசன் உல்லாச போகியாய் உவந்து வீரகம்பீரமாயிருப் பிரவன் ஆதலால் யானை என நேர்ந்தான். அவனைத் தனது ஞான

விநயங்களால் நல்லவழிகளில் பழக்கி நாட்டுக்கு நன்மை செய்து வரும் படி நீதிமுறைகளை மெல்ல எடுத்துக்காட்டி மேன்மை புரிந்து வருவது மந்திரியின் பான்மையாய் வந்தது.

மந்திரி மதியுகம் வாய்ந்து நல்லவனையிருந்தால் அந்த அரசு எந்த வகையிலும் செழித்துத் தழைத்துச் சிறந்து விளங்கும். அமைச்சன் அவ்வாறு அமைய வில்லையானால் அவ்வரசு செவ்வையாய்ச் சிறந்து திகழாது. சேர்ந்த மந்திரியின் சிந்தையின் படியே அரசும் ஆட்சியும் வரிசையாய் நேர்ந்து வருகின்றன-

தீயவனும் மந்திரியால் நல்வேந்தும்  
தீவேந்தாம்; தீமை இல்லாத  
தூயவனும் மந்திரியால் தீவேந்தும்  
நல்வேந்தாம் தொடர்ச்சிபோல  
ஆயநெறி மன்னவரால் அமைச்சரும் அப்  
படியாவர் ஆத லாலே  
நேயவிவே கத்தமைச்சன் உண்டாகில்  
எப்பயனும் நிருபர்க் குண்டாம்.

(1)

மன்னவன்னப் படியுலகில் மன்னுயிரும்  
அப்படியாம்; மகிமை தானும்  
நன்னாடுவு நிலைமையுமெய்ஞ் ஞானநூல்  
தெளிந்தவர்க்கே நண்ணு நிற்கும்;  
அன்னதுகற் றிலர்ன்னில் அரசர் அமைச்  
சர்கள் என்போர் அபத்த ராகும்  
இன்னகலை இலதாகில் எனக்கு இரையாய்  
இளமைநலம் இழந்தீர் இன்றே. (வாசிட்டம்)

கற்கடி என்னும் ஒரு ஞான யோகி இன்னவாறு கூறி யிருக்கிறார்கள். உரைகளில் மருவியுள்ளன ஓர்ந்து உணரத்தக்கன.

மந்திரிக்கும் மன்னனுக்கும் உள்ள உறவுரிமைகளையும் சார்பின் சால்புகளையும் இங்கே நன்கு தெளிந்து கொள்கிறோம். அமைச்சன் விவேகி ஆனால் அந்த அரசுக்கு அரிய பல நலங்கள் எளிதே உளவாம் என்றது பதியுகத்தின் மாட்சியை உணர்ந்து கொள்ள வந்தது. அறிவுநலம் ஆட்சிக்கு அதிசய நிலையாம்.

உண்மையான ஞானத்தெளிவு அமைந்த பொழுது தான் மன்னும் மந்திரியும் பணிவும் பண்பும் வாய்ந்து உலகம் நலமுற்

ஒளி புரிந்து வருவார் எனத் தெளிவான மொழிகளில் அவள் வெளியிட்டிருக்கிறார்கள். மதிநலம்மகிதலத்தைமாண்புறுத்துகிறது.

ஞானம் என்பது அறவு யூகம் விவேகம் முதலிய எவற்றையும் உயர்ந்தது. அதனையடையவன் எதனையும் தெளிவாக உணர்ந்து கொள்கிறார்கள். தனது நிலைமையையும் கடமையையும் நன்கு தெரிந்து எங்கும் நேர்மையாய் நீதிமுறைகள் புரிகின்றார்கள்; உயிர்களுக்கு இரங்கி உதவிகள் செய்கின்றார்கள்; வாய்மை தூய்மை நிறை பொறை முதலிய புனித நீர்மைகள் யாவும் அவனிடம் இனிதமைந்து எவ்வழியும் இதம் புரிந்து நிற்கின்றன.

“The wise man is also the just, the pious, the upright, the man who walks in the way of truth. [Zochler]

“ஞானவான் நீதிமானையிருக்கிறார்கள்; நல்ல பத்திமானைய் நிற்கிறார்கள்; நேர்மையாளனைய் நிலவுகிறார்கள்; சத்திய நெறியில் நடக்கிற உத்தமனைய் ஒளிர்கிறார்கள்” என ஸாக்லர் என்னும் ஜெர்மன் தேசத்துப் பெரியார் இங்ஙனம் கூறியிருக்கிறார்.

நித்திய உண்மையை நேரே தெளிந்து கொள்வதால் ஞானம் அற்புத சோதியாயுள்ளது. அதனை உரிமையோடு மாருவி நின்றவனிடம் தெய்வத் தேசு தெளிவாய் வீசுகின்றது.

The intellect of the wise is like glass; it admits the light of heaven and reflects it.” (Hare)

“தெளிந்த ஞானியின் அறவு பளிங்குக் கண்ணேடு போல் உள்ளது; தெய்வ ஒளிதோய்ந்து அது திவ்வியமாய்த்திகழ்கிறது” என்னும் இது இங்கே நன்கு சிந்தித்து உணர வரியது.

கலையறவோடு மெய்யணர்வு தோய்ந்த அமைச்சனே வெய்ய வேந்தனை வணக்கிச் செய்ய நெறிகளில் செலுத்தி வையம் நலமுற வழிமுறைகளை வசூத்து அருளுகிறார்கள். உடலின் கறுகளை உணர்ந்த உயர்ந்த மாருத்துவன் போல் உலக நிலைகளை நாக்கு அறிந்த அவன் இடர்களை நீக்கி இதம் புரிந்து வருகிறார்கள்.

வீரமுடைய அரசன் உலகை நேரே ஆளுகிறார்கள்; ஞானமுடைய அமைச்சன் அவனுக்கு நயமா வழிகாட்டி ஒளி நீட்டிவாழுகின்றார்கள். வேந்தன் மேன்மை சித்தக மந்திரியால் விளங்கி வாழுகிறது. மதியூகமும் மான வீரமும் மகிழைகள் புரிகின்றன.

846. விதிமுறைகள் தேர்தல் விநயமொடு பேசல்  
அதிமதி நுட்பங்கள் ஆய்தல்—மதிநலங்கள்  
வேந்துக் கிணிது விளக்கல் வினைபுரிந்தே  
ஏந்தல் அமைச்சின் இயல்பு (கு)  
இ-ன்.

அரசுக்கு உரிய விதிநியமங்களைத் தெளிவாக அறிதலும், யாரிடமும் விநயமாய்ப் பேசுதலும், காரியங்களை யூகவிவேகமாய் ஆராய்தலும், அரிய அறிவு நலங்களை வேந்தனுக்கு நன்கு விளக்கலும் நயம் புரிதலும் அமைச்சனுக்கு உரிய இயல்புகளாம்பன்க.

உலக நிலைகளைப் பலவகைகளிலும் கூர்ந்து ஓர்ந்து காரியங்களைக் கருதிச்செய்து வருவது கருமத்தலைவனை மந்திரிக்கு உரிய கடமையாய் அமைந்தது. கல்வியறிவும் சீலமும் கலந்து வந்த பொழுது தான் மனிதன் புனிதனுயோயர்ந்து விளங்குகிறான். அரிய பெரிய உண்மைகள் அவனுக்குத் தெளிவாய்த் தெரிய வருகின்றன. இனிய இதங்களை எவ்வழியும் செய்கிறான்.

நாட்டு மக்கள் சுகமாய் வாழும்படி வழிகாட்டியாய் வந்துள்ள மந்திரி முதலில் தன்னைப் புனித நிலையில் வைத்து இனிது வரழுவேண்டும்; அவ்வாறு வாழுகின்றவனே அவனியைச் செவ்வையாக ஆளுகின்றவனுயோயோடு திகழுகின்றான்.

ஜயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்  
எய்துவது எய்தாமை முற்காத்தல்---வைகலும்  
மாறுஏற்கும் மன்னர் நிலையுணர்தல் இம்முன்றும்  
வீறுசால் பேரமைச்சர் கோள். (திரிகடுகம், 61)

பொறுகளை அடக்கி நெறியே ஒழுகுதல், நாட்டுக்கு நேருகிற இடையூறுகளை முன்னதாக நாடி நீக்குதல், பகை அரசர்களுடைய நிலைகளை உணர்தல் ஆகிய இவ்வகைகள் உயர்ந்த அமைச்சருடைய தகைமைகள் ஆம் என நல்லாதனார் இங்ஙனம் குறித்திருக்கிறார். ஒழுக்கமும் காப்பும் உணர்வும் விழுப்பங்களை விளைத்தருந்தலால் அவை ஈண்டு விழி தெரியவந்தன.

அரசனது பரிபாலனமுறை அமைச்சனுடைய அறிவிலே இரும் ஆள் விளையாலும் சரியான நிலையில் உயர்ந்து வருகிறது,

குதிரைகளை நெறியே நடத்தும் சாரதி போல வினையாளர்களை அமைச்சன் முறையே செலுத்தின் ஆட்சித்தேர் காட்சிக்கு இனிதாய்க் கவிஞர் சுரந்து வரும். அரசனும் மாட்சிமையாய் விளங்குவான். விதிநியமங்களால் வேந்தன் விழுமியன்றுப் பிகழ்வு; மதியூகங்களால் மந்திரி மகிமையறுகின்றன.

விதிமுறை தொத வேந்து, விறல்சேர்  
ததியறிந்து சாராத தானை,---மதியூகம்  
இல்லாத மந்திரி, இம்முன்றும் என்றுமே  
பொல்லாத தாகும் புனிக்கு.

வேந்தனும் தானையும் மந்திரி யும் இன்னீர்மைகளோடு இசைந்திருக்கவேண்டும்; இல்லையானால் உலகத்துக்கு அல்லாம்ன இதுஉணர்த்தியுள்ளது. உண்மைநிலைகள்உணரவுரியன.

தக்க நீர்மைகள் சார்ந்த அளவுதான் எவரும் மிக்க மேன் மைகள் அடைய நேர்கின்றனர். அரிய காரியங்களைச் செய்ய வரியவர் பெரிய சீர்மைகளை இயல்பாகவே மருவி வருகின்றனர். குணமும் செயலும் மணமும் மலரும் போல் மலர்தலையுல யால் மலர்ந்து பலவகை நிலைகளிலும் கமழுந்து திகழ்கின்றன.

உற்ற சூழல்களையும் உரிய நிலைகளையும் கூர்ந்து ஓர்ந்து பீதச காரியங்களை எவ்வழியும் செவ்வையாக அமைச்சன் பீதய்வேண்டும் ஆதலால் அதற்கு வேண்டிய வினைமும் விரேவுகளும் அவனிடம் விழுமிய நிலையில் கெழுமி விளங்குகின்றன. கூர்மையான அறிவால் எல்லாச் சீர்மைகளும் ஒருங்கே எளவாகின்றன அல்லல்களை நீக்கி அது அதிசயம் அருளுகிறது.

அறிவு அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்  
உள்ளழிக்க லாகா அரண். (குறள், 421)

குற்றம் குறை கேடுகள் நேராமல் அரசனை உரிமையோடு பாதுகாக்க வல்லது அறிவே; வலிய பகைவராலும் வெல்ல முடியாத அரிய கோட்டையாகவும் அது நன்கு மருவியுள்ளது எனத் தேவூர் இவ்வாறு அறிவின் மகிமையை அறிவித்திருக்கிறார்.

இத்தகைய அறிவு பயிற்சியால் உயர்ச்சியடைந்து அமைச்சரவிடம் உரிமையோடு அமைந்திருத்தலால் எத்தகைய காரியங்

கனையும் அவன் எனிடே முடித்து விடுகிறான். சிறந்த மதியுகம் எவ்வழியும் உயர்ந்த வழிகாட்டியாய் ஒளி நீட்டியுள்ளது.

"No other protection is wanting, provided you are under the guidance of prudence." (Juvenal)

“விவேகத்தின் வழி யே நீ ஒழுகுவாயானால் வேறு ஒரு பாதுகாப்பு உணக்கு வேண்டியதில்லை” என்னும் இது ஈண் ④ உணரவுரியது. கூரிய முன்னறிவு சீரிய நன்மைகளை அருளுகிறது.

இதும் உடையவன் எதையும் எதிர்நோக்கி வேகமாய் உணர்ந்து கொள்ளுகிறார்கள்; கொள்ளவே அல்லவ்களை நீக்கி நல்லவைகளை ஆக்கி வல்லவனுகிறார்கள். செய்யும் விளைகளே சீர்த்தி களை விளைத்து எவ்வழியும் சிறப்புகளை அருளுகின்றன.

தன்னிலையும் தாழாத் தொழில்நிலையும் துப்பெதிர்ந்தார்  
இன்னிலையும் ஈடு-ல் இயல்நிலையும்---துன்னி

அனந்தரின் து செய்வான் அரசமைச்சன் யாதும்

பிளங்குதறியும் பேராற்ற வான். (சிறுபஞ்சஸு)

“**ముఖ్యమైన విషయాలలో అప్పటికే కూడా కొన్ని విషయాలను నిర్ణయించాలని ఆశించాలి.**”

விய நிலைகளையெல்லாம் அளந்து ஆராய்ந்து எதையும் பகுத்து உணர்ந்து எவ்வகையும் செவ்வையாச் செய்ய வல்லவனே அமைச்சன் ஆவான்னக் காரியாசான் இவ்வாறுகூறியிருக்கிறார்.

கூரிய யூகமும் காரிய விவேகமும் கூடிய பொழுது அங்கே சீரிய மேன்மைகள் சேர்ந்து நிற்கின்றன. இத்தகைய தன்மைகளை இயல்பாக எப்தியுள்ளவர் உத்தம மந்திரிகளாய்யர்ந்துதிகழ்கின்றார். அவ்வித்தகரால்வேந்து விளங்கிவருகிறது.

847. எத்துணைய மாட்சிகள் எப்தி இருந்தாலும்

ஒத்த அமைச்சருவன் இல்லையேல்—பொதுயியல்  
வேந்தாட்சி வீணைய் விளியும் விழியில்லான்  
போந்த படியாம் புலை. (1)

१-८

அரசன் எவ்வளவு மாண்புகளை அடைந்திருந்தாலும் செவ்விய மந்திரி ஒருவன் இல்லை ஆனால் அந்த ஆட்சி விழியில்லான் வழி நடத்தல் போல் வீணே இழிந்து படும் என்க.

ஒரு கருமத்தைச் செய்ய நேர்ந்தவன் அதற்கு உரிய கருவி களைத்துருவி ஆராய்ந்து கொள்ளுகிறான். சாதனம் இன்றி எதையும் யாரும் சாதிக்க இயலாது. நிலத்தைப் பண்படுத்த நேர்ந்த உழவன் முதலில் ஏர் மாடு ஆள் முதலிய சாதனங்களைச் சேகரித்துக்கொள்கிறான். ஒரு தேசத்தை ஆள அமைந்த வேந்தன் தனக்குத் துணையாகநல்லமாங்கிரிகளைமருவிக்கொள்வதுமரபாய்வந்தது.

துற்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம் என்பது பழுமொழி.

மந்திரி நல்லவனுயில்லையானால் அந்த அரசு அல்லவ் பல அடையும் என்பதை இதனால் அறிந்து கொள்ளுகின்றோம். கெடு மதியாளன் மந்திரியாய்வரின் படுபழிகளும் அடுதுயர்களும் விட்டது ஒங்கி எவ்வழியும் இழிவாய் அரசுபாழாய் விடும்.

மந்திரிக்கு வேண்டிய தகுதிகளுள் நல்லபுத்தி எல்லாவற்றிலும் மேலானது. பிறவுயிர்கள் நலமாய் வாழ்ந்து வர நாடுவருவதே நல்ல புத்தியாம். அத்தகைய புத்தியுடையவனே உத்தமமந்திரியாவன்; எத்தகைய நிலையிலும் இதமே புரிவன்.

ஒருவன் சித்தம் நல்லது ஆயின் அங்கே புத்தியும் நல்லதாம். மக்கள் இனம் தக்கவகையில் மிக்க சுகமாய் வாழ்வேண்டும் என்று கருதுவரின் அந்த உள்ளம் பெரிய மகிமையுடையதாம். அவ்வாறு அமைந்த செவ்விய உள்ளம் உடையவரே சீரிய மேலோராய்ச் சிறந்து திகழ்கின்றார். அவர் எவ்வழியும் அரசுக்கு இதமே கூறி யாண்டும் நலமே செய்து வருவார்.

“மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்

மன்று அறி உள்ளத்துச் சான்றோர்.” (பதிற்றுப்பத்து, 72)

சேரலிரும் போறை என்னும் சேரமன்னனுடைய மந்திரிகளை இது குறித்துவந்துள்ளது. மன்பதையை அன்போடு காத்து வருப்படி மன்னனுக்கு இதமாய் அவர் அறிவு கூறியிருக்கின்றார். என்று அறி உள்ளத்துச் சான்றோர் என்றதனால் அவருடைய பழுகலமும் மன நிலையும் விதிமுறையும் மேலான நெறியில் ஸுமூலாங்கள் விழுமிய சால்பும் தெளிவாய்த் தெரிய வந்தன.

(இ) தகைய உத்தம அறிவாளிகளை உறவுரிமையாத் தழுவிக் கிடைக்க வேண்டுமானால் அரசனும் வித்தக மேதையாயிருக்க விரும்பும். ஒத்த அறிவே உரிமையை உவங்து கொள்கின்றது.

"wise kings generally have wise counsellors; and he must be a wise man himself who is capable of distinguishing one."

[Diogenes]

"விவேகமுள்ள அரசர் மதியுகமான மந்திரிகளை அடைங்கு கொள்கின்றனர்; சிறந்த ஒரு விவேகியைத்தெரிந்து எடுக்கவுரிய வன் உயர்ந்த யூகி யாயிருக்கவேண்டும்"; என்னும் இது ஈண்டு உணர்ந்து கொள்ளவுரியது. அரியமதி உரியமதியை மருவுகிறது.

மகா மேதையான தசரதன் சிறந்த மதியுகிகளை மந்திரிகளாக மருவி யிருந்தான். அந்த அமைச்சர்களுடைய நிலைமை தலைமை நீர்மை சீர்மைகளுள் சில அயலே காணவருகிறோம்.

குலமுதல் தொன்மையும் கலையின் குப்பையும்  
பலமுதல் கேள்வியும் பயனும் ஏத்தினார்  
நலமுதல் நலியினும் நடுவு நோக்குவார்  
சலமுதல் அறுத்து அரும் தருமம் தாங்கினார். (1)

நல்லவும் தீயவும் நாடு நாயகற்கு  
எல்லையின் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்  
ஒல்லைவந்து உறுவன உற்ற பெற்றியின்  
தொல்லைநல் வினைனை உதவும் சூழ்சியார். (2)

உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள்உணரும் கொளார்;  
மற்றது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும்  
பெற்றியர்; பிறப்பின் மேன்மைப் பெரியவர்; அரியநூலும்  
கற்றவர் மாணம் நோக்கின் கவரிமா வணைய நீரார். (3)

காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரியக் கற்ற  
நூலுற நோக்கித் தெய்வம் நுனித்தறம் குணித்த மேலோர்;  
சிலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்து கொண்டு  
பால்வரும் உறுதி யாவும் தலைவற்குப் பயக்கும் நீரார். (4)

தமாயிர்க்கு உறுதி எண்ணார்; தலைமகன் வெகுண்ட போதும்  
வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின்று உரைக்கும் வீரர்;  
செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார்; தெரியுங்காலம்  
மும்மையும் உணர வல்லார்; ஒருமையே மொழியும் நீரார். (5)

(இராமா, அயோத்தி, மந்திரப்படலம்)

மந்திரிகளின் மாண்புகளைக் குறித்து வந்திருக்கும் இந்தப் பாசுரங்கள் இங்கே நன்கு சிந்திக்கத்தக்கன. கூறியுள்ள குண நீர்மைகள் சீரிய பண்பாடுகளோடு சிறந்து வளர்ந்துள்ளன.

நூலங்கள், கலைஞரனம், உள்ளத்தெளிவு, உறுதி ஊக்கம், எதை  
பார்ம் நுணுக்கி யுணருந்திறம், காலம் கருதி இடம் அறிந்து வலி  
தெரிந்து நிலை தெளிந்து கருமங்களை எவ்வழியும் செவ்வையாய்ச்  
செய்தல், யாண்டும் நடவு நிலைமை யோடு தரும நீதி தழுவிவிடு  
மிய நிலையில் ஒழுகுதல், தன்னலம் கருதாமல் மன்னுயிர்க்கு  
இரங்கி நன்னயம் புரிதல், உயிர் அழிய நேர்ந்தாலும் உறுதிகுன்  
ரூமல் உண்மையே பேசுதல், வேந்தன் வெளுண்டாலும் யாதும்  
அஞ்சாமல் அரசு நீதியை அமைதியோடு கூறுதல், புண்ணிய  
தீவிராய் எவ்வழியும் புனித நெறியில் செல்லுதல் முதலிய இனிய  
பல நீர்மைகள் அவரிடம் உரிமைகளாய் அமைக்கிறுக்கின்றன.

இவ்வளவு மகிழ்மை வாய்ந்த மந்திரிகளை மருவியிருந்தமையால்  
அந்தச் சக்கரவர்த்தி அதிசய நிலையில் அரசாண்டு வந்தான்.  
உலகம் உவந்து துதிசெய்து வந்தது. தரும நீதிகளால் இருமை  
யிலும் அவன் பெருமை அடைந்து இன்பம் மீதார்ந்தான்.

Royalty consists not in vain pomp, but in great virtues.”

[Agesilaus]

அரசு நிலை அதிசய ஆடம்பரங்களில் இல்லை; அரிய தருமங்  
களில் உள்ளது என்னும் இது இங்கே அறியவுரியது. இறை  
மாட்சி நீதிக் காட்சியால் நிலைத்து நெடிது நடந்து வருகிறது.

தெளிவுள்ள மந்திரிகள் ஒளியுள்ள விழிபோல் வழிகாட்டி  
யருள்கின்றார்; அவரை உரிமையோடு தழுவிவருகிற அரசர் எவ்  
வழியும் பெருமையாய் விழுமிய நிலையில் விளங்கி வருகின்றார்.

#### 848. திருவும் தருவும் திறலும் குலிசப்

பொருப்படை ஆதிவலம் பூண்டும்—மருவிங்கின் ர  
மந்திரியை இந்திரன்முன் மாறி இழந்தமையால்  
சிந்தி யழுந்தான் சிதைந்து. (அ)

இ-ள்.

அரிய தெய்வத் திரணியங்களும் இனிய கற்பகதருக்களும்  
வலிய குலிசம் முதலிய பெரிய ஆயுத பலங்களும் இந்திரன்  
ஷலாந்திருந்தும் உரிய மந்திரியை இழந்தமையால் கொடிய  
ஷாங்களை அடைந்து நெடிது வருந்த நேர்ந்தான் என்க.

நாட்டுக்கு அரசன் நேரே தலைவன் ஆயினும் ஆட்சிக்கு அமைச் சர் மாட்சி புரிந்து வருகின்றனர். அவர் இலரேல் அது தவற டைய நேரும். கற்பகம் காமதேனு சிந்தாமணி முதலிய அற்புதச் செல்வங்கள் அமரர் கோ னுக்கு உரிமையாய் அமைந்திருக்கின்றன. இருந்தும் தனது முதல் மந்திரியான வியாழக்குரு ஒரு முறை மனம் கண்று அயலே பிரிந்து போன்மையால் மன்னன் பெருந்துயரங்களை அடைந்தான். பின்னர் அவர் வந்து சேர்ந்தார்; ஆட்சி நன்னயமாய் நன்கு நடந்து வந்தது.

வேந்தனது விழுமிய தலைமை மந்திரிகளின் கிழமையான நிலைமையால் நிலைத்து வருகிறது. சூழ்ச்சித் துணைவர் என் அமைச் சருக்குப் பெயர் அமைந்துள்ளமையால் அரசுக்கும் ஆட்சிக்கும் அவர் மாட்சி புரிந்து வரும் காட்சி மருமமாக் காணலாம்.

சுற்றுங்கிற ஏரியும் செம்பொன் மணிமுடி சுடரச் சூடு வெற்றிவெண் குடையின் நீழல் வேந்தனவீற் றிருக்கும் ஏனும் மற்றவன் மனமும் கண்ணும் வாழ்க்கையும் வலியும் சால்பும் அற்றமில் அரசும் கோலும் ஆபவர் அமைச்சர் அன்றே. (1)

வால்வளை பரவி மேயும் வளர்திரை வளரகம் எல்லாம்  
கோல்வளை வருமல் காக்கும் கொற்றவன் நெடியன் ஏனும்  
மேல்விளை பழியும் வெய்ய விளைகளும் விலக்கி நின்றார்  
நூல்விளை புலவர் அன்றே நுணங்குபோது அணங்கு தாரீர். (2)

வீங்குநீர் உலகம் காக்கும் விழுநுகம் ஒருவ ஞலே  
தாங்கலாம் தன்மைத் தன்று தளையவிழ் தயங்கு தாரீர்  
பாங்கலார் பணியச் சூழும் நூலவர் பாகம் ஆகப்  
பூங்குலாம் அலங்கல் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே. (3)

செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சௌன்னால்  
அறிந்தவை அமர்ந்து செய்யும் அமைதியான் அரசன் ஆவான்;  
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி  
அறிந்தவை இயற்று கிற்கும் அமைதியார் அமைச்சராவார். (4)

வாள்வலித் தடக்கை மன்னர் கையகம் வணக்கும் வாயில்  
தோள்வலி சூழ்ச்சி என்றாங்கு இருவகைத் தொகையிற் ரூகும்;  
ஆள்வலித் தானை யார்கட்கு ஆதியது அழகி தேனும்  
தோள்வலிச் சீயம் ஒப்பீர் சூழ்ச்சியே குணமது என்றான். (5)

ஒய்ரல்ளன்று ஒதப்பட்ட அரசர்க்கட்டு அவற்றின் மிக்க  
ஒற்றல்தான் சூழ்ச்சி என்பது ஆதலால் அதனை ஆயும்  
ஆற்றலார் அமைச்சர் ஆக அமைச்சரோடு அமர்ந்துசெல்லும்  
ஆற்றலான் அரசன் ஆகின் அரியதுனே நில்லை யன்றே. (6)  
(சூளாமணி)

அரசுக்கு எவ்வழியும் உறுதித் துணைவராய் அமைந்துள்ள  
மந்திரிகளைக் குறித்து ஓர் மன்னன் இன்னவாறு கூறியிருக்கிறான். குறிப்புகளைக் கூர்ந்து ஓர்ந்து கொள்ளவேண்டும். அரசியல் துறைகளிலும் முறைகளிலும் இந்நாடு நெடுங்காலம் முன் நேரி வந்துள்ளது; அந்த உண்மையை நூல்கள் சால்பாக் காட்டியுள்ளன. மாந்தர் மகிழ்ந்து வர வேந்தர் விழைந்திருந்தனர்.

நாட்டிலுள்ள மக்கள் நலமாய் வாழ்ந்து வருவது ஆட்சிக்கு உரிய மன்னன் ஆய்ந்து குழிந்து ஆண்டுவரும் அமைதியினுலேயே அமைந்து வருகிறது. மாந்தர் வாழ்வுக்கு மன்னிய துணையாயுள்ளது வேந்தன் வாழ்வு; அந்த அரசு வாழ்வு இனிமையாய் நெடிது நிலைத்து வருவது அமைச்சரது அறிவாலேயாம். அவருடைய அறிவுரைகளுக்குச் செலிசாய்த்து நெறியே நடந்தவர் அரிய பல மேன்மைகளை அடைந்து மகிழ்ந்தார்; அவர்களுக்கேளாதவர் ஆளாதவராய்க் கொடிய கேடுகளை அடைந்தார்.

எமாங்கத நாட்டு மன்னன் ஆன சச்சந்தன் மந்திரிகள் சொல்லைக் கேளாமையால் அரசை இழுந்து அவலமாய் அழிந்தான். அமைச்சர் கூறிய அறிவுரைகளை மதியாமையால் நிடத் தாட்டு மன்னானானான் நெடிய துயரங்களில் உழுந்தான்.

மந்திரிகள் சிறந்த மதியுகிகள் ஆதலால் அவர் கூறுகிற நீதி மொழிகளை வேத மந்திரங்களா விழைந்து ஒழுகுவது வேந்தன் காமையாம். கண்ணே இமைகாப்பது போல் மண்ணே மன்னன் காக்கிறான்; அவனைக் காத்து வருகிற மந்திரியை மதியுகம் காக்கின்றது. புத்தி யூகம் அரிய பல சித்திகளை அருளுகிறது.

மதியால் மந்திரியும், மந்திரியால் மன்னானும், மன்னானால் உலகமும் மாண்படைந்து வருவது யாண்டும் மரபாய் வந்தது.

“Prudence is the best safeguard.”

(Aristophanes)

விவேகம் நல்ல பாது காவலுடையது என்னும் இது ஈண்டு

அறியவரியது. உய்த்து உணருகிற புத்திமான் எதையும் கூர்ந்து ஓர்ந்து எப்புகின்ற இடையூறுகளைத் தடையறநீக்கி எவ்வழியும் காரியங்களைச் செவ்வையாகச் சாதித்துக் கொள்ளுகிறார்கள். சூழ்சித்திறம் வாய்ந்த அத்தகைய அமைச்சரைத் தனக்குத் துணையாக அரசன் தழுவிக் கொண்டால் ஆட்சி இனிது நடந்து இன்பம் பயந்து வரும். கருமக் காட்சிகள் கருதுகியுணரவுரியன.

சூழ்வார் கண்ணுக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொள்ள. (குறள், 445)

விழுமிய அமைச்சரே விழியாக ஆட்சி நடத்தலால் வேந்தன் அவரைத் துணையாக ஆய்ந்து கொள்ள வேண்டும் எனத் தேவர் இவ்வாறு கூறியிருக்கிறார். சூழ்வார் என்று மந்திரிகளுக்கு இங்கே ஒரு பெயர் வந்துள்ளது. சூழ்தல் மதியூகமாய் ஆராய்தல். கூர்ந்து ஆராய்ந்து கூறுகின்ற ஆலோசனைகள் அரசுக்கு மேலான நன்மைகளை அருளி மேன்மை புரிந்து வருகின்றன.

“Good counsels observed are chains of grace.” [Fuller]

ஆராய்வான நல்ல யோசனைகள் அரிய வரப்பிரசாதங்களாயுள்ளன என இது குறித்துள்ளது. மந்திரிகளுடைய மதிநலங்கள் மன்னதுக்கு அதிசய நலங்களை அருளி வருகின்றன. உத்தம யூகியை உறவாகக் கொண்டு உறுதியான உயர் நிலைகளைப் பெறுவது உலகாளும் வேந்தர்க்கு மரபாய் வந்துள்ளது.

—

849. ஆண்டகைமை இல்லாத ஆண்மகனும்; ஆய்ந்தமைந்த நாண்டகைமை இல்லாத நங்கையும்—தூண்டியும்போய்ச் செய்யா வினையாளும் தேற்றமிலா மந்திரியும் நொய்யாம் உலகிற்கு நோய். (க)

இ-ன்.

உறுதியான ஆண்மையில்லாத ஆடவனும், உரிமையான நாணம் இல்லாத பெண்ணும், சரியாக வேலை செய்யாத வினையாளும், தெளிவான அறிவில்லாத மந்திரியும் உலகத்திற்கு இளிவான நோய்களாம்; அவரை ஒழிய விடுவது நலமாம் என்க.

இனிய குணங்களும் அரிய செயல்களும் உயிரினங்களை உயர் நிலைகளில் நிற்க்க ஒளி புரிந்து வருகின்றன. தன்மைகள்

தோய்ந்தாலும் நன்மைகள் வாய்ந்து நலம் பல காண்கின்றன. கூர்ந்து உணரும் அறிவும் ஓர்ந்து செய்யும் விளையும் மனிதனை உயர்ந்தவன் ஆக்கி அருளுகின்றன. மேலோர் கீழோர் என்பன எல்லாம் விவேகங்களாலும் விளைத்திறங்களாலும் விளைந்து வந்துள்ளன. அறிவும் ஆற்றலும் அதிசயவற்றங்களை அருளுகின்றன.

மனிதனினம் இருவகை நிலையில் மருவியுள்ளது. ஆண்மை பெண்மை என அமைந்து அது கேண்மை கிளர்ந்து வருகிறது.

ஆண்மகன் அருந்திறலாண்மைகளோடு அரிய விளைகளைச் செய்து பெரிய மேன்மைகளை அடையவுரியவன். பெண்மகள் திருந்திய பண்போடு நாணம் பேணி மாணம்காத்து மனைவாழ்வு புரிய உரியவள். இருபாலும் இவ்வாறு சரியாக அமையின் அந்த நாடு எவ்வழியும் செவ்வையாய்ப் பெருமேன்மைகளை அடைந்து விளங்கும். சிறந்த நீர்மைகள் நிறைந்த சீர்மைகளாகின்றன.

உறுதி ஊக்கங்களோடு முயன்று வருபவன் உயர்ந்து வருதலால் அவனை உலகம் உவந்து புகழ்ந்து கொண்டாடுகின்றது.

“This world belongs to the energetic.” (Emerson)

ஊக்கி முயல்பவர்க்கு இவ்வுலகம் உரிமை ஆகிறது என்னும் இது ஈண்டு ஊன்றி உணரவுரியது. உள்ளத்தின் முயற்சி அளவே உலகத்தில் உயர்ச்சி விளைகிறது. ஊக்கம் வர ஆக்கம் வருகிறது.

உரிய கடமைகளை உறுதியோடு செய்வது பெரிய தருமம் ஆகிறது. ஆனாக்கு அழகு ஆள்விளை ஆற்றல்; பெண் னுக்கு அழகு மரியாதையோடு மனைவாழ்வு போற்றல்; விளையாளுக்கு அழகு யாதும் ஏவாமல் உரிமையோடு வேலைசெய்தல்; மந்திரிக்கு அழகு எதையும் தெளிவாக உணர்ந்து தேசத்துக்கு இதம் புரிதல். உரிய கடமைகளைச் செய்பவர் பெரியவராகின்றார்.

தக்க தன்மைகளை இழுந்து விடின் மிக்க புன்னமைகள் விளைந்து விடும். கருமங்களையே தருமங்கள் தழுவியுள்ளன.

மந்திரியிடம் தெளிச்த அறிவில்லையானால் அந்த அரசு பல வகையிலும் நிலை குலைந்து இழிந்து படும். அரசன் செல்வக்களிப் பில் மூழ்கி அல்லது புரிய நேர்ந்தால் அவனுக்கு நல்ல நீதிகள் கூறி உள்ளத்தைத் திருத்தி உயர்ந்த வழியில் செலுத்த வேண்டி

யவன் அமைச்சன் ஆதலால் தக்க அறிவும் மிக்கவுறுதியும் விநய சாகசங்களும் அவனிடம் பெருகியிருக்க வேண்டும். அவ்வாறு மருவியிருந்த அளவுதான் அவன் மதிப்பு மிகுந்து ஆட்சி யை மாட்சியாய் நடத்தி யாண்டும் மகிழைகளை விளைத்தருளுவன்.

வேந்தன் விழுமிய நிலையில் வாழ்வது சேர்ந்த மந்திரியின் மதியுகத்தாலேயாம். கூர்ந்து ஆராய்ந்து தேர்ந்து தெளிகின்ற அந்த விவேகம் குன்றினால் வேந்து நிலை குன்றி வெந்துயர் நேர்ந்து விடும். மந்திர முறையில் மனுமுறை மருவியுள்ளது.

சுந்தரச் சூரும்புண் கண்ணிச் சூழ்கழல் அரசர் வாழ்க்கை தந்திரம் அறிந்து குழ்வான் குழ்ச்சியது அமையல் வேண்டும்; மந்திரம் வழுவு மாயின் வாள்ளயிற்று அரவு காய்ந்து தந்திரம் தப்பி ஞற்போல் தன்னையே தபுக்கு மன்றே.

(சூலாமணி)

அரசவாழ்வு அமைச்சனுடைய அறிவு ஆலோசனைகளால் நெறியே அமைந்து வருகிறது; ஆகவே அவனது யூகமும் யோசனையும் தெளிவும் தேற்றமும் உடையனவாய் ஒளி பெற்றி ருக்கவேண்டும்; வழுவினால் அழிவு தோய்ந்து விடும் என விழி தெரிய இது விளக்கியுள்ளது. தந்திரம்=உபாயம், காரணம். காரியங்களைக்கருதி ஆராய்ந்து முடிவு கூறுவதில் பிழைகள் நேரலாகாது; எவ்வழியும் செவ்வையாகத் தெளிந்து சொல்லு வதே நல்லது. தெளிவானமொழி ஒளி விழியாய் உய்தி தருகிறது.

செறிவடைத் தார்வேந்தன் செவ்விமா றுமல்  
அறிவடையார் அவ்வியமும் செய்ப---வறி துரைத்துப்  
பிள்ளைகளைமருட்டும் தாயர்போல் அம்புவிமேல்  
ஒள்ளியகாட்டாளர்க் கரிது. (பழமொழி)

பெற்ற தாயர் பிள்ளைகளைத் திருத்திப் பேணுதல் போல் உற்ற அமைச்சர் உரிய அரசரை நெற்முறையே பாதுகாப்பர் என முன்றுறையரையர் இங்ஙனம் சூறித்திருக்கிறார். அரசுக்கும் அமைச்சுக்கும் உள்ள உறவுரிமையை இதனால் உணர்ந்து கொள்கிறோம். மதியுகி நல்ல மாதாவாய் மருவியுள்ளன்.

பெரிய இராச்சியத்தைப் பேணிவரும் பொறுப்பு பெருகி வந்துள்ளமையால் அமைச்சன் அரிய பல கலைகளை ஆய்ந்து அறிவு நிலையில் உயர்ந்து நிற்கின்றான். மதிநுட்பமே மந்திரிக்கு

அதிசய ஆற்றல்களை அருளியுள்ளது. எதையும் நுனுகியுணரும் யூகம்உடையவன் எங்கும்பேரறவாளனுய்ப் பெருகி வருகிறான்.

Discretion is the perfection of reason, and a guide to us in all the duties of life. [Bruyere]

மதியூகம் அறிவின் நிறைவாயிருக்கிறது; வாழ்க்கையின் கடமைகள் எல்லாவற்றிலும் நமக்கு அது வழிகாட்டியாயுள் எதுனன புருயர் என்பவர் இங்ஙனம்தளிவாக் காட்டியுள்ளார்.

The better part of valour is discretion, in the which better part I have saved my life. (Shakespeare)

வீரத்தின் சிறந்த பாகமே விவேகம்; அதில் எனது சீவியத் தைச் செவ்வையாய்ப்பேணி வருகிறேன் என்னும் இது இங்கே காணவரியது. மதிநலம் வாழ்வை மகிழமைப்படுத்தி வருகிறது.

தனிமனிதன் வாழ்வில் விவேகம் இவ்வளவு பாதுகாப்பாயுள்ளது; ஆகவே பலகோடி மக்களுடைய வாழ்வுகளை வளமாப் பேணியருள வரிய ஆட்சியாளரிடம் அது எவ்வளவு நலமா இசைந்திருக்க வேண்டும்! என்பது ஈண்டு எளிது தளிவாம்.

இத்தகைய புத்திசாதுரியம் உடையவர்களையே உத்தம மந்திரிகளாக அரசன் உவந்து கொள்ளவேண்டும். மதியூகம் மருவாதவரை மருவினால் அதிதுயரம் ஆகும் ஆதலால் அவரைத் தமராகத் தழுவலாகாது. உயர்ந்த விவேகிகளை உறுதித்துணையாக் கொண்டால் அந்த ஆட்சி எந்த வகையிலும் சிறந்து விளங்கும்.

### 850. காலம் அறிந்து கருமம் புரிந்துரிய

கோவின்பம் கூரக் குடிபுரந்து—சீலம்கைக்

கொண்ட அமைச்சின் குணநலனை ஏத்தினிற்கும்  
மண்டலம் எல்லாம் மகிழ்ந்து. (ஐ)

இ-ன்.

பருவ காலங்களை உணர்ந்து உரிய கருமங்களைக் கருதிச் செய்து அரசு இன்பம் மீதார்ந்து இனிது வாழ்ந்து வரக் குடிகளை அங்கு கூர்ந்து புரந்து குணநலங்களோடு ஒழுகி வருகிற மந்திரி யை உலகம் முழுவதும் உவந்து புகழ்ந்து போற்றும் என்க.

ஒருவன் வாழ்வு செழித்து வர வேண்டுமானால் அவன் காலத்தைக் கணித்து நோக்கிக் கருமம் புரிந்து வரவேண்டும். பொழுதை எவன் பழுதாக் கழிய விடுகிறானே அவன் இழுதையாய் இழிந்து கழிகிறான். அதனை நாளும் நன்கு பயன் படுத்தி வருகிறவன் வாழ் நாளை எங்கும் வளம்செய்து வருகிறான்.

நாட்டுநலம் நாடி எவ்வழியும் செவ்வையாய் அரசகாரியங்களை ஆற்றிவருகிற அமைச்சன் ஒவ்வொரு நிமிடத்தையும் உரிமையோடு கருதி ஒழுகி வரவேண்டும். காலம் கருதி வருகிற அளவு கருமங்கள் நன்கு கைகூடி நலமாய் வருகின்றன.

உரிய பருவங்களை ஊன்றி யுணர்ந்து விளை செய்கின்றவன் அரிய பல காரியங்களை எளிதே முடித்துக் கொள்ளுகின்றார்.

அருவினை என்ப உள்வொ கருவியால்  
காலம் அறிந்து செயின். (குறள், 483)

காலத்தைக் கருதியுணர்ந்து தக்க சாதனங்களோடு செய்யின் முடியாத காரியம் யாதும் இல்லை; எல்லாம் இனிதே முடிந்து இன்பம் தரும் எனத் தேவர் இங்ஙனம் குறித்திருக்கிறார்.

சீலம் அல்லன நீக்கிச் செம்பொற்றுலைத்  
தாலம் அன்ன தனிநிலை தாங்கிய  
ஞால மனனற்கு நல்லவர் நோக்கிய  
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ? (இராமாயணம்)

நடவு நிலைமையோடு எதையும் ஆராய்ந்து அரசர்க்கு ஆவன செய்யும் அமைச்சர் காலத்தைக் கண் ஆகக்கொண்டு காரியம் புரிவர் என வசிட்ட முனிவர் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

நாள்கூட்டம் மூர்த்தம் அவற்றோடு நன்றாமக்  
கோள்கூட்டம் யோகம் குண்ணுணர்ந்து---தொள்கூட்டல்  
உற்றுநூம் அல்லாநூம் ஜந்தும் உணர்வானால்  
பெற்றுநூட் கொள்க பெரிது. (சிறுபஞ்சஸுலம, 44)

நாள் முகூர்த்தம் முதலிய காலக் கூறுகளைக் கருதி நோக்கி உறுதியோடு காரியம் செய்க எனக் காரியாசான் இப்படி கூறியுள்ளார். உரிய நேரம் இனிய சாரமாய் உதவி புரிகிறது.

அன்பின் நெகிழு வழிபட்டுக் கொள்ளாது  
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வதே  
கண்றுவிட்டு ஆக்கறக்கும் போழ்தில் கறவாயை  
அம்புவிட்டு ஆக்கறக்கு மாறு. (பழ்மொழி, 77)\*

கன்று குடிக்கும் பொழுது பசுவினிடமிருந்து பாலைக் கறங்து கொள்ளுதல் போல் உரிய சமையம் பார்த்துக் கருமம் புரிக என முன்றுறையரையர் இவ்வண்ணம் மொழிந்துள்ளார். பருவத்தில் செய்து கொள்ளுகிற கருமம் உருவத்தில் ஒளிபெற்று உயர் பலன்களை அருளுகிறது. காலத்தைக் கருதி வருகிறவன் கரும வீரனுய் எவ்வழியும் பெருமை மிகப் பெறுகிறன்.

அரிய கருமங்களை முடித்துப் பெரிய மகிழ்ச்சிகளை அருளுதலால் உரிய காலத்தை மேலோர் உணர்ந்து போற்றி வருகிறார்.

“The great rule of moral conduct is, next to God, to respect time.” [Lavater]

“கடவுளுக்கு அடுத்தபடியாக் காலத்தை முதித்துப் போற்றுவது நீதி ஒழுக்கத்தின் பெரிய நியமமாயுள்ளது” என இது உரைத்துள்ளது. அருமையுடையது பெருமை அடைகின்றது.

“As every thread of gold is valuable,  
so is every moment of time.” [J. Mason]

காலத்தின் ஒவ்வொரு நிமிடமும் உயர்க்க தங்கத்தின் இழையாய் விலை மிகுந்துள்ளது என இது விளக்கியிருக்கிறது.

“To choose time is to save time.” [Bacon]

காலத்தைத் தேர்ந்து கொள்வது அதனை ஓர்ந்து பாதுகாப்பதாம்.

“Remember that time is money.” (Franklin)

நேரத்தை நிறைக்க பெருளா நினைந்து கொள்.

“Well arranged time is the surest mark of a well arranged mind.” (Pitman)

ஒழுங்காக நன்கு பண் பட்ட உள்ளத்தின் உண்மையான அடையாளம் உரியகாலத்தைச் சரியாக ஒழுங்கு செய்து கொள்வதேயாம். காலம் காண்பதில் சிலம் காண்கிறோம்.

“Save your time.” (Seneca)

உன் காலத்தை உரிமையோடு பேணிக் கொள்க.

Lost time is never found again. [Richard]

இழுந்த காலத்தை மறுபடி ஒருபோதும் காணமுடியாது.

Nothing is so dear and precious as time. (Rabelais)

காலத்தைப்போல் மிகவும் அருமையான பொருள் யாதுமில்லை.

Time flies away, and cannot be restored. (Vergil)

காலம் பறந்து போகிறது; அது திரும்பி வராது.

“Take time when time is, for time is ay·mutable.” [Skelton]

காலம் நிலையில்லாதது; உள்ள பொழுதே அதனைப் பயன் படுத்துக.

“I wasted time, and now doth time waste me.”

[Shakespeare]

காலத்தை நான் வீணாக்கினேன்; என்னை அது வீணை ஆக்கி விட்டது.

“All my possessions for a moment of time.”

[Queen Elizabeth.]

என் அரசு செல்வம் யாவும் ஒரு கண நேரத்துக்கு இணையாம்.

மேல் நாட்டார் காலத்தைக் குறித்துக் கருதியுள்ள நிலைகளை இவற்றுல் ஓரளவு நாம் உணர்ந்து கொள்ளலாம். ஒரு கணமும் வீணாக்காயல் பொழுதைப் போற்றத் தொழில் புரிந்து வருதலால் எல்லாவழிகளிலும் விழுமிய நிலையில் அவர் விளங்கி வருகிறார்.

பொழுதைப் பழுதாக் கழிய விடுபவர் பழி வறுமைகளை அடைந்து இழிவழிகளில் அழுங்கி அழித் தயாங்களோடு அலமந்து உழுலுகின்றனர். காலம் பேணிக் கருமம் புரிந்து வருபவர் ஞாலம் பேணி நயந்து வர மேலான நிலைகளை அடைந்து மேன்மை மிகுந்து வருகின்றார். பெற்றநேரம் பெருமகிமை தருகிறது.

காலம் கருதி ஒழுகினால் ஞாலமும் கைகூடும் என்று வள்ளுவப் பெருந்தகை போதித்திருந்தும் போதம் இழுந்து நாடு ஏதம் அடைந்துள்ளது. பொழுது பழுது கழியின் அழுது அழியவரும்.

ஞால மன்னற்குக்காலம் கண் என இராமனிடம் முனிவர் வியமாய்க் கூறியது அந்தச் சக்கரவர்த்தித் திருமகன் அதனைப் பேணி ஒழுகின் உலகம் உயர் நிலையடையும் என்று கருதியேயாம். இராம காலியத்தில் அரசியல் முறைகள் அதிசய நிலைகளில் வந்துள்ளன. யாவும் உறுதியாக் கருதி உணர வரியன.

உமைக்கு நாதற்கும் ஓங்குபுள் ஊர்திக்கும்  
இமைப்பில் நாட்டம்ஹர் எட்டுடையானுக்கும்  
சமைத்த தோள்வலி தாங்கினர் ஆயினும்  
அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே.

(இராமாயணம்)

அரசன் திரிமூர்த்திகளைப் போல் ஆற்றல்படைத்திருந்தா  
லும் அமைச்சர்களுடைய அறவுரைகளைக் கேட்டு உரிமையோடு  
நடப்படே அதிசய ஆற்றலாம் என இது குறித்துள்ளது.

அமைச்சரை முன்னேர் என்னவாறு எண்ணி மதித்துள்  
எனர் என்பதை இதனால் உண்ணி உணர்ந்து கொள்ளுகிறோம்.

மன்னர்க்கு மதிசலம் கூறி ஆட்சியை மாட்சியா நடத்திய  
ரூநுதலால் இன்னவாறு அமைச்சர் இசைபெற்று வந்துள்ளார்.

இறைவன் அமிசமாய் மதுரையில் அமர்ந்து இங்நாட்டை  
ஆண்டு வந்த சோமசுந்தர பாண்டியன் தமது அருமைத் திருமக  
ணிடம் அரச பதனியைக் கொடுக்கும் பொழுது சுமதி முதலிய  
அமைச்சர்களை ஆதரவாக அமைத்திருள்ளார். அவ்வமையம்  
அவரை நோக்கி இம்மன்னர் பெருமான் உரைத்த மொழிகள்  
ஆட்சியாளர்க்கு அருள் ஒளிகளாய் நேரே காட்சியளித்தன.

குட்சி வினையில் பொன் அனைய சுமதி தன்னைத் தொன்றுவின்  
மாட்சி யறிஞர் தமைனோக்கி வம்மின் இவனைக் கண் இமைபோல்  
காட்சி பயக்கும் கல்வியும் போல் காப்பீர் இதுநும் கடனிம்மண்  
ஆட்சி இவனது என்றினைய அரியேற்னையான் தனைநல்கா. (1)

வைய்யவேல் காளை அன்னை தன்னையும் வேறு நோக்கி  
ஐயிலும் வையம் தாங்கி அளித்தனன் நெடுநாள் இந்த  
வாய்து மனத்தார் சொல்லும் வாய்மையாறு ஒழுகி நீயும்  
செய்யகொன்முறைசெய்தான்டு திருவொடும்பொலிகளன்றுன்.

(திருவிளையாடல்)

மங்கிரிகளைக் குறித்து வந்துள்ள இந்தக் கஸிகள் இங்கே  
விழுக்கத் தக்கன. கண்போல், கல்விபோல் காப்பீர்! இது நும்  
நடன் என அமைச்சரிடம் அரசை ஒப்பித்திருக்கும் முறை  
வயத்துணரவுரியது. ஆட்சி இனிது நடந்து வருவது அமைச்ச  
ராஜ ஆதரவினாலேயாம் ஆதலால் அவரது மாட்சி இவ்வாறு செவ்  
ஷவயபாய்த் தெரிய வந்தது. மகிபதிமதியூகியால் மாண்புறுகிறுன்.

குடிசனங்கள் உவந்துவாழுவும், கொற்றவன் உயர்ந்து திகழுவும் எவ்வழியும் உய்த்துணர்ந்து உரிமையோடு ஆற்றியருளுவது மந்திரிகளின் மரபான கடமையாம். அவருடைய மதியூகமும் வினையாண்மையும் நாட்டுக்கு நலம் புரிந்து வருதலால் வேந்தன் அவரை விழுமிய துணையா விழைந்து பேணி வருகின்றன.

அளவில் ஆற்றலும் திறனும்நல் லரும் பெறற் கல்வி விளைவும் ஞானமும் கிடைத்தனர் மீலாவற் கிணிமேல் வகையில் வாதகோல் அமைச்சராய் வளம்பல பெருக்கிக் களைவில் பாசமநீத் தீதம்பெருங் கணத்தவ ராவார். (1)

நல்லாவின் பாலின் நறுக்கேதன் கலங்தென்னப் பன்னூல் வல்லாரும் ஆகி மதிதுட்பரும் ஆகிச் சௌர்வில் சொல்லால் அடையார் மலைமும் களிதூங்கச் சொல்லிப் பல்லார் பிறர் சொற் பயன் ஆய்ந்து கவர வல்லார். (2)

மறத்தான வேலான் மனக்கொள்கை தம்நெஞ்சுள் வான நிறத்தாடி நிழல்ஸனத் தோற்ற நிறுத்து மற்றது அறத்தாறெனில் ஆற்றுவர் அன்றெனில் ஆக்கம் ஆவி இறத்தான் வரினும் மலத்தானும் இழைக்க எண்ணார். (3) (திருவிளையாடல்)

இராசராசன் என்னும் பாண்டிய மன்னிடம் மருவியிருந்த மந்திரிகளை இவை குறித்துள்ளன. குணநீர்மைகளையும் மதிமாண் புகளையும் கூர்ந்து நோக்குவோர் அமைச்சின் சீர்மைகளைத் தேர்ந்துகொள்வர். சீரியழுகைளைப்பேணி அரசன் ஆளவேண்டும்.

**இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு**

அமைச்சன் அரசனுக்குக் கண்.

அவனைத் தேர்ந்து கொண்ட அரசு சிறந்து விளக்கும்.

அரிய மதியூகியே பெரிய மந்திரி.

ஆட்சி மாண்பும் அவன் ஆற்ற யருளுவன்.

வேந்தனை அணைத்து விதிமுறை புரிவன்.

அதிமதி நுட்பமாய் யாவும் அறவன்.

மதிநலம் கூறி மகிழ்மைகள் செய்வன்.

மந்திரி அளவே மன்னன் உயர்வு.

தளிந்த மதியால் அவன் உயர்ந்து திகழ்வன்.

ஞாலம் புகழு நலம் பல ஆற்றுவான்.

அடுவது யூகி முற்றிற்று.

# எண்பத்தாறும் அதிகாரம்.

தகவு

அஃதாவது உற்ற நிலைமைகளைத் தக்கபடி ஓர்ந்து புரியும் தன்மை. சிறந்த மங்கிரி அமைந்திருந்தாலும் மன்னன் தகுந்தபடி உணர்ந்து யாண்டும் நெற்முறையே நடந்து வர வேண்டும் என்று உணர்த்துகின்றமையால் இது இங்கே வைக்கப்பட்டது.

851. உன்னை உயர்த்தி உலகிலொரு மன்னவனை

முன்னவன் பெய்த முதன்மையை — உன்னிச்  
ஓர்ந்து தகவோ டுயர்ந்தி ஆற்றிவரின்  
ஆர்ந்து வருமே அறம். (க)

இ-ள்.

மனித இனத்துள்ளுன்னை ஒரு மன்னன் என மகிழ்மையுடன் உயர்த்தி இறைவன் இனிது வைத்திருக்கிறார்கள்; அந்த உண்மையை உணர்ந்து உரிய தகுதியோடு நீ ஒழுகி உயர வேண்டும்;  
தகவறிந்து நடப்பது தகுந்த தருமமாய் வருகின்றது.

நன்றியற்வு மனிதனுக்கு நலம் பல தகுகின்றது. நெஞ்சம் கோட்டாமல் நேர்மையோடு எதையும் சீர்தூக்கி நோக்கும் நீர்மையாளரே எவ்வழியும் செம்மையுடையராய்ச் சீர்மையுடன் சிறந்து திகழ்கின்றார். தமக்கு வாய்த்த மேன்மைகளைத் தக்கவைக்கியில் பயன்படுத்தி வரும் அளவு அவர் தகவுடையர் ஆகின்றார். செம்மை சீர்மை என்பன தகவின் தன்மைகளாம்.

தனது தலைமையான நிலைமையைத் தகுதியாய் அறிந்த அளவு தான் அரசன் உரிமையோடு கடமைகளைச் செய்து உயர்ந்து வருகிறார்கள். தன் பொறுப்பை உண்மையா உணர்ந்த யளை நின்மையாச் செயல் ஆற்றிச் சிறப்படைய நேர்கின்றார்கள். உற்று உணர்வு உயர்ந்த வெற்றியை உழுதியா விளைத்தருங்கிறது.

மனித இனம் மன்னனை மகிழ்மையா மதித்து வருகிறது; அந்த மதிப்புக்கு உரிய மாண்பை யாண்டும் குன்றுமல் எவ்வழியும் அவன் இனிது பேணி வரவேண்டும். உரிய நீர்மை தழுவி உண்மையாய் நடந்துவரின் அரிய சீர்மை பெருகி வருகிறது.

நாடும் மக்களும் நலம் பல பெற நாடுச் செய்யின் பீடும் பெருமையும் கூடவே கூடி வருகின்றன. ஓர்ந்து செய்யும் கருமங்கள் உயர்ந்த தருமங்களாய் நேர்ந்து நிலவுகின்றன.

நாட்டுக்கு ஆக்கத்தை ஆக்கி மாந்தரைக் காத்தருளுவது கடமையாக் கொண்டுள்ளமையால் வேந்தனுக்குக் காவலன் என்று ஒருபெயர் வியஞையே நேர்ந்தது. அல்லல் யாதும் நோராமல் குடிசனங்களை எவ்வழியும் செவ்வையா ஆதரித்து வருபவனே நல்ல அரசன் ஆகின்றான். ஆளுபவன் உலக ஆழியஞ்சின்றான்.

“A good king is a public servant.” (Ben Jonson)

நல்ல அரசன் என்பவன் பொது சன ஊழியனே என்னும் இது இங்கே அறியவுரியது. உலகமக்களுக்கு உழைத்து வரும் அளவே மன்னனது தலைமை மகிழமையாய் நிலைத்து வருகிறது.

ஆதிமுதல்வன் ஒருவனே தன்னிகர் இல்லாத் தலைவன். அவனுடைய அருள் வழியிலே உலகத் தலைமைகள் தோன்றி வருகின்றன. இந்த நிலைமையை எண்ணி எவ்வழியும் கண்ணியமா ஒழுகுபவர் புண்ணிய வினைகளில் பொலிந்து திகழ்கின்றார்.

மைந்தர்களைத் தந்தை காப்பது போல் மாந்தர்களை வேந்தன் காக்கின்றான். ஒரு நாட்டுக்குத் தந்தை தாய் குரு தெய்வமாக அரசன் சார்ந்து நிற்கிறான். தேக பிதா இருந்தாலும் தேச பிதா சரியா இல்லையானால் அந்த மனித வாழ்வு பரிதாபமாக். ஆகவே மனித சாதியின் இனிய தாதையாய் அரசன் மருஷியுள்ளமை அறியலாகும். ஆதரவு புரிபவன் தாதை என நேர்ந்தான்.

“Whoever is king, is also the father of his country.”(Congreve)

எவன் அரசனே தன் தேசத்துக்கு அவன் தந்தையாகவும் இருக்கிறான் என்னும் இது இங்கே நன்கு சிந்திக்கவுரியது.

தேச மக்கள் சுகமாய் வாழ்ந்து வரும்படி சூழ்ந்து வரவே தன்னைத் தலைவனாக உயர்த்தி சுசன் நியமித்திருக்கிறான் என்னும் நினைவு மன்னனிடம் மன்னியிருக்குமானால் அவன் யாண்டும் மகிழமைடையவனுய் விளங்கி நன்னயங்கள் புரிந்து நிற்பான்.

அளிய பல நீர்மைகள் அமைந்த போதுதான் மனிதன் பெரியவனாகிறான். உயர்ந்த தலைவனிடம் இயல்பாகவே சிறந்த குணங்கள் பல நிறைந்து தேசம் நலமுற வருகின்றன.

ஈடுப்புரை ஏற்றுப் பொய்ப்புகழ் எலாக்  
காதினன்; அருள் பொழி கண்ணன்:  
தப்புரை வழங்கா நாவினன்; புவியோர்  
தாசன்தான் எனவுணர் மனத்தன்;  
செப்பயல் மடவார் காணாரும் உரத்தன்;  
திருந்தலர் காணாரும் புறத்தன்;  
எப்பொழு தினும்சென்று யாரும்காண் முகத்தன்;  
ஈசன அனபுடையவன் இறையே. (நீதிநூல்)

உண்மையான ஒரு நல்ல அரசன் எப்படி இருப்பான் என்றதை இது வரைந்து காட்டியுள்ளது. காதினன், கண்ணன், நாவினன், பனத்தன், உரத்தன், புறத்தன், முகத்தன், என உறுப்புக்களைக் குறித்தது சிறப்பு நிலைகளை உய்த்து உணர்ந்து கொள்ள.

அறஞர் கூறுகிற உறுதிமொழிகளுக்குச் சென்ன சாய்த்து, விண்புகழுச்சிகளை விரும்பாமல், கருணைதோய்ந்து, இன்சொல் வாய்ந்து, கடமை ஓர்ந்து, பிறர்மனையவாமல், எதிரிக்கு இடங்காட்டாமல், எவருக்கும் எனிய காட்சி புரிந்து, தெய்வசிந்தனையாளருமிருப்பவனே தேசம் ஆள உரியவன் என்க. பெரிய அரசன் என்று கருதிச் செருக்காமல் சீவர்களுக்கு இதம் செய்யும்படி தேவன் அனுப்பிய ஒரு உலகலூழியன் எனத் தன்னைக் கருதிக் கொள்ள வேண்டும் என்பது புவியோர் தாசன் என்ற தலை தெரிய வந்தது தாழும் தகவு ஆளும் வலியை அருளுகிறது.

தனக்கு வாய்த்துள்ள பதனியின் நிலையை உணர்ந்து தன் காடமையைச் செவ்வையாச் செய்து வருபவனே எவ்வழியும் கிழந்த அரசனைய் உயர்ந்து திகழ்கின்றன. சேவை செய்து வரும் அளவு தேவனது அருளை அவன் அடைந்து கொள்கின்றன.

“அரிய தந்து குடி அகற்றிப்  
பெரிய கற்று இசைவிளக்கி  
முந்தீர் நாப்பண் ஞாயிறு போலவும்  
பண்மின் நடுவண் திங்கள் போலவும்  
ழுத்த சுற்றமொடு பொலிந்தினி து விளங்கிப்  
பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்  
பெரும்பெயர் மாறன்.” (மதுரைக்காஞ்சி)

அரிய பொருள்களை ஆக்கி நாட்டை வளப்படுத்திக் குடி

கனை உயர்த்தி யாண்டும் புகழ் ஒளி பரப்பிச் சூரிய சந்திரர்கள் போல் பாண்டிய மன்னன் ஈண்டு விளங்கியிருந்த திலையை இது வரைந்து காட்டியுள்ளது. இன்னவாறு நீதி பரிபாலனம் செய்து வருபவரே மன்னருள் மன்னராய் மகிழை பெற்று வருகின்றார்.

### 352. கடமை உணர்ந்து கருமம் புரிந்து

மடமை கடிந்து மதியாய்த்—திடமுடனே  
எவ்வழியும் சீர்மையை ஏந்தி வருமாயின்  
அவ்வழி யாகும் அரசு. (2)

இ-ள்.

தான் செய்ய வரிய கடமையை உணர்ந்து பருவம் தவறுமல் கருமங்கள் புரிந்து மடமை கடிந்து மதிமிகுந்து உள்ளத்துணிவு டன் எவ்வழியும் செவ்வையாய்ச் சீர்செய்து தேசத்தைப் பேணி வரின் அரசு பெருமகிழையாய்ப் பேர் பெற்று விளங்கும் என்க.

பிறக்க ஒவ்வொரு மனிதனும் தனக்கு உரிய திலை பில் உழைக்கவே ஈண்டு உருவாகி வந்திருக்கிறார்கள். உழையாது நின் ஒல் அவ்வுயிர் வாழ்வு பிழையான பிரேத வாழ்வாம். உடல் உழைப்பால் உயிரின் பிழைப்பு உயர்வாய் உளவாகி வருகிறது.

மனித இனம் கூடி வாழும் இயல்புகையது. கூட்டம் கூட்டமாய் வாழ நேரவே அங்கங்கே ஒரு தலைவன் ஆளுநர்ந்தரன்.

ஒரு வீடு, ஓர் ஊர், ஒரு நாடு, உலகம் என்பன உயிரினங்கள் வரமும் திலையங்களாம். ஆகவே வீட்டுத் தலைவன், ஊர்த்தலைவன், நாட்டுத் தலைவன், உலகத் தலைவன் எனத் தலைவர்கள் உலாவ நேர்ந்தனர். ஒன்றை விட ஒன்று உயர்ந்து நிற்றலால் தலைமை களின் திலைமைகளையும் நீர்மைகளையும் நினைந்து கொள்ளலாம்.

தன்னைச் சார்ந்துள்ள மக்கள் ஆர்ந்த அமைதியோடு வாழ்ந்துவர ஓர்ந்து செய்து வருபவனே உயர்ந்த தலைவன் ஆகிறார்கள். பிறர் நலமுற எவன் உரிமையோடு பேணுகின்றார்களே அதிசய மகிழைகளை அவன் பெருமையோடு நேரே காணுகின்றார்கள்.

தன்னலம் கருதாமல் மன்னுயிரைக் காத்து வருகின்ற மன் னை வானவரும் மகிழையோடு நன்கு போற்றி வருகின்றனர்.

கான்னியர்க் கமைவருங் கற்பின் மாஙிலம்  
தண்ணீயித் தகைதரத் தருமம் கைதர  
மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்  
என்னுயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன்.

(இராமாயணம்)

தசரதன் நாட்டைக் காத்து வந்திருக்கும் திலையை இது  
நாட்டியிருக்கிறது. தரும நீதி தழுவி உயிர்களை அவன் பேணி  
வந்திருக்கிறான். மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்  
என்பது உன்னி உணர வரியது. மன்னன் இன்னவாறு ஒழுக  
போவண்டும் என அந்த விழுமிய வேந்தன் வாய்மொழி ஈண்டு  
போவனி செய்துள்ளது. ஆரூயிர்களை ஆதரித்து வருவதே அரசனது  
நல் தருமமாம். அதனைச் செவ்வையாய்ச் செய்து வருகின்றவன்  
உவ்வழியும் திவ்விய மகிழ்ச்சையை ஏய்தி மகிழ்கின்றான்.

தன் கிரணங்களால் கடல் நீரைச் சிறிது சிறிதாக மேல்  
ஷிழுத்தப் பின்பு இனிய மழையாக உலகம் எங்கும் பெய்தருளு  
மிற சூரியன் போலக் குடிகளிடம் கொஞ்சம் வரிகளை வாங்கி  
நாடு முழுதும் நலமடைய அரசன் நாடிச் செய்கிறான். மனித  
முதாயம் இனிது வாழ உதவி செய்வதே மன்னவன்  
கடமையாம். தன் உரிமையைப் புரிவது தருமமாய் வருகிறது.

தலைமுறையாய் வந்த தன் குலமுறையை நலமாச் செய்து  
வருகிற அரசன் தருமவானுய் உயர்ந்து இருமையும் பெருமை  
பெறுகிறன்; அங்கும் செய்யாது விடின் பழிபடிந்து இழி  
ஏற்கிறான். உயர்வும் இழிவும் அவன் செயலால் விளைகின்றன.

திறந்தரு முத்தியும் செல்வழும் வேண்டின்  
மறந்தும் அறநெறி யே ஆற்றல் வேண்டும்;  
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்  
. ஆறைந்திடல் வேந்தனுக்கு ஆறில்லேன்று ஆமே. (1)

. ஆவையும் பாவையும் மற்று அற வோரையும்  
தெவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்  
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்  
மேலும் மறுமைக்கு மீளா நரகமே. (2)

[திருமந்திரம்]

தன் கருமத்தை அரசன் கருதிச் செய்துவரின் பேரின்பாலிலையை அடைவன்; செய்யாது ஒழியின் மீளாநரகில் விழுவன் எனத் திருமூலர் இவ்வாறு குறித்திருக்கிறார். ஆட்சி புரிவதில் எவ்வளவு அபாயங்கள் நிறைந்திருக்கின்றன என்பதை இதனால் அறிந்து கொள்கிறோம். கருதி ஆளுவதே உறுதி சூழ்வதாம்.

ஆளுகின்றவன் நாளும் நாட்டின் நலனைக் கண்ணுண்றிக் கவனிக்க வேண்டும். மக்கள் யாண்டும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வரும்படி ஓர்ந்து செய்வதே தேர்ந்து சிறந்த நல்ல ஆட்சியாம்.

“That” is the best government which desires to make the people happy; and knows how to make them happy.”

[Macaulay]

“சனங்களின் சேம நலங்களை அறிந்து எவ்வழியும் அவர்க்குமாய் வாழ விரும்பி ஆளுகிற ஆட்சியே உத்தமமான உயர்ந்த ஆட்சியாம்” என ஆங்கில அறிஞரான மேக்காலே இவ்வாறு கூறியிருக்கிறார். மன்னன் அங்பு மக்களை இன்புறுத்தி வருகிறது.

தேச மக்கள் சிந்தை மகிழ்ந்து சிறந்து வருமாறு புரிந்து வருவதே அரசனின் தலைமையான ஈடுபையாம்; அதனை உணர்ந்து செய்துவரின் உயர்ந்த மேன்மைகளை அவன் அடைந்து வருகிறான். மாந்தர் சுகமாய் வாழ்ந்து வரும் அளவு வேந்தன் மகிழ்ச்சியாய் உயர்ந்து யாண்டும் சிறந்து திகழ்கிறான்.

453. மாங்கிலத்தில் வந்த மனுவின் குலம்தழைக்கத்

தானுதித்த வந்த தனிவிதியே—ஞானமுயர்

நீதியென நின்று நிலவும் அதனேயே

ஒதி ஒழுகும் உலகு. (ஏ)

இ-ன்.

இந்த உலகத்தில் தோன்றிய மனித சமுதாயம் இனி து வாழ்ந்து வரும்படி அமைந்த விதிமுறையே தருமாங்கியாய் மரு விடுளது; அந்த உண்மையை உணர்ந்து அதன் வழியே யாவரும் ஒழுகிவரின் எவ்வழியும் அதிசய நலங்கள் மேலி வரும் என்க.

உலக வாழ்க்கையில் மனிதன் பல வகையான தொடர்புகள் உடையவன். தன்னைச் சார்ந்துள்ள சூழலின் நோக்கையும் உலகப் போக்கையும் தழுவி ஒழுகும் வகையில் அவனுடைய

வாழ்வுகள் நேர்ந்திருக்கின்றன. சேர்ந்து நிற்கின்ற சமுதாய நிலைகளை ஓர்ந்து நடந்து வருவதில் ஊறுகள் நேராமல் சீரோடு வாழ்ந்துவரின் அது சீரிய வாழ்வாய்ச் சிறந்து திகழ்கின்றது.

பாடற்றின்து ஒழுகும் பண்பு மனிதனிடம் படிந்திருத்தலால் அவன் கூடி வாழும் குழுவில் கோதுகள் கூடாமல் நாடிய ஸார்ந்து நயமாய்ந்து கொள்கிறான். தனி மனிதனும் சமுதாய மும் இனிது வாழ்ந்து வருப்படி அமைந்துள்ள சீவிய ஒழுக்கு நான் நீதிமுறை என நேர்ந்துள்ளது. தன் நெஞ்சே நியம விதியாய் நடப்பவர் உயர்ந்த தரும சீலராய் ஒளிபெற்று நிற்கின்றார். அரசு முறை இவரைப் பாசி வருகிறது. இத்தகைய உத்தமர்கள் இருக்கும் நாடு புத்தேளுவகபாய்ப் பொலிந்து விளக்குகிறது.

பாவம் யாதும் படியாமல் எவ்வழியும் புண்ணிய எண்ணைங்கள் படிந்து வருபவர் இவ்வலகிலேயே விண்ணேர்களாய் வாழுமின்றனர். தரும சிந்தனை இருமை இன்பங்களையும் ஒருங்கே அருளுகின்றது. தூய எண்ணைங்களே புண்ணியங்களாகின்றன.

புண்ணியம்புரி பூமிபார்; அதில்வரு போகம் நண்ணிய இன்புறு பூமிவான நாடென்ப; நாளும் புண்ணியம்புரி பூமியும் அதில்வரு போகம் நண்ணிய இன்புறு பூமியும் மதுரைமா நகரம்.

(திருவிளையாடல்)

பாண்டிய மன்னன் அரசு ஆண்டு வருங்கால் இந் நாட்டில் (இ)நாட்த மக்கள் திலையையும் இந்காரின் இயல்பையும் இதுகாட்டி உள்ளது. தம் உள்ளமே சான்றூக ஒழுகி வந்துள்ளமையால் வால்லோரும் சான்றேராய் விழுமிய திலையில் கெழுமி நின்றனர்.

குற்றம் செய்தால் அரசன் தண்டிப்பான் என்று அவனது அரசாங்கு அஞ்சி அடங்கி நடப்பவர் உயர்ந்தவராகார். தம் பொறுத்தேச சாட்சியாய் நெறியே நடப்பவரே நீதிபாங்களாய் நிலையின்றார். மனம் புனிதமாலே மனிதன் செய்வமாகிறான்.

அரச நீதியான சட்டம் திட்டமாயிருந்தாலும் அதனையும் பீரவு, கெட்டவர்கள் கேடு செய்கின்றனர்; யாதொரு சட்டமும் (இ)ல்லா எழி நல்லவர்கள் தம் உள்ளமே விதியா யாண்டும் பொறுத்தேய ஒழுகி எவ்வழியும் செவ்வியராய் வருகின்றனர்.

மனமே சாட்சியாய் ஒழுக நேர்ந்த போது அந்த மனித மரபு புனிதமான தெய்வ இனமாப் பொலிந்து திகழ்கிறது. சுகமும் கீர்த்தியும் நன்மையிலிருஞ்துவிளைகின்றன; தக்கமும்பழியும் தீமையிலிருஞ்துவருகின்றன. விளைவுகள்விழியூன்றி யுணரவுரியன.

தன்பத்தையும் இழிவையும் எவரும் விரும்புவதில்லை; இன்பத்தையும் புகழையுமே யாவரும் விழைகின்றனர். விழைந்தும் அவை கிடையாமல் பலர் இழிந்து போகின்றனர். தம் முடைய இழிவுக்கும் இழுவுக்கும் காரணம் என்ன? என்பதைக் கருதி யுணரவாமையால் அவரது வாழ்வு பரிதாபமாய்ப் பாழ்படுகின்றது.

தம்மை நல்லவர் என்று பிறர் சொல்ல வேண்டும் என்றே எல்லோரும் விரும்புகின்றனர். விரும்பியும் பொல்லாத பழக்கங்களால் பிழைகளைச் செய்து பிழையுறுகின்றார். நல்ல பிள்ளைகளும் கெட்டவர்களோடு சேர்ந்து கெட்டு விடுகின்றனர்.

நல்லது வேண்டும் என்றே நாடியுள்ள மனிதன் அல்லல் அடைந்து அலமாந்து உழல்வது உள்ளம் கோடியதால் நீடியது.

True goodness springs from a man's own heart.

All men are born good. (Confucius)

மனிதனுடைய சொந்த உள்ளத்திலிருஞ்து தான் உண்மையான நன்மை ஊறுகிறது; எல்லா மனிதரும் நல்லவராகவே பிறக்கின்றனர் என்னும் இது இங்கே குறிப்போடு கூர்ந்து சிந்திக்க வரியது. நன்மை தோய்ந்து வந்தவன் தீயனுயிழிகின்றன்.

இங்கும் நல்ல நிலையில் பிறந்த மனிதன் உள்ளத்தை மழுக்கி ஒழுங்கை மீறப் பொல்லாதவனுய்ப் புலையறுவது புல்லிய புலைப்பழக்கத்தாலேயாம். கள்ளன் பொய்யன் வஞ்சன் துரோகி என மனிதன் வெளியே பேரெடுத்து நிற்பது உள்ளே அவன் உள்ளம் பிழையாய்ப் பழுது பட்டுள்ளமையை உணர்த்தி யுள்ளது. அகநிலையே புறவாழ்வாய்ப் புலனுய் வருகிறது.

தன் உள்ளம் புனிதமாய்த் தரும தீதியோடு ஒழுகிவரின் அந்த மனிதன் உயர்ந்தமகானுய் ஒளி சிறந்து நிற்கின்றன். மனித சமூதாயம் முழுவதும் அவனை மதித்துப் போற்றி மகிழ்கிறது.

There is a natural aristocracy among men.

The grounds of this are virtue and talents.

[Thomas Jefferson]

பாரிதருள் இயல்பாகவே தலைமையான ஒரு குல மேன்மை டீதான் ருகிறது; தரும குணமும் தக்க அறிவுமே அதற்குக் காரணங்களாயுள்ளன என இது காட்டியுள்ளது. நீதிநெறி யானிதுனே உன்னத நிலையில் உயர்த்தி ஒளி செய்தருள்கிறது; உன்னனும் அவனை மகிழ்ந்து புகழ்ந்து மதித்து வருகின்றன.

854. பகையுறவு நண்பென்று பாராமல் யாண்டும்  
தகைமை உணர்ந்து தகவின்—வகைமையாச்  
செய்துவரின் அவ்வரசு தெய்வத் திருவெய்தி  
உய்தி பெறுமால் உயர்ந்து.

இ-ள்.

எவரிடமும் வாரம் பற்றி ஓரம் செய்யாமல் எவ்வழியும் உலவு நிலைமையாய் நின்று யாவும் நேரே ஆராய்ந்து தெளிந்து நீதி முறை செய்துவரும் அரசன் ஆதிபரன் அருளை அடைந்து யாண்டும் மேன்மையா உயர்ந்து விளங்குவான் என்பதாம்.

ஒருவனுடைய உண்மையான உயர்வு அவன் உள்ளச்செம் ஸமயில் உறைந்துள்ளது. ஒருபாலும் கோடாமல் எப்பாலும் செப்பமாயிருப்பதே செம்மையாம். அரசன் தெய்வம் போல் வல்லார்க்கும் பொதுவா யிருப்பவன். சீவசாட்சி என அந்த இறைவன் மாட்சி பெற்றுள்ளது போல் இந்த இறைவனும் ஆட்சியில் அமைந்துள்ளான். நீதிபரிபாலன முறையில் யாரிடமும் ஓரம்படியாமல் நேர்மையோடு கெற்றியே ஒழுகிவரும் அளவே அரசன் சீர்மையாய்ச் சிறந்து வருகின்றன.

தகவு என்னும் சொல் மிகவும் பொருள் ஆழம் உடையது.

தருமநீதி தழுவிய மனநேர்மையே தகவு என வந்தது. இதனே ரிமையாக வுடையவனிடம் அரிய பல மகிமைகள் பெருகி வருகின்றன. தகவு நிலையில் தருமங்கள் யாவும் மருவியுள்ளன.

தயல்தன் கற்புமதன் தகவும் தமிழியும்  
மையறு கருணையும் உணர்வும் வாய்மையும்  
செய்யதன் வில்லுமே சேம மாகக்கொண்டு  
ஐயனும் போயினேன் அல்லின் நாப்பணே.

(இராமா, தெலம், 48)

அரசு முடிதுறந்து அயோத்தியை விட்டு இராமன் ஏனவாசம் போன போது அக்கோமகளைத் தொடர்ந்து துணையாகப்போன வர்களைக் கணி இவ்வாறு சுவையாகக்காட்டியிருக்கிறார். பொருள்களைக் கருதி யுணரவுறியன. இராமபிரானுடைய அரிய சூணைகளைக்களூள் தகவு இங்கே தலைமையாய் முதலில் வந்துள்ளது.

தகவுறு சிந்தையன் தரும நிதியன்

மகன்மகன் மைந்தனான் முகற்கு வாய்மையான்.

(இராமா, விபீட, 45)

விபீடனை இங்களும் குறித்திருக்கிறார். தகாத வழியில் சென்றமையால் தனமயனை அறவே வேறுத்துவிட்டுத் தக்கவைனை நாடித் தகவா வந்தவன் ஆதலால்தகவுறு சிந்தையன் எனதின்றன.

தம்பினன வினைந்திரங்கித் தவிரான் அத்தகவில்லான் நம்பிஇவன் தனைக்காணின் கொல்லும் இறைநல்கான்.

(இராமா, குமபகரு 358.)

இராவணைக் குறித்து இராமனிடம் குர்பகருணன் இவ்வாறு கூறி விபீடனைக் காத்தருளுப்படி வேண்டியிருக்கிறார்கள். தகவு இல்லான் என இராவணைச் சுட்டியிருப்பது உய்த்தனை ரத்தக்கது. தகவுடையார் இராமன் போல் எவ்வழியும் ஒளிபெறுகின்றார்; தகவில்லார் இராவணன் போல் இழிவுறுகின்றார்.

மனச்செம்மை தெய்வத் தன்மையாய் மகிழை தருகிறது; செவ்விய இந்தத் திவ்விய இயல்பு இல்லையானால் அங்கே வெவ்விய தீமைகள் விளைந்து விணைத் துயரங்கள் நேர்கின்றன.

நீதிநெறி மாருமல் நேர்மையாய் ஆள நேர்ந்தவன் அரசன் ஆதலால் அவன் உள்ளும் கோடாமல் இருந்தால் செங்கோல நைய்ச் சிறந்து திகழ்கிறார்கள்; கோடினால் கொடுங் சோலனுய் இழிந்து படுகிறார்கள். கோல் கோடிய பொழுது நாடு கொடுங் துயரங்களை அடைய நேர்கிறது. நேரவே அரசு அழிவுறுகிறது.

நெஞ்சம் நேர்மை குன்றால் அந்த அரசன் நஞ்ச போல் அஞ்சத் தக்கவகைகிறார்கள். அவனது ஆளுகையில் வாழும் குடிகள் நாளும் நலிவுறுகின்றார்கள். அரசன் செம்மை இழிந்து விடின் யாவுரும் வெம்மை யழுந்து வெருண்டு மருண்டு வெருவுகின்றனர்.

“நானிடம் தொரீஇ நயனில்லான் விணைவாங்கக்  
தொடர்த்த மன்னவன் கோல்போல ஞாயிறு  
காட்டுப் பதிர்முடிக் காய்சினங் தெறுதலின்  
உறுப்பு கமர்க்டா அத் தொல்கிய ஏழில்வேழம்  
ஷாம்பும் ஸாக்ஷில்போல் மருப்புன்றி நிலம்சேர  
விடுவதமல்ல கொம்புப் போக்கரு வெஞ்சுரம்.” (கலி,8)

நடவடிக்கை முறைக் கொடுமை மண்டி நின்ற அரசனது திரும்பும் விஷயத்துடைய கூடு வெயில் எங்கும் பறந்திருந்தது; காப்பிள்ளை விஷயத்தைப் பொறுத்துக்குமிழ்யாமல் மதயாண்களும் மறு விளைவு நிறை வாணப்பாலே வனத்தைக் குறித்து இது கூறியிருக்கிறது. குழந்தைபோது அந்த அரசு மிகவும் தயரமாகிறது.

ஷாரண் கொடியன் ஆனால் அந்நாடு சுடுகின்ற கொடிய  
வாரார்; பெரிய சூடிகளும் அங்கே வாழ முடியாமல் மறுகியும்  
இருக்கார் என்பதை இதனால் இங்கே அறிந்து கொள்ளுகின்றோம்.

மூச்சையும் நீதியும் மன்னனுக்குத் திவ்விய மகிழ்ச்சிகளை அறநிலையங்களினால் அவற்றுல் எல்லாச் செல்வங்களும் பெருகி வருகின்றன. டி. டி. ரின்களை உரிமையோடு பேணவே அரசன் கோல் உத்திரித்திர்க்கிறான். தன் கோலும் குடையும் முடியும் நெடித்து நூற்று குடிகள் செழித்து வருவதைப் பொறுத்து வருகிறது.

மனித சமுதாயம் அமைதியாய் இனிது வாழ்ந்து வரும்படி ருப்பி து வந்துள்ள ஒழுங்கே அரசநிதியாய் நேர்ந்து வந்துள்ளது. அத்தகுழுமியே ஆள்பவர்வந்தவழியும் இனியராய் விளங்குகின்றார்.

தமிழ் தமிழ்நிதி தகவேருடு தரணியை ஆராக.

**855. மன்னன் வளவன் மஹநீதி குண்டிமல்**

தன்மகனைக் கொல்லத் தனினமுந்தான்—என்னவகை

• മുഹമ്മദ് നേതി അരംഗുധിര് ആതവിന്തല്

• ஆனால் காப்பர் அதை. (ந)

୭୮

மலூநிதி மன்னன் என மகிழை தோய்ந்த சோழ மன்னன் அரசியல் முறையில் தனது அருமை மகளையும் கொல்ல நேர்ந்தான்; ஆகவால் நீதியே அரசனுக்கு உயிர்; அதனை எவ்வழியும் ஏறியோடு செவ்வையாய் அவன் பேணியருளுவன் என்க.

நியாயம் என்பது நெற்முறையே ஆராய்ந்து புரியும் நயம். நாட்டுக்குத் தலைவருளை நாயகன் நாடிச் செய்வது நியாயம் என வந்தது. நிறை தூக்கி திறுத்து நோக்கி நீதி புரிவது அரசு தருமமாம். நடவடிக்கை என நீதிபதிக்கு ஒரு பெயரமைந்துள்ளது.

குடிசனங்கள் தமக்குள்ளே இகளி மாறுபட்ட போது அந்த முறையீடு அரசனிடம் வருகிறது. வரவே இருசாராரையும் அழைத்து விசாரிக்கிறார்கள்; வழக்கின் நிலைகளைக் கூர்ந்து உணர்கிறார்கள்; வழக்களைக்களைந்து வசையில்லாதபடி நீதிவழங்குகிறார்கள்.

தனித்த அதிகாரம் தன்பால் நிலைத்திருத்தலால் எவ்வழியும் முறையீடுகளை நுனித்து உணர்ந்து நேர்மையோடு நீதி புரிவதே மன்னனது நீர்மையாய் வந்துள்ளது. குற்றம் களைந்து குணம் வளர்ப்பதே நீதி முறையின் குறிக்கோளாம். இதில் பிழை நேர்க்கால் பெரும் பழிகள் கொடுமையாய்ச் சேரும் ஆதலால் அரசன் நெடிது சிந்தித்தே எதையும் நேரே முடிவு செய்கிறார்கள்.

உற்ற வழக்கு யாரும் தெளியமுடியாத சிக்கலா யிருக்குமா னால் கொற்றவன் மிக்கவும் கவலை அடைகிறார்கள். முடிவில் தெய் வத்தை நினைந்து தவம் கிடக்கிறார்கள். குலோத்துங்கன் என்னும் பாண்டிய மன்னன் அரசு புரிந்து வருங்கால் ஒரு மறையவன் வந்து மறுகி முறையிட்டார்கள்: அவன் தன் மனைவியோடு திருப்பத்துரிலிருந்து மதுரைக்கு வந்தார்கள்; வருங்கால் இடைவழியில் ஒரு ஆலமரத்தடியில் தங்கினார்கள்; மனைவியின் தாகத்துக்காக நீர்கொண்டு வர அயலே போயினார்கள்; அவன் தனியே படுத்திருந்தார்கள்; அந்த மரக்கிளையில் மூன்றாமே தொங்கியிருந்த ஓர் அட்புகாற்றால் அசைந்து கீழே படுத்திருந்தவள் மேல் பாய்ந்தது; பாயவேட்டனே அவன் இறந்து போனார்கள்; தண்ணீர் மொண்டு கொண்டு மீண்டு வந்தவன் மனைவி மாண்டு கிடப்பதைக் கண்டு மறுகி அழுதார்கள்; அவ்வமையம் அங்கே வில்லும் கையுமாய் அம்மரத்தருகே வந்து வெயிலுக்கு ஒதுங்கி ஒருவேடன் நின்றார்கள். தன் மனைவியைக் கொன்றவன் அவன் தான் என்று துணிந்து அவனைப் பிடித்து இழுத்து வந்து அரசன் எதிரே விட்டு அவ்வேதியன் கதறி அழுது நின்றார்கள். மன்னன் நேரே விசாரித்தார்கள்; தான் கொல்லவில்லை என்று வேடன் சொன்னார்கள்; வேறுயாரும் அருகே இல்லாமையால் அவனே கொன்றிருப்பார்கள்

என்று அமைச்சர் உரைத்தார். அரசன் வேடனீச் சிறையில் ஆடப்பித்தான். தனியே வந்து கிந்தனை செய்தான்: “கொலை செய்த குறி அவன் முகத்தில் தோன்ற வில்லை; நிகழ்ந்த நிலையாது ம் தெளிவாய்த் தெரிய வில்லையே!” என்று மறுகியுளைந்த மன்னன் இரவு வரவும் தனியே கோவிலுக்குப் போனான். சிவபெருமான் சங்கிதியில் நின்று இருக்ககளையும் சிரமேல் கூப்பிட்டுகித் தொழுது உண்மை நிலையைக் கருதி வேண்டினான்.

மன்றாடு மணியேறும் மறவன்தான் பார்ப்பனியைக் கொன்றுகே? பிறர்பிறிதால் கொன்றதோ? இதுஅறநூல் ஒன்றாலும் அளப்பரிதாக் கிடந்ததால் உன்னருளால் என்தாழ்வு கெடத்தேற்றிய! என்றிரந்தான் அவ்வேலை.

மன்னன் இவ்வாறு மறுகி வேண்டவே மேலிருந்து ஒரு ஒலி எழுந்தது. “வேடன் கொல்ல வில்லை; வினைப்பயன் மூண்டது; காற்றுல் அலைந்து வீழ்ந்த அம்பால் அவள் மாண்டாள்” என அவ் ஒசை நீண்டு ஒலிக்கவே அரசன் உள்ளம் களித்தான். தெய்வத் திருவருளை நினைந்து வியந்து வெளியே வந்தான்; வேத யானுக்கு ஆதரவேற்று உணர்த்தி மறுமணம் முடிக்கும்படி பொருள் உதவி அனுப்பினான்; சிறையிலிருந்த வேடனை வெளி ஏற்றித் தன் எதிரே அழைத்து “அப்பா! தப்பாக நான் உண்ணெத் தண்டித்தேன்; என் பிழையைப் பொறுத்தருள்” என்று பொன் ஜாம் மணியும் அணியும் ஆடையும் அள்ளிக்கொடுத்து அவனை அனுப்பினான். அரசனுடைய நீர்மையையும் நீதியையும் நினைந்து நினைந்து நெஞ்சம் கரைந்து கண்ணீர் மல்கிக் கை தொழுது நின்று “ஆண்டவா! நீங்கள் நீட்டுப் பாழுவேண்டும்” என்று அவன் போற்றிப் புகழ்ந்து போனான். அவன் போனான் இவன் இறைவன் கோவிலுள் மீண்டும் போய் ஆர்வம் மீதார்ந்து தொழுதான்.

ஓதம் பெருகப் பாவியேன் பொருட்டெம்  
அடிகள்நீர் அரும்பழி அஞ்சு  
மாதா யிருந்தீர் எந்தையார்க் குண்டே!  
நான்செயத் தக்கது ஒன்றேன்னைக்  
மாதவிற் புகழ்ந்து பன்முறை பழிச்சிக்  
கரையில்மா பூசனை சிறப்பித்து  
மாதம் தகற்றி உலகினுக்கு உயிராய்

இருந்தனன் இறைகுலோத் துங்கன்.

(திருவிளையாடற் பூரணம்)

குலோத்துங்க மன்னனுடைய பரிபாலன முறையையும் நீதி நிலையையும் தெய்வத் திருவருளையும் இங்கே உணர்ந்து வியந்து உவந்து நிற்கிறோம். உலகினுக்கு உயிராய் இருந்தனன் என்றதனால் இந்த வேந்தனுடைய ஆதரவும் ஆட்சி நலனும் நன்கு அறிய வந்தன. தருமநீதி இருமையும் பெருமை தந்தது.

உலகுக்கு மன்னன் உயிர்; அவனுக்கு நீதி உயிர்.

That most kingly and godlike surname, 'The Just.'

[Plutarch]

"நீதி என்பது கடவுளுக்கும் அரசனுக்கும் உரிய ஒரு மறு பெயரே" என்னும் இது இங்கே அறிய வரியது. நீதிமான் நித்திய சோதியாய் நிலைத்து வருகிறான். ஆரூயிர்கட்டு ஆதரவு செய்து வருதலால்பேரின்பநிலை அவனுக்கு நேரே உரிமையாயது.

The memory of the just survives in heaven.

(Wordsworth)

நீதிமானுடைய நினைவு பரமன்டலத்தில் வாழுகிறது என இது குறித்திருக்கிறது. தன்னைத் தழுவியுள்ளவனுக்கு இருமை இன்பங்களையும் அருளி வருதலால் நீதி தெய்வத் திருவாய் நின்றது. இத்தகைய நீதியைப் பேணி ஆதரவுடன் அரசாண்டு வருகிறவன் உத்தம வேந்தனுய் ஒளி மிகப் பெறுகிறான்.

### 856. உற்ற திருவும் உயர்வும் உரிமையாப்

பெற்ற தவத்தின் பெருமைகாண்—மற்றதைக்  
கண்டு களித்துக் கழியாமல் எவ்வழியும்  
தொண்டு புரிக தொடர்ந்து. (கூ)

இ-ஸ்.

சிறந்த திருவும் உயர்ந்த பெருமைகளும் அரிய தவத்தின் பயனும் அமைந்துள்ளன; அந்த மேன்மைகளை கேநாக்கிச் செருக்காமல் நல்ல பான்மையுடையவனுய் எல்லார்க்கும் இதங்களைச் செய்க; அது திவ்விய மகிழ்மைகளை அருளும் என்பதாம்.

உலகம் விசித்திரமான காட்சிகளைடையது, பலவகையான

மாறு பாடுகள் யாண்டும் நீண்டு எவ்வழியும் விழி தெரிய நிற் பூர்வன். ஆங்கிலைகளை நோக்கிக் காரணங்களைக் கருதி ஆராய்ந்து பேரவீரன் முடிவு தெரியாமையால் மேலோர் அது ஒரு புண் ஈரியர் என அரச பதவியை வரிசையா முடிவு செய்துள்ளனர்.

ஒத்தமனிதருள் சிலர் அரிய மேன்மைகளை அடைந்து பெரிய ராய்த் திகழ்கின்றார்; பலர் அவ்வாறின்றி அயர்ந்து நிற்கின்றார். மூன் செய்த நல்ல கருமங்கள் தருமங்களாய்த் தழைத்து வருதலால் அவற்றை மிகுதியாக வடையவர் அரசர்களாய் நீண்டு யாண்டும் வரிசை மிகப்பெற்று வழிமுறையே வந்துள்ளனர்.

புண்ணிய நிலையில் இவ்வாறு போந்துள்ள வேந்தர் எவ்வழியார் கண் ஈரிய நிலைகளைக் கருதி ஒழுகி வருவது பிறப்பின் கட்டையாய்வு வந்தது. பிறப்பும் சிறப்பும் அவரது நீதி முறை களில் நிலைத்து நெடிதுசெழித்து நெறியே தழைத்து வருகின்றன.

சமுதாயம் செவ்வையாய்வாழச் செய்து வருவதே சிறந்த நீதி ஆகலால் அது அரசனது குலதருமமாய்க் குலாவி நின்றது.

**The virtue of kings seems to consist chiefly in justice.**

அரசரது தருமம் முக்கியமாய்நீதியில் அடங்கியிருக்கிறது என்னும் இது இங்கே நன்கு அறியவரியது.

சீவர்கள் சிறந்து வாழ நீதிபரிபாலனம் புரிந்துவரின் அது ஏயர்ந்த தருமமாய்ப் பொங்கி வருகிறது: வரவே அந்த மன்னன் புண்ணியமூர்த்தியாப் பொலிந்து விண்ணும் புகழுவிளங்குகிறன்.

தனக்குக் கிடைத்த அரச பதவி அரிய மகிழ்ச்சியடையது; பெரிய தவத்தால் வந்தது; இதனைத் தக்கவகையாகப் பேணவர வேண்டும் என்னும் உணர்வு அரசனிடம் ஒங்கி நின்ற போது தான் உரிமையை ஓர்ந்து கருமம் புரிந்து யாண்டும் அயராமல் நிலைமேயுள்ளது உயர்ந்த நலங்களை அடைந்து வருகின்றன.

கடமையுணர்ச்சி மடமையை நீக்கி மகிழ்ச்சி தருகிறது.

தான் முடிபுனிந்திருப்பது குடிகளை இனிது பேணவே என்றும் உணர்வு சிறிதுடையனுயினும் அவனே பெரிய அரசனுமிருந்து. மாந்தரை ஆகரவோடு காத்துவரும் அளவே வேந்தன் கீர்த்தியாய் விளங்கி வருகிறன். பல்லோரையும் பாதுகாக்க

நேர்ந்தவன் நல்லோனு யிருக்கவேண்டும். இனிய சுணைர்மைகள் மன்னை உண்ணத் திலையில் உயர்த்தி ஒளி புரிந்தருள்கிறது.

உலகப் பகுதிகளை உரிமையோடு பேணி வந்த அரசர் யாவரும் இராமனை வியந்து புகழ்ந்துள்ளனர். அக்கோமகனுடைய சுணை நலங்கள் கோக்குலங்களுக்கு மேல்வரிச் சட்டமா அமைந்து யாண்டும் நீண்ட ஆக்கங்களை அருளி யிருக்கின்றன.

தானமும் தருமமும் தகவும் தன்மைசேர்  
ஞானமும் நல்லவர்ப் பேறூ நன்மையும்  
மானவ எவையும் நின் மகற்கு வைகுமால்  
ஈனமில் செல்வம்வந் தியைக என்னவே.

(இராமா, மந்திர, 81)

தசரதனிடம் இராமனைக் குறித்து மன்னர்கள் இன்னவாறு கூறியிருக்கின்றனர். தகவு தருமம் முதலிய அரிய பல சுணை நலங்கள் அக்குலமகனிடம் பெருகியுள்ளமையை இத்துல் அறிந்து கொள்கிறோம். இனியநீர்மைகள் தனிமகிமைகளாயின.

“பஹவோ ந்ரூப கல்யாணகுனை: புத்ரஸ்யஸந்திதே.”

மன்னர் பெரும உன்மகனிடம் எண்ணொரிய கலியாண சுணைங்கள் நிறைந்திருக்கின்றன என வான்மீகத்தில் வந்துள்ளதும் இங்கேசிந்திக்கத்தக்கது. சீராமன் நீர்மைசிறந்து திகழ்கிறது.

இத்தகைய உத்தம சுணைங்களையுடையவர் எவ்வழியும் ஒளி மிகுந்து வருதலால் உலகம் என்றும் அவரை உவந்து போற்றி வருகிறது. அல்லல்களை நீக்கி உயிர்களை நல்ல வகையாக் காத்து வரும் அரசை யாவரும் ஏத்து வருகின்றார். இனிய நீர் யாண்டும் பொன்னுய் உயர்கின்றார்; இன்னைதவர் மண்ணுயிழிகின்றார்.

வண்மை தவம்கல்வி வீரமிவை மற்றின்ன  
ஒண்மை யுடையன ஒன்றால் புகழ்யாக்கை  
நண்ணும் அவரன்றே பொன்ற நலம்பெற்றார்  
மண்ணுவார் மற்றை யவர்.” (இன்னிசையிருந்து)

என்றும் அழியாத புகழை அடைந்து வேந்தன் வென்றி வீரனுய் விளங்க வேண்டும். அது நீதி பரிபாலன முறையால் கேரே நிறைவாகி வருகிறது. தன் செங்கோலே யாண்டும் மங்காத கீர்த்தியை அரசனுக்கு நன்கு அருளி நலம் பல புரிகின்றது.

அங்கோல் அவிர்தொடி! ஆழியான் ஆயினும்  
செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் என்னுவர்;  
வெங்கோன்மை வேந்தர்கண் வேண்டும் சிறிதெனினும்  
தண்கோல் எடுக்குமா மொய். (பழமொழி 248)

சக்கர தரனுன திருமாலே யானுலும் மக்களுக்கு இனிய  
ஐய்ச் செங்கோல் செலுத்தானுயின் அவனை யாவரும் என் ஸி  
இகழுவர்; நீதிமுறையான தண்ணிய கோலே அவனுக்கு எண்  
ணிய உறுதி நலனை உதவி வருகிறது என இது உணர்த்தியுள்ளது.

A sense of justice is a noble fancy. [Tegner]

நீதியணர்வு மேன்மையான இனிய நினைவு என்னும் இது  
உண்டு எண்ணவுரியது. மன்னர்க்கு நீதி மன்னிய மகிமையாம்.

857. மன்னன் எனினும் மனுநீதி குன்றினால்  
சின்னவன் என்னும் சிறுமையாம்—என்ன  
நிலைமை அடையினும் நீர்மை குறைந்தால்  
தலைமை அழியும் தணிந்து. (ஏ)

இ-ஏ.

உவகத் தலைவனுய் அரசன் உயர்ந்திருந்தாலும் நீதிமுறை  
குன்றினால் அவன் தீது படிந்து சிறுமையாயிழிந்து ஒழிவான்;  
செல்வம் அதிகாரம் முதலிய நிலைமைகளில் சிறந்து நின்றாலும்  
தன்மை குறைந்தால் புன்மையாய் இழிந்து அழிந்து போவான்;  
அரிய சீர்மைகள் உரிய நீர்மைகளால் அமைந்து வரும் என்க.

தனது தலைமைக்கு உரிய நிலைமையைத் தழுவியிருக்கும்  
ஷளவே வேந்தன் விழுமியனுய் விழூந்து போற்றப் படுகிறன்.  
பைசம்மையான நீதி ஒழுக்கமே மன்னனுக்கு எவ்வழியும் மகிமை  
உந்து வருகின்றது. அதலைப் பேற்றுவது காணியைக் காப்பதாம்.

மனித சமுதாயம் அமைதியாய் இனிது வாழ அமைந்துள்ள  
ஒழுக்கு முறையே மனுநீதி என விளங்கியுள்ளது. நியாயம்  
நீதம் கடவுநிலைமை தருமம் நெறி முறை என வருவன் எல்லாம்  
நீதியின் பரியாய நாமங்களே. பெயர்களில் உயர்வுகள் உள்ளன.

மன்னுயிரைக் காக்க நேர்ந்த மன்னனுக்கு நீதி இன்னுயிர  
யாய் இசைந்திருக்கிறது. இராச தருமமாய் மருவியுள்ள இதனைத்

தழுவி ஒழுகுகிறவனிடம் அதிசய ஆற்றலும் அற்புத மகிழை கரும் பெருகி வருகின்றன. காப்புமுறை கடவுள் நிலையாகிறது.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு  
இறைன்று வைக்கப் படும். (குறள், 388)

நீதி கெறியே ஒழுகி நாட்டை நன்கு காத்துவருகிற அரசன் மக்களுக்கு நேரே உண் கண்ட கடவுளாகவே கருசப் படுவான் என்றுது காட்டியுள்ளது. முறைக்கும் இறைக்கும் உள்ள உறவுரிமையை இதனால் உணர்ந்து கொள்ளுகின்றோம்.

நீதி முறை செய்பவனிடம் தெய்வத் தேசு சேர்ந்து திகழ்கிறது. தருமதேவதை அவன்பால் பருவி மிரிக்கிறது.

There is no virtue so truly great and godlike as justice.

(Addison)

நீதியைப் போல் கடவுளுக்கு நிகரான பெரிய தருமம் வேறு யாதும் இல்லை என அடிசன் என்பவர் இவ்வாறு கூறி யிருக்கிறார். மனித மரபை அது புனிதமாக்கி வருகிறது.

தன் உள்ளத்தில் நீதி தோய்ந்த போது அந்த மனிதன் ஆதி முதல்வன் ஆகின்றான். நீதி கடவுளின் வடிவம் ஆகலால் அதனை யுடையவன் உருவம் மருவிய ஓர் இறைவன் என நேர்ந்தான்.

இறைமையின் தனி நீர்மை ஆகலால் நீதிமுறை யாண்டும் நிலையான மகிழைகளை விளைத்துத் தலைமையாய் வருகிறது.

மாளாத நீதி இகழாமை வின்கண் அபிமானமில்லை வறியோர் ஆளாயும் வாழ்தி அரசு ஆள்தி. (இராமா, நாக, 256)

இராமனது நீதி நிலையைக் கருடன் இங்ஙனம் துதித்திருக்கிறான்.

நீதியாய்! முனிந்திடேல் நீஇங்கு யாவர்க்கும் ஆதியான். (இராமா, பரசுராம 37)

பரசுராமன் இராமனை இவ்வாறு பரசி யுள்ளான்.

நீதிமுறையில் இராமன் நிலைத்து வந்துள்ளமையால் அதிசய மகிழைகள் அக்கோமகன் பால் தழைத்து வந்துள்ளன.

மக்கள் இனத்தைப் பாதுகாக்க வந்தவன் தக்க நீதிமான பிருந்த போது தான் அவனது ஆட்சி நீட்சியாய் மாட்சி படைந்து வரும். வேல் வாள் முதலை ஆயுத பலங்களை விட

நீதியே பெரிய வலியுடையதாம். இதனை உரிமையாக உடைய வன் எவ்வழியும் வெற்றியும் புகழும் பெற்று வருகின்றன.

Every place is safe to him who lives in justice. [Epictetus]

நீதியில் வாழுகிறவனுக்கு ஒவ்வொரு இடமும் சேமமான பாதுகாவலாம் என நீதியின் அரசினை இது நேரே குற்றத்தள்ளது.

The administration of justice is the firmest pillar of government. [Washington]

ஆட்சிக்கு உறுதியான தூண் நீதிமுறையான காரிய விசாரணையே என ஐராஜ் வாழிங்டன் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார். எங்கே நீதிமுறை நிறைந்திருக்கிறதோ அங்கே மக்கள் வாழ்க்கை மாண்பு தோய்ந்து மிக்க சுகமாய் மேலி மினிர்கிறது.

Justice is like the kingdom of God. [G. Eliot]

நீதி தேவராச்சியமாயுள்ளது என இது உணர்த்தியுள்ளது.

இத்தகைய நீதிமுறைகளைத் தழுவி அரசுபுரிபவன் அரிய பல மேன்மைகளை மருவி மகிழ்கிறார்கள். ஆட்சிக்கு உயிர் கிலையமான இந்த அற்புத நீர்மையை இழுந்து விடுவது அவன் அற்பட யிழிந்து படுகிறார்கள்: புன்மை படியப் புலைகள் படிகின்றன.

நல்ல தன்மைகள் மன்னியுள்ள அளவு மன்னவன்; அவை யில்லையேல் அவன் சின்னவன். சிறுமையாயிழிந்து சீரழியாமல் பெருமையாயுயர்ந்து பேர் பெற்றவரே பார்பெற்ற பயணிநேரே பெற்று நிற்கின்றார். உயர்ந்த தலைமையை அடைந்தவன் சிறந்த கிலைமைகளை எவ்வழியும் செவ்வையாய்ப்பேணி ஒழுகவேண்டும். அந்த ஒழுக்கமே அவனுடைய காணியைக் காப்பாற்றியருளும்.

858. மேன்மையும் கீழ்மையும் வேறிடத்தில் இல்லையுன் பான்மையின் உள்ளே படிந்துள்காண்—மேன்மை அடைய விரும்பின் அரிய குணங்கள் உடையவ ஞக உயர். (அ)

இ-ள்.

மேலான உயர்வும் கீழான இழிவும் வேறு அயலை இல்லை; யாகும் உன் இயல்பிலேயே உள்ளன; ஆகவே அரிய குணங்களை உரிமையுடன் அடைந்து பெரியவனுய் உயர்ந்து கொள்ளுக.

மரத்தின் வளர்ச்சி அதன் வேரிலிருந்து வருகிறது; மனிதனின் உயர்ச்சி அவனுடைய மன நீர்மையிலிருந்து விளைகிறது. மனம் செம்மையானால் மனிதன் நன்மையாளனுய் நலம் பல பெறுகிறுன்; அது புன்மையானால் அவன் புலையாய் இழிவுறுகிறுன். உயர்வுக்கும் தாழ்வுக்கும் மனமே மூல காரணமாயுள்ளது. அது சுத்தமானால் நித்திய முத்தியை நேரே பெறலாம்.

நினைவுகள் நல்ல நெறிகளில் பழகிவரின் அந்த மனம் புனிதமாய்ப் பெரவிந்து வருகிறது; அதனையுடைய மனிதனும் மகானுய் மகிழை தோய்ந்து வருகிறுன். நல்லவாசனையால் மலரின் மேன்மையை அறிகிறோம்; அதுபோல் உள்ளப் பண்பால் ஒரு வனுடைய உயர்வினை உணர்ந்து கொள்கிறோம். பண்பு படிந்து வரின் இன்பம் சூரந்து வரும். சீவாஸியால் மனம்சிறந்து திகழும்.

The mind is the atmosphere of the soul. [Joubert]

உயிரின் வெளி உயிர்ப்பே மனம் என இது குறித்துள்ளது.

A good mind possesses a kingdom. (Seneca)

நல்ல மனம் ஒரு இராச்சியத்தை யுடையது என சேனிகா என்பவர் இவ்வாறு கூறியிக்கிறார். இனிய நீர்மைகளோடு பழகி மனதைப் புனிமா வைத்துக் கொள்ளுபவன் அரிய பல நன்மைகளையும் அதிசயமேன்மைகளையும் அடைந்துகொள்கிறான்.

மனித சமூதாயத்தை மாண்போடு பாதுகாக்க நேர்ந்த அரசன் புனிதமான இனிய நீர்மைகள் தோய்ந்துவரின் அவனுடைய ஆட்சி யாண்டும் மதிப்பாய் மாட்சி மிகுந்து வரும்.

ரகு, ககு, சிபி முதலிய மன்னர்களை எண்ணுங் தோறும் அவருடைய புண்ணிய நீர்மைகள் நம் கண் எதிரே தோன்றி எண்ணரிய இன்பங்களை விளைக்கின்றன. சீவர்களுக்கு இதம் செய்து அவர் ஆண்டு வந்துள்ள ஆண்மைகள் அரசு குலங்களுக்கு யாண்டும் மேன்மை ஒளிகளாய் மேனியுள்ளன.

இரவி தன்குலத்து எண்ணில்பல் வேந்தர்தம்  
பரவு நல்லொழுக் கின்படி டூண்டது  
சரயு என்பது தாய்மூலை அண்ணதிவ்  
வரவு நீர்விலத்து ஓங்கும் உயிர்க்கெலாம். (இராமாயணம்)

சரயுநதி கோசல தேசத்தில் உள்ளது. தண்ணீர் எப்பொழுதும்

கண்ணியமாய் அதில் நிறைந்து செல்லும்; பயிர்களும் உயிர்களும் அதனால் செழித்துக் களித்து வந்தன. அந்தத் தேசத்தை ஆண்ட அரசர்களுடைய குண நீர்மைகள் போல் அந்நதி நீரிருந்தது எனக் கவிநாயகன் குறித்திருப்பது சுவை சுரந்துள்ளது. சிறந்த குணங்கள் நிறைந்த அளவுதான் அரசன் உயர்ந்தவனுய் ஒளிபெற்று விளங்குகிறார்கள். அஞ்சாமை ஈகை அறவு ஊக்கம் தூங்காமை கல்வி தணிவு இன்சொல் இரக்கம் ஒழுக்கம் அடக்கம் உறுதி பொறுதி நீதி மானம் வீரம் முதலியன் அரசனின் இயல்பான நீர்மைகள் என இறைமாட்சியுள் தேவர் இசைத்துள்ளமை ஈண்டு எண்ணி யுணரவுறியது.

“The king-becoming graces,  
As justice, verity, temperance, stableness,  
Bounty, perseverance, mercy, lowliness,  
Devotion, patience, courage, fortitude.”

(Macbeth, 4, 3.)

தயை நீதி சத்தியம் தன்னடக்கம் உறுதி ஈகை ஷிடா முயற்சி இரக்கம் புணிவு தெய்வபத்தி பொறுமை தைரியம் வீரியம் என்பன அரசனை அணிசெய்யும் பண்புகளாம் என இது குறித்துள்ளது. எந்த நாட்டிலும் அரசன் எவ்வாறு இருக்க வேண்டும் என மேலோர் கருதியுள்ள குணங்களையும் குறிப்புகளையும் இதனால் உறுதியா இங்கே உணர்ந்து கொள்கிறோம்.

வையம் உவந்து வாழ வழி காட்டியாய் வந்துள்ளமையால் அரசன் உயர்குண சீலனுய் ஒளி நீட்டியிருக்க வேண்டும்.

தான் நல்ல நீர்மையாளை யிருந்த போதுதான் மாந்தரை வேந்தன் நன்கு பாதுகாத்து நாட்டைச் சீர்மையோடு ஆளமுடியார். உள்ளம் செம்மையாய்த் திருந்தியுள்ளவனுக்கு உலத்தைத் திருத்தமா ஆளும் வல்லமை தானுகவே வந்து சேருகிறது.

மனத்தின் நன்மையே மன்னனுக்கு மன்னிய மகிமைகளை அளித்து வருகின்றன. அகத்தைச் சுத்தமா வைத்திருப்பவன் ஶுத்தசய சத்திகளை விரைந்து அடைந்து கொள்கிறார்கள். உலக மாந்தர் எவரும் வியந்து புகழும் படி அவன் உயர்ந்து பூசும்கிறார்கள். உயர்வெல்லாம் உள்ளப்பால் உளவாகின்றன.

எண்ணினர் எண்ணகப் படாத செய்கையான்;  
அண்ணினர் அகன்றவர் திறத்தும் ஆணையான்;  
நண்ணினர் பகைவர்கள் றிவர்க்கு நாளி னும்  
தண்ணியன் வெய்யன்நம் தானை வேந்தனே. (1)

கற்ற நூலினர் கலந்த காதலால்  
உற்ற போழ்துயிர் கொடுக்கும் ஆற்றலான்;  
கொற்ற வேலவன் குடையின் நீழலார்  
சுற்ற மாண்பினர் சுடரும் வேலினைய். [குளாமணி] (2)

சூரமை நாட்டு மன்னனுடைய மாண்புகளை இவை வரைந்து  
காட்டியுள்ளன. குறிப்புகள் கூர்ந்து சிந்திக்கத் தக்கன. அரிய  
பண்புகளால் பெரிய மேன்மைகள் நேரே பெருகி வருகின்றன.

இனிய நீர்மையால் உயர்ந்து எவ்வுயிர்க்கும் இதம் புரிந்து  
வருகிற மன்னன் யான்டும் மனிததெய்வமா மருஷி மிளிர்கிழுன்.

859. உள்ளம் உயரின் உலகில் அவனுயர்ந்து  
வெள்ளமென மேன்மைகளை மேவுகின்றுன்—உள்ளம்  
இழிந்து படிதே இழிமகனைய் எங்கும்  
கழிந்து படுகின்றுன் காண். (க)

இ-ள்.

உள்ளம் நல்ல வழியில் பழுகி உயர்ந்தால் உலகில் உயர்ந்து  
அளவிடலரிய மேன்மைகளை அடைகிழுன்; அது இழிந்து பட்டால் அவன் இழிமகனையக் கழிந்து ஒழிந்து போகிழுன் என்க.

உடலின் உள்ளே யிருந்து உனர்வது உள்ளம் என வந்தது. வெளியே நிகழுகின்ற செயல் நிலைகளுக் கெல்லாம் இது மூல  
யந்திரமாயுள்ளது. உள்ளம் அகத்தே யிருந்து இயக்க மனித  
வுலகம் புறத்தே இயங்கி வருகிறது. இதன் அதிசய ஆற்றல்கள்  
அளவிடலரியன. இது ஆட்டியபடியே யாவரும் ஆடி  
வருகின்றனர். மனம் நடத்த மானிடங்கள் நடக்கின்றன.

கண்ணேடி உருவங்களைக் காட்டுதல் போல் மனம் மனித  
னுடைய மருமங்களையெல்லாம் தெளிவாகக்காட்டுகிறது. உயர்வு  
தாழ்வு இன்பம் துன்பம் எனவருவன யாவும் இதன் இயல்பின்  
அளவே விளைவனவாம். சிந்தைவழியே சீவர்கள் வாழுகின்றனர்.

உள்ளம் நல்ல பண்பு படிந்துவரின் அந்த மனிதன் எல்லா மேன்மைகளையும் எளிதே எய்தி இன்பம் மிக அடைகின்றார். இது பொல்லாத தாய்ப் புலை படிந்து வரின் எல்லா வழிகளிலும் இழிவும் பழியும் அழிகேடுகளும் அல்லவ்களுமே விளைந்து வரும்.

தூய உள்ளம் பேரின்ப வெள்ளத்தைப் பெருக்கியருள்ளிரது; அது தீயதாயின் கொடிய நரக துயரங்களையே கூட்டி விடுகிறது. மாசு நீங்கிய அளவு அங்கே ஈசன் அருள் ஒங்கி வழுகிறது. நெஞ்சத் தூய்மையே நிமலன் நிலையமாம்.

பரிசுத்த இதயம் பரஞ்சோதி நிலையமாயுள்ளமையால் அது அதிசய மகிமையாய்யான்டும் துதிசெய்யப் பெறுகிறது.

“உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக் கள்ளத்தின் ஆரும் கலந்தறி வார் இல்லை.”

இறைவன் மனிதனது தூய உள்ளத்தில் உளன்; கள்ளம் படிந்த நெஞ்சர் அவனைக் காண முடியாது; உள்ளம் தூயரே கானுகின்றனர் எனத் திருமூலர் இவ்வாறு காட்டியுள்ளார்.

மாசற்ற மனம் ஈசனை நேரே கானுகிறது; காணவே ஈசன் ஆகவே அது காட்சி தந்து எவ்வழியும் இன்பம் அருளுகிறது.

“Our mind is God.” (Menander)

நமது மனமே கடவுள் என இது காட்டியுள்ளது.

“God is Mind, and God is infinite; hence all is Mind.

(Baker Eddy)

கடவுள் எல்லையின்றி எங்கும் நிறைந்தவர்; உள்ளமாயுள்ளார்; ஆகவே எல்லாம் உள்ளமே என்னும் இது ஈன்டு உணரவுரியது. சித்த சுத்தி சிவம் என நின்றது.

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்  
மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினைகெடப்  
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே  
கள்ள மனமுடைக் கல்வியிலோரே. [திருமந்திரம், 509]

புனித உள்ளம் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களிலும் உயர்ந்தது; அதனையடையவர் பரம பரிசுத்தராய் உயர்கின்றார் என இது உணர்த்தியுள்ளது. தன் உள்ளம் நல்லதானால் அவன் நூய தெய்வீக நிலையில் துவங்கி இன்பமாய் இலங்கி நிற்கிறார்.

உள்ளம் உடைமை யுடைமை; பொருளுடைமை  
நில்லாது நீங்கி விடும்.

(குறள், 592)

ஊக்கம் உடைய நல்ல உள்ளமே பெரியபாக்கியம்;  
அதற்கு நிகரான செல்வங்கன் வேறு யாதும் இல்லை எனத்  
தேவர் இவ்வாறு கூறியிருக்கிறார். மனி தன் அடையவுரிய  
பெருமைகள் யாவும் உள்ளத்திலேயே மருமமா மருவியுள்ளன.

இத்தகைய உள்ளத்தைப் புனித நினைவுகளால் இனிது பண்  
படுத்திவரின் அந்த வேந்தனிடம் மேம்பாடுகள் விரிந்து விளைந்து  
வருகின்றன. மனம் பெருந்தன்மையாய் உயர்ந்து வருதற்கு  
அடையாளம் தாழ்ந்த இனங்களை ஆழ்ந்த அனுதாபத் தோடு  
ஆதரித்து வருவதேயாப். அன்பு நலம் இன்ப நிலையமாகின்றது.

தலைவனுய் உயர்ந்துள்ள மன்னன் குடிகளை உரிமையோடு  
பேணி வருங்கால் அரிய பல பெருமைகளை அடைந்து கொள்ளு  
கிறான். உலகமாந்தர் அவ் வேந்தனை உவந்து புகழ்ந்து வருகின்றார்.  
உண்மையான உதவியால் உயர்ந்த மகிமைகள் உளவாம்.

உலகத் தோரே பலர்மற் செல்வர்  
எல்லா ருள்ளும்நின் நல்லிசை மிகுமே ‘  
செயலமை கண்ணிச் சேரலர் வேந்தே!  
பரிசிலர் வெறுக்கை பாணர் நாளவை  
வசையில் செல்வ! வான வரம்ப!

இனியவை பெறினே தனி தனி நுகர்கேம்  
தருகென விழையாத் தாவில் நெஞ்சத்துப்  
பகுத்துாண் தொகுத்த ஆண்மைப்  
பிறர்க்கென வாழ்தி நீ யாகன் மாறே. (பதிற்றுப்பத்து, 38)

சேரமன்னனுடைய சீர்மை நீர்மைகளை இது கூறியுள்ளது.  
குற்றம் இல்லாத நல்ல உள்ளம் உடையனுய் எல்லார்க்கும்  
இரங்கி உதவிப் பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்பிப் பிறர்க்கு என  
அவன் வாழ்ந்து வந்தான்; ஆகவே உலக மன்னர் எல்லாரினும்  
உயர்ந்த கீர்த்திமானுய் ஒளி பெற்று எவரும் புகழ்ந்து போற்ற  
நின்றுள்ளான் என்பதை இங்கே உணர்ந்து கொள்கிறோம்.

உள்ளத்தில் நல்ல நீர்மை தோய்ந்தவன் இனிய தருமவா  
னுய் உலகத்தில் உயர்ந்து திகழ்கிறான். உயர்வுகள் செயல்களின்  
இனிமைகளால் செழித்துத் தேசு மிகுந்து சிறந்து வருகின்றன.

தேசத்தைச் சேமமா ஆள நேர்ந்த அரசன் முதலில் தன் நெஞ்சத்தை நேமமா ஆளவேண்டும்; அங்ஙனம் ஆளானியின் அவனது ஆட்சி மாட்சியிருது; தாழ்ச்சியே அடையும். மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கமாய் மகிழை தருகிறது; அந்த அரிய நலத்தை இழந்தவன் எல்லா நலங்களையும் ஒருங்கே இழந்து எவ்வழியும் உய்தி காணுமல் வெவ்ஷியனைய் இழிந்து போகிறான். உள்ளத் துய்மை தெய்வத்திரு; அதனை எய்தி இன்புறுக.

860. கோடி வெளிவேடம் கொண்டாலும் உள்ளத்தே  
பாடிய நீர்மை படிந்திலதேல்—நீடியவன்  
நின்ற இல்லையெல்லாம் நீள்கானல் நீராகி  
ஒன்ற ஓழியும் ஒருங்கு. (இ)

இ-ள்.

புறத்தே ஆடம்பரமான கோலங்கள் பல கொண்டாலும் அகத்தே நல்ல நீர்மை இல்லையேல் அவை யாவும் அவமானமா யிழிந்து படும்; அவனும் அவலமாய் அழிந்து படுவான் என்க.

வேடம் என்ப்து ஆடை அணி முதலியவற்றால் வெளியே பகட்டாக் கொள்ளும் கோலம். உள்ளத்தில் தகுதியடையவர் அதற்குத் தக்கபடி புறத்தே புனைந்து கொள்ளின் அது நல் வதவேடமாம்; அங்ஙனம் இல்லாமல் கள்ளமா வனைந்து கொள்ளின் அது பொல்லாத அவ வேடமாய்ப் புலையே தரும்.

அயலார் கண்டு தம்மை உயர்வாக மதிக்கவேண்டும் என் ஒம் மயலான ஆவல் எல்லாரிடமும் இயல்பாய் அமைந்துள்ளது. மனிதனுடைய உண்மையான பெருமை புறப்பொருள்களில் இல்லை. அவனது அகத்திலேயே அமைதியாய் உள்ளது.

நல்ல எண்ணங்களோடு நல்ல காரியங்களை எவன் செய்து வருகிறான் அவன் நல்லவனுய் உயர்கிறான். அங்ஙனம் இல்லாதவன் பொல்லாதவனுய் இழிந்து புலையறகின்றான்.

தன்னலமே நாடித் தான் ஒருவனே ஈகமாய் வாழவேண்டும் என்று அவாவி உழலுகின்றவன் யாண்டும் உயர்ந்த மதிப்பை அடைவதில்லை. பிறர் நலமுற உரிமையோடு கருதுகின்றவனே பெரிய மனிதனுய் அரிய மேன்மைகளை அடைகின்றான்.

தன் வயிற்றை நிறைத்துச் சூய நலமாய்த் திரிபவன் ஒரு நலமும் காணுமல் ஊனமாய் ஒழுந்து போகிறான். அயலாரைப் பேணுபவன் உயர்நலங்களை ஒருங்கே காணுகிறான். பிற உயிர்கள் இன்புற அன்பாய் ஆதரித்து வருபவன் அதிசய தருமவாலை கிறான்; ஆகவே அந்தப் புண்ணிய வேந்தனையாவரும் ஆவலோடு எண்ணிடத்துகின்றார். சீவர்கட்கு இதம் செய்பவன் தேவனும்.

உறையூரிலிருந்து அரசு புரிந்து வந்த சோழ மன்னன் இறந்து போனான்; அப்பொழுது அவனை நினைந்து போத்தியார் என்னும் புலவர் பெருமான் பாடிய பாடல் ஒன்று அயலே வருகிறது.

பாடுநர்க்கு ஈத்த பல்புக முன்னே  
ஆடுநர்க்கு ஈத்த பேரன் பின்னே  
அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே  
திறவோர் புகழ்ந்த திண்ணன் பின்னே  
மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து  
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்  
அனையன் என்னது அத்தக் கோனை  
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று  
பைதல் ஒக்கல் தழீஇ அதனை  
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர!  
நனந்தலை யுலகம் அரந்தை தூங்கக்  
கெடுவில் நல்லிசை சூடு  
நடுகல் ஆயினன் புரவலன் எனவே. (புறம், 221)

அரிய பல புகழ்களும் உயிர்கள்பால் பேரன்பும் உடைய செங்கோல் வேந்தனை எமன் கொண்டு போய் விட்டான் என அவனை வைது நொந்து புலவர் அழுதிருக்கும் நிலையை அறிந்து இங்கே நாம் வருங்கி நிற்கிறோம். இத்தகைய உத்தம அரசரைப் பெற்றுள்ள மக்கள் பெரிய பாக்கியவான்களாகின்றார். குடை கொடி முடி முதலிய அரிய ஆடம்பரங்களால் அரசன் பெரிய வன் ஆகான்; உள்ளத்தில் அமைந்துள்ள நல்ல குணங்களா வேயே எல்லாரும் உவந்து புகழ் அவன் உயர்ந்து திகழ்கிறான்.

பள்ளத்தில் வெள்ளம் படிந்து பயனருளும்  
உள்ளத்தில் நீர்மை உயர்வாகும்--பள்ளமிலர்  
மேட்டில்நீர் நில்லாது மேட்டிமையும் அப்படியே  
ஙாட்டும் துயரம் கடுத்து.

பள்ளத்தில் வெள்ளம் தங்கியுள்ளது போல் மனிதன் உள்ளத்தில் கல்ல நீர்மைகள் நிறைந்திருந்தால் எல்லாரும் அவனைப் புழுங்கு போற்றுவர்; அங்ஙனமின்றி மேட்டு நிலம் போல் ஓமட்டிடமை காட்டிச் செருக்கி நின்றால் யாவரும் இகழுங்கு எவ்வழியும் அவனை வெறுப்பர் என இது உணர்த்தியுள்ளது.

உயர்ந்த பதவியை அடைந்துள்ள அரசன் உள்ளம்பதமாய் உயிர்களுக்கு உதவி புரிந்து வரவேண்டும். செய்துவரும் ஆதரவின் அளவே ஆட்சி மாட்சியாய்ச் சிறந்து வருகிறது.

மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை.(நறுந்தொகை) என ஒரு மன்னன் இன்னவாறு அரசு நிலையைக்கறியுள்ளான்,

மன்னுயிரைக் காப்பது மன்னன் கடமை ஆதலால் அதனை உரிமையோடு செவ்வையாச் செய்த போதுதான் தெய்வ அருளை நேரே அவன் எய்த நேர்கிறுன்.

Truth is a divine word. Duty is a divine law. (Douglas)

சத்தியம் கடவுள் வார்த்தை; கடமை கடவுளின் கட்டளை. என்னும் இது இங்கே உறுதியாய் நன்கு கருதியுணரவுரியது.

ஆண்டவனுடைய ஆணையை ஆளுகின்றவன் நாளூட் பெணி ஒழுகுவது காணியாய் வந்தது. தக்கவன் என்று கருதித் தந்த உரிமையைத் தகவோடு ஆற்றி வருகிற அரசன் யாண்டும் ஏற்றம் மிகவுடையனேய் உலகம் போற்ற ஒளிபெற்று நிற்கிறுன்,

**இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு.**

தகவு தரும நிலையம்.

அதனை யுடைய அரசன் உயர்ந்து திகழ்வான்.

நீதிநெறி நித்திய சுகம்.

மன நேர்மை மகிழை தரும்.

மனு நீதி மன்னன் உயிர்.

கண்டு களியாமல் தொண்டு புரிக.

நிலைமை வழுங்கின் தலைமை ஒழியும்.

உயர்வும் தாழ்வும் உள்ளத்தில் உள்ளன.

உள்ளத்தின் அளவே உயர்வுகள் உளவாம்.

நீர்மை நிறைந்து சீர்மை பெறுக.

அசூ-வது தகவு முற்றிற்று.

# எண்பத்தேழும் அதிகாரம்

## தரம்.

அஃதாவது செயல் இயல்களின் வகையால் வளர்ந்து வரும் உயர்வு. தன்மையால் விளைகின்ற நன்மையை நன்குவிளக்குகின்றமையால் தகவின் பின் இது இங்கு வைக்கப்பட்டது. தகவும் தரமும் மிகவும் உறவாய் மேன்மை புரிகின்றன.

861. அரிய விளைகளை ஆற்றி வருவார்  
பெரியர் எனவே பெருகி—உரியசீர்  
யாவும் பெறுவர் எவரும் அவரையே  
மேவி வருவர் விழைந்து. (க)

இ-ள்.

அரிய காரியங்களைச் செய்து வருகின்றவர் பெரிய மேன்மைகளை எய்தி உயர்கின்றார்; அந்த மேலோரையே யாவரும் விழைந்து புகழ்ந்து வியந்து உவந்து போற்றி வருவர் என்பதாம்.

தகுதி, தரம் என்னும் மொழிகள் பொருள்களின் உயர்நிலைகளை உணர்த்தி வருகின்றன. உயர்ந்தது வியந்து புகழுப் பெறுகிறது; இழிந்தது இகழ்ந்து தள்ளப்படுகிறது. மனிதனுடைய உயர்வு தாழ்வுகளுக்கு மூலகாரணம் அவன் அகத்திலேயே அமைந்திருக்கிறது. உள்ளம் உயர உயிர்கள் உயர்கின்றன.

உள்ளம் துணிந்து ஊக்கி முயன்று அரிய காரியங்களை ஆற்றுகின்றவன் பொருளும் புகழும் ஏற்றமாப் பெறுகின்றன; பெறவே உலகம் அவனை விழைந்து நோக்குகிறது; வியந்து போற்றுகிறது. ஊன்றியமுயற்சியால்உயர்ச்சிகள் உருகின்றன.

ஒருவன் செய்து வருகிற அரிய செயல் அவனைப் பெரிய மனிதனு ஆக்கி வருகிறது. விளையாண்மை வியக்கத்தக்க மேன்மைகளை விளைத்து வருதலால் அது மனிதனுடைய மகிழமக்கு வித்தக வித்தாய் விளங்கி எத்தகைய நலங்களையும் அருளுகின்றது.

பறவை மிருகம் முதலை எல்லாப்பிராணிகளிலும் மனிதன் மேலான நிலையில் மேவி நிற்பது அவனது உள்ளம் உணர்வு செயல்களினாலேயாம். உள்ளத்தால் எண்ணுகிறான்; எண்ணிய

ஏந்த எண்ணத்தை உணர்வு ஒழுங்கு படுத்தி உயர்த்துகிறது; உயர்ந்த அந்த நினைவை ச்செயல் சிறந்ததாகச் செய்தருளுகிறது.

வித்திலிருந்து முனை தோன்றி மரமாய் வளர்ந்து பலன் தருகிறது; அதுபோல் உள்ளத்திலிருந்து உணர்வு தோன்றிச் செயலாய் விரிந்து உயர் நலன்களை உதவுகிறது. நினைவு அறவுகள் இருந்தாலும் செயல் இல்லையாலும் யாதொரு பலனும் இல்லை. செயல்களே மனிதருடையநிலைகளை நேரே தெரியச் செய்கின்றன.

செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.

(குறள், 26)

அரிய காரியங்களைச் செய்வார் பெரியர் எனத் தேவர் இவ்வாறு கூறியுள்ளார். பெரியரையும் சிறியரையும் அறிந்து கொள்ளுவதற்குச் செயல் கருவியாய் வந்துள்ளது. அருமை புரிபவர் பெருமையுறுகின்றார். மனிதர் விழூந்து செய்கின்ற கருமங்கள் அவருடைய தரங்களை வரைந்து காட்டி விடுகின்றன.

“Great actions speak great minds.” (John Fletcher)

பெரிய செயல்கள் பெரிய உள்ளங்களைத் தெரியச் செய்கின்றன என்னும் இது இங்கே உறுதியா ஊன்றி அறியவுரியது.

உள்ளத்திற்கோடு ஊக்கி விளை செய்ப்பவர் உயர்ந்த மேன்மைகளை ஆக்கிக் கொள்கின்றனர். அருந்திற்காண்மை பெருந்திருவாய்ப் பெருகிச் சிறந்த சீர்மைகளை அருளிவருகிறது.

நேடுஞ்சேழியன் என்னும் பாண்டிய மன்னன் இளமையிலேயே அரியனை ஏற்றனன்; அதிசயநிலையில் ஆட்சி புரிந்தான். வயதில் இளையவன் என இவ்வழுதியை எளிதாக எண்ணிச் சேராமு மன்னனும் சேர அரசனும் சேர்ந்து ஒருந்து குறுஙிலத் தலைவரைத் துணை சேர்த்துக் கொண்டு இவ்வேடை போராட வந்தனர். வரவே வீறேடு இவன் போருக்கு எழுந்தான். அப்பொழுது இவன் கூறிய வீரவாதம் எப்பொழுதும் யாவரும் கூர்ந்து சிந்திக்கத்தக்கது. அதன் ஒரு பகுதி அயலே வருகிறது.

“இளையன் இவன்னன உளையக் கூறிச்

சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை

அருஞ்சமம் சிறையத் தாக்கி முரசமொடு

ஏருங்ககப் படேன் ஆயின் பொருந்திய

என்னிமல் வாழ்நர் செல்னிமல் காண்து  
கொடியன்மீ இறைனன்க் கண்ணீர் பரப்பிக்  
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக.” (நெடுஞ்செழியன்)

“என்னை இளையன் என்று இகழ்ந்து கூறிப் போருக்கு  
வந்த வேந்தரைப் பொருது தொலைத்து நான் வெற்றி பெறேன்  
ஆயின் கொடுங்கோலன் என்று என்குடிகள் தூற்றும் பழியை  
நான் அடைவேனுக” என்று இவ்வாறு வீரசபதம் கூறிச்சென்ற  
வன் போரில் அளைவரையும் ஒருங்கே வென்று பெருங்கீர்த்து  
பெற்றுன். இவனது வெற்றினிலை எங்கும் வியப்பை விளைத்தது.

கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்  
ஆலங் கானத் தகன்றலை சிவப்பச்  
சேரல் செம்பியன் சினங்கெழு திதியன்  
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி  
நார் அரி நறவின் ஏருமை யூரன்  
தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்  
இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநன்என்று  
எழுவர் நல்வலம் அடங்க ஒருபகல்  
முரசொடு வெண்குடை அகப்படுத் துரைசெலக்  
கொன்றுகளம் வேட்ட ஞான்றை  
வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே. (அகம, 36)

சோழன் முதலிய ஏழு மன்னரையும் அவர் தம் சேனை  
களோடு ஒருங்கே வென்று இந்த வீரபாண்டியன் வெற்றிபெற்  
றுள்ள நிலையை நக்கீரர் இவ்வாறு வியந்து பாடியிருக்கிறார். பரு  
வம் நிரம்பாத இளைஞரையிருந்தும் அரிய செயல்களை ஆற்றி அது  
சயங்களை விளைத்திருத்தலால் உலகம் இவனைத் துதி செய்து  
தொழுது வந்தது. வீரத்திறலால்விழுமியமேன்மைகள் விளைந்தன.

மனவுறுதியும் வினையாண்மையும் மனிதனை மகிமையாளனு  
யர்த்துகின்றன. உரத்தோடு ஊக்கி வினை செய்பவன் தரத்தில்  
யர்த்து தரணியில் சிறந்து நிறைந்த புகழுடன் திகழ்கின்றன.

ஆற்றும் வினைகள் அருமை யுடையவெனின்  
போற்றும் உலகம் புகழ்ந்து.

உள்ளம் துணிந்து உயர்த்த குறிக்கோளோடு காரியங்க  
ளைச் செய்து வருபவன் சீரிய புகழ்களை அடைந்து கொள்கிறன்.

862. உற்ற கருமம் உயர்ந்த குறிக்கோளைப்  
பெற்ற பொழுதே பெருமையாம்—முற்ற  
உணர்ந்து புரியின் உறுதி நலங்கள்  
புணர்ந்து பெருகும் பொலிந்து. (2)

இ—ள்.

பொருந்திய தொழில்கள் உயர்ந்த நிலைகளைக் கருதி எழுந்த போது அவை மேன்மையாச் சிறந்து திகழ்கின்றன; கருமங்களை ஓர்ந்து உணர்ந்து செய்தால் உறுதிநலங்கள் மிகுந்து உயர்பலன்கள் பெருகி வியன்புகழ்கள் விரிந்து விளைந்து வரும்என்க.

உள்ளம் கருதி வருகிற அளவு மனிதன் உறுதி நலங்களை மருவி வருகிறான். கருத்தின் உயர்வு மனிதனது விருத்தியை விளக்குகிறது. எண்ணங்கள் வளர்ந்து வர ஏற்றங்கள் கிளர்ந்து வருகின்றன. சிறந்த எண்ணங்களையுடையவன் உயர்ந்தவனைய் ஒளி சிறந்து திகழ்கின்றான். நினைவு உயர நிலைகள் உயர்கின்றன.

குறிக்கோள் என்றது உயர்ந்த இலட்சியத்தை. ஓர்ந்து குறித்துக்கொள்ளும் உயர்ச்சி நிலை குறிக்கோள் என வந்தது.

தன் வாழ்க்கையில் உண்ணத நிலைகளை அடைய வேண்டும் என்று எண்ணி முயலுகின்றவன் எவ்வே அவனே உலகில் உயர்நிலைகளை அடைய நேர்கின்றான். மேலான உறுதி நலன்களைக் கருதியபொழுது அந்த மனிதன் மேலோடுயைத் திகழ்கிறான். குறியோடு சரியாக எண்ணி வருகிறவன் அதனை நெறியே அடைந்து கொள்வது நியமமாய் முடிந்துள்ளது.

விண்ணுலகில் இருந்த விழுமிய கங்கையை இம் மண்ணுலகில் கொண்டு வருவேன் என்று பகீரதன் எண்ணினான்; எண்ணியதை எண்ணியபடியே எய்தத் திண்ணியனைய் நின்று திற்கிலாடு முயன்றான்; கருதியவாறே அதனை உரிமையா அடைந்தார். உள்ளத்தின் அளவே உயர்வுகள் உளவாகின்றன.

உயர்ந்த குறிக்கோளோடு தகுந்த வழியில் முயன்றமையால் மார்க்கண்டேயர் எமைனையும் வென்று என்றும் சிரஞ்சிகியாய் நின்று விளங்குகின்றார். உறுதியோடு கருதிமுயல்பவர் உலகம் தொழுது புகழு விழுமியநிலையில்லூளிபெற்று நிற்கின்றார்.

கல்வி செல்வம் தருமம் கீர்த்தி ஞானம் வீடு என மருவியுள்ள மகிழ்ச்சி நிலைகள் யாவும் கருதி முயலும் உறுதியாளர்க்கே உரிமையாய் அமைகின்றன. கருத்து ஊன்றி முயன்றவன் விருத் தியடைந்து விளங்குகிறார்கள்; கருதாதவன் விருதாவாய் இழிந்து ஒழிந்து போகிறார்கள். மனத்தில் மடிபுகின் மனிதன் அழிகிறார்கள்.

உள்ளத்தில் உரமுடையவன் உலகத்தில் தரமுடையெயர்கிறார்கள். அங்ஙனம் இல்லாதவன் தரங்கெட்டுத் தாழ்ந்து கழிகிறார்கள். சிறந்த சிந்தனைகளை யுடையவரே நிறைந்த மேன்மை களை அடைந்திருக்கின்றனர். தன் உள்ளம் நல்லவழிகளில் பழகிவரின் அவனிடம் எல்லா மேன்மைகளும் வெள்ளமாய் விறைந்து வந்து சேருகின்றன. புனித எண்ணங்கள் மனிதனைப் புண்ணியவானாக்கித் தனி நிலையில் உயர்த்தியருளுகின்றன.

கண்ணன் ஒரு முறை தருமரை மருமா வினாவினான். “உமது உள்ளத்தில் உறுதியாக் கருதியுள்ளது யாது? வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?” என இன்னவாறு கண்ணன் கேட்டான். இந்தக் கேள்விக்கு உடனே அவர் அமைதியாகப் பதில் உரைத்தார். ஆயலே வருவது காண்க.

வெல்லுக அறமும் மெய்மையும் பொறையும்  
மேக மேனியனும் வெல்லாமல்

செல்லுக பாவம் பொய்மொழி கோபம்  
தயித்தியர் குலம்னனத் தெளிவுற்று  
அல்லும் வெம்பகலும் என்மனம் நிகழும்  
அலகையாம் அன்னையை முன்னம்  
கொல்லுதல் புரிந்தோய்! என்றனன் முரசம்  
கோட்டிய கொற்றவெங் கொடியோன்.

[பாரதம், பழம் 16]

தருமம் சத்தியம் பொறுமை புனிதர் இனிது வாழுவேண்டும்; பாவம் பொய் கோபம் தியோர் அடியோடு ஒழிய வேண்டும் என்னும் இந்தக் குறிக்கோள்களே என் உள்ளத்தில் என்றும் நிலைத்துள்ளன என்று அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். இதனால் அவருடைய நிலைமை நிர்மைகளை நேரே தெரிந்து கொள்ளுகிறோம். நன்மையை நாடி வருகிறவன் நல்லவனாகிறார்கள். •

உள்ளத்தின் தன்மை அளவே உலகத்தில் மனிதன் நிலை நிற்கின்றுன். நல்ல மனமுடையவன் நல்லவனாகிறுன்; தீய நினை வுடையவன் தீயவனாகிறுன். தீமையைவெறுத்து விலகுவதும்நன் மையை விரும்பிக்கொள்வதும் நல்லோர் இயல்புகளாயுள்ளன.

The good hate to sin through love of virtue. (Horace)

நல்லோர் தருமத்தை விரும்புவதின் மூலம் பாவத்தை வெறுக்கிறார் என்னும் இது இங்கே அறியவுரியது. பாவம் எவ்வழியும் துயரங்களை விளைக்கும் ஆதலால் அதனை மேல்லோர் அஞ்சி அகலுகின்றார். தீமை நீங்கிய அளவு நன்மைகள் வருகின்றன.

தரும சிந்தனையோடு மருஙி வருபவர் பெரிய மனிதராய்ப் பெருகி வருகின்றார். அத்தே பெரிய கோக்குடையவர் புறத்தே பெரியராய் அரிய மகிழ்மைகளைக் காணுகின்றார். கருதி வருகிற எண்ணத்தின் படியே உறுதி நலங்கள் உருவாகி வருகின்றன.

Great hopes make great men. (Fuller)

பெரிய விருப்பங்கள் பெரிய மனிதரை உண்டாக்குகின்றன என இது உணர்த்தியுள்ளது. எண்ணங்களால் விளையும் ஏற்றங்களை இங்கே நன்கு அறிந்து கொள்கிறோம். சிறந்த குறிக்கோளோடு தன் கடமையைக் கருதிச் செய்துவரின் அந்த மனிதன் அதிசய நிலையில் உயர்ந்து யாவரும் துதி செய்துவரச் சிறந்து திகழ்கிறார்கள். சித்தம் உயரச் சீர்த்திகள் விளைந்து விரிகின்றன.

863. உள்ளத் தமைந்த உறுதியும் ஊக்கமும்

வெள்ளத் தனைய விறல்களைக்—கொள்ளக்  
கொடுத்து வருதலால் கோவேந்தர் எல்லாம்  
எடுத்து மகிழ்ந்தார் எதிர்ந்து. (ஏ)

இ—ள்.

தம்முடைய உள்ளத்தில் அமைந்த உறுதி ஊக்கங்களால் அழுசய வெற்றிகளை மனிதர் மிகவும் அதிகமா அடைந்து கொள்ளல்லனர்; இந்த அரிய தன்மைகளால் அரசர் எல்லாரும் பெரிய மேன்மைகளைப் பெற்றிருக்கின்றனர் என்க.

“ உறுதி என்பது நிலையான நெஞ்சத்துணியு. ஊக்கம் என்பது உள்ளக்களார்ச்சி. அரிய பல பொருள்களையும் பெரிய பதவி

களையும் அடைய வேண்டும் என்று யாவரும் விரும்புகின்றனர். அத்தில் கிளைத்தெழுகின்ற விருப்பங்களே மனி தசமுதா யத்தையாண்டும் இயக்கி வருகின்றன. வெளியில் விரிந்து தெரி கின்ற அசைவுகள் எல்லாம் உள்ளத்தின் நசைகளால் ஒங்கியுள்ளன. உலக வாழ்வுகளை உள்மே உளவாக்குகின்றது.

உரிமையோடு உணர்ந்து கருதுபவன் உயர்ந்த கருத்தனைய்ச் சிறந்த விருத்திகளையடைந்து திகழ்கின்றன; அங்ஙனம் கருதாதவன் ஒரு பயனும் காலையல் விருதாவாய் இழிந்து கழிந்து ஒழிந்து போகிறார். உள்ளம் உடையவன் எல்லாம் உடையவனைய் ஒளி மிகப்பெறுகிறார். அதனை இழந்தவன்யாவுமிழந்தான்.

நல்ல எண்ணங்களை எண்ணி வருவதினாலேயே உள்ளம் ஒளி மிகுந்து உயர்ந்து வருகிறது. தாயின் பால் அருந்திவரும் பிள்ளை போல் தூய சிந்தனைகள் பொருந்து வருகிற உள்ளம் அதிசய ஆற்றல்களை இயல்பாகவே அடைந்து கொள்ளுகிறது; கொள்ளவே அதனால் அரிய பல மகிழைகள் உரிமையாய் வருகின்றன. தியான சமாதிகளில் தெய்வீக ஒளிகள் எழுகின்றன.

செம்மையான உள்ளம் நன்மைகளை நய்மா அருளுகிறது. சிதி நியமங்களை உணர்த்துகிற அறிவினும் அவற்றை உறுதியாகச் செய்து வருகிற உள்ளம் உயர் நலமுடையது. சூர்மையான அறிவினும் நேர்மையான நெஞ்சம் நீர்மை தோய்ந்து சீர்மையாய்த் திகழ்கிறது. மனச் செம்மை மகிழைகளை அருளுகிறது.

உயிர் வாழ்வின் உயர்வுகள் எல்லாம் உள்ளப்பண்புகளால் உளவாகின்றன. உலக வாழ்வு செல்வத்தால் வளம் பெறுகின்றது; செல்வம் முயற்சியால் விளைகின்றது; முயற்சி ஊக்கத்தால் உறுகின்றது; அந்த ஊக்கம் உள்ளக் கிளர்ச்சியால் எழுகின்றது; ஆகவே எல்லா மேன்மைகளுக்கும் உள்ளமே மூலகாரணமாயுள்ளமை யுணரலாகும். உள்ளம் நல்ல நிலையில் பழகி வரின் நலங்கள் பல வருகின்றன; இல்லையானால் எல்லா நலங்களையும் இழுந்து மனித வாழ்வு பொல்லாததாய்ப் புலைப்படுகிறது.

உள்ளம் இலாதவர் எத்தார் உலகத்து  
வள்ளியம் என்னும் செருக்கு.

(குறள் 598)

உள்ளம் இலாதவர்க்கு உளவாம் எள்ளல்களைத் தேவர்

இவ்வாறு வரைந்து காட்டியிருக்கிறார். இங்கே உள்ளம் என்றது மறுபியாய்க் கருதி முயலும் ஊக்கத்தை. உள்ளத்துணிவு இல்லையாலும் ஊக்கி முயலும் முயற்சி இல்லையாம்; அது இல்லையேல் போல்வும் இல்லையாம்; அது இல்லையாகவே வள்ளல் என்னும் போடுமித நிலையை அடையமுடியாது; வறுமை இழிவு முதலிய மறுகூரைகளையே அடைய நேரும் என்பதை இங்கே அறிந்து போன்றிரும். பொருள் புகழ்முதலியன வருவது தெரியவந்தது.

உள்ளம் உடையவன் பொருளை வளமா ஈட்டிப் பிறர்க்கு பதனி புரிந்து புகழ் புண்ணியங்களை அடைந்து கொள்கிறான்; அது இல்லாதவன் ஏழையாய் எள்ளல் இளிவுகளை எய்தி இழி யான்றிருான். சிறந்த செல்வம் உயர்ந்த உள்ளத்தால் உண்டாகிறது.

வள்ளற் கைத்தல மாந்தரின் மால்வரைக்  
கொள்ளோ கொண்ட கொழுங்கிதிக் குப்பையை  
உள்ளர் இல்லவர்க்கு ஊர்தொறும் உய்த்துராய்  
பொன்னர் நாடு மறுத்து விரைந்ததே. (சீவகசிந்தாமணி)

வாயாக்கத நாட்டிலே நதிகளில் வெள்ளம் பெருகி ஒடிய கிழமைகளை இருந்து நாட்டியுள்ளது. மலைகளில் மருஷியிருந்த அரிய போடுமிக்க எல்லாம் வாரிக் கொண்டு வந்து ஊர்கள் தோறும் பொழுதானாலும் அது உதவியருளியது என உணர்த்தியிருப்பது என்றால் உதாரணமிருக்கிறது. உள்ளம் இல்லவர் என இங்கே குறித் தீவிரராகு சோம்பேறுகளை. உள்ளம் துணிந்து ஊக்கி முயலாமல் எள்ளலாய் மதிமண்டி இழிந்திருந்தவர் வெள்ளம் தந்த நிதிகளை இல்லாமல் கொண்ட நேர். முயலாதவரின் இழிவு காண வந்தது.

உள்ளம் உடையவர் வெள்ளம் என விழுமிய தி தி க ளை எப்பு வெள்ளல்களாய் உயர்ந்து மகிழ்மைகளை அடைகின்றனர்; அப்புது இல்லாதவர் எனியராய் இழிந்து எள்ளல்களில் அழுந்தி பழல்கள்றனர் என்பதை இந்த வெள்ளப் பாட்டு விழி தெரிய என்றால்கூடியன்னது. பிறரிடம் வாங்கிப் பிழைப்பது வசையாம்.

மானம் துணிந்து செய்யுங் கருமங்களினாலேயே தான் மனி தான் உயர்ந்து வருகிறான். தன்னை உரிமையோடு தழுவி வருப வசையாக கருமம் எவ்வழியும் பெருமை செய்தருளகிறது. முன் உயர் மூஸ்கு செய்த நல்வினையின் பயனையே ஈண்டு மன்னராய் உய்து மாநாளி மகிழ்கின்றார். கருமங்களை மருமமாவருகின்றன.

விழூந்து புரிந்த வினையின் வழியே யாவும் விளைந்து வருகின்றன. உள்ளம் ஓர்ந்து கருதினும், வாய் தேர்ந்து மொழியினும் செயலே கருமங்களை உருப்படுத்தி உயர்வாக்கியருளுகிறது. ஊக்கிச்செய்யும் வினையே உயிர்க்கு உறுதியை உதவி வருகிறது.

Only deeds give strength to life.

[Jean paul]

செயல்கள் தான் உயிர் வாழ்வுக்கு உறுதி தருகின்றன என்ஜீன்பால் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார். ஒருவன் கருதிச் செய்யும் கருமம் அவனுடைய சீவியத்தை உயர்த்திச் சீவனுக்கு மேன்மை தருதலால் அது சீவசஞ்சீவியாய் மேனி நின்றது.

காரியம் கருதி வர வீரியம் பெருகி வருகிறது. மேலான காரியங்களைச் செய்பவர் மேனமையாளராய் விளங்குகின்றார்.

Great deeds are reserved for great men.

(Cervantes)

அரிய செயல்கள் பெரிய மனிதர்களுக்காக அமைந்துள்ளன என்னும் இது இங்கே அறியவுரியது. சிறந்த கருமங்களைச் செய்து முடிப்பவர் உயர்ந்த மேலோராய் ஒளி பெற்று நிற்கின்றார். ஆற்றும் வினைவழியே ஏற்றங்கள் ஏறுகின்றன.

ஊக்கி வினைசெய்; ஆக்கம் உண்ணே நோக்கி வரும்.

#### 864. ஊக்கம் எனும்சொல் உயிரின் உயர்ச்சியை

நோக்கி அமைந்துள்ள நுண்மையால்—ஊக்கம்

உடையான் உயிரை யுடையான் ஒழிந்தான்

கடையாய் இழிவன் கழிந்து. (ச)

இ—ள்.

ஊக்கம் என்னும் சொல் உயர்ந்த பொருளுடையது; உயிரின் உயர்ச்சியாய் அது ஒங்கியுள்ளது; அதனையுடையவன் எவ்வழியும் உயர்ந்து செவ்வையாய்ச் சிறந்து திகழ்கின்றன்; இழந்தவன் யாண்டும் கடையாய் இழிந்து கழிகின்றன் என்க.

உலக வாழ்வில் மனிதரிடம் பல வகையான உயர்வு தாழ்வுகளைக் காண்கின்றோம். புறத்தே விரிவாகத் தோன்றுகிற காட்சிகளுக்கெல்லாம் அகத்தே சரியான காரணங்கள் மறைந்திருக்கின்றன. சீவிய மருமங்கள் யாவும் கூர்ந்து சிந்திக்கத்தக்கன.

பிறவிகள் தோறும் பழகி வந்துள்ள உயிர் வாசனைகள் உள்ளத்தில் உறைந்துள்ளமையால் அந்த வழிமுறையே மனித வாழ்வுகள் விழிதிறந்து வருகின்றன. குறிக்கோளோடு நல்ல பங்கபாடுகள் தோய்ந்து வந்துள்ள மனிதனே யாண்டும் சிறப் பாடைய நேர்கின்றார்கள். மனத்தின்மை மனிதனது உண்மை நிலை உள்ளூணர்த்தி உரிமை நலங்களை விளக்கி வருகின்றது.

உறுதியான உள்ளத்துணிவையே ஊக்கம் என்று நாம் பிசால்வி வருகின்றோம். மனிதனுடைய காரியசித்திகளுக்கெல்லாம் இது வீரிய சத்தாய் மேனியிருக்கிறது. கருதிய கருமங்களை உறுதியோடு ஊக்கிச் செய்பவணையே கரும வீரன் என்று உலகம் பெருமையாப் புகழ்ந்து பேசி வருகின்றது.

உள்ளத்தின் திண்மையே வெளியே காரியங்களை வெற்றியாக்கு முடித்தருகின்றது. மனவுறுதியுடையவன் எவ்வளவு காட்டனமான விளைகளையும் எளிதே முடித்துக் கொள்ளுகிறார்கள்.

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற.

(குறள், 661)

கொழில்களை நலமாகச் செய்து முடித்தற்கு உரிய இனிய காலி மனவுறுதியே; அது சரியாக அமைய வில்லையானால் பிசாலுள் இடம் காலம் முதலிய வசதிகள் எல்லாம் வளமா அகமங்கிருந்தாலும் அவை நன்கு பயன்படா என்னும் இது இங்கே அறியவுரியது. தளர்ந்து கலங்காத நிலை திண்மை என உற்கது. அந்த கெஞ்சத் திட்பம் யாண்டும் அஞ்சாபல் மூண்டு முடிஷங்கு கருமங்களை முடித்து வரும் ஆதலால் காரிய வெற்றிக்கு அது வீரியம்கிறைந்தலூலோவராய்ச் சீரியங்கிலையில்கிறந்துநின்றது.

வினைத்திட்பம் என்பது மனத்திட்பமே என உருவகித்து கொடுத்தது அதன் மருமத்தை நுட்பமா நோக்கி உணர. திண்மையா மாமாம் உடையவனே எண்ணிய நிலைகளை எண்ணியாக்கு வர்த்தி ஆசை பெற்று வருகிறார்கள். தன்னந்தனியனுய்ச் சென்று இலங்கால புகுந்து அனுமான் அதிசய வினைகளை ஆற்றி வந்துள்ளார்கள்; அது அவனது உள்ளத்தின்மையையும் உறுதிப்பாட்டை புரிந்துவிரவிரந்திலையையும் ஒருங்கே தெளிவா உணர்த்தி நின்றது.

ஈ கோயிலார்ச்சியும் கருமத்தில் பிரியமும் மனிதனுக்கு

மனவறுதியைத் தருகின்றன. தன் குடவாழ்க்கை உயர்ந்த நிலையில் சிறந்து விளங்க வேண்டும் என்று எண்ணுகின்றவன் உள்ளாம் துணிந்து ஊக்கி முயல்கின்றான். அம்முயற்சியால் உயர்ச்சிகள் உளவாகின்றன. உறுதி முனையில் உயர்வுகள் விளைகின்றன.

ஆதன் என்னும் சேர மன்னன் நல்ல நீதிமான். சிறந்த செல்வங்கள் அவனிடம் நிறைந்திருந்தன. இருந்தும் அவன் ஊக்கி முயன்று அரசை விருத்தி செய்து ஆக்கங்கள் பல அடைந்து அதிசய நிலையில் எவரும் துதி செய்ய வாழுந்தான். அவனுடைய மன நிலையையும் வினையாண்மையையும் குணங்களுக்கையும் கபிலர் வியந்து பாடியுள்ளார். அயலே வருவது காண்க,

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்

போகம் வேண்டிப் பொதுச்சொற் பொருஅது

இடம்சிறிது என்னும் ஊக்கம் துரப்ப

ஒடுங்கா உள்ளத்து ஓம்பா சகைக்

கடந்து தானைச் சேரல் ஆதனை

யாங்கனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டலம்

பொழுதென வரைதி புறம்கொடுத்து இறத்து

மாறி வருதி மலைமறைந்து ஒளித்தி

அகவிரு விசும்பி னனும்

பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.

(புறம்)

மன்னன் முயன்று உயர்ந்துள்ள நிலையை இது வரைந்து காட்டியுள்ளது. பகல் ஒளியாகிய சூரியனிலும் இவ்விரியன் புகழ் ஒளி பரப்பி உயர்வா வாழுந்துள்ளான் எனக் கவி சுவையாகப் புனைந்து கூறியிருக்கிறார். ஊக்கம், ஒடுங்கா உள்ளம் ஆகிய இந்த இரண்டுமே இவனுடைய உயர்ச்சிகளுக்கெல்லாம் மூலகாரணமா இருந்துள்ளமையை இங்கே தெரிந்து கொள்கிறோம். சிறந்தமனவறுதிஉயர்ந்த மேன்மைகளை அருளுகின்றது.

உள்ளம் உயர்ந்த பொழுது எல்லா உயர்வுகளும் அங்கே வெள்ளமாய் விரைந்து வருகின்றன. சிறந்த ஊக்கம் உடைய வன் நிறைந்த ஆக்கங்களை நேரே அடைந்து கொள்கிறான். மனம் பெரிதாய் விரிய மனிதன் பெரியவனைய் வருகிறான்.

A great mind becomes a great fortune.

(Seneca)

பெரிய உள்ளம் பெரிய செல்வங்களாய் வருகிறது என்னும் இது ஈண்டு அறியவுரியது. உள்ளம் நல்லதானால் எல்லா

நன்மைகளும் ஒருங்கே உளவாகின்றன. சுகமாய் வாழ விரும்பு கிறவன் தன் உள்ளத்தை நலமாப் பேணிக் கொள்ள வேண் டும். நல்ல உள்ளம் ஊக்கமாய் உயர்கிறது; அதனால் பாக்கியங்கள் விளைகின்றன. உறுதியோடு கருதி நோக்கி ஊக்கி உயருக.

---

### 865. ஊக்கி முயலும் உயர்வுடையான் பால்வந்து

பாக்கியங்கள் எல்லாம் பணிந்துவிழும்—ஊக்கமின்றி ஏங்கி இருக்கும் இழிமகன்பால் புன்பழிகள் ஒங்கி இருக்கும் உறைந்து. (ஞ)

இ—ள்.

உள்ளம் துணிந்து ஊக்கி முயல்பவன் உயர்ந்து திகழ் கிறான்; எல்லாப் பாக்கியங்களும் அவனிடம் வந்து உரிமையாய் கிறகின்றன; ஊக்கம் இன்றிச் சோம்பலாய் ஏங்கியிருப்பவன் இழிமகன் ஆகின்றான்; பழிகள் யாவும் அவன்பால் வழிகளாய் வருகின்றன; வரவே அங்கே அழிதுயரங்கள் நிறைகின்றன.

செல்வமும் சுகமும் பெருமையும் வருகிற வழியும் வறுமை மும் துயரும் சிறுமையும் சேர்கிற வகையும் இதில் விழிப்புறவிய வந்தன. உள்ளம் நல்ல நிலையில் உயர்ந்து வர அந்த மனித யார்வு எல்லா வகையிலும் சிறந்து திகழுகிறது; அது தாழ்ந்து படின் யாவும் வீழ்ந்து மடிந்து விரைந்து மறைந்து போகின்றன.

ஆக்கம் ஊக்கத்தில் உள்ளது; அழிவு அதன் நீக்கத்தில் கோர்கிறது. இந்த உண்மையை ஊன்றி நோக்கி உய்தி பெறுக.

சிறந்த மேன்மைகளை அருளுதலால் ஊக்கம் உயர்ந்த பான் மையாய் ஒளி பெற்று நின்றது. ஒளி மிகுந்த மணி தரத்திலும் தகவிலும் நிலையிலும் விலையிலும் உயர்ந்து யாண்டும் மதிப்பாய்ச் சிறந்து திகழ்கின்றது; ஒளி இந்தது, இளிவாய் இழிந்து கழி விருது. ஊக்கம் உடையவன் ஆக்கங்கள் பல அடைந்து எங்கும் பிராருமையாய் விளங்கி வருகிறான்; அதனை இழந்து மடிமண்டி பிருப்பவன் மிடிமண்டி யாண்டும் இழிவாய் மங்கி ஒழிகிறான்.

ஒருவனிடம் மடி படிய நேர்ந்தால் அவன் பிறந்த குடிப்பாற்று விளங்காது; அவன் இறந்து படு முன் அக்குடி விரைந்து அழிந்து படும். மடிநிங்கி மதி ஒங்கி மானமுடன் வாழுக.

தான் பிறந்த குடியைச் சிறந்த கிலையில் உயர்த்துகின்றவன் எவ்வே அவனே யாண்டும் உயர்ந்த குலமகன் ஆகின்றான்.

திலிட்டன் என்பவன் சுரமை நாட்டு அரசன் மகன். சிறந்த அழகன்; உயர்ந்த குணங்கள் பல இவனிடம் நிறைந் திருந்தன. அச்சுவக்கிரீவன் என்னும் பெரிய அரசனுக்குத் தன் தந்தை திறை செலுத்தி வருவதை இம் மைந்தன் அறிந்தான். மான வுணர்ச்சியால் மறுகி வருந்தினான். வரன்முறையே திறை வாங்க வந்திருந்த நாக்குவரை இவன் நேரே கண்டான். திறை தர மறுத்தான்; இவைசன் என்ற முறையில் எதிர்த்து உரைத் தான். பிறர்க்குத் திறை செலுத்துவது தன் இறைமாட்சிக்கு இழிவு என்று இவன் விட்ரேடு உரைத்த மொழிகள் உயர்தர வீர மாய் உணர்வின்றுளிகளை வீசி வந்தன. சில அயலே வருகின்றன.

நாளினும் திறைநுமக்கு உவப்பத் தந்துநாடு  
ஆளுதும் அன்றெனில் ஒழிதுமே எனின்  
தோளினும் தொடுகழல் வலியினுமில்லை  
வாளினும் பயன்எனை மயரி மாந்தர்காள்! (1)

விடமுடை எரிக்கொடி விலங்கு நோக்குடை  
அடலுடைக் கடுந்தொழில் அரவின் ஆரழல்  
படமுடை மணிகொளக் கருதிப் பார்ப்பதோர்  
மடமுடை மனத்தன் அம் மயரி மன்னனே. (2)

உழுதுதம் கடன்கழித்து உண்டு வேந்தரை  
வழிமொழிந் தினனனைம் வாழும் மாந்தர்போல்  
எழுதிய திறையிறுத் திருந்து வாழ்வதே  
அழகிது பெரிதுமை அரச வாழ்க்கையே. (3)

பாழியால் மெலிந்தவர் திறத்துப் பண்டெலாம்  
ஆழியால் வெருட்டி சின்று அடர்த்திர் போலும்: து  
ஏழைகாள்! இனிஒழிந் திட்டுச் செவ்வனே  
வாழுமா றறிந்துயிர் காத்து வாழ்மினே! (4)

அன்றெனில் திறைகொளக் கருதின் ஆங்கொரு  
குன்றின்மேல் பெறுவதென் வந்துகொள்க யான்  
நின்றுதன் நெஞ்சகம் திறைய வீழ்வன  
வென்றியம் பகழியும் விசும்பும் ஈவனே. (5)

இறைவனோ மகளிர்போல் கழறி என்னேயும்  
குறையிது கூறுமின் சென்று தூதிர்காள்!  
திறையினை மறுத்தவர் திறத்துச் செய்வதோர்  
முறையுளது எனின து முயன்று கொள்கவே. (6)

[குளாமணி]

இந்தப் பாசுரங்களை ஊன்றி நோக்கிப் பொருள் திலைகளைக் கவனியுங்கள். இக் குலமகஞ்சைய மனவுறுதியும் மான வீறும் இங்கே நன்கு தெரிய வந்துள்ளன. இவ்வீர இளவல் கூறி கிடுத்த தீரமொழிகளைக் கேள்வியுற்றதும் அப்பேராசன் முதலில் சினந்து சீறினான். ஏன் பு இவனது அருந்திறலான்மைகளை அறிந்து வியந்து திறையை நீக்கி உறவுரிமையோடு உவந்திருந்தான். வழிமுறையே தொடர்ந்து வந்த தாழ்வுகளைத் தலைமகன் நீக்கியருளினான் என்று உலகம் இவனைப் புகழ்ந்து போற்றியது.

ஊக்கம் உடையவன் அரிய பல ஆக்கங்களை அடைந்து அதிசய மேன்மைகளைப் பெறுவான் என்பதை எவரும் தெளிவா அறிந்து உயர்ந்து வர இவன் உறவாய் உணர்த்தி நின்றான்.

பிறந்தகுடி பெருமைபெறப் பேணி ஒழுகுக.

866. தளர்ந்து மடிந்திருந்தான் தாழ்ந்து பழியில்  
வளர்ந்து துயரோடு மாய்கின்றான்—கிளர்ந்துக்கீ  
ங்கின்றான் திருவில் நிறைந்து சிறந்துமேல்  
வென்றான் எதையும் விரைந்து. (கூ)

இ—ள்.

உள்ளம் தளர்ந்து சோம்பலாயிருப்பவன் எள்ளலாத் தாழ்ந்து இழி பழியில் வீழ்ந்து இழிந்து அழிகிறான்; உள்ளம் கிளர்ந்து ஊக்கி முயன்றவன் எல்லாச் செல்வங்களையும் அடைந்து நல்ல மேன்மையாய் உயர்ந்து திகழ்கின்றான் என்க.

தளர்வு வளர்வு என்பன வறுமை செல்வங்களை முறையே வரைந்துவந்துள்ளன. செல்வங்கிலையில் செழித்துச் சீரோடுசிறந்து தாழ்வுத்தையும், அல்லல் திலையில் இழிந்து அவலமாய்த் தளர்ந்து உழல்வுத்தையும் மனித சமூகத்தில் யான்டும் கண்டு வருகிறோம்.

உயர்வும் தாழ்வும் இயல்பாய் வருவன அல்ல; நிறைந்த காரண காரியங்களோடே கலந்து வருகின்றன. ஒரு மரம் பெரிதாய் வளர்ந்து கிளர்ந்து பரந்து குளிர்நிழலைத் தந்துவரின் அதன் மூல வேர்கள் நல்ல நிலையில் பாய்ந்து தோய்ந்துள்ளன என் பதை நாம் ஓர்ந்து உணர்ந்து கொள்ளுகிறோம். இலை தழைகள் இன்றிப் பட்ட மரமாய் நிற்பின் அதன் அடிவேர் கெட்டுப் போயிருத்தலை அது முடிவாச் சுட்டிக் காட்டி நிற்கின்றது.

ஒரு மனிதனுடைய வாழ்வு வறுமை சிறுமை மட்மை முதலியன மண்டி மறுகியிருப்பின் அவன் சரியான நிலையில் எண்ணி முயலாதவன்; இழிவான வழிகளில் பழகியுள்ளவன் என்பதை அது தெளிவாக நேரே காட்டியுள்ளது. புறத்தில் புலனுகின்ற எவையும் அகத்தின் விளைவாகவே அமைந்து வருகின்றன.

சிந்தையின் வழியதே சிறப்பும் சீர்மையும்  
நிந்தையும் இழிவும்எங் நிலையும் நேர்வதால்  
அந்தமெய் அகத்தினை அழகு செய்தவன்  
எந்தநன் னலங்களும் எளிதின் எய்துமே.

இது மதியோடு மனிதன் நாளும் சிந்தனை செய்து தெளிந்து வரும்படி விளைந்து வந்துள்ளது. கூர்ந்து ஆராய்ந்து ஓர்ந்து எண்ணுகின்றவன் தேர்ந்த மேதயாய்த்திகழுந்து சிறந்த மேன் மைகளை அடைந்து எவ்வழியும் செவ்வையா உயர்ந்து விளங்குகிறேன். கருதி உணராதவன் கடையஞைய் இழிகின்றேன்.

எவன் உள்ளம் துணிந்து உறுதியோடு கருதி முயலுகின்றாலே அவனிடம் அரிய பல பெருமைகள் உரிமையாய் மருவி வருகின்றன. அங்குனம் முயலாதவன் மயலாயிழிந்து மாண் பிழுந்து படுகிறேன். முயற்சி ஒழியின் உயர்ச்சிகள் ஒழிகின்றன.

மனிதன் அடைகிற மாட்சிகள் யாவும் அவனுடைய முயற்சியால் விளைந்தன. தாழ்ச்சிகள் எல்லாம் அயர்ச்சியால் அமைந்தன. முயன்று உயர்ந்து வாழ்; அயர்ந்து தாழாதே.

உரிய சமையத்தில் ஊக்கி முயலாதவன் கல்வி செல்வம் முதலிய நல்ல பொருள்களை இழுந்து விடுகிறேன்; விடவே மடையன் வறியன் என இழிநிலைகளில் இழுந்து அவன் கடையன் ஆகின்றன. பழியான மடியால் அழிகேடுகள் விளைகின்றன.

மடி என்பது மனிதனை உயிரோடு மடியச் செய்கிற கொடிய நோய். அதனை ஒருவன் தழுவ நேர்ந்தால் அவன் குடி அடியோடு அழிந்துபோம். இழிவுகள் யாவும் அவனைத் தழுவினிற்கும்.

மடிமை குடிமைக்கண் தங்கின் ஒன்னார்க்கு  
அடிமை புகுத்தி விடும்.

(குறள், 608)

சோம்பல் ஒருவன் குடியுள் புகுந்தால் அது மிடி வாய்ப் பட்டு மடிந்துபோம்; அவனும் விரைந்து பகைவர்க்கு அடிமையாய் இழிந்து போவான் என இது உணர்த்தியுள்ளது. சோம்பி இராதே; எவ்வழியும் செவ்வையாய் முயன்று வாழ் என மனிதனுக்கு இனிது போதிக்க நேர்ந்த தேவர் மடியால் நேரும் குடி கேடுகளை இவ்வாறு விழி தெரிய விளக்கித் தெளிவுறுத்தியிருக்கிறார். தாளாண்மை ஒழியின் ஆளாண்மை அழியும்.

கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவற்ற செல்வங்கள் தாள்இலான் குடியேபோல் தமியவே தேயுமால். (கலி, 149)

முயற்சியில்லாதவன் குடி தானுகவே தேய்ந்துபோம் என்னும் இது இங்கே கூர்ந்து உணரவுரியது. தாள் = முயற்சி.

கால் மனிதனுக்கு உறுதி தருகிறது; அதனால் எங்கும் நலமாய் நடந்து திரிகிறுன்; அது இல்லையானால் அவன் முடமாய் ஒடுங்கிக் கிடப்பான்; தாள் மனிதனுக்கு எப்படியோ, அப்படியே வாழ்வுக்கு முயற்சி உறுதியாயுள்ளது. இந்த உண்மையை நுண்மையா உணர்ந்து கொள்ளவே முயற்சிக்குத் தாள் என்று ஒரு பெயரைப் புகழ்ச்சியா மேலோர் புனைந்து தந்துள்ளனர். ஒடி உழைப்பவன் பிடும் திருவும் ஒருங்கே பெறுகிறுன்.

காரியம் புரிந்து வரும் அளவு மனிதனிடம் வீரியம் சுரந்து வருகிறது. அதனைக் கைவிட்டுச் சோம்பி யிருப்பவன் மதியும் மாண்பும் இழந்து கதிகெட்டவனையுக்க் கழிந்து இழிகின்றன.

கருமம் புரிவதில் தருமம் மருமமாய் விளைகிறது. உள்ளம் ஒருமுகமாய் ஊன்றி வேலைசெய்யுங்கால் உயிருணர்ச்சி அங்கே உயர்வாய் ஒளி பெறுகின்றது. செயலிழந்து நின்றால் உயர்வுகள் ஒழிந்து போகின்றன; இழிவுகள் எதிர்ந்து நேர்கின்றன.

“Life is Act, and not to Do is Death... (Morris)

“செயல் உயிர் வாழ்வாம்; செய்யாது நிற்றல் சாவாம்”

என்னும் இது இங்கே அறியவரியது. தொழில் செய்பவன் ஒளி பெற்று உயர்கிறுன்; அவ்வாறு செய்யாதவன் இளிவுற்று அழிகிறுன். கழிசோம்பலே அழிதுயரங்களுக்கு வித்தா யுள்ளது.

Idleness is the greatest prodigality in the world. (Taylor)

இந்த உலகத்தில் மிகவும் அழிம்பாயுள்ளது சோம்பலே என ஜேரிமி டேலர் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

மடி படிய மிடி படிகிறது; அது படியக் குடி அழிகிறது. கொடிய குடிகேடுகளை விளைத்து மனிதனை இழிவாக்கியாண்டும் அழிதுயரங்களைச் செய்கின்ற சோம்பலை அடியோடு ஒழித்த வனே அதிசய பாக்கியவானும் உயர்ந்து உலகம் தூதி செய்ய வருகிறுன். ஆற்றும் தொழில்வழியே ஏற்றங்கள் விளைகின்றன.

உனது மதிப்பான உயர்ச்சியெல்லாம் முயற்சியில் இருக்கின்றன; அதனை உரிமையோடு ஓர்ந்து செய்; அதனால் அரிய பல மகிமைகளும் பெரிய செல்வங்களும் ஒருங்கே உனக்கு உளவாம்.

867. கானும் கடலும் கடந்து கடிதூக்கி

வானும் படியா மதிரிலங்கை—ஹன்ம்

படிய முடித்துப் படிபுகழ் நின்றுன்

நெடிய சிலைமன் நிலைத்து. (ஏ)

இ—ள்.

பெரிய கோதண்ட வீரனுனை இராமன் தனது மன வுறுதியால் கானும் கடலும் கடந்து போய் வானவரும் அனுக முடியாத அனுடைய இலங்கா புரியை வைந்து இராவணைனை வென்று உலகம் உவந்து புகழ் உயர்ந்த ஒளி பெற்று நின்றுன் என்க.

குணம் செயல்களின் உயர்வுகளால் மனிதன் உயர்ந்து வருகிறுன். இந்த நீர்மையும் சீர்மையும் குன்றிய அளவு அவன் குறைக்கும் மறைக்கும் போகின்றுன். மனத்தின் அளவே மனிதன் என்னும் பழுமொழி அதன் தரத்தையும் உரத்தையும் ஒருங்கே உணர்த்தியுள்ளது. சித்தம் உயரச் சீவன் உயர்கின்றுன்.

உலகத்தில் உயர்ந்த புகழ்களுடையராய் விளங்கி நிற்பவர் எவரும் உள்ளத்தின் தகுதிகளையே ஒங்கியிருக்கின்றனர். உறுதி ஊக்கம் ஞானம் வீரம் முதலிய மேலான நீர்மைகளி

விருந்தே மேலோர்கள் தோன்றியுள்ளனர். பேரும் கீர்த்தியும் யாரும் எளிதே அடைய முடியாது. அரிதின் முயன்று ஆகாய கங்கையைப் பூமியில் கொண்டு வந்த பக்ரதன் எங்கும் புகழ் ஒளி ப்ரப்பி என்றும் உயர்ந்து நிற்கிறார்கள். இந்த மன்னனுடைய மனவுறுதியைக் கருதியுணர்வார் எவரும் பெரிதும் வியந்து இன் நும் புகழ்ந்து போற்றி வருகின்றார். அருமை கண்ட போது அங்கே பெருமையுண்டாகிறது. உரிமை கொண்டாடுகின்றனர்.

வினையாண்மையே மனிதனை அதிசய நிலையில் உயர்த்தி உலகம் துதி செய்து வரும்படி செய்தருள்ளிரது. நல்ல உள்ளத்துணிவால் வெள்ளத்தனைய மகிழமைகள் விளைந்து வருகின்றன.

இராமனுடைய வாழ்க்கைச் சரித்திரம் முழுவதும் அருந்திறலாண்மைகளையும் பெருந்தகைமைகளையுமே விளக்கியிருக்கின்றன. விதிவசத்தால் மணி முடி துறந்து காட்டுக்குப் போனான்; அங்கே நேர்ந்த சோதனைகளும் வேதனைகளும் அளவிடலியன; மூண்ட இடையூறுகளை யெல்லாம் தன் நெஞ்சத் திட்பத்தால் கடந்து இலங்கை புகுந்து கொடிய நிருதர் குலத்தை முடிய நூறி மனைவியைச் சிறை மீட்டி வா னும் வையழும் மகிழ்ந்து வாழ வழி வகுத்து எவ்வழியும் இசை நிறுத்தினான்.

கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்பக் கோல்துறந்து கானும் கடலும் கடந்துஇமையோர் இடுக்கண்தீர்த்த கழல்வேந்தே.

என உலகம் உவந்து புகழ்ந்து போற்றி வர இக்கோமகன் யாண்டும் ஒளி வீசி நிற்கின்றார்கள். தன் உள்ளத்துணிவினாலேயே இவ் வீர வள்ளல் உயர்ந்து யாண்டும் ஒளி பெற்றுள்ளான்.

தக்க வசதிகள் யாதும் இன்றிப் பரதேசியாய்ச் சென்றிருந்தும் அரிய பெரிய காரியங்களை முடித்து அதிசய வெற்றிகளை ஆற்றி யிருத்தலால் அகிலமும் வியந்து ததி செய்ய நேர்ந்தன.

மாழுது தாதை ஏவலின் ஊர் துறந்து  
கானுறை வாழ்க்கையில் கலந்த இராமன்  
மாஅ இரலை வேட்டம் போகித்  
தலைமகட் பிரிந்த தணிமையன்; தனது  
சுற்றமும் சேணிடை யதுவே; முற்றியது  
நஞ்சுகறை படுத்த புன்மிடற்று இறைவன்  
உலகுபொதி உருவமொடு தொகைஇத் தலைநாள்

வெண்கோட்டுக் குன்றம் எடுத்த மீளி  
 வன்டோள் ஆண்டகை ஊரே; அன்றே  
 சொன்முறை மறந்தனம் வாழி  
 வில்லும்ஹண்டு அவற்கு அந்நாள் ஆங்கே  
 மாதர்க் கெண்டை வரிப்புறத் தோற்றமும்  
 நீலக் குவளை நிறனும் பாழ்ப்பட  
 இலங்கை அகழி மூன்றும் அரக்கியர்  
 கருங்கால் நெடுமைழக் கண்ணும் விளிம்பழிந்து  
 பெருநீர் உகுத்தன மாதோ அதுஅக்  
 குரங்கு தொழில் ஆண்ட இராமன்  
 அலங்குத்தறு ஒன்வாள் அகன்ற ஞான்றே.

(ஆசிரியமாலை)

இராமனது தீரத்தையும் வீரத்தையும் வெற்றித் திறலையும் இப்பாசுரம் நன்கு விளக்கியுள்ளது. பொருளின் சுவைகளை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். தன் தந்தை இட்ட கட்டளைப்படி கானம் புகுந்தான்; அங்கே ஒரு மாயமானால் வஞ்சிக் கப் பட்டான்; அருமை மனைவியைப் பிரிந்தான்; அல்லல் உழுந்தான்; ஆனாலும் உள்ளம் தளராமல் ஊக்கீ எழுந்து யாரும் அனுக முடியாத இலங்கையை வளைந்து அரக்கர் குலத்தை அழித்து இராவணனைத் தொலைத்துத் தேவியை மீட்டித் திசைகள் தோறும் தன் இசைகள் பரவி ஒங்க என்றும் குன்றுத் வென்றி வீரேடு இராமன் நின்றுவிளக்கினான் எனதிது விளக்கியுள்ளது.

தூய எண்ணங்களாலும் திண்மையான மனவுறுதியாலும் மனிதன் அரிய பல அதிசய மேன்மைகளை அடையலாம் என்பதை இராமன் ஒழுகிக் காட்டியிருக்கிறான். தைரிய வீரிய சத்திய பராக்கிரமன் என இவ்வுத்தம வீரனைக் காவியங்கள் யாவும் உரிமையோடு உவங்து பாராட்டி வருகின்றன. உள்ளத்தில் நல்ல உறுதி நிறைந்துள்ளமையால் எல்லா நீர்மைகளும் இக்கோமகனிடம் நேமமாக்க குடி கொண்டு நிலைத்து நின்றன.

Where true fortitude dwells, loyalty, bounty, friendship, and fidelity may be found. (Thomas Browne)

எங்கே உண்மையான மனவுறுதி உள்ளதோ அங்கே கந்மையான அரசநீதி நட்பு கொடை நேர்மைகள் குடிகொண்டுள்ளமையைக் காணலாகும் என இது காட்டியுள்ளது.

புனிதமான மனத் திண்மையால் மனிதன் அரிய பல பெருமைகளை அடைந்து அதிசய நிலையில் உயர்ந்து கொள்ளுகிறோன்.

### 868. மடமை மடமை மனித மரபின்

விடமே இவற்றை விலகிக்கடமையை  
ஒர்ந்து தினமும் உணர்வோடு செய்துவரின்  
ஆர்ந்து பெருகும் அறம். (அ)

இ—ள்.

உயர்ந்த மனித இனம் இழிந்து கழிந்து போகும்படி செய்வது மடமையும் மடமையுமே; இவற்றைக் கொடிய விடமாக் கருதிக் கடிது விலகிக் கடமைகளை உணர்ந்து செய்துவரின் தருமங்கள் நிறைந்து இருமை இன்பங்களும் பெருகி வரும் என்க.

அறிய வேண்டியதை அறிந்து, செய்ய வேண்டியதைச் செய்த போதுதான் மனிதன் சிறந்து திகழ்கிறோன். இந்த அறியும் செயலும் இல்லையானால் அந்த மனிதன் எந்த வகையிலும் இழிந்தே கழிகிறோன். கண் ஒளி போல் அறிவு எண் ஒளியாய் ஒலங்குகிறது. கொடிய இருள்போல் மடமை நெடிய மருளாடு. அறிவு இருமையும் மருவி வர இன்பம் அருளுகிறது; அறியாமை எவ்வழியும் துன்பமே தருகிறது. பொருளும் புகழும் ஈகழும் அறிவால் வருகின்றன; அந்த அரிய பெரிய இனிய பேறுகளை எல்லாம் அறியாமை வற்றே இழந்து விடுகின்றது.

மடமை = அறிவு பாழான அவல நிலை.

மடமை = செயல் இழந்த சிறுமை நிலை.

உணர்ச்சி இன்மையே முயற்சியின்மைக்கு மூல காரணமாம்; ஆகவே மடமையும் மடமையும் தொடர்பாய்த் தோய்ந்து வந்தன. யாண்டும் அவலத்துயரங்களையே தருகிற இந்த அவசேகங்களைத் தழுவி இழிவது மிகவும் பழியான அழிவாம்.

குடிமடிந்து குற்றம் பெருகும் மடமடிந்து  
மாண்ட உஞ்றி வர்க்கு.

[குறள், 604]

சோம்பலாயிழிந்து ஏம்பலான முயற்சியை இழந்திருப்பவர்க்கு நேருகிற குடி கேடுகளையும் குற்றங்களையும் தேவர் ஆவ்வாறு குறித்துக் காட்டியிருக்கிறார். மடமை நீ உவந்து

கொண்டால் உன் குடி அடியோடு அழிந்து போம்; அந்த அழிவு நேராமல் விழி திறந்து விரைந்து முயன்று வாழுக என மனிதனுக்கு இங்ஙனம் உறுதிநலை இனிது போதித்துள்ளார்.

வறுமை இழிவு பழி முதலிய துயரங்கள் யாவும் மடியின் அடியாகவே வருகின்றன. மடிபடியின் குடி அழியும் என்றத னல் அதன் கொடிய கேடுகள் யாவும் நேரே தெரியலாம்.

Sloth brings in all woe.

[Gower]

துக்கங்கள் எல்லாம் மடியால் வருகின்றன என இது குறித் திருக்கிறது. சோம்பல் ஒன்றால்துயரங்கள்பலதோன்றுகின்றன.

A lazy man is necessarily a bad man; an idle is necessarily a demoralized population. (J. W. Draper)

சோம்பேறி கட்டாயம் கெட்டவனுகிறுன்: ஆகவே ஒரு சோம்பல் சன சமுதாயத்தைக் கேடாக்கிப் பாழ்படுத்தி விடுகிறது என்னும் இது இங்கே ஊன்றி உணர வரியது.

I live an idle burden to the ground.

[Iliad]

பூமிக்குப் பாரமான ஒரு சோம்பேறியாய் நான் வாழுகிறேன் என இது கூறியிருக்கிறது. கீரிஸ் தேசத்துப் பெரிய கவிஞரான ஹோமர் Homer மடியின் கொடிய இழிவை இவ்வாறு விளக்கியிருக்கிறார். சோம்பலை எந்த நாடும் இகழ்ந்து வெறுத்திருத்தலை இவற்றால் நன்கு அறிந்து கொள்ளுகிறோம்.

சிறந்த பிறவியை அடைந்திருந்தும் அதன் பயனை விரைந்து பெறுதபடி மனிதனை மடி ஈனமாத் தாழ்த்தி நிற்றலால் அது மிகவும் கொடிய கேடு என வெறுக்கப் பட்டது. தன்னை உண்டவரை நஞ்சு கொல்லுதல் போல் மடியும் தன்னைக் கொண்ட வரைக் கொன்று விடுதலால் விடம் என அறிஞர் அதனை அஞ்சியுள்ளனர். நஞ்சு உயிரை உடலிலிருந்து நீக்கி ஒழியும்; மடி உயிரோடு வைத்துக் கொண்டே அவனைச் சித்திரவதை செய்து செத்த சவமாக்கி விடும். உயிரழிவும் துயரும் விழிதெரிய வந்தன.

குடிகேடான கொடிய இந்த மடியை அடியோடு நீக்கி மனிதன் ஊக்கமாய் முயன்ற போது தான் உயர்ந்த ஆக்கங்களைப் பெறுகிறுன். சோம்பியிருந்தவன் தேம்பி அழிகின்றன்; ஊக்கி முயன்றவன் மேலான பாக்கியங்களை விரைந்து அடைந்து

கொள்கிறுன். உறுதியோடு ஆளுகின்ற வினையிலே தான் மனிதன் ஆண்மையாளனுய் யாண்டும் மேன்மையுறுகின்றுன்.

கேள்கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,  
கேளல் கேளிர் கெழி இயினர் ஓழுகவும்,  
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல்சிறந்து  
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்  
அறங்கெழு நல்லவை உறங்கை அன்ன  
பெறலரு நன்கலன் எய்தி நாடும்  
செயலரும் செய்வினை முற்றினம் ஆயின்  
அரண்பல கடந்த முரண்கொள் தானை  
வாடா வேம்பின் வழுதி கூடல்  
நாளங் காடு நாறு நறுநுதல்  
நிலிருங் கூந்தல் மா அயோள் ஒடு  
வரைகுயின் றன்ன வான்தோய் நெடுங்கர்  
நுரைமுகங் தன்ன மெங்டுஞ் சேக்கை  
நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து  
நலங்கேழ் ஆகம் பூண்வடுப் பொறிப்ப  
முயங்குகம் சென்மோ நெஞ்சே!

(அகம, 93)

புதிதாய் மணந்த அழகிய இளமைனவியைப் பிரிந்து அயலே பொருள் தேடச் சென்றிருந்த ஒரு குலமகன் தன் நெஞ்சை நோக்கி இதில் இவ்வாறு கூறியிருக்கிறுன். வறுமைக்கேடும் பசித்துயரும் நீங்கிக் கேளும் கிளையும் சுகமாய் வாழுவும், ஊரார் உவந்து பேணவும், நாட்டார் நன்கு மதிக்கவும், நாம் ஈட்டிய பொருளோடு விரைந்து மீஞ்வோம்; மீண்டதும் நம்மைப் பிரிந்து வருந்தியுள்ள மனைவி பெரு மகிழ்ச்சியடைவாள்; அவளோடு பஞ்சஜையில்லவந்து மகிழ்ந்து எல்லார்க்கும் உதவி புரிந்து சிறந்த புகழோடு உயர்ந்து வாழுவாம் என அப் பெருந்தகையாளன் தன் உள்ளத்தோடு பேசியிருப்பது உலகத்தார்க்கு ஓர் போதனை யாய்ப் பொலிந்து வினையாண்மையை விநயமா விளக்கியுள்ளது.

புலவர் பெருமானை நக்கீரர் இந்தப் பாட்டைப் பாடியிருக்கிறார். ஒரு நல்ல ஆண்மையாளனை மேன்மையா ஆக்கி கூகாண்டு அக்குவமகன் மூலமா உலகத்துக்கு இவ் வண்ணம் உயிரிநலனை உரிமையோடு தெளிவா அவர் உணர்த்தியிருக்கிறார்.

உயிர் வாழ்க்கைக்குப் பொருள் அவசியம் தேவை; அப் பொருள் முயற்சியில் உள்ளது; முயற்சி ஊக்கத்தால் ஒங்கு கிறது; அந்த ஊக்கம் உடையவன் எல்லா ஆக்கங்களையும் ஒருங்கே அடைந்து கொள்கிறான். “ஊக்கமது கைவிடேல்” என ஒளவையார் இவ்வாறு உரைத்தது அது ஆக்கம் தருதல் கருதியே. செல்வமும் சீர்த்தியும் சேர வருவது தெரிய வந்தது.

முயற்சி ஊக்கங்களுக்கு நேர் மாறுஞது மடி. ஈனமான இம் மடி மானவாழ்வை மாய்த்து மனிதனை அடியோடு கெடுத்து விடும் ஆதலால் கேடான இதையாதும் கூடாமல் யாண்டும் மூண்டுமுயன்று வருவோரே மேலானங்களில்நீண்டுவருகிறார்.

மனிதனுடைய தரத்தைக் கெடுத்துத் தாழ்வு படுத்துவது மடியே; அதனை மடித்து முயல்பவன் மனிமயில் உயர்கின்றான். கருதி முயன்று உறுதி நலங்களை அடைந்து உயர்ந்து வாழுக.

869. ஊக்கம் உடையான் உயர்வுடையான் இல்லாதான்  
ஆக்கையோடாடி அலமந்து —போக்கில்  
நடைப்பினைமாய் நின்று நவைகொண் டிழிந்து  
கிடைப்பினை மாவன் கிழிந்து. (க)

இ—ள்.

உள்ளத்தில் ஊக்கம் உடையவன் உலகத்தில் உயர்வடைகிறான்; அஃது இல்லாதவன் உயிரோடிருந்தாலும் நடைப் பினை மாய் அலைந்து திரிந்து கிடைப்பினைமாயிழிந்து ஒழிவான் என்க.

உடல் எடுத்த உயிர்கள் யாவும் குடல் எடுத்த பசியோடு கூடி வந்திருத்தலால் யாண்டும் உணவுகளை நாடி உலாவி அலைகின்றன. உண்ண வுரிய பண்டங்கள் உண்டிகள் என வந்தன. உயிர்களின் பசி களை நீக்கத்தக்க பொருள்கள் பயிர்களில் விளைந்து வருதலால் அவற்றை கிலங்களில் விளைக்க நேர்ந்தனர். அந்த விளைவுகளால் மாந்தர் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாழ்வு செவ்வையாய் நடந்துவர வேந்தர் துணை புரிந்து வருகின்றனர்.

ஒரு பெரிய மனித சமூதாயத்தை இனிது பாதுகாத்து வர வுரிய பொறுப்பு அரசனிடம் தனியுரிமையாக மருவியிருத்தலால் அவன் அதிசய தீர்மைய்ப் பெருகி யிருக்கிறான். மனவுறுதியும்

மானவீரும் போர் வீரமும் மன்னுக்குச் சிறந்த நீர்மைகளாச் சீர்மைகளை அருநூகின்றன. மூண்டு புகுந்த இடர்களை யெல்லாம் ஓர்ந்து விரைந்து நீக்கி யாண்டும் நாட்டை நன்கு காக்க வேண்டியது கோக்குலக் கடமையாய் நீண்டு வந்துள்ளது.

உக்கிர குமாரன் என்னும் பாண்டிய மன்னன் மதுரையிலிருந்து அரசு புரிந்து வருங்கால் ஒரு முறை நாட்டில் கொடிய பஞ்சம் தோன்றியது. குடிகள் படுகிற துயரத்தைக் கண்டு கோமகன் உள்ளம் வருந்தினான்; தன் குலதெய்வமாகிய சோமசுந்தரப் பெருமானைத் தொழுது வேண்டி அன்று முழுதும் உணவு கொள்ளாமல் கவலையோடு படுத்திருந்தான். இரவு நடு நிசியில் ஒரு கணவு தோன்றியது: “பாண்டியா! இன்னும் ஓர் ஆண்டு மழை பெய்யாது; இமயமலையில் ஒரு குகையுள்ளது; செம்பொன் அதில் நிறைந்திருக்கிறது; உனக்கு உரிமையாக அதனை எடுத்துக் கொள்க” என இன்னவாறு தோன்றிய கனவைக்கண்டதும் மன்னன் கண் விழித்து மகிழ்ந்தான்; மறு நாளே நேம நியமமா இமயம் நோக்கி ஊக்கி எழுந்தான்.

மகவுறு நோடை நோக்கி வருந்துறு தாய்போல் மன்னன்  
பகவுறு மதியம் சூடும் பரஞ்சுடர் முன்போய்த் தாழ்ந்து  
மிகவுறு பசியால் வையம் மெலிவதை ஜை என்னுத்  
தகவுற இரங்கிக் கண்ணீர் ததும்பினின் றிரந்து வேண்ட. [1]

திரைக்கடல் விடம்சேர் கண்டர் காலத்தின் செவ்வி நோக்கி  
இரக்கமில் வைர்போல் வாளா இருத்தலும் மருத்தார் மார்பன்  
கரைக்கரி தாய துன்பக் கடவில்வீழ்ந்து இருக்கை புக்கான்;  
அரக்கர்போர்க் கடவினீந்தி அருக்கன்னீர்க் கடவில் வீழ்ந்தான். [2]

வள்ளல்தன் குடைக்கீழ்த் தங்கும் உயிர்ப்பசி வருத்தம் எல்லாம்  
கொள்ளோகொண் டிருந்த நெஞ்சிற் குளிர்முகச் செவ்வி குன்றத்  
தள்ளருந் துயரின் மூழ்கித் தரையிடைத் துயின்றுன் ஆக  
வெள்ளிமன் றுடையார் சித்த வேடராய்க் கணவில் வந்தார். [3]

அடற்கதிர் வேலாய்! மாரி அரிதுஇப்போது அதனை வேண்டி  
இடர்ப்படல் வரைக்கு வேந்தா யிருக்கின்ற ஏரிபொன் மேருத்  
நடப்பெரு வரையின் மாடோர் தனிப்பெரு முழையிலிட்டுக்  
இடப்பதோர் எல்லை யில்லாக் கேட்லாச் சேம வைப்பு. [4]

நடைத்துமற் றனைய மேரு கிரிசெருக் கடங்கச் செண்டால்  
புடைத்துநின் ஆணைத் தாக்கிப் பொன்னறை பொதிந்த பாறை

துடைத்துங் வேண்டுங் காறும் தொட்டெடுத்து அதனை மீள் அடைத்துநின் குறியிட்டு ஜய வருதி என்று அடிகள் கூற. ]5

விழித்தனன் எழுமான் தேரோன் விழிக்குமுன் கடன்கள் எல்லாம் கழித்தனன் மீன் நோக்கி கணவனை வலமாய்ப் போந்து சுழித்தெறி கடலைக் கூட தொகைபுறம் சூழக் கொண்டல் கிழித்தெழு வாயில் நீங்கிக் கீழ்திசை நோக்கிச் செல்வான். [6]

[திருவிளையாடல், மேருவை 7-12]

இந்த மன்னுடைய மாட்சியும் ஆட்சியும் தெய்வக்காட்சியும் இங்கே நன்கு தெரிய வந்தன. மகவறு நோயை நோக்கி வருந்துறு தாய்போல் தன் குடிகளின் துயர்களை நோக்கி இவன் துடித்திருத்தலால் இவனுடைய பரிவும் பண்பும் பரிபாலன முறையும் அரசு தருமத்தின் நெறியும் துறையும் அறியலாகும்.

வையம் நையாமல் காக்க வேண்டிச் சேம நிதியை எடுத்து வர மேருகிரியை நோக்கித் தன் பரிவாரங்களோடு மன்னன் ஊக்கிச் சென்றுள்ளன. நாடுகள் பலவும் கடந் து முடிவில் இமயம் அடைந்தான். தரைக்கு வேந்தனுடைய தரத்தை உணர்ந்து வரைக்கு வேந்தன் வணங்கி வந்து நிதியறையை நேரே காட்டி வருன். காட்டவே வேண்டிய அளவு முகந்து கொண்டு மீதமுள் எதைப் பாண்டியன்றிதி என்று தன் முத்திரையையிட்டு வைத்து மீண்டு வந்தான். தன் குடிகளுக்கு யாண்டும் ஆதரவு புரிந்தான். யாவரும் இக்கோமகளைப் புகழ்ந்து பொற்றி உவந்து வாழ்ந்தனர். மாந்தர் மகிழ்ந்து வாழுச்செய்வதே வேந்தன் கடமை.

அல்லல் நேர்ந்த போதும் உள்ளம் தளராமல் ஊக்கி முயன்று செல்வ வளங்களை ஆக்கிக்கொண்டு வந்து எல்லாரையும் ஆதரித்தருளினமையால் இவ்வேந்தன் கீர்த்தி யாண்டும் ஒங்கி நின்றது. நாட்டை ஆளும் முறையை நாளும் நன்கு கவனித்து வந்தான்; ஆகவே இவனுடைய ஆட்சி மிக்க மாட்சியாய்விளங்கியது.

They are not kings who sit on thrones, but they who know how to govern. [Emerson]

அரியணைகளில் பெருமிதமாய் வீற்றிருப்பவர் அரசர் அல்லர்; தேசத்தை ஆள வேண்டிய முறையை நன்கு அறிந்தவரே அரசர் ஆவார் என்னும் இது இங்கே அறிந்து கொள்ளவுரியது.

ஊக்கம் மனிதனைத் தனிநிலையில் உயர்த்துகிறது; கரும

வீரன் என உலகம் அவனை உவந்து புகழும்படி ஆக்குகிறது. உள்ளக்கிளர்ச்சியான அந்த நல்ல நீர்மை இல்லையானால் மனிதன் உயிர் இருந்தும் இல்லாதவனைய் எங்கும் எள்ளப்படுகிறுன். ஊக்கம் பேணி ஆக்கம் காணுக.

870. ஒத்த பிறப்பில் உதித்தும் பலரிழிந்து  
செத்த சவமாய்த் திரிகின்றூர்—தத்தம்  
இயல்பின் அளவே எவர்க்கும் உலகில்  
உயர்வும் இழிவும் உணர். (இ)  
இ—ள்.

மனித மரபில் ஒரு நிகரா உருவும் பிறந்திருந்தும் ஒத்த உரிமைகளை உணராமல் பலர் செத்த சவங்களாகவே திரிகின்றூர்; அவரவருடைய செயல் இயல்களின் அளவே உயர்வும் தாழ்வும் உளவாம்; அந்த உண்மையை உணர்ந்து நன்மையை அடைக.

சிறப்பான தோற்றம் பிறப்பு என வந்தது.

உடல் உறுப்புக்களாலும், நடை உடை பாவனைகளாலும், பேச்சு வழக்காலும் மனிதர் ஒரு நிகராய்த் தோன்றினாலும் குணவகைகளால் மாறு பாடி மண்டி வேறு பட்டு விரிந்து பிரிந்து திரிந்து வருகின்றனர். உள்ளப்பண்பும் உணர்வு நலனும் உரிமையாய்ப் பெருகி வரும் அளவே மனிதன் பெருமையாய் மருஷி வருகிறார்கள்; அவ்வாறு வராவழி எவ்வாற்றிருந்தும் அவன் இழிந்தே போகிறார்கள். இழிவுருமல் எழுபவன் விழுமியங்கிறார்கள்.

உயர்ந்த வாழ்வுகளை அடைந்து சிறந்த சுக போகங்களை நுகர்ந்து மேன்மையாய் வாழ வேண்டும் என்றே மாந்தர் யாவரும் விரும்புகின்றனர். தாம் விரும்பிய நலங்களை விரும்பிய படியே அடைய வரிய கருமங்களைக் கருதிச் செய்யின் அவைதாமாகவே அவரிடம் வந்தடைகின்றன. உரிய விளைகளை உரிமையோடு ஊன்றிச் செய்யாதவர் ஒரு பலனையும் அடையாமல் ஈனமாயுழல்கின்றனர். இழிவு ஈனங்கள் எல்லாம் மடி மடமை களால் மருஷி வருகின்றன. அகத்தே மூடும் ஏறப் புறத்தே போகுகள் ஏறிப் பிழைபாருகள் மீறுகின்றன.

பானித வாழ்வு பொருளால் இனிது நடந்து வருகிறது. அந்தப் பொருள் முயற்சியால் விளைகிறது. செல்வங்களை ஆக்கிய

குளுகிற முயற்சியையுடையவன் எவ்வழியும் உயர்ச்சிகளை அடைகிறான். அதனை இழந்து மடிந்திருப்பவன் வறியனுய் இழிந்து கழிகிறான். வறுமை புகுந்தால் பெருமைகள் எல்லாம் ஒருங்கே ஒழிந்து போம்; சிறுமைகள் செறிந்து சீரழித்து விடும்.

இன்மை என்னாரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும்.

(சூறள், 1042)

வறுமையால் இருந்தியும் பாழும் எனத் தேவர் இவ்வாறு மறுகியுரைத்துள்ளார். பாவி என்று அதனைக் கோபமா வைத்து சீவர்களைச் சித்திரவதை செய்யும் அதன் தீமையை நினைந்து. இன்ப நுகர் விண்றித் துன்பமே தோய்ந்து வருதலால் இல்லாமை கொடிய பொல்லாமையா எவரும் அஞ்ச நேர்ந்தது.

பொருளிலார்கு இன்பம் இல்லை; புண்ணியம் இல்லை; என்றும் மருஷிய கீர்த்தி இல்லை; மைந்தரில் பெருமை இல்லை; கருதிய கருமம் இல்லை; கதிபெற வழியும் இல்லை; பெருங்கிலம் தனில்சஞ்ச சாரப் பிரேதமாய்த் திரிகு வாரே.

பொருள் இல்லாத போது விளைகின்ற அல்லவ்களையும் அவமானங்களையும் இதனால் அறிந்து கொள்ளுகிறோம். சஞ்சாரப் பிரேதம் என்றது நடைப் பிணம் என்றவாறு, உயிரோடு செத்த சவும் என்றதனால் இன்மையின் ஈன இழிவு உய்த்துணர வந்தது.

மிடி புகுந்த போது கொடிய துயரங்கள் எல்லாம் அங்கே கூடவே குடிபுகுகின்றன. யாசகம் முதலிய இழிநீசங்கள் பலவும் அதனால் நேர்கின்றன. ஓரப்பு இறப்பினும் இழி துயருடையது. மானத்தை மாய்த்து ஈனத்தை விளைத்து இடர்களைப் பெருக்கி வருகிற வறுமையைப் போல் மனிதனைச் சிறுமைப் படுத்திச் சிதைத்து அழிப்பது வேறு யாதும் இல்லை.

Poverty is a great enemy to human happiness. (Johnson)

மனிதனது இனிய வாழ்வுக்கு வறுமை கொடிய விரோதி என ஜான்சன் இவ்வாறு கூறியுள்ளார். வறுமை வரின் மன அமைதி குலைந்து போம்; கொடிய கவலைகள் நெடித்து ஒங்கி வரும் ஆதலால் அது துயரங்களுக்கெல்லாம் உறையளாயது.

எவ்வழியும் இன்பமாய் வாழ விரும்புகிற மனிதன் துன்பமே மயமான மிடி தன் குடியை யாதும் அனுகாதபடி பாதுகாத்து முயன்று உயர்ந்து கொள்ளவேண்டும். கருதி முயல் பவன் உறுதி நலங்களை உரிமையா அடைந்து கொள்ளுகிறான்.

பொருளை ஈட்டிச் சுகமா வாழ்வதால் மட்டும் ஒருவன் பெரியவன் ஆக முடியாது. தரும சீலங்களைத் தழுவி ஒழுகிவரும் அளவே மனிதன் புனிதனைய் விழுமிய மேன்மைகளை அடைந்து வருகிறோன். எண்ணேரிய இன்பங்களைப் புண்ணியம் அருளுகிறது.

மானிடம் பேறுதல் வானிடம் பேறுதலாம் என இன்னவாறு புகழ்ந்து போற்றப் பெற்ற உயர்ந்த மனிதப் பிறவியை அடைந்திருந்தும் இழிந்த மிருகங்களிலும் கடையராய்ப் பலர் கழிந்து ஒழிந்து போகின்றனர். தாம் ஈனமாய்த் தாழ்ந்து கழிவதை உணராமல் மானமா வாழ்ந்து வருவதாக மனம் களித்துத் திரிவது ஞான சூனியமாய் விரிந்து வருகிறது. மட்டமைக் களிப்பு மனிதனைக் கடையஞக்கி யாண்டும் அவைப்படுத்தி எவ்வழியும் செழித்து நிற்கிறது. இழிகளி ஒழிவது தெளிவான ஒளியாம்.

பொய் பேசுவது புலை என்று யாரும் உணரவில்லை. நீசப் பொய்யை வாயில் வைத்து நாளும் நாசமடைந்து மடிகின்றார். பழி இழிவுகளை விழி திறந்து பாராமல் தழுவி வருவது அழிதுயரங்களாய்ப் பெருகி வருகிறது. நல்ல நீர்மைகளை இழந்த அளவு தரம் கேட்ட மனிதராய்த் தாழ்ந்து தொலைகின்றார்.

இயல்பு என்னும் பண்புச் சொல் குணம் தகுதி சீலங்களை உணர்த்தி வரும். அவற்றை உரிமையாக வடையவர் உயர்ந்த பனிதராய்ச் சிறந்து திகழ்கின்றார்; இழந்தவர் இழிந்தவராய்க் கழிந்து போகின்றார். தன்மை தழுவி ஒழுகி நன்மையுறுக.

### இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு.

அரியன செய்வார் பெரியவர் ஆவார்.

கருத்து உயரக் கருமங்கள் உயரும்.

மனவுறுதி மகிமைகள் அருளும்.

உள்ளக் ஜிளர்ச்சி உயர்ச்சிகள் தரும்.

ஊக்கி மூயலின் பாக்கியங்கள் வருப்.

தளர்ந்து படாமல் வளர்ந்து வருக.

கரும வீரனைத் தருமழும் புகழும்.

மட்டமை யுருமல் கடமையைச் செய்.

ஊக்கம் உடையவன் ஆக்கம் ஆடைவான்.

இயல்பின் அளவே உயர்வுகள் உளவாம்.

அன—வது தரம் முற்றிற்று.

# எண்பத்தெட்டாம் அதிகாரம்

உரம்.

அஃதாவது உபகார நிலையால் ஒங்கி வரும் திண்மை. தனது தரத்தை உயர்த்தி மனிதனை மாண்புறுத்தி வருதலால் ஈண் மூல இது வைக்கப்பட்டது. தரத்தில் வளர்ந்து உரத்தில் உயர்ந்து உய்தி பெறுக என உணர்த்தியுள்ளமையால் உறவுரிமைகள் உணரலாகும். உள்ளம் உரம் பெற உயர்வுகள் ஒங்குகின்றன.

871. தாளாண்மை யோடுமுன் தாமீட்டி வந்ததை  
வேளாண்மை செய்யின் வியஞகி—நீளாண்மை  
எங்கும் பரவி இசைபெருகி நிற்குமே  
பொங்கும் மகிமை பொலிந்து. (க)

இ—ள்.

முயற்சி செய்து ஈட்டிய பொருளை உயிர்களுக்கு இதமா உபகாரம் செய்க; அவ்வாறு செய்யின் அது மேன்மையாய் வளர்ந்து புகழும் புண்ணியமும் பயந்து எவ்வழியும் செவ்விய நலங்களை அருளித் திவ்விய மகிமைகளை விளைத்து வரும் என்க.

இனிய செயலும் இயலும் மனிதனுடைய உயர்நிலைகளுக்கு மூலகாரணங்களாயுள்ளன. உரிய பான்மைகளிலிருந்து பெரிய மேன்மைகள் பெருகி வருகின்றன. பேற்றி அளவே பேருமை என்னும் பழுமொழி அரிய பல பொருள்களை உய்த்துணரச் செய்துள்ளது. நீர்மையிலிருந்தே சீர்மைகள் விளைகின்றன.

இங்கே மூன்று ஆண்மைகள் அடையடுத்து வந்துள்ளன. ஆள் என்னும் சொல் மனிதனைக் குறித்து வருகிறது. இந்த ஆண்மகன் ஆற்றிவரும் நீர்மையே ஆண்மை என அமைந்தது.

ஆடவனிடம் ஆளும் தன்மை கூடியுள்ளமையால் ஆண்மையாளன் என நேர்ந்தான். ஆண்டவன் என்னும் அருமைப் பெயரும் இந்த ஆண்மையடியாகவே கேண்மையாத் தோன்றியுள்ளது.

தாளாண்மை என்றது முயற்சியை. கால் பெயர்ந்து ஆற்றுவது என்னும் காரணக் குறியாய் வந்தது. கருங்கடல் கடந்தும் மலைவனங்களில் நடந்தும் அயலிடங்களில் அலைந்தும் ஆற்றி வருவது என உழைப்பு நிலையை இது இங்கு நன்கு விளக்கி விள்ளது.

வேளாண்மை=உபகாரம். வேள் என்னும் சொல் விருப்பம், மண், அழகு முதலியவைகளைக் குறித்து வரும். மண்ணைப்பண் படுத்தி விளை பொருள்களை உளவாக்கி வருபவர் வேளாளர் என நேர்ந்தார். நிலவளம் உடைய துவர் குலவளம் உடைய ராய்ப் பிறர்க்குக் கொடுத்து உதவுவர் ஆதலால் உபகாரம் அவர்க்கு இயல்பான உறவுரிமையாய் ஒளிபுரிந்து வந்தது.

“வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணுதான்.”

(திரிகடுகம்)

என்றதனால் பிறரை ஊட்டி உண்ணும் உண்மையும் வன்மையும் தெரிய நின்றன. முன்பு உபகார நிலையைக் குறித்து வந்த வேளாண்மை பின்பு விவசாயத்தையும் குறிக்க நேர்ந்தது.

நல்ல ஆண்மகனையும் பிறக்கவன் தாளாண்மையும் வேளாண்மையும் உடையனையும் எவ்வழியும் நீளாண்மையோடு செவ்வையாய் வாழ வேண்டும் என்பது ஈண்டு உணர வந்தது. தாம் பாடுபட்டு ஈட்டிய பொருளைப் பிறர்க்கு யாதும் நீட்டாமல் பொத்தி வைத்துத் தாமே உண்டு களிப்பவர் உயர்ந்த பலளைக் கண்டு கொள்ளமாட்டார். இழிந்த நிலையையே காண நேர்வார்.

இற உயிர்கட்கு இதமா உதவி புரிபவரே தம் உயிர்க்கு நயமா நலம் புரிகின்றார். “ஈதல் உயிர்க்கு ஊதியம்” என்றது அனுபவசாரமான வேத மொழி. உண்ணுகின்றவன் உடலை வளர்க்கின்றான்; உதவுகின்றவன் உயிரை வளர்க்கின்றான்.

எரு முதலிய உரங்களை நிலத்திற்கு இட்டால் அது வளமாய்ச் செழித்து விளையும்; உரம் செய்த நஞ்செய் உயர்ந்த பலன்களை அருளுகிறது; அது செய்யாதது வறண்டு வறுமையடைகிறது. உரிமையோடு உபகாரம் செய்வது தகுமம் ஆகிறது. ஆகவே அது இருமையும் பெருமையா அவனுக்கு இன்பங்களை அருளுகின்றது. ஈந்து வருபவன் ஏந்தலாய் வருகிறான்.

போகங்களை நுக்குவே பொருள்யாண்டும் ஈட்டப் படுகிறது. அந்த நுகர்ச்சி என்றும் குண்டுமல் தழைத்து வருவது இழைத்து வரும் உபகாரத்தாலேயாம். இந்த உண்மையை உரைந்துதான் ஈதற்குச் செய்க போருளை என்று ஒதியருளினார்.

தாளாற்றித் தந்த பொருள்ளலாம் தக்கார்க்கு  
வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள், 212)

உயர்ச்சியான மனிதர் முயற்சி செய்து ஈட்டிய பொருள் முழுவதும் பிறர்க்கு உபகாரம் செய்யும் பொருட்டேயாம் என்னும் இது ஈண்டு ஊன்றி உணரவுறியது. சீவர்களுக்கு இதம் செய்வதால் திவ்விய மகிழ்ச்சிகள் பெருகி வருகின்றன; அந்த வருவாயை வளமாகப் பெருக்கிக் கொள்பவர் புண்ணிய லோகத்தை அடைந்து எண்ணெரிய போகங்களை இனிது நுகர்கின்றனர். ஈகை வழியே போகங்கள் பொங்கி வருகின்றன.

தருமம் ஆகிய உரம் சேர்ந்த போதுதான் கருமம் நன்கு கைகூடி வருகிறது; அது சேரவில்லையானால் விளையாண்மையும் வியன் பயன் காணுமல் மெலிந்து படுகிறது. செய்யும் முயற்சி மனிதனுக்குச் செல்வத்தைத் தருகிறது; அதனை இதமாச் சீவர்களுக்கு உதவின் அதை தருமம் ஆய் வருகிறது; அந்த நல்விளையால் எல்லா மேன்மைகளும் எளிதே விளைகின்றன. தருமம் மருமமாய் மருவி வருகிற கருமமே அதிசய நலன்களை அருளுகிறது. புண்ணியம் இல்லையானால் முயற்சியும் எண்ணியபடிகள்னியமான பலைக் கொட்டாமல் வறிதே கழிந்து போகிறது மறுவில் முயற்சி இல்லாத மக்கள் போன்றும், மாற்றரிய பொறியில் மாந்தர் தாளாண்மை போன்றும், அரன்மேல் அன்றில்லார் நெறியின் ஆற்றும் நல்விரதம் போன்றுமங்கிகரில் கவின்னின்றி எறிவேல் அவணர் பெருஞ்சேனை இழிவுற்று இடரின் ஆழங்கனவே.

(காசிகாண்டம்)

முயற்சியில்லாத மக்கள் வாழ்வு, நல்லுழு இல்லாத ஆள்வினை, சிவனை தினையாத தவம் என அசுரர் சேனைகள் அமரில் உடைந்து ஒழுந் து போயினே என இது உணர்த்தியுள்ளது. முயன்று வாழ், உயிர்களுக்கு இரங்கி உதவு, தெய்வ சிந்தனை செய் என்னும் போதனைகளை இவ்வாறு கவி போதித்திருக்கிறார்.

ஓருவனுடைய தாளாண்மையின் பல்ளி வேளாண்மை யோடு சேரவேண்டும்; இல்லையானால் புண்ணிய பலம் அவனுக்கு இல்லாமல் போம் என்பதை இங்கே நுண்ணிதா உணர்ந்து கொள்கிறோம். பகுந்து உண்ணுதல், பல்லுயிர் ஓம்புதல் உயர்ந்த மனிதப் பண்பாடுகளாய்ப் புகழ்ந்து போற்றப் பெற்றுள்ளன.

Benevolence is the distinguishing characteristic of man.

(Meneius)

உபகாரம் என்பது உயர்ந்த மனிதத் தன்மையின் சிறந்த அடையாளமாயுள்ளது என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஜன்றிடங்களுக்கிடையது. இனியூதவியால் மனிதன் புனிதத்தைகிறுன்.

We praise those who love their fellow-men. (Aristotle)

பிறர் பால் அன்பாய் உதவி செய்பவர்களை நாம் புகழ்ந்து போற்றுகிறோம் என அரிஸ்டாட்டல் என்பவர் உபகார நிலையை இங்கு உவந்து கூறியுள்ளார்.

Only those live who do good. (Tolstoy)

பிறர்க்கு நன்மை செய்பவர்கள்தாம் என்றும் சுகமாய் வரமுகிறார்கள் என ரசிய தேசத்து ஞானியான டால்ஸ்டாய் இவ்வாறு உரைத்திருக்கிறார். உதவி நிலைகள் உணர உரியன.

உபகார நிர்மையை எந்த நாட்டு மேதைகளும் உவந்து புகழ்கின்றனர். தொழில் செய்வதால் பொருள் வருகிறது; அது உலக வாழ்வை வழும் படுத்துகிறது; அதில் ஒருபகுதியை உயிரினங்களுக்கு உதவின் உயர்ந்த புண்ணியமாகிறது; ஆகவே இம்மை மறுமை யாண்டும் அது இன்பங்களை அருளுகிறது.

தாளாண்மை யோடு பொருளை ஈட்டி வோளாண்மை செய்து வியலைய் வாழுக; அதுவே நல்ல ஆளாண்மையாம்.

872. மாந்தர் பலகோடி மன்னி யிருந்தாலும்

வேந்தர் பலபேர் விளங்கினாலும்—ஈந்தருளும்

மாண்புடையாரையே மன்னாலும் உயர்விண்ணாலும்

மாண்பு புரியும் மதித்து. (2)

இ—ன்.

பலகோடி மக்கள் உலகில் உலாவி யிருந்தாலும், பெரிய ஆரசர்கள் பெருமையற்ற விளங்கி நின்றாலும், பிறர்க்கு இரங்கி உதவும் உபகாரிகளையே எவ்வும் உவந்து மதித்துப் புகழ்ந்து போற்றுவர்; அந்த மதிப்பை மாண்போடு பெறுக என்பதாம்.

எல்லாரும் மனிதராய்த் தோன்றினாலும் அவருள் நல்ல நிர்மையாளர் கிலரே என்றும் சீர்மையாளராய்ச் சிறந்து விளங்கு

கிண்றூர். அவரையே உலகம் சூர்மையாக உவந்து நோக்கிப் புகழ்ந்து பேசி எவ்வழியும் விழைந்து போற்றி வருகின்றது.

மாந்தருள் வேந்தர் சிறந்தவர்; பூமியை ஆளும் தலை மையோடு அவர் மகிழையாய்ப் போந்துள்ளனர்; ஆளுலும் தரும சீலங்களைத் தழுவின் ஒழுகிச் சீவர்களுக்கு இதமா உபகாரங்களைச் செய்த போதுதான் அவர் சீர்த்தியாளராய்ச் சிறந்து விளங்குகின்றூர். அரிய செயல்வழியே பெரியநலங்கள் பெருகுகின்றன.

இதம் ஈகை உதவி உபகாரம் என்னும் மொழிகள் எவர்க்கும் உவகை தருகின்றன. ஆருயிர்கட்கு ஆகரவாயுள்ளமையால் ஈகையை யாவரும் ஆவலோடு ஒகை மீது ராந்து போற்றுகின்றனர். இனிமை சுரந்தவழி தனி மகிழை சிறந்து வருகிறது.

காமதேனு கற்பகம் கார்மேகம் கனிமரம் என இனிய பொருள்களோடு இணைத்து உபகாரிகளை உயர்ந்தோர் புகழ்ந்து போற்றி வருவது இயலுமிழையாய் வந்துள்ளது. பிறர் இன்பமாய் இனிது வாழ அங்கு செய்து அருள்பவர் ஆதலால் உபகாரிகள் உலகம் புகழ் ஒளி பெற்று நின்றுள்ளார். பயனுடையவர் யாண்டும் வியகை வியந்து பாராட்டப்படுகின்றூர்.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றுல் செல்வம்

நயனுடையான்கண் படின்.

(குறள், 216)

நல்ல நீர்மையாளனிடம் செல்வம் சேரின் இனிய கனிமரம் ஊர் நடுவே பழுத்து நிற்பது போலாம் என உபகாரி நிலையைத் தேவர் இவ்வாறு உணர்த்தியுள்ளார். ஊரார் யாவரும் அவனை நயந்து வியந்து உவந்து போற்றுவர் என்பதை இதனால்உணர்ந்து கொள்ளுகிறோம். உதவியாளை உலகம் வாழ்த்தி வருகிறது.

மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி  
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை—சுரந்தமுதம்  
கற்று தரல்போல் கரவா தளிப்பரேல்  
உற்றூர் உலகத் தவர்.

(நல்வழி, 29)

பழுத்த மரம் பறவைகளுக்கு ஆகரவாயிருத்தல் போல் பழுத்த உபகாரி உலக மக்களுக்கு ஆகரவாய் அளித்தருளுகிறன் என இது உணர்த்தியுள்ளது. நல்ல உபகாரியை ஊரார் மட்டும் அன்று உலகத்தார் எல்லாருமே உவந்து கொண்டாடுவர் என ஒளவையார் செவ்வையா விளக்கி இவ்வாறு கூறியிருக்கின்றூர்.

யாண்டும் தன்னலமே நாடியழலும் டனித இனத்தில் பிறர்க்கு கலமாய் உதவி புரிவார் மிகவும் அரியர். அந்தஅருமை பினிருந்து அருமையாப் பிறந்த பெரிய மகிழையாளர் ஆதலால் உபகாரிகளையாவரும் பெருமையா மதித்து யாண்டும் உரிமையோடு புகழ்கின்னர். செய்யும் இதம் தெய்வ பதம் ஆகிறது.

உயிர்களுக்கு உதவி செய்பவர் உயிர்க்கு உயிரான பரமன்து பிரியத்தையும் அருளையும் எளிதே பெறுகின்றனர்.

The most acceptable service of God is doing good to man.  
[Benjamin]

கடவுளுக்கு மிகவும் பிரியமான செயல் மனிதனுக்கு நன்மை செய்வதே என்னும் இது இங்கே உண்ணி உணரவுறியது.

The hands that help are holier than the lips that pray.  
[R. G. Ingersall]

தேவனைத்துதிக்கிற வாயைகிட சீவனுக்கு உதவி செய்கிற கைகள் மிகவும் பரிசுத்த முடையன என இங்கார்சால் என்பவர் இங்ஙனம் சூறியுள்ளார். உயிர்களின்துயர்களைவது உயர்பரமாம்.

உதவி நிலை உயர்ந்த தலைமையாய் ஒளி பெறுகின்றது. உள்ளம் இரங்கி உதவுகின்றவனை வள்ளல் என வையம் வாழ்த்தி வருகிறது. யாரும் அவன் பால் பேரன்பு புரிந்து வருகின்றனர்.

ஒல்லையூர் என்னும் ஊரில் சாத்தன் என்று பேருடைய செல்வன் ஒருவன் இருந்தான். நல்ல உபகாரி. எல்லாருக்கும் இதம்செய்து வந்தான். இரவலர் சிலர் இவனை புரவலராயினார். வன்மையோடு திண்மையிலும் இவன் சிறந்து சிளங்கினான். தாளாண்மை தோளாண்மை வாளாண்மை வேளாண்மை முதலிய ஆண்மைகள் மேன்மை எய்தியிருந்தமையால் வேந்தரும் இவனை விழைந்து வியந்து வந்தனர். யாவருக்கும் பேருபகாரியாய் இசையோடு வாழ்ந்து வந்த இவனது வாழ் நாள் முடிந்தது. இறந்து போனான். இவனது பிரிவை நினைந்து ஊரும் நாடும் ஒருங்கே வருந்தின. கீரத்தனூர் என்னும் புலவர் இவனுடைய நெருங்கிய நண்பர்களுள் ஒருவர். இவன் இறந்து போனதை அறிந்து அவர் பெரிதும் பரிந்து வருந்தினார். ஒல்லையூரை நோக்கி அல்லலோடு வந்தார். காட்டு வழிகளில் மூல்லைக் கொடிகள் நன்கு பூத்திருந்தன. யாரும் பறப்பாரின்றி மலர்ந்து விரிந்து

திருந்த அம்மலர்களை நோக்கி இக் குலமகனுடைய நிலைமைகளை யெல்லாம்கினின்துறைகிறுகிறார்மறுகிப்பாடினர். அயலே காண்க.

“இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்;  
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்  
பாணன் சூடான்; பாடினி அணியாள்;  
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த  
வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை  
மூல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே.” (கீரத்தனர்)

இந்த உபகாரி மாய்ந்த பொழுது அந்த நாட்டு மக்கள் துக்கம் படிந்திருந்த நிலையை இப்பாட்டு நன்கு காட்டியுள்ளது. மூல்லைக் கொடியையும் பார்த்து தம் உள்ளத்துயரைப் புலவர் வெளிப் படுத்தியுள்ள இதில் இந்த வள்ளுடைய நீர் மை சீர்மைகளைக் கூர்மையா ஓர்ந்து நாம் தேர்ந்து கொள்ளுகிறோம்.

மனித சமுதாயத்தில் உபகாரி புனிதமாய் மகிழைப் பெறுகின்றார்கள்; உலகம் அவனைத் திலகமா உவந்து கொண்டாடி வருகிறது. மன்னுயிர்க்கு இதம் செய்து உன்னுயிரை நீ உயர்த்திக் கொள்க. அவ்வாறு உயரின் எவ்வழியும் திவுஷிய இன்பமாம்.

873. உள்ளம் இரங்கி உவந்துதவி யாதொன்றும்  
வின்னாமல் நள்ளி வெளியகன்றுன்—வெள்ளமெனத்  
தந்துதவும் அல்லாமல் தான்மாறு வேண்டுமோ  
நந்தா முகில்பின் நயந்து. (ஏ)

இ—ள்.

நள்ளி என்னும் வள்ளல் புலவரைக் கண்டு உள்ளம் உவந்து நல்ல பொருள்கள் எல்லாம் நல்கித் தன்பெயரையும் சொல்லாமல் பெயர்ந்து போன்று; மேகம் உலகில் நீரைப் பொழிந்து கிட்டு வேறு யாதும் வேண்டாது மீண்டு போதல் போல் அந்த ஆண்டகை செயல் மாண்போடு அன்று விளங்கி நின்றதுள்ளன்க.

சீரிய உதவியின் சீர்மை நீர்மைகள் தெளிவாத் தெரியக் கார்முகில் இங்கே நேர்முகமா நெறியே காண வந்தது.

ஈதல் அரிய செயல். அதனை இயல்பாக உடையவரிடம் உயர்வான பண்புகள் ஒளி செய்துள்ளன. தருந்தன்மையாளா

சிடம் பெருந்தன்மைகள் பெருகி வருகின்றன. நள்ளி என்பவன் எவர்க்கும் உள்ளம் இரங்கி உதவி புரியும் பெரிய உபகாரி. இவ் வள்ளலிடம் யாரிடமும் எளிதே காண முடியாத அரிய நீர்மைகள் தனியான பெரு மகிழ்ச்சியுடன் இனிது அமைந்திருந்தன.

ஒரு நாள் காட்டிலே புலவர் ஒருவரைக் கண்டான்; அவர் வறுமையால் வாடியிருப்பதை அறிந்து உள்ளம் உருகினான். “பொருள் தெடும் வழிகளில் புகாமல் அறிவையே நாடி அகமுக மாயிருக்கும் கல்விமான்களை மரியாதையோடு மதித்துப் பேற்று தல் மன்னரின் கடமையாம்” என்பதை உண்ணி உணர்ந்தான். தான் அணிந்திருந்த வயிரக்கடக்கத்தை எடுத்து அவரிடம் கொடுத்தான். உயர்ந்த விலையடைய அதனை வாங்குவற்கு அவர் கூசினார். “உங்கள் நிலையை நோக்க இந்த அணி மிகவும் இழிந்தது; தயவு செய்து இதைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று இவன் போற்றிக் கொடுத்தான். இந்த வள்ளலுடைய சூஜை நலங்களையும் கொடை நிலையையும் நினைந்து மகிழ்ந்து புலவர் உள்ளம் உருகினார். இவனைப் புகழ்ந்து பாட நினைந்தார். இனம் யாதும் தெரியாமையால் “தாங்கள் யார்?” என்று வினவினார். பேரைச்சொன்னால் தன்னைப் புகழ்ந்து பாடுவார் என்று எண்ணி யாதும் கூறுமல் இந்த மன்னன் அயலே விரைந்து போனான். புலவர் வியந்து நின்றார். பின்பு இனம் தெரிந்து இன்பமீது நூர்ந்தார்.

பட்டினியும் பசியுமாய் நித்திய தரித்திரத்தில் நெடிது வருந்து வந்த கவிஞர் இந்தக் கொடையாளி கொடுத்த பொருளால் பெரிய செல்வராய்ப் பெருகி வாழ்ந்தார். பின்பு நன்றியறவோடு அண்பு மீது நன்றாக வந்தார். இந்த வள்ளலால் அடைந்துள்ள தனது செல்வ நிலையையும் வாழ்வையும் நேரே வரைந்து கூறினார். அன்று கூறிய கவி அயலே வருகிறது.

கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளினின்  
அசைவில் நோன்தாள் நசைவளன் ஏத்தி  
நாள்தொறும் நன்கலம் களிற்றெடு கொணர்ந்து  
கூடுவிளங்கு வியனகர்ப் பரிசில்முற் றளிப்பப்  
பிடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்  
செய்யா கூறிக் கிளத்தல்  
எய்யா தாகின்றுளம் சிறுசெங் நாவே. (வன்பரணார்)

மேலே ஒவித்து விரைகிற அருங்கிள் இடையருது நேரே கலித்து வருகிற செழித்த மலைகளையுடைய நள்ளி! நீ அன்பால் அருளுகிற யானைகளையும் பொருள்களையும் அணிகளையும் நான் பிறர்க்குப் பரிசிலாக் கொடுத்துப் புரவலனுய் வாழுகிறேன்; ஈயாமையால் பெருமைகளை இழந்துள்ள பேரரசர்களை வீணே புகழ்ந்து பாடுதலை ஒழிந்து எனது நா இதுபொழுது புனிதம் அடைந்துள்ளது என அப்புலவர் இவ்வள்ளலை நோக்கி உள்ளம் கணிந்து இவ்வாறு பாடியிருக்கிறோர். இவனது கொடைமையும் தகைமையும் கருதுந்தோறும் உறுதி புரிந்து உவகை சூரந்து வருகின்றன.

**நட்டோர் உவப்ப நடைப்பரி காரம்**

முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்

துளிமழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு

நளிமலை நாடன் நள்ளி.

(சிறுபாண்)

உள்ளி வருநர் உலைவுநணி தீரத்

தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்

கொள்ளார் ஓட்டிய நள்ளி.

(புறம், 158)

இரப்போர்க்கு, இழையணி நெடுங்தேர்களிரூடு என்றும்

மழைசுரங் தன்ன ஈகை வண்மகிழ்க்

கழல்தொடித் தடக்கைக் கலிமான் நள்ளி. (அகம், 238)

இவனது ஈகை நிலையைப் புலவர் பலரும் இங்கனம் போற்றி யிருக்கின்றனர். யாதொரு கைமாறும் கருதாமல் மேகம் மழை பொழிவது போல் விழுமிய நிலையில் இவன் உதவி வந்துள்ளமையால் மழை சுரந்து அன்ன ஈகை என இவனுடைய உபகார நீர் மையை யாவரும் வியந்து புகழ்ந்துள்ளனர். பொன் மணி யானை தேர் முதலிய பெரும் பொருள்களை வாரிக் கொடுத்தும் தன் பேரவெளிப்படுத்த விரும்பாமல் யாண்டும் மறைத்து வந்துள்ளான். ஆந்த உண்மையான வண்மையை உணர்ந்து உலகம் வியந்து மகிழ்ந்து எவ்வழியும் விழைந்து புகழ்ந்து வருகிறது.

தருமத்துக்குச் சிறிது பொருள் தந்தாலும் தம் பெயர் பெரிதும் வெளியே தெரிய வேண்டும் என்று வெறி கொண்டு திரிபவர் இந்தப் பெருந்தகையை நினைந்து உள்ளம் திருந்து உயர் வேண்டும். வெளிப்பகட்டு இளிப்பையே காட்டுகிறது.

நால்லைத் தந்தாலும் நாடித் தலைநீட்டிக்  
கால்லைக் கைத்தாளில் கண்ணூன்றி---மேலாகத்  
தன்பெயரை நோக்கித் தவிக்கின்றார் தான்பெயரின்  
என்பெயர் காண்பார் இவண்.

இவ்வகையான சிறுமையாளர் எவ்வகையிலும் பெருமைகானார்:

உரிய தகுதி இல்லாதவர் அரிய புகழை அடைய விழைவது  
பெரிய மடமையாம். உள்ளத்தில் தகுதியுடையவரைப் புகழ்  
உரிமையோடு தேடி வருகிறது. அங்குனம் இல்லாதவரை அது  
என்னி இகழ்ந்து தள்ளி விட்டு எவ்வழியும் காணுமல் மறைந்து  
போகிறது. உள்ளம் கணிந்து உண்மையாக உதவுகின்ற உப  
காரியே ஊழியும் மறையாத புகழோடு ஒளி வீசி நிற்கின்றன்.

Renown is the mother of virtues. (Bion)

கீர்த்தி தரும குணங்களின் தாய் என்னும் இது இங்கே அறிய  
வரியது. புண்ணிய நீர்மையைப் பேணிக் கண்ணியமா வாழுக.

874. தெள்ளமிர்த மானவுயர் தீங்களீயும் தான்ஹண்ணைன்  
கொள்ளுமென்ன ஒளவைக்குக் கோனதிகன்—உள்ளுவந்து  
அன்றளித்தான் புஞ்சூழும் அந்தோ தமர்க்கேளும்  
ஒன்றளியார் புல்லர் உவந்து. (ச)

இ—ள்.

தெளிந்த தெய்வ அழுதம் போன்ற அரிய இனிய கனியை  
யும் தான் உண்ணுமல் அதிகமான் ஒளவைக்கு உவந்து கொடுத்  
தான்; புல்லை கூழையும் உறனினர்க்கும் கொடாமல் தம்  
வயிற்றையே நிரப்பிப் புல்லர் புலையாய் உள்ளனர் என்பதாம்.

உபகாரியின் உயர்நிலையும், உதவாதவரது புலையிழிவும்  
ஒருங்கே உணர வந்தன. அரிய செயல்களாலும் இனிய குண  
நீர்மைகளாலும் மனிதன் தனித்திலையில் உயர்கின்றன். நல்ல  
பான்மைகள் படிந்து வர வல்லா மேன்மைகளும் தொடர்ந்து  
வருகின்றன. தெளிந்த அறவும் திருந்திய பண்பும் பொருந்திய  
அளவு அவர் பெருந்தகையாளாய் விளங்குகின்றார். சிறந்த  
அறவுக்கு அடையாளம் எவ்வுயிர்க்கும் இரங்கி அருளுவதே.  
உண்ணுயிர்க்கு இதம் கருதி வருபவன் மகாண்யப் பெருகி வரு

கிறுன். சிறுமை பெருமைகள் அவரவருடைய செயல் இயல்களால் வெளியே தெளிவாத் தெரிய நேர்கின்றன.

தான் உண்டு களிப்பதையே எவ்வழியும் கண்டு, தனக்கே சுகங்களையும் உயர்வுகளையும் தேடி, யாண்டும் தன்னலமே நாடி ஓடி யழல்கின்ற மனித இனத்தில் பிறர் நலத்தை நாடுகின்ற வரைக்காணுதல் மிகவும் அரிதாம். அவ்வாறு அரிய நிலையில் தெரிய வருகிற உபகாரிகளையே வள்ளல் என உலக உள்ளங்கள் உவந்து புகழ்ந்து உரிமையோடு போற்றி வருகின்றன.

அதிகமான் என்னும் குறுநில மன்னன் பெரிய உபகாரி. அவனுடைய மலையில் கரிய நெல்லிக்கனி ஒன்று அருமையாப் பழுத்திருந்தது; அது அமிர்தின் தன்மை அமைந்தது; பல ஆண்டு களுக்கு ஒருமுறை தோன்றுவது; அதனை உண்டவர் உயர் நலம் உடையராய் நீண்ட காலம் உயிர் வாழ்ந்து வருவர். தெய்வ அழுதம் போல் சிறந்திருந்த அத்தீங்கனியை உரிமையோடு இவன் எய்தியிருந்தான். உண்ணே வரிய சமையம் நோக்கி இருக்குங்கால் அங்கே ஒளவையார் வந்தார். அந்த அம்மைக்கு அதனை உவந்து தந்தான். அவள் வியந்து மகிழ்ந்தாள். இவனுது உண்மையான வண்மையை அவள் எண்ணி உருகிக் கண்ணீர் மல்கிக் கனிந்து பாடினாள். கணியின் சுவை கனியின் நிலையை விளக்கியது.

பூங்கமல வாவிசூழ் புள்வேளூர்ப் பூதனையும்  
ஆங்குவரு பாற்பெண்ணை யாற்றினையும்---ஈங்கே  
மறப்பித்தாய் வாள் அதிகா! வன்கூற்றின் நாவை  
அறுப்பித்தாய் ஆமலகம் தந்து. (ஒளவையார்)

அரிய அழுதக் கனியைத் தனக்கு உண்ணத்தந்து உயிருதலி செய்துள்ள அதிகளை ஒளவையார் இவ்வாறு புகழ்ந்திருக்கிறார். ஆமலகம்=நெல்லிக்கனி. என் நாவுக்கு இனிய கனி தந்தாய்; எமன் நாவை அறுத்தாய்! என்று அவனுடைய கொடை வீரங்களை ஒருங்கே வியந்து துதித்திருக்கும் இது உவந்து உணரவுரியது. அதிகன் அளித்த அரிய கனியால் பெரிய சீவியத்தை யடைந்து ஒளவை நெடிது வாழ்ந்துள்ள நிலை தெரிய வந்தது.

“கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி  
அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த  
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்  
அரவக்கடல் தானை அதிகன்.” (சிறுபாண்)

நல்லூர் நத்தத்தனேர் என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் பாடியிருக்கிறார். அதிகன் செய்தது அதிசய நிலையது ஆதலால் உலகம் அதனை உவந்து ததி செய்து வருகிறது. அந்தக் கணியை அவன் உண்டிருந்தால் இந்தஇனிய புகழு அவனுக்கு வந்திராது.

உண்ணுகின்றுன் தன்னுடலை ஒம்புகின்றுன்; ஊருண்ணைப் பண்ணுகின்றுன் பாக்கியங்கள் பண்ணியே---எண்ணையிய புண்ணியங்கள் ஆக்கிப் புகழோங்கி நிற்கின்றுன் எண்ணை யுணர்க இதை.

இதனைக் கருதி நோக்கி உறுதி நலங்களை ஓர்ந்து உணர்ந்து கொள்ளவேண்டும் தன் வயிற்றையே நிரப்பி வருபவன் உடலைக் கொழுக்க வளர்த்து முடினில் சூடலையில் தள்ளி விட்டு ஒரு பலனும் காணுமல் பழிநிலையில் இழிந்து ஒழிந்து போகின்றுன். தனக்குக் கிடைத்ததைப் பிறர்க்கும் உண்ண உதவிக் கண்ணியமா ஊட்டியருள்பவன் புண்ணியவானுய் உயர்ந்து புகழோடு பொலிந்து என்றும் சிரஞ்சியாய் நின்று விளங்குகின்றுன்.

உடலைப் பெருக்கி ஊனமாய் ஒழிவது ஈன வீழ்வாம்; உயிரை உயர்த்தி ஒளி செய்து நிற்பது தெளிவான ஞான வாழ்வாம்.

சிறந்த மனிதன் எனப் பிறந்துள்ளவன் இறந்து போகுமுன் எய்த உரியதை விரைந்து அடைந்து கொள்ள வேண்டும். ஈதல் அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை எனத் தேவர் குறித் திருப்பது கூர்ந்து சிந்தித்து ஓர்ந்து உணர்ந்து கொள்ளத்தக்கது.

ஈகையால் புகழும் இன்பமும் உளவாகின்றன; ஆகவே அது சீவ அழுதம் என நோந்தது. மாட்டின் ஏருவைக் காட்டில் இட்டால் அது சிறந்த உரமாய் நிறைந்த விளைவுகளை நேரே தருகிறது: நீ ஈட்டிய பொருளை எனியவர்க்கு ஊட்டினால் அது உயர்ந்த தருமமாய் உனக்கு அரிய பல நலன்களை அருளுகிறது.

உலக வாழ்வின் உண்மை நிலைகளை உணர்ந்தவனே உதவும் தன்மையாளனுய் உயர்ந்து வருகின்றுன். அரிய ஈகை பெரிய மனிதனது நீர்மையாய் மருவியுளது. மனிதனுடைய நல்ல அறி வுக்குப் பயன் பிறிதின் நோயைத் தன் நோய் போல் கருதி நீக்கும் உறுதியுடையதாம். மெய்யான அறிவு மேலான உதவியில் மேவியுள்ளது. உயிர்க்கு உய்தி செய்வதே உண்மை உணர்வாம்.

The truly generous is the truly wise. (John Home)

தெளித்த விவேகம் என்பது சிறந்த ஈகையே என ஹாண் ஹோம் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார். உண்மை அறிவுக் கும் வண்மைக்கும் உள்ள உறவுரிமையை ஈண்டு நுண்மையாட்னார்ந்து கொள்கிறோம். உதவும் தகவே உணர்வின் மகவாம்.

The wise man does not lay up treasure. The more he gives to others, the more he has for his own. (Lao-Tsze)

அறிவுடைய மனிதன் பொருள்மேல் கிடந்து பொத்தி வையான்; பிறர்க்கு எவ்வளவுக்கு எவ்வளவு கொடுக்கின்றாலே அவ்வளவுக்கு அவ்வளவு அவன் பாக்கியவான் ஆகிறான் என்னும் இது இங்கே நன்கு நுனித்து நோக்கத் தக்கது.

அழுதினும் இனிய அரிய கனியைத் தான் உண்ணுமல்ல ஒளவைக்குத் தந்தமையால் அதிகமான் புகழ் அதிகமா வையம் எங்கும் பரஷியன் எது. இம்மண்ணுலகில் பிறர்க்கு உண்ண உதவினாவன் விண்ணவர்க்கு விருந்தாய் விரைந்து போகின்றன. உண்மையை உணர்ந்து உயிர்களுக்கு உதவி உயர்கதி பெறுக.

875. ஆடு மயிலுக் கருள்கூர்ந்து பேகன்தான்  
முடி யிருந்ததனை முன்பேர்த்து—நாடியதன்  
மேன்முடி மீண்டான்பின் மெய்ப்புகழால் மண்முடி  
வான்முடி நின்றுன் வளர்ந்து. (ந)

இ—ள்.

காட்டில் ஆடிய ஒரு மயிலைக் கண்டு கருளை கூர்ந்து தனது அரிய சால்வையைப் பேகன் உரிமையோடு அதன்மேல் போர்த்துப் போயினான்; அதனால் வையகழும் வானகழும் அவனது கீர்த்தி வளர்ந்து விரிந்து பாந்து ஒங்கி யுள்ளது என்க.

மனிதனுடைய மாண்பு மனத்தின் மாட்சியால் காட்சிக்கு வருகிறது. இனிய சீர்மைகள் உள்ளே சூரந்த பொழுது அரிய சீர்மைகள் வெளியே விரிந்து பரவுகின்றன. உயிர்களுக்கு இரங்கி உதவ நேர்ந்த அளவு அந்த மனிதன் தனி நிலையில் உயர்ந்து அதிசயமான துதி மொழிகளோடு விளங்குகின்றன.

ஈகையாளருள் பாரியும் பேகனும் ஓரினமா உலாவி வருகின்றனர். தம்பால் வந்து இரந்தவருக்கு ஈந்ததோடு நில்லாமல் யாதும் கேளாமல் அயலே ஒதுங்கி நின்ற மூல்லைக் கொடிக்கும் மயிலுக்கும் தேரும் போர்வையும் முறையே இவர் விரும்பித் தந்துள்ளனர். கருணைகளின்துவந்த அந்த ஈகை ஒளிமிகுஞ்சு நின்றது.

குளிர் காலத்தில் கானகத்தே ஒரு கலாப மயிலைப் பேகன் கண்டான்; இவனைக் கண்டதும் அது இயல்பாக் கூவியது. அதன் அழகிய நிறத்தையும் சாயலையும் தோகையையும் கண்டு மகிழ்ந்த இவன் அது குளிரால் தளரலாகாதே என்று இரங்கி வருவது உடனே தான் போர்த்திருந்த உயர்ந்த இரத்தினை கம்பினியை விரைந்து எடுத்து அதன் மேல் போர்த்தினான்; விலை உயர்ந்த சால்வையோடு அது ஒய்யாரமாய் நடந்து போவதைப் பார்த்து மகிழ்ந்தான். அதிசயமான இந்தக் கொடை நிலையை அயலே நின்று பார்த்து வந்தவர் ஊராயிடம் பேரார்வத் தோடு உரைத்தார். அது பின்பு உலகம் எங்கும் பரவ நேர்ந்தது. புலவர் பலரும் இவனுடைய வள்ளன்மையை உள்ளம்முல வந்து பாடினர்.

“வானம் வாய்த்த வளமலைக் கவா அன்  
கான மஞ்ஞீக்குக் கவிங்கம் நல்கிய  
அருங்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்  
பெருங்கல் நாடன் பேகன்.”

(சிறுபாண்)

என இன்னவாறு நூலோரும் மேலோரும் இவன் மயிலுக்கு உதவியருளிய நீர்மையை வியந்து புகழ்ந்திருக்கின்றனர்.

கொடுத்தால் புண்ணியம் வரும் என்று கருதியோ, மறுமையில் தேவ போகங்களை அனுபவிக்கலாம் என்று எண்ணியோ இவன் கொடுக்க வில்லை. ஏழைகளுக்கு இரங்கியே தண்ணளியோடு எவ்வழியும் செவ்வையாய்க் கொடுத்திருக்கிறான். அந்த வண்மையின் உண்மையை நுண்மையா அறிந்து உயர்ந்தோர்யாவரும் இவனை உவந்து பாராட்டி உரிமை காட்டியுள்ளனர்.

எத்துணை ஆயினும் ஈத்தல் நன்றான  
மறுமை நோக்கின்றோ? அன்றே; பிறர்  
வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே. [புறம், 141]

பேகன் செய்து வந்த ஈகையின் இயல்பைப் பரணர் இங்களும் நயமாக் குறித்திருக்கிறார். தனக்கு ஒரு மறுமை இன்

பத்தை நோக்காமல் பிறருடைய வறுமைத் துன்பத்தை நீக்கவே  
கொடுத்திருக்கிறான் என்ற இதனால் இவனது உள்ளப் பண்பும்  
உயிர்கள் மாட்டு அன்பும் உபகார நிலைமையும் தெளிவா உணர-  
வந்தன. அதிசய ஈகை உலகம் ததிசெய்ய ஒங்கியது.

வறுமையால் வாழத் தன்பால் வந்தவர்க்கு வழங்கியதை  
ஷிடக் காட்டு மயிலுக்கு இவன் நீட்டி உதவியது நெடிய வியப்  
பை விளைத்து நின்றது. அதனால் கொடைமட முடையான் என  
ஒரு விருதுப் பெயரும் இடையே இவனை அடைய நேர்ந்தது.  
தரம்பாராமல் தந்து வந்தமையால் வரம்பறு வள்ளலாய் இவன்  
உரம் பெற்று நின்றான். பறவை இடமும் பரிவு ஒடியது.

கான மயிலுக்குக் காணாரிய சால்வையை  
வானம் மகிழ் வழங்கினான்---தானம்

தருவார் தரம்பார்ப்பர் தண்ணளியாளர்  
தருவார் எவர்க்கும் தணிந்து.

பேகன் இங்ஙனம் தந்து வந்தமையால் ஈகையாளருள்  
இசை மிகப்பெற்றான். ஈதவால் புகழ் வருகிறது; புண்ணியம்  
விளைகிறது. அரிய புகழ்களையும் பெரிய புண்ணியங்களையும்  
கொடையாளன் எளிதே அடைந்து கொள்கிறான். தன் உடல்  
மேல் முடியிருந்த சால்வையை மயில் மேல் முடி மீண்டான்;  
மீளவே புகழ் நீளமாய் நீண்டு வானையும் மண்ணையும் மூடி நின்  
ரது. அந்தநிலை இவன் அடைந்துள்ள கீர்த்தியின் எல்லை தெரிய  
வந்தது. கொடையால் விளையும் புகழ் உலகில் ஒளி வீசுகிறது.

பிற உயிர்கள் உவகையற உதவி புரிகிறவன் தன்னுயிர் இன்  
புற உயர்ந்து வருகிறான். அங்ஙனம் உதவாதவன் இழிந்து  
போகிறான். உண்மையான உயர்வு இழிவுகளை ஓர்ந்து உணரா-  
மையால் நல்ல மனிதன் பொல்லாத உலோபியாய்த் தாழ்ந்து  
நிற்கிறான். அரியபுகழை இழுந்தவன் பெரியபழியை அடைகிறான்.

To get by giving, and to lose by keeping,  
Is to be sad in mirth, and glad in weeping. [Christopher]

கொடுப்பதால் உயர்வு பெறுகிறான்; கொடாமையால் அதனை  
இழுந்து விடுகிறான்; இன்பம் பெறுவதில் வருத்தமும், ஆன்பம்  
அடைவதில் மகிழ்ச்சியும் மருவியிருப்பது வியப்பாம் என இது  
உணர்த்தியுள்ளது. அறிவு தெளியாமையால் வாழ்வு இழிகிறது

பொருள் குறைந்து போகுமே என்ற அச்சத்தாலும் கொடுத்துப் பழகாமையாலும் பலர் ஒன்றுக்கும் உதவாதவராய்ப் பொன்றி முடிகின்றார். உதவி நல்லை ஓர்ந்து உணர்ந்தவர்யாவருக்கும் யாண்டும் இதமாய் ஈந்து இன்பம் பெறுகின்றார்.

உயிர்களின் துயர்களைத் தீர்ப்பதால் உபகாரியிடம் அதிசயமகிழைகள் தாமாகவே வந்து சேருகின்றன. அழிந்து படுகிற சில பொருள்களை நாட்டில் எளியவர்களுக்குக் கொடுத்தான்; கிழிந்து போகிற ஒரு போர்வையைக் காட்டில் ஒரு மயிலுக்குப் போர்த்தினான். அதனால் பேகன் உயர்ந்த கீர்த்திமானைய் ஒளி பெற்று யாரும் யாண்டும் நினைந்து மகிழ நின்றுள்ளான்.

இயன்றவரை எவர்க்கும் உதவி செய்; அது உன் உயிர்க்கு உயர்ந்த இன்பமாம். உண்மை தெளிந்து நன்மை பெறுக.

876. இலையென்று சொல்ல இசையான் குமணன்  
தலையிந்தா என்றருளித் தந்தான்—மலையென்று  
சொல்லும் படிசெல்வம் துன்னி இருந்தாலும்  
இல்லையென்பர் புல்லர் இசைந்து. (கூ)

இ—ள்.

யாதொரு பொருளும் இல்லாமல் வறுமையாயிருந்த போதும் தன்பால் வந்த புலவருக்கு இல்லை என்று சொல்லாமல் தன் நலையையே குமணன் உவத்து தந்தான்; மலை அளவு பொருள் கையில் இருந்தாலும் புல்லர் ஈயாயல் இல்லை என்று சொல்லுவர்.

பெரியரும் சிறியரும் இங்கு அறிய வந்தனர்.

யாருக்கும் யாதும் இல்லை என்று சொல்லும்படியான கொடிய சோதனை நெடிது கூடியிருந்தும் சிறிதும் உள்ளம் தளராமல் தன் இயல்பான வள்ளன்மையைக் குமணன் பேணி நின்றது அவனது குணாநிர்மையை மிகவும் மணமாச்சவை செய்துள்ளது. கொடிய அமணன் செய்த சதியால் அரச செல்வம் முழுவதும் இழந்து தனியே போய்க் காட்டில் இருந்தான். யாவர்க்கும் கொடுத்து வந்த கொடை வள்ளல் இடையே இடையூற்றும் இவ்வாறு அடவிப் புகுந்து இருக்குங்கால் பேருந்தலீச்சாத்தலூர் என்னும் பெரும் புலவர் இவ்வை வந்து கண்டார். கணிரா

சரைக் கண்டதும் உவகை மீதார்ந்து உரிமையோடு உபசரித் தான். அவரது அறிவுரைகளைக் கேட்டுப் பெருமகிழ்வடைந்தான். அவருக்கு உதவி செய்ய உள்ளம் கருதியது; கையில் ஒன்றும் இல்லை; மறுகினின்றுன்; பின்பு ஒன்றை நினைந்து உறுதி கொண்டான். தன் தலையைக் கொண்டு வந்து தருவார்க்குக் கோடி பொன் கொடுப்பதாக அமணன் முன்னம் அறிவித்திருந்தது நினைவுக்கு வந்தது; தெட்டு மகிழ்ந்தான்; உடனே ஒரு வாளை எடுத்துப் புலவர் கையில் கொடுத்துத் தன் தலையைக் கொய்து கொண்டு போம்படி தாழ்ந்து வேண்டினான். ஐயகோ! என்று அவர் அலை அழுதார்; அந்த வாளோடு அமணனிடம் வந்து நிலைமையை உரைத்தார்; பொல்லாத அவனும் உள்ளம் உருகி இவ்வள்ளவிடம் வந்து அடி விழுங்குது தொழுது முடிபுணைந்து அருளும்படி அழைத்துப் போனான். இந்த நிகழ்ச்சிகளைப் புலவர் நலமாக்குறித்திருக்கிறார். சில அயலே வருகின்றன.

“தாள் தாழ் படுமணி இரட்டும் பூநுதல்  
ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்  
கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்  
பாடி நின்றவோ ஞைக் கொண்டோ  
பாடுபெறு பரிசிலை வாடினன் பெயர்தல்ளன்  
நாடு இழந்ததனினும் நனியின் ஞதுளன  
வாள் தந்தனனே தலைனனக்கு ஈய.”

(பெருந்தலைச் சாத்தலூர்)

தனது தலையைக் கொய்துகொண்டுபோகும்படி குமணன் வாள் தந்த நிலையைப் புலவர் இவ்வாறு மனம் உருகிப் பாடியுள்ளார். இருமருங்கும் மணிகள் ஒலிக்கின்ற பெரிய மதயானைகளைப் பாவலர்க்கு ஆவலோடு கொடுப்பவன்; என்றும் அழியாத நல்ல சீர்த்தி தோய்ந்தவன்; கதிவேகங்களில் சிறந்த வலிய பல குதிரைகள் வாய்ந்தவன்; தேசத்தை ஆளும் உயர்ந்த தலைமையுடையவன்; எனக்குக் கொடுத்தற்குப் பொருள் இல்லையே என்று வருந்தித் தன் தலையைக் கொடுக்க நேர்ந்தானே! என்று கவிஞர் கருதி உருகியிருத்தலே உரைகள் தோறும் உணர்ந்து கொள்கிறோம். அரிய நீர்மைகள் பெரிய சீர்மைகளாய் நின்றன.

இந்தா என்றது இதோ இதைக் கொண்டு போம் என உள்ளம் உவந்து தனது தலையைச் சாய்த்து இவ்வள்ளல் நீட்டிய

நிலை தெரிய வந்தது. உள்ளம் உயர்ந்த நல்ல கொடையாளிகள் பொருள் இல்லாமல் அல்லல் அடைந்த போதும் யாவருக்கும் இல்லை என்று சொல்லமாட்டார்; உயிரையும் விரைந்து கொடுப்பர் என்பதை இந்த உபகாரி செயலால் உலகம் அன்று வியந்து கண்டது. கொடையும் குணமும் உயர்நிலையில் ஒளிவீசியுள்ளன.

வறிய நிலையிலும் வள்ளல்கள் அரியன செய்வர்; செல்வம் பெருகியிருந்தாலும் உலோபிகள் யாதும் ஈயார். நன்மையாதும் உணராத புன்மையாளர் ஆதலால் அவர் புல்லர் என நேர்ந்தார்.

வறுமையால் வாழிவந்தவருக்கு இயன்ற அளவு உரிமை யோடு உதவாமல் உள்ளம் கொடுமையாய் இல்லை என்று சொல்லுவது பொல்லாத புலைநிலை ஆதலால் அதனை நல்லோர் சொல்லார்; ஏதேனும் நல்கியே யருளூவர். அறிவு நலனும் கருணைப் பண்பும் மறுமை நேரக்கமும் இல்லாமையால் பொல்லாத உலோபிகளாகின்றார். இரக்கமும் ஈகையும் இல்லாத அளவு அந்த மக்கள் இழிந்து போகுவார். அவரது செயலும் இயலும் அயலார் டீகூடி மயப்போடு விபரிதங்களாய் விரிந்து நிற்கின்றன.

ஈரங்கலை விழிப்பார் கயவர் கொடிருடைக்கும்

கூவுடையார் ஏல்லா தவர்க்கு.

(குறள், 1077)

கயவர் நிலையைத் தேவர் இவ்வாறு நயமா விளக்கியிருக்கிறார். அங்கேத் தில்லூக்கி அழித்துப் பல்லை உடைத்தவர்க்கே புல்லர் ஒல்லை பில் எல்லாம் கொடுப்பர்; நல்லவர்க்கு யாதும் கொடார் என்றது மற்றும் அவரது மடமையும் கொடுமையும் மையல்மயக்கமும் அறிய வந்தன. அவலமான பொருளாசை அவரை மருளராக்கி மயக்கி வருள்ளது. மாய மயக்கால் மருண்டு இழிந்து போகின்றார்.

பெற்றூர் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்

உற்றூர் உகந்தார் எனவேண்டார்---மற்றோர்

இரண்ம கொடுத்தால் இடுவர் இடாரே

சரணம் கொடுத்தாலும் தாம்.

(நல்வழி, 18)

நயந்து வந்து அடைக்கலம் புகுந்து உற்றூர் உறவினர் கெஞ்சிக் கேட்டாலும் உலோபிகள் கொஞ்சமும் கொடார்; கடுமையாய் வந்து அடித்து உதைக்கும் கொள்ளைக் கூட்டத்திற்கே எல்லாம் அள்ளிக் கொடுப்பர் என ஒளவையார் இவ்வாறு அவரது இழிபுலைகளை விழிதெரிய விளக்கிக் குறித்திருக்கிறார்.

உள்ளம் இரங்கி உதவுகின்றவர் வள்ளலாய் உயர்கின்றூர்; அங்ஙனம் உதவாதவர் எள்ளலாய் இழிகின்றூர். இழிவு தெரியாதவர்விழிகண்குருடர் ஆகின்றூர். நல்வழியில்பழகினலம்பலபெறுக.

877. ஊற்றுநீர் போல உபகாரி நற்செல்வம்

ஆற்றுமுயிர்க் காரமிர்தம் ஆகுமே—தோற்றினின்று  
கட்டுக் கடையாய்க் கழிநீர் எனவர்க்கும்  
ஒட்டா உலோபி பொருள். (எ)

இ—ள்.

உபகாரி செல்வம் இனிய ஊற்று நீர்போல் உயிர்களுக்கு  
அழுதமாம்; ஈயாத உலோபி பொருள் கட்டுக் கடையான குட்டத்து  
நீராய் இழிந்து கழிந்து ஈனமாக் கிடக்கும் என்க.

உணவும் நீரும் மனித வாழ்வின் உயிராதாரங்கள். இனிய  
அழுதமான இதனை வரனம் வழங்கியருள்ளிரது. வையகம் பல  
வகை நிலைகளில் உரிமையோடு இனிது பேணி வருகிறது. நதி  
குளம் ஏரி கூவம் முதலியன நீர் நிலைகளா நிலவியுள்ளன.

உயிரினங்களுக்கு உண்ணீர் உதவி வருதலால் தண்ணீர்த்  
தடங்கள் புண்ணிய நிலையங்களா எண்ணை வந்தன. தண்ணைளி  
யோடு உதவி புரிகிற உபகாரிகளும் நீர்மையர்ளாய்ச் சீர்மை  
சிறந்து நின்றுள்ளார். இனிய இதம் தனிமகிமைகளைத் தருகிறது.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு. (குறள், 215)

பெரிய அறிவுடைய நல்ல உபகாரியிடம் சேர்ந்துள்ள செல்வம் ஊருணி நீர் நிறைந்தது போல் எல்லார்க்கும் இனிது பயன் படும் எனத் தேவர் இங்ஙனம் குறித்திருக்கிறார். நீர் திருவுக்கும், ஊருணி பேரறி வாளனுக்கும் ஒப்பாய் வந்துள்ளன. உவமான நிலைகளின் நுட்பங்களையும் நயங்களையும் உய்த்துணர்ந்து கொள்ள வேண்டும். கருதிய அளவு கருத்துகள் தெரிகின்றன.

மனிதனுடைய உயர்ந்த அறிவுக்குத் தகுந்த பயன் உயிர்களுக்கு இரங்கி உபகாரம் செய்வதே; அதுவே அவன் பிறந்த பிறவியைச் சிறந்த தாக்கித் துயர்களை நீக்கி அவனுக்கு உயர்கதியை அருளுகிறது. பிற உயிர்கட்குச் சிறிது உதவுவது தன்

உயிர்க்குப் பெரிய உறுதியாம் என உணர்ந்து கொள்வது உயர்ந்த ஞானம் ஆதலால் அந்த உபகாரியைப் பேறவான் என்றார். செய்யும் உதவியால் தெய்வத் தேசு சிறந்து வருகிறது.

நல்ல உபகாரியை உலகம் உவந்து போற்றும்; அவனுடைய சுக சேமங்களை யாவரும் ஆவலோடு கருதி வருவர்; எவ்வழியும் அவன் திவ்விய நிலையினன் என்பது இங்கே தெரிய வந்தது.

ஓருணி நிறையவும் உதவு, மாடுயர்  
பார்கெழு பழுமரம் பழுத்தற் றுகவும்  
கார்மழை பொழியவும் கழனி பாய்ந்தி  
வார்புனல் பெருகவும் மறுக்கின் றுர்கன்யார்?

(இராமா, மந்திர, 82)

இராமன் அரசு திருவை அடைய நேர்ந்த போது நாடும் நகரமும் கூடி மகிழ்ந்து குலாவி நின்ற படியை இது கூறியுள்ளது. ஓருணிநீர், கனிமாம், நதியின் புனல், கார்மழை இங்கே காண வந்துள்ளன. காட்சியின் மாட்சிகள் கருதி யணவுரியன. மூலா நீர்க்கொடுகள் யாவும் நிறைந்த அந்தக் கோமகஞுடைய உபகார நிழைகளை யாவுறும் நினந்து மகிழ்ந்துள்ளமையை இதனால் நாம் ஒரூர்ந்து உவந்து உள்ளம் வியந்து கொள்ளுகிறோம்.

ஓரிய உபகாரி மனிதருள் புனித தெய்வமாய்ப் பொலிந்து விளங்குகிறான். உள்ளம் கணிந்த கொடை உயர்ந்த தலைமையை கூறாம்து காட்டி யாண்டும் விரிந்த புகழை விளைத்தருகிறது.

தாந்தாலீர் நிலங்கூத்தால் தக்கோர் குணம் கொடையால் தாந்தாலீர்கை மாறுக் கருணையால்---பெண்ணீர்கை கற்புறியா வாற்றுல் கடல்குழும்ந்த வையகத்துள் ஏற்படுத்தமாம் என்றே அறி. (நல்வழி, 16)

தாந்ணீர்க்கு இனிமையும், கண்ணுக்குக் கருணையும், பெண் கூக்குக் கற்பும், மனிதனுக்குக் கொடையும் மகிழைகளை அருளு யான்றாரா என ஒளவையார் இவ்வாறு கூறியுள்ளார். கற்பு நிலை ஆஸ்ரிலால் பெங்கமை அற்பமாம்; ஈகை இல்லையேல் ஆண்மை ஆவலமாம். பெரிய மனிதனது அரிய தகைஞா அறிய வந்தது.

வாண்மையால் மனிதன் உண்மையான உயர் நிலை எய் ஆனா ந்து கொள்ளுகிறான். கொடையில் பழுக் வந்த குழியில்

பிறந்தவர் எவ்வளவு இடையூறுகள் நேர்ந்தாலும் இல்லை என்று சொல்லாமல் எவ்வழியும் ஈதலை உவக்கு பேணி வருகின்றார்.

எற்றெண்ணும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்  
அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத்துறைவர்  
அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால்  
தெற்றெனத் தெண்ணீர் படும். (நாலடியார், 150)

நல்ல குடியில் பிறந்தவர் வறுமையறினும் பிறர்க்கு ஆசா வாய் உதவி புரிவர்; நதியில் நீர்ப்பெருக்கு வற்றிப் போயினும் ஊற்று நீர் சூரங்கு உண்ண உதவும் என இது குறித்துள்ளது வெள்ளம் பெருகி வருங்கால் தண்ணீராத் தருகிறது; அது அரு கிய பொழுது தெண்ணீரா உதவுகிறது. உள்ளிருங்கு ஊறலாய்த் தெளிந்து வருவது தேண்ணீர் எனச் சிறந்து வந்தது.

ஆற்றுப் பெருக்கு அற்ற பொழுதும் ஊற்றுப் பெருக்கால் உலகையூட்டி உதவுகின்ற நகியை உவமை கூறியதனால் நல்ல குடிப்பிறந்தார் எவ்வழியும் யார்க்கும் இனி து உதவி வரும் இயல்பு தெரியவந்தது. உள்ளம் கனிந்து உதவும் நீர்மை வள்ளல் மரபின் வழிமுறையாய்த் தொடர்ந்து ஒளி விரிந்துள்ளது.

“மன்னுயிர் ஏழுற மலர்ஞாலம் புரவீன்று  
பன்னீரால் பாய்புனல் பரந்தூட்டி இறந்தபின்  
சின்னீரால் அறல்வார வகல்யாறு கவின்பெற  
முன்னன்று தமக்காற்றி முயன்றவர் இறுதிக்கண்  
பின்னன்று பெயர்த்தாற்றும் பிடிடையாளர்.” (கலி, 34)

எவ்வழியும் இனிது உதவும் உபகாரிகள் போல் ஆறு யான்திம் உலகிற்கு நீர் அருளும் என இது உணர்த்தியுள்ளது. உரை சயங்களை ஊன்றி நோக்கிப் பொருள்கிலைகளை உணர்ந்து கொள்க.

உள்ளம் இரங்கி உதவுகின்றவர் உலகம் புகழ் ஒளி பெற்று கிற்கின்றார். இவ்வாறு உதவி புரியாதவர் ஒன்றுக்கும் உதவாதவாய் எவ்வழியும் எள்ளலாய் இழிந்து கழிந்து ஒழிந்து போகின்றார். நல்ல தன்மை இழந்தவுடன் பொல்லாத புன்மைபுகும்.

உபகாரி செல்வம் ஊற்று நீர் போல் உயர் மகிழையறுகிறது. உலோடி பொருள் சாக்கடைச் சலமாய் இழிந்து கழிகிறது. கட்டுக்கடை கழிநீர் என்றது யாரும் அதன் கிட்ட நெருங்

காமல் எட்ட விலகிப்போகும் இயல்பு தெரிய வந்தது. பொருள் மேல் மண்டியுள்ள மருளான பேராசையே மனிதனை அவ்வாறு படுபிசனன் ஆக்கிப் பாழாக்கி விடுகிறது. உலோபியை எவரும் விரும்பார்; அவனுடைய மனைவியும் மக்களும் ஒக்கலும் உறவும் பக்கமுள்ள யாரும் அவனை இகழ்ந்து வெறுப்பர்.

The avaricious man is good to no one, but he is worst of all to himself.  
(Syrus)

உலோபி ஒருவருக்கும் நல்லவன் ஆகான்; எல்லா வகையிலும் தனக்கே மிகவும் அவன் கெட்டவனையுள்ளான் என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈண்டு எண்ணீ உணரவுறியது.

உள்ளத்தில் உலோபம் படிந்த பொழுது அந்த மனிதன் யாண்டும் எள்ளலாய் இழிந்து படுகிறான். நல்ல செல்வமும் அவனால் பொல்லாததாய்ப் புலைப் படுகிறது. பொருள் கிடைப்பது அரிது; அருமையான அது கிடைத்தால் உரிமையான உபகாரங்களை உவந்து செய்க; அதனால் உயர்ந்த மேன்மைகளும் கிறந்த நன்மைகளும் சீரிய புகழ்களும் உனக்கு உளவாம்.

878. பாரிவள்ளல் பண்டிரந்தும் பாரிலுள்ளார் இன்றுமவன் சீரியல்பை வாய்க்குளிரச் செப்புகின்றார்—மாரினன் நின்றுதவு வாரேமேல் நீண்ட புகழ்னய்தி என்றுமள ராவர் இனிது. (அ)

இ-ள்.

பாரி வள்ளல் பண்டு இறந்து போனான்; பாரில் உள்ளவர் இன்றும் அவன் பேரையும் ஜூரையும் சீரையும் உள்ளம் உவந்து பேசிப் புகழ்ந்து வருகின்றனர்; மாரி னன உதவி புரிகின்றவர் நீண்டபுகழ் எய்தி என்றும் நிலைத்து எங்கும் விளங்குவர் என்க.

பிறந்து வருதலும் இறந்து மறைதலும் சீவர்களுடைய தொழில்களாய்த் தொடர்ந்து நடந்து வருகின்றன. தோன்றி மறைவன யாண்டும் பெரிய மாயக்காட்சிகளா மருவி எவ்வழி டாம் நீண்டு நிலையாமை நிலைமையை நேரே துலக்கி நிலவுகின்றன.

எவ்வளவு உயர்ந்த அரசராய்ச் சிறந்து வாழ்ந்திருந்தாலும் இறந்து போனபின் அவரை உலகம் உடனே மறந்து விடுகிறது.

அந்த மற்பு இயற்கையாய் நிகழ்ந்து வருகிறது. உலகத்தார் உள்ளங்களில் என்றும் நிலையாய் நிலைத்து வருங்கிலை அரிய பெரிய செயல்களால் மருவுகின்றது. அருமையான மகிழ்ச்சியாளரை கிணங்கு மகிழ்ந்து உலகம் உரிமையோடு புகழ்ந்து வருகிறது.

வள்ளல்கள் உயிர்கள் இன்புற உதவி வருதலால் உலக உள்ளங்கள் அவரை யாண்டும் மறவாமல் கருதி மகிழ்கின்றன.

பாரி இறங்கு போய்ப் பதினெட்டு நூற்றுண்டுகள் ஆகின்றன. இன்றும் இவனை எல்லாரும் எண்ணி ஏத்துகின்றனர். இவ்வாறு கருதி வருதற்குக் காரணம் என்ன? இவனது இனிய உபகார நீர்மையே. இவன் ஒரு சிறிய அரசன். முந்தாறு ஊர்களுக்குத் தலைவன்; பாண்டி மண்டலத்தில் பிரான் மலை என்றும் ஊரிலிருந்து சீரோடு ஆண்டு வந்தான். வண்ணமை யோடு நல்ல திண்மையும் உடையவன். யார் வந்தாலும் உள்ளம் உவந்து உதவி வந்தான் ஆகலால் இவனுடைய புகழ் எங்கும் பரவி நின்றது. பேரரசரினும் இவன் பேர் யாண்டும் பெருமகிழ்ச்சியாய் நீண்டு நிலங்கியது, நிலவே சேரன் சோழன் பாண்டியன் என்னுல் மூலேவந்தாரும் இவன் மேல் பொருமை கொண்டார்; முடிவில் போராட மூண்டு பண்டக்ளோடு வந்து ஊரை வலைந்து தேரோடு செருக்கி அமருக்கு வரும்படி அடங்கிகாண்டு நின்றார்.

இவனும் அவரோடு போராட நேர்ந்து பொங்கி எழுந்தான். அது பொழுது ஆதினப் புலவராய் அங்கேயிருந்த கபிலர் இவனைத் தடுத்து நிறுத்தி ஊரை முற்றுகை செய்துள்ள மூவரச்சையும் நேரே போய்ப் பார்த்தார். நிலைமைகளை உரைத்தார்: “பெரிய அரசராகிய நீவிர் நெடிய சேலைகளோடு என்டு மூண்டு போராடவந்திருக்கிறீர்கள். பாரி நிலை இது பொழுது பரிதாபமாயுளது; உரிய பெருள்கள் யாவும் இரவலர்க்குக் கொடுத்து விட்டு வறிய நிலையில் இருக்கிறார்; ஆயினும் அவரை நீங்கள் பொருது வெல்ல முடியாது. நீவிரும் இரவலராய் மாறிப் பரிசில் பெற நேரின் எதையும் பெற்றுக் கொள்ளலரம். அவரை ஒல்லையில் வெல்ல வேண்டுமானால் இந்த வழியே நீங்கள் செல்லவேண்டும்” எனக் கவிஞர் நயமாச் சொல்லியருளினார். பகையாய்ப் போராட வந்துள்ள அந்த வேந்தரை நோக்கி அன்று அவர் கூறிய பாட்டு கூரிய சிரிய பண்பாடுகளுடையது. அயலே வருகின்றது.

“கடந்து தானே மூனிரும் கூடி  
உடன்றனிர் ஆயினும் பறம்புகொள்கு அரிதே;  
முந்தாறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு;  
முந்தாறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;  
யாழும் பாரியும் உளமே  
குன்றும் உண்டுகீர் பாடனிர் செலினே.” [புறம், 110]

பாரியினுடைய சீரிய பண்டாடுகளையும் கொடை வீரங்களை  
யும் நிலைமை தலைமைகளையும் இத்துல்லே நேரே அறந்து கொள்ள  
கிறோம். தண்ணெனியோடு திண்ணெனியனிருந்த இந்த வண்மை  
யாளனை வையம் முழுவதும் வரழுத்தி நின்றது. புலவர் யாவருப்  
இக் குலமகளை யாண்டும் தலைமையாகப் போற்றியுள்ளனர்.

ஆளிடேக் கடந்து வாளமர் உழக்கி  
ஏந்துகோட்ட டியானை வேந்தர் ஓட்டிய  
கடும்பரிப் புரவிக் கைவண் பாரி. [அகம், 78]

கல்வி வீரரான நக்கீரான் பாரியின் வீரத்தையும் கொடை  
யையும் நடையையும் இவ்வாறு வியந்து பாராட்டியிருக்கிறார்.

பேரிசை உருமொடு மாரி முற்றிய  
பல்குடைக் கள்ளின் வண்மகிழ்ப் பாரி  
பலவுறு குன்றும் போலப்

பெருங்கவின் எய்திய அருங்காப்பினாலே. [நற்றினை, 253]

இங்குனம் பாரியைக் குபிலர் எங்கணும் கருதி மகிழ்கிறார்.  
முரசுகடிப்பு இதுப்பவும் வரல்வளை துவைப்பவும்  
அரசுடன் பெருத அண்ணல் நெடுவரைக்  
கறங்குவென் ஓருவி கல்லைத் தொழுகும்  
பறம்பிற் கோமான் பாரி. (பெருஞ்சித்திரான்)

சங்கப் புலவர்கள் பலரும் இன்னவாறு இந்த உபகாரியின்  
நீர்மை சீர்மைகளை விழைந்து புகழ்ந்துள்ளார். அரிய தீரமும்  
பெரிய ஈகையும் பெருகி யிருந்தமையால் இவனது கீர்த்தியை  
நூர்த்தியாப் பாட வார்த்தைகள் ஆர்த்தியோடு வளர்ந்து வந்தன.  
உபகாரங்கிலை மனிதனை உண்ணத் திலையில் உயர்த்தி யருளுகிறது.

He is truly great who hath a great charity. (Kempis)

உரிய வண்மையாளனே உண்மையான பெரிய மனிதன்  
ஏன் ஆர் இது உண்டு ஊன்றி உணர வரியுது. உபகாரம் உவ்வு

யிர்க்கும் இன்பம் தருதலால் அதனைச் செய்பவன் எவ்வழியும் திவ்வியமகிமைகளை அடைந்து கொள்கிறார்கள். என்றும் அழியாத புகழ் ஈகையில் உள்ளது; அதனைப் பேணிப் பெருமை பெறுக.

879. வள்ளல் உயர்வீரர் மாய்ந்தாலும் மாங்லத்தோர் உள்ளமெலாம் என்றும் உளராவர்—எள்ளலுறு பற்றுள்ளம் கொண்ட படுபிசனர் பேடியரீண்டு உற்றிருந்தும் செத்தார் உணர். (க)

இ—ள்.

கொடையாளிகள் வீரர்கள் இறந்து மறைந்தாலும் உலகத் தாருடைய உள்ளங்களில் எல்லாம் என்றும் நிரந்தரமாய் நிலைத்து நிலவுகின்றார்; உலோபிகள் பேடுகள் உயிரோடு இருந்தாலும் செத்தவராய் இழிந்து சீரழிந்து கழிகின்றார் என்க.

இந்த உலகில் உயிரினங்கள் பிறந்து வருதலும் இறந்து போதலும் நிரந்தரமாய் நிகழ்ந்து வருகின்றன. எல்லையில்லாத படி எண் இறந்த சீவுகோடுகள் யாண்டும் தோன்றி மறைதலால் இவ்வுலக வாழ்வு மாயத் தோற்றும் என நேர்ந்தது.

வானஙில், மேசுமின், நீர்மேல் குழிழி என மனித வாழ்வின் நிலைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள இவ்வாறு உவமானங்கள் வந்துள்ளன. விரைந்து அழிந்து போகும் நிலையில் பிறந்துள்ள மனிதன் என்றும் அழியாத புகழை அடைந்து கொள்ளின் அவன் விழுமிய பாக்கியவானுய் விளங்கி நிற்கின்றான். அரிய புகழை அடைவதில் கொடையும் வீரமும் உரியவறவுகளாய்மருவியுள்ளன. இசையின் ஒளிகள் இவற்றுள்வீசுகின்றன.

உண்மையான வண்மையும் வீரமும் ஒருங்கே அமைந்திருந்தமையினாலே தான் கண்ணன் உண்நதமான கீர்த்தியில் ஒளி பெற்று மினிர்கின்றான். இவலுடைய ஈகையும் தீரமும் விவேகமும் வீரப்போரும் யாரும் வியந்து போற்றும் அதிசய நிலையின் கோடைக்குக் கண்ணன் என்னும் முதுமொழி இவன் கொடுத்து வந்துள்ள அருமை பெருமைகளைக் குறித்து வந்துள்ளது.

கண்ணனுக்குப்பின் கோடையும் இல்லை;

கார்த்திகைக்குப்பின் மழையும் இல்லை.

என்னும் பழமொழி இவனது கொடையின் உயர் நிலையை நயமாக விளக்கியுள்ளது. வையத்துக்கு மாரி போல் இவன் வாரி வழங்கி வந்துள்ளமை உணர்ந்து கொள்ள வந்தது. தூரி யோதனன் முதலிய கெட்ட தொடர்புகள் ஒட்டியிருந்தும் இவன் உத்தம நீர்மையில் உயர்ந்து உய்து பெற்றுள்ளமை உய்த்துணரத் தக்கது. அருந்திறலும் பெருந்தகைமையும் பொருந்தியுள்ளன.

பாரதப் போரில் பதினேழாம் நாள் விசயாலேடு இவன் கடும்போர் புரிந்தான்; முடிவில் அவ்வீரன் சீற்ற தொடுத்த சூரிய பாணங்களால் உடல் மூழுதும் புழைகளாய் உதிரங்கள் ஒழுக இவன் உயங்கி வீழ்ந்தான். அவ்வாறு மயங்கி விழும் பொழுதும் எதிரியைக் குறித்வருமல்ல எய்து கொண்டே சாய்ந்தான். அந்த வித்தக வீரம் எங்கும் வியப்புகளை விளைத்தது.

எத்தலங் களினும் ஈகையால் ஒகை  
வாகையால் எதிரிலா வீரன்

மெய்த்தலம் மூழுதும் திறந்துகு குருதி  
வெயிலவன் காங்கள்போல் விரிய

கொத்தலர் அலங்கல் மகுடமும் கவச  
குண்டலங்களும் உருக் குலைந்தும்  
கைத்தலம் மறந்த தில்லைவிற் குனிப்பும்  
கடுங்கணை தொடுத்திடும் கணக்கும். (பாரதம்)

கன்னனுடைய வில்லாடலையும் வீரத்திறலையும் இங்கே வியந்து நோக்கி உள்ளம் இரங்கி நாம் உருகி நிற்கிறோம். இவ் வீரன் உடல் சோர்ந்து கீழே சாய்ந்ததைக் கண்டதும் நேரே போராடி நின்ற கண்ணனும் விசயனும் கண்ணீர் விட நேர்ந்தனர். அவ் வீரனைத் தனியே தேரில் நிறுத்தி விட்டுக் கண்ணன் விரைந்து கண்ணனிடம் வந்தான்; அருகே அனுகி நின்று “வீரவள்ளவே!” என்று விரித்தான். வில்லோடு தேரில் சாய்ந்து கிடங்கவன் விழித்துப் பார்த்தான். பார்க்கவே கண்ணன் விசித்திரமாவார்த்தகள் ஆடினான். அந்த உரையாடல்களை அயலே காண்க,  
கண்ணன்: இங்கே சமுகத்தைத் தேடியே வந்தேன்.

கண்ணன்: தாங்கள் யார்? எந்த ஊர்?

கண்ணன்: நான் இமயமலையில் தவம் புரிந்து இருந்தேன்;

தவம் முடிந்தது: கொடிய வறுமைத்துயரால் நெடிது வர்டுகின்றேன்; அதனால் ஈண்டு வந்தேன். வேண்டியதை வேண்டியபடியே யாருக்கும் அள்ளித்தரும் வள்ளல் என்று கேள்விப்பட்டேன் ஆதலால் நேரே இங்கு ஆவலோடு வர நேர்ந்தேன்.

**கண்ணன்:** நீங்கள் வந்தது மிகுந்த மகிழ்ச்சி. எதிரியிலுடைய பாணங்களால் தழுப்பட்டுப் போர்க்களத்தில் இச்சமையம் நான் சாக நேர்ந்துள்ளேன். நாள் தேரும் பொருளை எல்லாருக்கும் நான் அள்ளிக் கொடுக்கும் பொழுது நீங்கள் வரவில்லையே! என்று வருந்துகிறேன். சென்றதை நினைந்து இரங்கி என்ன பயன்? இப்பொழுது உங்களுக்கு என்ன வேண்டும்? வேண்டியதை விடைந்து சொல்லுங்கள்.

**கண்ணன்:** இதுவரை நீங்கள் பண்ணியுள்ள புண்ணியம் முழுவதையும் எனக்குக் கொடுங்கள்; அதனையே நான் எண்ணி வந்தேன். அதுவே எனக்குப் போதும்.

**கண்ணன்:** எண்ணிடம் புண்ணியம் இருப்பதாகத் தாங்கள் எண்ணிக் கேட்டதே எனக்குப் பேரின்பம் தந்தது; என்னுடைய புண்ணியம் யாவும் உங்களுக்கு உள்ளனப்போடு உரிமை கூர்ந்து உறுதியாத் தந்தேன்.

**கண்ணன்:** இது அரிய பெரிய கொடை; ஆதலால் தண்ணீர் கொண்டு என்கையில் தாரை வார்த்துத் தர வேண்டும். ஆவ்வாறு தருவதே செவ்வையாத் தந்ததாம்.

**கண்ணன்:** அருகே தண்ணீரைக்காலையும்; என் மார்பில் புண்ணீர் உள்ளது. எதிரியின் பாணத்தால் பாய்ந்து வருகிற இந்த உதிர்நிரால் தாரை வார்த்துத்தரலாமா!

**கண்ணன்:** குருதிப் புனல் மிகவும் உறுதியானது; தரலாம்.

**கண்ணன்:** இதோ என் மார்பிலிருந்து பெருகிவருகிற செங்கீர் மேல் ஆணையா எனது புண்ணியம் எல்லாம் கண்ணியமான உங்களுக்கு உவந்து தந்தேன்.

**கண்ணன்:** அதிசய வள்ளலே! உங்களுடைய கொடையும் குணமும் எனக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்துள;

மேறுமலையிலிருந்து நான் அரூந்தவும் செய்தவன்; ஈசன் அரூளீ நேரே பெற்றவன்; உங்களுக்கு ஏதாவது சிறந்த ஒரு வரம் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்; எதை வேண்டுமானாலும் கேளுங்கள்; இப்பொழுதே அதைத் தருகின்றேன்.

**கண்ணன்:** நான் கொடுத்துப் பழகினவன்; வாங்கும் வழக்கம் எனக்கு இல்லை. யாதொன்றும் வேண்டாம்.

**கண்ணன்:** எப்படியாவது என்னிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பெற்றுக் கொள்ளவேண்டும். எதையும் கேட்கலாம். தயவுசெய்து கேளுங்கள்.

**கண்ணன்:** நான் மீண்டும் ஈண்டு இந்த மனித உலகத்தில் பிறந்தால் யாருக்கும் இல்லை என்னுமல்ல எதையும் கொக்க வல்ல நல்ல உள்ளத்தை எனக்கு ஈந்தருளுக; ஈகையேவவுழியுப் பூசை தந்து வந்துள்ளது; புரிதமான அந்த இனியதியமே போதுமானது.

**கண்ணன்:** ஆ! உத்தம வள்ளலே! உயர்ந்த கொடைக் குரி சிலே! உன்று ஈகை நிலை அதிசய முடையது; நீ வேண்டியபடியே வள்ளல் நீர்மை தோய்ந்த அந்த உள்ளம் உனக்கு உண்டாம்; ஆனால் நீ பிறவி நீங்கிப் பேரின்பம் அடைய நேர்ந்துள்ளாய்! இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்னுத நல்ல இதயம் எந்த வள்ளலிடம் தோன்றினாலும் அது உன்னுடைய பாண்மையாய் ஒளி புரிந்திருக்கும். உன் பிறப்பே பிறப்பு; நீ பெற்றதே பேறு; உன்னைக்கண்டதே கண்; அந்தக் கண்ணை யுடையவனே உண்மையான கண்ணன்.

இன்னவாறு கூறிக் கண்ணீர் மல்கிக் கண்ணைத் தழுவிக் காலாலைன் உள்ளம் கரைந்து உருகி நின்றான். உருக்கமான இந்த கிழமுச்சிகளை வில்லியாழ்வார் ஈருக்கமாகவும் சுவையாகவும் பாடு பிரிந்திருப்பார். ஆயலே வருவனை காண்க.

ஏதுதுகொற்று இரண்டு விற்கிடை வரப்போய்  
இதுதான் சாம்தல்மண்டு அருளி

முத்தருக் கெல்லாம் மூலமாய் வேத  
 முதற்கொழுந்து ஆகிய முகுந்தன்  
 சித்திரச் சிலைக்கை விசயனைச் செருநீ  
 ஒழிகெனத் தேர்மிசை நிறுத்தி  
 மெய்த்தவப் படிவ வேதியன் ஆகி  
 வெயிலவன் புதல்வனை அடைந்தான். (1)

தாண்டிய தரங்கக் கருங்கடல் உடுத்த  
 தரணியில் தளர்ந்தவர் தமக்கு  
 வேண்டிய தருதி நீ எனக் கேட்டேன்  
 மேருவி னிடைத்தவம் பூண்டேன்  
 ஈண்டிய வறுமைப் பெருந்துயர் உழங்கேதன்  
 இயைந்ததொன் றிக்கணத் தளிப்பாய்  
 தூண்டிய கவனத் துரகதத் தடங்கேதர்ச்  
 சுடர்தரத் தோன்றிய தோன்றுல! (2)

என்றுகொண்டந்த அந்தணன் உரைப்ப  
 இருசெனிக்கு அமுதெனக் கேட்டு  
 வென்றிகொள் விசயன் விசயவெங் கணையால்  
 மெய்தளர்ந்து இரதமேல் விழுவோன்  
 நன்றென நகைத் துத் தரத்தகு பொருள் நீ  
 நவில்கென் நான்மறை யவனும்  
 ஒன்றிய படினின் புண்ணையம் அனைத்தும்  
 உதவுகென் றலும்ஹளம் மகிழ்ந்தான். (3)

ஆவியோ னிலையில் கலங்கியது யாக்கை  
 அகத்ததோ புறத்ததோ அறியேன்;  
 பாவியேன் வேண்டும் பொருள்ளலாம் நல்கும்  
 பக்குவம் தன்னில்வங் திலையால்  
 ஓவிலாது யான்செய் புண்ணையம் அனைத்தும்  
 உதவினேன் கொள்கநீ உனக்குப்  
 பூவில்வாழ் அயனும் கிகரலன் என்றுல்  
 புண்ணையம் இதனினும் பெரிதோ? (4)

என்னமுன் மொழிந்து கரம்குவித்து இறைஞ்ச  
 இறைஞ்சலர்க்கு எழிலியே றனையான்

கன்னை உவகைக் கருத்தினால் நோக்கிக்  
கைப்புள் லுடன்தரு கென்ன  
அன்னவன் இதயத் தம்பின்வாய் அம்பால்  
அளித்தலும் அங்கையால் ஏற்றுன்  
முன்னம்ஹூர் அவுணான் செங்கைநீர் ஏற்று  
மூவுல கழுமாடன் கவர்ந்தொன்.

[5]

மல்லைங் தொடையல் நிருபனை முனிவன்  
மகிழ்ந்துநீ வேண்டிய வரங்கள்  
சொல்லுக உனக்குத் தருதுமென்றுரைப்பச்  
சூரன்மா மதலையும் சொல்வான்  
அல்லல்வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்  
டாயினும் ஏழேழு பிறப்பும்  
இல்லைன் றிரப்போர்க்கு இல்லைன் றுரையா  
இதயாங்கி ஏளித்தருள் என்றுன்.

[6]

மைத்துவான் உரைத்த வாய்மைகேட்டு ஜயன்  
மஹமலர் கூகந்துகந் தவனைக்  
ஈதுத்தல மலீபால் மார்புறத் தழுவிக்  
கண்மலர்க் கருணைநீர் ஆட்டி  
ஏத்துலை பிறவி எடுக்கினும் அவற்றுள்  
ஈகையும் செல்வமும் எய்தி  
முத்தியம் பெறுதி முடிவில்ளன் றுரைத்தான்  
மூவரும் ஒருவனு மூர்த்தி (பாரதம்)

[7]

இந்தப் பாசுரங்களைக் கூர்ந்து நோக்குவேர் நேர்ந்துள்ள  
விலைகளை நேரே ஓர்ந்து கொள்ளுவர். கொடையிலும் வீரத்திலும்  
கண்ணன் உயர்ந்துள்ள உண்மைகள் ஈண்டு நுண்மையா உண்டு  
வந்தன. போர் முகத்தில் ஆவி அலமந்துள்ள பொழுதும் யார்க்  
யார் இல்லைன்னுமல்ஸயும் நல்ல இதயம் வேண்டும் என்று இவ்  
யின்னால் வேண்டியிருப்பது உலக உள்ளங்களை உருக்கியுள்ளது.

இவனுடைய தீச் செயலும் வீரச்சாவும் விழுமிய கொடை  
யார் அதிசயமுடையன. யாரும் துதி செய்து வருவன. இவன்  
யார்களுடோய்ஜூயாயிரம் ஆண்டுகளுக்கு போலாகின்றன; ஆயிர  
யார் ஆவனது பேரும் புகழும் பாரில் யாண்டும் ஒங்கி நிற்கின்

றன. கொடை வீரங்களுக்குத் தலைமையாளரு உலகம் புகழு எவ்வழியும் திவ்விய நிலையில் இவன் ஒளிபெற்றுள்ளான்.

கொடையுரும் ஒருவன் கொல்லும்  
கூற்றினும் கொடிய வாட்போர்ப்  
படையுரும் ஒருவன் என்று  
பயங்கெழு பனுவல் நுண்ணூல்  
நடையுளார் சொல்லிற் ரெல்லாம்  
நம்பி சீவகன்கண் கண்டாம்  
**தொடையலங் கோதை என்று**  
சொல்லுபு தொழுது நிற்பார். (சீவகசிந்தாமணி 464)

கொடையிலும் போர்ப்படையிலும் கண்ணினெப் போல் சீவக மன்னன் சிறந்திருந்தான் என இது வரைந்து காட்டியுள்ளது. விழுமிய மேன்மைகளுக்கு இவன் விளக்கமா விளக்கினான்.

உயர்ந்த ஆண்மகனுய்ப் பிறந்தவன் நடந்து வாழு வேண் டிய நயங்களை இங்கே வியந்து காண்கிறோம். உள்ளம் தீரமாய் உவந்து உதவுக; அதனால் புகழும் இன்பழும் பொருந்தி அகிலழும் வியந்து பேணி நயந்து வர நீ உயர்கதி யுறுவாய்.

#### 880. உள்ளம் இனிக்க உரை இனிக்க ஒதியநா

தெள்ளமுதம் என்னத் தினமினிக்க—வள்ளல்கள் பாரோடு பேரோடு பண்பமைந் தெஞ்ஞான்றும் சீரோடு நிற்பார் சிறந்து. (ii)

இ—ள்.

எல்லாருடைய உள்ளங்களும் உரைகளும் எவ்வழியும் விழைந்து மகிழ்ந்து புகழ்ந்து வர வள்ளல்கள் வாழ்ந்து வந்து இவ்வுலகத்தில் என்றும் நிலையான கீர்த்திகளோடு நிலவி நிற்கின்றனர்; அவரது தலைமை தனிமகிமை யுடையது என்பதாம்.

சுயங்கம் கருதலும், தன் பெருமை கூறலும் சீவசுபாவங்களாய் மேனி வந்துள்ளன. தன்னை வீணே உயர்வா என்ன நேர்ந்த போது பிறரை மதியாமல் மனிதன் பிழையாய் இழிவறு கின்றான். செருக்கு இறுமாப்பு என்னும் மொழிகள் மனிதனுடைய மயலான செயல்களை நோக்கி வெளிவந்திருக்கின்றன.

பெருப்பாலும் இவ்வாறு மனத்திமிர் மண்டியுள்ள பனித சமூகாயத்தில் ஒருவன் தனியே இனிய புகழைப் பெறுவது மிகவும் அரிதாம். இந்த அரிய புகழை உபகாரி எனிதே பெற்றுக் கொள்ளுகிறோம். செய்யும் உதனிகள் தெய்ணிக நிலைகளை அருளுகின்றன.

உள்ளங்களில் மாறுபாடுகள் மருவியுள்ளவர்களும் வள்ளால்களை உரிமையோடு உவந்து புகழ்ந்து பெருமையாப் பேசுவான்றனர். உயிர்களுக்கு இதமா உபகாரம் புரிவதால் கொடையாளிகளை யாவரும் மரியாதையோடு மகிழ்ந்து போற்றுகின்றனர். பாவலரும் ஆவலாய் அவரைப் புகழ்ந்து பாடுகின்றனர்.

வாசம் கலந்த மரைநாள் நூலின்

வகை என்பதுஎன்னை? மழைன்று

ஆசங்கை கொண்ட கொடைமீரி அண்ணல்  
சாராமன் வெண்ணேயா? அனுகும்

தீதாம் கலந்த மஹாவாணர் செஞ்சொல்  
அறிவாளர் என்றிம் முதலோர்

பாசம் கலந்து பசிபோல் அகன்ற  
பாதுகால் துபந்த உரகம். (இராமா, நாகபாசம், 263)

வேண்ணேய் நல்லூர் சடையப்ப வள்ளலை அனுகினவருடைய  
பசித்துயரம் நீங்கியது போல் இலக்குவணைப் பிணித்திருந்த  
நாகபாசம் கருடனைக் கண்டதும் அடியோடு நீங்கிப்போயது  
என இது அவரது கூட்டுறவின் பாங்கோடு குறித்திருக்கிறது.

வண்டார் வளவயல்குழ் மள்ளுவகாட்டு எம்கோமான்  
தண்டார் புனைசந் திரன்சுவர்க்கிசை--கொண்டாடும்  
பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே  
காவலன்பால் நின்ற கவி. (நளவண்பா, கலிங்கு, 48)

சந்திரன் சுவர்க்கியைக் கண்ட பாவலர் பசி நீங்கியதுபோல்  
நளைனைப் பிடித்திருந்த கவி நீங்கியது என இது காட்டியுள்ளது.

நாகையாப் புகழான் பெண்ணை நதிவளம் சுரக்கும் நாடன்  
வாகையால் பொலிதின் தோளான் மாகதக் கொங்கர் கோமான்  
பாகையாட் கொண்டான் செங்கைப் பரிசுபெற்றவர்கள் போல  
ஷாகையால் செருக்கி மீண்டார் உதிட்டிரன் சேனை யுள்ளார்.

(பாரதம், 16ம்போர் 90)

வறபதியாட் கோண்டான் என்னும் வள்ளிடமிருந்து பரிசு பெற்றவர்கள் உள்ளம் உவந்து மீண்டது போல் தருமன் சேனையில் உள்ளவர்கள் வெற்றிக்களிப்போடு மீண்டனர் என இது உரைத்துள்ளது. கம்பர், புகழேந்தி, வில்லியாழ்வார் இங்கே உள்ளம் உவந்து வள்ளல்களைப் பாராட்டியிருக்கின்றனர். இவ்வாறு பாவலர் வரயால் பாடப் பெற்றமையால் கொடையாளிகள் பூவலையும் எங்கும் புகழ் ஒங்கிப் பொலிந்து நிற்கின்றனர்.

தம்மிடம் வந்து சிறிய உதவிகளைப் பெற்றுக் கொண்டு தமக்குப் பெரிய புகழ்களைக் கொடுத்தலால் பாவலர்களை வள்ளல்கள் உள்ளம் உவந்து உயர்ந்த மரியாதைகளை விழைந்து செய்து உரிமையோடு தழுங்கிப் போற்றிக் கொள்ளுகின்றனர்.

வள்ளியோர் எவ்வளவு வாய்ப்புற் றிருந்தாலும்  
கொள்ளுவோர் இன்றெனில்சீர் கூடாதே---பிள்ளை தான்  
உண்டோ மனைவி உருவிடத்தே பேராண்மை  
கொண்டவரே ஆனலும் கூறு.

வலிய ஆண்மையாளனே ஆயினும் உரிய மனைவி இல்லை எனின் அரிய மகன் அவனுக்கு இல்லையாம்; வண்மையாளன் எவ்வளவு வளம் பெற்றிருந்தாலும் வாங்குவார் இல்லையானால் அவனுக்கு யாதோரு புகழும் உண்டாகாது என இது உணர்த்தி யள்ளது. ஒப்பின் நுட்பங்களை உய்த்து உணர்ந்து கொள்ள வேண்டும். எனிய வழியில் இறைஞரி தழுங்கி வருகிறது.

தம்பால் ஏதேனும் வாங்க வருபவர் தமக்குப் பெரும் பொருள் தர வருபவராகச் செல்வர் கருத வேண்டுப்: எனி? எனின், அவராலேயே அவர்க்குப் புகழும் புண்ணியங்களும் உளவாகின்றன. இந்த மருமத்தை உணர்ந்தவர் மனம் உவந்து கொடுத்து யாண்டும் தருமத்தை அடைந்து கொள்ளுகின்றனர்.

சிறந்த வள்ளலான காரி சீரிய பண்போடு யார்க்கும் உவந்து உதவி வந்தான். ஒரு நாள் அவனிடம் ஒரு கங்கிஞர் வந்தார். நல்ல கல்விமானுன் அவர் வறுமையால் அல்லதும் உவந்துள்ளாரே என்று வருந்தினான். இனிமேல் யாரிடமும் செல்லாமல் அவர் நல்ல கிலையில் வாழுவேண்டும் என்று கருதினான். உடனே இரண்டு குதிரைகள் பூட்டிய தேரைக் கொண்டுவரும் படி செய்தான்; புலவரை அதில் ஏற்றிப் பொருளை வாரிக்கொடுத்

துப்போற்றி அனுப்பினான். அந்த அதிசய நிலையை ஊரும் நாடும் அறிந்து அவனது சீரிய வண்மையை வியந்து புகழ்ந்தது.

“வாலுளைப் புரவியோடு வையக மருள  
ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த  
அழல்திகழுங் திமைக்கும் அஞ்சவரு நெடுவேல்  
கழல்தொழித் தடக்கைக் காரி.” (சிறுபாண்)

காரி வள்ளல் ஈர நன்மொழி கூறி இரவலர்க்கு ஈந்த வந்த ஓயல்பையும், உலகம் வியந்து மகிழுப் புலவர்க்குப் புரவியும் கீதரும் புகழ்ந்து உதவியுள்ள நிலையையும் இங்கே உணர்ந்து நிற்கிறோம். இனிய நீர்மைகள் தனி மகிழைகளை அருளுகின்றன.

நல்ல கொடையாளிகளைக் கருதுந்தோறும் எவரும் உவகை டிருகின்றனர்; உவந்து புகழ்கின்றனர்; அவரது பேரையாண்டும் விழைங்து கேட்கின்றனர். உபகாரிகள் இனிய நீர்மையர் ஆதலால் அவருடைய புகழ்கள் எவர்க்கும் இன்பம் தருகின்றன. நன்மையை நாடுக் கெய்பவனை இம்மையும் மறுமையும் இருக்கிறதையாய் நாடு உரிமையோடு வருகின்றன.

இறவுயிர் ஓன்புறப் பேணி வாழ்பவன்  
அறவுயிர் அண்புயிர் அரிய மீதுயின்  
நிறவுயிர் நிருமலன் நேரில் நேர்கிற  
உறவுயிர் உறுதியை உணர்க ஊன்றியே.

இந்த உயிரின் கணியின் சுவையை ஓர்ந்து சிந்தனை செய்க.

### இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு.

உபகாரம் செய்வது உயிர்க்கு உறுதி.  
உபகாரியை கிண்ணும் மன்ணும் வியந்து புகழும்.  
பலனை எதிர்பாராயல் உதவுவோர் உலகில் உயர்ந்து திகழ்வர்.  
பிறர் இன்புறப் பேணுவார் பேரின்பம் காணுவார்.  
ககையாளர் எவ்வுயிர்க்கும் இரங்கி அருளுவார்.  
தன் உயிரையும் அவர் தந்து மகிழ்வார்.  
வறுமை யுற்றும் மாருது உதவுவார்.  
உதவியாளர் யாண்டும் ஒளியிகுந்து திகழ்வார்.  
உலகம் அவரை என்றும் உவந்து புகழ்ந்து வரும்.  
நிலையான சிறஞ்சிகளாய் அவர் நிலைத்து விளங்குவார்.

அஅ-வது உரம் முற்றிற்று.

# எண்பத்தொண்பதாம் அதிகாரம்.

வரம்.

அஃதாவது உறுதி நலங்களை உணர்ந்து ஒழுகுவதால் உள்வாகும் விழுமிய மேன்மை. உள்ளத்தின் உயர்வால் ஒளிபெற்று வெளியே விளங்கிவருதலால் உருத்தின்பின் இதுவைக்கப்பட்டது.

**881. ஒத்த உருவின ரேனும் உணர்வுடையார்**

உத்தமர் ஆகி உயர்கின்றூர்—வித்தகர்  
என்னும் பெருமகிமை எய்தினே எவ்வழியும்  
மன்னும் புகழ்கள் மலிந்து. (க)

இ—ள்.

மனித உருவில் ஒருசிகராய்த் தோன்றினாலும் புனிதமான உணர்வுடையவர் சிறந்த உத்தமரா உயர்ந்து விளங்குகின்றூர்; தெளிந்த ஞானம் அடைந்தவர் எவ்வழியும் உயர்ந்த கீர்த்தி களால் நிறைந்து யாண்டும் திவ்விய நிலைகளில் திகழ்வர் என்க.

உலகக் காட்சியில் மனித இனம் மாட்சிமையுடையது; ஆயினும் மாண்பு மருவிய அளவுதான் அது மதிப்படைந்து வருகிறது. பல உருவங்கள் மக்கள் வடிவில் நெடிது உலாவி வந்தாலும் மாக்களாகவே அவை மயங்கி இயங்குகின்றன. நல்ல நீர்மைகள் இல்லையானால் அந்த மனிதத் திரள்கள் பொல்லாத வழிகளில் இழிந்து கழிந்து அவலமாய்ப் புலையுறுகின்றன.

எல்லாரும் மாணிடவர் ஆவரோ? ஈங்குள்ள  
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ?—நல்லார்  
ஒருவர் உள்ளேல் அவரையே வையம்  
உரிமையாக கொள்ளும் உவந்து.

மனித சாதியுள் இனிய நீர்மை தோய்ந்து புனிதமாய் ஒரு வன் இருப்பின் அவன் அளிய மாணிக்க மணிபோல் பெரிய மகிழ்ச்சையையுறுகிறுன் என்பதை இதனால் இனிது தெரிகின்றோம்.

பட்டம் தட்டிய வெட்டுக் கல்லுகள் பள பள என்று மின் னினாலும் மதிப்பறியும் மதியுடையார் அவற்றை மதியார்; உள்ளத்தில் நல்ல பண்பில்லாமல் வெளியே பகட்டாய் மினுக்கிப் பெரிய மனிதர் போல் பிலுக்கி நின்றூலும் அவரை உணர்வுடை

யார் ஒரு பொருளா மதிக்கமாட்டார். புனித நிலையே மனிதனை மகிழ்ச்சியைப் படித்து வருகிறது. அந்தநிலைத் தோவெதலையை யறுகிறது.

தோற்றுத்தால் மாத்திரம் எவரும் உண்ணையான ஏற்றங்களை ஆடையழுதியா. உள்ளப்பண்பே உயர்வை உதவுகிறது.

உருவத்தால் ஒத்திருந்தாலும் சித்த சுத்தியுடையவர்க்கும் அஃது இல்லாதவர்க்கும் எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன.

முன்னவர் அரிய பொன்போல் உயர்ந்தவர்; பின்னவர் வறிய மண்போல் இழிந்தவர் உயர்வும் இழிவும் இயல்பின் விளைவு.

பண்பட்ட நல்ல உள்ளமே மனிதனை எல்லாவகையிலும் உயர்த்தி எவ்வழியும் இன்ப நலங்களை அருளுகிறது. மனித உருவில் மாநிலியிருப்பினும் புனித மனமுடையவன் புண்ணியவானேயும் உயர்ந்து புதிய ஒரு தேவனுய்ப் பொலிக்கு நிற்கின்றன.

மாமாறுவார் இவரிய அதைசூழ்வே நினைவு உணர்வு என வெளியே ஸுநிலி விரிவு வழங்குவது. அதைசூழ்வான மதிகலங்களுக்கு எல்லாம் முறை காலமாகவும் மாற்றுவது இவரிடு அமைந்துள்ளது.

மாமாற் மாமாற் இருந்தால் அதில் ஈசனது அருள் ஒனிக்கு விரிவாக்குவது. விரிசுவே அது தேசுமிகுந்து திவ்விய நிலை உள்ள இருப்பது. மாமாற் புனிதம் ஆனபோது அந்த மனிதன் இவரிடம் சூர் அமிர்தமாய்த் தனி நிலையில் உயர்ந்து விளங்குகிறான்.

இவரிடமாக உடையவனே புண்ணியவான்  
ஏதுமின்முட்டு; புகழ்கள் ஓங்கி

நூலிடு நூலாம் ஒதுருமூது மதிப்படைந்து

வாய்ந்துமின்முட்டு; மாமே யாண்டும்

இவரிடமாக தான்தீ இன் துணையாம்;

ஏது, ஏது புதைம் எப்படி வந்தால்

அவரிடமாக வீடுமூதுமாயும்; தனிமுதலின்

நூல்துமாயும் ஏதுமூதும் ஏன் கேற (இந்தியத்தாய் நிலை, 266)

(இ) மு (ஒ) நீ (ஒ) கு கஞ்சு சிக்குக்கு வரியது.

ஏது நல்லதன் உள்ளத்துறையால் வருதலால் அது தீவை ஆகும் நீஷ கூட அந்தநிலைத்தன் முறையாய்இழிந்து என்னப் படுகிறன். புதையாலை நீஷாலை புதையை போல்லாதவன் எனப் புலைப் படுகிறார் உள்ளது. ஏது கூடுதாமல் உள்ள அமுக்கு விரிவு வழங்குவது மாற்றுவது.

"Distinguish between baseness and merit, not by descent, but by purity of life and heart." [Horace]

மேன்மைக்கும் கீழ்மைக்கும் உள்ள வேற்றுமையை ஊன் நிப்பார்; அது பெரிய பிறப்பால் ஆண்டு; உள்ளத்துய்மையான நல்ல உயிர் வாழ்வினால் உயர்வும் அங்குனம் இல்லாமையால் இழிவும் உண்டாகிறது என இவ்வாசகம் உணர்த்தியுள்ளது.

இதயம் புனிதம் ஆயின் எல்லா மேன்மைகளும் அங்கே உதயம் ஆகின்றன: அது வழுவாயின் எவ்வழியும் இழிவுகளே எழுகின்றன. நல்ல மனம் இல்லையானால் அல்லலேயாம்.

தன்னுடைய இருதயத்தை ஒருவன் பரிசுத்தப்படுத்திவரின் அவன் அற்புத சத்திகள் வாய்ந்து அதிசய மேன்மைகளை ஆடைகிறுன். உயர்ந்த மேன்மையை எல்லாரும் விரும்புகின்றனர், இழிந்த கீழ்மையை யாவரும் வெறுக்கின்றனர். அவை விளைந்து வரும் வழியை விழிதிறந்து பாராமல் பலர் இழிந்து போகின்றார். கருதிவருவதில்ல ருதிநலங்கள் பெருகிவருகின்றன

சித்தனை, அறிவு, உணர்வு, யூகம், வீவேகம், ஞானம் என வந்துள்ள மொழிகள் அரிய பொருள்களையடையன. பெரிய மனித உரிமைகளை மருவி யிருக்கின்றன. இந்த ஆறுவகைளுள் ஏதேனும் ஒன்றைத் தகுதியாக வடையவன் மிகுதியான மகிழ்ச்சையை மேவி மிளிர்கின்றார். உணர்வின் அளவு உயர்வாகிறது

வித்தகர் என்றது ஞானநலம் நன்கு வாய்ந்த மேலோரை. வித்தகம் = ஞானம், திறம். தத்துவ திலைகளை உய்த்து உணர்ந்து உத்தம நெறிகளில் உயர்பவர் வித்தகர் என நின்றார்.

சித்துனை அருமறைச் சிரத்தில் தேறிய  
தத்துவம் அவனது தம்மைத்தாம் உணர்  
வித்தகர் அறிகுவர் வேறு வேறுணர்  
பித்தரும் உளர்சிலர் வீடு பெற்றிலார். (இராமா, இரணி 60)

இந்தக் கணியின் பொருளைக் கருதி உணர வேண்டும். வித்தகர் திலையை இது நன்கு விளக்கியுள்ளது. தன்னை அறிந்து தலைவளை உணர்பவன் மன்னிய ஞானியாய் மகிழ்ச்சை பெற்றுள்ளான். பரம நீர்மைகளை அறியும் உரம் உடையவனே வரமாயுயர்ந்து வளமான புகழ்களை அடைந்து கொள்கிறார்கள். நீ சிறந்த பிறவியை அடைந்துவந்துள்ளாய்; உளிமையை உணர்ந்து கொள்கூ